

ஓம்.

திருக்குறள் விளக்கம்

இதில் தேய்வப்புலமைத் திருவள்ளுவனார்

திருவருள்செய்த

திருக்குறள் மூலமார்.

அதற்குப் பரிமேலழகர்

சேர்த்துள்ளான்.

மன்றும் பாகம்

“நாமத் துப்பா



உரையிம்

ல்”

இது " சித்தாந்தம் " பத்திராசிரியர்
கிருவாளர் - கிருஷ்ணம்பேட்டை -
குப்புசாமி முதலியார்
அவர்களால்

ஷெ யார் மாணவர்கள்
கா. 9A, காளத்தீசுர முதலியார்,
முதலியோர் விருப்பத்தின்படி
இயற்றப்பட்டது.

1926

—
All Rights Reserved.

விலாசம் :—

கி. குப்புசாமி முதலியார்,
3/2, பிள்ளையார்கோயில்

தேரு,

கிருஷ்ணம்பேட்டை, திருவல்லிக்கேணி

Opinion

I have perused a major portion of Pandit K. Kuppaswami Mudaliar's "Tirukkural Vilakkam". His work appears to be the outcome of not only a deep study of the text and its commentary but also of the accumulated experience of several years of teaching. His way of elucidating the ideas of the author as well as the commentary of Parimelalagar on the Text is inimitable. His explanations and the felicitous mode of presenting highly abstruse ideas by means of easy and familiar illustrations will, I believe, make the work who have not a

useful not only to the learned but also to those high degree of proficiency in the Tamil language and literature. It gives me great pleasure to say that his is a monumental production which proves his originality, research and scholarship. He may be said to have done a real service to the Tamil land by bringing out his edition of the moral

Tiruvalluvar so as to suit the needs of the present time.

code of

2. So far as I am aware he is perhaps the only one who has not only had the privilege of making a thorough study of the immortal work of Tiruvalluvar during the greater portion of his life but has also had the rare privilege of having taught it to many for several years. It is very rare that a single person with slender resources undertakes and completes a work of this kind during his life-time. His is therefore

an achievement of which any man may well be proud. He has earned the gratitude of the Tamils by his untiring and self-sacrificing labour and by the novel method of presentation which he has adopted. It is my well-considered opinion that his publication deserves every encouragement at the hands of the public.

T. P. SANTHOSHA NADHA PILLAI,
Head Clerk " C " Section.

POSTMASTER-GENERAL'S OFFICE, MADRAS
DATED MADRAS,
26th October, 1926.

உ
திருக்குறள் விளக்கம்

காமத்துப்பால்

சென்னை

களவியல்

(பரி) இனி அப்பொருளைத் துணைக்காரணமாகவுடைத்தாய் இம்மையே
பயப்பதாய் வின்பங்கூறுவா னெடுத்துக்கொண்டார். ஈண்டின்பமென்றது
ஒருகாலத்தொருபொருளான் ஐம்புலனுதகர்தற்சிறப்புடைத்தாய் காமவின்
பத்தினி. இச்சிறப்புப்பற்றி வடநூலுட் போசராசனுஞ் 'சுவைபலவென்று
கூறுவார் கூறுக; யாங்கூறுவ தின்பச்சுவையொன்றினாயுமே' என இதனையே
பிரகுத்துக்கூறினான். இது புணர்ச்சி பிரிவென ஒருவகைப்படும். ஏனை
பிரகுத்தல், இரங்கல், ஊடலென்பனவோவெனின், இவர் பொருட் பாகுபாட்
டனை அறம்பொருளின்பமென வடநூல் வழக்குப்பற்றி சீனாதுதலான், அவ்
வாறே யவற்றைப் பிரிவின்கண்டுகொள்க. இனி அவைதம்மையே தமிழ்
நூல்களோடும் பொருந்தப் புணர்ச்சியைக்
களவென்றும், பிரிவைக் கற்பென் றும்
பெரும்பான்மைபற்றி வகுத்து, அவற்றைச் சுவை
மிகுதிபயப்ப உலகநடை

“இன்பமும் பொருள் ழிறனு மென்றாங்
கன்பொழு புணர்ந்த வைந்தினை

மருங்கிற்

காமக் கூட்டங் காணுங் காலை

மறையோர்

தேஎத்து

மன்ற

லெட்டனுட்

டுறையமை நல்யாழ்த் துணைமையோ

ரியல்பே 3

என்னும் இத்தொல்காப்பியப் பொருளதிகாரம்
களவியல் முதற் சூத் திரத்தால் வட்டூலார்
கூறும் அறம் பொருள் இன்பம் என்னும்
பாருபாட் டிணை இன்பும் பொருள் அறம் எனக்
கூறுவது தீமிழர் கூற்றென்றும்,

அவ்வீதம் அடையும் இன்பமானது இயற்கைப்
புணர்ச்சி முதல் இருபத் தைந்து பிரிவுகளால்
பகுக்கப்பட்டுள்ளது என்றும், எண்வகை
மணங்களுள் 2 திருக்குறள்
விளக்கம்

யோடு ஒப்புமொவ்வாமையு முடையவாக்கிக் கூறுகின்றார். அக் கைகோ
ளிரண்டனுள்ளுக் களவாவது பிணிமூப்பிறப்புக்களின்றி எஞ்ஞான்று மொரு
தன்மையராய் உருவுந் திருவும் பருவமுங் குலனுங் குணனு^{கூ} ழுன்பு முதலிய
வற்றூற் றம்முனொப்புமையுடையராய தலைமகனுந் தலைமகளும் பிறர் கொடுப்

ஸ்ரீமதுமேயுமன்நிப் பால்வகைபாற்றாமே
 யெதிர்ப்பட்டுப் புணர்ந்துவருவது . அதனை
 யேழ்திகாரத்தாற் கூறு வான்றொடங்கி, முத்தற்கடி
 டிகையணங்குறத் தல் கூறுகின்றார்.

விளக்கம்:—பொருட்பால் இதுவென்று
 உணர்த்திய தெய்வப்புல வர் திருவள்ளுவனார்
 இனி முறையே அப்பொருளையே
 துணைக்காரணமா கக்கொண்டு இம்மைப் பயன்
 ஒன்றினையே கொடுக்கும் இன்பம் என்ப
 கைப்பற்றிச்சொல்லுதற்கு எடுத்துக்கொண்டனர். இங்கு இன்பமென்று
 எடுத்துக்கொண்டது ஒரே காலத்தில் ஒரு பொருளால் ஐந்து புலன்க
 ளும் இன்பம் அனுபவத்தற்குரிய மிகச்சிறப்பினையுடைய காம இன்பம்
 என்பதாம். இவ்வித சிறப்பினைப்பற்றி வடநூலார் மிகத் தேர்ந்தவ
 ளாகிய போஜாஜன் என்பவனும் "உலகத்துப் பல சுவை உண்டென்று
 சொல்லுபவர் சொல்லுக ; யான் சொல்லும்
 இன்பச்சுவை ஒன்றே சுவையுடையது" என்று
 ஐம்புலனும் நுகரும் சுவையுடையதாகிய இக்
 காம இன்பத்தினையே பெரிதெ னக் கூறினான்.
 மேலும், இவ்வித சுவை யுடைய காம

இன்பத்தினைக் காம நூல் வல்லவர் புணர்ச்சி
 என்றும், பிரிவு என்றும், இருத்தல் என்றும்,
 இரங்கல் என்றும், ஊடல் என்றும் பிரித்து
 இருக்கினும், இவ்வாசிரியர் பொருள்
 பாசுபாட்டினை

ஒன்றா கிய
 காந்தர்வ மணத்தின்பாற்படுவது என்றும்,
 தலைவனுக்கும் தலை விக்கும் நேருங் கூட்டமானது
 குறிஞ்சித் திணையில் நேரும் என்றும், குறிஞ்சித்
 திணைக்குக் கூறும் பெரும் பொழுதும் சிறு
 பொழுதும் கூதிரும் யாமமும் ஆயினும் பொழில்
 விளையாட்டு விருப்பால் ஆயத்தோடு வருதற்கு
 அக்காலம் பொருந்தாது ஆதலால் வேனிலையே
 கொள்ளுதல் வேண்டும் என்றும் அறி கின்றோம்.
 இனி ஊழ்வலியால் புணர்வார் என்பதைத்
திருக்கோவையாருள்,

“வளைபயில்கீழ் கடனின்றிட மேல்கடல்
 வானுகத்தின்

முனைவழினேர் கழிகோத்தெனத் தில்லைத் தொல்லோன்கயிலைக்
 கிளைவயிஞ்சீக்கியிக் கெண்டையங் கண்ணியைக் கொண்டு தந்த
 விளைவையல்லால் வியவே னயவேன் நெய்வமிக்கெனவே”

என்னும் திருவிருத்தத்தால் அறிதல்கூடும்.

களவியல்

8

அறம், பொருள், இன்பம் என்று வடநூல்
 வல்லவர் வழக்கையே பின் தொடர்ந்து
 நூலியற்றினாராதலால், பிரிவு என்பதனுள்
 இருத்தல், இரங் கல், ஊடல் என்பனவற்றை
 அடக்கியுள்ளனர். அதுவன்றியும், அப்
 புணர்ச்சி பிரிவு என்னும் இரண்டினையும்
 தமிழ் நூல் வல்லவர்கள் வழக்கோடும்
 பொருந்தப் புணர்ச்சி என்பதைக்
 களவென்றும், பிரிவு என்பதைக் கற்பென்றும்
 பெரும்பான்மை கருதி வகுத்து அக்கள
 வென்பதையும் கற்பென்பதையும் மிகச்
 சுவைபயக்கும்படி பெரும் பான்மை உலக
 நடையோடு ஒத்து இருக்கவும், சிறுபான்மை

ஒவ்வா திருக்கவும் கூடிய தகுதியோடு
கூறுகின்றனர். இவ்வித களவு கற்பு, என் னும்
கைகோள் இரண்டனும் களவு

என்பது பிணியும், மூப்பும், இறப்பும் ஆகிய
இவையில்தான் எக்காலத்தும் ஒரே
தன்மையுடையவராய் வடிவத்திலும், அழகிலும்,
பருவத்திலும், குலத்திலும், குணத் திலும்,
அன்பிலும் ஒரு சிறிதுங் குறையாது
ஒப்புமை உடைய வராய் உள்ள ஒரு
தலைமகனும் ஒரு தலைமகளும் பிறரால்
கொடுப்பது மல்லாமல் அடுப்பதுமல்லாமல்
ஊழின்வலியால் தாமே ஒருவருக்கொரு வர்
எதிர்ப்பட்டுப் புணர்ந்து வருவதாம். அவ்விதம்
புணர்ந்து வரும் கள வென்பதை
ஏழு அதிகாரங்களால் சொல்லத் தொடங்கி
முதல் அதிகார மாகத் தகையணங்குறுத்தல்
என்பதனைச் சொல்லத் தொடங்கினர்.

✦ ✦ இவ்விதம் கூறும் களவு என்பதை ஒருவன் கற்பதால்

ஆகும் பயன்
 எதுவென்று நீவிர் ஐயுறுதல் கூடும்.
 ஏனெனில்? களவு, கொலை, இணைவிழைச்சு
 என்பனவாகிய குற்றங்களன்றோ எல்லாச்
 சமயத்தோர்களாலும் உலகத்தா ராலும்
 வெறுக்கப்பட்டவை; அவ்விதமிருக்க, இதை
 எதற்காகக் கற்றல் வேண்டு மெனின்,
 தெய்வப்புலவர் இங்குக் கூறும் இக்காமம் தீமை
 பய வாது வீடு பயப்பது ஒன்றாகும். அது
 எவ்விதமெனின்? ஒத்த அன்புடைய இருவர்
 மணங்கள் எட்டனுள் காந்தர்வம் என்கின்ற காமம்
 சேரும் மணங் கொண்டு அன்பு பூண்டு ஒருவர்
 நோய் கொண்டால் மற்றொருவர் நோய்
 கொண்டும், ஒருவர் சாவாராயின் மற்றொருவர்
 செத்தும் போகக் கூடிய ஒத்த அன்பினராய்
 உலகத்து ஒழுகி அவ்வொழுக்கத்தால் இல்லறம்
 நடத்தி மேல் நற்பிறவி அடைந்து தவம் பூண்டு
 ஞானமடைந்து வீடு பேற்றினை யடைய நிற்பது
 ஒன்றாதலான்; அன்றியும், மேல் பரிமேலழகர்

போஜராஜன் தான் இன்பச்சுவை என்று
 கொண்டது காம இன்பத்தினையே என்று
 கூறியது என்னெனின், சுவை : சொற்சுவை,
 பொருட்சுவை என இரண்டாயினும், அப் பொருட்
 சுவையானது வீரச்சுவை, பயச்சுவை,
 இழிப்புச்சுவை, அழிப்புச்சுவை

4 திருக்குறள்
 விளக்கம்

109. அதிகாரம்.

தகையணங்குறுத்தல்.

(L.A.R.) அஃதாவது

பொழில்விளையாட்டுவிருப்பான் ஆயநீங்க அதன்கட்
 டமியளாய் நின்றானே வேட்டவிருப்பான்

வினாயார். சீங்கத் தமியஸ்யவந்தா கண்ணுற்ற
 தலைமகன் அவள் வனப்புத் தன்னை
 வருத்தமுறுவித்தலைச் சொல் லுதல். இது,
 கண்ணுற்றபொழுதே நிகழ்வதாகலின், முதற்கட்
 கூறப்பட்டது.

விளக்கம்:- இத்தகையணங்குறுத்தலென்பது
 மேற்கூறியபடி ஒரு வித வேறுபாடுமில்லாது மிக
 ஒப் பாயுடையவராய் தலைமகன் ஒரு வனும்
 தலைமகள் ஒருத்தியும் ஒருவரை ஒருவர்
 கண்டவுடனே உண் டாவது ஒன்றாகும்.
 அதாவது, ஊழின் வலியால் தலைமகள்
 ஒருத்திக்குச் சோலைபில் வினாயாடும் விருப்பம்
 உண்டாகித் தன் தோழியரோடு சென்று
 தானும் தன் தோழிமாரும் வினாயாடுகின்ற
 பொழில் ஒன்றில் புகுந்து நிற்கவும், ஏனைய
 தோழியர்கள் ஒவ்வொருவராய் ஊசலாடவும்,

சுவை, இன்பச் சுவை,
 அவலச்சுவை, நகைச்சுவை, உருத்திரச்சுவை,

நடுவு நிலைச்சுவை என்று ஒன்பது வகைப்படும்
என்றும் இவ்வொன்பதனுள் இன்பச்சுவையாவது
:—

“காமவலிநயங் கருதுங் காலேத்
தூவுள்ளுறுத்த வடிவுந் தொழிலுங்
காரிகைகலந்த கடைக்கழனுங்

கவின்பெறு

மூரன்முறுவல் சிறுநிலா வரும்பலு
மலர்ந்த முகனு மிரந்தமன்

கிளவியுங்

கலந்தன பிறவுங் கடைப்பிடித்

தனரே ”

என்றமையால், புணர்ச்சியைப்பற்றிய
விருப்பமென்றும் அறிகின்றோம். இவ்
விருப்பமாவது காட்சியும் குறிப்பறிதலும் நிகழ்ந்த
பிறகு குறிஞ்சித்திணையில் புணர்ச்சியும்,
பாலேத்திணையில் பிரிதலும், முல்லைத்திணையில்
இருத்தலும், மருதத்திணையில் ஊடலும், நெய்தல்
திணையில் இரங்கலும் நிகழ்தல் ஒன்றும். இவ்விதம்
கூறிய பொருள் பாகுபாட்டினைத் தமிழ் நூலார்

அகப்பொருள் என்று எழுத்துக் கொண்டது
 மனத்தினிடத்தே உண்டாகும் எண்ணத்தினை
 அகப்பொருளென்று கூறியதாலேயாகும்.

தலையணங்குறுத்தல்

5

குன்று எதிர்ச் சென்று கூவவும், ஒளி தங்கிய முத்துக்களைப்
 பொறுக்கவும், குளிர்ந்த தளிர்களைப் பறிக்கவும், குற்றமில்லாத ஜலத்
 தில் குளித்து முழுகவும், அம்மனைக்காய், பந்து,
 கழங்கு முதலியவை ஆடவும் பிரிந்து
 செல்லுவார். அவ்வாறு பிரிந்து சென்றவுடன்
 தனியே நின்ற தலைமகள் மாதவிப் பந்தரில்
 மாகதச் சிலையினில் மயில் ஒன்று தன்
 கலாபத்தை விரித்து ஆடுவதைப் பார்த்து
 நிற்பாளாவள். இவள் இவ்வாறு இருக்கவும்,
 தலைமகன் ஒருவன் வேட்டையின் விருப்பத்தால்
 பல இளையாரோடு புறப்பட்டுக் காட்டுக்கு
 வருதலும், உடன் வந்த இளைஞர் பலரும்
 வேட்டையின் விருப்பத்தால் கலைமானினை

யெய்யவும், கடுமுரண் ஏனத்தை எய்யவும், கரடி,
 வெம்புலியினைக் கடி யவும் தலை மகளை விட்டு
 நீங்குவார். அவ்விதம் தன்னுடன் வந்த இளைஞர்
 நீங்கவும் தலைமகன் தன்னர் தனியனுப்த்
 தன்னெதிர்ப்பட்ட பொழிலிடை மான்
 ஒன்றைப் பின்தொடர்ந்து செல்லுவன்.
 அவ்விதம் சென்றவனு கிய தலைமகன்
 ஊழ்வலியால் மயில் விளையாட்டைப்பார்த்து
 மகிழ்வுற்றி ருக்கும் மயிலாகிய தலைமகளைக்
 காண்பான்.* இவ்விதம் கண்டவனாகிய

* இனி இதனையே இறையனாகப்பொருள்
 இரண்டாவது சூத்திரத்தி னுள் கூறிய காமப்
 புணர்ச்சி என்னும் உரையினுள்ளும் பின்வருமாறு
 காணு தல் கூடும்.

“இனிக் காமப்புணர்ச்சி யென்பது
 தலைமகனுந் தலைமகளுந் தமியராய் ஒரு
 பொழிலகத்து எதிர்ப்பட்டுத் தம்முணர்வினரன்றி

வேட்கை மிகவினாற் புணர்வதென்பது. ஆயின் இவர்
மேற் பொருவிற்ந்தார் தலைமகனுந் தலைமக
ளுமென்றமையான், அவனுங் கற்கந்தும்
எறிபோத்துங் கடுங்கண் யானையுந் தறுகட்பன்றியுங்
கருவரையும் இருநிலனும் பெருவிசம்பு மனையார்
ஆளி மொய்ம்பினர் அரிமான்றுப்பினர்
பற்பனூரூயிரவர் கூர்வேலினையர் தற்குழுச்
செல்வனென்பது முடிந்தது. இவளும் உடன்
பிறந்து உடன் வளர்ந்து நீர் உடனாடிச் சீர் உடன்
பெருகி ஒல் உடனாட்டப் பால் உடனுண்டு பல்
உடனெழுந்து சொல் உடன் கற்றுப் பழமையும்
பயிற்சியும் பண்பும் நண்பும் விழுப்பமும்
ஒழுக்கமும் மாட்சியும் உடையார் பற்பனூரூயிரவர்
கண்ணுமன முங்கவரும் ஒண்ணுதன் மகளிர்
தற்குழுத் தாரகை நடுவட் தண்மதிபோலச்
செல்வாளென்பது முடிந்தது. முடியவே,
தமியராய்ப் புணர்ந்தார் என்பத னோடு
ஹாறுகொள்ளுமெனின், மாறு கொள்ளாது; என்னை
? அவன் ஆயங் களும் பொழிலிடம் புருதலும்
வினையாட்டு விருப்பினாற் பிரியும். என்னை பிரி
யுமாறெனின், ஒருவர் ஒருவரின்முன்னர்த்

திருக்குறள் விளக்கம்

தலைமகன் அவளைத் திரொன நோக்கினானாதலால்

அவள் அழகு தன்னை வருத்துதலையும் அவள் உருவு நதென்றறிபாது சந்தேகித்தான் போல்

மென்றுங்,
 கண்ணி தண்ணறு நாற்றத்தன செய்துமென்றும்,
 போது மேதக் கன கொய்துமென்றும், மயிலொடு
 மாறாடுதுமென்றும், குயிலொடு மாறுகுவது
 மென்றும், அருவியாடி அஞ் சனை
 குடைதுமென்றும், வாசமலர்க் கொடியில்
 ஊசலாடுதுமென்றும் பரந்து, அப்பாலுள்ளார்
 இப்பாலுள்ளார் கொல்லோ வென்றும்,
 இப்பாலுள்ளார் அப்பாலுள்ளார்
 கொல்லோவென்றும் இவ்வகை நினைத்துப்
 பிரிபவென்பது. இவ்வகை அவளைத் தமிழராய்ப்
 பிரியவெனின், எட்டியுஞ் சுட்டியுங் காட்டப்படுங்

குலத்தனளல்லளாகலானும் பான்மை அவ்
 வகைத்தாகலானும் ிறவாறு நினையார்
 பிரிபவென்பது. ஆயின், இவ்வகைப் பட்ட
 ஆயத்திடை மேடை பிரிந்து பயின்றறியாதாள்
 தமிழளாய் நிற்குமோ வெனின், நிற்கும் ; தான்
 பயின்ற இடர் தன் ஆயத்தினே டொக்குமாகலா
 னென்பது. யாங்ஙனம் நிற்குமோவெனின்,
 சந்தனமுஞ் சண்பகமுந் தேமா வர் தீம்பலவும்
 ஆசினியும் அசோகுங் கோங்கும், வேங்கையுங்
 குரவமும் விரிந்து, நாகமுந் திலகமும் நறவும்
 நந்தியும் மாதவியும் மல்லிகையும் மௌ வலொடு
 மணங்கமழ்ந்து, பாதிரியும் பரவை ஞாழலும்
 பைங்கொன்றையும் பிணியவிழ்ந்த பொரிப்புண்கும்
 புன்னைமும் உருக்கொடு முகை சிறந்து,
 வண்டறைந்து, தேனூர்ந்து, வரிக்குயில்கள் இசை
 பாடத், தண்டென்றல் இடைவிராய்த் தனியவரை
 முனிவு செய்யும் பொழிலது நடுவண் ஓர் மா
 ணிக்கச் செய்குன்றின் மேல் விசம்பு
 துடைத்துப் பசும்பொன் பூத்து
 வண்டு துவைப்பத் தண்டேன் துளிப்பதோர்

வெறியுறு நறுமலர் வேங்கை கண்டாள் ; கண்டு
 பெரியதோர் காதல் களிகூர்ந்து தன் செம்மலர்ச்
 சேறடி மேற் சிலம்பு கிடந்து சிலம்பு புடைப்ப ,
 அம்மலரணிக் கொம்பர் நடைகற்ப தென நடந்து
 சென்று , நறைவிரி வேங்கை நாண்மலர்
 கொய்தாள் ; கொய்த விடத்து மாகதமணி
 விளிம்படுத்த மாணிக்கச் சனைமருங்கினதோர்
 மாதவி வல்லி மண்டபத்துப் போது வேய்ந்த பூநாறு
 கொழுநிழற்கீழ்க் கடிக்குருக் கத்தி கொடிப்பிடித்துத்
 தகடுபடு பசும்பொற் சிகரங்களின் முக்கு தொடுத்து
 வந்திழிதரும் அருவி பொன் கொழித்து
 மணிவரன்றி மாணிக்கத்தொடு வயிரமுத்தி
 அணிகிளரருவி ஆடகப் பாறைமேல் அதிர்
 குரன் முரசின் கணிரட்ட , வண்டுந் தேனும்
 யாழ்முரல , வரிக்குயில்கள் இசைபாட்டத், தண்டாது
 தவிசுபடப் போர்த்ததோர் பளிக்குப்பாறை
 மணித்தலத்து மிசை நீல

ஆலட்டம் விரிந்தாற்போலத் தன் கோலக் கலாவங் கொளவிசித்த முனை
 யிதழாயிற்று இவ்வெயில் எறிப்ப ஒர் இளமயில் ஆடுவது கண்டு நின்றான்.
 ஆலட்டம் நிலமகனும் பற்பன்னுரூயிரவர் கூர் வேவினையாரோடு குவிர

கூறவன்.* ஆகவே, தலைமகளினது அழகு தலைமனைத் துன்புறத்திற்
 லைத் தகையணங்குறுத்தல் என்று கூறி முதலில் வைத்து உள்ளனர்
 என்றனர். அதுகேட்ட மாணாக்கர், “
 அறவோய்! அறமும் பொருளும் | இதுவேன
 உணர்ந்த எங்களுக்கு இன்பத்தையும்
 உணர்த்துவான் தொடங்கி இன்பப் பகுதியாகிய
 காமத்துப்பாலில் முதலதிகாரமாகிய
 தகையணங்குறுத்தலைக் கூற ஆம்பித்தீர்.
 ஒன்றன்பின் ஒன்றாக
 அறிய விரும்புகின்றோம்” என்னலும், ஆசிரியர்
 கூறவாராயினர்.

1081. † அணங்குகொ லாய்மயில்
 கொல்லோ கனங்
 மாதர்கொன் மாலுமென்
 னெஞ்சு. [குழை

மலைச் சாரல் வேட்டம் போய் வினையாடுகின்றான்,
ஆண்டெழுந்ததோர் கடு

மாவின் பின்னோடிக், காவலினையவரைக்
கையகன்று, நெடுமான் நேரொடு

பாகனை நிலவு மணற் கானியாற்று நிற்கப்
பணித்துத், தொடுகழல் அடி

யதிரச் சுருளிருங்குஞ்சி பொன்ஞாணிற் பிணித்துக், கடிமழ் நறுங்கண்ணி
மேற் கொண்டு வண்டு மணமயர அஞ்சாந்தின் துநாற்றம் அகன் பொழி
விடைப் பார்து நாற, அடுசிலை ஒருகளை ஏந்தி வடிவுகொண்ட காமன்

போலச் சென்று அவள் நின்ற இரும்பொழில்
புகும். அஃதியாங்ஙனமோ

வெளின், வடகடலிட்ட ஒருநகம் ஒருதுளை
தென்கடலிட்ட ஒரு கழி

சென்று கோத்தாற் போலவும்
வெங்கதிர்க்கனலியுந் தண்கதிர்மதியமுந் தங்

கதிவழுவித் தலைப்பெய்தாற்போலவுந்
தலைப்பெய்து ஒருவரொருவரைக்

காண்டல் நிமித்தமாகத் தமிழராவர்.

* “மடமாளுக்கி வடிவுங் கண்ட விடமுஞ்
சிறந்துழி யெய்துவ தையம்”
என்னும் அகப்பொருள் விளக்கச் சூத்திரமும் இங்கு

உய்த்துணரற் பாலதாம்.

† இயற்கைப்புணர்ச்சிக்கு முன் காட்சி, ஐயம்,
தெளிதல், துணிவு, குறிப்

பறிதல் என்பன நிகழ்ச்சியாயினும்
இவ்வாசிரியர் காட்சி யென்பதைக்
கூறாது கண்ட பின்னரே கொள்ளும்
ஐயத்தினை முன்னர்க் கூறினர்.

இதனைத் திருக்கோவையார் ஆசிரியர்,
“ திருவளர் தாமரை சீர்வளர் காவிக
ளிச்சர்தில்லை”

குருவளர் பூங்குமிழ் கோங்குபைங்
காந்தன்கொண் டோங்குதெய்வ
மருவளர் மாலையொர் வல்லியி னென்கி
யனநடைவாய்ந்

துருவளர் காமன்றன் வென்றிக்
கொடிபோன் னெள்ளிர் கின்றதே”
என்றும்,

போதோ விசம்போ புனலோ

பணிகளதுபதியோ

யாதோ

அறிசுவ

தேதுமரிதி

யமன்விதூர்

8

திருக்குறள்

விளக்கம்

தலைமகளுநுவு

முதலியன

முன்கண்டறிவனவன்றிச் சிறந்தமையின்

அவனைத் தலைமகள் ஐயுற்ற

து. *

(பரி.) இ-ள்.

கனங்குழை = இக்கனவியகுழையையுடையாள் — அணங்கு

கொல் = இப்பொழிற்கணுறைவானோர்

தெய்வமகளோ, — ஆய் மயில்கொல் = அன்றி

யொருமயில் விசேடமோ, — மாதர்கொல்

= அன்றியொருமானுடமாத ரோ, — என் நெஞ்சு

மாலும் = இவளையின்னளென்று துணியமாட்டாது

என் நெஞ்சு மயங்கா நின்றது. எ-று.

ஓ — அசை. ஆய்மயில் = படைத்தோன்

விசேடமாக வாய்ந்துபடைத்த மயில் ;

மயிற்சாதியுட்டெரிந்தெடுத்த மயிலென்றுமாம்.
 †கணங்குழை—ஆகு பெயர். கணங்குழையென்று
 பாடமோதிப் பலவாய்த்திரண்ட குழையென்
 றுரைப்பாருமுளர். எழுதலாகாவுருவுந்
 தன்வருத்தமும்பற்றி 'அணங்கு கொல்'
 என்றும், சாயலும் பொழில்வயினிற்றலும்பற்றி
 'ஆய்மயில் கொல்' என்றும், தன்னெஞ்சஞ்
 சென்றமையும் அவனெதிர்நோக்கியவாறும் பற்றி
 'மாதர்கொல்' என்றுங் கூறினான்.
 (க)

விளக்கம்:—தலைமகளைக் கண்ட தலைமகன்
 தான் காணும் தலைமகளை எது உருவத்தைப்போல்
 முன்னோர் முறை கண்டறிபாத வ னாதலால்,
 அத்தலைமகளைத் தலைமகன் சந்தேகித்தவனாய்
 'இக்கனந்தங்கிய குழையா

தாதோ வனங்கன்றுணையோ விணையிலி
 தொல்லேத்தில்லை
 மாதோ மடமயிலோ வெனநின்றவர்

வாழ்பதியே "

என்றும், காட்சியையும் ஐயத்தையும் முறையே பிரித்துக் காட்டியுள்ளதால் அறிதல்கூடும்.

குறிஞ்சிக் கருப் பொருள்களுள் ஒன்றும் புள்ளினமாயுமுள்ள மயிலும் கிளியும் என்பதனுள் மயில் என்பதைக் கூறியமையால் புணர்தலுக்குத் திணை குறிஞ்சி என்பதையும் இத்திருக்குறளால் கண்டோம்.

*“ஐயமென்பது

கண்ணுற்றபின்

ஐயப்படுவது. எங்ஙனமோ வெளிள், வரையாமகள் கொல்லோ வானாமகள் கொல்லோ நீராமகள் கொல்லோ இத் திணை மேதகவுடையாள் ; அன்றி மக்களுள்ளாள் கொல்லோ என்று ஐயப் படுவது
"—இறையனாகப்பொருள் இரண்டாவது

சூத்திரவுரை.

† கனங்குழை யென்றதனை ஆகுபெயர் அன்றென மறுத்து, அன் மொழித் தொகையெனக் கொள்வர் இலக்கண விளக்கச் சூரூலுளியார். ஆகுபெயர்க்கும் அன்மொழித்

தொகைக்கும் உள்ள வேற்றுமையைத் தெரவு
 காப்பியச் சூத்திர விருத்தியிற் காண்க,
 தகையணங்குறுத்தல் 9

சிய காதணியினை யுடையவள் இச்சோலையில் வசிக்கும் தெய்வமிகள்
 தானே, அல்லது மாரில் கூட்டத்தில் மிகத் தகுந்த அழகினை வாய்ந்த
 ஒரு மாரில்தானே, அல்லது ஒர் மானுட
 மகளிளா, இவளை இன் னவளென்று துணிந்து
 அறிவதற்கு இல்லாது என் மனமானது மயங்
 குகின்றது' என்று கூறியதாக இத்திருக்குறள்
 கூறுகின்றது. அதாவது எழுதுவதற்கு
 அமையாத அவளது உருவத்தைக் கண்டு
 தான் வருந் திய வருத்தத்தைப் பற்றிக்
 காமநெறிபால் ஆடவருரினாக் கொள்ளை
 கொள்ளும் தெய்வமகளென்று உவமித்தான்.
 அவளது சாயலையும் சோலையில் நிற்கும்
 தகுதியையும் நோக்கி மயிரிலா என ஐயுற்றான்.
 பின் னர்கண்ணெஞ்சு அவளிடத்துச் சென்று
 தான் அவளை நோக்கியதும் அவள்
 எதிர்ப்போக்கியதையுங் கருதி இவள்

மானுடமாதே என்று தீர் மானித்தான்.
இவ்விதம் தீர்மானித்தவன் இனி அவளது
பார்வையா லாய வருத்தத்தையும்
சொல்லுகுமென்றான். 3 ஏறடங்கி

1082. நோக்கினு னோக்கெதிர்
நோக்குத றுக்கணங்கு

தானைக்கொண் டன்ன
துடைத்து.

மானுடமாதாதறெளிந்த நலைமகன்
அவனோக்கினைய

வருத்தங் கூறியது.

(பரி.) இ-ள். நோக்கினுள் நோக்கெதிர்
நோக்குதல் = இப்பெற்றித்தாய வனப்பினையுடையாள்
என்னோக்கிற்கெதிர்நோக்குதல்—தாக்கு அணங்கு
தானைக்கொண்டன்னது உடைத்து = தானை
தாக்கி வருத்துவதோரணங்கு தாக்குதற்குத்
தானையையுங் கொண்டுவந்தாற்போலுந்
தன்மையையுடைத்து.

மேலும்

‘அணங்குகொலாய்மயில்கொல்’

என்றமையான், இகாச்சுட்டு வருவிக்கப்பட்டது.

‘எதிர்நோக்குதலென்றமையின்’ அது

குறிப்புநோக்கா யிற்று. வனப்பால்

வருந்துதன்மேலுங் குறிப்பு நோக்கால் வருந்துதல்

கூறிய வாறு. நோக்கினுள்ளென்பதற்கு

என்னுளைக்கப்பட்டாளென்றுரைப்பாரு முளர்.

(2)

விளக்கம்:—மேல் திருக்குறளில் கூறிய

வண்ணம் மாணுட மாதர் என்று தெளிந்த

தலைமகன் ‘இவ்வித தகுதியு டையதாகிய

அழகினைபுடை யாள் நான் அவளைப்

பார்த்தகாலத்து என்னை எதிராகப் பார்த்த

தானது ஒருவன் காண்பதற்கு முன்னே தானே

சென்று தாக்கி வருந் தச் செய்வளாகிய

காமநெறியால் உயிர் கொள்ளும் தெய்வமகள்

தான் தாக்கித் துன்புறுத்துவதுமல்லாமல் தன்

திருக்குறள் விளக்கம்

சொண்டு வந்து தாக்குந் தகுதியுடையதாக உள்ளது' என்று கூறினா னென

இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது, ஆடவனொருவன் பார்த்தகாலத்து அப்பார்வைக்கு எதிராக மகளிரும் பார்ப்பாராயின் அப்பார்வையைக் குறிப்பு கேட்கு என்று நூல்வல்லவர் கூறுவராதலால் ; தலைமகளது அழகானது தன்னை மிகுதியும் வருத்துவதோடு தன்னையும் குறிப்பாக நோக்கியது அணங்கு என்னும் தெய்வமகள் தன் சேனை யோடு வந்து தன்னை வருத்து வதாகத் தன் காமத்துண்பத்தின் மிகுதியைக் கூறலாயினான். மாணுட மாதராதல் கால் நிலத்தில் தோய்தலாலும், கண் இமைத்தலாலும், மாலை வாடுதலாலும் ஆகிய குறிகளால் அறிந்தா னென்றதாயிற்று. இதனைத் திருக்கோவையாராள்,

“ பாயும் விடையான் நிலையன்னாள்

படைக்கண் ணிமைக்குந்

தோயு நிலத்தடி தூமலர் வாடுந்
துயரமெய்தி

யாயு மனனே யணங்கல்ல ளம்மா
முலைசுமந்து

தேயு மருங்குற் பெரும்பணைத் தோளிச்
சிறுபுதலே ”

என்பதனானு மறிதல் கூடும்.

1083. பண்டறியேன் கூற்றென்
பதனை யினியறிந்தேன்
பெண்டகையாற் பேரமர்க்
கட்டு.

இதுவுமது.

(பரி.) இ-ள். கூற்று என்பதனைப் பண்டு
அறியேன் = கூற்றென்று நூலோர்சொல்வதனைப்
பண்டு கேட்டறிவதல்லது கண்டறியேன்,—இனி
அறிந்தேன் = இப்பொழுது

கண்டறிந்தேன்,—பெண்டகையால் பேர் அமர்க்
கட்டு = அது பெண்டகையுடனே பெரியவாய்
அமர்த்த கண்களையுடைத்து.

பெண்டகை = நாணம் மடம் அச்சம்
பயிர்ப்பென்னுங் குணங்கள். அவை
அவ்வக்குறிகளானறியப் பட்டன.
அமர்த்தல் = அமர்செய்தல்: பெய ரடியாயவினை.
பெண்டகையால் இன்பம் பயத்தலுமுண்டேனும்
துன்பம் பயத்தன்மிகுதிபற்றிக் கூற்றாக்கிக்
கூறினான்.

விளக் கம் :—மேல் திருக்குறளில்
கூறியபடி மறுபடியும் அவள் கண்ணினாலாய
துன்பத்தைக் கூறும் தலைமகன் 'எமன்
என்று நூல்வல்லவர் சொல்லுகின்ற
ஒன்றினைப் பழைய காலம் முதல் காதால்
கேட்டு அறிவதையே அல்லாமல் கண்ணால்
கண்டு அறியேன். தகையணங்குறுத்தல்

ஆனால் இப்பொழுது அதனைப் பார்த்து
 அறிந்தேன். அவ்வெமனானது பெண்
 தகுதியோடு கூடிப் பெரியனவாய் யுத்தம்
 செய்யும் கண்களை யுடையதாய் இருக்கிறது
 என்று கூறினான் என்று இத்திருக்குறள் கூறு
 கின்றது. மேல் காமநெறியால் உயிர்கொள்ளும்
 ஓர் தெய்வமகள் என்று சிறப்பித்துச்சொல்லிய
 தலைவன் இத்திருக்குறளில் பொதுவாகவே யாவர்
 உயிரையும் கொள்ளை கொள்ளுகின்ற எமன்
 என்று அக்கண்களுக்கு உள்ள பார்வையின்
 விசேடத்தை வியந்து கூறினான். இவ்விதம்
 எம . நென்று கூறினாயினும், தான் கண்ட
 பெண்ணிற்கு உரிய குணங்களா கிய நாணம்,
 மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நான்கினையும்
 அதனதன் குறிகளால் அறிந்து கூறியதுடன்
 அவள் குறிப்பு நோக்கினால் தான் அடைந்த
 துன்பத்தினை அறிவித்தற்கு அமர்செய்யும்
 கண்களை யுடையது என்று கூறினான்.
 அதுவன்றியும், தான் கண்ட இவ்வித பெண்

ணின் தகுதியால் இன்பம் அடைவதற்கு
உரியவனாயினும் தான் அவள் பார்வையால்
அடைந்த துன்பமானது மிகுதியாக

இருந்தமையால் எம னுக்கிக் கூறினான்.
பெண்களின் குணங்களைப்பற்றி இறையனாகப்
பொருள் இரண்டாம் சூத்திரம்,

“அதுவே, தானே யவளே தமிழர் காணக்
காமப் புணர்ச்சி யிருவயி னெத்தல்”

என்பதற்கு உரை எழுதிய காலத்து “இனித்
தலைமகட்கு நாணம், மடம், அச்சம்,
பயிர்ப்பென்பன குணம். அவற்றுள்,
நானென்பது பெண்டிர்க்கு இயல்பாக உளதொரு
தன்மை. மடமென்பது கொளுத் தக் கொண்டு
கொண்டது விடாமை. அச்சமென்பது
பெண்மையிற் றான் காணப்படாததோர் பொருள்
கண்டவிடத்து அஞ்சுவது. பயிர்ப்பென்பது
பயிலாத பொருட்கண் அருவருத்து நிற்கும்
நிலை மை. இந் நான்மையும் புனலோடுவழிப்
புற்சாய்ந்தாற்போல வேட்கையான் மீது

ரப்பட்டுச் சாய்ந்து கிடக்கும் " என்று
 கூறியதையும் காணுதல்கூடும். 1084.
 கண்டாருயி ருண்ணுந் தோற்றத்தாற்
 பெண்ட

பேதைக் கமர்த்தன கண்.

[கைப்

இதுவுமது.

(பரி.) இ-ள். பெண்டகைப் பேதைக்குக்
 கண் = பெண்டகையை யுடைய விப்பேதைக்கு
 உளவாய கண்கள்—கண்டார் உயிர் உண்ணும்

தோற் 12

கிருக்குறள்

விளக்கம்

றத்தான் அமர்த்தன = தம்மைக்
 கண்டாருயிருண்ணுந்தோற்றத்துடனே கூடி
 அமர்த்திருந்தன. எ-று.

அமர்த்தல் = மாறுபடுதல். குணங்கட்கும்
 பேதைமைக்குமேலாது கொடியவாயிருந்தன
 வென்பதாம் .

(ச)

விளக்கம் :—மேல் தலைமகளது குறிப்பு
 நோக்கால் வருந்தியதலை மகன் மேற்கூறிய பெண்
 தகுதியையுடைய இந்த பேதைமைபுடையா
 ளுக்கு உண்டாகிய கண்கள் தம்மைப்
 பார்த்தால் உயிரினையே உண் ணும்
 பார்வையுடனே கூ டி மாறுபட்டு இருந்தன
 என்று கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது.
 ஏனெனின்? நாணம் முதலிய நற்குணங்க ளுக்கும்
 பேதை மைத் தன் மைக்கும் பொருந்தாது
 பார்ப்பவர் உயிரையே உண்ணும்
 கொடுமையுடையனவாய் அக்கண்கள்
 இருந்த மையால் அக்
 கொடுமையை அனுபவிப்பவனாகிய
 தலைமகன் இவ்வாறு கூறுவானாயினன் . 1085.
 கூற்றமோ கண்ணோ பிணையோ
 டிடவர

ளோக்கமும் மூன்று முடைத்து.
 இதுவுமது.

(பரி.)

இ-ள்.

கூற்றமோ = என்னை

வருத்துதலுடைமையாற் கூற்றமோ, — கண்ணோ =
என்மேலோடுதலுடைமையாற்கண்ணோ,—

பிணையோ = இயல்பாக வெருவுதலுடைமையாற்

பிணையோ, அறிகின்றிலேன்—மடவரல் நோக்கம்

இம்மூன்றும் உடைத்து = இம்மடவரல்

கண்களினோக்கம் இம்மூன் றன் றன்மையை

முடைத்தாயிரா நின்றது. எ-று.

இன்பமுந் துன்பமும் ஒருங்கு

செய்யாநின்றதென்பதாம். தொழில்பற்றி வந்த ஐய
நிலையுமம்.

(ரு)

விளக்கம்.—இனி இவ்வித மெல்லாம்

கண்களால் இன்பமும் துன்பமும் ஒரே காலத்து

அடைந்த தலைமகன் கண்களை ஐயமுறக் கூறி

னான் என்பது போதா 'என்னைத்

துன்புறுத்தலால் எமன் தானோ, என் மேல்

ஒடுதல் உடைமையால் கண் தானோ, இயல்பாக

மருட்சியைக்கொள் ளுதலால் மான் தானே,
 அறிவதற்கு இல்லை. ஏனெனின்? இத்தகைய
 யௌவனப் பருவம் வாய்ந்த இப்பெண்ணின்
 கண்களின் நோக்கமானது மேல் கூறிய மூன்றின்
 தன்மையையும் உடையதாய் உள்ளது' என்று
 கூறினானென்று இத்திருக்குறள் கூறுகின்றது.
 இதனால் இன்பமும்

தகையணங்குறுத்தல்

1

3

துன்பமும் ஆகிய இரண்டனையும் இக்கண்கள்
 செய்யவல்லன என்று கூறினதாயிற்று.

ஒரு காலத்திலேயே

1086. கொடும்புருவங் கோடா
 மறைப்பி னடுங்களுர்

செய்யல மன்னிவள் கண்.

இதுவுமதி.

(பரி.) இ-ன். கொடும் புருவம் கோடா
மறைப்பின் = பிரியா உட்பாய கொடும்புருவங்கடாஞ்
செப்பமுடையவாய் விலக்கினவாயின்,—இவள் கண்
நடுங்கு அஞர் செய்யல = அவற்றைக்கடந்து இவள்
கண்கள் எனக்கு நடுங்குந் துயரைச் செய்யமாட்டா.
எ-று.

நட்டாரைக் கழறுவார்க்குத்
தாஞ்செம்மையுடையராதல் வேண்டலிற்
'கோடா' என்றும், செய்கின்ற அவற்றிற்கும் உறுகின்ற தனக்கும் இடை
கின்று விலக்குங்காலுஞ் சிறிதிடைபெறின் அதுவழியாக வந்து அஞர்செய்யு
மாகலின் 'மறைப்பின்' என்றுங் கூறினான். நடுங்கஞர் = நடுங்கற்கேது
வாய வஞர். தாமியல்பாகக் கோடுதலுடைமையான்
அவற்றை மிகுதிக்கண் மேற்
சென்றிடிக்கமாட்டாவாயின வென்பதுபட
கின்றமையின், மன் ஒழி யிசைக்கண் வந்தது.

(சு)

விளக்கம்:—‘சிட்டுப்

பிரியாத

நட் பிணையு டைய இவளது வளைந்த புருவங்கள்
நடுநிலைபுடையனவாய் இவளது கண்கள்
என்மீது செல்ல வொட்டாது விலக்குமாயின்,
அப்புருவங்களைக் கடந்து இவள் கண்கள் நான்
அடைந்ததாகிய, துன்பத்தினை எனக்குச்

செய்யமாட்டா’ என்று

தலைமகள் கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது. இதனால் தம் நட்பினர்க்கு உறுதி கூறி நல்வழியில் நிறுத்த எண்ணியவர் தாம் முதலில் நடுநிலை இல்லாதவராய் இருப்பாராயின், அவர் தம் நட்பினர்க்கு உறுதி கூறும் வல்லமை யுடையராய் இராரென்றும், நடுநிலை யுடையாரே உறுதி கூறவல்லவராவாரென்றும், இவள் புருவங்கள் நேராக நில்லாமல் வளைந்துள்ளனவாதலால், தம்மை மீறிச் செல்லுகின்ற கண்களுக்கு இடித்துப் புத்தி கூறும் தகுதியைப் பெறவில்லைபென்றும், ஆதலால் இவள் கண்கள் எனக்குத் துன்பத்தைச் செய்கின்றன என்றும், புருவங்களின் சிறப்பையும் கண்களின் தகுதியையும் கூறியதாயிற்று.

14

திருக்குறள்

விளக்கம்

1087. கடாஅக் களிற்றின்மேற்
கட்படா மாதர்

படாஅ முலைமேற் றுகில்.

அவண்முலைகளினாய வருத்தங்
கூறியது.

(பரி.) இ-ள். மாதர் படா முலைமேற்றுதில்
= இம்மாதர் படாமுலைகளின் மேலிட்ட துகில், —
கடாக் களிற்றின்மேற் கட்படாம் =
அவைகொல்லாமற் காத்தவின் கொல்வதாய
மதக்களிற்றின்மேலிட்ட முகபடாத்தினையொக்கும்.
கண்ணை மறைத்தல்பற்றிக் 'கட்படாம்'
என்றான். துகிலான்மறைத்தல் நாணுடை மகளிர்க்
கியல்பாகவின், அத்துகிலூடே அவற்றின்
வெம்மையும் பெருமையுங்கண்டு
இத்துணையாற்றலுடையன இனி யெஞ்ஞான்றுஞ்
சாய் வில வெனக் கருதிப் 'படாமுலை' என்றான்.

உவமை சிறிதுமறையாவழி உவை கொல்லுமென்பது
தோன்ற நின்றது. (6)

விளக்கம் :— 'இப்பெண்ணின்
சாய்தலில்லா முலைகளின்மேல் மூடிய
வஸ்திரமானது அம்முலைகள் என்னைக்
கொல்லாமல் என்னைக் காத்தலால், கொல்லும்
குணத்தையே உடைய "ஒரு மதயானையின்
முகத்தை மூடிய முக படாம் என்னும்
துணியையே' ஒத்துள்ளது' என்று தலைவன்
கூறிப்பதாக இத்திருக்குறள் கூறுகின்றது. மேல்,
ஆறு திருக்குறள்களில் தான் கண்ட பெண்ணின்
கண்களின் சிறப்பையும் அக்கண்களால் தான்
அடைந்த துன்பத்தையும் எடுத்துக் கூறிய தலை
மகன் இத்திருக்குறளில் அவளது முலைகளின்
சிறப்பினை எடுத்துக் கூறுவான் அவை
கண்டார்க்கு மிகுதியும் வீருப்பத்தைத்
தருவனவும் பெருமையுடையனவும் ஆக
இருக்கக்கண்டு இவ்வளவு தகுதியுடை
யனவாகிய முலைகள் எக்காலத்தும் சாய்வினை

யடையாவென்றும், அவற்றை மூடியுள்ள மேல்
 போர்வை இல்லாவிடில் அவை கொன்றே விடும்
 என்றும் அறிவித்தற்குப் படாமுலை என்றும்,
 யானையின் முக படா மென்றும் உலமையால் கூறி
 மகிழ்ந்து தின்றான் என்று கூறிய தாயிற்று.

1088. ஒண்ணுதற் கோலு வுடைந்ததே
 ஞாட்பினு

ண்ணாரு முட்குமென் பீடு.

‘ நுகலியை வருத்தங் கூறியது.

(பரி.) இ-ள். ஞாட்பினுள் நண்ணாரும்
 உட்கும் என் பீடு = போர்க் களத்துவந்து நேராதப
 கை வரும் நேர்ந்தார் வாய்க்கேட்
 டஞ்சுதற்கேதுவாய

தகையணங்குறுத்தல்

1

5

என்வலி—ஒண் னுதற்கு உடைந்ததே
 = இம்மாதரதொள்ளிய துதலொன்றற் குமே
 அழிந்துவிட்டது. எ-று.

மாதரென்பது அதிகாரத்தான் வந்தது.
 ஞாட்பினுள்ளென்றதனாற் பகை வராதல் பெற்றும்.
 பீடென்ற பொதுமையான் மனவலியு வ்
 காயவலியுங் கொள்க. ஓ வென்னும்
 வியப்பின்கட்குறிப்பு அவ்வலிகளது பெருமையும் துத
 லது சிறுமையுந்தோன்ற
 நின்றது. கழிந்ததற்கிரங்கலிற் றற்புகழ்தலன்றாயிற்று.

விளக்கம்:—‘யுத்தகளத்து வந்து
 என் னிடத்துப் போர்செய்யாத பகைவரும்,
 என்னிடம் வந்து போர்செய்து தோற்றுப்
 போனவர் வாய்ச் சொற்கேட்டுப் பயப்படக்
 கூடியதாகிய என் வலிமைபானது இப்பெண்
 ணினது ஒளிதங்கிய நெற்றிலுன்றினுக்கோ
 தோற்றுவிட்டது’ என்று தலை மகன் கூறியதாக
 இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது, மேல்

முலை களின் பெருமையைக் கூறிய தலைவன்
 இத்திருக்குறளில் அவள் நெற்றி யினது ஒளியும்
 அவ்வொளியால் தனக்கு உண்டாகிய
 தன்பத்தினையும் உணர்ந்து போரில் சிறிதும்
 குறையாத தன்னுடைய மன வலிமையை யும்
 தேக வலிமையையும் எண்ணி இவ்வித
 வல்லமையானது இவ்வளவு சிறியதாயிருக்கின்ற
 நெற்றி ஒன்றற்கோ தோற்று மயங்குகின்ற து
 என்று மிகுதியும் இரங்கியவரூப் நெற்றியினால்
 தனக்கு ண்டாகிய தன்பத்தைக் கூறினாயிற்று.
 இதனையே,

“ கோம் ஓக் கொதுவ்சீமையா மஞ்சை
 குஞ்சரங்கோ ளிகழக்கும்
 பாம்பைப் பிடித்துப் படங்கிழித்
 தாங்கப்பணை முலைக்கே
 தேம்பற் றடியிடை மான் மடநோக் கி
 தில்லைச் சிவன்றா
 ளாட்பொற் றடமலர் சூடுமென் னாற்ற
 லகற்றியதே ”

என் னும் திருக்கோவையார் செய்யுளாலும்
அறிதல்கூடும்.

1089. பிணையேர் மடநோக்கு நாணு
முடையாட்

கணியெவனோ வேதில தந்து.

அணிநலத்தாலுய வருத்தங் கூறியது.

(பரி.) இ-ள். பிணையேர் மடநோக்கும் நாணும்
உடையாட்டு = புறத்து மான்பிணையொத்த
மடநோக்கினையும் அகத்து நா
ணினையுமுடையளாய விழுக்கு—ஏதில தந்து அணி
எவன் = ஒற்றுமையுடைய இவ்வணிகளே யமைந்
திருக்க வேற்றுமையுடைய
வணிகளைப்படைத்தணிதல் என்னபயனுடைத்த, 16

திருக்குறள் விளக்கம்

மடநோக்கு = வெருவுதலுடைய நோக்கு.
இவட்குப் பாரமாதலும் எனக் கணங்காதலும்
கருதாமையின், அணிந்தார் அறிவிலரென்பதாம்.

(க)

விளக்கம்:— 'தேகத்தின் வெளிப்புறத்தில்
 பெண்மரணின் கண்களை
 யொத்த மருண்ட பார்வையும், தேகத்தின் உட்புறநாகிய மனத்தினி
 டத்தே நரணமும் உடையவளாய இப்பெண்ணிற்குத் தேகத்தோடேயே
 எக்கரலத்தும் விட்டுப் பிரியாத ஒற்றுமையுடைய இவ்விரண்டு அணிகள்
 மிகுதியும் பொருத்தமாக அமைந்திருக்கின்றன. அவைகளல்லாமல்
 இவள் தேகத்திற்கு அன்னியமாய் இருக்கக்கூடிய ஆபரணங்களைச் செய்து
 இவளை அலங்கரித்தல் என்ன பயனைத்தரும்?'
 என்று அவளது ஆபரணங்களால் உண்டாகிய
 அழகின் மிகுதியானது தன்னை வருத்தியமை
 யைத் தலைவன் கூறியதாக இத்திருக்குறள்
 கூறுகின்றது. இதனால், அவளது கண்ணின்
 பார்வையானது தன்னை வருத்தியமையும், அவள்
 நாணமானது தான் அவளை அணைவதற்கு
 இடங்கொடாமல் நின்றமையும், அவளது
 இயற்கை யழகோடு செயற்கையழகாகப் பீல

ஆபரணங்களையும் செய்து அவளுக்கு
 இட்டிருக்கும் நலத்தையும் பார்ப்பவனாகிய தான்
 மேலும் மேலும் துன்பப் படுவதைப்பற்றிக்
 கூறினனென்றதாயிற்று.

1090. உண்டார் கணல்ல தடுநரூக்
 காமம்போற்

கண்டார் மகிழ்செய்த வின்று.

தலைமகள் குறிப்பறிதலுற்றுள்

சொல்லியது.

(பரி.) இ-ள். அடுநரூ =

அடப்படுநரூ,—உண்டார்கண் அல்லது = தன்னை

யுண்டார்மாட்டு மகிழ்ச்சியைச்

செய்வதல்லது,—காமம்போல் கண் டார்

மகிழ்செய்தல் இன்று =காமம்போலக்

கண்டார்மாட்டு மகிழ்ச்சியைச் செய்தலுடைத்தன்று.

எ-று.

அடுநரூ—வெளிப்படை. காமமென்றது சுண்

டு அது துகர்தற்புடனாகி

யாரை. கண்டார்கணென்னு மேழா வது
 இறுதிக்கட்டொக்கது. மகிழ் செய்தற்கட் காமம்
 நறவினுஞ் சிறந்ததே யெனினும் இவள்
 குறிப்பாராய்ந் தறியாமையின் யானது
 பெற்றிலேனெனக் குறிப்பெச்சம்|வருவித்துரைக்க, "
 அரிமயிர்த்திரண்முன்கை "*" என்னும்
 புறப்பாட்டிற்குறிப்புப்போல. (ய)
 விளக்கம்:—¹காய்ச்சிய கள்ளானது
 தன்னை புண்டவர்களுக்கு
 மகிழ்வனை உண்டுபண்ணுவதே யல்லாமல் காமம்
 போலத் தன்னைக் கண்

* புறநானூறு, 11.

குறிப்பறிதல்

17

டவர்களுக்கும் மகிழ்ச்சியை உண்டுபண்ணுந்
 தகுதியுடையதன்று என்று தலைமகளது உள்ளக்
 குறிப்பினை அறிய எண்ணியவனாகிய

தலைமகன் கூறியதாக இத்திருக்குறள்
 கூறுகின்றது. அதாவது, தலைவனானவன்
 தலைவியின் குறிப்பு இதுவென அறியவேண்டி
 உண்ட பிறகு மகிழ்ச்சி யைத்தரும் சள்ளினைக்
 காட்டிலும் காம இன்பம் நுகர்தற்கு உரிய இரு
 வர் ஒருவரை ஒருவர் கண்டவுடன்
 மகிழ்ச்சியைத் தரும் காம இன்பமானது,
 இப்போது என் எதிரில் நின்று தன் அழகால்
 என்னைத் துன்புறுத்தி நிற்கின்ற இவளுடைய
 குறிப்பை யான் அறிவதற்கு இல்லையாதலால்,
 கண்டதாலாகிய மகிழ்ச்சியைத் தருவதற்கில்லை
 என்று குறிப்பினை அறியவேண்டிக்
 கூறினாயிற்று.

குறிப்பறிதல்.

(பரி.) அஃதாவது தலைமகன் தலைமகள் குறிப்பினையறிதலும், தோழி குறிப்பினையறிதலும், அவடான் அவ்விருவர்குறிப்பினையு மறிதலுமாம். தகை யணங்குற்ற தலைமகன் தலைமகளைக்கூடுங்கால் இது வேண்டுமாகலின், தகை யணங்குறத்தலின்பின் வைக்கப்பட்டது.

விளக்கம்:—அதாவது, மேல் அதிகாரத்தில் பத்தாவது திருக்குற ளில் 'தலைமகளைக் காணப்பெற்றும் அவள் குறிப்பினை அறியாது வருந்து கின்றேன்' என்று கூறிய தலைமகன் இனி அத்தலைமகளது குறிப்பினை அறிதலும், அவளைவிட்டுப்பிரியாத தோழியினது குறிப்பினை அறிதலும், அத்தோழியும் தலைமகன், தலைமகள் ஆகிய அவ்விருவர் குறிப்பிணையும் அறிதலும் ஆகும். மேல் தலைமகளது உருவத்தின் அழகால் வருந்திய தலைமகன்

தலைமகளைத் தன் வயமாக்கித் தன்னைக் கூட
வேண்டுமென்று ஐதலின், இக்குறிப்பறிதல்

என்னும் அதிகாரம் தகையணக்குறத்தல்
என்னும் அதிகாரத்திற்குப் பின்
வைக்கப்பட்டுள்ளது.

3

18 திருக்குறள்

விளக்கம்

1091. இருநோக் கிவளுண்க ணுள்ள
தொருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய்
மருந்து.

தலைமகன் தலைமகளுள் பாட்டுக்கீழறிப்பினை
அவனோக்கினுள் றிந்தது.

(பரி.) இ-ள். இவள் உண்கண் உள்ளது

இருநோக்கு = இவளுடைய வுண்கண்கத்ததாய
 நோக்கு இதுபொழுது என்மேலிரண்டு
 நோக்காயிற்று;— ஒரு நோக்கு நோய்நோக்கு
 ஒன்று அந்நோய் மருந்து = அவற்றுள் ஒரு நோக்கு
 என்ஊய்செய்யுநோக்கு, ஏனையது
 அந்நோய்க்கு மருந்தாய் நோக்கு. ஏ-று.

உண் கண் = மையுண்டகண் .
 நோய்செய்யுநோக்கு = அவண் மனத்தியை
 காமக்குறிப்பினை வெளிப்படுக்கின்ற நோக்கு.
 மருந்தாய் நோக்கு = தன்கணி கழ்கின்ற
 அற்புநோக்கு. நோய்செய்யுநோக்கினைப்
 பொதுநோக்கென்பாரு முனர். அது நோய்செயிற்
 கைக்கிளையாவதல்லது அகமாகாமையறிக. இவ்
 வருத்தந்தீரும் வாயிலுமுண்டாயிற்றென்பதாம்.
 (க)

விளக்கம்:—‘இவளுடைய மையுண்ட
 கண்ணின் பார்வையானது இப்பொழுது என்
 மேல் இரண்டு பார்வையாய் உள்ளது.
 அவ்விரண்டு பார்வையுள் ஒரு பார்வையானது

எனக்கு நோயினை உண்டு பண்ணும்
 பார்வையாயும், மற்றொன்று அந்நோயினை
 உண்டுபண்ணிய பார்வைக்கு மருந்தாகிய
 பார்வையாயும் உள்ளது ' என்று தலைமகன்
 கூறியதாக இத் திருக்குறள் கூறுகின்றது.
 அதாவது, தலைமகனாவன் தலைமகளுடைய
 மனத்தின் குறிப்பினை அவள் பார்வையால்
 அறிந்தானாதலால் அவள் மனத்தில்
 காமக்குறிப்பினை வெளிப்படுத்துகின்ற
 பார்வையினைத் தனக்கு நோய் செய்யும்
 பார்வையாகவும், பின்னர்த் தன்னிடத்து
 அன்புடைய வளாய்த் தனக்கு இசைய
 விரும்புவாள் போன்று பார்க்கின்ற பார்வை
 யைத் தனக்குற்ற காமநோயினை நீக்கும்
 மருந்தாகவும் கொண்டானென்ப தாயிற்று.
 இதனை,

“ அணியுமமிழ்து மென்ஞவியு மாயவன்
 றில்லைச்சிந்தா
 மணியும் பராரியா மறையோனடி

* "அரிவை நாட்டி மகத்துகிழ் வேட்கை

தெரிய வுணர்ந்துங் குறிசிற் கென்ப" என்னும் அகப்பொருள் விளக்கச் சூத்திரமும் இக்கருத்தினையே வலியுறுத்தும்.

குறிப்பறிதல்

19

பிணியு மதற்குமருந்தும் பிறழப்பிறழ
மின்னும்

பணியும் புரைமருங்குற் பெருந்தோளி
படைக்கண்களே" என்னும் திருக்கோவையார்
செய்யுளாலும் அறிதல் கூடும்.

1092. கண்களவு கொள்ளுஞ்

சிறுநோக்கங் காமத்திற்

செம்பாக மன்று பெரிது.

இதுவுமது.

(பரி.) இ-ள். கண் களவுகொள்ளும்

சிறுநோக்கம் = இவன் கண்கள் யான் காணாமல்
என்மேலேக்குகின்ற அருகியநோக்கம்—காமத்தில்
செம் பாகம் அன்று பெரிது =
மெய்யுறுபுணர்ச்சியின் ஒத்த பாதியளவன்று, அத
னிணுமிகும். ஏ-று.

தானேக்கியவூழி நானியிறைஞ்சியும்
நோக்காவழி உற்றுநோக்கியும் வருதலாற்
'களவுகொள்ளும்' என்றும், அஃதுளதாங்காலஞ்
சிறிதாகலிற் 'சிறுநோக்கம்' என்றும், அஃது
உளப்பாடுள்வழி நிகழ்வதாகலின் இனிப் புணர்தல்
ஒருதலையென்பான் 'செம்பாகமன்று பெரிது'
என்றுங் கூறினான்.

விளக்கம் :—' இவளுடைய கண்கள்
யான் பாராவண்ணம் என் மேல் பார்க்கின்ற
சுருங்கிய நோக்கமானது மெய்யுறு
புணர்ச்சியினால் அடைகின்ற இன்பத்தின் ஒரு
பாதியளவாக இராமல் அதற்கு மேற் படும்
உள்ளது ' என்று தலைவன் கூறியதாக

இத்திருக்குறள் கூறு கின்றது. அது
 என்னையோவெனின் ? தான் அவளைப்
 பார்த்தவிடத்து அவள் தன்னைப் பாராது
 நாணத்தால் தலை கவிழ்ந்தும், தான் அவளைப்
 பாராவிடத்து அவள் தன்னை உற்றுப்
 பார்த்தும் வருகின்றாளாதலால், அவ்விதம்
 பார்ப்பது வெகு சிறுபொழுது ஆதலின்
 அவ்வித நோக்கத் தைச் சிறுநோக்கமென்று
 கூறியதுடன், அச்சிறு பார்வையானது
 புணர்தற்கு உரிய மனப்பாங்கினைத்
 தெரிவித்தலால் தான் அவளைப் புணர்வது
 நிச்சயமென்றும், அதனால் உண்டாகும்
 இன்பமானது புணர் வதாலுண்டாகும்
 இன்பத்தின் ஒரு பாதிக்கு மேற்பட்டதா
 யிருக்கின் றது என்றும் அவளது
 மனக்குறிப்பினைத் தீலைவன் அறிந்து கூறிய
 தாயிற்று.

விளக்கம்

1093. நோக்கினு னோக்கி

யிறைஞ்சினு ளஃதவள்

யாப்பினு ளட்டிய நீர்.

நோக்கினுநாணினுமறிந்தது.

(பரி.) இ-ள்.

நோக்கினுள் = யானோக்கா வளவிற

றானென்னையன்போடு

நோக்கினுள்,—நோக்கி

இறைஞ்சினுள் = நோக்கி

ஒன்றினையுட்கொண்டு

நாணி இறைஞ்சினுள்,—அஃது யாப்பினுள் அவள்

அட்டிய நீர்—அக்குறிப்பு

இருவேமிடையுந்

தோன்றிய அற்புப்பயிர்வளர அதன்க ணவன்வார்த்த

நீரா யிற்று. எ-று.

அஃதென்னுஞ்

சுட்டுப்பெயர்

அச்செய்கைக்கேதுவாய

குறிப்பின்மே னின்றது.

யாப்பினாயைதனை 'யாப்பு' என்றார்.
ஏகதேசவுருவகம். (௩)

விளக்கம் :— 'யான்' அவனைப்
பாராதவிடத்து அவள் என்னை
அன்போடு பார்த்தாள். அவ்விதம் பார்த்து
ஒன்றினை மனத்தில் உட்
கொண்டு நாணத்தினால் தலைவணங்கினாள்.
அவ்விதம் செய்த குறிப்பா
னது எங்கள் இருவருக்கும் நடுவே உண்டாகிய
அன்பு என்னும் பபிரா, னது வளர
அப்பயிரினிடத்தே அத்தலைவி வார்த்த
தண்ணீராயிற்று ' என்று தலைமகன் கூறியதாக
இத்திருக்குறள் கூறுகின்றது. இதனால்
தலைமகளுக்கு இயற்கையாக அமைந்த
பார்வையையும், அப்பார்வையோடு இயல்பாக
அமைந்த நாணத்தையும் எடுத்துக்கூறியதுபோல்
அவள் குறிப்பும் தனக்கு இசைந்ததாக உள்ளது
என்று அறிந்தானாதலால், தங்கள் இருவருடைய

அன்பும் இனி வளரும் தன்மையுடையதாகும்
என்று தன்மீது அவளுக்கு உள்ள அன்பின்
மிகுதியையும் எடுத்துக் கூறினா னாயிற்று.

1094. யானோக்கும் காலை நிலனோக்கு
நோக்காக்காற்

னானோக்கி மெல்ல நகும்.

நானினுலமகிழ்ச்சியினுலமறிந்தது.

(பரி.) இ-ள். யான் நோக்கும் காலை நிலன்

நோக்கும் = யான்றன்னை

நோக்கும்காற் றானெதிர்நோக்காது இறைஞ்சி நிலத்தை நோக்காநிற்கும்,—
நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் = அகீதறிந்தியானோக்காக்காற்
றானென்னைநோக்கித் தன்னுள்ளே மகிழாநிற்கும். எ-று.

மெல்ல = வெளிப்பட்டாமல். மகிழ்ச்சியாற்

புணர்தற்குறிப்பினிதுவீளங் கும். மெல்லநகு

மென்பதற்கு முயுவலிக்குமென்றுரைப்பாரு

முளர். (ச)

குறிப்பறிதல்

21

விளக்கம் :— யான் அவனைப் பார்க்கு
மிடத்து அவள் என்னை எதிர்முகமாகப் பாராது
தலைவணங்கி நிலத்தைப் பார்த்த வண்ணமாக
நிற்கின்றாள்; அவ்விதம் அவள் செய்வதை
யான் அறிந்து அவள் தன்னை நான்
பாராதபோது அவள் என்னைப் பார்த்து
தனக்குள்ளேயே மகிழ்ச்சி யடைகின்றாள் '
என்று தலைவன் கூறியதாக இத்திருக்குறள்
கூறுகின்றது. இதனால், மேல் திருக்குறளில்
அவளது பார்வையா லும், நாணத்தா லும்
அன்பென்னும் பயிரை வளர்க்கின்றாள்
என்று கூறிய தலைவன் இத்திருக்குறளால்
நாணத்தோடு அவளிடத்துத் தோன் றும்
மகிழ்ச்சியையும் அவள் சிரிப்பினாலறிந்து

இனி இவளிடத்துப் புணர்தல் குறிப்பு
உண்டாகின்றது என்று கூறினாயிற்று.

1095. குறிக்கொண்டு நோக்காமை
யல்லா லொருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.

இதுவுமது.

(பரி.) இ-ள். குறிக்கொண்டு நோக்காமை
அல்லால் = நேரே குறிக்கொண்டு
நோக்காத்துணையல்லது—ஒருகண் சிறக்கணித்தாள்
போல நகும் = ஒருகண்ணைச்
சிறங்கணித்தாள்போல என்னை நோக்கிப் பின்
றன் னுள்ளே மகிழாநிற்கும். ஏ-று.

சிறக்கணித்தாளென்பது செய்யுள் விகாரம்.
சிறங்கணித்தல் = சுருங்கு தல். அது தானும்
வெளிப்பட நிகழாமையிற் போலவென்றான்.
நோக்கி யென்பது சொல்லெச்சம். இனி யிவளை

யெய்துதல் ஒரு லையென்பது குறிப் பெச்சம்.
(௫)

விளக்கம் :— இவள் என்னை
நோக்கக்குறித்துப் பாராத தன்மை யோடு
இருக்கினும் ஒரு கண்ணினைச் சுருக்கிப்
பார்ப்பதுபோல் என்னைப் பார்த்த பிறகு
தனக்குள்ளேயே மகிழ்ந்து நிற்கின்றாள்
என்று தலைமகன் கூறியதாக இத்திருக்குறள்
கூறுகின்றது. மேல் திருக்குறளில் அவள்
கொண்ட மகிழ்ச்சியினால் புணர்ச்சிக்
குறிப்பினை அறிந்த தலை மகன் இத்திருக்குறளில்
அவள் சுருங்கிய பார்வையுடன் தன்னைக்கண்டு
மகிழ்ச்சி யடைவதை நோக்கியவுடன்
இம்மகிழ்ச்சிக் குறிப்பினால் இனி இவளை
ஞயிற்ற.

நான் அடைவது நிச்சயமாயிற்று என்று
கூறினா 22 திருக்குறள்

விளக்கம்

1996. உரு அ தவர்போற் சொலினுஞ் செரு அர்சொ
லொல்லை யுணரப் படும்.

தோழ்சேட்படுத்தவழி
அவள்தறிப்பறிந்த தலைமகள்

தன்னுள்ளே சொல்லியது.

(பரி.) இ-ள். உரு தவர்போல் சொலினும்
= புறத்து நொதுமலர் போலக்

கடுஞ்சொற்சொன்னாராயினும்,—செருர் சொல்
ஒல்லை உணரப் படும் = அகத்துச்

செறுதலிலாதார்சொற் பிறபயத்தல் குறையுற்றாராற்
கடிதி . னறியப்படும். எ-று.

கடுஞ்சொலென்பது

இவ்விடங்காவன்மிகுதியுடைத்து வரற்பாவிரல்லீ
ரென்றன் முதலாயின. செருரெனவே,

அருளுடைமை பெறப்பட்டது. தன் குறை

முடிக்கக்கருதியே சேட்படுக்கின்றமை

குறிப்பானறிந்து, உலகியன் மேலிட்டுக் கூறியவாறு.

இது வருகின்ற பாட்டிற்கு மொக்கும். (சு)

விளக்கம்:—‘பகையும் நட்புமில்லாத
நொதுமலர் போலக் கடுமை யாகிய சொற்களைச்
சொன்னாராயினும் மனத்துப் பகை இல்லாதவர்
சொற்கள் அக்கடுஞ் சொற்களுக்கு மாறாகிய
பயனை உண்டுபண்ணுதல் குறைகொண்டு
நின்றாரால் விரைவில் அறிந்து கொள்ளுதல்
கூடும்’ என்று தலைவன் கூறியதாக இத்திருக்குறள்
கூறுகின்றது. அதாவது, தலைவி தன்னை
நோக்கவும் தான் அவள் குறிப்பை அறிந்து இனி
இவளை அடைவது நிச்சயம் என்று மனத்துட்
கொண்டு இருந்த தலைமகனைக் கண்ட
தோழியானவள் தன் கடமையை முடிக்கவேண்டி
‘நீவிர் யார்? இங்கு யாரும் வருதல் கூடாது;
இவ்விடமோ மிகுந்த காவலோடு கூடியது; இனி
நீர் இங்கு வராதிருக்கக் கடவீர்’ என்பது
முதலாக தலைவி தலைவராகிய இருவரது

குறிப்பையும் அறிந்து கூறுகின்ற
 சொற்களைக் கேட்டு 'இத்தோழியானவள்
 நம்மிடத்து அருளுடையளா தலால் நம்முடைய
 குறையை முடிக்க எண்ணியே நம்மை
 இவ்வித கடுஞ் சொற்களால் அகற்றுகின்றாள்.
 ஆபீனும் அவள் வாயினின்றும் தோன்றுகின்ற
 கடுஞ் சொற்களின் பயனை நாம் இனி
 அடையாது அதற்கு மாறாகிய அருளின்
 பயனையே நாம் அடைவது நிச்சயம்' என்று
 தோழி தன்னை இடத்தைவிட்டு அகலும்படிக்
 கூறிய சொற்களால் 'இவள் கூறியது
 குறிப்பாகுமே யல்லாமல் உண்மையல்ல' என்று
 அவள் குறிப்பறிந்து தலைமகனானவன்
 தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டா
 னென்பதாயிற்று.

குறிப்பறிதல்

1097. செரு அச் சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கு
முரு அர்போன் றற்றார் குறிப்பு.

இதுவுமது.

(பரி.) இ-ள். செருச்

சிறுசொல்லும் = பின்னிநிதாய் முன்னின்தாய நாய
சொல்லும் — செற்றார்போல் நோக்கும் = அகத்துச்
செருதிருந்தே புறத்துச் செற்றார்போன்ற
வெகுளிநோக்கும் — உற்றார்போன்று உற்றார்
குறிப்பு = நொதுமலர்போன்று நட்பாயினர்க்கு ஒரு
குறிப்புப்பற்றி வருவன. எ-று.

குறிப்பு — ஆகுபெயர். இவை உள்ளேயொரு
பயன்குறித்துச் செய்கின் றன இயல்பல்லவாகலான்,
இவற்றிற்கஞ்சவேண்டாவென்பதாம். (எ)

விளக்கம்:— 'பின்னர் இனிமை

புடையதாய் முன்பு துன்பம் தரு வதாகிய
சொல்லும், மனத்துள் பகையில்லா திருந்தே
வெளியில் பகை கொண்டார் போன்ற
கோபப்பார்வையும், பகையும் நட்புமில்லாத

நொது மூர்ப்போல் காண்பித்து உள்ளே நட்பு
 கொண்டு உள்ளவர்களுக்கு ஏதோ
 ஓர் குறிப்பினால் உண்டாகி வருவனவாகும்.
 என்று தலைமகன் கூறி யதாக இத்திருக்குறள்
 கூறுகின்றது. அதாவது, தலைவன் தன்னைத்
 தோழி அகற்றுகின்ற காலத்து 'இவள்
 சொல்லுகின்ற கடுஞ்சொற்கள் இப்போது
 துன்பம் தருவதாக இருக்கி னும் பின்னர்
 இன்பம் பயப்பன வாக இருப்பதாலும்,
 மனத்துள் கோபியாமலே வெளிபில்
 கோபிப்பாள் போன்று பார் க்கின்ற
 கோபப்பார்வைமானது பகையும் நட்புமில்
 லாத நடுவாயுள்ளவர்கள் நட்புகொள்ளுவதற்கு
 உற்ற குறிப்பாயுள்ள தாலும், இவையெல்லாம்
 மனத்திற்குள் ஏதோ ஒரு பயனைக் குறித்துச்
 செய்யப்படுகின்றனவே அன்றி இயல்பாக
 உண்டாவனவன்று ; ஆகவே இவற்றிற்கு
 அஞ்சவேண்டுவதில்லை ' என்னும் குறிப்பினை
 அறிந்தா னென்று கூறியதாயிற்று.

1098. அசையியற் குண்டாண்டோ
ரேளர்யா னோக்கப்

பசையினள் பைய நகும்.

தன்னைநோக்கி மகிழ்ந்த தலைமகளைக்கண்டு
தலைமகன் கூறியது.

(புரி.) இ-ன். யான் நோக்கப் பசையினள்
பையநகும் =என்னையகற்று ஐன்ற

சொற்காற்றா தியானிரந்து நோக்கியவழி அஃதறிந்து
நெகிழ்ந்து உள்ளே மெல்ல நகாநின்றாள்,—அசை

இயற்கு ஆண்டு ஓரோர் உண்டு = அதலல் 24

திருக்குறள் விளக்கம்

நடவங்கிய வியல்பினையுடையாட்கு
அந்நகையின்கண்ணே தோன்றுகின்ற தோர்
நன்மைக் குறிப்புண்டு. எ-று.

ஏர் — ஆகுபெயர். அக்குறிப்பு இனிப்பழுதாகா
தென்பதாம். (அ)

விளக்கம்:—‘தோழியானவள் என்னை

இட ம்விட்டுச் செல்லும்படி அகற்றுகின்ற கடுஞ்
 சொற்களுக்கு யான் சகிக்கமுடியாது
 அவளைக் கெஞ்சிப் பார்த்தவிடத்து
 அப்பார்வையை அறிந்து மனமிளகி உள்ளுக்
 குள்ளேயே மெதுவாகச் சிரிக்கின்றாளாதலால்
 நடங்கிய இயல்பினை யுடைய தலைவியின்
 மெதுவாகிய சிரிப்பினிடத்தே
 காணப்படுவதாகிய ஒரு நன்மைக் குறிப்பு
 உள்ளது ' என்று தன்னை நோக்கி மகிழ்ச்சி
 யடைந்த தலைமகளைப் பார்த்து தலைமகன் கூ
 றியதாக இத்திருக்குறள் கூறுகின்றது.
 இதனால், மேல் திருக்குறளில் தோழியினுடைய
 கடுஞ் சொற்களுக்கும், கோபப்பார்வைக்கும்
 பயப்பட வேண்டிவதில்லை என்று தனக்குள்ளே
 தீர்மானித்து நின்ற தலைவன் இத்திருக்குறளில்
 தோழியின் சொற்களுக்கு வருந்திக் கெஞ்சிய
 பார்வையுடன் நிற்கின்ற தன்னைக் கண்டு தலைமகன்
 மகிழ்வற்றனள் என்று அறிந்தானாலால், இனிப்
 புணர் தல் தடைப்படாது என்று

கூறினாயிற்று.

1099. ஏதிலார் போலப்
பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே யுள.

தோழி மதியுடம்படுவாடண்ணுள்ளே
சொல்லியது.

(பரி.) இ-ள். ஏதிலார் போலப் பொதுநோக்கு
நோக்குதல் = முன்னறி யாதார்போல

ஒருவரையொருவர்

பொதுநோக்கத்தானோக்குதல்—காதலார் கண்ணே
உள = இக்காதலையுடையார்கண்ணே

யுளவாகாசின்றன. எ-று.

பொதுநோக்கு = யாவர்மாட்டும்

ஒருதன்மைத்தாய நோக்கு. நோக்குதற் றொழில்,
ஒன்றேயாயினும் இருவர்கண்ணு நிகழ்தலானும்,

ஒருவர்கட் டானுங் குறிப்பு வேறுபாட்டாற்
பலவாமாகலானும், 'உள' எனப் பன்மையாற் கூற

பட்டது. இருவரும் மதுமறைந் துண்டோர்
 மகிழ்ச்சிபோல உள்ளத்துள்ளே மகிழ்தலின்
 அதுபற்றிக் 'காதலார்' என்றும், அது புறத்து
 வெளிப்படாமை யின் 'ஏதிலார்போல' என்றும்
 கூறினான். (க)

விளக்கம்:—'இக்காதலை யுடையார் இருவரும் முன்னர் ஒரு
 வரை யொருவர், அநியாதார்போல் பார்க்கின்ற பார்வையை யுடையவர்க
 ளாய் உள்ளனர்' என்று தோழி கூறியதாக
 இத்திருக்குறள் கூறுகின் குறிப்பறிதல்
 25

றது . அதாவது அவ்விருவர் குறிப்பிற்கும்
 உடன்படுவாளாகிய தோழி அவ்விருவர்
 பார்வையையும் பார்த்தகாலத்து 'இவ்விருவரும்
 கள்ளினை மறைவாக உண்டு அதனால் உண்டாகிய
 மகிழ்ச்சியையுடையவர்கள்போல மனத்துள்ளே
 மகிழ்ச்சியையடைகின்ற காதலராக இருந்தும்,
 அம்மகிழ் ச்சி வெளிப்படாது ஒருவரை
 யொருவர் பொது நோக்கு என்னும் யாவ ரையும்
 பார்க்கும் பார்வையுடையவராய் நடித்துக்

வாய்ச்சொற்கள் = மனத் தின்கணின்று வாயளவிற
றேன்றுகின்ற சொற்கள். இருவர்சொல்லுங்கேட்டு
உலகியன்மேல் வைத்துக் கூறியவாறு.

இருவர்சொல்லுமாவன = அவள் புனங் காவன்மேலும்
அவன் வேட்டத்தின்மேலுஞ் சொல்லுவன.
பயனில்சொற்க ளாகலின், இவை
கொள்ளப்படாவென்பதாம். இவை
புணர்தனிமித்தம். (ய)

விளக்கம் :—“காம இன்பம்
அனுபவித்தற்கு உரிய இருவருள் ஒருவர்
கண்களோடு ஒருவர் கண்கள் பார்வையால்
ஒத்திருக்குமாயின், அவ்விதம் ஒத்த
பார்வையையுடைய அக்காதல் தாங்கள்
ஒரு வரை யொருவர் அறியார்போல்
பிறர்நம்பும்படிச் சொல்லுகின்ற சொற்கள் ஒரு
பயனையும் உடையன அல்ல” என்று தோழி
கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது. இதனால்,
மேல் திருக்குறளில் காதல் நோக்கு உடையவரா
யிருந்தும், யாவரையும் பார்க்கும் பொது
நோக்கங்கொண்டு நடிக்கின்ற ராயினும்

அவ்விருவரும் காதலரேயாவர் என்று தீர்மானித்த
 தோழியான வள் பின்னர் ஒருவருக்கொருவர்
 உற்றுப்பார்க்கின்ற பார்வையைக் கண்
 டாளாதலால் இவர்கள் இருவரும்
 ஒருவரையொருவர் விரும்புகின்ற காத

4

26 திருக்குறள்

விளக்கம்

லரர்கீவ இரூக்கின்றனர். இவரை நாம்வினவும்
 காலத்துத்தலைவியானவள் 'நான் தீனப்புனத்தைக்
 காத்து நிற்கின்றேன். அவன் யாரோ அறிக
 லேன்' என்று சொல்லுகின்ற சொற்களும்,
 அவன் 'மான் ஒன்றைத் தேடி வேட்டையின்
 பொருட்டு இங்கு வந்தேன். அம்மாணக்
 கண்ட துண்டோ' என்று சொற்களு
 பயன்படாத சொற்களாதலால், அவற்றை நான்
 மேற்கொண்டு நிற்பதில் பயனில்லை. இனி,
 இவ்விருவரும் தம் இச்சையின் வண்ணம்

இருத்தல்கூடும் என்று புணர்தல் நிமித்தம்
கூறித் தோழி அவ்விருவருக்கும்
உடன்படுவாளாயினள் என்ப தாயிற்று.

இவ்வாறு தோழி கூறவதை,

“மெய்யே யிவற்கில்லை வேட்டையின்மீன்
மனமீட்டிவளும்

பொய்யே புனத்தினை காப்பதிறை புலியு
ரனையாண்

மையேர் குவளைக்கண் வண்டினம்வாழுஞ்
செந்தாமரைவா

யெய்யே மெனினுள் குடைந்தின்பத்தே
னுண்டெழிறருமே”

என்னும் திருக்கோவையார் செய்யுளாலும்
அறிதல் கூடும்.

111. அதிகாரம்.

புணர்ச்சிமகிழ்தல்.

(1 ரீ.) அஃதாவது அஃவனங்குறிப்பறிந்து
 புணர்ந்த தலைமகன் அப் புணர்ச்சியினை
 மகிழ்ந்துகூறல். * அதிகாரமுறைமையும் இதனானே
 விளங்கும்.

விளக்கம் :—அதாவது, தலைமகன் தலை
 சியின் குறிப்பினையும் தோழியின்
 குறிப்பினையும் அறிந்தானாதலால், இனி
 இவ்விதம் 'வடகட லிருந்த று சுத்தடி யின்
 துளைவாழியை தென் கடலிருந்த கழி ஒன்று
 சென்று று வழுந்தகூர்பால், எவ்விடத்தோ
 இ நந்த என்னையும் இவளையும் ஒன்று
 சேரும்படிச் செய்து புணர்தல் குறிப்பினை
 உண்டுபண்ணிய ஊழ் ஒன்றே சிறந்ததோர்
 தெய்வமாகும். ஆகலால், அத்தெய்வமே இவ
 ளோடு கூன் புணர்வதற்குத் துணையாகும்'
 என்று எண்ணிப் புணர்ந்தான் புணர்ந்த
 தலைமகனைவன் தான்புணர்ந்த புணர்ச்சியையும்
 உண்டா

* அகப்பொருள் விளக்கத்துள்ள “ கலந்துழி
மகிழ்தலு நலம்பாராட் டலு, மேற்புற வணிதலு
மென்னு மிம்மூன்றும், போற்றிய தெய்வப் புணர்ச்சி
யின் விரியே” என்னும் சூத்திரமும் இங்கு
உணர்தற்பாலது.

புணர்ச்சிமகிழ்தல்

27

கிய மகிழ்ச்சியையும் கூறுவது இயல்பாதலாலும்,
குறிப்பறிந்த பின்னரே புணர்ச்சி நிகழ்ந்து அதனை
மகிழ்கின்றான் ஆதலாலும் புணர்ச்சிமகிழ்தல்
என்னும் இவ்வதிகாரத்தைக் குறிப்பறிதல்
என்னும் அதிகாரத்திற்குப் பின் வைத்தனர்.

1 10 1. கண்டுகேட் டுண்டுயிர்த்
துற்றறியு மைம்புலனு
மொண்டொடி கண்ணே யுள.*

இயற்கைப்புணர்ச்சி

யிறுதீக்கட்

சொல்லியது.

(பரி.) இ-ள். கண்டு கேட்டு உண்டு உயர்த்து
உற்று அறியும் ஐம்புல னும் = கண்ணாற்கண்டும்
செவியாற்கேட்டும் நாவாலுண்டும் மூக்கான்மோந்
தும் மெய்யாற்றீண்டியும் அனுபவிக்கப்படு
மைம்புலனும்--ஒண்டொடி கண்ணே
உள = இவ்வொள்ளிய

தொடியையுடையாள் கண்ணே யுளவாயின ஏ-று.

உம்மை—முற்றும்மை. தேற்றேகாரம்

வேறிடத்தின்மை வினக்கிநின் றது.

வேறுவேறுகூலங்களில் வேறுவேறு

பொருள்களானனுபவிக்கப் படுவன ஒரு காலத்து

இவள்கண்ணே யனுபவிக்கப்பட்டனவென்பதாம்.

வடநூலார் இடக்கர்ப்பொருளவாகச் சொல்லிய

புணர்ச்சித்தொழில்களும் நண்டடக்கிக்

கூறப்பட்டன.

(க)

விளக்கம் :—“கண்ணால் பார்த்தும்,
காதால் கேட்டும், நாவினால் உண்டும், மூக்கினால்
மோந்தும், தேகத்தினால் தீண்டியும்

அனுபவிப்ப தற்கு வேண்டிய ஐந்து புலன்களும்
 இவ்வொளித வ்ஈய வ்ளையலை அணிந்
 தாள் இடத்துப் பொருந்தி இருக்கின்றன' என்று
 தலைமகன் ஊழ்வலியால் நேர்ந்த புணர்ச்சிக்குப்
 பிறகு கூறினென்று இத்திருக்குறள் கூறகின்
 றது. இதனால், குறிப்பறிந்து புணர்ந்த தலைமகன்
 அவளிடத்தே உண்டா கிய இன்பத்தின்
 மிகுதியை எடுத்துக் காட்டுவான் வேண்டி
 வேறு வேறு காலங்களில் வேறுவேறு
 பொருள்களால் அனுபவிக்கக் கூடியனவாகிய
 இன்பங்களை யெல்லாம் இவளிடத்து ஒரு
 காலத்திலேயே அடைந் தானாதலால், தான்
 ஐம்புலன்களும் ஆர அனுப வித்த
 புணர்ச்சித் தொழில்களை
 அடக்கிக்கு றினாயிற்று. அன் றியும் ,
 பரிமேழகர்கூறும் வண்ணம் வடநூலார் கூறும்
 அறபத்துநான்கு விதமாகிய புணர்ச்சித்

* இத்திருக்குறள் சேரமான் பெருமான் காடனார் திருக்கைய ஞான

புலாவில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

28 திருக்குறள் விளக்கம்

தொழில்களுள் இடக்கூப்ப் பொருளவாகச் சொல்லுகின்ற புணர்ச்சித் தொழில்கள் இரண்டினையும் இவன் கூறினான் என்பது ஆயிற்று. ஆதலால், தான் இவளிடத்துக் கண்ட இன்பம் வேறு எவ்விடத்தும் காண்ப தற்கு இல்லை என்று வியந்து கூறியதுமாம்.

1102. பிணிக்கு மருந்து பிறம
னணியிழை
தன்னோய்க்குத் தானே
மருந்து.

இடந் தலை ப்பாடீ டி ன் கட்
சொல்லியது.

(பரி.) இ - ள். பிணிக்கு மருந்து
பிற =வாத முதலிய பிணிகட்கு மருந்தாவன
அவற்றிற்கு ங்தானமாயினவன்றி

மாறாயவியல்பிணையுடையன வாம்;— அணியிழை
தன் நோய்க்கு மருந்து தானே = அவ்வாறன்றி
இவ் வணியிழையிணையுடையாள் தன்னினையு
பிணிக்கு மருந்துந் தானேயாயினான். எ - று.

இயற்கைப்புணர்ச்சியை நினைந்து
முன்வருந்தினானாகவின், 'தன்னேய்' என்றும்,
அவ்வருத்தந் தமியானே யிடத்தெதிர்ப்பட்டித்
தீர்ந்தானாகவின், ' தானே மருந்து ' என்றுங்
கூறினான். இப்பிணியும் எளியவாயவற்றூற் றீர்ப்
பெற்றிலமென்பதுபட நின்றமையின், மன்
ஒழியிசைக் கண் வந்தது. (உ)

விளக்கம்:—“வாதம், பித்தம்,
சிலேத்துமம் ஆகிய நோய்களுக்கு மருந்தாக
இருப்பன அந்நோய்களுக்கு ஒற்றுமை யு
டையனவா யில்லா மல் மாறுபட்ட
இயல்பிணையுடையனவா யுள்ளன. ஆனால்
இவ்வழகிய ஆபரணத்தை யுடையவளோ
அவ்விதம் அல்லாமல் தன்னால் உண்டாகிய

நோய்க்குத் தானே மருந்துமாக இருக்கின்றாள்”
 என்று புணர்ச்சி மகிழ் தலில் தலைமகன்
 கூறினானென்று இத்திருக்குறள்
 கூறுகின்றது. இதனால் மேல் திருக்குறளில்
 தனக்கு நோர்ந்த இயற்கைப் புணர்ச்சியின்
 கடைசியில் தனக்குள்ள மகிழ்ச்சியைச் சொல்லிய
 தலைமகன் இத்திருக்குறளில் குறித்த
 இடத்திலேயே தலைவியைச் சந்தித்துப்
 புணர்ச்சியை மகிழ்ந்தா னாதலால் இதற்கு
 முன்னரெல்லாம் புணர்ச்சியை நினைந்து
 வருந்திய வருத்தத்தைத் தலைவியால்
 உண்டாகிய நோயென்றும், இப்போது
 குறித்த இடத்தில் அவளைக் கண்டு புணர்ந்து மகிழ்தலால் அவ் வருத்த
 மென்னும் நோயினைத் தீர்த்துக் கொள்வதற்கு அவளை மருந்துமாயி
 னாள் என்றும் கூறினாயிற்று. அதுவன்றியும் ஏனைய நோய்
 களைத் தீர்க்கும் வேறுபட்ட மருந்துகள் போல் அல்லாது இவளால்

உண்டாகிய சோய்க்கு இவளே மருந்தாய் நின்றதால் தீர்த்ததென்றும்
அவ்வாறு அல்லாத ஏனைய மாதர்களால் தீர்த்துக்கொள்ளாதல் ஆகா
தென்றும், இவளால் உண்டாகிய காம
நோயினைத் தணிப்பதற்கு இவள்
ஒருத்திக்கே முடியுமென்றும் தன்
தலைவியினிடத்தே காணப்பட்ட
புணர்ச்சி யின்பத்தினை மகிழ்ந்து
கூறியதாயிற்று.

1 103. தாம்வீழ்வார் மென்றோட்
டுயிலி னினிதுகொ
ராமரைக் கண்ணு னுலகு.

நீரசியவின்பத்தீர்தரியநீ
குச்சிற்றின்பத்தீர்கின்றையாதல்
தகாதேன்ற பாங்குந்துச்
சொல்லியது.

(பி.) இ-ள். தாம் வீழ்வார்
மென்றோட்டுயிலின் இனிதுகொல் =
ஐம்புலன்களையு நுகர்வார்க்குத் தாம் விரும்பும

களிர் மெல்லியதோளின் கட்டுயிலுந் துயில்போல
 வருந்தாமலெய்தலாமோ—தாமரைக்கண்ணன்
 உலகு=அவற்றைத் துறந்த தவயோகிகளெய்துஞ்
 செங்கண்மாலுலகம். எ-று.

ஐம்புலன்களையு நுகர்வாரென்னும்பெயர்
 அவாய் நிலையான் வந்தது. இப்பெற்றித்தாய
 துயிலேவிட்டுத் தவயோகங்களான்
 வருந்தவேண்டுதலின், எம்மனோர்க்காகாதென்னுங்
 கருத்தால் ' இனிதுகொல் ' என்றான் . இந்திர
 னுலகென்றுரைப்பாரு முளர் :
 தாமரைக்கண்ணனென்பது அவனுக்குப்
 பெயரன்மையின், அஃதுரையன்மை யறிக.
 (௩)

விளக்கம் :—“ஐம்புலன்களாலும்
 அனுபவிக்கவேண்டிய இன்பங்களை அடைபவர்
 தம்மால் விரும்பப்படும் பெண்களின்
 மென்மை யாகிய தோளிணிதத்துத்தாயின்று
 அத்துயிலால் அடையும் இன்பத்தைப் போல

அவ்வைவம்புலனால் வரும் இன்பத்தைத் துறந்த
 யோகிகள் அடையும் செங்கண்மால் உலகம்,
 வருந்தாமல் அடைதல்கூடுமோ" என்று தலை வன்
 வினாவினதாக இத்திருக்குறள் கூறுகின்றது.
 அதாவது தலைவனான வன் தனக்குக்கிடைத்த
 புணர்ச்சி இன்பத்தை மகிழ்ந்து பேசக்கேட்ட
 பாங்கனானவன் 'நிரதிசய இன்பமாகிய
 பேரின்பத்தினை அடைவதற்கு உரியவனாக உள்ள
 நீ இவ்விதம் மகளிர்காபத்தை விழைந்து
 மகிழ்வெய்தல் கூடுமோ?' என்று
 வினாவினானதலால், அதுகேட்ட தலைவன் 'நீ
 சொல்லிய பேரின்பமானது தவங்கிடந்து
 அத்தவபோகங்களால் வருந்தி யடையும் இன்பம்
 ஒன்றாகும். அவ்வின்பமும் ஐம்புலன்களாலும்
 ஆர உண்டு தம் மால் விரும்பப்பட்ட பெண்களது
 தோளினிடத்தே தூங்கும் தூக்கத்திற் 30
 திருக்குறள் விளக்கம்
 குச் சமானமாகுமோ?' என்றும்,

‘சமான்மாகாவிடினும் வருந்தாமல் அடைதல்
 கூடுமோ?’ என்றும் புணர்ச்சியால் தனக்கு;
 கிடைத்த இன்பத்தினையே பேரின்பமென்று
 மகிழ்ந்து கூறினான் ஆயிற்று.

1104. நீங்கிற் றெறாஉங் குறுகுங்காற்
 றண்ணென்னுந்

தீயாண்டுப் பெற்றா ளிவள்.

பாங்கற்கு ட்ட தீ தீ ருதீக்கட்

சோ ல்லியது.

(பரி.) இ-ள். நீங்கின் தெறாஉம் குறுகுங்கால்
 தண்ணென்னும் தீ = தன்னையகன்றுழிச்
 சுடாநிற்கும், அணுகுழிக் குளிராநிற்கும்
 இப்பெற்றித்தாய தீயை — இவள் யாண்டுப்
 பெற்றாள் = என் கட்டருதற்கு இவளெவ்வலகத்துப்
 பெற்றாள்! எ-று.

கூடாமுன்

றுன்புறுதலின்

‘நீங்கிற்றெறாஉ ம்’

என்றும், கூடியபின்

ளின்புறுதலிற்

‘குறுகுங்காற்றண்ணென்னும்’

என்றும், இப்பெற்றியதோர் தீ
 உல சத்தில்லையாமாகலின் 'யாண் பப்பெற்றாள்'
 என்றுங் கூறினான். தன் காமத்தீத்தன்னையே
 அவடந்தாளாகக் கூறினான், 'அவளான் அது
 வெளிப் படுதலின்.

(ச)

விளக்கம்:— 'தன்னைவிட்டு
 அகன்றகாலத்தில் சடுவதும், தன்னை நெருங்கிய
 காலத்துக் குளிர்ந்து நிற்பதும் ஆகிய
 தன்மையுடைய தீயினை எனக்குத்தருவதற்கு
 இவள் எவ்வகத்தில் பெற்றனள்?' என்று
 தலைவன் கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது.
 அதாவது, பாங்கனால் தலைவியைப்பெற்றுக் கூடி
 முயங்கி முடிந்தபிறகு தலைவனானவன்
 அவளைவிட்டுப் பிரிகின்ற துன்பத்தினையும்
 அவளோடு சேருகின்ற காலத்திலுண்டா கின்ற
 இன்பத்தினையும் உவமை வாயிலாக
 எடுத்துக்காட்ட வேண்டி அவளை விட்டு

அகல்கின்ற காலத்து அடைகின்ற வருத்தம்
 தீச்சுகுகின்றது போல் சுகுகின்றதென்றும்
 அவளோடு கூடுகின்ற கூட்டத்தால் உண்டா
 கின்ற இன்பம் சுட்டதீ குளிர்ந்து நிற்பதுபோல்
 உள்ளது என்றும், உலகத்துத் தீயானது தன்னை
 நெருங்கியவரைச் சுட்டும், அகன்றவரைக்
 குளிர் வித்தும் நிற்க, இவளிடத்து நின்ற தீ
 அதற்கு மாறுபட்டதாக உள்ளது ஆதலால்
 அவ்வித தீயினை இவ்வுலகத்து நான்
 காண்பதற்கு இல்லை; அதனை
 எவ்வுலகத்திலிருந்து பெற்றனளோ அறியேன்
 என்று கூறினான். காமத்தீயானது தன்னிடத்தே
 இருப்பதாயினும் அவளால் வெளிப்படுதலால்
 அதை அவள் தந்ததா கக் கூறியதாயிற்று.

புணர்ச்சிமகிழ்தல்

31 1105. வேட்டி பொழுதி

னவையவை போலும்

தோட்டார் கதுப்பினு டோள்.

தோழியிற்

கூட்டத்தீறுதீக்கிட்

சொல்லியது.

(பரி.) இ-ள். வேட்டபொழுதின் அவையவை
போலுமே = மிகவினிய வாய பொருள்களைப்
பெறாது அவற்றினமேல்
விருப்பங் கூர்ந்தபொழுதின் கண் அவையவை தாமே
வந்தின்பஞ்செய்யுமாறுபோல இன்பஞ் செய்யும், —
தோட்டார் கதுப்பினுள் தோள் = எப்பொழுதும்
பெற்றுப்புணரினும், பூவினை யணிந்த தழைந்த
கூந்தவினையுடையாடோள்கள். ௭-று.

தோடு — ஆகுபெயர். இயற்கைப்புணர்ச்சி,
இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டத்துக்கண்
முன்னரே நிகழ்ந்திருக்கப் பின்னரும் புதியவாய்
நெஞ்சம் பிணித்தவின், அவ்வாராமைபற்றி இவ்
வாறுகூறினான். தொழிலுவமம். (௫)

விளக்கம்:—மிக இனிமையுடைய
பொருள்களை அடைவதற்கு இல்லாது
அப்பொருள்களின் மேல் விருப்பம்

மிசுந்தவிடத்து அப் பொருள்கள் தாமே வலிய
வந்து இன்பம் செய்வதுபோல இன்பம் செய்
கின்றன எப்பொழுதும் அடையப்பெற்று
புணர்ந்தாலும் பூவினை அணிந்ததும்
நீழந்ததும் ஆசிய கூந்தலினையுடைய
இப்பெண்ணின் தோள்கள் என்று
தலைவன்கூறினானென்று இத்திருக்குறள்
கூறுகின்றது. அதாவது, தலைவனானவன்
தோழியின் முயற்சியால் தலைவியைக் கூடி
இன்ப மடைந்த பிறகு தனக்குத்தானே
அவள் தோள்களிடத்து அடைந்த
இன்பத்தினை மகிழ்ந்து கூறுபவன்,
எவனேனும் ஒரு வன் ஒருபொருளை அடைய
விரும்புவானாயின் விரும்பியபடி கிடைக்
கப்பெறுது அப்பொருளினிடத்தே இச்சை
மிசுந்து வருந்துகின்ற காலத்து அப்பொருளை
விரும்புகின்ற அவன் முயலாமலே தானேவந்து
அவன் வருத்தத்தைப் போக்கி இன்பத்தைச்
செய்யின் எவ்விதம் இருக்குமோ அவ்விதம்

இயற்கைப்புணர்ச்சி முதலாகச் சொல்லப்பட்ட
 புணர்ச் சிகள் பல இடங்களில் நிகழ்ந்து இரு
 க்கினும் அதற்குப் பின்னரும் புதிய பொருள்
 காணுமாறு போன்று அவளது தோள்கள்
 மகிழ்ச்சியைத் தருவதுடன் அவள் இன்பத்தில்
 நெஞ்சம் கட்டுப்படுதலால் அவ்வாற்று மையை
 நோக்கி இவ்வாறு கூறினாயிற்று.

1106. உறுதோ றுயிர்தளிர்ப்பத்
 தீண்டலாற் பேதைக்
 கமிழ்தி னியன்றன தோள்.

இதுவுமது.

(பரி.) இ-ள். உயிர் உறுதோறு தளிர்ப்பத்
 தீண்டலால் = தன்னம்பெ 32

திருக்குறள் விளக்கம்

ஈது வாடிய என்னுயிர் பெற்றுறுந்தோறுந்
 தளிர்க்கும்வகை தீண்டுதலான், — பேதைக்குத்
 தோள் அமிழ்தின் இயன்றன = இப்பேதைக்குத்
 தோள்கள் தீண்டப்படுவதோ ரமிழ்தினுற்

செய்யப்பட்டன. எ - று.

ஏதுவாகலாற் றீண்டல்
அமிழ்திற்குமெய்திற்று. வாடியவுயிரைத் தளிர்ப்
பித்தல்பற்றி, அவை ' அமிழ்தினியன்றன'
என்றான். தளிர்ந்தல் = இன்பத் தாற் றழைத்தல்.
(சு)

விளக்கம்:—“தன்னை அடையாது வாடி
நின்ற என் உயிரானது இவளை அடைந்து
முயங்குங் காலமெல்லாம் வாடிய உயிர்
களிக்கும் விதம் தீண்டுவதால் இப்பேதைக்கு
உள்ள தோள்களானவை தீண்டப் படுவதால்
நோய் தீர்க்கும் ஓர் அமிழ்தத்தால்
செய்யப்பட்டுள்ளன” என்று கூறினான் என்று
இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது, தலை
வனானவன் தலைவியைப் பெருதகாலத்துக்
காமத்துன்பமாகிய தீயினால் கொளுத்தப்பட்ட
மரம்போல் உயிர்வாடி நின்றான் என்றும்,
அவளை அடைந்து அவள் தோள்களில் இறுக
முயங்குந்தோறும் முயங்குந்தோ றும்
வாடியமரம் தளிர்ப்பதுபோல் உயிரானது காம்

இன்பத்தால் தழைத் தல் பெற்றானென்றும்
ஆதலால் அவள் தோள்கள் உண்ணுகின்ற அமிழ்
தத்தால் செய்ததல்லை, தொடுதலால்
நோய்தீர்க்கும் அமிழ்தத்தால் செய்
யப்பட்டுள்ளன என்றும், உண்டு
இறவாதிருக்கும் அமிழ்தத்தைக் காட்
டி.லும் தொட்டு இறவாதிருக்கும் இத்தோள்களே
சிறந்தன என்றும் மேல் திருக்குறளில்
கூறியதுபோல் தோள்களையே வியந்து
கூறினாயிற்று.

1107. தம்மி லிருந்து தமதுபாத்
துண்டற்றா

லம்மா வரிவை முயக்கு.

இவளை நீ வரைந் துகொண்டு உலகோர்
தர்மில்லிருந்து

தமது பாத்துண்ணு மில்லறத்தோடு
படல்வேண்டுமென்ற

தோழ்க்குச் சொல்லியது.

(பரி.) இ-ள். அம் மா அரிவை

முயக்கு = அழகிய மாமைநிறத்தை யுடைய
 அரிவையது முயக்கம்—தம்மில் இருந்து தமது
 பாத்து உண்டற்று = இன்பம் பயத்தற்கட்
 டமக்குரிய வில்லின்கணிநுந்து உலகோர் தந்
 தானான் வந்த பொருளைத் தென்புலத்தார் தெய்வம்
 விருந்தொக்கல்கட்டுப் பகுத் துத் தங் கூற்றை
 யுண்டாற்போலும். ஏ - று.

தொழிலுவமம். இல்லறஞ்செய்தாரெய்துந்
 தறக்கத்தின்பம் எனக் கிப் புணர்ச்சியே தருமென
 வரைவுடன்படான் கூறியவாறாயிற்று. (எ)

புணர்ச்சிமகிழ்தல் 33

விளக் கம் :—அழகிய மாமை
 நிறத்தினையுடைய இப்பெண்ணி னது
 முயக்கமானது இன்பம் அடைவதற்கு உரிய
 இல்லறத்திலிருந்து உலகத்தவர் தம்முயற்சியால்
 கொண்ட பொருளைத் தென்புலத்தார் தெய்
 வம், விருந்தினர், சுற்றத்தவர் ஆகிய இவர்களுக்குப்
 பங்கிட்டுக்கொடுத்துப் பிறகு தங்களுக்கென்று
 வந்த பகுதியினை உண்டதுபோல் ஆகும்' என்று

கூறினென்று இத்திருக்குறள்
 கூறுகின்றது. அதாவது, களவு ஒழுக்கத் தால்
 புணர்ந்துவந்த தலைமகளை நோக்கித்
 தோழியானவள் “நீ இவ்விதம் களவு
 ஒழுக்கத்தால் இவளிடத்து இன்பம்
 அனுபவித்து வருதல் தக்கது அன்று. இவளை
 யாவரும் அறியும்படி. நீ மணந்து கொண்டு
 உலகத் துள்ள ஏனையோர் எவ்விதம் இல்லறத்தை
 நடத்தி இம்மைப் பயனாகிய புகழையும்,
 மறுமைப் பயனாகிய துறக்க இன்பத்தையும்
 அடைகின்றார் களோ அவ்விதம் அடைதல்
 வேண்டும் என்னலும், கேட்ட தலைவனான வன் “
 ஒ! தோழியே ! இல்லறத்திலிருந்து விதித்தன
 செய்து, விலக்கி யன ஒழிந்து உலகத்தார்
 அடையும் இம்மை மறுமையாகிய இரண்டு
 இன்பங்களையும் இவளிடத்து உண்டாகும்
 மெய்யுறு புணர்ச்சியே எனக்குத் தருதலால்
 எனக்கு இக்களவொழுக்கமே போதும்;
 மணந்து கொண்டு இல்லறம் நடத்த

வேண்டுவதில்லை ” என்று கூறினானென்பதா
பிற்று.

1108. வீழு மிருவர்க் கினிதே
வளியிடை

போழ்ப் படாஅ முயக்கு.

ஓத்தவன்புடைய நமகீது ஒருபோழ்தும் விடாத
முயக்கமே இனியதென

வரைவுகடாய

தோழ்கீதுச்

சொல்லியது.

(பரி.) இ-ள். நீ சொல்லுகின்றதொக்கும்,—
வளி இடை போழ்ப்படா முயக்கு = ஒருபோழுது
நெகிழாமையிற் காற்றாலிடையறுக்கப்படாத முயக்
கம்—வீழும் இருவர்க்கு இனிதே =
ஒருவரையொருவர் விழைவாரிருவர்க்கு மினிதே.
எ-று.

முற்றும்மை விகாரத்தாற்றொக்கது. ஏகாரம்
தேற்றத்தின்கண் வந்தது. ஈண்டு இருவரில்லை,
இன்மையான் இஃதொவ்வாதென்பது கருத்து.
கள விற்புணர்ச்சியை மகிழ்ந்து வரைவுடன்படான்

கூறியவாறு.

(அ)

விளக்கம் :—“நீ சொல்லுகின்றது
பொருந்தும், ஒரு காலத்தும் ஒருவர்
உடம்பைவிட்டு ஒருவர் உடம்பு பிரியாமையால்
காற்றினாலும்

5

34 திருக்குறள்

விளக்கம்

நடுவில் செல்லக்கூடாத மெய்யுறு புணர்ச்சி
ஒருவரை யொருவர் விரும்பிப் புணரும்
தலைவன் தலைவி இருவர்க்கும்
இனிமையுடையதாம்” என்று தலைவன்
கூறினானென்று இத்திருக்குறள் கூறுகின்றது.
அதாவது, மேல் திருக்குறளில் களவினால்
புணரும் புணர்ச்சியே துறக்க இன்பத் தினும்
மிகுந்தது என்று மகிழ்ந்து கூறிய தலைவனை
நோக்கித் தோழியானவள் “நீ சொல்லியபடி
மெய்யுறு புணர்ச்சியே சிறந்ததா கட்டும்.

ஆயினும், அப்புணர்ச்சியினைக்
 களவொழுக்கத்தால் புணர் வதாயின் விடாது
 செய்வதற்கு இல்லை ஆதலால் ஒருவரை
 பொருவர் விட்டுப் பிரியாது இருப்பதற்குச்
 சிறந்ததாகாது" என்று கூறலும், தலை வனைவன்
 "அன்புடைய தலைவன் அன்புடைய தலைவி
 என்று இருவ ராக இருந்து புணர்வதானல்
 பிரிந்து நிற்பது தகுதியாகாது. ஒருவரோ
 டொருவர் பொருந்தி நிற்பது தகுதியாகும்
 என்று சொல்வது பொருந்தும். ஆயினும்,
 இவ்விடத்தோ இருவரென்பது இல்லாது
 ஒருபிர்போ லிருக்கின்றோம். ஆதலால், நாங்கள்
 பிரிந்து நிற்கின்றோம் என்று சொல் வது
 பொருந்தாது என்று களவிற்புணர்ச்சியையே
 மகிழ்ந்து மணந்து கொள்ள உடன்படாத
 தலைவன் கூறினென்பதாயிற்று.

1109. உட லுணர்தல் புணர்த
 லிவைகாமங்

கூடியார் பெற்ற பயன்.

கா த் த ல் வே ண் டாமை யி ன்

இடையறவில்லாத கூட்டமே

இ ன் பப்பயனுடை த்தே ன
வரைவுகடாவியாட்துச்

சொல்லியது.

(பரி.) இ-ள். ஊடல் உணர்தல் புணர்தல்

இவை = புணர்ச்சியினி தாதற்பொருட்டு
வேண்டுவதாய் ஆடலும் அதனை யளவறிந்து
நீங்குதலும் அதன்பினிகழ்வதாய்

வப்புணர்ச்சிதானுமென விலையுன்றே—காமம்
கூடி யார் பெற்ற பயன் = வரைந்துகொண்டு
காமத்தை யிடைவிடாதெய்தியவர் பெற்ற பயன்கள்.

எ-று.

ஆடவர்க்குப்

பிரிவென்பதொன்

றுளநாதன்மேலும் அதுதான் பாத் னையர்
மாட்டாதலும் அதனையறிந்து மகளிருடிநின்றலும்
அவ்வூடலைத் தவறு செய்தவர்தாமே தந்
தவறின்மைகூறி நீக்கலும் யின்னுமவ்விருவரும்
ஒத்தவன்பினராய்க் கூடலுமன்றே

முன்வரைந்தெய்தினார் பெற்ற பயன் ; அப்பயன்
 இரு சலைப்புள்ளினோருயிராய உழுவலன்புடைய
 வெமக்கு வேண் டாவென அவ்வரைந்தெய்தலை
 யிகழ்ந்து கூறியவாறு. (க)

புணர்ச்சிமகிழ்தல்

35

விளக்கம்:—“ஒருவரோடு ஒருவர் புணரும் புணர்ச்சியானது இனி
 தாகும்பொருட்டு விரும்பப்படுவதாகிய ஊடலும், அவ்ஊடல் என்பதி
 லும் ஊடவேண்டிய பருவமறிந்து ஊடிப்
 பிறகு அதனினின்றும் நீங்க
 வேண்டிய அளவறிந்து நீங்குதலும்,
 அதற்குப்பின் நிகழ்வதற்குரிய மெய் யுறு
 புணர்ச்சியும் ஆகிய இவையன்றோ
 மணந்துகொண்டு காம இன்பத் தினை
 இடைவிடாது அடைந்தவர் அடைந்த பயன்கள்”
 என்று தலைவன் கூறினானென்று இத்திருக்குறள்
 கூறுகின்றது. அதாவது, மேல் திருக் குறளில்
 நாங்கள் இருவரில்லை என்று தனக்கும் தன்

தலைவிக்கும் உள்ள அன்பினைக்கூறக்கேட்ட
 தோழியானவள் “அவ்விதமே இருவருயிரும் ஓர்
 உயிர் என்றுகூறும் அன்பினராக நீங்கள்
 இருக்கினும் இக்களவொழுக்கம் ஒளிந்துகின்ற
 இடம் பெற்றவிடத்தே புணர்ந்து நிற்கின்ற
 இன்பம்; ஆதலால், இது ஓர் இன்பமாகாது;
 எக்காலத்தும் பிரிதலில்லாது ஒருவரை ஒருவர்
 தழுவி நிற்கும் கூட்டமே இன்பந் தருவதாகும்.
 அவ்வித இன்பத்தை அடைய வேண்டுமாயின்
 மணந்து கொள்ளுதலே தகுதியாகும்
 என்ற தோழி சொல்லுதலும், தலைவனவன் “தோழியே! நீ கூறிய
 புணர்ச்சிபின்புமானது மிகப்பெருகவேண்டுமாயின், தலைவியானவள் தலை
 வனிடத்தே யாதொரு குற்றமும்
 இல்லாதிருக்கவும், வேண்டுமென்றே, ‘நீவிர்
 பரத்தையர்மாட்டு அன்புடையீர். இனி
 நும்மார்பினைப் பொருந்து வது ஆகாது’ என்று
 சிறு பிணக்குக் கொள்ளுதலும், அச்சிறு
 பிணக் கைக்கண்ட தலைவன் கோபித்து நிற்கின்ற
 தலைவிபினிடத்து பணிந்தமொழிகளால்

தன்னிடத்துத் தவறில்லாமையைச்சொல்லி
 அவ்வூடலை நீக்குத லும், உடல் நீங்கியவுடன்
 தலைவனும் தலைவியும் ஒத்த அன்பினராய்க்
 கூடுதலும் ஆகிய இவையல்லவோ மணஞ்செய்து
 கொண்டு நின்ற தலை வன் தலைவியர் பெற்ற
 பயனாகும். ஆனால், இருதலைப்பட்டசியுள்
 இருக்கும் ஓர் உயிர்போன்று உருவம் இரண்டு
 உயிர் ஒன்று ஆக இருக்கக்கூடிய
 பிறவிகள்நோறும் விட்டுநீங்காத
 தொடர்ச்சியுடைய எங்களிரு வருக்கும்
 இவ்விதம் மணஞ்செய்து கொள்ள
 வேண்டிவதில்லை " என்று
 மணஞ்செய்துகொண்டு அதனால் அடையும்
 இன்பங்களை இகழ்ந்து கூறினென்பதாயிற்று.

1110. அறிதோ றறியாமை
 கண்டற்றூற் காமஞ்

செறிதோறுஞ் சேயிழை

மாட்டு. (பி.) இன். அறிதோறு

அறியாமை கண்டற்று = தூல்களானும்
முன்னுணர்வானும் பொருள்களை யறியவறிய முன்
னையறியாமை கண்டாற் 36

திருக்குறள் விளக்கம்

பேரலக் காணப்படாநின்றது—சேயிழைமாட்டுச்
செறிதோறும் காமம் = சிவந்த

விழையினையுடையானை இடைவிடாது
செறியச்செறிய இவண்மாட்டுக் காதல். ஏ-று.

களவொழுக்கத்திற் பலவிடையீடுகளா
னெய்தப்பெறாது அவாவுற்றான் இது பொழுது
நிரந்தரமாகவெய்தப் பெற்றமையின்,
'செறிதோறும்' என் றான்.

அறிவிற்கெல்லையின்மையான் மேன்மேலறிய வறிய
முன்னையறிவு அறி யாமையாய் முடியுமாறுபோலச்
செறிவிற் கெல்லையின்றி மேன்மேற் செறி
யச்செறிய முன்னைச்செறிவு செறியாமையாய்
முடியாநின்றதெனத் தன்னு ராமை கூறியவாறு.

இப்புணர்ச்சிமகிழ்தல்
அவண் மாட்டுக்
கூற்றூனிகழாமையறிக.

தலைமகட்டுமுண்டேனும்
குறிப்பானிகழ்வதல்லது
(ய)

விளக்கம்.

—“நூல்களிதலும்

நுட்பமாகிய உணர்விதலும் பொருள்களின்தன்
மையை அறியுந்தோறும் அறியுந்தோறும்
பின்னர் அறிந் தபொருள்களின் தன்மையை
முன்னர் அறியாது இருந்ததுபோல் நல்ல
ஆபரணங்களை அணிந்த இப்பெண்ணினை
இடைவிடாமல் புணருந்தோறும்
புணருந்தோறும் இவளிடத்து ஆசையானது
காணப்படுகின்றது' என்று தலைவன் கூறியதாக
இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது, இடம்
பற்றிப் புணர்ந்து செல்கின்றவனாகிய தலைமகன்
தான் அடைந்த புணர்ச்சியின் மகிழ்ச்சியைத்
தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான்
என்பதாயிற்று. அது என்னையாவெனின்?
“நூல்களை ஆராய எண்ணி ஆராய்ந்த

நூல்வல்லவன் ஒருவனுக்கு ஒருமுறை ஆராய்ந்த
 நூலினையே பலமுறை ஆராயுங்காலத்தும்
 ஆராயுந்தோறும் ஆராயுந்தோறும் புதிது
 புதிதாகப் பொருள் ளன்றி முன்னர்
 ஆராய்ந்ததெல்லாம் இப்போது அறிந்து
 ஆராய்ந்ததா லுண்டாகிய பொருளிற் குச்
 சமானமாகாது என்று ஆராய்ந்த நூல்களில்
 பொருள் நயம் காணும் நூலறிவைப்போல்
 காம இன்பத்திற்கு உரிய இப்பெண்ணினிடத்தே
 யான் புணர்ந்து புணர்ந்து
 இன்பங்காணுந்தோறும் இன்பங்காணுந்தோறும்
 முன்னர்கண்ட இன்ப மெல்லாம் இப்போது
 காணும் இன்பத்திற்கு இணையாகாது
 என்று சொல் லும்படியாக எனக்கு
 மகிழ்ச்சியுண்டாகின்றது” என்று தலைமகனை
 வன் முன்னர்க் களவொழுக்கத்தில்

பலதடைகளால் அடையாது தலைவி யீடத்து
 அவாக்கொண்டி ருந்தான் இப்பொழுது அவளை
 நிரந்தரமாக அடைந்துபுணர்ச்சி இன்பத்தின்
 முடிவினைக்கண்டு தனக்கு அவ்வன்பத் திலுள்ள
 ஆராமையை எடுத்துக் கூறினாயிற்று.
 இப்புணர்ச்சியால் நலம்புனைந்துரைத்தல்

37

வரும் மகிழ்தல் தலைமகளுக்கும் உண்டாயினும் அவளிடத்து அதுகுறிப்
 பால் காணப்படுமெய்ந்றி, சொல்லால் காணப்படாததால் அதைக்
 குறித்து இவ்வு யாதும் கூறுவதற்கு இல்லை
 என்று அறிகின்றோம்.

112 அதிகாரம்.

நலம்புனைந்துரைத்தல்.

(பரி) அஃதாவது தலைமகன்

றலைமகணலத்தைப் புனைந்துசொல்லியது இது,
 புணர்ச்சிமகிழ்ந்துழி நிகழ்வதாகலின்,
 புணர்ச்சிமகிழ்தலின்மீன் வைக்கப்பட்டது.

விளக்கம்:—அதாவது தலைமகனானவன் தலைமகளுடைய அழகினை அலங் கரித்துச் சொல்லுதல். இவ்விதம் அழகினைப் புகழ்ந்து சொல்லுவது அவளிடத்து நேர்ந்த புணர்ச்சி இன்பத்தால் மகிழ்ந்தகாலத்து உண்டாவதாகலின், இதுபுணர்ச்சி மகிழ்தல் என்னும் அதிகாரத்திற்குப் பிறகு வைக்கப்பட்ட உள்ளது.

1111. நன்னீரை வாழி யனிச்சமே நின்னிணு

மென்னீரள் யாம்வீழ் பவள்.

இயற்கைப்பு ணர்ச்சியிறுநீக்கட்

சொல்லியது.

(பரி.) இ-ள். அனிச்சமே வாழி நன்னீரை = அனிச்சப்பூவே!

வாழ்வாயாக, மென்மையால் நீ யெல்லாப்பூவிணு நல்லவியற்கையை யுடையை, —யாம் வீழ்பவள் நின்னிணும் மென்னீரள் = அங்ஙனமாயினும் எம்மால்

விரும்பப்பட்டவள் நின்னினு மெல்லிய
வியற்கையை யுடையள். எ-று.

அனிச்சம் ஆகு பெயர். வாழியென்பது
உடன்பாட்டுக்குறிப்பு. இனி, 'யானே மெல்லியன்'
என்னுந் தருக்கினை யொழிவாயாகவென்பதாம்.
அது பொழுதுற்றறிந்தானாகவின்,
ஊற்றினிளியையே பாராட்டினான். இன்
னீரென்று பாடமோதுவாருமுள்.

(க)

விளக் கம்:—“அனிச்சப்பூவே !
வாழக்கடவாய்! மென்மைத் தன் மையால் நீ
எல்லாப்பூக்களினும் நல்ல மென்மையாகிய
இயல்பினையுடை
யாய். அவ்விதம் மென்மையுடையயாபினும்
எம்மால் விரும்பப்பட்ட 3 8

திருக்குறள் விளக்கம்
தலைவியானவள் உன்னைக் காட்டிலும் மென்மை
தங்கிய இயற்கையுடை யவளாய் இருக்கின்றாள்”
என்று தலைவன் அவள் நலத்தினைப் புனைந்து

உரைத்தானென்று இத்திருக்குறள்
 கூறுகின்றது. அதாவது தலைவ னானவன்
 இயற்கைப் புணர்ச்சியின் கடைசியில் அவளது
 அழகினைப் புகழ்வெண்டி முதலில் தேகத்தின்
 மென்மையைப் புகழ்வதற்கு ஆரம் பித்து,
 மென்மைக்கெல்லாம் மென்மையுடையது
 என்னும் மென்மை யுடையதும் முகர்ந்தவுடன்
 வாடிப்போவதுமாகிய அனிச்சப் பூவினை
 நோக்கி "நீ பூக்களிலெல்லாம் மென்மையுடையை.
 ஆதலால், எக்காலத் தும் வாழ்வாயாக ! ஆயின்,
 அவ்வித மென்மைகொண்டு நம்மைக்காட்டி லும்
 மென்மைபையுடைய பொருள் இல்லையென்று நீ
 கொண்டிருந்த கர் வத்தினை இனி ஒழித்து
 விடுதல்வேண்டும். ஏனெனில்? என்னால் விரும்
 பப்பட்ட தலைவியோ உன்னைக்காட்டிலும் மிக
 மென்மையாகிய தேக இயற்கையையுடையவளாக
 இருக்கின்றாள்" என்று தான் அப்பொழுது
 அவள் தேகத்தில் பொருந்தி அடைந்த

இன்பத்தையே முதலில் பாராட் டிக் கூறினான்
என்பதாயிற்று.

1112. மலர்காணின் மையாத்தி
நெஞ்சே யிவள்கண்
பலர்காணும் பூவொக்கு
மென்று.

இட நீதலைப்பாட்டிக் கட்
கோல்லியது.

(பரி.) இ-ள். நெஞ்சே = நெஞ்சே! — இவள்
கண் பலர்காணும் பூ ஒக் கும் என்று = யானே
காணப்பெற்ற இவள் கண்களைப் பலராணங்
காணப்படும் பூக்கள் ஒக்குமென்று
கருதி — மலர்காணின் மையாத்தி = தாமரை,
சுவளை, நீலமுதலிய மலர்களைக்கண்டால்
மயங்காநின்றாய், நின்னறிவிருந்தவாறென்?

மையாத்தல் = ஈண்டு ஒவ்வாதவற்றை
யொக்குமெனக்கோடல் : இறு மாத்தல்
செம்மாத்தலென்பனபோலவொருசொல்.

இயற்கைப்புணர்ச்சி நீக்க முதலாகத் தலைமகள்
கண்களைக் காணப்பெருமையின் அவற்றோடொரு
புண்ட யொக்குமலர்களைக் கண்டுழியெல்லாம்
அவற்றின்கட் காதல்செய்து போந்தான்,
இதுபொழுது அக்கண்களின்லமுழுதுந் தானே
தமியானே யிடத்தெதிர்ப்பட்டனுபவித்தா எனின்
அம்மலர்கள் ஒவ்வாமைகண்டு ஒப்புமைகருதிய
நெஞ்சையிகழந்து கூறியவாறு.

(2)
விளக்கம்:—“நெஞ்சே ! நானே பார்க்கக்
கிடைத்த இவளுடைய கண்களைப் பலராலும்
பார்க்கப்படும் பூக்களுக்குச் சமமானமென்று
நலம்புனைந்துரைத்தல்

39

எண்ணித் தாமரை, குவளை, நீலம் முதலிய
பூக்களைக் கண்டால் மயங்கிநிற்கின்றாய். உன்
அறிவு இருந்தவிதம் என்னை ?” என்று
தலைவன் தன்னெஞ்சை நோக்கிக் கூறினான்

என்று இத்திருக்குறள் கூறுகின்றது.
 இயற்கைப் புணர்ச்சிக்குப் பிறகு தலைவியைக்
 காணாத நாள்களிலெல்லாம் தாமரை முதலிய
 பூக்களைக் கண்டு இப்பூக்க ளெல்லாம்
 தன்னுடைய தலைவியின் கண்களுக்குச்
 சமானமுடைய யன என்று கருதி
 அப்பூக்களையே கண்டு தினந்தோறும்
 மகிழ்ந்து இருந்தவன், இப்போது குறித்த
 இடத்தில் தலைவியைக் கண்டு அவள்
 கண்களினுடைய அழகு முழுவதையும் பார்த்து
 அனுபவித்தா னாதலால், இக்கண்களுக்கு
 ஒருசிறிதும் பொருந்தாத மலர்களையெல்லாம்
 கண்டு அம்மலர்கள் இக்கண்களின் அழகிற்கு
 ஒத்த அழகினை யுடையன என்று மயங்கின
 நெஞ்சை நோக்கி இகழ்ந்து கூறியதுபோல்
 இரண்டா வதாக அவளது கண்களின்
 நலத்தையும் புனைந்து உரைத்தானாயிற்று.

1113. முறிமேணி முத்த முறுவுல்

வெறிநாற்றம்

வேலுண்கண்

வேய்த்தோ

ளவட்கு.

கூட்டுவற்றபாங்கம் துத்
தலைமகன்றலைமகநாதியல்பு கூறியது.

(பரி.) இ-ன், வேய்த்தோளவட்கு =
வேய்போலுந் தோளிளையுடைய வட்கு
—மேனிமுறி = நிறந் தளிர்நிறமாயிருக்கும்
; —முறுவல் முத்தம் =

பல்லுமுத்தமாயிருக்கும், —நாற்றம் வெறி =
இயல்பாய் நாற்றம் நறுநாற்ற
மாயிருக்கும், —உண்கண் வேல் = உண்கண்கள்
வேலாயிருக்கும். எ-று.

பெயரடையானும் ஓரியல்பு கூறப்பட்டது.
முறி, முறுவலென் பன ஆகுபெயர்.
உருவகவகையாற் கூறினமையின்,
புனைந்துரையாயிற்று, நின்னாற்
கருதப்பட்டாளையறியேனென்று சேட்படுத்த
தோழிக்குத் தலை மகன் சொல்லியது உமாம்.

(க)

விளக்கம்:—முங்கில்போலும்
தோளினையுடைய இப்பெண்ணிற்கு
மேனி தளிர் நிறமாயிருக்கும், பல்
முத்துப்போலிருக்கும், இயற்கையாகவே
அமைந்த மணமானது வாசனை தங்கிய மணமாய்
இருக்கும், மையுண்ட கண்கள் வேலாயிருக்கும்
என்று தலைமகன் தலைமகனது இயற்கையைப்
பாங்கனுக்குக் கூறினென்று இத்திருக்குறள்
கூறுகின்றது. இவ்விதம் அவயவங்களை
உவமையால் கூறுது உருவகப்படுத்திக்
கூறினதைலால், அவளுடைய அழகனை
மிகுதியும் அலங்கரித்தது 40

திருக்குறள் விளக்கம்

கொன்னொயிற்று. அதுவன்றியும்,
இத்திருக்குறளைப் பாங்கனுக்குக் கூறியதாகக்

கொள்ளாது உன்னால் எண்ணப்பட்ட
 தீகுதியுடைய தலை வியை நானறியேன்
 என்று தன்னை அகற்றுகின்ற தோழிக்குத்
 தலைமகன் சொல்லியதாகக் கொள்ளுதலுமாகும்.

1114. காணிற் குவளை கவிழ்ந்து
 நிலவேகுக்கு
 மாணிழை கண் றெவ்வே
 மென்று.

பாங்கற்கூட்டத்து சீசேஸ் று
 சார்தலுறுவான் சொல்லியது.

(பரி.) இ-ள். குவளை =
 குவளைப்பூக்கடாமும், — காணின் = காண்டற்
 ரெழிலையுடையவாயின், — மாண் இழை கண்
 ஒவ்வேம் என்று கவிழ்ந்து நிலன் றோக்கும் =
 மாண்டவிழையின யுடையாள் கண்களை
 யாமொவ்வே மென்று கருதி அந்நாணிஞ விறைஞ்சி
 நிலத்தினை றோக்கும். எ-று.

பண்பானையன்றித்

தொழிலானு

மொவ்வாதென்பான் 'காணின்' என்றும், கண்டால்
அவ்வொவ்வாமையால் நாணுடைத்தாமென்பது
தோன்றக் 'கவிழ்ந்து' என்றுங் கூறினான். காட்சியு
நாணு மின்மையிற் செம்மாந்து வாணை நோக்கின
வென்பதாம்.

(ச)

விளக்கம்:—“குவளைப்பூக்கள் தாமும்
பார்க்குந் தொழிலையுடையனவாயின்,
மாட்சிமைப்பட்ட ஆபரணங்களை
அணிந்தவளாகிய இவள் கண்களுக்கு யாம்
ஒப்பு ஆகோம் என்று எண்ணி அதனால் நாணி
அந்நாணத்தால் வணங்கி நிலத்தினைப் பார்க்கும்”
என்று பாங்கனி டத்துச்சென்று சேர்பவன்
சொல்லியதாக இத்திருக்குறள் கூறுகின்றது.
தலைவனானவன் தன் தலைவியின் நலம்
இதுவென்று தன் பாங்கனுக்குக் கூறுகின்ற
காலத்து “ஓ! பாங்கனே! இக்குவளைப்
பூக்களைப் பெண்களின் கண்களுக்கு உவமை

கூறு சின்றனர். என் தலைவியின் கண் களுக்கு
 இப்பூக்களை உவமை கூறுதல் அடாது.
 ஏனெனின்? தொழிலா லும் குணத்தாலும்
 இம்மலர்கள் ஒரு புடையும்
 ஒத்தில்லாமையால், அவ்வாறு உவமைகூறுதல்
 பொருந்தாமையாகும். இவள் கண்களை
 காண்டல் தொழிலையும் கருமை நிறத்தையும்
 அடைந்தனவா யுள்ளன. இக்குவளைப் பூக்கள்
 உண்மையாகவே பார் க்கின்ற
 செயலையுடையனவா யின் என் தலைவியின்
 கண்களைக் கண்டு 'இவள் கண்ணின்
 தன்மைக்கு நாம்சிறிதும் ஒப்பாக்கோம்' என்று
 நாணங்கொண்டு தலைகவிழ்ந்து பூமியை நோக்கும்
 வண்ணமாக இருக்கும். அவ்வாறு
 காண்பதற்குப் பார்வையும் நாணமும்
 இல்லாமையால் தன்மைக் காட்டிலும் நிறம்
 உடையன இல்லை நலம்புனைந்துரைத்தல்

41

யென்று தமக்குத் தாமே இறுமாந்து

ஆகாயத்தைப் பார்த்தவண்ணமரக உள்ளன”
என்ற கண்களுக்கு உவமை சொல்லுகின்ற
குவளைப்பூக்களையும் இழித்துக் கூறினாயிற்று.

1115. அனிச்சப்பூக் கால்களையாள்
பெய்தா னுசுப்
நல்ல படாஅ பறை.

[பிற்கு

பகற்கறிக்கட்

பூவண்கண்டு

சொல்லியது.

(பரி.) இ-ள். அனிச்சப்பூக் கால் களையாள்
பெய்தாள் = இவள் தன் மென்மைகருதாது
அனிச்சப்பூவை முகிழ்களையாது சூடினாள்,
— னுசுப்பிற்கு நல்ல பறைபடா = இனியவளிடைக்கு
நல்லபறைகளொவியா. எ-று.

அம்முகிழ்ப்பாரம் பொருமையின் இடை
முரியும், முரிந்தால் அதற்குச் செத்தார்க்குரிய
நெய்தற்பறையே படுதென்பதாம். மக்கட்குரிய
சாக்கா டும் பறைபடுதலும் இலக்கணக்குறிப்பால்

தூசப்பின்மேலேற்றப்பட்டன. (10)

விளக்கம் :—“இப்பெண்ணைவள்

தன்னுடைய மெல்லிய இயற் கையை
எண்ணாமல் அணிச்சப்பூவினைக் காம்பு
களையாமல் சூடிக் கொண்டனள். இனி
இவளுடைய இடுப்பிற்கு நல்ல பறைகள் ஓசை
செய்யா” என்று பகலிடத்தே தலைவியைக்கண்டு
அவள் பூவினை அணிந் ததை நோக்கிக்
கூறினாள் என்று இத்திரு ங்குறள் கூறுகின்றது.
அதாவது, பகற்போதில் குறித்த இடத்துத்
தலைவியைக்கண்டு அவள் அழகினைப் புகழ்ந்து
சொல்லவேண்டிய தலைவன் “இவளுடைய
இடுப்பின் மென்மையை உணராத பூவால்
தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டிக்
காம்புகளைக் களையாமலே அணிச்சப்பூவைச்
சூடினாளாதலால், அப்பூக்களின் காம்புகளது
பாரம் பொறுமையால் இடைமுரிந்து விடும்;
முரிந்தால் செத்தார்த்கு அடிக்கின்ற
சாப்பறையே அடிக் கப்படும்” என்று

கூறினமையால் மோந்த உடனே
 குழைந்துவிடும் பூக்களாகிய அனிச்சப்
 பூக்களாயினும் அவற்றின் காம்பையும் தாங்கு
 தற்கு இல்லாத அத்துணை மென்மையுடையது
 இடைபென்று அவளது இடையின் நலத்தைப்
 புகழ்ந்து கூறினாயிற்று.

1116. மதியு மடந்தை முகனு மறியா
 பதியிற் கலங்கிய மீன்.

இது வு கீதற்கீக ணமதீகண் டு
 சொல்லியது.

(பரி.) இ . ள். மீன் = வானத்து
 மீன்கள், — மதியும் மடந்தைமுகனும்

அறியா = வேறுபாடுபெரிதாகவும் தம்மதியினையும்
 எம்மடந்தைமுகத்தனை

6

49
 விளக்கம்

திருக்குறள்

யும் இது மதி

இதுமுகமென்றறியமாட்டாது, — பதியிற் கலங்கிய

= தந்திரிய யினின்றுங் கலங்கித் திரியாதின்றன. ௭ -
று.

ஒரிடத்து நில்லாது

எப்பொழுதும்ய ல் குதல்பற்றிப் 'பதியிற்கல வ்கிய' என்
றான். வேறுபாடு வருகின்றபாட்டாற்பெறப்படும்.
இனிபிரண்டினையும் பதி யிற்கலங்காத
மீன்களறியுமல்லது கலங்கின மீன்கள்
அறியாவென்றுரைப் பினு மமையும்.

(௬)

விளக்கம்:— 'வானத்து உள்ள
நட்சத்திரங்கள், பெரிதும் வேறு பாடு இருக்கவும்
தம் தலைவனாகிய சந்திரனையும் எம் தலைவியின்
முகத் தினையும் இது சந்திரன் இது முகம்
என்று அறிய முடியாமல் தாமிருக் கும் தத்தம்
நிலையினின்றும் கலங்கித் திரிகின்றன' என்று
இரவில் குறித்த இடத்துச் சந்திரனைப் பார்த்துத்
தலைவன் கூறினானென்று இத் திருக்குறள் கூறு
கின்றது. அது என்னையோவெனின்?

வானத்தில் சந்திரனும் அவனைச் சுற்றியுள்ள
 நட்சத்திரங்களும் அசைகின்ற தோற்றத்தைக்
 கண்டு இந்நட்சத்திரங்கள் தம்முடைய
 பதியாகிய சந்திரனுக்கும் என்னுடைய
 தலைவியின் முகத்திற்கும் பெரியதோர்
 வேறுபாடு கண்டும் இது சந்திரன் இது பெண்
 முகம் என்று அறிய மாட்டாமல் மயங்கி
 அலைகின்றன என்று தலைவியின் முகத்தினை
 வியந்து கூறினாயிற்று.

1117. அறுவாய் நிறைந்த
 வலிர்மதிக்குப் போல
 மறுவுண்டோ மாதர் முகத்து.

இதுவுமது.

(பி.) இ-ள். அம்மீன்கள்

அவ்வணங்கலங்குதற்குக் காரணம்யாது ?—
 அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப்போல =
 முன்குறைந்தவிடம் வந்துநிரம் பிசிய
 விளங்குமகிக்கட்போல — மாதர் முகத்து மறு

உண்டோ = இம்மா தர்முகத்து மறுவுண்டோ! எ -
று.

இடம் = கலை. மதிக்கென்பது
வேற்றுமைமயக்கம். தேய்தலும், வளர்த லும்,
மறுவுடைமையு மின்மைபற்றி
வேறுபாடறியலாயிருக்க அறிந்திலவென வீகழ்ந்து
கூறியவாறு.

(௭)

விளக்கம் :—“இந்நட்சத்திரங்கள்
மதியென்றும் முகமென்றும் அறியாமல்
கலங்குவதற்குக் காரணம் எது என்று
அறிவதற்கு இல்லை. பரிநட்சத்திரமாக இருந்த
காலத்துக் குறைந்த இடம் தினந்தோறும்
நலம்புனைந்துரைத்தல்

48

நிரம்பப்பெற்று ஆகாயத்தில் காணப்படுகின்ற
சந்திரனைப்போல நான் தலைவியாகிய இவளாது
முகத்தே ஏதேனும் மறுவுண்டோ ? ? என்று

தலை வன் தன் தலைவியின் முகத்தின் நலத்தைப்
 புணந்து கூறினென்று இத்திருக்குறள்
 கூறுகின்றது. அதாவது, சந்திரனைவன் தேயுந்
 தன் மையும் வளருந்தன்மையும் களங்கமாகிய
 குற்றமுடைமையும் கொண்டு நிற்கவும்,
 அவ்விதம் வார்த்தலும் தேப்தலும்
 களங்கமுமல்லாத என் தலைவியின் முகத்தை
 வேறுபடுத்தி அறியாது மயங்குகின்ற
 நட்சத்திரங்களின் அறியாமை எவ்விதமுள்ளது
 என்று அவற்றின் அறியாமையை இகழ்ந்து
 கூறியவாறாயிற்று.

1118. மாதர் முகம்போ ஒளிவிட
 வல்லையேற்

காதலை வாழி மதி.

இதுவுமது.

(1118.) இ-ள். மதி வாழி = மதியே! வாழ்வாய

நாக;— மாதர் முகம்போல் ஒளிவிடவல்லையேல்

காதலை = இம் மாதர்முகம்போல

யான் மகிழும் வகை ஒளி வீச வல்லையாயின்,
நீயும் மன்காதலை யுடையாயாதி. ௭ - று.

மறுவுடைமையின் அது மாட்டாய்,
மாட்டாமையின் என் னாற் காதலித்
கவும் படாயென்பதாம். வாழியென்பது

இகழ்ச்சிக்குறிப்பு. (அ)

விளக்கம் :—“ஓ மதியே ! நீ
வாழ்வாயாக ! இப்பெண்ணினது முகம்போல்
யான் மகிழ்ச்சியடையும் விதம் ஒளி வீச
வல்லமையுடையாயாகில், நீயும் என் அன்பிற்கு
உரியாயாவாய்” என்று தலைமகள்
கூறினாள் என்று இத்திருக்குறள் கூறுகின்றது.
அதாவது , உலகத்து மக்கள் சந்திரனது
ஒளியை மாதர் முகவொளியோடு உவமித்துக்
கூறு வது ஓர் வழக்காக இருந்தாலும்,
மறுவுடைய சந்திரன் மறுவில்லாத என்
தலைவியின் முகத்தைப்போல் ஒளிவீசுவதற்கு
இல்லையாதலால் மறு வில்லாது ஒளிவீசும்என்

தலைவியின் முகத்தைக் கண்டு மகிழ்வதுபோல்
 உன்னைக் கண்டு மகிழ்வதற்கு இல்லை. என்
 தலைவியின் முகத்திற்கு உவமை கூறப்படுவதற்கு
 உன்னை நீ சமானமாக எண்ணிக்கொள்கின்றாய்;
 இவ்விதம் அறியாமையைக் கொண்ட நீ வாழ்ந்து
 போகக்கடவாய் என்று குறிப்பாக
 இகழ்ந்ததாயிற்று. இதனை,

“புறந்தாழ் குழலுமை பங்காளர் வெங்கை புரத்தர் வெற்பிற்
 குறைந்தா லிலுணுத லொவ்வாய் நினது குறை நிறைந்தாற்
 சிறந்தா யிழைமுக மொவ்வாய் விளங்குஞ் செழுங்கலையால்
 நிறைந்தா லென் னன்றிக் குறைந்தாலென் னெங்கட்கு நீமதியே”
 என்னும் திருவெங்கைக் கோவைச் செய்யுளாலும் அறிதல்கூடும்.

44 திருக்குறள் விளக்கம்
 1119. மலரன்ன கண்ணாண்

முகமொத்தி யாயிற்
 பலர்காணத் தோன்றன் மதி.
 இதுவுமது.

(பரி.) இ-ள். மதி=மதியே!—மலர் அன்ன

கண்ணாள் முகம் ஒத்தியா யின் = இம்மலர்போலும்
 கண்ணினை புடையான் முகத்தை நீயொக்க
 வேண்டுதியாயின், — பலர்காணத் தோன்றல் =
 இதுபோல யான்காணத் தோன்று,
 பலர்காணத்தோன்றாதொழி. ௭ - று.

தானே

முகத்தினலமுழுதுங்கண்டதுபவித்தானு ரவின்
 ஈண்டும் பலர் காணத்தோன்றலை
 யிழித்துக்கூறினான். தோன்றின்
 நினக்கவ்வொப்புண் டாகா தென்பதாம்.

(க)

விளக்கம் :—“ஓ சந்திரனே ! இந்த
 மலர்போலும் கண்ணையுடையான் முகத்திற்கு
 நீ சமானமாவதற்கு விரும்புவையானால்
 இவள் முகம்போல நான் ஒருவனே காணும்படித்
 தோன்றுதல் வேண்டும். பலரும் பார்க்கும்படித்
 தோன்றுதலைச் செய்யாதே” என்று தலைவன்
 கூறினான். எனன்று இத்திருக்குறள் கூறுகின்றது.

அது என்னையோவெனின் ? கற்புடையாளாகிய
 தன் தலைவியின் முகத்து அழகு முழுவதும்
 தானே கண்டு அனுபவித்தாளுதலால்,
 அவ்விதமல்லாது எல்லோரும் பார்க்கும் படி
 வானத்தில் உலாவுகின்ற சந்திரனைக்
 கற்பில்லாமையற்றி இழித்துக் கூறுவாயும்,
 அவ்வாறு இழித்துக் கூறுவதனால் கற்புடைய தன்
 தலைவியின் முகத்திற்குப் பலர்
 காணத்தோன்றும் சந்திரன் ஒப்பா கான் என்றும்
 தன் காதலியின் மறுவில்லா முகத்தின் ஒளியையு
 மும் அம் முகத்தின் அழகு முழுவதையும் தானே
 கண்டு அனுபவித்த நன்மை யினையும் வியந்து
 கூறினாயிற்று.

1120. அனிச்சமு மன்னத்தின்
 றாவியு மாத
 ரடிக்கு நெருஞ்சிப் பழம்.
 உடன்போக்தரைத்த தோழ்கீத
 அதனநருமைகூறி மறுத்தது.

(பரி.) இ - ள். அணிச்சமும் அன்னத்தின்
 னாலியும் = உலகத்தாரான் மென்மைக்கெடுக்கப்பட்ட
 அணிச்சப்பூவும் அன்னப்புள்ளின் சிறகுமாயிய
 விரண்டும்—மாதர் அடிக்கு
 நெருஞ்சிப்பழம் = மாதரடிக்கு நெருஞ்சிப்பழம்
 போல வருத்தஞ்செய்யும். எ-று.

முன் வலிதாதலுடைமையிற் பழமென்றான்.
 இத்தன்மைத்தாய்வுடி

காதற்சிறப்புரைத்தல்

45

“ பாத்தியன்ன குடும்புக்கர்களை ” *உடைய
 வெஞ்சுரத்தை யாங்கனங் கடக்குமென்பது
 குறிப்பாற்பெறப்பட்டது. செம்பொருளேயன்றிக்
 குறிப் புப் பொருளும்
 அடிநலனழியாமையாகவின் இதுவு

(ய)

விளக்கம் :--“ உலகத்தாரால்

மென்மையுள்ளெல்லாம் மென்மை யென்று
 எடுத்துச் சொல்லும் அனிச்சப் பூவும்
 அன்னப்பட்டியின் சிறகும் ஆகிய இரண்டும் என்
 தலைவியினது பாதங்களுக்கு நெருஞ்சிப்
 பழம்போல வருத்தத்தை உண்டிபண்ணும்
 என்று தலை உடன்போக விரும்புகின்றாள்
 என்று சொல்லிய தோழிக்குத் தலைவனவன்
 தன் தலைவியின் பாதங்களின் மென்மையைக்கூறி
 உடன் வருதல் முடியா தென்று மறுத்துக்
 கூறினான் என்பதை இத்திருக்குறள்
 கூறுகின்றது. அதாவது, செம்பஞ்சக் குழம்பு
 ஊட்டிய இவள் சிறிய பாதங்கள் பஞ்சணையில்
 பரப்பிய அனிச்ச மலருக்கும் அன்னத்தின்
 சிறகிற்கும் வருந் தக்கடிய அவ்வளவு
 மென்மையுடைய வாதலால், நான்
 செல்லுகின்ற கை வழியை எவ்வாறு நடந்து

கொடிய பாலை வனத்தைக் கடக்கும். ஆதலால்,
என்னுடன் போதல் வேண்டும் என்று
எண்ணிய உடன் போக்கானது முடியாதது
என்று உடன்போக்கை மறுப்பான்போன்று
அவள்பாதங்களின் அழகினையும்
புகழ்ந்துகூறினாயிற்று. இவ்வருமை யுரைத்தலை,

“ மெல்லியல் கொங்கை பெரியமின்
னேரிடை மெல்லடிபூக்
கல்லியல் வெம்மைக் கடங்கடுத் தீக்கற்று
வானமெல்லாஞ்
சொல்லிய சீர்ச்சடர்த் திங்களங் கண்ணித்
தொல்லோன்புலியூ
ரல்லியங் கோதை நல்லாயெல்லை
சேய்த்தெம் மகனகரே ”
என்னும் திருக்கோவையார் செய்யு ளாலும்
அறிதல்கூடும்.

காதற்சிறப்புரைத்தல்.

(பரி.) அஃதாவது தலைமகன்

தன்காதன்மிகுதிகூறலும், தலைமகன் தன் காதன்
மிகுதி கூறலுமாம். இது, புணர்ச்சியும் நலனும்பற்றி
நிகழ்வதாகலின், புணர்ச்சிமகிழ்தல்
நலம்புணர்துரைத்தல்களின்பின் வைக்கப்பட்டது.

* அகநானூறு, களிற்றியாணகிரை, 5.

48 திருக்குறள்

விளக்கம்

மணியின் கணுறையும் பாவாய், நீயங்குரின்றும்
போதருவாயாக ;—யாம் வீழும் திருநத்தற்கு இடம்
இல்லை = போதராதிருத்தியாயின், எம்மால் விரும்ப
பப்பட்ட திருநதலையுடையாட்கு
இருக்கவிடமில்லையாம். எ-று.

யான் காணாதமையாமையின் இவன்புறத்துப்

போ கற்பாலஎன்றி என் கண்ணிலிருக் கற்பாலள்,
 இருக்குங்கால் நின்னோடொருங்கிருக்க இடம்போ
 தாமையின் நின்னினுஞ் சிறந்தவிவட்கு
 அவ்விடத்தைக் கொடுத்து நீ போது வாயாக
 வென்பதாம்.

(௩)

விளக்கம்:— “என் கண்ணிலுள்ள
 கருமணியில் வசிக்கின்ற ஓ! பாவை போல்வாய்
 ! நீ அக்கருமணியினின்றும் போய்விடுவாயாக
 ! நீ போகாதிருப்பாயாகில் எம்மால்
 விரும்பப்பட்ட அழகிய நெற்றியை
 உடையாளாகிய இவளுக்கு அவ்விடத்து இருக்க
 இடமில்லாமல்போம்’ என்று குறித்த
 இடத்துப்புணர்ந்து நீங்குகின்ற தலைமகனது
 நீக்கத்துத் தலைமகன் கூறியதாக இத்திருக்குறள்
 கூறுகின்றது. அது என்னையோ வெனின் ?
 தலைமகனானவன் தலைமகளிடத்துத் தனக்குள்ள
 தன் காதல் சிறப்பினை அவள் அறியவேண்டித்
 தன்கண்ணினுள் இருக்கும் கருமணி யில்

தோன்றும் உருவத்தைப் பார்த்து "ஓ !
பாவைபோல்வாளே ! என் தலைவியாகிய இவளைப்
பாராது இருக்க என்னாலாகாது ஆதலால் இவள்
என் கண்களைவிட்டு வெளியே போகாமல் என்
கண்களின் உள் ளையே இருக்க வேண்டியவளாக
இருக்கின்றாள். அவ்விதம் என் கண்களினுள்
இருக்கவேண்டுமாயின் நீயும் அவ்விடத்து
உடனிருக்க இடம் போதாததாகும். ஆதலால்
உன்னைக் காட்டிலும் சிறந்தவளாகிய இவளு
க்கு அவ்விடத்தைக் கொடுத்துவிட்டு நீ
போய்விடுவாயாக !" என்று அவளது
பிரிவினால் தனக்கு உண்டாகும் துன்பத்தைக்
கூறுவது போல் தனக்கு அவள்மீது உள்ள
காதல் சிறப்பினையும் கூறினா னாயிற்று.

1124. வாழ்த லுயிர்க்கன் ன ளாயிழை
சாத

லதற்கன்ன ணீங்கு மிடத்து.

பகந்தறிக்கட்புணர்ந்து நீங்குவான்

கோல்லியது.

(பரி.) இ - ள். ஆயிழை உயிர்க்கு வாழ்தல்
அன்னள் = தெரிந்தவிழை யினை யுடையாள்
என்க்குப் புணருமிடத்து உயிர்க்குடம்போடு கூடி
வாழ்தல் போலும் ; — நீங்குமிடத்து அதற்குச்
சாதல் அன்னள் = பிரியுமிடத்து அதற்கு
அதனினீங்கிப் போதல்போலும். எ.று.

காதற்சிறப்புரைத்தல்

49

எனக்கென்பதும் புணருமிடத்தென்பதும் அவாயிழையான் வந்தனை.
வாழுங்காலத்தே உற்றுமையின்றி வ.பிரிற்றலானும், சாங்காலத்தே வருத்தல்
செய்தலானும், அவற்றை அவள்புணர்வு
பிரிவுகட்குவமையாக்கினான். (ச)

விளக்கம் :—“மிக நன்மையுடையது
என்று அறியக்கூடிய சிறந்த ஆபரணங்களை
உடைபாளாகிப் இவள் எனக்கு! புணருகின்ற
காலத்து உயி ரானது உடம்போடு
கூடிவாழ்வதுபோலும், அவள் என்னைப் பிரியும்

காலத்து அவ்வுயிரானது அவ்வுடம்பினைவிட்டு
நீங்கிப்போ தல்போலும் உள்ளாள் ” என்று
பகற்போதில் குறித்த இடத்து வந்து சேர்ந்து
புணர்ந்து செல்லுகின்றவனாகிய தலைமகன்
சொல்லியதாக இத் திருக்குறள் கூறுகின்றது.
அதாவது, ஓர் உயிரானது உடம்பொடுகூடி
வாழும் காலத்து இது உயிர் இது உடல் என்று
யாதொரு வேறுபாடு மில்லாமல்
ஒன்றையொன்று விரும்பி நிற்பதுபோல்
அவனோடு உள்ள காலமெல்லாம் இன்பந்
தருவதாக உள்ளது என்றும், உயிரானது
உடலைவிட்டு நீங்குங் காலத்துப் பெரியதோர்
துன்பஞ் செய்வதுபோல் அவளைப் பிரியுங்
காலத்துத் துன்பம் உண்டாகின்றதென்றும்
அவனோடு உள்ள
புணர்வுக்கும் பிரிவிற்கும் ஆகிய இரண்டிற்கும்
உவமை கூறினனென்பதாயிற்று.

1125.

உள்ளுவன்

மன்யான் மறப்பின் மறப்பறியே

ஒள்ளமர்க்

கண்ணாள்

குணம்.

ஒரு வழித் தணந்தவந்த தலைமகள் நீயிர்
தணந்தநான்று

எம்மையுள்ளியு

மறிதீரோவேன்ற

நோழிகீதுசி சொல்லியது.

(பரி.) இ - ன். ஒள்ளமர்க் கண்ணாள் குணம்

யான் மறப்பின் உள்ளுவன் = ஒள்ளியவாய்

அமரைச்செய்யுங் கண்ணினை மடையாள்

குணங்களை யான் மறந்தேனாயின், நினைப்பேன் ;

—மறப்பு அறியேன் = ஒருபொழுதும்

மறத்தலையறியேன், ஆகலான் நினைத்தலையுமறியேன்.

எ-று.

மன் — ஒழியிசைக்கண் உந்தது. குணங்கள்

நாணம், மடம், அச்சம், பயிர் பு முதலாயின.

இத்தனைபுந் தலைமகன்கூற்று; மேற்றலைமகன்கூற்று.

(இ)

விளக்கம் :—“ஒளியையுடையனவாய்ப்
 போரினைச் செய்யும் கண் களை யுடையாளது.
 குணங்களை யான் • மறந்திருப்பேனாயின்
 நினைத்து இருப்பேன். ஆனால் ஒருபொழுதும்
 மறந்து அறியேன். எப்
 போது மறக்கவில்லையோ நினைத்தும்
 அறியேன்” என்று சிந்தி

7

50 திருக்குறள்
 விளக்கம்
 வாரிது இருந்து வந்த தலைமகனை “நீவிர்
 வாரதிருந்த காலத்து எம்மை
 நினைந்துமிருந்தீரோ?” என்ற தோழிக்குப் பதில்
 கூறினானென்று இத் திருக்குறள் கூறுகின்றது
 அதாவது, “எம்மைப் பிரிந்திருந்த காலத்து
 எம்மை நினைப்பதுமுண்டோ?” என்று
 தோழி கேட்டலும், “என் தலைவியின்

குணங்களாகிய நாணம், மடம், அச்சம்,
பயிர்ப்பு என்னும் பெண்தகைமையை நான்
மறந்திருப்பேனாயின், பிரிந்தகாலத்து நினைந்தி
ருத்தல் கூடும் ஓர் காலத்தும்
மறத்தலில்லையாகையால் நினைத்தலு
மில்லையாயிற்று" என்று தலைமகன் காதல்
சிறப்பினை உரைத்தானாயிற்று. இனித் தலைமகளது
கூற்று நிகழும்.

1126. கண்ணுள்ளிற் போகா
ரிமைப்பிற் பருவரார்
றுண்ணியரெங் காத லவர்.

ஒரு வழித்த ணப்பிள் கட் டலைம கனை த்தே தாழ்
இயற்பழக்கிதமென்
றச்சி அவள்கேட்பத் தன்னு ள்ளோ
கோல்லியது.

(பரி.) இ - ள். தாங்காணமைபற்றிச்

சேய்மைக்கட்போயினொன்றும் கருதுவார்
 கருதுக, —எங்காதல வர் கண்ணுள்ளிற் போகார்
 =எம்முடைய காதலர் எங்கண்ணகத்து நின்றும்
 போகார், இமைப்பிற் பருவரார் =யாமறி
 யாதிமைத்தேமாயின் அதனால்
 வருந்துவதுஞ்செய்யார், —நுண்ணியர் = ஆக லாற்
 காணப்படா நுண்ணியர். ஏ-று.

இடைவிடாத நினைவின்முதிர்ச்சியான்
 எப்பொழுதும் முன்னேதோன் றலிற் 'கண்ணுள்ளிற்
 போகார்' என்றும், இமைத்துழியும் அது
 நின்றலான் 'இமைப்பிற் பருவரார்' என்றுங் கூறினான்.
 (சு)

விளக்கம்:—“தாம் பாராமையால்
 விட்டுப் பிரிந்து போயினார் என்று
 எண்ணுபவர் எண்ணியிருக்க ; ஆனால்
 எம்முடைய காதலரோ எம் கண்ணினின்றும்
 போகாதவராயுள்ளார். இவ்வாறு கண்ணிலுள்
 ளதை யாம் அறியாது இமை

கொட்டுவோமாயின் அவ்விமைத்தலால்
 வருந்தவும் மாட்டார். ஆதலால், இவ்வித
 தகுதியுடைய எம் காதலர் கண்ணால்
 பார்க்கப்படாத நுண்ணியராக இருக்கின்றார்”
 என்று தலைவன் பிரிந்தகாலத்து அத்தலைவனைத்
 தோழி பழிப்பாளென்று அஞ்சி அத்தோழி
 கேட்கும்படி தனக்குள்ளேயே தலைவி
 சொல்லியதாக இத்திருக்குறள் கூறுகின்றது.
 அதாவது, இடைவிடாத நினைவின் மிகுதியால்
 எப்பொழுதும் தனக்கு முன்னே
 தோன்றுதலால் தன் கண்ணை

காதற்சிறப்புரைத்தல்

51 சிட்டுப் போகாரென்றும்,
 இமைகொட்டுகின்ற காலத்தும் அவ்வுரு
 தனக்கு முன்னே நின்றலால், இமைத்தலாலும்
 துன்பப்படார் என்றும் கூறித் தன் தலைவனைத்
 தோழி பழிக்காதவிதமாகத் தலைவி தலைவனி
 டத்து உள்ள தன் காதல் சிறப்பினைக்

கூறியதாயிற்று.

1127. கண்ணுள்ளார் காத லவராகக்
கண்ணு

மெழுதேங் கரப்பாக் கறிந்து.

இதுவு மது.

(பரி.) இ - ன். காதலவர் கண் உள்ளாராகக்
கண்ணும் எழுதேம் = காதலர் எப்பொழுது மெ
ங்கண்ணினுள்ளாராகலாற் கண்ணினை அஞ்சனத்தா
லெழு துவதுஞ் செய்யேம், — கரப்பாக்கு
அறிந்து = அத்துணைக்காலமும் அவர்
மறைதலையறிந்து. எ-று.

இழிவுசிறப்பும்மை மாற்றப்பட்டது.
கரப்பாக்கென்பது வினைப்பெயர். வருகின்ற
வேபாக்கென்ப துமது. யானிடையீடின்றிக்
காண்கின்றவரைப் பிரிந்தாரென்று
கருதுமாறென்னையென்பது குறிப்பெச்சம்.

(எ)

விளக்கம்:—“காதலர்

எக்காலத்தும்

எம் கண்ணிடத்தேயே இருக்கின்றார் ஆதலால்
 என் கண்களுக்கு அஞ்சனக்கோல் கொண்டு
 மை பூசுவதும் செய்யோம்; ஏனெனில்?
 பூசுகின்ற அவ்வளவு காலமும் அவர்
 மறைந்திருப்பாரென்று அறிந்து' என்று தோழி
 தலைவனைப் பழி யாதவிதமாகத் தலைவி
 சொல்லியதென்று இத்திருக்குறள் கூறுகின்றது.
 அதாவது, கண்ணினை மை கொண்டு பூசின்,
 பூசுகின்ற அவ்வளவு சிறிய காலமும் என் எதிரில்
 நிற்கின்ற அவரைப் பாராதிருத்தல் கூடாமையா
 கின்றதென்று கண்ணிற்கு மையினை இடுதலும்
 செய்யாதிருக்கின்றேன். அவ்விதம் யான்
 விடாது பார்த்துக் கொண்டிருக்கின்ற
 காதலரைப் பிரிந்து நின்றார் என்று ஏன்
 கருதுதல்வேண்டும் என்று தன் நினைவின்
 முதிர்ச்சியையும் அவனது உருவெளித்
 தோற்றத்தையும் கூறினாளா யிற்று.

1128. நெஞ்சத்தார் காத லவராக
வெய்துண்ட

லஞ்சதும் வேபாக் கறிந்து.

இதுவுமது.

(பரி.) இ - ன். காதலவர் நெஞ்சத்தாராக

வெய்து உண்டல் அஞ்சதும் ௩௩

திருக்குறள் விளக்கம்

காதலர் எந்நெஞ்சினுள்ளாராகலான் உ
ண்டலுங்கால் வெய்தாக உண்டலை
யஞ்சாசின்றேம், — வேபாக்கு அறிந்து = அவர்
அதனான் வெய்துறலையறிந்து.

எப்பொழுதும்

எந்நெஞ்சின் கண்கருக்கின் றவரைப்பிரிந்தாரென்று
கருது மாறெண்ணையென்பது குறிப்பெச்சம்.

(அ)

விளக்கம்: — “என் காதலர்

என்னெஞ்சினுள்ளேயே இருக்கின்ற
 ராதலால், உண்ணுங் காலத்தும் வெப்பமாகப்
 பொருள்களை யுண்ப
 தற்குப் பயப்படுகின்றேன். ஏனெனில் ! அவர்
 அதனால் வெப்பமடைதலை யறிந்து" என்று தன்
 நினைவின் முதிர்ச்சியைத் தனக்குள்ளேயே தலைவி
 சொல்லிக்கொண்டதாக இத்திருக்குறள்
 கூறுகின்றது அதாவது, "காதலர் என் நெஞ்சில்
 இடைவிடாது இருக்கின்றனரென்று அறிந்து
 வெப்பமாகிய பொருள்களை உண்டால்
 அதனால் அக்காதலர் வருந்துவர் என்று
 எண்ணி வெப்பமாகிய பொருள்களையும்
 உண்ணாமலிருக்கின் றேன். அவ்விதமிருக்க
 அது அறியாத சிலர் அவர் பிரிந்தாரென்று
 எண்ணுவது எதற்கு" என்று தலைவி
 குறிப்பாகக் கூறினளாயிற்று.

1 129. இமைப்பிற் கரப்பாக் கறிவ
லனைத்திற்கே

யேசில ரென்னுமிவ் வூர்.

வரைவிடை வைத்துப் பிரிவின்கட்
டலைமகளாற்றுதற்

பொருட்டுத் தேய்நீ

தலைமகனையியற்பழித்தவழி

அவளியற்பட மொழிந்தது.

(பரி.) இ-ள். இமைப்பிற் கரப்பாக்கு

அறிவல் = என் கண்ணிமைக்கு மாயின்

உள்ளிருக்கின்ற காதலர் மறைத லையறிந்து

இமையேன்;— அனைத் திற்கே ஏதிலர் என்னும் இவ்

வூர் = அவ்வளவிற்கு அவரைத் துயிலானோய்

செய்தார் அன்பிலரென்று சொல்லாநிற்கும் இவ்வூர்.

எ-று.

தன் கருத்தறியார்மைபற்றிப் புலந்து

சொல்லுகின்றாளாகலின், தோழியை வேறுபடுத்தி

‘இவ்வூர்’ என்றாள். ஒருபொழுதும் பிரியாதவரைப்

பிரிந் தாரென்று பழிக்கற்பாலையல்லெ யென்பதாம்.

(க)

விளக்கம் :—“என் கண் இமை
கொட்டுமாயின் அக்கண்ணுள் னிருக்கின்ற
காதலர் அவ்விமை கொட்டுகின்ற காலமும்
மறைந்து இருத்தலை யறிந்து
இமைகொட்டேன். அவ்விதம்
என்னைவிட்டுப் பிரிபுரந்து என் கண்ணுள்ளேயே
உள்ள அக்காதலரைத் ‘தூங்காவுண்ண

காதற்சிறப்புரைத்தல்

53

மாக நோயினை உண்டுபண்ணினார்; அன்பு
இல்லாதவர்’ என்று இவ்வழி சொல்லாநிற்கும்”
என்று மணந்துகொள்ளக் கருதித் தலைமகள்
பிரிந்து நின்றமையைக் கருதித் தலைமகள்
மனம் ஆறுதலடையும் பொருட் டித் தோழி
தலைமகள் குறித்தகாலத்துவரவில்லை என்று

அவன் இயற் கையைப் பழித்தகாலத்துக்
 தலைவியானவள் அவன் தகுதியைப் புகழ் படச்
 சொல்லியதாக இத்திரு ங்குறள் கூ.று கின்
 றது. அதாவது, தோழியானவள் தலைவிக்குத்
 தலைவன் மீது ள்ள காதலையறியாது அவனைக்
 கோபித்துச் சொல்லுகின்றபோது ' உ
 யிர்த்தோழியாக இருந்தும் என் தலைவன்மீது
 எனக்கு உள்ள காதலையறியாது
 அயலவர்போல் என் தோழி உரைக்கின்றாள் '
 என்று தன் கருத்தை யறியாமையால் அவளை
 அயலவளாக்கியதுடன் ஒருபொழுதும் பிரியாத
 தன் தலைவரைப் பிரிந்தாசென்று
 கூறிப்பழித்தல்கூடாது என்றும்
 கூறினளாயிற்று.

1130.

உவந்துறைவ

ருள்ளத்துளென்று

மிகந் துறைவ

ரேதில ரென்னுயிவ் ஆர்.

இதுவுமது.

(பரி.) இ - ள். என்றும் உள்ளத்துள் உவந்து
உறைவர் = காதலர் எந் ஞான்றும்
என்னுள்ளத்துள்ளே யுவந்துறையாநிற்பார்,—இகந்து
உறைவர் வதிலர் என்னும் இவ்வூர் = அதனையறியாது
அ வரைப் பிரிந்துறையா நின்றார்
அன்பிலரென்று சொல்லாநிற்கும் இவ்வூர்.' எ - று.

உவந்துறையரென்றதனால்
அன்புடைமைகூறினான். பிரியாமையும்
அன்புமுடையாரை இலரெனப் பழிக்கற்பாலையல்லே
யென்பதாம். (ய)

விளக்கம்:—“எம் காதலர் எக்காலத்தும்
என் மனத்தினுள்ளேயே விரும்பி வசிக்கின்றனர்;
அவ்விதம் அவர் வசித்தலை யறியாது அவ
ரைப் பிரிந்து வசிக்கின்றனர்; அதனால்
அன்பில்லாதவர்” என்று இவ் வூர் சொல்லும்
என்று தலைமகனைத் தலைமகள் இயல்பட

மொழிந்தா ளென்று இத்திருக்குறள்
 கூறுகின்றது. ஆதலால் தலைவியானவள்
 தனக்குத்தலைவன்மீதுள்ள அன்புடைமையையும்
 தன்மீது தலைவனுக்கு உள்ள
 அன்புடைமையையும் கூறித் தோழியைப்
 பழிக்கற் பாலையல்லீ என்று தடுத்தது. தன் காதல்
 சிறப்பையும் கூறினா யிற்று.

54 திருக்குறள்
 விளக்கம்

114. அதிகாரம்.

நாணுத்துறவுரைத்தல்.

(பரி.) அஃதாவது சேட்படுக்கப்பட்டு
 ஆற்றாயை தலைமகன் தோழிக்குத்
 தன்னாண்டுறவுரைத்தலும், அறத்தொடு

நிற்பிக்கலுற்ற தலைமகள் அடக்குத்
 தன் ஓண்டுறவுரைத்தலுமாம். இது, காதன்மிக்குழி
 நிகழ்வதாகலின், காதற் சிறப்புரைத்தலின் பின்
 வைக்கப்பட்டது.

விளக் கம்:—அதாவது, தோழியால்
 வாராவண்ணம் அகற்றப்பட்டு அவ்வகற்றலுக்கு
 ஆற்றாதானாகிய தலைமகனவன்
 அத்தோழிக்குத் தனக்கு இயல்பாக உள்ள நாண்
 போய்விட்டமையைச் சொல்லுதலும், தாய்
 தந்தை முதலியோருக்குத் தலைவன் தலைவிக்கு
 உள்ள ஒழுக்கத் தைத் தோழியறிவித்து
 நின்றமையின் வரைவின் பொருட்டுத் தலைமக
 ணைக் காணாது நின்ற தலைமகள் அவனைக்
 காணாமையால் தன்னுடைய நாணமிழத்தலை
 தோழிக்குச் சொல்லுதலும் ஆம், இவ்விதம்
 நாணத்தைத் துறத்தல் அன்புமிகுந்த இடத்து
 உண்டாவது ஒன்றாதலால், காதலீசிறப்பு
 உரைத்தல் என்னும் அதிகாரத்திற்குப் பிறகு
 இவ்வதிகாரம் வைக்கப்பட்டுள்ளது.

1131. காம முழுந்து வருந்தினார்க்
கேம

மடலல்ல தில்லை வலி.

சேட்படுக்கப்பட்டு ஆற்றைய தலைமகன்
சொல்லியது.

(பரி.) இ - ன். காமம் உழுந்து
வருந்தினார்க்கு = அரியராய மகளிரோடு
காமத்தையனுபவித்துப் பின்னதுபெறுது
துன்புற்றவாடவர்க்கு—ஏமம டல் அல்லது வலி
இல்லை = பண்டும் ஏமமாய் வருகின்ற மடலல்லது
இனி யெனக்கு வலியாவதில்லை. ஏ - று.

ஏமமாதல் = அத்துன்ப நீங்கும்வகை
அவ்வனுபவத்தினைக்கொடுத்தல். வலி—ஆகுபெயர்.
பண்டுமாடவராயினார்
இன்பமெய்திலுருகின்றவாறுநிற்க நினையதற்குத்
துணையென்று கருதிக் கொள்ளே முயன்ற
யார்ன் இது பொழுது
அல்லாதமையையறிந்தேனாகலான் இனி
யானுமவ்வாற்றான் அதனை

யெய்துவலென்பது, கருத்து.

(ச)

விளக்கம்:—“ கிடைப்பதற்கு
அரியராசிய பெண்களோடு காம இன்பத்தை
அனுபவித்துப் பின்னர் அவ்வின்பத்தைப்
பெறாது தன் நாணுத்துறவுரைத்தல்
55

பத்தை யடைந்த ஆண்மக்கட்கு முன்னரும் காவலாய் வருகின்ற மட
லேறுதல் அல்லாமல் வேறொன்றில்லை ஆதலால், இனி எனக்கு வலிமை
யுடையது ஆக நிற்பது மடலேறுதல்
அன்றி வேறொன்றில்லை” என்று
தலைவியைப் பெறாதகாலத்துப்
பொறுக்கமுடியாதவனாகிய தலைமகன்
சொல்லியது என்று இத்திரு ங்குறள்
கூறுகின்றது. அதாவது, தன்னை அகற்றுகின்ற
தோழியிடத்துத் தலைவனானவன் “ஓ !
தோழியே ! பண்டைக்காலமுதல் ஆண்மக்கள்
தோழியரின் துணை கொண்டு இன்பம் அடைந்து

வந்தாராதலால், அவ்விதமே உன்னதத்
 துணைகொண்டு இன்பம் அடைவதற்கு
 முயற்சிசெய்த யான் இப்பொழுது
 அம்முயற்சிபால் யாதொரு பயனையும்
 அடைதல் முடியாது என்று அறிந்தேனாதலால்,
 இனி இவ்வாறு வருந்துபவர் தங்களுக்குத்
 துணையாகக் கொண்டதாகிய மடலேறுதல்
 என்னும் செயலை யான் மேற் கொண்டு என்
 துன்பத்தினின்றும் நீங்கி இன்பத்தை
 யடைவேன்' என்று கூறினாயிற்று.

இறையனாகப்பொருள் ஒன்பாவது சூத்திர
 உரையில், "தலைமகன் ஒரு சொற்சொல்லும்,
 என் சொல்லுமோ வெனின், இன்றி னூங்கு
 எல்லாம் இகக்கும், நின்னான் முடியுமெனக்
 கருதிவந்து உழந்தேன், நின்னான் முடியாமை
 உணரப்பட்டது, பட்டமையால் இனி
 இளிவந்தன செய்தாயினும் முடிப்பல், இதனை
 இன்றி யமையேனாகலானென்னும், இளிவந்தன

செய்தலாவது, மடலூர்ந்தா னும்
 வரைபாய்ந்தா னும் என்றவாறு” என்று
 கூறியிருத்தலும் இங்கு ஒப்பு நோக்கற்பாலது.

1132. நோனா வுடம்பு முயிரு
 மடலேறு

நாணினை நீக்கி நிறுத்து.

நாணுடைய நமக்கு அது முடியாதென
 மடல் விலக்க

வற்றுட்தகீ சொல்லியது.

(பரி.)இ-ள். நோனா உடம்பும் உயிரும் மடல்
 ஏறும் = அவ்வருத்தத்தினை, பொருத வுடம்புமுயிரும்
 அதற்கேமமாய மடன்மாவினையூரக் கருதா வின்றன,
 —நாணினை நீக்கி நிறுத்து = அதனை விலக்குவதாய
 நாணினையகற்றி. எ - று.

வருந்தினூர்க்கென மேல்வந்தமையிற்
 செயப்படுபொருள் ஈண்டுக் கூற ராயினார்.
 “மடல்— ஆகுபெயர். நீக்கிநிறுத்தென்பது
 ஒரு சொன்னீர்மைத்து. அறிவுசிறை யோர்ப்புக்

கடைப்பிடி முதலிய முன்னே நீங்கவும்
 நாணிவாது 56 திருக்குறள்
 விளக்கம்

இன்றது, அதுவுமி துபொழுது நீங்கிற்றென்பான்,
 'உடம்புமுயிரும்' என் றான். அஸ்வதாந்
 தம்முணீ வ்காமற்பொருட்'டி மடலேறுமென்றது
 அவள் தன்னூற்றுமை யறிந்து கடிதிற
 குறைநேர்தனூக்கி. (உ)

விளக்கம் : —“பிரிந்திருத்தலால்
 உண்டாகும் வருத்தத்தைப்
 பொறுக்கமுடியாது உடம்பும் உயிரும் தனக்கு
 அத்துன்பத்தை நீக்கும் ஆதாரமாகிய மடலினை
 ஏறச் சுருதாநிற்கும். அவ்விதம் ஏறுகின்ற
 மடலேறுதலை விலக்குகின்ற நாணினைப்போக்கி”
 என்று நாணமுடைய உனக்கு மடலேறுதல்
 முடியாது என்று மடலேறுதலை விலக்கிய
 தோழிக்குத் தலைமகன் சொல்லியதாக

இத்திருத்தூறாள் கூறகின் மது. அதாவது,
நாணமென்பது இல்லாதவரே மடலேறுதல்
கூடும். நாணமென்பது ஒன்று மேற்கொண்டு
உள்ள உமக்கு அது முடியாது என்று கூறிய
தோழியை நோக்கி, "தோழியே! நீ கூறியது
ஒக்கும்; அறிவு, நிறை, ஒர்ப்பு, கடைப்பிடி,
நாண் என்னும் நற்குணங்களுள் அறிவு
நிறை ஒர்ப்பு கடைப்பிடியாகிய குணங்கள்
முன்னரே என்னைவிட்டு நீங்கின. நாண்
ஒன்றுமாத் திரம் என்னைவிட்டு நீங்கா
திருந்தது; அந்நாணும் இப்பொழுது
என்னைவிட்டு; நீங்கியது. இனி, மடலேறுவது
"சிச்சயம்" என்று தோழி தன் குறையை
அறிந்து விரைவாகக் குறையை முடிப்பாள்
என்று கூறியதாயிற்று.

1133. நாணெடு நல்லாண்மை
பண்டுடையே லின்

காமுற்ற ரேறு மடல்.
[றுடையேன்

முடைமையின்

முடியாதென்றுதீர்ச்சி கோல்லியது.

(பரி.) இ - ள். நானொடு நல்லாண்மை பண்
 டி உடையேன் = நானும் மிக்க வாண்டகைமையும்
 யான் பண்டிடையேன், —காமுற்றார் ஏறும் மடல்
 இன்று உடையேன் = அவை
 காமத்தானீங்குதலான், அக்காமமிக்காரேறும்
 மடலினை யின்றிடையேன். ஏ - று.

நான் = இழிவாயினசெய்தற்கண்
 விலக்குவது. ஆண்மை = ஒன்றற்குந் தனராதுநிற்பல்.
 அவை பண்டுள்ளன, இன்றுள்ளது
 இதுவேயாகலிற் கடி தின் முடியுமென்பதாம்.

(க)

விளக்கம்:—“நாணத்தினையும் மிகுந்த
 ஆண் தன்மையினையும் யான் முன்னர் உடை

யவனாயிருந்தேன்.

அந்த நாணும் நல்ல

ஆண்மை

நாணுத்துறவுரைத்தல்

57

யும் எனக்குள்ள காமத்துன்பத்தால் எண்ணிட்டு இப்பொழுது நீக்கு
தலால், இனிக்காமமிசுந்தவர் ஏறும் மடலேறுதலை இன்று உடைய
வனாயிருக்கின்றேன்” என்று தலைமகனானவன்
நாணும் நல்லாண்மை யுமுடைய உமக்கு
மடலேறுதல் முடியாதென்ற தோழிக்குச்
சொல்லியதாக இத்திருக்குறள் கூறுகின்றது.
அதாவது, “இழிவாகிய காரியங் களைச்
செய்யவொட்டாது எதிர்நிற்கும் நாணத்தையும்
ஒன்றினுக்கும் தளராது இருக்கச் செய்கின்ற
ஆண்மைத் தன்மையினை யும் இப்போது எனக்கு
நேர்ந்த காமத் துன்பத்தினால்
போக்கிவிட்டேனாதலால், இனி மடலேறுதல்
விரைவில் முடியுமென்று தலைவன்
கூறினாயிற்று.

1134. காமக் கடும்புன லுய்க்குமே
நாடு

நல்லாண்மை யென்னும் புணை.

நானுநல்லாண்மையுங் காமவேள்வத்தீர்துப்
புணையாகலின்

அதனால் அவைநீங்கி வளவல்ல
வேன்றட்துச் சொல்லியது.

(பரி.) இ-ஷ். நாடு நல்லாண்மை
என்னும் புணையான்றனைக் கடத்தற்குக்
கொண்ட நானும் நல்லாண்மையுமாகிய புணைகளை
—காமக்கடும் புனல் உய்க்குமே—என்றிற்
பிரித்துக் காமமாகிய கடிய புனல் கொண்டு
போகாநின்றது. எ-று.

அதுசெய்யமாட்டாத ஏனைப்புனலினீக்
ததற்குக் 'கடும்புனல்' என்றான், இப்புனற்கு அவை
புணையாகா, அதனால் அவைநீங்கிமென்பதாம்.

(ச)

விளக்கம்:—“காமத்தைக் கடப்பதற்குக்
 கொண்ட நாண், நல் லாண்மை ஆகிய
 புணைகளை என்னைவிட்டுப் பிரித்துக்
 காமமாகிய விரைந்து செல்லுகின்ற புனலானது
 கொண்டுபோகா நின்றது’ ’ என்று
 காமவெள்ளத்திற்கு நாண், நல்லாண்மை
 என்னுமிரண்டும் தெப்பங்க ளாதலால், அக்காம
 வெள்ளத்தைத் தாண்டிச் செல்வதற்குத்
 துணையாக நிற்குமேயல்லாது விட்டு
 நீங்குவனவல்லவே என்று சொல்லிய தோழிக்
 குத் தலைமகன் சொல்லியது என்று
 இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது, “காம
 வெள்ளமல்லாத ஏனைய வெள்ளமாயின்
 நாணிணையும் நல்லாண்மையையும் நீக்குதல்
 முடியாது. இக்காம வெள்ளமோ எல்லா
 வெள்ளத்தினும் விரைந்து செல்லுகின்ற
 புனலாதலால் இவ்விரண்டு புணையினை
 அடித்துக்கொண்டு போகுமேயன்றி,

58 திருக்குறள்

விளக்கம் டவர்களுக்குக்

துணையாகமாட்டா" என்று காமத்திற்குள்ள
வலிமையை யும் கூறினாயிற்று.

1135. தொடலைக் குறுந்தொடி
தந்தாண் மடலொடு

மாலை யுழக்குந் துயர்.

இவ்வாற்றமையும் மடலும்

நாமக்கேவ்வாறு வந்தன

வேன்றட்துச் சொல்லியது.

(பரி.) இ- ள். மாலை உழக்கும் துயர்
மடலொடு = மாலைப்பொழுதின் கணனுபவிக்குந்
துயரினையும் அதற்கு மருந்தாய் மடலினையும்
முன்னறி யேன், — தொடலைக் குறுந்தொடி
தந்தாள் = இது பொழுது எனக்கு மாலை போலத்

தொடர்ந்த சிறுவளையினையுடையாடந்தான். ஏ-று.
 காமம் ஏனைப்பொழுதுகளினு முனதேனும்
 மாலைக்கண் மலர்தலுடை மையின்
 'மாலையுழக்குந்துயர்' என்றும், மடலும் அதுபற்றி
 வந்ததாகலின் அவ்விழிவும்
 அவளாற்றாப்பட்டதென்றும், அவடான்நீ
 கூறியதே கூறு மீளேமையனென்பது தோன்றத்
 'தொடலைக்குறுங்கொடி' என்றுங் கூறி னான்.
 அப்பெயர் உவமைத்தொகைப்புறத் துப்பிறந்த
 வன்மொழித்தொலைக' இவை அவடந்தனவாகலின்
 நின்னானிங்குமென்பது கருத்து. (௫)

விளக்கம்:—“மாலைப் பொழுதினிடத்தே
 அனுபவிக்குந் துன்பக் திணையும்
 அத்துன்பத்திற்கு மருந்தாகிய மடலினையும்
 நான் முன்பு அறி யேன், அவற்றை இப்பொழுது
 எனக்கு மாலைபோலத் தொடர்ச்சிபெற்ற
 இனமாகிய சிறிய வளைகளை
 அணிந்தவளாகிய இவள் தந்தாள்' என்று
 இவ்வித ஆற்றாமையும் மடலேற எண்ணிய

எண்ணமும் துமக்கு எவ்வாறு வந்தன என்று
 கேட்ட தோழிக்குத் தலைமகன் கூறியதாக
 இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது,
 காதலரிருவர் ஒருவரை யொருவர் விட்டுப்
 பிரிந்து உள்ள காலமெல்லாம் காமம்
 துன்புறுத்தக் கூடுவது ஆயினும்,
 மாலைக்காலத்தில் பூவொன்று மலர்வதுபோல
 அது அதிகரித்து நிற்பதால், அவ்வித
 காமத்தினை மாலையுழக்கும் துயர் என்றும்,
 மடலூர்தலும் அக்காமத் துன்பத்தால்
 வந்ததாதலின் அவ் விரண்டும் தான்
 அடைவதற்கு இல்லாத தலைவியினால்
 தரப்பட்டது என்றும், அவ்வித தலைவியும் நீ
 சொல்லியதையே சொல்லும் இளமைப்
 பருவமுடையவளாதலால் தொடலைக்
 குறந்தொடி என்றும் கூறியதுடன், இவ்வித
 துன்பங்கள் உன் தலைவி தந்தனவாதலால்
 அவை நாணுத்துறவுரைத்தல்

நீங்கவேண்டுமாயின் உன்னாலேயே
தினைக் கூறினாயிற்று.

நீங்கவேண்டும் என்றும் தன் கருத்

1 136. *மடலூர்தல் யாமத்து
முள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கிகள்
கண்.

மடலூரும் பெ பாழ் து இற்றைக்குங்
கழிந்ததென்றட்குச் சொல்லியது.

(பரி.) இ-ள். பேதைக்கு என் கண் படல்
ஒல்லா = சின்பேதைகாரணமாக என் கண்கள்
ஒருகாலுந் துயிறலைப்பொருந்தா ; — யாமத்தும்
மன்ற மடலூர்தல் உள்ளுவேன் = அதனால்
எல்லாருந்துயிலு மிடையாமத்தும் யானி ருந்து
மடலூர்தலையே கருதாநிற்பேன். எ-று.

பேதையென்றது பருவம்பற்றியன்று
மடமைபற்றி. இனிக்குறை முடிப்பது

நாளையெனவேண்டாவென்பதாம்.

(சு)

* மடலூர்தலாவது இயற்கைப்
புணர்ச்சிக்குப் பிறகுத் தோழியான வள்
தலைமகளை, “இவ்விடத்துக் காவல் மிகுதி
உள்ளது. நீர் இங்கு வருவது கூடாது” என்று
சில பகல் தடுத்தகாலத்து அத்தடைகளால்
தலைமகளைப் பார்க்க முடியாத தலைமகன்
தாங்கமுடி யாத காமத்துன்பத் தை க்கொண்டு,
“இனி நான் என் தலைவிக் தும் எனக்கும் உள்ள
அன்பின் மிகுதியை ஊரவர் அறியும்படி செய்து
மணம் முடிப்பேன் ” என்று எண்ணியவராய்
பண்டைக் காலத்து வழக்கின்படி பனையினது
கூர்மைத் தங்கிய கருக்கினால் குதிரை ஒன்றினையும்
பனைமரத்திலுள்ள ஏனைய உறுப்புகளால் வண்டில்
முதலானவும் செய்து கருக்கால் செய்த
அக்குதிரையின்மேல் ஏறு வது. அவ்விதம்
மடலேறுகின்ற காலத்து உடை ஒன்றுந்

தரியாதவனும் உடல் முழுவதும் நீற்றினைப் பூசி
 சித்திரம் எழுதுவான் ஒருவன் கையால் எழுதாது
 தானே தான் காதல்கொண்ட தலைவியின்
 உருவத்தை எழுதி முடித்து அவ்விதம் எழுதிய
 படத்தில் தன் பெயரையும் எழுதி, தன் கையில்
 பிடித்துக்கொண்டு ஊருக்கு நடுவே நான்கு சந்துகள்
 கூடுகின்ற ஓர் இடத்தே உணவும் உறக்கமும்ல்லாமல்
 தன் கையிலுள்ள படத்தில் உள்ள மகளைப்
 பார்க்கின்ற பார்வையும் அவ்விடத்தேயே
 பதிந்துகிடக்கின்ற மனமும் தணி யாத
 ஆவலுமுடையவனும் வேறு உணர்ச்சி
 ஒன்றுமில்லாமல் தனக்கு எவ்வித இடையூறுகள்
 வரினும் அவற்றை யெல்லாம் அறித லில்லாமல்
 மழையிலும் வெயிலிலும் காற்றிலும் கலங்காது
 அவ்விடத்தேயே இருக்கவும், இச்செயலை யறிந்த
 அவ்ஆரிலுள்ளவர்கள் ஒன்றாகக் கூடிவந்து

"படத்தில் உள்ளவள் பொருட்டாக மடலை
 யேறுவையோ அவ்விதம் ஏறி அதற்கு உரிய

விளக்கம்

விளக்கம்:—“பேதைமையிருந்த உன் தலைவியின் காரணமாக என் கண்கள் ஒருகாலும் தூங்குவதில்லை ஆதலால் எல்லாரும் தூங்குகின்ற இடை யாமத்தும் யான் விழித்திருந்து மடலேறுவதையே எண்ணுவேன்” என்று தோழியானவள் தலைவனை நோக்கி இப்பொழுது மடலேறுவதற்குரிய பொழுதானது ஆய்விட்டதாதலால் இன்றைய தினமும் மடலேறுதல் என்பது ஒழிந்தது என்று சொல்லுதலும் அவளுக்கே தலைவன்பதில் சொல்லியதாக இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது, அறியாமை மேற்கொண்டாளாகிய உன் தலைவியின் காரணமாக என் கண்கள் காமத் துன்பத்தால் எக்காலத்தும் தூங்காமல் உள் ளனவாதலால், நான் எண்ணிய மடலை யேறுவதற்கு இதுதான்

பொழு தென்று சொல்லுவதற்கு இல்லை. எல்லோரும் தூங்குவதாகிய நடுரா த் திரியிலும் யான் மட்டேறுதல்கூடும். ஆதலால், இனி என் குறையை முடிப்பது நாளைக்கு ஆகும் என்று இருந்துவிடாதே; இன்றே முடிப் பது நலமாகும் என்று கூறினாயிற்று.

சோதனையைக் கொடுப்பாயோ, கொடுப்பாயின் அவளை உணக்கே தரு வோம்" என்று கூறுவர். அதைக் கேட்ட தலைமகன் அவ்விதமே செய்வேன் என்பானாயின் அச்செயலை அரசனுக்கு அறிவித்து அவன் ஏவல்கொண்டு ஏறுதல் வேண்டும். அவ்விதம் ஏறுங்காலத்து வெண்பூளைப்பூ, எலும்பு, எருக்கின்முறை இவைகளால் ஆகிய மாலையை மார்பில் அணிந்துகொண்டு அம்மடல் என்கின்ற குதிரையின்மீது ஏறுதல் வேண்டும். ஏறியவுடன் அம் மடல் மாவில் கட்டிய கயிற்றினை வீதியில் இழுத்த காலத்து உருண்டு ஓடு சின்ற வண்டில் முதலாகிய பனங்கருக்குகள் அறுத்த

இடமெல்லாம் இரத் தம் தோன்றும் ஸ் வீரியம்
 தோன்றுமாயின் அத்தலைமகள்மீது உண்மையா சிய
 காதல் உடையவன் என்று அவ்வூரவர் அவனைப்
 பல வித அலங்காரங்க ளூடன் மணஞ்செய்து
 கொழப்பர். அவ்விதம் வீரியம் தோன்றாது
 இரத்தம் தோன்றுமாயின் காதல் இல்லாது பழி
 கூறுகின்றான் என்று எண்ணிக்
 கொலைசெய்துவிடுவர் என்பதேயாகும்.
 இம்மடலேறும் விதத்தைப் பின் வரும்
 திருக்கோவையார் செய்யுளாலும் அறிதல்கூடும்.

“தழிதின்ற வென்னையு நின்றநின்
 கார்மயி றன்னையும்யான்

அழியொன்ற ஈரடி யெழுதிக் கைக்கொண்
 டென்பிறவி கெட்டின் றழிதின்ற தாக்கிய
 தானம்பலவன் கயிலை யந்தேன்

பொழிதின்ற சாரணஞ் சேரூர்த் தெருவிடைப்
 போதுவனே.”

1137 கடலன்ன காம முழுந்து
மடலேராப்

பெண்ணிற் பெருந்தக்க தில்.

பேதைக்கென்கண் படலொல்லா

வேன்பதுபற்றி அறிவிலராய

மகளிரினும் அஃதுடையராய வாடவரன்றே
ஆற்றற்பால வென்றுட்துக்

சொல்லியது.

(பரி.) இ - ன். கடல் அன்ன காமம்

உழுத்தும் மடல் ஏராப் பெண்

ணின் = கடல்போலக் கரையற்ற

காமநோயினையனுபவித்தும் மடலுர்தலைச்

செய்யாது ஆற்றியிருக்கும் பெண்பிறப்புப்போல

—பெருந்தக்கது இல் மிக்க தகுதியினையுடைய

பிறப்பு உலகத்திலில்லை. ஏ-ற.

பிறப்புவிசேடத்தால்

அவ்வடக்கம்

எனக்கில்லையாகா நின்றது, நீ யஃ தற்கின்றிலை
யென்பதாம். இத்துணையுந் தலைமகன் கூற்று,
மேற்றலைமகள் கூற்று.

(எ)

விளக்கம்:—“அளவு சொல்லக்கூடாத
சமுத்திரம்போலக் கரையிலாத காம நோயாகிய
துன்பத்தினை அனுபவித்து இருந்தும், மடல்
என்பது ஒன்றினை ஏறாது பொறுத்துக்
கொண்டிருக்கும் பெண்கள் பிறப்பினைப்போல்
மிகத் தகுதியுடைய பிறப்பொன்று
இவ்வுலகத்திலில்லை’ என்று பேதைக்
காரணமாக நான் தூங்குவதில்லை என்று
மேல்கூறிய தலைவனை நோக்கித் தோழியானவள்
அறிவின் மிகுதி இல்லாத பெண்களைப்
பார்க்கினும் அவ்வறிவின் மிகுதியுடைய
ஆண்மக்களன்றோ காமத் துன்பத்தினைப்
பொறுத்துக்கொண்டு மடலென்பது ஏறாது
நிற்றல் வேண்டுமென்று சொல்லியதற்கு அவன்
பதில் கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது.

அதாவது, “தோழியே ! பெண்கள்பிறப் பின் விசேஷத்தால் அடைந்து ள்ள அடக்கத்தை நான் அடைவதற்கு இல்லை. நீ அதனை அறியாது கூறுகின்றாய். என்னைவிட்டு நீங்காது நின்ற நாணமும் இக்காமத் துன்பத்தால் இதுபொழுது என்னைவிட்டு நீங்கிற்று” என்று தன் நாண் துறத்தலைத் தலைவன் இதுகாறும் கூறியு னாயிற்று. இனித் தலைமகள் கூற்று நிகழும்.

1138 . நிறையரியர் மன்னளிய ரென்னாது காம

மறையிறந்து மன்று படும்.

காப்புச்சிறைமீக்குக் காமம் பெருகியவழிச் சோல்லியது.

(பரி.) இ - ள். நிறை அரியர்
(என்னாது) = இவர் நிறையால் நாமீதார்
தற்கரியரென் றஞ்சுதல்செய்யாது, — மன் அளியர்

என்னுது = டிகவுமளித் 62

திருக்குறள் விளக்கம்

கத்தக்காரென் றிரங்குதல் செய்யாது, —காமம்
மறை இறந்து மன்றுபடும் = மகளிர் காமமும்
அவர் மறைத்தலைக்கடந்து மன்றின்கண்ணே
வெளிப் படுவதா யிருந்தது. எ-று.

என்னுதென்பது முன்னுங்கூட்டி.
மகளிரென்பது வருவிக்கப்பட்டது. எச்சவும்மை
விகாரத்தாற்றொக்கது. மன்றென்றது
தந்தைதன்னையரை கோக்கி. உலகத்துப்
பெண்பாலார் காமத்தியல்பு கூறுவாள்போன்று,
தன் காமம் பெருகியவாறும் இனியறத்தொடு
நிற்றல்வேண்டுகென்பதுங் குறிப் பாற்
கூறியவாறாயிற்று.

(அ)

விளக்கம் :—“ பெண்களிடத்துள்ள
கற்பின் தன்மையால் நாம் இவர்களைத்
துன்புறுத்துதல் கூடாது என்று

பயப்படாமலும், பேதை மையுடையராதலால்
 இவர்கள் நம்மால்
 காக்கப்படவேண்டியவர்களாய் உள்ளார்கள்
 என்று அவர்பால் இரக்கங்கொள்ளாமலும்
 பெண்கள் அடைந்த காமமானது அவர்கள்
 எவ்வளவு மறைத்தாலும் அம்மறைப் பினைக்
 கடந்து யாவரும் அறியக்கூடிய வண்ணம்
 வெளிப்படுவதாக இருந்தது" என்று தலைவி சொ
 ல்லியதாக இத்திராக்குறள் கூறுகின்றது
 அது என்னையோவெனின் ? தலைவி பருவம்
 முதிர்ந்தாளென்று கண்ட தாயானவள் அவளை
 வெளிப்போகாவண்ணம் வீட்டிலேயே
 இருக்கச் செய்தகாலத்து தலைவியானவள்
 தலைவனைக் காண்பதற்கு இல்லாமையால் காமம்
 மிகுந்து அதனை யாவரும் அறியும்படி
 இருந்ததுடன், இனி மணந்துகொள்ளவேண்டும்
 என்கிற எண்ணமுங்கொண்டு அவ்வெண்
 ணத்தைத் தாய் தந்தை முதலிய தலைவருக்குக்
 கூறியே முடித்தல்வேண் டும் என்று

தன்னுடைய உயிர்த் தோழிக்குத் தன்
காமத் துன்பத் தைக் கூறியதாயிற்று
என்பதாம்.

1139. அறிகிலா ரெல்லாரு

மென்றேயென் காம

மறுகின் மறுகு மருண்டு.

இதுவுமது.

(பரி.) இ - ன். எல்லாரும் அறிகிலார்

என்று = யான் முன்னடங்கிநின்ற

லான் எல்லாருமென்னையறித விலர் இனியவ்வாறு கல்லாதியானே வெளிப்
பட்டறிவிப்பென்று கருதி, — என்காமம் மறுகில் மருண்டு மறுகும் = என்
காமம் இவ்வூர்மறுகென்கென்கே மயக்கிக்கழலாடுகின்றது. எ - று.

மயங்குதல் = அம்பலாதல். மறுகுதல் =

அலராதல். அம்பலுமலரு மாவிற்று,

இனியறத்தொடுகின்றல்வேண்டு மென்பதாம்.

அறிவீலாரென் புதூஉம் பாடம்.

(க) நா னுத்துறவுரைத்தல்

63

விளக்கம்: — “என்னுடைய காமமானது

'நான் முன்னர் அடங்கி இருந்ததால் என்னை
 எல்லாரும் அறியாது இருந்தனர். இனி அவ்
 விதம் அடங்கி நில்லாது யானே வெளிப்பட்டு
 யாவருக்கும் அறிவிப் பேன்' என்று
 எண்ணியதாய் இவ்வூர் தெருவினிடத்தே
 மயங்கிச் சமுலுகின்றது " என்று தலைவி
 கூறியதாக இத்திருக்குறள் கூறுகின் றது.
 அது என்னையோ வெனின்? கரைகாணாத
 காமத் துன்பத்தால் யான் வருந்துவதைக் கண்ட
 ஊரவர் அம்பலும் அலரும் எடுப்பாரா யிற்று.
 இனி, இவ்விதம் களவு ஒழுக்கத்தில்
 நின்றற்கு இல்லாமை

.
 . . யாலும், காமத் துன்பத்தை
 அடக்குவதற்கு முடியாதாலும் தன தாய்
 தந்தையருக்குத் தனக்குள்ள துன்பத்தை
 யறிவித்து மணத்தை முடித்தல்வேண்டும் என்று
 தோழிக்கு அறிவுறுத்தியதாயிற்று.

1 140. யாங்கண்ணிற் காண நகுப
வறிவில்லார்

யாம்பட்ட தாம்படா வாறு.

சேவலிக்கறதீதோடு நீன்றுவைத்து

யானிந்தமாறென்னை

யேன்று நகையாடிய தோழியோடு

புலந்து

தன்னுள்ளே கோல்லியது.

(பரி.) இ - ள். யாம் கண்ணிற்காண
அறிவில்லார் நகுப = யாங்கேட்டு மாறு மன்றிக்
கண்ணாற்காணுமாறு எம்மையறிவிலார்

நகாநின்றார், —யாம் பட்ட தாம்
படாவாறு = அவரங்கனஞ் செய்கின்றது
யாமுற்றநோய்கள் தாமுறமையான். ஏ - று.

கண்ணினென்றது

முன்கண்டறியாமையுணரநின்றது. அறத்தோடு

நின்றமையறியாது வரைவு

மாட்சிமைப்படுகின்றிலெனப் புலக்கின்றாளாக

வின், ஏதிலானாக்கிக் கூறினான். இது, நகாநின்ற
சேட்படுக்குந்தோழிக்குத் தலைமகன் கூறியதாங்கால்,
அதிகாரத்திற் கேலாமையறிக. (ய)

விளக்கம் :—“யாம் கேட்கும் விதம்
வாயால் சொல்லுவது மாத் திரம் அல்லாமல்
கண்ணால் பார்க்கும் விதமும் எம்மை நோக்கி
அறி வில்லாதவர் நகைக்கின்றார். அவர்
அவ்விதம் நகைசெய்வது நாம் அடைந்த காமத்
துன்பங்களை அவர் அடையாமல்
இருப்பதால்” என்று தலைவி கூறியதாக
இத்திருக்குறள் கூறுகின்றது. அதா வது,
தோழியானவள் தன் தலைவியினது காமத்
துன்பத்தினை உடனி ருந்து பார்த்தாளாதலால்
அதனை வளர்த்த தாய்க்குக் கூறுவாளாய் 64
திருக்குறள் விளக்கம்

“அன்னையே உன் மகளுக்குப் பருவம்
வந்துவிட்டது நீ அப் பருவத் தை அவளைப்
பெற்ற தாய்க்கும் தந்தைக்கும் கூறி மணம்
முடித்தல் வேண்டும்” என்று குறிப்பித்துத்

தன் தொழில் முடித்தாளாயினும் தான்
செய்துவந்த காரியத்தைத் தலைவியறியாள்
என்று எண்ணி அவள் எதிரில் நின்று 'யான்
இவ்விடத்து நிற்பது எதன்பொருட்டு' என
நகையாடுதலும், நகையாடிய தோழியை நோக்கி,
இவள் நம் காமத் துன் பத்தை அறிந்தும்
மணத்திற்கு வேண்டிய முயற்சிகளைச்
செய்யாது அயலாள் போன்று நம்மெதிரில்
நின்று நகைக்கின்றாளாதலால் ஊர வர்
அம்பலுக்கும் அலருக்கும் துணையாகி
நின்றாலேயன்றி நமக்குத் துணையாகவில்லை
என்று தோழியின் உண்மை யறிபாது
பிணக்குக்கொண்டு கூறினாளாயிற்று.

115-ம் அதிகாரம்.

அலரறிவுறுத்தல்.

(1.11.) அஃதாவது களவொழுக்கம்வேண்டிய
 தலைமகன் பிறர்கூறுகின்ற வலர்
 தனக்காகின்றவாற்றைத்
 தோழிக்கற்றவுறுத்தலும், வரைவாகஉடன்போக் காக
 ஒன்றுவேண்டிய தலைமகளுந்தோழியும்
 அவ்வலரையவன்றனக் கறிவுறுத்தலுமாம் இது,
 நாணுத்துறந்தவழி நிகழ்வதாகலான், நாணுத்துற
 வுரைத்தலின்பின் வைக்கப்பட்டது.

விளக்கம் :—அதாவது களவினால்
 தலைவியைச் சேர்ந்து ஒழுக வேண்டிய
 ஒழுக்கத்தை விரும்பும் தலைமகனவன் பிறர்
 தன்னைப் பற்றிச் சொல்லுகின்ற பழி
 தூற்றலானது தனக்கு நன்மையைத் தருகின்ற
 விதத்தை தோழிக்குச் சொல்லுதலும்,
 மணஞ்செய்து கொள்வதையோ தலைவனுடன்
 போதலையோ ஆகிய இரண்டனுள் ஒன்றை
 விரும்பிய தலைமகனும் தோழியும் பிறர்

கூறும் பழிதூற்றலை அத் தலைவனுக்குச்
 சொல்லாதலுமாகும் இவ் வலரறிவுறுத்தல்
 நாண் நீங்கிய வழி உண்டாவது ஒன்று
 ஆதலால், நாணுத்துறவுரைத்தல் என்னும்
 அதிகாரத்திற்குப் பிறகு வைக்கப்பட்டுள்ளது.

அலரறிவுறுத்தல்

65

1141. அலரெழு வாருயிர் நிற்கு
 மதனைப்

பலரறியார் பாக்கியத் தால்.
 அல்லதுயிப்பட்ட பிற்றைஞான்று வந்த
 தலைமகளைத் தோழி

யலர் கூறி வரைவுகடாயவழி அவன்
 சோல்லியது.

(பரி.) இ - ன். அவர் எழு ஆருயிர்
 நிற்கும் = மடந்தையொடெம்மிடை நட்பு
 ஊரின் கணவராயெழுதலான் அவளைப்பெறுது
 வருந்தமென்னரிய வுயிர் பெற்றதுபோன்று

நிலைபெறும்; — அதனைப் பாக்கியத்தால் பலர் அறியார் = அந்நிலைபேற்றைத் தெய்வத்தால் யானே யறிவதல்லது கூறுகின்ற பலருமறியார். ௭ - று.

அல்லரூழிப்பட்டுத்

தலைமகனையெய்தப்பெறாத வரூத்தமெல்லாங்
தோன்ற 'அரியவுயிர்' என்றும், அங்ஙனமரியானை
எளியனாக்கி யெடுக்கின் றமையின்,

அஃதவ்வாருயிர்க்குப்

பற்றுக்கோடாகாநின்றதென்பான் 'அலரெழு வாருயிர்
நிற்கும்' என்றும், பற்றுக்கோடாதலை

அவ்வேதிவாரறியிற்றுற்ரு தொழிவர், ஒழியவே
ஆருயிர்போமாகலான் அவரறியாதொழிவின்றது

தெய்வத்தானென்றுங் கூறினான். முற்றும்மை
விகாரத்தாற்றொக்கது. (௭)

விளக்கம்:—“மடந்தைப் பருவம்

உடையாளாகிய உன் தலைநிக் கும் எமக்கும்
உள்ள நட்பானது இவ்வூரினிடத்தே பழி
தூற்றலாக

எழுதலால் அவளை அடையாது வருந்துகின்ற
என் அருமையாகிய உயிர் அவளை
அடைந்ததுபோல் நிலைபெற்று ள்ளது.
அவ்விதம் நிலை

பெற்றதைத் தெய்வத்தால் நானே
அறியக்கூடுமே யன்றி பழி கூறு கின்ற
பலரும் அறியமாட்டார்கள்” என்று குறித்த
இடத்து அடைவதற்கு இல்லாது அடுத்த
தினத்து வந்துசேர்ந்த தலைமகனைக் கண்டு
தோழியானவள் உலகோர் கூறும் பழியை
எடுத்துக்கூறி இனி மணந்து கொள்ளுதல்
வேண்டும் என்று சொல்லிய காலத்து அவன்
பதில் கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது.
அதாவது, குறித்த இடத்துச் செல்லாது தவறித்
தலைமகனையடையக் கூடாமல் மறுதினத்துச்
சென்ற தலைமகனைக்கண்ட தோழியானவள்
'உமக்கும் எனது தலைவிக்கும் நடக் கின்ற
களவுப் புணர்ச்சியை யாவரும் அறிந்தார்
ஆதலால், இப்போது பழி தூற்றுகின்றனர்.

அப்பழி ஒழியும் வண்ணம் அவளை நீர் இனி
 மணந்து கொள்ளுதல் வேண்டும்' என்னலும்,
 தலைமகனானவன், "ஓ! தோழியே! சூறித்த
 இடத்துச் சென்று அடையாது சூறிதவறி
 அடைந்த வருத்தங்களை யெல்லாம் உலகவர்
 தாற்றும் பழி ஒன்றே போக்குகின்

9

66 திருக்குறள் விளக்கம்
 ரது. ஏனெனில்? அடைவதற்கு மிக
 அருமையாகிய உனது தலைவியை நான்
 அடைகின்றேன் என மிக எளியளாக்கி ஊரவர்
 பழிதூற்றுகின்ற ராதலால், இனி நான் அவளை
 அடைவேனென்பது திண்ணமாயிற்று. அது
 எவ்வாறு எனில்? ஊரவர் பழியை அறிந்த தாய்
 தந்தையர் இனி எவ் விதமேனும் மணஞ்செய்யத்
 துணிவர். ஆகவே, நான் அவளை அடைதல்
 கூடும். இவ்வண்மை அறியாது உலகத்தவர்
 தாற்றும் பழியானது அலைந் துநிற்கின்ற
 கொடி க்குப் படருவதற்கு ஓர் கொம்பு

கிடைத்ததுபோல் அவளை அடையாது நிற்கின்ற
எனக்குத் தெய்வத் திருவருளால் உயிர் நிலைத்து
நிற்கும் வழி ஒன்றாயிற்று" என்று, ஊரவர் கூறும்
பழி தனக்கு நன்மையாகவுள்ளது என்று
கூறினாயிற்று.

1142. மலரன்ன கண்ணு ளருமை
யறியா

தலரெமக் கீந்ததிவ் ஆர்.

இதுவுமது.

(பரி.) இ - ள். மலர் அன்ன கண்ணுள்

அருமை அறியாது = மலர் போலும்

கண்ணையுடையானது

எய்தற்கருமையறியாது, — இவ்வூர் அலர் எமக்கு

ஈந்தது = இவ்வூர் அவளையெரியாக்கி

அவனோடலர்கூறலை எமக்குப் பகரித்தது. எ - று.

அருமை அல்லகுறிப்பாட்டானும்

இடையீடுகளானும் ஆயது. ஈந்த தென்றான்,
தனக்குப் பற்றுக்கோடாகலின். அலர்கூறுவாரை
அவர்செய்த வழிபற்றி 'இவ்வூர்' என்றான்.
(உ):

விளக்கம்:—“மலர்போலும்
கண்ணையுடைய தலைவியினது அடை தற்கு
அருமையை அறியாமல் இவ்வூரானது
அவளை எளிய ளாக்கி அலர் தூற்றுதல்
எனக்கு உபகாரத்தைச் செய்ததாயிற்று”
என்று தலைமகன் கூறியதாக
இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது, பல
நாட்களாகப் பல இடையூறுகளால்
அடையப்பெறாத தலைவியைப் பழிதூற்றுதலால்,
தான் அடைவதற்கு ஓர் வழியுண்டா யிற்று
என்று எண்ணினதைலால் அலர்
கூறுகின்றவரை உபகாரஞ் செய்பவராக
எண்ணி அவரை அவர் செய்த உதவிக்கு
நன்மையுடை யார் என்று மகிழ்ந்து

கூறியுயிற்று.

அலரறிவுறுத்தல்

67

1143. உருஅதோ ளூறிந்த

கௌவை யதனைப்

பெருஅது பெற்றன் ன

நீர்த்து.

இதுவுமது.

(பரி.) இ-ள். ஊர் அறிந்த கௌவை
உருதோ = எங்கட்குக் கூட்ட முண்மை
இவ்வுரறிதலான் வினைந்தவலர்
எனக்குறுவதொன்றன்றோ, — அதனைப் பெறுது
பெற்றன்ன நீர்த்து = அதுகேட்டவென்மனம்
அக்கூட்டத் தைப் பெறுகிருந்தே பெற்றாற்போலு
நீர்மையையுடைத்தாகலான். ஏ-று.

பெற்றன்னநீர்மை = பெற்றவழியுளதா
மின்பம்போலு மின்பமுடைமை.
நீர்த்தென்பதற்கேற்ற மனமென்னும் வினைமுதல்
வருவிக்கப்பட்டது. (க)

விளக்கம் :—“தலைவிக்கும் எனக்கும்
 உள்ள நட்பினை இவ்வூரவர் அறிவதால்
 உண்டாகிய பழிதூற்றல் எனக்கு மிகுதியும்
 பொருந்து வது ஒன்று அன்றோ! ஏனெனில்?
 அப்பழி தூற்றலைக் கேட்ட என் மனமானது
 அவளைப் பல தினங்களாக அடையப்
 பெறாது இருந்த எனக்கு அடைந்தாற்போலும்
 நன்மையை உண்டாக்குதலால்” என்று தலைவன்
 கூறியதாக இத்திரு க்குறள் கூறுகின்றது.
 அதாவது, பழிகூற்று தலைக் கேட்ட தலைமகன்
 அது தனக்குத் துன்பம் நீக்கி இன்பத்தைத்
 தருவதாக உள்ளது என்று தோழிக்குக்
 கூறியதாயிற்று.

1 144. கவ்வையாற் கவ்வீது காம
 மதுவன்றேற்
 றவ்வென்னுந் தன்மை
 யிழந்து.

இதுவுமது.

(பரி.) இ-ள். காமம் கவ்வையால்
 கவ்வது = என்காமம் இவ்வூரெடுக் கின்ற
 அவரானே யலர்தலையுடைத்தாயிற்று;—அது
 இன்றேல் தன்மை இழந்து
 தவ்வென்னும் = அவ்வலரில்லையாயின் ,
 தன்னியல்பிழந்து . சுருங்கும். ஏ-று.

அலர்தல் =மேன்மேன்மிருதல்.
 செவ்வையுடையதனைச் , செவ்வீதென் றுற்போலக்
 கவ்வையுடையதனைக் 'கவ்வது' என்றார்.
 இயல்பு=இன்பம்பயத் தல் . 'தவ்வென்னும்'
 என்பது குறிப்புமொழி ; "நூல்கால் யாத்த
 மாலை வெண்குடை —தவ்வென் றனைஇத் தாழ்துளி
 மறைப்ப" என்புழியுமது. (சு)

விளக்கம் :—“என்னுடைய காமமானது
 இவ்வூரவர் கூறுகின்ற பழிதூற்றலால்
 மலர்ச்சியை யடைந்ததாயிற்று. அவ்விதம்
 அவர் பழி 68 திருக்குறள்

விளக்கம்

கூறுகிற அக்காமமென்னும் மலர் மலராத
 தன் இயற்கை கெட்டுச் சுருங்கிவிடும்” என்று
 தலைவன் கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது.
 அதாவது, ஊரவர் பழிதூற்றலைச்
 சூரியனாகவும் தன் காமத்தை ஓர்
 அரும்பாகவும் உருவகப்படுத்தி அச்சூரியனால்
 இவ்வரும்பு மலர்ந்து மணந்தந்தது என்றும்,
 இல்லாவிடில் காமமாகிய அரும்பானது மலராதது
 சுருங்கிப் போய்விடும் என்றும்
 கூறினாயிற்று ஏனெனில் ? சூரிய
 வொளிமலர்வதற்குக் காரணமாவதுபோல்
 அவர் தூற்றல் காம இன் பத்தை

அனுபவித்தற்கு இடமாக நிற்பதாயிற்று.

1145. களித்தொறுங் கள்ளுண்டல்
வேட்டற்றுற் காமம்

வெளிப்படுந் தோறு மினிது.

ஓதுவுமது.

(பி.) இ-ள். களித்தொறும் கள் உண்டல்
வேட்டற்று = கள்ளுண்பா ற்க்குக்
களிக்குந்தோறுங்கள்ளுண்டல் இனிதாமாறுபோல,
—காமம் வெளிப் படுந்தோறும் இனிது = எனக்குக்
காமம் அலரார்தோறும் இனிதாகாங்ன்றது.

வேட்கப்பட்டற்றுலென்பது

வேட்டற்றுலெரீன்றது. வேட்கை: மிகுதி யால்
அலரும் இன்பஞ்செய்யாநின்ற தென்பதாம்.

(இ)

விளக்கம் :—“கள்ளினைக் குடிப்பார்க்கு
மயக்கங் கொள்ளுந்தோ றும் கள்ளினைக்
குடித்தல் இனியது ஆவதுபோல், எனக்குக்
காமமானது பழி தூற்றுந்தோ றும்

இனிமையாகும்" என்று தலைவன் ஊரவர் தூற்றும் அலர் தனக்கு இனிமையாக உள்ளது என்று கூறியதாக இத் திருக்குறள் கூறுகின்றது. அது என்னையோடுவெனின்? கள்ளுண்பான்

ஒருவன் அக்கள்ளினால் உண்டாகும் மயக்கம் துன்பத்தைத் தருவதாயினும், மேலும் மேலும் அக்கள்ளினையே உண்டு களித்தல் உலக இயல்பாதலால், காம் இன்பம் கொண்டானொருவனும் ஊரவர் அலரைத் தன்னுயிர்க்கு உறுதியென்று எண்ணுதல் வேண்டும் என்று கூறியதா சிற்று.

1146. கண்டது மன்னு
மொருநாளால்மன்னுந்
திங்களைப் பாம்புகொண்டற்று.

இடை யீடுகளாலும் அல்லதறியானுந்
தலைமகனையெய்தப்

பெறாதலைமகள் அவன் சிறைப்புறக்கானுந் தோழிக்குச்
சொல்லுவானாய் அலர்நிவுநீடு வரைவுகடாயது.
(பரி.) இ-ள். கண்டது ஒருநாளாயான் காநலரைக் கண்ணிறப்பெற்

நது ஒருநூன்றே; — அலர் திங்களைப்
பாம்புகொண்டற்று = அதனியுயவலர்

அலர் நிவுறுத்தல்

69

அவ்வளவிற்றன்றித்

திங்களைப்பாம்புகொண்டவலர்போன்று

உலசெங்கும் பார்த்தது. எ - று.

காரியத்தைக் காரணமாக வுபசரித்துப்
'பாம்புகொண்டற்று' என்றான். இருவழியும் மன்னும்
உம்மையும் அசைசலை. காட்சியின்றியும்
அலர்பாக்கின்ற இவ்வொழுக்கம் இனியாகாது,
வரைந்துகோடல்வேண்டு மென்பதாம். (சு)

விளக்கம்:—“யான் என்காதலரைப்
பார்க்கப்பெற்றதுஒருநாளே யாரும். அவ்வொரு
நாள் பார்த்ததாலாகிய அலர் தூற்றலோ
பார்த்த அள வாக இல்லாமல் சந்திரனை
ராசுக்கோள் விழுங்கிய அலர் போன்று உலகம்
முழுவதும் பார்த்து விட்டது” என்று

தலைவியானவள் பல இடையீடுகளானும்
 குறித்த இடங்களில் தலைவன்
 எதிர்ப்படாமையா னும் அத்தலைமகளை அடையக்
 கூடாதவளாய் அவன் மதிலிற்கு அப்
 புறமிருக்கத் தோழிக்குச் சொல்லுவாளாய்த்
 தனக்கு உற்ற அலரைக் கூறி மணந்து
 கொள்ளுதல் வேண்டும் என்று கூறினாள்
 என்று இத் திருக்குறள் கூறுகின்றது
 அதாவது, "உலகத்தவர் சந்திரனைமுடிய இரு
 னைக் கண்டு தாங்கள் பாராத ராகுக்கோளினைக்
 கண்டார் போன்று ராகு சந்திரனை விழுங்கிற்று
 என்று கூறுவதுபோல், நான் ஒரு நாள் என்
 காதலரைக் கண்ட காட்சியாலேயே இவ்வூரவர்
 எனக்கும் என் தலைவ ருக்கும் மிகுதியாகிய
 களவு ஒழுக்கம் நிகழ்கின்றது என்று அவர்
 தூற்றுகின்றனர். இனி, இவ்விதம் களவுப்
 புணர்ச்சி ஆகாது; ஆதலால் தோழியே !
 மணந்துகொண்டு இன்பத்தை அனுபவித்தல்

வேண்டும்" என்று மதிப்புறத்தே நிற்கும்
தலைவன் கேட்கும்படி கூறினொன்ப தாயிற்று.

1147. ஊரவார் கௌவை யெருவாக
வன்னைசொன்

னீராக நீளுயிற் தோய்.

வரைவுநீட ஆற்றளாய தலைமகளைத்
தலைமகன், சிறைப்புறத்தர்

ஒதல்நீந்த தோழி ஊர்வரலரும் அன்
னைசொல்லுதோக்கி

யாற்றல்வேணிமேனச்

சொல்லேபீய்யவழி

அவள் சொல்லியது.

(பரி.) இ-ள். இக்கோய் = இக்காமகோயாகிய
பயிர், — ஊரவார் கௌவை யெருவாக அன்னைசொல்
னீராக நீளும் = இவ்வூரின்மகளிரெடுக்கின்ற அவர்

70. திருக்குறள்

விளக்கம்

எருவாக அதுகேட்டு அன்னை
 வெருண்டுசொல்லுகின்ற வெஞ்சொல் நீராக
 வளராகின்றது. ஏ - று.

ஊரவரென்பது தொழிலான் ஆனொழித்துகின்றது. எசதேசவுருவகம்
 கருங்குதற்கேதுவானதாமே விரிதற்கேதுவாகின்றன வென்பதாம்
 வரைகாளுதல் பயன்.

(எ)

விளக்கம்:—“இக்காம நோயாகிய பயிர்
 இவ்வூரிலுள்ள பெண் கள் தூற்றுக்கின்ற பழிச்
 சொற்களையே எருவாகவும், அவ்விதம் அச்
 சொற்களைக் கேட்டுத் தாயானவள் கோபித்துச்
 சொல்லுகின்ற கொடுஞ் சொற்களை
 நீராகவும்கொண்டு வளர்கின்றது” என்று
 மணந்துகொள்வ தற்குத் தாழ்த்த காலத்து
 அக்காலத்தாழ்வைப் பொறுக்கமுடியாத தலை
 மகளைநோக்கித் தோழியானவள் மதிற்புறத்தில்
 தலைவன்வந்திருந்தகாலம் பார்த்துத் “தலைவியே!
 ஊரவர் தூற்றுக்கின்ற அலராகிய சொற்களையும்
 அவைகேட்டுத் தாய் சொல்லுகின்ற கோபச்

சொற்களையும் நீ பார்த்து அதன் பொருட்டேனும் பொறுத்துக்கொண்டு இருத்தல் வேண்டும்' என்று வலிந்து சொல்லிய காலத்துத் தலைவியானவள் பதில் கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது. இதனால் காம நோயானது பொறுமை யால் சுருக்கிக்கொள்ள முடியுமாயினும், ஊரவர் பழியாலும் தாய் கோபத்தாலும் சுருக்குவதற்கு இல்லாது விரிந்து நிற்கின்றது. ஆதலால், மணந்து கொள்வதே பயனாகும் என்று கூறியதாயிற்று.

1 148. நெய்யா லெரி நு துப்பே
மென்றற்றூற் கெளவை
காம நு துப்பே மெனல்.

[யாற்

இதுவுமது.

(பரி.) இ . ள். கெளவையால் காமம்
நு துப்பேமெனல் = ஏதிலாரோடுக் கின்று அவரால்
நாங்காமத்தை யவீத்து மென்று

கருததல்—நெய்யால் எரி துதுப்பேமென்றற்று =
 நெய்யாவெரியையலித்துமென்று கருததலோ
 டொக்கும். எ-று.

மூன்றனுருபுகள் கருவித்தண் வந்தன .
 னொர் தற்காரணமாய அலரால் அலித்தல்கூடா
 தென்பதாம்.)

(அ)
 விளக்கம் :— ‘அயலவர்’ தூற்றுகின்ற

பழிச் சொற்களைக் கேட்டு நம்பமுடைய காமத்தை
 நாம் போக்கிவிடுவோம் என்று எண்ணுதல் நெய்
 யினால் தீயினை அலித்துவிடுவோம் என்று
 ஒருவர் எண்ணுவதற்குச் சூலரறிவுறுத்தல்

71

சமாநமாகும்’ என்று தலைவி தோழிக்குக்
 கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது.
 அதாவது, நெய்யை ஊற்றி எரிகின்ற
 நெருப்பை அலித்து விடலாம் என்று எண்ணி

ஒருவன் செப்வாணனால் எவ்வாறு
 அந்நெய்யினது தகுதியால் அதீயானது
 அதிகரிக்கின்றதோ அதுபோல் ஊரவர் கூறும்
 பழிச் சொற்கள் காமத்துன்பத்தை அதிகப்
 படுத்துமே யன்றி அதனை ஒரு சிறிதும் நீக்கா
 என்று கூறியதாயிற்று. 1149. அலர்நாண
 வொல்வதோ வஞ்சலோம் பென்றார்
 பலர்நாண நீத்தக் கடை.

வரைவிடைவைத்துப் பிரிவின்க
 னுற்றளாய தலைமகள் அவன்
 வந்து சிறைப்புறத்தானாதலறிந்து
 அலாஞ்சியாற்றல்
 வேண்டுமென்ற தோழிக்குச்
 சொல்லியது.

(பரி.) இ - ள். அஞ்சலோம்பு என்றார் பலர்
 நாண நீத்தக்கடை = தம்மை

யெதிர்ப்பட்டனான்று நின் ஈற்பிரியேன்
 அஞ்சலோம்பென்றவர் தாமே இன்று கண்டார்
 பலரும் நாணும்வகை நம்மைத் தறந்தபின்—அவர்
 நூண ஒவ்வதோ = காமேதிலார் கூறமலருக்கு
 நாணக்கூடுமோ கூடாது.

நாணவென்னும் வீனையெச்சம் ஒல்
 வ்தென்னுந்தொழிற்பெயருள் ஒல்லு தற்றொழிலோடு
 முடிந்தது. கண்டார் நாணுநிலமையமாய யாம்
 நாணுதல் யாண்டைய தென்பதாம்.

(க)

விளக்கம்:—“தன்னைக் கண்டகாலத்து
 “உன்னைவிட்டுப் பிரியேன்; அஞ்சுதல்
 வேண்டுவதில்லை ; உன்னை நீ காத்துக்கொள்”
 என்று உறுதி கூறிய அவரே இன்று
 பார்ப்பவர் பலரும் நாணங் கொள்ளும் விதம்.
 நம்மை நீங்கிய பிறகு நாம் அயலவர் கூறும்
 பழிச்சொற்களு ங்கு நாணு தல் கூடுமோ ?
 கூடாததாகும்” என்று இத்திருக்குறள்

கூறுகின்றது . அதாவது, மணஞ்செய்வதற்குக்
 குறித்துள்ள நாட்களின் நடுவில் தலை வன்
 பிரிந்து உள்ள தன்மையால் பொறுக்க முடியாத
 தலைமகளானவள் தலைவன் மதிப்புறத்தில் வந்து
 இருத்தலை அறிந்து 'ஊரவர் அலருக்குப்
 பயந்தாகிலும் நீ பொறுத்தல் வேண்டும்'
 என்று தோழி கூறியதைக் கேட்டுப் பதில்
 கூறுவாளாய் " தோழியே! நம்மைப் பார்த்தவர்
 நம்முடைய நிலைகண்டு நாணவேண்டிய
 நிலையினைபடைந்த நாம் பிறர் தூற்றும் அலர்
 பொருட்டு அஞ்சி நாணுதல் எங்ஙனம் கூடும் ?
 ஆதலால் நீ ஆற்றதல் வேண்டும் என்று
 கூறியது முடியாததாகும்" என்று கூறினாள்
 யிற்று.

72

திருக்குறள்

விளக்கம்

1150. தாம்வேண்டி னல்குவர் காதலர்
 யாம்வேண்டுங்

கௌவை யெடுக்கு மிவ்வூர்.

தலைமகள் சீறைப்புறத்தானாகத் தோழி

தலைமகட்துச் சொல்லு

வாளாய் அலாநீவுநீடு அவன்

உடன்போக்கு நயப்பச்

கொல்லியது.

(பரி.) இ-ள். யாம் வேண்டும் கௌவை

இவ்வூர் எடுக்கும்=உடன்

போகற்கேதுவாகனோக்கி யாம்

பண்டேவிரும்புவதாயவலரை இவ்வூர்தானே

யெடா நின்றது—காதலர்தாம் வேண்டின் கல்குவர்

=இனிக் காதலர்தாமும்

யாம் வேண்டியக்கால் அதனை யினிதினேர்வர்.

அதனால் இவ்வலர் நமக்கு நன்றாய் வந்தது. எ-று.

எச்சவும்மை விகாரத்தாற்றொக்கது.

நங்கட்காதலுடைமையின் மறா ரென்பதுதோன்றக்

'காதலர்' என்றான். இவ்விருபதுபாட்டும்

புணர்தனி மித்தம்.

(ய)

விளக்கம் :—“தலைவனுடன் போதற்கு
 ஏதுவாக இருக்கின்ற அலர் தூற்றலானது
 முன்னர் யாம் விரும்பி நின்றது
 ஒன்றாயினும் விரும்பி நின்ற அதனை இவ்வூர்
 தானே கூறாநின்றது . அவ்விதம்
 உடன்போதலை இனி நம் காதலர் தாமும்
 யாம் விரும்புங் காலத்து நமக்கு இனிமையாகச்
 சம்மதிப்பார். ஆதலால் ஊரவர் தூற்றும் அல
 ரானது நமக்கு நன்மைசெய்வதற்காகவே
 வந்ததுபோல உள்ளது” என்று தலைமகன்
 மதிற்புறத்து வந்த காலத்து தோழியானவள்
 தலைமகளு ங்குச் சொல்லுவாளாய் ஊரவர்
 அலரைக்கூறித் தலைமகனுடன் உடன்போதலை
 விரும்பும்படிக் கூறினாள் என்று இத்திருக்குறள்
 கூறுகின்றது. அதா வது,
 மணந்துகொள்வதையோ அல்லது அவனுடன்
 போய் விடுவ தையோ ஆகிய இரண்டுள்
 ஒன்றை விரும்பிய தலைமகளுங்குத் தோழி
 யானவள் “தலைவியே ! முன்னரே நாம்

உடன் போதற்குக் காரணமாகிய அலர்
 தூற்றலை இப்போது இவ்வூரார் தாமே
 செய்கின்றாராதலால், இனி, தலைவனுடன் போதல்
 கூடும். அவ்விதம் போதற்கு நம் காதலரும்
 நம்மிடத்துள்ள அன்பின் மிகுதியால்
 மறுக்கமாட்டார்' என்று உடன் போதலைக்
 குறிப்பித்தாளாயிற்று. ஆதலால்,
 நாணுத்துறவுரைத்தல், அலரறிவுறுத்தல் ஆகிய
 இவ்விருபது திருக்குறள்களும் புணர்தற்கு
 நிமித்தம் கூறியவாயின.

க ள லி ய ல் மு ற் றி ற் று.

பிரிவாற்றாமை

73

க ற் பி ய ல்.

(பரி.) இனிக் கற்புப் பதினெட்டதிகாரத்தாற்

கூறுவான் ரொடங்கி, முதற்கட் பிரிவாற்றாமை
கூறுகின்றார்.

விளக்கம்:—களவியல் ஏழு
அதிகாரங்களால் கூறிய ஆசிரியர் கற்பு
என்பதை பதினெட்டு அதிகாரங்களால்
கூறுதல் தொடங்கி முதலில் பிரிவாற்றாமை
என்பதைக் கூறுகின்றனர்.

116 அதிகாரம்.

பிரிவாற்றாமை.

(பரி.) அஃதாவது வரைந்தெய்தியபின்
தலைமகன் அறம்பொருளின் பங்களின் பொருட்டுச்
சேயிடையினும் ஆயிடையினும் தலைமகனைப்
பிரிந்து செல்லும் ; செல்லுஞானு அப்பிரிவினை
அ வளாற்றாளர் தன்மை. அஃது ஈண்டுப்
பிரிவுணர்த்திய தலைமகற்குத் தோழிகூறலும்,

அவடனக்குத் தலை மகடானே அவன்குறிப்பா
 னுணர்ந்துகூறலும், பிரிவுணர்த்தியவழிக் கூற
 லும், தலைமகன் பிரிந்துழி ஆற்றுவிக்குந்
 தோழிக்குத் தலைமகன் மறத்துக் கூறலுமென
 நால்வகையாற் கூறப்படும்.

விளக்கம்:—அதாவது, விதிவழியாக
 மணந்து தலைவியை யடைந்து வாழ்கின்ற
 தலைமகன் அறத்தின் பொருட்டேனும்
 பொருளின் பொருட்டேனும், இன்பத்தின்
 பொருட்டேனும் தூர தேசங்களுக்காயினும்,
 சமீபமாக உள்ள நாடுகளுக்காயினும் தலைமகளைப்
 பிரிந்து போவன். அவ்விதம் பிரிந்து
 செல்லுகின்ற காலத்து அவன் பிரிவிற்குத்
 தலைவியானவள் பொறுக்க முடியாளாய் நிற்கும்
 நிலைமை. அவ்வித நிலைமையானது
 தன்னிடத்துப் பிரிவினைக் கூறிய தலைமகனுக்குத்
 தோழி கூறுதலும், அத்தோழிக்குத் தலைமகளை
 பிரிகின்ற தலைவனது குறிப்பால் தெரிந்து
 கூறுதலும், தலைமகன் பிரிவினை அறிவித்த

காலத்துக் கூறுதலும், தலைமகன் பிரிந்த
 காலத்துத் தனக்கு ஆறுதல் சொல்லும்
 தோழிக்குத் தலைமகளானவள் அவள் ஆறுதல்
 சொற்களுக்கு மறுத்துச் சொல்லுதலும் ஆக
 நான்கு விதப்படும்.

10

74 திருக்குறள்

விளக்கம்

1151. செல்லாமை யுண்டே

லெனக்குரை மற்றநின்

வல்வரவு வாழ்வார்க் குரை.

பிரிந்து

கடிதீள் வருவலென்ற

தலைமகந்தத் தோழி

சொல்லியது.

(பரி.) இ-ள். செல்லாமை உண்டேல் எனக்கு
 உரை = நீயெம்மைப் பிரி யாமையுண்டாயின்
 அதனையெனக்குச்சொல், — மற்ற நின் வல்வரவு
 வாழ் வார்க்கு உரை = அஃதொழியப் பிரிந்துபோய்
 விரைந்து வருதல் சொல்வை யாயின் அதனை

அப்பொழுது உயிர்வாழ்வார்க்குச் சொல், எ-று.

தலைமகனையொழித்து 'எனக்கு' என்றான்,
தானவனென்னும் வேற்றுமை யின்மையின்.
அக்காலமெல்லா மாற்றியிருந்து அவ்வரவு
காணவல்லளல்லள், பிரிந்தபொழுதே இறந்துபடு
மென்பதாம். அழுங்குவித்தல் பயன். இதனைத்
தலைமகள் கூற்றாக்கி யுரைப்பாரு முளர்.

(க)

விளக்கம்:—“நீர் எம்மைப் பிரியாது
இருப்பதாயின் அதனை எனக் குச்
சொல்லக்கடவீர். அவ்விதமல்லாது பிரிந்து
சென்று விரைந்து வருவேன் என்று
சொல்லுவீராயின், அவ்வித வருதலை நீர்
வருகின்ற காலத்து உயிரோடு கூடி
இருப்போர்க்குச் சொல்லுவீராக !” என்று
தம்மைப் பிரிந்து எண்ணிய கருமத்தை
முடித்து வருவேனென்ற தலைமகனுக்குத்
தோழி சொல்லியதாக இத்திருக்குறள்
கூறுகின்ற தது. அதாவது, “தலைவனே ! நீ

பிரிந்து சென்று விரைவில் வருவாயினும்,
 உன்னைப் பிரிந்தபொழுது இறந்துபடுகின்ற
 தன்மை யுடையவளாக என் தலைவி
 இருக்கின்றாள். ஆதலால், நீ பிரிந்து உள்ள
 காலமெல்லாம் பொறுத்து இருந்து உன்
 வரவினை மறுபடியும் காண்ப தற்கு
 இல்லாதவளாய் இருக்கின்றாள்” என்று
 தலைவிக்கு உண்டாகும் பிரிவாற்றாமையைக்
 கூறினளாயிற்று.

1152. இன்க ணுடைத்தவர் பார்வல்
 பிரிவஞ்சும்

புன்க ணுடைத்தாற் புணர்வு.

பரிவு தலைமகன்தறிப்பானறிந்த

தலைமகள்

தொழிக்குச் சொல்லியது.

(பரி.) இ-ள் . அவர் பார்வல் இன்கண்

உடைத்து = தழையுங்கண்ணியுங்

கொண்டு

பின்னின்றொன்று

அவர்நோக்குமாத்திரமும் புணர்ச்சிசூழித்தமை யான்

நமக்கின்பமுடைத்தாயிருக்கும்,

—புணர்வு

பிரிவஞ்சும் புன்கண் உடை பிரிவாற்றாமை

75

த்து = இன்று அப்புணர்ச்சிதான் நிகழாநிற்கவும்
அது பிரிவொன்றஞ்சு மச்சத்தினையுடைத்தாயிற்று,
அவரன்பினிலைமையிது. ஏ-று.

பார்வலென்றதொற் புணர்ச்சிபெருத
பின்னினைக்காலம் பெறப்பட்டது. புன்கணென்னுங்
காரணப்பெயர் காரியத்தின்மேலாயிற்று.

அவ்வச்சத்தினையுடைத்தாதலாவது *‘முள்ளுறழ்
முளையெயிற் றமிழ்தூறுந் தீநீரைக்— கள்ளினு
மகிழ்செய்யு மெனவுரைத்து
மமையாரென்—ஒள்ளிழை திருத்தும்’*
பண்டையிற் சிறப்பால் அவன்
பிரிதற்குறிப்புக்காட்டி அச்சஞ்செய்த லுடைமை.
அழுங்குவித்தல் பயன்.

(உ)

விளக்கம்:—‘கையில் தழையினையும்

மாலையினையும் கொண்டு சின் சின்ற அவர்
பார்வை யொன்றமே புணர்ச்சி
யின்பத்தைக் குறித்தமையால் நமக்கு
இன்பத்தைத் தருவதாய் இருந்தது இன்றோ,
அம்மெய்யுறு புணர்ச்சியைப் பெற்றும் அது
நிகழ்ந்து கொண்டு இருந்தும் குறிப்பால்
உணர்ந்த உள்ளப்புணர்ச்சியைப் போல்
செயலால் நிகழும் இம் மெய்யுறு
புணர்ச்சியானது இன்பத்தைத் தாராது
அச்சத்தைத் தருவதாயுள்ளது. ஆதலால்
அவர் அன்பின் நிலைமை இதுவாக்கும்” என்று
பிரிவினைத் தலைமகன் குறிப்பால் அறிந்த
தலைமகளானவள் தோழிக்குக் கூறியதாக
இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது,
முதலில் தலைவர் பார்த்த காலத்து
உண்டாகிய பார்வை யானது அவர் உள்ள
ப்புணர்ச்சியைக் குறிப்பித்தவுடன் அக் குறிப்
பினால் எவ்வித பெரியதோர் இன்பத்தை
அடைந்தனனோ அதற்கு மாறாக அவரை

அடைந்து புணர்ந்துகொண்டுள்ள இக்காலத்து
 அவர் பிரிவின் குறிப்பினால் அச்சத்தை அடைய
 வேண்டியதாயிற்று என்று தன் ஆற்றாமையைக்
 கூறியதாயிற்று.

1153. அரிதரோ தேற்ற
 மறிவுடையார் கண்ணும்
 பிரிவோ ரிடத்துண்மை யான்.

இதுவுமது.

(பரி.) இ-ள். அறிவு உடையார்
 கண்ணும் = பிரியேனென்ற தஞ்சொல்லும்
 நம்பிரிவாற்றாமையும் அறிதலுடையராய
 காதலர்கண்ணும், — ஓரிடத்துப் பிரிவு உண்மையான்
 = ஓரோவழிப் பிரிவு நிகழ்தலான், — தேற்றம்
 அரிது = அவர் சொல்லும் தலையளியும்பற்றி
 நம்மாட்டன்புடையரெனத் தேறுந்தேற்றம்
 அரிதாயிருந்தது. எ-று.

விளக்கம்

அரோ-அசைநிலை.

உம்மை-உயர்வுசிறப்பின்கண் வந்தது. (ங)

விளக்கம்:—“பிரிய மாட்டேன் என்று கூறிய தம்முடைய சொல் வினையும் பிரிவதால் நமக்கு உண்டாகும் ஆற்றாமையும் அறிந்து உள்ளவ ராகிய நம் காதலரிடத்தும் ஒரு காலத்துப் பிரிந்து செல்லுதல் என் னும் குறிப்பு உண்டாகுமாயின், இனி அவர் கூறுகின்ற அன்புடைமை யைப்பற்றி நினைந்து நம்மிடத்து அவர் அன்புடையவர் என்று துணி வது அருமையாகும்” என்று தோழிக்குத் தலைவி கூறியதாக இத்திருக் குறள் கூறுகின்றது. அதாவது, ‘ தோழியே! நம் தலைவர் நம்மைக் கூடிய காலத்து நம்மைவிட்டுப் பிரியேன் என்று சொல்லிய சொல்லினையும் நம்மை விட்டுப் பிரிந்தால் நமக்கு உண்டாகும்

ஆற்றாமையையும் அறிந்து இருந்தும் பிரிதல்
 குறிப்பினை உணர்த்துவாராயின், அவர் மற்றோர்
 முறைவந்து கூடி எமக்கு இன்பத்தை
 உண்டுபண்ணும் அன்பினையுடையார் என்பது
 கூடாததாகும்” என்று கூறினாராயிற்று. 1154.
 அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற்
 றெளித்தசொற்
 தேறியார்க் குண்டோ தவறு.

இதுவுமது.

(பரி.) இ-ள். அளித்து அஞ்சல் என்றவர்
 நீப்பின் = எதிர்ப்பட்டனான் தே தலையளிசெய்து
 ங்ன்னிற்பிரியேன் அஞ்சலென்றவர்தாமே பின்
 பிரிவராயின்,—தெளித்தசொல் தேறியார்க்குத்
 தவறுஉண்டோ = அவர்க்கன்றி அவர்
 தெளிவித்தசொல்லை மெய்யெனத் தெளிந்தார்க்குக்
 குற்றமுண்டோ! எ-று.

தேறியாரென்பது தன்னைப் பிறர்போற்

கூறல். சொல்லுஞ் செயலு மொவ்வாமைக்குற்றம்
அவர்க்கெய்தும்,
அஃதெய்தாவகையழுங்குவியென்பது கருத்து.
(ச)

விளக்கம்:—“நம்மை எதிர்ப்பட்ட அன்று
நமக்கு இன்பத்தைத் தந்து ‘உன்னை விட்டுப்
பிரியேன், நீ அஞ்சுதல் வேண்டாம்’ என்று
கூறிய அத்தலைவரே இன்று பிரிவாராயின்,
அவருக்கல்லாமல் அவர் கூறிய சொற்களை
உண்மையென்று நம்பியவர்களுக்கு ஏதேனும்
குற்றம் உண்டாகுமோ” என்று தலைவி
தோழிக்குக் கூறியதாக இத்திருக் குறள்
கூறுகின்றது. அதாவது, “தோழியே!
நம்மைவிட்டுப் பிரிந்து போகும் குற்றம்
அவரையே சாரும். ஏனெனில்?
நம்மைக்கூடியகாலத்து நம்மைப் பிரியேனென்று
சொல்லிய சொல்லும், நம்மைப் பிரிந்து செல்
தவற்கு இப்போது நிகழும் செயலும் ஒன்றற்கு

உள்ளதால், எக்காலத்தும் ஒரு நிலையாக உள்ள நம்மிடத்து யாதொரு குற்றமும் வந்து சாருவதற்கில்லை. ஆதலால், சொல்லிய வண்ணம் செய் யாத குற்றத்தை நம் தலைவர் அடையாதவிதமாக அவர் பிரிந்து செல்லு தலைத் தடுப்பாயாக என்று கூறியதாயிற்று.

1155. ஒம்பி அமைந்தார்

பிரிவோம்பன் மற்றவர்

நீங்கி அரிதாற் புணர்வு.

இதுவுமது.

(பரி.) இ-ள். ஒம்பின் அமைந்தார் பிரிவு ஒம்பல் = என்னுயிரைச் செல். லாமற்காத்தியாயின், அதனையாளுதற்கமைந்த ாருடைய செலவினை அழுங் குவிப்பாயாக; —மற்று அவர் நீங்கிற் புணர்வு அரிது = அழுங்குவிப்பாரின்றி அவர்செல்வராயின் அ வராலாள்ப்பட்டவுயிருஞ் செல்லும், சென்றூற்

பின்ன உரைக்கூடுதல் எனக்கரிதாம். எ-று.

ஆளுதற்கமைதல் = இறைவராதற்குத்
தெய்வத்தா லேற்புடையராதல்.
மற்று-வினைமாற்றின்கண் வந்தது.

(6)

விளக்கம்:—என்னுயிர் போகாது
அதனைக்காக்க விரும்புவாயா யின் அவ்வுயிரை
ஆள்வதற்குத் தலைவராய் வந்தவருடைய
பிரிந்து செல்லுதலைத் தடுப்பாயாக! அவ்விதம்
தடுப்பாரில்லாமல் அவர் பிரிந்து போவாராயின்,
அவரால் ஆளப்பட்ட உயிரும் போய்விடும்.
அவ்விதம் போய்விடுமாயின்,
திரும்பிவருபவராகிய அவரைக் கூடுதல்
எனக்கு உண்டாகாது” என்று தலைவி
தோழிக்குக் கூறியதாக இத்திருக்குறள்
கூறுகின்றது. அதாவது, தெய்வத்தால்
எனக்குத் தலைவராக வாய்க்கப் பெற்ற காதலர்
பிரிந்து செல்லாவண்ணம் காப்பையாயின்,

என்னுயி ரைக் காக்கும் உயிர்த்தோழி
என்னும் பெயருக்கு உரியவளாவை என்று
தலைவன் பிரிவால் தனக்கு உண்டாகும்
ஆற்றாமையைக் கூறினா ளாயிற்று.

1156. பிரிவுரைக்கும் வன்கண்ண
ராயி னரிதவர்

நல்குவ ரென்னு நசை.

தலைமகன் பிரிவுணர்த்தியவாறு

வந்துசொல்லிய

தொழ்க்துச் சொல்லியது.

(பரி.) இ-ன். அவர் பிரிவு உரைக்கும்
வன்கண்ணராயின் = நங்கவய்த் கடுமையறிந்த
தலைவர்தாமே நம்முனின்று

தம்பிரிவினையுணர்த்தும் வன் 78

திருக்குறள் விளக்கம்

கண்மையுடையராயின்,—நல்குவர் என்னும் நகை
 அரிது = அத்தன்மையார் பின்பு
 நம்மாற்றாமையறிந்துவந்து
 தலையளி செய்வரென்றிருக்கு மாசை விடப் படும்.
 ஈ-று.

அருமை = பயன்படுதவில்லாமை.
 கூடியிருந்தே அன்பின்றிப் பிரி வெண்ணுதலும்
 உணர்த்தலும் வல்லராயினார் பிரிந்துபோய்
 அன்புடையராய் நம்மை நினைத் துவந்து நல்குதல்
 யாண்டைய தென்பதாம். அழுங்குவித்தல் பயன்.
 (சு)

விளக்கம்:—“பிரிவினால் நமக்கு
 உண்டாகும் துன்பத்தினையறிந்த தலைவரே
 நம்முன் நின்று தாம் பிரிந்து செல்லுதலை
 அறிவிக்கும் அஞ்சா நெஞ்சுடையராயின்,
 அவ்வித தன்மையுடையார் நம்மைப் பிரிந்து
 சென்றபிறகு அப்பிரிவால் நமக்கு உண்டாகும்
 ஆற்றாமையை யறிந்து திரும்பிவந்து புணர்ந்து
 இன்பத்தைத் தருவார் என்று கொள் ளும்

ஆசையை விட்டுவிடுதல் வேண்டும்" என்று
 தலைமகனது பிரிவினை அவன் அறிவித்தவிதம்
 வந்து சொல்லிய தோழிக்குத் தலைமகள் கூறிய
 தாக இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது,
 'தோழியே! நம்முடனி ருந்தே இன்பத்தை
 அனுபவித்து வருகின்ற தலைவர் அன்பு
 இல்லாமல் பிரிதலை எண்ணுதலும், எண்ணிய
 வண்ணம் அறிவித்தலும் உடைய ராகையினால்,
 நம்மைப் பிரிந்துபோய் நம்மீது அன்பு
 கொண்டு நம்மை நினைத்துத் திரும்பிவந்து
 நம்மைக்கூடி இன்பந்தருதல் முடி யாததாகும்.
 ஆதலால் அவர் நம்மைப் பிரியாவண்ணம்
 அவரைத் தடுத்தலே பயனாகும்' என்று
 கூறினளாயிற்று.

1157. துறைவன் றறந்தமை

தூற்றுகொன் முன்கை

யிறையிறவா நின்ற வளை.

இதுவுமது.

(பரி.) இ-ள். துறைவன் துறந்தமை

= துறைவன் என்னைப் பிரிய
 ஆற்றமையை — முன்கையிறை இறவாநின்ற வளை
 ஆற்றுகொல் = அவனு ணர்த்தாமற் றுமேயுணர்ந்து
 என்முன்கையினிறையினின்றும் கழலாநின்ற
 வளைகள் எனக்கறிவியாவோ,
 அவனுணர்த்தவுணர்ந்துவந்து நீ யறிவித்தல்
 வேண்டாமோ! ஏ-று.

முன்னேநிகழ்ந்தமையின் 'துறந்தமை'
 என்றும், கேட்டதுணையான் மெலிந்து
 ஆற்றாமையின் 'இறவாநின்ற' என்றும் கூறினான்.
 அமுங்கு வித்து வந்து கூறற்பாலையல்லையாய் நியும்
 இவ்வளைகள் செய்தனவே செய்தாயெனப் புணந்து
 கூறியவாறு.

(எ) பிரிவாற்றாமை 79

விளக்கம்:—“துறைவனாகிய நம் தலைவன்
 என்னைப் பிரிய எண்ணி யதை அவன்
 அறிவிக்காமலே தாமே அறிந்து என்
 முன்கையி னின்றும் கழன்றனவாகிய
 என்னுடைய வளையல்கள் எனக்கு

அறிவியாவோ? அவன் உணர்த்த நீ அதனை
 அறிந்துவந்து எனக்கு அறி வித்தல்
 வேண்டுமோ?" என்று பிரிவினை உணர்த்திய
 கோழிக்குத் தலை மகள் கூறினாள் என்று
 இத்திருக்குறள் கூறுகின்றது . அதாவது,
 "தோழியே ! என் தலைவன் பிரிகின்ற
 தன்மையை அறிந்து அக் காலத்தேயே நான்
 ஆற்றாது தேகம் மெலிந்தமையால் அதைப்
 பிறர் அறியும் வண்ணம் நான் அணிந்த
 வளையல்களே என் கையை விட்டு நீங்கின
 எனின், நீ அப் பிரிவினை அறிந்து வந்து
 எனக்குக் கூறுதல் தகுதியாகுமோ ?
 ஆதலால், நீ அவனைச் செல் லாவண்ணம்
 தடுத்து அதனால் உண்டாகும் நன்மையினை
 எனக்குக் கூறுது எனக்கென்று அணிந்த
 இவ்வளையல்கள் மெலிந்த காலத்து என்னை
 விட்டுப் பிரிந்தனபோல் நீயும் துன்பக்காலத்து
 உதவுகின்றாயில்லை என்று கோபித்துக்
 கூறியதாயிற்று.

1158. இன்னு தினனில் லூர் வாழ்த
லதனினு

மின்னு தினியார்ப் பிரிவு.

இதுவுமது.

(பரி.) இ-ள். இனன் இல் ஊர் வாழ்தல்
இன்னுது = மகளிர்க்குத் தங் குறிப்பறியுந்
தோழியரில்லாத வேற்றாரின்கண்
வாழ்தலின்னது; —இனி யார்ப்பிரிவு அதனினும்
இன்னுது = அதன்மேலுந் தங் காதலரைப்பிரிதல்
அதனினுமின்னுது. எ-று.

தலைவன் செலவினையழுங்குவித்து வாராது
உடன்பட்டுவந்தமைபற் றிப் புலக்கின்றானாகலின்,
'இனனில்லூர்' என்றான். உலகியல் கூறுவான்
போன்று தனக்கவ்விரண்டு மின்மை கூறியவாறு.

(அ)

விளக்கம்

:—“பெண்களுக்குத்

தம்முடைய

குறிப்பையறிகின்ற

தோழியர்களில்லாத

வேற்றாரில்

வாழ்வது

துன்பமாகும். அதற்கு மேலும் தன் காதலரைப்
 பிரிந்து இருத்தல் மிகுதியும் துன்பமாகும்
 என்று தலைவி தோழிக்குக் கூறியதாக
 இத்திருக்குறள் கூறுகின்றது . அதாவது,
 தலைவன் பிரிந்து போதலைப் போக வொட்டாது
 தடுக்காது அவன் போதற்கு உடன்பட்டு வந்த
 தோழியை நோக்கி கூறுகின்றா , ளாதலால்,
 குறிப்பறியாத தோழியர் இருப்பதினால்
 இன்பத்தை அடை 80

திருக்குறள் விளக்கம்

வதற்கு இல்லாமல் துன்பத்தை
 அடையவேண்டி உள்ளது. அது வன்றியும்,
 அன்புடைமை கருதாது பிரிந்து போகின்ற
 காதலரைப் பிரிந்திருப்பது மிகுதியும்
 துன்பத்தைத் தருவதாக உள்ளது என்று
 பிரிவால் தனக்கு உண்டாகும் ஆற்றாமையைக்

சூறியதாயிற்று.

1159. தொடிற்சுடி னல்லது
காமநோய் போல

விடிற்சுட லாற்றுமோ தீ.

காமந் தீயேபோன்று தானின்றுவிடத்தைச்
சுடுமொகலான்

நீயாற்றல்வேண்டுமென்ற தொழுக்துச்
சொல்லியது.

(பரி.) இ-ள். தீத்தொடிற் சுடிற் சுடலல்லது
= தீத் தன்னைத்தொட் டாற் சுடுமாயிற்
சுடுதலல்லது — காமநோய்போல விடிற்சுடல்
ஆற்றுமோ = காமமாயி நோய்போலத்
தன்னையகன்றாற் றப்பாதுசுடுதலை வற்றே, மாட்
டாது .எ-று.

சுடுமாயினென்பது மந்திராமருந்துகனாற்
தம்பிக்கப்படாதாயி னென்ற வாறு.
காமத்திற்கதுவுமில்லையென்பான் வானா 'சுடல்'
என்றான். அகறல் = நுகராமை. சுடலென்பது
முன்னுங் கூட்டப்பட்டது. தீயினுங்கொடியதனை

(க)

விளக்கம் :—“தீயானது ஒருவன் தன்னைத் தொட்டால் சுடுவ தல்லது காமமென்னும் நோய்போல் தன்னை விட்டு நீங்கியவரைத் தப்பாது சுடும் தன்மையுடையதோ ? இல்லை” என்று காம மாணது தீப்போல் தானிருந்த இடத்தைச் சுடுமாதலால் நீ பொறுத்துக் கொண்டு இருத்தல் வேண்டும் என்று கூறிய தோழிக்குத் தலைவி கூறிய தாக் இத்திருக்குறள் கூறுகின்றது. அது என்னையோ வெனின் ? பிரிவுக்கு ஆற்றாது வருந்துகின்ற தலைவியைப் பார்த்துத் தோழியான வள் “தீத் தானிருந்த இடத்தைச் சுடுவதுபோல் காமம் கொண்டாரைச் சுட்டு எரிக்கும். ஆதலால் இந்நோய் கொள்ளாது பொறுத்து இருத் தல் வேண்டும்” என்னலும்,

அது கேட்ட தலைவி, தோழியே ! தீச் சடு கின்ற
தன்மை யுடையதாயினும் மந்திரத்தாலும்,
மருந்துகளாலும் சூட வொட்டாது தடுத்து
உயிரைக் காத்துக் கொள்ளல் கூடும். அவ்
விதம் மந்திரம் மருந்துகளால் தடுக்கக்கூடாத
தீயினும் கொடிய காமத் தீயினைப்
பொறுத்துக்கொண்டு உயிர் வாழ்வது
எவ்விதம்? என்று கூறினா யிற்று.

பிரிவாற்றாமை

81

1160. அரிதாற்றி யல்லவேய் நீக்கிப்
பிரிவாற்றிப்

பின்னிருந்து வாழ்வார் பலர்.

தலைவியர்பலரும் பிரிவாற்றியிருப்பர் அது
நீ செய்கின்றிலை

யென்ற தோழிக்குச் சொல்லியது.

(பரி.) இ-ள்.

நீசொல்லுகின்றதொக்கும், — அரிது ஆற்றி
 அல்லலோய் நீக்கி = பிரிவுணர்த்தியவழி
 அதற்குடம்பட்டுப் பிரியுங்கால் நிகழும் அல்லலோ
 யினையு நீக்கி, — பிரிவு ஆற்றிப் பின் இருந்து
 வாழ்வார் பலர் = பிரிந்தால் அப் பிரிவுதன்னையு
 மாற்றிப் பின்னுமிருந்து உயர்வாமுகளிர்
 உலகத்துப் பலர்.

பண்டையிற்சிறப்பத்
 தலையளிபெற்றின்புறுகின்ற வெல்லைக்கண்ணே
 அஃதிழந்து துன்புறுதற்குடம்படுதல்
 அரியதொன்றாக வின் அரியதனைச்செய் தென்றும்,
 செல்லுத்தேயத்து அவர்க்கியாது நிகழுமென்றும்
 உருந்த னையும் யாமாற்றியிருக்குமாறென்னென்றும்
 அவ்வாவுதான் எஞ்ஞான்று வந்தெய்து மென்றும்
 இவ்வாற்றானிகழுங் கவலை மனத்துநீங்காதாகலான்
 ' அல்லலோய் நீக்கி ' என்றும், பிரிந்தால்
 வருந்துணையும் அகத்து நிகழுங் காமவேதனையும்
 புறத்து யாழிசை, மதிசை
 தென்றலென்றிவைமுதலாக வந்து அதனை வளர்ப்ப

பீனவும் ஆற்றலரியவாகலிற் ' பிரிவாற்றி '

 என்றும், தங்காதலரை யின்றி யமையா மகளிருள்

 இவையெல்லாம் பொறுத்துப் பின்னுமிருந்து

 உயர்வாழ் வார் ஒருவரும்ல்லையென்பது

 குறிப்பாற்றேன்றப் ' பின்னிருந்து வாழ்வார் பலர் '

 என்றுங் கூறினான். அரிதென்பது

 வினைக்குறிப்பப்பெயர். பிரிவின் க

 ணிகழ்வனவற்றைப் பிரிவென்றான். செய்து, நீக்கி,

 ஆற்றியென்பன ஓசை வகையான்

 அவ்வவற்றதருமையுணர் நின்றன. சிறப்புமமை

 விகாரத்தாற் றொக்கது. யானுமிறந்து

 படுவென்பது கருத்து. (ய)

விளக்கம் :—“தோழியே ! நீ

 சொல்லுகின்றது பொருந்தும். தலை வன் பி

 ரிந்துடே ராதலை உணர்த்திய காலத்து

 அப்பிரிவிற்கு உடன்பட் டிப் பின்னர்ப்

 பிரிந்துபோகு மிடத்து உண்டாகும்

 துன்பமாகிய நோயி னையும் நீக்கி, அப்பிரிந்ததால்

 உண்டாகிய பொறுக்க முடியாமையையும்

பொறுத்து, அதன் பின்னரும்
 இவ்வுலகத்து இருந்து உயிரோடு வாழும்
 பெண்கள் பலருண்டு ” என்று தலைவா
 பிரிந்த காலத்துத் தலைவியர் பிரிவு
 ஆற்றியிருப்பார். நீயோ அது செய்கின்றிலை
 என்று கூறிய தோழிக்குத் தலைவி கூறியதாக
 இத்திருக்குறள் கூறுகின்றது . அதாவது,
 தலைவர் பிரிந்தால் தலைவியர் பொறுத்து
 இருப்பார் என்று நீ கூறுவது மிகுதியும்
 பொருத்தமன்றோ !¹⁰ காட்சியளவையாகத்
 தலைவனைக் கண்டகாலத்து அவன் காட்டிய
 அன்பைக் காட்டிலும்

11

விளக்கம்

திருக்குறள்

அவன் உடனிருந்து மகிழ்கின்ற காலத்து
 அவன் காட்டும் அன்பு மிகப்பெரியது ஆதலால்
 அவ்வித அன்பினை இழந்து இருப்பது எவ்
 விதமென்றும், அவ்வாறு இருக்கினும் அவன்

செல்லுகின்ற தேயத்து அவனுக்கு யாது
 உண்டாகுமோ என்று மனத்துள் நீங்காத
 கவலையும் இருக்குமாதலால் , அவன்
 திரும்பிவரும் வரையும் எவ்வாறு பொறுத்து
 இருப்பது என்றும், அதுவன்றியும் அவன்
 வரும்வரையில் மனத்தில் உண்டாகும்
 காமவேதனையும் வெளியில் காணப்படுகின்ற
 சந்திரன், தென்றற்காற்று, வீணையோசை ஆகிய
 இவைகள் அக்காம வேதனையை
 வளர்ப்பனவுமாய் இருக்குமாதலால்,
 இவற்றையெல்லாம் நீக்கிப் பொறுத்து
 இருத்தல் எவராலும் முடியாத தென்றும்,
 இப்பிரிவி னால் யானும் இறந்து படுவதே
 உண்மையாகும் என்றும் தனக்குண்டா கிய
 பிரிவாற்றாமையைத் தோழியிடத்துக்
 கூறினளாயிற்று.

படர்மெலிந்திரங்கல்.

(பரி.) அது படரான்மெலிந்திரங்கலென
விரியும். அஃதாவது பிரிவாற் றுளாய தலைமகள்
தானுறுகின்ற துன்பத்தினை எப்பொழுதும்
நினைத்தலின் அந்நினைவான் மெலிந்திரங்குதல்
அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும்.

விளக்கம் :—அதாவது, துன்பத்தால்
மெலிந்து தன் ஆற் றுமையை வாய்விட்டுக்
கூறல் என்பதாகும். அது என்னையோவெனின்?
தலைவன் தன்னைப் பிரிந்து சென்றமையைப்
பொறுத்தற்கு ஆகாது, தலைமகளானவள் தான்
அடைகின்ற துன்பத்தினை எக்காலத்தும்
நினைக்கின்றாளாதலின், அந்நினைவின் மிகுதியால்
தேகம்மெலிந்து, தன் துன்பத்திற்காக வருந்திக்
கூறுதல். பிரிவாற்றாமைக்குப்பிறகு, இப்படர்
மெலிந்திரங்கல் நேருகின்றதாதலால்

இவ்வதிகாரம் இங்கு வைக்கப்பட்ட தாயிற்று.

1161. மறைப்பேன்மன் யானிஃதோ

நோயை யிறைப்

ஊற்றுநீர் போல மிகும்.

[பவர்க் . ஊமநோயை வேளிப்படுத்தல்

நின்றனுக்கோதென்ற

தொழ்க்தக் கோலியது.

(பரி.) இ - ன். நோயை யான்

மறைப்பேன் = இந்நோயைப் பிறாறின அணி யான்

மறைபாடின்றேன்; - இஃதோ இறைப்பவர்க்கு

ஊற்றுநீர்போல படர்மெலிந்திரங்கல்

83

மிகும் = நிற்பவும், இஃது அந்நாண்வரை நில்லாது

நீர் வேண்டிமென்றிறைப் பவர்க்கு ஊற்று

நீர்மிகுமாறுபோன் மிகாநின்றது. எ - று.

அம்மறைத்தலாற் பயனென்னென்பதுபட

நின்றமையின், மன் ஒழியி சைக்கண்

வந்தது. "இஃதோ

செல்வர்க்கொத்தனென்யான்" என்புழிப்போல
 கண்டுச் சுட்டுப்பெயரீறு திரிந்து சின்றது.
 இஃதோர் நோயையென்று பாடமோதுவாரு முனர்
 ; அது பாடமன்மை யறிக. இனி அதற்கடுத்தது
 நீ செயல்வேண்டுமென்பதாம்.

(3)

விளக்கம்:—“இ ட்காம நோயினைப் பிறர்
 அறிவரென்று எண்ணி அதற்காக
 நாணமடைந்து யான் அதனை மறைக்க
 முயல்கின்றேன். அவ் விதம் மறைத்தும்
 இந்நோயோ அந்நாண் அளவு நில்லாது
 நீரினை வேண்டுமென்று இறைப்பவர்க்கு
 ஊற்றிலிருந்து வரும் நீராணது மிகு வதுபோல்
 மிகுந்து சின்றது” என்று, காமநோயினை
 உனக்கு உண்டெ ன்று வெளியார் அறியும்படிச்
 செய்தல் உனக்கியல்பாக உள்ள நாண் என்னும்
 தன்மைக்கு ஏற்றதாகாது என்று கூறிய
 தோழிக்குத் தலைவி கூறினதாக இத்திருக்குறள்

கூறகின்றது. அதாவது, நாணமுடையார் காம
 நோயினை அயலவர் அறியும்படி மெலிதல்
 கூடாது என்று தோழி கூறுதலும்,
 தலைவியானவள் அவளை நோக்கி “ஓ தோழியே!
 நாண் என்னும் மறைப்பால் காமமென்னும்
 துன்பத்தினை நான் எவ்வளவு மறைக்க
 முயன்றாலும் ஊற்றுநீர் எவ்வாறு
 இறைக்குந்தோறும், இறைக் குந்தோறும்
 அதிகமாகச் சுரக்கின்றதோ அதுபோல் மறைக்க
 முயலுந் தோறும் முயலுந்தோறும் அது
 அதிகமாகா நின்றது. ஆதலால் நான்
 மறைத்தலால் யாதொரு பயனும் உ
 ண்டாகவில்லை. இனி, நீயே இக்காம நோய்
 தோன்றாமெக்குச் செய்ய வேண்டியது
 செய்ய வேண்டும்” என்று கூறினாளாயிற்று.

1162. கடித்தலு மாற்றேணிந்
 நோயைநோய் செய்தார்க்

சூரைத்தலு நாணுத் தரும்.

சுண்டையாரறியாமன்

மறைத்தல்

சுண்டையாரறியத்

தூதுவிடுதலென்னு

மீரண்டனுள்

ஒன்றுசெயல்

வேண்டுமென்ற்தோழிக்குச்

சொல்லியது.

(பீ.) இ- ன். இந்நோயைச் காத்தலும்
ஆற்றேன் = இந்நோயை சுண் டையாசறியாமன்
மறைத்தலும். வல்வேனுகின்றிலேன்;—நோய்

செய்தார்க்கு 84

திருக்குறள்

விளக்கம்

உரைத்தலும் நாணுத் தரும் = ஆகாக்கால்,
நோய்செய்தவர்க்குரைக்க வெளிள், அதுவும்
எனக்கு நாணினைத்தாராநின்றது, இனி
யென்செய்கோ ! எ - று.

ஒருகாலக் கொருகான் மிகுதவிற்
 காத்தலுமாற்றேன் ' என்றும், சே யிடைச்
 சென்றவர்க்கு இ துசொல்லித் தூதுவிட்டால்
 இன்னுமிருந்தே

னென்பது பயக்குமென்னுங்கருத்தால் 'நாணுத்
 தரும்' என்றுங் கூறினார்.

விளக்க ம்:—“இக்காமநோயினை இங்கு
 உள்ளவர் அறியா விதமாக மறைப்பதற்கும் யான்
 வல்லவள் ஆக இருக்கவில்லை. அவ்வித வல்
 லமை இல்லாமையுடன் இந்நோயினை
 உண்டுபண்ணிய தலைவருக்குச்

சொல்லவேண்டுமெனில், அதுவும் எனக்கு
 நாணத்தினை உண்டாக்கு கின்றது . ஆதலால்,
 இனி என் செய்வேன்?” என்று இவ்விடத்து
 உள்ளவர்கள் அறியாவண்ணம் மறைத்தலோ
 அன்றி அவ்விடத்து உள்ள தலைவர் அறியத்

தூது விடுதலோ ஆகிய இரண்டினுள்
 ஒன்றினைச் செய்து நீ ஆற்றல் வேண்டுமென்ற
 தோழிக்குத் தலைவி கூறியதாக இத் திருக்குறள்
 கூறுகின்றது. அதாவது, “காமநேஃபானது
 ஒரு காலேக்கு ஒரு காலே அதிகமாக மிகுதலால்
 அதை மறைப்பதற்கும் என்னால் முடியவில்லை.
 விட்டுப் பிரிந்து நெடுந்தூரத்தில் சென்று
 உள்ள தலைவர்க்குத் தூது விடுவோ என்னில்,
 தூது கண்ட தலைவர் இவள், ‘விட்டுப் பிரி
 யேன், பிரிந்தால் இறப்பேன்’ என்று
 கூறியவள் பிரிந்து இத்துணை நாள்களாயும்
 இன்னும் பிழைத்திருக்கின்றாளன்றோ என்று
 கருதி என் அன்புடைமையைக் குறைவாகக்
 கருதுவார் என்ற நாணத்தால் தூது
 விடுவதற்கும் என்னால் முடியவில்லை’ என்று
 கூறினாளாயிற்று.

1 163. காமமு நாணு முயிர்காவாத்

தூங்குமென்

வேலை வுடம்பி னகத்து.

இதுவுமது.

(பரி.) இ.ள். காமமும்

நானும் = காமநோயும் அதனைச் செய்தவர்க்கு
உரைக்கவொல்லாத நானும் — கோலை என்
உடம்பின் அகத்து = தம்மைப் பொருத்
என்னுடம்பின்கண்ணே — உயிர் காவாத்தாங்கும் =
உயிர்காத்தன் டாக அதனிருதலையினுந்
தங்காநின்றன. எ.று.

பொருமை = மெலிவாயது.

தூங்குமென்பது, ஒன்றினொன்று மிகாது இரண்டும்
ஒத்தரேவென்பது தோன்ற நின்றது.
தூதுவிடவும் ஒழியவும் பண்ணுவனவாய
காமநான்கள் தம்முனொத்து
உயிரினை யிறுவியாநின்றன,
யூன் அவற்றனொன்றின் கணிற்சமாட்டாமையின் இஃதிற்தேவிடுமென்பதாம்

விளக்கம்:—“காம நோயும்

“அந்நோயினைச் செய்தவருக்குச் சொல்ல
முடியாத நாணமும் ஆகிய இரண்டும்
அவற்றைப் பொறுக்க முடியாத
என்னுடம்பினிடத்தே காவடித்
தண்டுபோன்று ள்ள என் னுயிரின்
இருமுனையிலும் நிலைத்திருக்கின்றன ”
என்று தலைவி தோழிக்குச் சொல்லியதாக
இத்திரு ங்குற ள் கூறுகின்றது. அதாவது,
“காவடித் தாங்கிச் செல்லும் தண்டு ஒன்று
தன்னுடைய இரண்டு முனைகளிலும் யாட்டித்
தொங்குகின்ற ஒத்த அளவினையுடைய
பாரங்களைத் தாங்கிச் செல்வதுபோல் என்
உடம்பினிடத்தே உள்ள உயிரானது காவடித்
தண்டுபோலிருந்து ‘ஒரு பக்கத்து இழுக்கும்
காமநோயாகிய பாரத்தினாலும் அக் காமத்தைத்

தலைவனுக்குத் தூதுவிட்டு அறிவிக்கக் கூடாது
 தடுக்கும் நாணமென்னும் பாரத்தினாலும்
 இழுக்கப்பட்டு நடுவில் மிகுந்த பாரத்தால்
 உடைந்து போவதாகும். இனி உயிர்பிழைத்து
 இருத்தற்கு யாதும் வழியில்லை' என்று
 கூறினாயிற்று.

1164. காமக் கடன்மன்னு முண்டே
 யதுநீந்து

• மேமப் புணைமன்னு மில்.

தலைவர் காமக்கடற்படார், படினும்
 அதனை ஏற்றபுணையா
 வீந்திக் கடப்பரென்ற தோழ்க்துச்
 சொல்லியது.

(பி.) இ-ள். உண்டு

காமக்கடலே = யாவர்க்கும் உளவாய்வருகின்ற
 இவ்விரண்டனுள்ளும் எனக்குண்டாகின்றது
 காமக்கடலே; — அது நீந்தும் ஏமப்புணை
 இல் = அதனை நீந்தும் அரணாகிய புணையில்லை. ஏ-று.

இருவழியும் மன்னும் உம்மும் அசை சீலை.
தூதுவிட்டு இதற்குப் புனை யாதற்பாலையாயநீயும்
ஆயிற்றிலையென்பது கருத்து.

(ச)

விளக்கம்:—“யாவருக்கும் இருப்பனவாய்
உள்ள இவ்விரண்டனுள் ளும் எனக்கு
இருப்பது காமமாகிய கடலொன்றேயாம்.
அக்கடலை நீர் திக் கரையேறும் அரணாகிய
தெப்பமானது எனக்கு இல்லை” என்று
தலைவியரானவர் காமமாகிய கடலில் வீழார்.
ஒரு கால் வீழினும் அக் காமக் கடலை அதற்குத்
தகுதியாகிய தெப்பமொன்றைக் கொண்டு நீர்
திக் கரையேறவர் என்ற தோழிக்குத் தலைவி
கூறியதாக இத்திருக் குறள் கூறுகின்றது.
அதாவது காமக் கடலைக் கட்டப்பதற்கு ஏற்ற
தெப்பாமாயிருப்பது தலைவனுக்குத் தூது
விடுதல் ஒன்றேயாம். எனக்கோ தூதுவிடுதற்கு
உற்ற துணையில்லை. துணையாகிய நீயும் அக்

கடலை நீந்துவதற்குத் தெப்பமாக ஆகவில்லை.

ஆதலால் இக்காமக் கோ

திருக்குறள் விளக்கம்

கடலை யான் கடந்து உயிர் வாழ்வது முடியாத
காரியம் என்று கூறினா

ளாயிற்று.

1165. துப்பி னெவனாவர் மற்கொ
றுயர்வரவு

நட்பினு ளாற்று பவர்.

தூதுவிடாமே நேக்கித் தோழியோடு

புலந்து சொல்லியது.

(பி.) இ-ள். நட்பினுள் துயர்வரவு

ஆற்றுவவர்-இன்பஞ்செய்தற்குரிய நட்பின் கண்ணே

துன்பவரவினைச் செய்யவல்லவர்—துப்பின்

எவனாவர் கொல் = துன்பஞ்செய்தற்குரிய

பகைமைக்கண் என்செய்வர்கொல்லோ!

துப்புப் பகையுமாதல் * “ துப்பெதிர்ச்

தோர்க்கே யுள்ளாச் சேய் மைய — னட்பெதிர்க்
 தோர்க்கே யங்கை யண்மையன்” என்பதனானு
 மறிக. அப்பகைமை ஈண்டுக்கானுமையின்
 அவர்செய்வதுமறியப் பெற்றிலேமென் பதுபட
 நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது.
 துயர்வருதலை விலக்க வாயிருக்க
 அதுசெய்கின்றிலையெனப் புலக்கின்றமையின்,
 துயர்வரவு செய்தா னாக்கியும் பிறனாக்கியும்
 கூறினான். (இ)

விளக்கம்:—“ நம்மிடத்து நட்பார்க்கு
 ஆண்பத்தையே செய்ய வேண்டிய நட்பினை
 யுடையவரே துண்பத்தைச் செய்ய
 வல்லமையுடை யவரா யிருப்பாராயின், அவ்வித
 நட்பினர் துண்பத்தையே செய்து தம்
 பகைமையைக் காட்டவேண்டிய
 பகைவராவாரென்னில், அக்காலத்து அவர் எது
 செய்து நிற்பரோ” என்று தூது
 விடாமையைப் பார்த்து தன் தோழியோடு
 கோபித்துச் சொல்லினொன்று

இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது
 தோழியே! நீ எனது உயிர்த்தோழியாக இருந்
 தும் தலைவனுக்கு ஓர் தூதினை விட்டு எனக்கு
 உள்ள காமத் துன்பத் தினை நீக்குகின்றாயில்லை.
 ஆதலால் தோழியாகிய நீயே பகைவர் செய்யும்
 துன்பவருகையைச் செய்தாய் இவ்விதமாயின்
 வேறு எவர்தான் எனக்கு இன்பம் செய்ய
 வல்லவர் என்று தோழியை நட்பிற்
 பகைவளைப்போ லாக்கி, துயர்செய்தாளாக்கி,
 வேறொருத்தியாக்கிக் கூறினாளாயிற்று.

1106. இன்பங் கடன்மற்றுக் காம
 மஃதடுங்கூற்

றுன்ப மதனிற் பெரிது.

காமத்தானின்பமற்றுக்கீது அதனினுய துன்பமும்
 தோழிக்குக் கோடலியது.

வருமேன்ற

(பரி.) இ-ள். காமம் இன்பம் கடல் = காமம்
 புணர்வாலின்பஞ்செய் யுங்கால், அவ்வின்பம்
 கடல்போலப் பெரிதாம்; — மற்றஃது அடுங்கூர்

புடர்மெலிந்கிரங்கல்

87

பம் அதனிற் பெரிது = இனி அதுதானே
 பிரிவாற்றான்பஞ்செய்யுங்கால் , அத்துன்பம்
 அக்கடலினும் பெரிதாம். எ-று.

மற்று வினைமாற்றின்கண் வந்தது.
 அடுங்காலென வந்தமையின், மறு தலையெச்சம்
 வருவிக்கப்பட்டது .

பெற்றவின்பத்தோடொத்துவரின் ஆற்ற லாம்;
 இஃதனை தனவன்றென்பது கருத் து.

(க)

விளக்கம்:—“

காமமானது

புணர்ச்சியினிடத்தே

இன்பத்தைச்

செய்யுமிடத்து அவ்வின்பமானது

கடல்போலப் பெரிதாக உள்ளது

இனி அக்காமந்தானே பிரிந்த இடத்துத்

துன்பஞ் செய்யுமாயின் அத் துன்பமானது

மேற்கூறிய இன்பக்கடலைக் காட்டிலும்

பெரியதாக உள்ளது" என்று காமத்தால்

இன்பத்தை அடைந்தார்க்கு காமத்தால் துன்

பமும் வருமென்றுகூறிய தோழிக்குத் தலைவி

கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது.

அதாவது காமமுற்றார்க்கு இன்பமும்

துன்பமும் இரண் மீம் வரும். ஆதலால்

இன்பத்தை அனுபவித்ததுபோல்

துன்பத்தையும் பொறுத்துக் கொள்ளுதல்

வேண்டும் என்று தோழி கூறினா தலால்

அவளை நோக்கி இன்பமும் துன்பமும் ஒத்து

இருக்குமாயின் பொறுத் தல்கூடும். ஆயினும்

முன்னர்த் தலைவனிருந்த காலத்து அடைந்த

இன் பத்தைக் காட்டிலும் அவன்பிரிந்த

காலத்துத் துன்பமானது மிகப்பெரி யதாக

உள்ளது. அதனால் பொறுத்தல் முடியாது
என்பதாம்.

1167. காமக் கடும்புன நீந்திக்
கரைகானேன்

யாமத்தும் யானே யுளேன்.

காமக்கட ல் நிறைபுணையாக

நீத்தப்படுமென்றுட்துக்

சொல்லியது.

(பரி.) இ-ள். காமக் கடும்புனல் நீந்திக் கரை
கானேன் = காமமாகிய கடலை நீந்தாதேனல்லேன்,
நீந்தியும் அதற்குக் கரைகாண்கின்றிலேன், —
யாமத்தும் யானே
உளேன் = அக்காணுமைக்க லலந்தான்
எல்லாருந்துயிலும் அரையிருளாயிற்று,
அவ்வரையிருட்கண் ணும்
அதற்கொருதுணையின்றி
யானேயாயினேன், ஆயும் இறந்துபட்டுய்ந்து
போகாதுளேனாகாநன்றேன்
சொதொரு தீவிண்ப்பயனிருந்தவாறென். ஏ-று.

கடுமை ஈண்டு யிருதிக்கணின்றது. உம்மை
முன்னுங்கூட்டப்பட்டது. யானையானேனென்பது
நீ துணையாயிற்றிலையென்னுங் குறிப்பிற்று. (எ)

விளக்கம்:—“காமமாகிய கடலை நான்
நீந்தக்கூடாதவள் அல்லள். ஆனால் நீந்தியும்

அக்காமக் கடலுக்குக் கரைகாண்பதற்கு இல்லை.

அங் 88

திருக்குறள்

விளக்கம்

விதம் கரையைக் காணாமையால் எல்லாரும்
தூங்குகின்ற பாதி இராத் திரியினிடத்தே

அக்காமக் கடலுக்கு வேறு துணையில்லாமல்
நானே துணையாக நிற்கின்றேன். அவ்விதம்

நானே விழித்திருந்து வருந்துவ தாயினும் அவ்
வருத்தத்தினின்றும் நீங்க இறந்துபடாது

இன்னும் இருக்கின்றேன். அவ்விதம் வருந்தி
நிற்பது முன்செய்த தீவினைப் பயனேயாகும்”

என்று காமமாகிய கடலை நிறை என்னும்
புணையாலே நீந்துதல் கூடும் என்ற

தோழிக்குத் தலைவி சொல்லியதாக இத்
 திருக்குறள் கூறுகின்றது. அதாவது
 தோழியே ! காமத்துன்பமென் னும் கடலைப்
 பிறர் அறியாமல் பொறுத்துக் கொள்ளுதல்
 என்னும் நிறையாகிய தெப்பத்தைக் கொண்டு
 நீந்துதல் கூடும் என்று கூறுகின்றாய். ஆனால்?
 பாதி இரவாயும் உறங்காது வருந்தச் செய்யும்
 இக்காமக் கடலோடு நான் துன்புற்று
 நிற்கின்றேனே யன்றி என் துணைவியாகிய நீ
 எனக்கு யாதொரு உதவியையும் செய்து
 அக்காமக் கடலினின்றும் கரையேற்றினாயில்லை
 என்பதாயிற்று.

1168. மன்னுயி ரெல்லாந்
 துயிற்றியளித்திரா

வென்னல்ல தில்லை துணை.

இரவின்கொடுமைசொ ள்ல

யிரங்கியது.

(பரி.) இ-ள். இரா அளித்து = இவ்விரா

அளித்தாயிருந்தது; — மன் உயிர் எல்லாம் துயிற்றி
என்னல்லது துணை இல்லை = உலகத்து
நிலைபெறு கின்ற உயிர்களை யெல்லாம் தானே
துயிலப்பண்ணுதலான் என்னையல்லது வேறு
துணையுடைத்தாயிற்றில்லை. எ-று.

துயிற்றியெனத் திரிந்துகின்ற
வினையெச்சம் அவாய்நிலையான் வந்த
உடைத்தாதலோடு முடிந்தது .

துணையோடொன்றுகின்ற உயிர்களைல்லாம் விட்டு
இறந்துபடுமெல்லையேனாய் என்கையே
துணையாகக்கோடவின் அறி வின்றென்பதுபற்றி
அளித்தென்றான்; இகழ்ச்சிக்குறிப்பு.

(அ)

விளக்கம்: —“ இவ்விரவோ மிகுதியும்
தயவுடையதாயிருந்தது. உலகத்து
நிலைபெற்றுள்ள உயிர்களை யெல்லாம் அவை
தூங்குவதற்கு முன் தானே தூங்கச்
செய்வதாய் என்னையல்லாமல் அதற்கு வேறு

துணையிருப்பதற்கு இல்லாததாய்" என்று
 இரவினால் தனக்குண்டாகிய கொடுமையைக்
 கூறித் தலைவி வருந்தினாள் என்று
 இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது
 நாயகனைவிட்டுப் பிரிந்ததலைவி
 காமத்துள்பத்தால் தூங்காது வருந்துகின்ற
 தன்மையை உரைப்பவள் போன்று தனக்கு

படாரமெலித்திரங்கல்

39

உண்டாகிய துன்பத்தை இராப்பொழுதின் மீது
 ஏற்றி இவ்விரவானது தலைவரும்
 தலைவியருமாகிய இருவரும் ஒருவரோடு
 ஒருவர் துணை கொண்டு நிற்கின்ற அவர்களை
 பெல்லாம் விட்டு இறந்துபடுவதற்குள்
 சம்பந்தமாதவுள்ள என்னையே தனக்குத்
 துணையாகக் கொண்டு இருந்தால்

அறிவுடையது அன்று. அறிவுடையதாயின்
 துணையுடைய உயிர்களைக் காம
 இன்பத்தின் பெருட்டு விழித்திருக்கச்
 செய்து தனக்குத் துணைகொண்டு இருக்கும்.
 அவ்வாறு அல்லாது தலைவனைப் பிரிந்திருக்கின்ற
 என்னை விழித்திருக்கச் செய்து தனக்குத்
 துணைகொண்டமையால் வீழ்வார்க்கு
 வீழ்வாராத் துணைகொள்வது போல்
 அறிவில்லாமையேயாகும் அதனோடு
 கொடுமையுமாகும் என்று தனக்கு இரவில்
 உண்டாகும் வருத்தத்தைக் கூறியதாயிற்று.

1 169. கொடியார் கொடுமையிற்
 றாங்கொடிய விந்நா
 ணெடிய கழியு மிரா.
 இதுவுமது.

(பரி.) இ-ள். இந்நான் செடிய கழியும்
 இரா=காதலரொடு காமின் புற்ற மூன்றாக்களிற்
 குரியவாய் அவன்பிரிவாற்றேமாகின்ற

இந்நாஸ்களிலே செடியவாய்க்செய்கின்ற
 கங்குல்கள் --கொடியார் கொடுமையின் தாம்
 கொடிய = அக்கொடியாரது கொடுமை க்குமேலே
 தாங்கொடுமை செய்யா கின்றன. ஏ-று.

தன்னூற்றுமை கருதாது பிரிதலின்,
 'கொடியார்' என்றான். கொடுமை = கடிதின்வாராது
 நீட்டித்தல். அவர்பிரிவானும் நீட்டிப்பானுமுளதாய
 ஆற்ற மைக்குக் கண்ணோடாமைமேலும்
 பண்டையினெடியவாய்க் கொடியவாகா
 நின்றனவென்பதாம்.

(க)

விளக்கம் :--"நம் காதலருடன் நாம்
 இன்புற்றிருந்த நாஸ்களில் குறுகினவாய் அவர்
 பிரிதலால் பொறுக்க முடியாத துன்பத்தை
 யடைந் துள்ள இந்நாஸ்களில் நீண்டனவாய்க்
 கழிகின்ற இராக்காலங்கள் அப் பிரிந்து சென்ற
 கொடியாரது கொடுமையைக் காட்டிலும்
 அதிகமாகக் கொடுமை செய்கின்றன" என்று

இரவின் கொடுமையைத் தலைவி கூறினா ளென்று
இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது,
தலைவனானவன்

தன்னுடைய பிரிவினை யான் பொறுத்தற்கு ஆகாது என்று கிறிதும்
கருதாத் பிரிந்து போனதுடன் விரைந்து வருவேனென்ற வாக்கின்படி
விரைந்து வாராமல் காலத்தை நீட்டிக்கச் செய்யவும் தலைவன் பிரிவினா

12

90 திருக்குறள்
விளக்கம்

லும் விரைந்து வாராமையினாலும் உண்டாகிய
ஆற்றாமைக்கு இரக்கங் கொள்ளாதிருப்பதுடன்
முன்னர் அவரிருந்த காலத்து விரைந்து
கழிந்த இராக்காலங்களானவை இப்போது மிக
நீண்டு கழிந்து தன் புறுத்துகின்றனவாதலால்
மிகக் கொடியவாக உள்ளன என்று கழி
யாத இரவின் தன்மையை உணர்த்தியதாயிற்று.

1170. உள்ளம்போன் றுள்வழிச்
 செல்கிற்பின் வெள்ள
 நீந்தல மன்னோவென் கண்.
 [நீர்

நீன் க ண்க ள்

போழகழிகின் றனவாகலின் அழற்பாலை
 யல்லையென்றுட்துக்
 சோல்லியது.

(பரி.) இ - ன். உள்ளம் போன்று
 உள்வழிச் செல்கிற்பின் = மனம் போலக்
 காதலருள்ள தேயத்துக்
 கடிதிற்செல்லவல்லனவாயின், — ஏன் கண் வெள்ளநீர்
 நீந்தல = ஏன் கண்கள் இங்ஙனம்
 வெள்ளமாகிய தநீரை நீந்தா. ஏ - று,
 அது மாட்டாமையின் இனி அவற்றிற்கு
 நீந்துதலேயுள்ளதென்பதுபட ழின்றமையின், மன்
 ஒழியிசைக்கண்வந்தது. மீனத்திற்குச்

செலவாவது நினைவேயாகலின் 'உள்ளம்போன்று' என்றும், மெய்க்கு நடந்துசெல்ல வேண்டிதலிற் கண்கள் அதனொடுசென்று காதலரைக்காண்டல் கூடாதென் னும் கருத்தாற் 'செல்கிற்பின்' என்றும் கூறினான். இதனான் வருகின்ற வதி காரமும் தோற்றுவாய் செய்யப்பட்டது.

(ய)

விளக்கம்:—“ மனம் எவ்வாறு செல்லுகின்றதோ அதுபோலக் காதலர் இருக்கின்ற தேயத்துக் கண்கள் விரைவில் செல்லவல்லனவாக இருக்குமாயின், அக்கண்கள் இவ்விதம் வெள்ளம்போல் வழியும் கண்ணீரினை நீந்தவேண்டிவதில்லை” என்று 'உன்னுடைய கண்கள் பெரிய அழகினை இழக்கின்றன ஆகலின் அழுதல் வேண்டிவதில்லை' என்று கூறிய தோழிக்குத் தலைவி கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது . அதாவது, தோழியே! என்

மனமானது இருந்த இடத்தில் இருந்து
 நினைப்பதாலேயே காதலன் உள்ள இடத்தே
 ஸீரைந்து சென்று அடைவதாக உள்ளது.
 ஆனால் என் கண்களோ என்னோடு நடந்து
 சென்று காணவேண்டி உள்ளனவாதலால்
 நடந்துசெல்லக் கூடாதவளாகிய என் னோடு
 இருந்து அவரைக் காணக்கூடாமையால்
 வருந்தி அழுது அழ கினை இழக்கின்றன.
 ஆதலால் அவ்வித கண்களின் தன்மையை
 எவ் வாறு நீக்குதல்கூடும் என்றாராயிற்று.

கண்விதுப்பழிதல்

கண்விதுப்பழிதல்.

(பரி.) அஃதாவது கண்கள்

தங்காட்சிவிதுப்பான் வருந்துதல். காட்சி விதுப்புத்
தலைமகளைக் காண்டற்கு விரைதல். இது
படரான்மெலிந்தவழி நிகழ்வதாகலின், படர்
மெலிந்திரங்கலின்பின் வைக்கப்பட்டது.

விளக்கம்:—அதாவது தாம் தலைமகளைக்
காண்பதற்கு விரைதல் லால் வருந்துதல். இது
நினைவின் முதிர்ச்சியால் துன்புற்று மெலிந்த
விடத்து உண்டாவது ஒன்று ஆதலால்
படர்மெலிந்து இரங்கல் என் னும்
அதிகாரத்திற்குப் பிறகு வைக்கப்பட்டுள்ளது.

1171. கண்டாங் கலுழ்வடுதவன்
கொலோ தண்டாநோய்

தாங்காட்ட யாங்கண் டது.

நீன்கண்கள் கலுழ்ந் து

தம்மழகிழவாநின்றன நீயாற்றல்

வேண்டுமென்ற தோழ்க்குத் தலைமகள்

சோல்லியது.

(பரி.) இ - ள். தண்டா கோய் யாம்
கண்டது தாம் காட்ட=இத்த ணியா கோயை
யாமறிந்தது தாமெமக்குக் காதலரைக்
காட்டலானன்றோ, — கண்தாம் கலுழ்வது எவன்
கொல் = அன்று. அத்தொழிலவரய கண்கள் இன்று
எம்மைக் காட்டச்சொல்லியமுசின்றது என்கருதி!
எ - று.

காட்டவென்பதற்கேற்ற செயப்படுபொருள்
வருவிக் கப்பட்டது. இன் றுந் தாமே
காட்டுதலல்லது யாங்காட்டுதல் யாண் டைய
தென்பதாம். (க)

விளக்கம்:—“ இவ்வித தணியா நோயினை
யாம் அறிந்தது அக் கண்கள் தாம் எமக்குக்
காதலரைக் காட்டியதாலன்றோ? முதலில்கண்—
அன்று அவ்விதம் காட்டும் தொழிலையுடைய
இக்கண்கள் பிரிந்து உள்ள இன்று அவரைக்
காட்டும்படி எம்மிடம் கூறி அமுசின்றது

எது கருதி?" என்று 'உன் கண்கள் அழுது
தம்முடைய அழகினை யிழக்கின்றன ஆதலால்,
நீ ஆறுதல் அடையவேண்டும்' என்ற
தோழிக்குத் தலைமகள் கூறியதாக
இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது, இப்
போது பிரிவால் வருந்தி அழுகின்ற கண்கள்
அன்று முதலில் எமக்குத் தலைவரைக்
காட்டாதிருக்கின் இவ்வித துன்பம்
நேராதன்றோ? இத்த கைய துன்பத்திற்குக்
காரணமாக இருந்த கண்களே இன்று அழுது
அழகிழந்தால் நாம் அதற்குச் செய்வது யாது
உள்ளது என்று கூறிய தாயிற்று.

98

திருக்குறள் விளக்கம்

1172. தெரிந்துணரா
வுண்கண் பரிந்துணராப்

தோக்கிய

பைத லுழப்ப தெவன்.

ஓதுவுமது.

(பரி.) இ-ள். தெரிந்து உணரா நோக்கிய
உண்கண் =மேல்விளைவதனை யாராய்த்தறியாது
அன்று காதலரை நோக்கின்ற
உண்கண்கள்—பரிந்து உணராப் பைதல் உழப்பது
எவன் =இன்று இது நம்மால்வந்ததாகலிற்
பொறுத்தல் வேண்டுமெனக் கூறுபடுத்துணராது
துன்பமுழப்பது என் கருதி எ - று.

விளைவது =பிரிந்துபோயவர் வாராமையிற்
காண்டற்கரியராய் வருத்து தல். முன்னே
வருவதறிந்து அதுகாவாதார்க்கு அது வந்தவழிப்
பொறுத்த வன்றே யுள்ளது, அதுவுஞ் செய்யாது
வருந்துதல் கழிமடச்செய்கை பென் பதாம்.

(உ)

விளக்கம்:—“ மேல்வாப்போவதை
ஆராய்ந்து அறியாமல் காதலரைக் கண்ட
சாலத்து அவரையே பார்த்து நின்ற மைதீட்டிய

கண்கள் அவர் பிரிந்து உள்ள இக்காலத்து
 இவ்வித துன்பம் நம்மால் வந்து தாதலின்
 பொறுத்து இருத்தலே வேண்டும் என்று
 உய்த்து உணராதது துன்பத்தால் வருந்துவது
 எது கருதி " என்று தலைவி தோழிக்குக்
 கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது.
 அதாவது, ஓர் காரியத்தைச் செய்வதற்கு
 முன்னரே அதனால் வரும் பயனை யறியாது
 அக்காரியத்தைச் செய்தார்க்கு அக்காரியத்தால்
 உண்டாகிய பயனைப் பொறுத்துக்
 கொள்ளாதலன்றோ தகுதியுள்ளது.
 அவ்விதம் ஆராயாது செய்தது
 டன் வருகிற துன்பத்திற்கு வருந்துதல்
 மிகுதியும் அறியாமையே ஆகும் என்று
 தன் கண்கள் தலைவனைக் காண்டற்கு
 விரைவதைக் கூறியதாவிற்று.

1178.

கதுமேனத்

தாதேநாக்வித்

தாமே கலுமு

மீதுநகத் தக்க துடைத்து.

இதுவுமது.

(பி.) இ-ள். தாம் கதுமென நோக்கித்

தாமே கலுமும் இது = இக் கண்கள் அன்று

காதலரைத் தாமே விரைந்துநோக்கி இன்றுக்

தாமேயிருந்த முகின்றவிது—கைத்தக்கது உடை

த்து = நம்மாற்றிரிக்கத்தக்க வியல்பின யுடைத்து.

ய - று.

ஏன்சென்பது அதிகாரத்தான் வந்தது.

இதுவென்றது

மேற்கூறிய

கண்ணிதுய்யுதித்தல்

99

கழிமடச்

செய்கையை,

அதுவரும்நீணர்ச்

காப்பாற்று

நடைவழிநிஞ்சுமாக லான், '

(க)

விளக்கம்:—4 இக்கணங்கள் அன்று
 வாதலசைப் பார்த்த காலைத் தாமே விரைந்து
 பார்த்ததுடன் பிரிந்து உள்ள இன்றும்
 தாமே யிருந்து அமுகின்ற இத்தன்மை
 நம்மால் சிரிக்கக்கூடிய இயற்கை யுடையதாக
 உள்ளது” என்று தோழியை னோக்கித் தலைவி
 கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது.
 அதாவது, முன்னர்த் தாமே விரைந்து
 பார்த்ததும் இப்போது வந்த துன்பத்திற்கு
 ஆற்றாது நிற்பதும் ஆகிய மிகுந்த
 அறியாமையை உடைய செய்கைக்கு நாம்
 பார்த்துச் சிரிக்க வேண்டியதாகவே உள்ளது.
 ஏனெனின்? ஒன்று வருதற்கு முன்னரே
 காத்துக்கொள்ளாத தகுதியுடையாரை
 வருமுன்னர்க் காக்கும் தகுதி டையார்
 காணின் சிரிப்பதன்றி வேறு என்செய்வது

என்று கண்கள் தலைவனைக் காணும்

விதுப்பினைக் கூறினாயிற்று.

1 174. பெயலாற்றா நீருலந்த வுண்க
னுயலாற்றா

வுய்வினா பெண்க ணி துத்து.

குதுவுமது.

(பரி.) இ - ன்.

உண்கண் = உண்கண்கள், — உயலாற்றா உய்வு

இல் நோய் என்கண் நிறுத்து = அன்று

யானுய்யமாட்டாமைக் கேதுவாய ஒழிவில் லாத

நோயை என்கண்ணே நிறுத்தி, — பெயலாற்றா நீர்

உலந்த = தாமமமு தலை மாட்டாவண்ணம் நீர்

வற்றிவிட்டன. எ - று.

நிறுத்தல் = பிரிதலும்

பின்கடாமையுமுடையாரைக் காட்டி அதனால்

நிலைபெறச் செய்தல். முன்

எனக்கின்னாநனசெய்தலாற் பின் தமக்கின்னா

நன தாமேவந்தன வென்பதாம்.

(ச)

விளக் கம்:—“என்னுடைய மையுண்ட
கண்கள் தலைவனைக் கண்ட அன்று நான்
பிழைப்பதற்கு முடியாதநீங்காத நோயினை
என்னிடத்தே உண்டாக்கி, பிரிந்து உள்ள
இன்று தாம் அழுவதற்கு முடியாத விதமாக
நீர்வற்றி விட்டன ” என்று தலைவி
தோழிக்குக் கூறியதாக: இத் திருக்குறள்
கூறலின்றது. அதாவது, கண்ட காலத்துப்
பின்னர்ப் பிரி தலும் விரைந்து வந்து
கூடாமையும் உடைய தலைவரை முன்னர்
எனக்குக் காட்டி எனக்கு ஒழியா நோயினை
உண்டாயெண்ணினவாத லால் அக்கொடுமை
காரணமாக,

94

திருக்குறள்

விளக்கம்

“பிறர்க்கின்கு முற்பகற் செய்யிற் றமக்கின்கு
பிற்பகற் றுமே வரும்”

என்றபடி தாம் தேடாமலே தமக்குத்
தாயிற்று.

துன்பங்கள் வந்தன என்று கூறிய

1175. படலாற்றா பைத லுழக்குங்

கடலாற்றாக்

காமநோய் செய்தவென் கண்.

இதுவுமது.

(பரி.) இ - ன். கடல் ஆற்றாக் காமநோய்

செய்த என்கண் = எனக்குக்

கடலுஞ் சிறிதாம்வண்ணம் பெரிதாய

காமநோயைச் செய்த என்கண்கள்—

படல் ஆற்றா பைதல் உழக்கும் = அத்தீவினையாற்

றாமுந் துயில்கிலவாய்த்

துன்பத்தையு முழுவாசின் றன. ஏ - று.

காமநோய் காட்சியான் வந்ததாகலின்,

அதனைக் கண்களேசெய்ததாக்

கிக் கூறினான். துன்பம் அமுதலானாயது.

(௫)

விளக்கம் :—“எனக்குக் கடலும் சிறிதும்

அளவினை யுடையது என்னும்படிப் பெரியதாகிய

காமநோயினைச் செய்தனவாகிய என் கண்

கள் அத்தீவினையினால் தாமும் தாங்காதனவா யிருப்பது

டன் துன்பத்தையும் அடைந்து வருந்துகின்றன” என்று தலைவி

தோழிக்குக் கூறினாளென்று இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது,

முன்னர்க் கண்ட காட்சியால் தலைவி காம நோயினைக் கொண்டாளாத

லால் அந்நோயினைக் கண்களே செய்தனவாகக் கூறி அவ்விதம்

முன்னர் எனக்குத் துன்பஞ் செய்த கண்கள் தீவினைப்பயனால் பிரிந்து

உள்ள இப்பொழுது தாம் அழுது அழுது துன்பத்தை அடைகின்றன

என்று தலைவினைக் காண்டற்குக் கண்கள் விரைவதைக் கூறினாளாயிற்று.

1176. ஓஓவினிதே யெமக்கிந்நோய் செய்தகண்

டாஅ மிதற்பட்டது.

இதுவுமது.

(பரி.) இ - ன். எமக்கு இங்கோய் செய்த கண் தாம் இதற்பட்டது =
 எமக்கிச்சமநோயினைச் செய்த கண்கடாமும் இத்துயிலாதமுதற் கண்ணை
 பட்டது—ஒடி இனிதேய்மிவழிவிதாயிற்று. எ - று.

தென்பது மிகுதிப்பொருட்கண்வந்த குறிப்புச்சொல். தம்மால்
 வருத்தமுற்ற வெமக்கு அது திர்த்தாற்போன்ற தென்பதாம். (ச)

கண்விதுப்பழிதல்

05

விளக்கம் :—“ எமக்கு இக்காம நோயினை
 உண்டாக்கிய கண்கள் தாமும் அவ்விதம்
 தூங்காது அழுதல், தொழிலில் சேர்ந்தது.
 ஒகோ! இது மிகவும் இனிமையுடையதாயிற்று”
 என்று தலைவி தோழிக்குக் கூறி யதாக
 இத்திருக்குறள் கூறுகின்றது . அதாவது, தன்
 காமநோய்க்குக் கண் களைக் காரணமாகக்
 கூறினாளாதலால் அக்கண்கள் இப்பொழுது
 அழுது படுகின்ற துன்பத்தை நோக்கிய
 தலைவியானவள் அக்கண்களால் தான் அடைந்த
 வருத்தம் அக்கண்கள் இப்பொழுது படும்
 துன்பத்தை நோக்குங் காலத்துத் தன்னை

விட்டு நீங்கியது போலுள்ளது என்று
 கூறியதாயிற்று. அது என்னையோவெனில் ?
 உலகத்துத் தமக்குத் துன்பஞ் செய்த ஒருவர்
 துன்பம் அடைவதைக் காணின் மகிழ்ச்சி
 கொண்டு தாம் அடைந்த துன்பம்
 கழிந்ததுபோல் இன்புறுவது வழக் காதலால்,
 இவ்விதம் கூறினாயிற்று.

1177. உழந்துழந் துண்ணீ ரறுக
 விழைந்திழைந்து

வேண்டி யவர்க்கண்ட கண்.

இதுவுமது.

(பரி.) இ - ன். விழைந்து இழைந்து வேண்டி
 அவர்க் கண்ட கண் = விழைந்து உண்ணெகிழ்ந்து
 விடாதே அன்று அவரைக் கண்ட கண்கள்—
 உழந்துழந்து உள்நீர் அறுக = இன்று
 இத்தாயிலாதமுங்கலாய துன்பத்தினை யுழந்துழந்து
 தம்மகத்துள்ளீர் அற்றேபோக. ஏ - று.

அடுக்கு இடைவிடாமைக்கண் வந்தது .

அறுதலாகிய இடத்துக்கீழ் பொருளின்ரொழில்
இடத்தின்மேனின்றது .

(ஈ)

விளக்கம் :—“விரும்பி மனங் குழைந்து
விடாது அன்று தலைவ ரைக் கண்ட கண்கள்
இன்று இவ்விதம் தூங்காது வருந்துவதாகிய
துன்பத்தினை மிகுதியும் மேற்கொண்டு தம்
முள்ளிடத்தே உள்ள நீரா னது அற்றேபோக”
என்று தலைவி கூறியதாக இத்திருக்குறள்
கூறுகின் றது. அதாவது, ஆய்ந்து உணராமல்
அன்று விருப்ப மிகுதியால் இடை விடாது
பார்த்தமையாலன்றோ பிரிவாகிய இக்காலத்து
இத்துணைத் துன்பத்தை யடைதல்
வேண்டியுள்ளது. ஆதலால் இனி அழுவதற்கு
மில்லாமல் தன்னிடத்தே உள்ள நீரும்
அற்றுப்போகும்படி வருந்துக என்று
தனக்குள்ள துன்பத்தை எடுத்துக்
கூறினளாயிற்று.

திருக்குறள் அளக்கம்

1178. பேணுது பெட்டா

ருளர்மன்னோ மற்றவர்க்

காணு தமைநில கண்.

காதலர் பிரிந்துபோயினால்

அவரின்னோர் அவரைக்

காணாமளவும்

நீயாற்றல்வேண்டிமேசிற தோழ்க்துச்

சொல்லியது.

(பரி.) இ - ள். பேணுது பெட்டார்

உளர்—சொஞ்சால்

விழையாது வைந்துச்

சொன்மாத்திகத்தால்

விழைத்தவர்

இவ்விடத்தேயுளர்—மற்று

அவர்க்கண் காணுது

அணமயிலஃ அவ்வுண்மையாற்

பயன்பாறு,

அவரைக்

கண்மண்

காணுதமைபின்றன

வில்லையாயின. எ-று.

செய்வாற்பிரிந்து நின்றமையிற் 'பேனாது'
என்றும், முன்னவம்பாராட் துய் பிரிவுச்சமும்
வன்புறையுங் கூறினாராகலிற் 'பெட்டார்' என்றும்
கூறினார். மன் ஒழியிசைக்கண் வந்தது, மத்து
வினைமாற்றின்கண் வந்தது. ஓகாரம் அசைநிலை.
யானூற்றவுங் கண்கள் அவரைக் காண்டற்கு
விரும்பா நின்றன வென்பதாகம்.

இனித்தொண்கணியன்று பாடமாயின்,
என்கண் கன் தம்மைக்காணாதமைகின்ற
கொண்கணத் தாங்காணாதமைகின்றனவில்லை
இவ்வாறே தம்மையொருவர் விழையாதிருக்கத்
தாமவரை விழைந்தார் உல
கத்துளரோவென்றுரைக்க. இதற்கு மன் அசைநிலை.

(அ)

விளக்கம்:—“ மனத்தால் விரும்பாது
இருந்து சொல்லளவால் விரும்பிய தலைவர்
இவ்விடத்தே உள்ளனர். அவ்விதம் அவர்
இவ்விடத்தே இருந்தும் பயன் ஒன்றுமில்லை.

ஏனெனினால்? அவரைக் கண்கள் காணாமல்
 பொருந்துவனவாய் இல்லையாதலின்” என்று
 ‘உன்னுடைய காதலர் உன்னைவிட்டுப்
 பிரிந்துபோவதில்லை அவர் இங்குதான்
 இருக்கின்றனர். அவரைக் காணும்வரையும் நீ
 பொறுத்திருந்தால் வேண்டும்’ என்று கூறிய
 தோழிக்குத் தலைமகள் கூறினாள் என்று
 இத்திருக் குறள் கூறுகின்றது. அதாவது,
 “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து, அகநக
 நட்பது நட்பு” என்று கூறிய வண்ணம்
 மனத்தால் கிரும்பாது முகத்தால் கிரும்பி
 வாக்களவாக நலம் புணந்து உரைத்துப்
 பிரிவினால் உண்டாகிய துன்பத்தையும் கூறி
 விசாரந்து வருவேன் என்று கூறிய
 சொந்தமீறும் காப்பாற்றாமல் நின்ற தலைவர்
 சம்பந்திலிருக்கிலென் ?
 தூரத்தில் சென்றாலென்? அவரைப் பாராத
 கண்கள் என்னைத் துன்பு துந்துகின்றன.

தம்மைக் காணவிரும்பாத தலைவனை விரும்பி
 இடர்ப்படு கின்ற இக்கண்களின் அதிவு
 இருந்தவாறு என்னே! என்று கூறியதா யிற்று.

கண்வி துப்பழிதல்

97

1179. வாராக்காற் துஞ்சா வரிற்றுஞ்சா
 வாயிடை

யாரஞ் ருற்றன கண்.

நீயுமாற்றி நீக்கண்களுந்

துயில்வனவாதல் வேண்டுமென்ற

தோழிகீதச் சொல்லியது.

(பரி.) இ - ன். வாராக்கால் துஞ்சா = காதலர்

வாராதனான்று அவர் வரவு பார்த்துத்

துயிலா, — வரின் துஞ்சா = வந்தனான்று

அவர்பிரிவஞ்சித் துயிலா, — ஆயிடைக் கண் ஆரஞர்

உற்றன = ஆகலான் அவ்விருவழியும் என் கண்கள்

பொறுத்தற்கரிய துன்பத்தினையுடைய. ஏ - று.

ஆயிடையெனச் சுட்டு நீண்டது. இனி

அவற்றிற்குத் துயில் ஒரு ஞான்று
மில்லையென்பதாம்.

(க)

விளக்கம் :—“நம் காதலர் வாராத
நாளில் அவர் வருகையைப் பார்த்துத்
தூங்காதனவாயின. அவர் வந்த நாளில் அவர்
எங்குப் பிரிந்து போகின்றாரோ என்று
பயந்து தூங்காதனவாயின. ஆதலால் வந்த
நாளிலும் வாராத நாளிலும் என்னுடைய
கண்கள் பொறுத்தற்கு முடியாத
துன்பத்தினையே உடையவாயின” என்று நீயும்
பொறுத்துக் கொண்டு இருத்தல் வேண்டும், உன்
கண்களும் தூங்குதல் வேண்டும் என்று கூறிய
தோழிக்குத் தலைவி பதில் கூறினாள் என்று
இத்திருக்குறள் கூறுகின்றது. அது என்னையோ
வெனின்? என் கண்கள் தலைவர் வந்த காலத்தும்
தம்மைவிட்டுப் பிரிந்து போகாவண்ணம் விழித்த
வண்ணமாக இருந்தன. பிரிந்து வாராத

இக்காலத்தும் அவரைக் காண விரும்பித்
 தூங்காதனவாயுள்ளன. இவ்வித
 தகுதியுடையனவாகிய என் கண்கள் ஓர்
 காலத்தும் தூங்குவது இல்லை என்று
 கூறியதாயிற்று.

1180. மறைபெற லூரார்க் கரிதன்றூ
 லெம்போ

லறைபறை கண்ணு ரகத்து.

காதலரை இவ்வூர் இயற்பழியாமல்
 அவர்கொடுமையை

மறைக்கவேண்டுமென்ற தோழ்க்துச்
 சோல்லியது.

(பரி.) இ - ள். எம்போல் அறைபறை கண்ணூர்
 அகத்து மறை பெறல் = எம்மைப்போலும்
 அறைபறையாகிய கண்ணினையுடையார்
 தக்கெஞ்சின் னடக்கிய
 மறையையறிதல் — ஊரார்க்கு
 அரிதன்று = இவ்வூரின்கணுள் ஊர்க்கு எளிது. எ -

று.

மறையென்றது ஈண்டு மறைக்கப்படுவதனை.
அகத்துநிகழ்வதனைப் புறத் துள்ளார்
கறிவித்தலாகிய தொழிலான் ஒற்றுமையுண்மையின்,
'அறைபறை

18

98

திருக்குறள்

விளக்கம்

யாகிய கண்' என்ருள். இங்ஙனஞ்
செய்யுள்விகாரமாகாது அறைபறைக்
கண்ணொன்று பாடமோதுவாரு முளர். யான்
மறைக்கவும் இவை வெளிப்படுத்தா நின்றன
வென்பதாம்.

(ய)

விளக்கம் :—“எம் போல் ஊரார்க்கு
அறிவிப்பதற்கு அடிக் கின்ற பறை
வாத்தியம்போன்ற கண்ணினை

உடையவர்கள் தம் மனத்தில் அடக்கிய
 இரகசியமாகிய விஷயங்களை அறிந்து கொள்ளு
 தல் இவ்வூரில் உள்ளவர்களுக்கு மிக
 எளிமையே யாகும்" என்று 'உன் தலைவரை
 இவ்வூரவர் அவர் குணத்தைப் பழியாத
 விதமாக அவர் வா ராத கொடுமையை மறைத்து
 வைத்தல் வேண்டும்' என்று கூறிய தோழிக்குத்
 தலைவி பதில் கூறியதாக இத்திருக்குறள்
 கூறுகின்றது. அதாவது, நான் எவ்வளவு
 மறைத்து வைக்கினும் என்னுடைய கண்கள்
 ஊரி ஊள்ளார்க்குக் கவிச் சொல்லுகின்ற பறை
 வாத்தியம்போல் விடாது அழுதலால்
 வெளிப்படுத்தி விடுகின்றன. ஆதலால்,
 இவ்வித கண் கையுடைய யான் காதலரை
 ஊரவர் பழியா வண்ணம் எவ்வாறு காப் பது?
 என்று கண்களின் விதுப்பை
 மிகுத்துக் கூறினாயிற்று.

பசப்புறுபருவரல்.

(பரி.) அது பசப்புற்ற பருவாலென விரியும்.
 அலீதாவது பசப்புறுத லானாய வருத்தம். இதனைப்
 "பந்தெறிந்தவயர்" என்பதுபோலக் கொள்க.
 பசப்பாவது பிரிவாற்றாமையான் வருவதோர்
 நிறவேறுபாடு. இது, தலைமகனைக்
 காணப்பெருதவழி நிகழ்வதாகலின்,
 கண்விதுப்பழிதலின்பின் வைக் கப்பட்டது.

விளக்கம்:—அதாவது

நிறவேறுபடுதலால் உண்டாகும் வருத்தம்.
 இந்நிற வேறுபாடானது தலைமகனைக்
 காணாமையால் பிரிவாற்றாது வருந்துவதால்
 உண்டாகும் தன்மையாதலால் கண் விதுப்பு

பசப்புறுபருவரஸ்

99

1181. நயந்தவர்க்கு நல்காமை

நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க் குரைக்கோ பிற.

முன் பிரிவுடம்பட்ட தலைமகள்

ஊ்தாற்றது பசந்தயழித்

தன்னுள்ளே சொல்லியது.

(பரி.) இ - ன். நயந்தவர்க்கு நல்காமை

நேர்ந்தேன் = என்னை நயந்த வர்க்கு அதுபொழுது

பிரிவையுடம்பட்ட நான்—பசந்த என் பண்பு

யார்க்கு உரைக்கோ = அதனையாற்றது

இதுபொழுது பசந்தவெண்ணியல்பினை யார்க்குச்

சொல்வேன் ! ஏ - று.

பிறவென்பது அசைநிலை; உடம் படாவழி

ஒழிதல்குறித்துப் பிரிவுணர்த் தினராகலின்
 அவரன்புடையரென்னுங்கருத்தான் 'நயந்தவர்'
 என்றும், இதவேயுடம்பாடாக மேலும் பிரிவு
 நிகழுமாகலின் இனி அவரைக் கூடுத
 லரிதென்னுங் கருத்தான் 'நல்காணம்' என்றும்,
 முன்னருடம்புடுதலும் பின்னராற்றாது பசத்தலும்
 பிறர்செய்தனவல்ல வென்பான் 'பசந்தவென்
 பண்பு' என்றும், யான் செய்துகொண்ட
 துன்பத்தினை இனி யொருவர்க்குச் சொல்லலும்
 பழியாமென்னுங் கருத்தால் 'யார்க்குரைக்கோ'
 என்றங் கூறி னான்.

(ச)

விளக்கம்:—“என்னை விரும்பி
 நின்றவராகிய தலைவர் தான் பிரிவு தாகக் கூறிய
 காலத்து அப்பிரிவினுக்கு உடன்பட்டவளாகிய
 நான் இப்பொழுது அப்பிரிவினைப் பொறுக்க
 முடியாமல் நிறவேறுபாட்டினை அடைந்த என்
 தன்மையை யாருக்குச் சொல்லவேண்டும்?” என்று

முன் பிரிவிற்கு உடன்பட்ட தலைமகளானவள்
அப்பிரிவிற்குப் பொறுக்க முடியாது தன்
மேனி குலைந்த காலத்து தனக்குள்ளேயே
சொல்லிக் கொண்டதாக இத்திருக்குறள்
கூறுகின்றது. அதாவது, அவர் பிரிவிற்கு
உடன்படாவிடின் துன்பமாமென்று எண்ணி
: உடன்பட்டு இப்போது அப்பிரிவிற்கு ஆற்றாது
நிறவேறுபாட்டினை அடையும். துன்பமானது
யானே செய்து கொண்டது ஒன்று ஆதலால்
இதனை யார்க்கு எடுத்துச் சொல்லுதல் கூடும்.
என்று. தன்னையே நொந்துகொண்டா ளென்று
கூறியதாயிற்று.

1182. அவர்தந்தா ரென்னுந்
தகையா லிவர்தந்தென்
மேனிமே ளூரும் பசப்பு.
ஆற்றலோக்கீ

கவன்றதோழிக்கு ஆற்று வலென்பதுபட்சீ

நிறவேறுபாடானது தன்னை உண்டாக்கினார்
 அத்தலைவர் என்கின்ற இறுமாப்பினால் என்
 மேனியின்மீது தானே மேற் கொண்டு
 செலுத்துகின்றது' என்று
 பொறுக்கமாட்டார் என்று கவலை கொண்ட
 தோழிக்குப் பொறுத்துக் கொள்வேன்
 என்பதுபட தலைவி கூறியதாக இத்திருக்குறள்
 கூறுகின்றது. அதாவது, தோழியே! நீ
 கவலைப்படுதல் வேண்டாம். இப்பசப்பு
 என்னும் நிறவேறுபாடோ என் மீது தனக்கு
 உள்ள உரிமையால் மேலும் மேலும்
 அதிகரித் தது. எவ்வாறெனின்? என்னை
 உண்டாக்கியவர் இவளது தலைவராகும். இவள்
 மீது நான் அஞ்சாது பரவுவேன் என்ற
 படருகின்றது என்று தலைவனைப் பிரிந்த
 துன்பத்தினைக் கூறியதாயிற்று.

மவர்கொண்டார் கைம்மாற

நோயும் பசலையுந் தந்து.

அழகுநானு மழியாமல் நீ

யாற்றல்வேண்டுமென்ற

தொழ்க்கீழ் சோலியது.

(பரி.) இ - ன். கைம்மாற நோயும் பசலையும்

தந்து = பிரிகின்றனான் தே அவ்விரண்டற்குத்

தலைமாறாக இக்காமநோயினையும் பசலையையும்

எனக் குத் தந்து, - சாயலும் நானும் அவர்

கொண்டார் = என்மேனியழிவினையும் காணினையும்

அவர் கொண்டிப்போயினார். ஏ - று.

எதிர்நிரனிறை. அடக்குத்தோறும்

மிகுதலான், நோய் நாணிற்குத் தலை மாறாயிற்று.

இனி, அவர் தந்தாலல்லது அவையுளவாகலும்

இவையில வாகலும் கூடாவென்பதாம்.

(17)

விளக்கம்:—“பிரிந்ததினமே அழகிற்கும்

நாணத்திற்கும் மாறாத லாக இக்காம
 நோயி னையும் பசலை பூப்பதையும் எனக்குக்
 கொடுத்து என் டேனீ அழகினையும்
 நாணத்தையும் என் தலைவராய் இவர் கொண்டு
 போய்விட்டனர்" என்று அழகும். நாணமும். அழியாதிருக்கும்படி நீ

* சேவசிர்தாமணி, விழையாரிலம்பம், 1.

பசப்புறுபருவரல்

101

பொறுத்தல் வேண்டும் என்று கூறிய
 தோழிக்குத் தலைவி பதில் கூறிய தாக
 இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது,
 எனது காமநோயை நான் அடக்க
 முயலுந்தோறும் அந்நோய் மிகுந்து
 நாணத்திற்குப் பகை யாகி அந்நாணினை
 அடக்குதலாலும், நினைக்குந்தோறும்
 நினைக்குந்தோறும் நிறவேறுபடுதலால் மேனி
 யழகை யிழத்தலாலும் அந்நினைப்பும் அதனால்
 உண்டாகும் நோயும் அவரைக் கண்டு
 கூடும் வரையில் நீங்காதனவாகும். ஆதலால்,

அவர் கொடுப்பாராயின் அழகும் நாண மும்
எனக்கு உண்டாகும். அல்லையேல் இல்லையாம்
என்பதாயிற்று.

1184. உள்ளுவன் மன்யா னுரைப்ப
தவர்திறமாற்

கள்ளம் பிறவோ பசப்பு.

பீகின்றவர் தேளிவீத்த சோற்களையுந்

அவர் நற்றிறங்களையு

மறீதியாகலின்

நீட்டியாது

வருவரேன்றவழிச் சோல்லியது.

(பரி.) இ - ன். யான்

உள்ளுவன் = அவர்சொற்களை யான் மனத்தா

னினையா நிற்பேன், — உரைப்பது அவர்திறம் =

வாக்காலுரைப்பதும் அவர்

நற்றிறங்களையே; — பசப்புக் கள்ளம் = அங்கனஞ்

செய்யாநிற்கவும், பசப்பு வந்து நின்றது, இது

வஞ்சனையாயிருந்தது. எ - று.

‘பிற’வும் ‘ஓ’ வும் அசைநிலை. மெய் மற்றை

மனவாக்குக்களின் வழித்தாக வின் அதன்கண்ணும்
வரற்பாற்றன்றாயிருக்க வந்தமையின்,
இதன்செயல் கள்ளமாயிருந்ததெனத்
தானொற்றுகின்றமை கூறியவாறாயிற்று. (ச)

விளக்கம்:—“ தோழியே! அவர்
சொல்லிய சொற்களை யான் மனத்தால்
நினைந்தவண்ணமாக இருப்பதுடன் வாக்கால்
கூறுவதும் அவருடைய நல்ல குணங்களை.
அவ்விதம் நான் செய்துகொண்டிருந் தும் என்
மேனியழகு குலையப் பசப்பு வந்துள்ளது. இது
ஓர் வஞ்சனை யாக உள்ளது” என்று தலைவர்
பிரிந்தகாலத்து அவர் நீ தெளியும்படிச்
சொல்லிய சொற்களையும், அவர் நல்ல
குணங்களையும் அறிவாயாயின் காலம்
நீட்டியாமல் வருவார் என்று உனக்குத்
தோன்றும் என்று தோழி யானவர்
சொல்லியகாலத்து தலைவியானவர்
கூறினொன்று இத்திருக் குறள் கூறுகின்றது.

அதாவது தலைவியானவள் தோழியை நோக்கி
மனத்தில் தோன்றவன எனையோ, வாக்கால்
கூறுவன எனையோ, அவை களின்
வழியாகத் தேக்கத்தின் நிலை யிருப்பது

இயல்பாக இருக்கவும் மனத்தால் தலைவரை
நினைந்தும் வாக்கால் அவர் நல்ல குணங்களை
எமிக் துச்சொல்லியும் இருக்கும் நிலைமையிலும்

தேகமானதுபசப்புக் கொண்டு

102

திருக்குறள் விளக்கம்

அழகனை இழந்தது ஓர் கள்ளச்செய்கையாகவே
உள்ளது என்று பசப்

பினால் வந்த துன்பத்தைக் கூறினளாயிற்று.

1185. உவக்காணெங் காதலர்

செல்வா ரிவக்காணென்

மேனி பசப்பூர் வது.

காதலர் பிரிந்தணித்தாயிருக்கவும்

ஆற்றுக்கின்றிலையென்ற

தோழிக்கு முன்னிகழ்ந்தது கூறியது.

(பரி.) இ - ள். எங்காதலர் உவக்காண்
செல்வார் = பண்டும் நங்காதலர்
உங்கேசெல்வாராக, —என்மேனி பசப்பூர்வது
இவக்காண் = என்மேனிபசப் பூர்வதிக்வேயன்றோ !
அப்பெற்றியது இன்று பிற்தொன்றாமோ ! எ -
று.

‘உவக்காண்’ ‘இவக்காண்’ என்பன
ஒட்டிநின்ற விடைச்சொற்கள். தேயவண்மையாற்
காலவண்மை கருத ப்பட்டது. அவர்செலவும்
பசப்பினது வரவும் பகலிரவுகளின்செலவும்
வரவும்போல்வதறிந்துவைத்து அறியாதாய் போல
நீ சொல்லுகின்ற தென்னை யென்பதாம்.
(௫)

விளக்கம்:—“ஓ தோழியே !
நம்முடைய சாதலர் நம்மைவிட்டுப் பிரிந்த
அன்றைய தினம் சில அடிகள் எடுத்து
வைத்தலும் என்மேனி நிறவேறுபாடாகிய
பசப்பினை அடைந்தது அல்லையோ.

அவ்விதம் இருக்க அவர் பிரிந்து சமீபமாக
 இருக்கினும் இன்று பசலை இராதிரும் குமோ ”
 என்று உன்னுடைய காதலர் உன்னைப் பிரிந்து
 வெகு சமீ பத்திலிருக்கவும் அவரது
 பிரிவிற்குப் பொறுது வருந்துகின்றனை
 என்று கூறிய தோழியைப் பார்த்து தலைவி
 கூறினாளென்று இத்திருக் குறள் கூறுகின்றது.
 அதாவது பகலும் இரவும் ஒன்று சென்றால் மற்
 ரொன்று வருவதுபோல் அவர் பிரிவும்
 பசப்பும் நேர்ந்திருக்கவும் 'நீ அதனைத்
 தெரிந்திருந்தும் அறியாதவள்போல்
 கூறுகின்றனை: என் தலை வர்-உள்ள
 சமீபத்தையும் சுருங்கியகாலத்தில் வந்து
 என்னைச் சேருவர்
 என்னும் நினைவையும் கொள் ளுவதால்
 இப்பசப்புநீங்குவதில்லை: அவர் வந்தபிறகே
 இப்பசப்பு நீங்கும் என்றதாயிற்று.

1188. விளக்கற்றம்

பார்க்கு மிருளேபோற் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
இதுவுமது.

(பரி.) இ- ள், விளக்கு - அற்றம் . பார்க்கும் -
இருளேபோல் விளக்கி ன்று மெல்லியபார்த்து
நெருங்கியது மிருளேபோல - கொண்கன்
முயக்கு பசப்புறுபருவரல்

108 அற்றம் பார்க்கும்

பசப்பு = கொண்கன் முயக்கினது மெல்லியபார்த்து
நெருங்கி

வரும் இப்பசப்பு. ஏ - று.

பார்க்குமென்பன இலக்கணச்சொல்
முன்பிரியாதிருக்கவுந் தனக்கவ காசம் பார்த்துவரும்

பசப் புப் பிரிவுபெற்றால் என்செய்யாதென்பதாம்.

(க)

விளக்கம்:—“ஓ! தோழியே! விளக்கினது
ஒளியானது குறைந்து வருவதைப்பார்த்து
நெருங்கி வருகின்ற இருளைப்போல,
தலைவனது புணர்ச்சியின் மெலிவினைப் பார்த்து
இப்பசப்பானது நெருங்கி வருகின்றது”
என்று தலைவர் சமீபத்திலுள்ளார் நீ
ஆற்றாதவேண்டும் என்ற தோழிக்குத் தலைவி
கூறினொன்று இத்திருக்குறள் கூறுகின்றது.
அதாவது நாயகன் என்னோடு சேர்ந்திருந்த
காலமெல்லாம் இப் பசப்பென்னும்
நிறவேறுபாடானது என்னை அணுகப்
பயந்தும் சிறிது என்னை விட்டு அசைவராயின்
மகிழ்ச்சியோடு என் மீது ஏறியும் வருவதாக
விருக்க தலைவர் முழுவதும் என்னை விட்டுப்
பிரிந்து உள்ள இக்காலத்து என்னை என்
செய்யாது. அதனால் எனக்கு வரும் துன்

பத்தை எவ்விதம் ஆற்றிக் கொள்வது

என்று கூறினாயிற்று.

1187. புல்லிக் கிடந்தேன்

புடைபெயர்ந்தே னவ்வளவி

லள்ளிக்கொள் வற்றே பசப்பு.

இதுவுமது.

(பரி.) இ - ன். புல்லிக் கிடந்தேன்
புடைபெயர்ந்தேன் = முன்னொரு ஞான்று
காதலரைப் புல்லிக்கிடந்த யான் அறியாது
புடைபெயர்ந்தேன், — அவ்வளவில் பசப்பு
அள்ளிக்கொள் வற்று = அப்புடைபெயர்ந்தவளவிலே
பசப்பு அள்ளிக்கொள்வதுபோல வந்து செறிந்தது.
எ - று.

கொளவேன்பது குறைந்துகின்றது.
அள்ளிக்கொள்வது = அள்ளிக் கொள்ளப்படும்
பொருள். அப்புடைபெயர்ச்சி மாத்திரத்துக்கு
அவ்வாறாயது இப்பிரிவின்கணமாறு
சொல்லவேண்டுமோ வென்பதாம்.

(ஏ)

விளக்கம்:—“முன்னொரு நாள் என்
காதலரை அணைத்த வண்ண மாகப் படுத்திருந்த
பான் சிறிது அறியாமல் அணைத்த
கையைச் சிறிது நீக்கினேன். அவ்விதம்
தேகத்தைச் சிறிது அசைத்த அளவி லேயே
நிறவேறுபாடாகிய பசப்பு என்பது என்
தேகத்தைக் கையால் அள்ளி, வாயால் உண்டு
விடுவதுபோல் வந்து முழுவதும் மூடிச்
கொண்டது” என்று தலைவி கூறியதாக
இத்திருக்குறள் கூறுகின்றது. 104

திருக்குறள் விளக்கம்

அதாவது ஒருவரோடொருவர் அணைத்து
இருந்த காலத்துச் சிறிது தேகத்தை அசைத்து
மறுபடியும் பொருந்துவதற்கு முன் தேகம்
பசலை பூத்து விடுமாயின் இவ்விதம் தலைவன்
பிரிந்து உள்ள காலத்து நான் எவ்வாறு
அந்நிறவேறுபாட்டைக் கொள்ளாது நிற்பது

என்று ஆற்றாமையைத் தலைவி தோழிக்குக் கூறியதாயிற்று.

1188. பசந்தா ளிவளைன்ப தல்லா லிவளைத்

துறந்தா ரவரைன்பா ரில்.

நீ யிங்ஙனம் பசக்கற்பாலையல்லையென்ற தோழியொடு

புலந்து சொல்லியது.

(பரி.) இ - ள். இவள் பசந்தாள் என்பது அல்லால் = இவள் ஆற்றிய ராது பசந்தாளென்று என்னைப் பழிகூறுவதல்லது — இவளை அவர் துறந்தார் என்பார் இல் = இவளையவர் துறந்துபோயினாரென்று அவரைக் கூறுவாரொருவருமில்லை. எ - று.

என்பாரென வேறுபடுத்துக்கூறினாள், தன்னையே செருங்குதல்பற்றிப் புலக்கின்றமையின்.

(ஆ)

விளக்கம்:—“இவள் பொறுத்து

இராது நிறவேறுபாட்டினை அடைந்தாளென்று
என்னைப் பழி கூறுவதல்லாமல் இவளை
அவர் விட்டு நீங்கிப் போயினர் என்று
என்னைப் பிரிந்து உள்ள அவரைக் கூறுவார்
ஒருவருமில்லை' என்று தலைவி கூறியதாக
இத்திருக்குறள் கூறு கின்றது அதாவது நீ
இவ்விதம் நிறவேறுபாடு கொள்ளுதல் ஆகாது
என்று கூறிய தோழியை நோக்கி இவ்வூரவர்
என்னைப் பழி கூறுவது அல்லாமல் என்னை
விட்டுச் சென்ற தலைவரைப் பழித்தலைக்
காணேன் என்று கோபித்துச் சொன்னாளென்று
அறிந்ததாயிற்று.

**1189. பசக்கமற் பட்டாங்கென் மேனி
நயப்பித்தார்**

நன்னிலைய ராவ ரெனின்.

குதுவுமது.

(பரி.) இ - ன். நயப்பித்தார்

நன்னிலையராவர் எனின் = இப்பிரிவை யானே

யுடம்படும்வகை சொல்லியவர் இன்று
 நின்கருத்தான் நல்ல நிலையின
 சாவராயின்,—என்மேனி பட்டாங்கு
 பசக்க=என்மேனி பட்டதுபடப் பசப்பதாக.
 எ - று.

நன்னிலையராதல் = நன்மைக்கண்ணே
 சிற்றலையுடையராதல். பட்டாங் காதவென ஆக்கம்
 விரித்துரைக்க. முன் இப்பிரிவின்
 கொடுமையறியாத பசப்புறுப்பருவரல்

105

வெண்ணை இதற்குடம்படுத்திப் பிரிந்தவர்
 தவறிலராகவேவேண்டுவது, என் மேனியும் பசப்பும்
 யாதுசெய்யினென் னென்பதுபட நின்றமையின்,
 மன் ஒழியிசைக்கண்வந்தது.

(க)

விளக்கம்:—“இப்பிரிவினை யான்
 உடன்படும் விதமாகச் சொல் லிய காதலர்
 இன்று உன் கருத்தின் வண்ணம் நன்னிலையில்

நிற்பவராக இருப்பாராயின் என் மேனி
எவ்வளவு பசப்பினை யடைந்தாலும் அதனால்
எனக்கு யாதொரு துன்பமுமில்லை.

எதுவாயினும் ஆகட்டும்" என்று தலைவி
கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது.
அதாவது ஆற்றாதல் வேண்டுமென்ற தோழியை
நோக்கித் தோழியே ! தலைவரானவர் பிரிவு
என்பது இதுவென்று அறியாத என்னை
இப்பிரிவிற்கு உடன் படுத்திப் பிரிந்து
சென்றவர் பிரிந்ததுடன் குறித்த காலத்தில்
வரவில்லை யாதலால் அவர் நன்மையினைக்
கடைபிடித்தவர் அல்லர்.

நன்மையுடையவராயின் என் மேனி
வேறப்பட்டது இன்னும் படட்டும். அதனால்
எனக்கு யாதொரு துன்பமுமில்லை என்று
தன் தலைவரைப் பழியாது தனக்கு ஆறுதல்
சொல்லிய தோழிக்குக் கோபித்துக் கூறிய
தாயிற்று.

1190. பசப்பெனப் பேர்பெறுத

னன்றே நயப்பித்தார்

நல்காமை தூற்ற ரெனின்.

தலைமகளாற்றுதற்பொருட்டுத் தோழி

தலைமகனையிற்

பழித்தவழி

அவள்

இயற்படமொழித்தது.

(பரி.) இ - ள். நயப்பித்தார் நல்காமை
தூற்றரெனின் = அன்று தான் குறைநயப்பித்துக்
கூடினவர்க்கு இன்று நல்காமையை கட்டோர்
தூற்ற ராயின், — பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே
= பசப்புற்றுகொன வேற்றுமை யானன்றிப்
பசப்புத்தானாயினொன ஒற்றுமையாற்றுகஞ்சொல்ல
அப்பெயரைப் பெறுதல் எனக்கு நன்று; ஏ - று.

கட்டாரென்பது அவாய்நிலையான் வந்தது.
இயற்பழித்தல்பொருது புலக்கின்றாளாகவின்,
இகழ்ச்சிக்குறிப்பாற் கூறினான். அவரை
அருளிலொன் னாது இன்னும்
பசந்தாளிவனென்கையே யானாற்று

நெறியாவதென்பதாம்.

விளக்கம் :—“ என்னை எதிர்ப்பட்ட
அன்று தாம் தம்முடைய குறையைக் கூறி
என்னை விரும்பும்படிச் செய்து என்னோடு
கூடின வர்க்குப் பிரிந்து நின்ற இன்று அவர்
வந்து இன்பம் தாராமையை நட்

14

106

திருக்குறள்

விளக்கம்

பினராவார் எடுத்துச் சொல்லாராயின்
பசப்பினை இவள் அடைந்
தடூள் என்ற வேறுபாடு கொள்ளும்
வண்ணம் கூறாது பசப்பே ஆய் விட்டனள்
என்று ஒற்றுமையால் சொல்லும் அப்பெயரினை
யான் பெறு தல் எனக்கு நன்றாகும் ” என்று
தலைமகள் பிரிவினைப் பொறுத்துக் கொள்ளும்
வண்ணம் தோழியானவள் தலைமகனது
நற்குணங்களைப் பழித்துச் சொல்லிய விடத்துத்

தலைமகள் , கூறியதாக இத்திருக்குறள்
 கூறுகின்றது. அதாவது தோழியே!
 தலைவன்பொருட்டு நான் நிறவேறு பட்டேன்
 என்று உலகத்தவர் கூறுகின்றனரே அன்றி,
 அன்று தம் குறைநீங்கும் வண்ணம் எனக்கு
 நயப்பாகிய வார்த்தைகளைக்கூறி கூடின ராகிய
 தலைவற்கு என் குறை இதுவென்று சொல்வார்
 இல்லை. இவ்விதம் அவர்க்கு என் குறை
 கூறுது அவரை அருளில்லாதவர் என்று
 கூறுவதல்லாமல் இவளே இன்னும் முற்றும்
 நிறவேறுபாடு ஆயினாள் என்று என்னைப் பழிக்க
 அதுவே நான் ஆற்றி நிற்கும் வழியாகும்
 என்று கோபித்துத் தலைவி இகழ்ச்சிக்
 குறிப்பாகக் கூறியதாயிற்று.

தனிப்படர்மிகுதி.

(பரி.) அது தனியாகிய படர்மிகுதியென விரியும். அதாவது படர்மிகுதி தலைவன்கணினறித் தன்கண்ணேயாதல் கூறுதல். அறமும் பொருளுநோக்கிப் பிரிதவின் அவன்கண் இல்லையாயிற்று. இது, பசப்புற்று வருந்தியாட்குரியநாகலின், பசப்புறுபருவரலின்பின் வைக்கப்பட்டது.

விளக்கம் : — அதாவது தனியாகியதால் உண்டான துன்பமிகுதி என்பதாம். அதாவது பிரிவினால் உண்டாகும் துன்பமிகுதி பிரிந்து சென்ற தலைவனிடத்து இல்லாது பிரிவு ஆற்றாத தன்னிடத்தே இருப் பதாகக் கூறுதல். ஏனெனில் அறத்தைக் கருதியோ, பொருளைக் கருதி யோ தலைவன் பிரிந்தானாதலின் அப்பிரிவினால் உண்டாகும் துன்ப மிகுதி அவனுக்கு இல்லையாயிற்று. இத்தனிப்படர்

மிகுதி பிரிவினால் நிறவேறப்பட்டு வருந்திய
 தலைவிக்கு உரியதாகலின் பசப்புறுப்ருவால்
 என்னும் அதிகாரத்திற்குப் பிறகு வைக்கப்பட்டு
 உள்ளது.

தனிப்பட்டர்மிகுதி

107

1191. தாம்வீழ்வார் தம்வீழ்ப்

பெற்றவர் பெற்றாரே

காமத்துக் காழில் கனி.

காதலரும் நீன்னுமாற்றாய்க்

கடிதீவருவர் நீயவரோடு

பேரின்பநுகர்தீயென்ற தோழிக்குச்

சொல்லியது.

(பரி.) இ - ன். தாம் வீழ்வார் தம் வீழ்ப்

பெற்றவர் = தம்மாற்காதலிக் கப்படுங் கணவர்

தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர் — பெற்றாரே

காமத்துக் காழ் இல் கனி = பெற்றாரன்றே

காமநுகர்ச்சியென்னும் பரவல்லாத கனியை ; எ -

று.

காமம் ஆகுபெயர். அத்து அல்வழிக்கண்
வந்தது. முன் னை நல்வினை
இல்வழிப்பெறப்படாமையிற் 'பெற்றார்' என்றும்,
அவரார் றடையின்றி நுகரப்படுதலிற் 'காழில்கனி'
என்றுங் கூறினான். நங்காதலர் பிரிதலே யன்றிப்
பின் வாராமையுமுடைமையின், அக்கனி யாம்
பெற்றிலே மென்ப தாயிற்று.
(க)

விளக்கம் :—“தம்மால் விரும்பப்படும்
கணவர் தம்மை விரும்பும் படி அடையப்பெற்ற
பெண்கள் அல்லவோ காம இன்பமென்னும்
விதையில்லாத கனியை அடைந்தவர்கள் ”
என்று பிரிவினால் வருந்து கின்ற தலைவியை
நோக்கித் தலைவியே! உம்முடைய காதலரும்
பிரிவினால் உண்டாகும் துன்பத்து உன்னைக்
காட்டிலும் அதிகமாகப் பொறுக்க முடியாத
தன்மையராக விரைவில் வருவர். நீ அவரோடு
கூடி பேரின் பத்தை அனுபவிப்பாயாக என்று

கூறிய தோழியைப் பார்த்துத் தலைவி கூறியதாக
 இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது
 தலைவியானவள் தோழியே! தாம் கணவரை
 விரும்புவதுபோல் கணவராலும்
 விரும்பப்படும் பெண்களல்லவோ தாம்
 அனுபவிப்பதற்கு உரிய விதை இல்லாத
 பழங்களைக் கண்டவுடன் போக்கில்லாமல்
 முற்றும் உடனே அருந்துவதுபோல்
 காமநுகர்ச்சி யென்னும் இன்பத்தை
 அனுபவிப்பார். இவ்விதம் ஒருவரை யொருவர்
 விரும்பி அனுபவிக்கும் இன்பம் முன்னை
 நல்வினையுடையார் பெறுவரே அன்றி நல்வினை
 யில்லாத யான் பெற்றுவதற்கு இல்லை. இனி நம்
 காதலர் பிரிந்து சென்றமையே அல் லாமல்
 பின் வாராமையும் உடையராயிருத்தலால்
 அவரோடு கூடி அனுபவிக்கும் இன்பத்தை
 நான் பெறுவதற்கு இல்லையாயிற்று என்று கூறி
 யதாயிற்று.

விளக்கம்

1192. வாழ்வார்க்கு வானம்

பயந்தற்றால் வீழ்வார்க்கு

வீழ்வா ரளிக்கு மளி.

இதுவுமது.

(பரி.) இ - ள். வீழ்வார்க்கு வீழ்வார்

அளிக்கும் அளி = அறமும்

பொருளு நோக்கிப் பிரிந்தாற் றம்மை

யின்றியமையா மகளிர்க்கு அவரை

யின்றியமையாக்கணவர் அளவறிந்து வந்து

செய்யுந் தலையளி—வாழ்வார்க்கு

வானம் பயந்தற்று = தன்னையே நோக்கி

உயிர்வாழ்வார்க்கு வானம் அள

வறிந்து பெய்தாற்போலும்; எ - று.

நங்காதலர் நம்மை விழையாமையின்

அத்தலையளி யில்லையாகலான்,

மழைவறந்துழி அதனான் வாழாதார்போல

அதுபோல் மகளிர்மீது நீங்கா அன்புடைய
 தலைவர்கள் அம்மகளிரைப் பிரிந்த காலத்து
 அளவறிந்து தாம் குறித்த காலத்து விரைந்து
 வந்து, கூடி, இன்பத்தை யடையச் செய்
 வர். நம் காதலரோ பிரிந்ததுடன் குறித்த
 பருவத்தும் வாராமையால் மழை வறண்ட
 காலத்து உயிர்கள் வாழாமல் போவதுபோல்
 வாழாது இறந்துபடுதலே நமக்கு
 உள்ளதாயிற்று என்று தலைவி தோழிக்குக்
 கூறினாளென்பதாம்.

1193. வீழுநர் வீழப் படுவார்க்
 கமையுமே

வாழுந மென்னுஞ் செருக்கு.

இதுவுமது.

(பரி.) இ - ள். வீழுநர் வீழப்படுவார்க்கு

அமையுமே = தாம் விழையுங்

ஞ்ணவரான் விழையப்படுமகளிர்க்கு

ஏற்புடைந்து -- வாழுநம் என்னும்

செருக்கு=காதலர் பிரிந்தாராயினும் நம்மை
நினைந்து கடிதின் வருவர், வந் தால் நாமின்புற்று
வாழ்துமென்றிருக்குந் தருக்கு; எ - று.

நாம் அவரான் வீழ்ப்படாமையின்,
நமக்கமைவது இறந்துபாடென்ப

தாம்.

(ந)

விளக்கம்:—“ தாம் விரும்பப்படும்
கணவரால் தம்மை விரும்பப் படும்
பெண்களுக்குப் பொருந்தும் ‘காதலர்
பிரிந்தாரானாலும் நம்மை நினைந்து விரைந்து
வருவார். அவ்விதம் வந்தால் நாம்
இன்பத்தைப் பெற்று வாழ்வோம்’ என்று
இருக்கும் இறுமாப்பு” என்று தலைவி கூறினா
ளென்று இத்திருக்குறள் கூறுகின்றது.
அதாவது தாம் விரும்பும் கண வரால்
விரும்பப்பட்டுள்ள பெண்களுக்குக் காதலர்
நம்மைப் பிரிந்து சென்றாராயினும் நம்மீது

உள்ள அன்பின் ிருதியால் விரைந்து வரு தல்
 கூடும். அவ்வாறு வருங் காலத்து நாம்
 காமநுகர்ச்சியாகிய இன் பத்தை அனுபவித்து
 வாழ்ந்து இருப்போம் என்று எண்ணக்கூடிய கர்
 வம் பொருத்தமாம். ஆயின் நாம் விரும்பிய
 காதலர் நம்மை விரும்ப வில்லையாதலால் நாம்
 தீருக்கோடு பகர்வதற்கு இல்லாதிருப்பதுடன்
 இறந்துபடுவதே நமக்குப்

பொருந்தியதாயிற்று என்று தலைவனது
 அன்பின்மையையும் தனது
 பிரிவாற்றாமையையும் தலைவி கூறினா
 ளென்பதாயிற்று.

1194. வீழப் படுவார் கெழீஇயிலர்
 தாம்வீழ்வார்

வீழப் படாஅ ரெனின்.

காதலரை யியற்பழித்தலையஞ்சி

அவராளின்மை மறைத்த நீ

கடவுட் கற்பினையாகலீற்

கற்புடைமகளிரால் நன்து

சொல்லியது.

(பரி.) இ - ன்.

வீழ்ப்படுவார் = கற்புடைமகளிரால்
 நன்குமதிக்கப்படு வாரும்—தாம் வீழ்வார்
 வீழ்ப்படாரென்ற கெழீஇயிலர் = தாம் விரும்புங்
 கணவரான் விரும்பப்படாராயிற் றீவினையாட்டியர்;
 எ-று.

சிறப்பும்மை விகாரத்தாற்றொக்கது.
 கெழீஇயின்மை = நல்வினை யின்மை; அஃது
 அருத்தாபத்தியாற் றீவினையுடைமையாயிற்று .
 தீவினை யுடையேற்கு அந்நன்குமதிப்பாற் பயனில்லை
 யென்பதாம் (ச)

விளக்கம்:—“ கற்புடைய பெண்களால்
 நன்மதிப்பை அடைந்த பெண்களும் தம்மால்
 விரும்பப்பட்ட கணவரால் விரும்பப்படாது

விளக்கம்

போவாராயின் அப்பெண்கள் தீவினையின் பயனை அனுபவிப்பவராவர்” என்று ஓ! தலைவியே! உன்னுடைய காதலர் உன்னைப் பிரிந்தமையையும் குறித்த காலத்து வாராமையையும் எண்ணி அவர் குணங்களைப் பிறர் பழித்த காலத்து அப்பழி கூறலுக்குப் பயந்து அவர் அருளில்லாமையை மறைத்து அருளுடையவர் என்று புகழ்ந்து கூறிய நீ தெய்வத்தன்மை தங்கிய கற்புடையவளாகின்றாய். அதனால் கற்புடைய பெண்களால் மிகவும் மதிக்கப்படுவாய் என்று தான் ஆற்றும்படி கூறிய தோழியை நோக்கித் தலைவி கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது தோழியே! நீ கூறியது ஒக்கும். கற்புடைய பெண்களால் மதிக்கப்படக்கூடிய கற்புடைய பெண்களாயினும் தாம் விரும்பி மணந்து கொண்ட தலைவரால் விரும்பப்படாவிடில் தாம் பிறரால் அடைந்த நன்கு மதிப்பால் என்ன பயனை அடைதல் கூடும் நல்வினைப் பயனால் ஒரு பக்கத்து நன்கு மதிப்பை அடையினும் தீவினைப் பயனாகக் கணவரால் விரும்பப்படாது இறந்து போதலே உண்டாகும் என்று பிரிவாற்றாமையையும் காதலர் குறித்த பருவத்து வாராமையையும் கூறியதாயிற்று.

1195. நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாங்காதல் கொள்ளாக் கடை.
அவர்மேற் காதலுடைமையின் அவர்

கருத்தறிந்தாற்றின

யென்ற தோழிக்குச் சொல்லியது.

(பரி.) இ-ன். நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்ப்பம்மாந் காதல்செய்யப்பட்டவர் நமக்கென்னவின்பத்தைச் செய்வர்,—நாம் காதல் கொள்ளாக் கடை—அவ்வாறே தாமும் நங்கட்காதல் செய்யா வழி; ஏ-று.

ஈச்சலும்மை விகாரத்தாற்றொக்கது. அக்காதலுடையமையால் நாம் பெற்றது துன்பமே யென்பதாம். (இ)

விளக்கம்:—“நம்மால் விரும்பப்பட்ட காதலர் நாம் காதல் கொண்டதுபோல் அவரும் நம்மிடத்துக் காதல் செய்யாவிடின் அவர் நமக்கு என்ன இன்பத்தைச் செய்தல் கூடும்” என்று தலைவியே! நீ தலைவரீது காதல் உடையவள் ஆகலின் அத்தலைவர் கருத்தினை யறிந்து ஆறுதல் அடைந்திருந்தனை என்று கூறிய தோழியை நோக்கித் தலைவி -கூறிய

தனிப்படர்மிகுதி

111

தாக இத்திருக்குறள் கூறுகின்றது. அது என்னையோவெனின்,

நாம் தலைவர் மீது எவ்வளவு

காதலுடையவராக இருப்பினும் அவர் நம்மீது காதல் செலுத்தவில்லையாதலால் நாம் காதலுடையவராக இருப்பதின் பயன்

துன்பம் அனுபவித்தலே அன்றி வேறு யாது
உளது என்று கூறியதாயிற்று.

1196. ஒருதலையா னின்னாது

காமங்காப் போல

விருதலை யானு மினிது.

இதுவுமது.

(பரி.) இ - ன். காமம் ஒரு தலையான்
இன்னாது = மகளிர் ஆடவ ரென்னு மிருதலையினும்
வேட்கை ஒரு தலைக்கண்ணையாயின் அஃதின்னாது;
—காப்போல இருதலையானும் இனிது = காவினது
பாரம்போல இருதலைக் கண்ணுமொப்பின்,
அஃதினிது; ஏ - று.

மூன்றனுருபுகள் ஏழன்பொருண்மைக்கண்
வந்தன. கா = ஆகுபெயர். என்மாட்டுண்
டாயவேட்டை அவர்மாட்டுமுண்டாயின்,
யானிவ்வாறு துன்ப முழத்தல் கூடுமோ
வென்பதாம்.

(சு)

விளக் கம்:—“ பெண்களென்றும்
 ஆண்மக்களென்றும் கூறுகின்ற இருவரிடத்தும்
 சமமாகிய அன்பில்லாது ஒருவரிடத்தே
 அன்பு இருக்குமாயின் அவ்வன்பானது
 மிகுதியும் துன்பத்தையே தருவ தாகும்.
 ஆயின் காவடிக் கொம்பு தாங்கும்
 பாரத்தைப்போல இருவ ரிடத்தும் அன்பு
 ஒத்து இருக்குமாயின் அது மிகுதியும்
 இனிமையைத் தருவதாகும்” என்று தலைவி
 கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது.
 அதாவது தோழியே! நீ சொல்லுவது ஒக்கும்.
 தலைவர் மீது எனக்குள்ள அன்பைப் போல்
 அவருக்கும் எனமீது அன்பு இருக்குமாயின்
 யான் இத்துணைத் துன்பங்களை அனுபவிக்கக்
 கூடுமோ? எனமீது அவர்க்கு அன்பில்லை
 ஆதலால் யான் அடைவது துன்பம்
 ஒன்றேயாம் என்று கூறியதாயிற்று.

1197. பருவாலும் பைதலுங்

காண்கொல் காம

ஒருவர்க

ணின் றொழுகு

வான்.

இதுவுமது.

(பி.) இ-ன். ஒருவர்கண் நின்று ஒழுகுவான்
காமன் = காமநுகர்தற்குரிய விருவரிடத்தும்
ஒப்பநின்றலொழிந்து ஒருவரிடத்தே நின்று
பொருகின்ற 112 திருக்குறள்
விளக்கம்

காமக்கடவுள்—பருவாலும் பைதலும் காண்கொல்
= அவ்விடத்துப் பசப்பா யை பருவாலும்
படர்மிகுதியும் அறியாண்கொலோ ! ஏ-று.

விழையும் வெறுப்புமின்றி எல்லார்கண்ணு
நிகழ்ந்தனவறிதற்குரிய கட வுளும் என்கண்
வேறுபட்டான், இனி யானுய்யுமா ரென்னை
யென்பதாம்.

விளக்கம் :—“ காம இன்பத்தை

அனுபவிப்பதற்கு உரிய பெண்கள்
 ஆண்களாகிய இருவரிடத்தும் பொதுவாக
 இருப்பதை யொழிந்து ஒருவரிடத்தேயே
 நிலையாக யுத்தத்தைச் செய்யக் காமக்கடவுளாகிய
 மன் மதன் தான் எண்ணிச் செய்கின்ற இடத்து
 உண்டாகும் நிறவேறுபாட் டாலாகிய
 துன்பத்தினையும், தனியாக நினைத்து
 இருப்பதால் உண்டாகும் துன்பத்தினையும்
 அறியமாட்டானே” என்று தலைவி கூறியதாக
 இத் திருக்குறள் கூறுகின்றது. அதாவது
 தோழியே ! யாவரிடத்தும் வீரூப் பும் வெறுப்பு
 மில்லாமல் பொதுவாக நின்று எல்லாரிடத்தும்
 உண்டா வனவற்றை யறிகின்ற கடவுளும்,
 இவ்விதம் என்னிடத்தே நிலைதவறி என்னை
 மாத்திரம் காமத்துன்பத்தால் வருத்துவானாயின்
 யான் பிழைப் பதெவ்விதம் ? என்று
 கூறியதாயிற்று.

1198. வீழ்வாரி னின்சொற் பெரு அ
 துலகத்து

வாழ்வாரின் வண்கணூ ரில்.

தலைமகன்

யா துவரக்காணுது

சொல்லியது.

(பரி.) இ-ள். வீழ்வாரின் இன்சொற்
பெருது வாழ்வாரின் = தம்மால் விரும்பப்படுங்
காதலர்திறத்துரின்றும்
ஒரின்சொல்லளவும்பெருதே பிரி வாற்றி
உயிர்வாழ்கின்ற மகளிர்போல—வண்கணூர்
உலகத்து இல் = வன் கண்மை யுடையார்
இவ்வுலகத்திலீல. எ-று.

காதலர்திறத்துச்சொல் யாதானும்
எனக்கினிதென்னுங் கருத்தால், 'இன்சொல்'
என்றான். இழிவுசிறப்பும்மை விகாரத்தாற்றொக்கது.
யான் வன் கண்ணேனாகவின் அதுவும் பெருது
உயிர்வாழாரின்றே னென்பதாம். (அ)

விளக்கம்:—“தம்மால் விரும்பப்படுகின்ற
காதலரிடத்து இருந்து ஓர் இனிய சொல்லேனும்
வரப்பெறாமல் பிரிவினை ஆற்றி உயிர்வாழ்ந்து

கொண்டு வருகின்ற பெண்கள் போல அஞ்சா
மனத்தினையுடையவர்கள் இவ்வுலகத்து இல்லை”
என்று பிரிந்து சென்ற தலைமகனிடத்தினின்றும்
தூது ஒன்றும் வரக்காணாத தலைமகள்
ஆற்றாளாய்க் கூறியதாக இத்திருக்குறள்
கூறுகின்றது. அதாவது பிரிந்து சென்ற
தலை தனிப்படர்மிசூதி

113

மகன் குறித்தகாலத்து வாராவிடின் ஓர்
இனிய சொல்லையேனும் தூதுவர் மூலமாகக்
கேட்டு வாழ்ந்து இருத்தல் பெண்களுக்கு
இயல்பாகும் யானே அவ்வோர் இனிய
சொல்லைக் கேட்பதற்கு ஓர் தூதும்
வரப்பெறாது இருக்கவும் இன்னும்
உயிர்வாழ்கின்றேன். இவ்விதச் செயல்
உலகத்திலுள்ள வன்கண்மைக்கெல்லாம்
தலைமை உடையதாக உள்ளது என்று
ஆற்றாமை மிசூதியால் தன்னைப் பழித்துக்

கூறியதா யிற்று.

1199. நசைஇயார் நல்கா ரெனினு
மவர்மாட்

டிசையு மினிய செவிக்கு.

இதுவுமது.

(பரி.) இ-ள். நசைஇயார் நல்கார்

எனினும் = என்னால் நச்சப்பட்ட காதலர் என்மாட்

டன்பிலரோயாயினும், — அவர்மாட்டு இசையும்

செவிக்கு இனிய =

அவர்திறத்தியாதானுமோர்சொல்லும் என்

செவிக்கினியவாம்.

இழிவுசிறப்பும்மை, அவர் வாரலரென்னுஞ்

சொல்லாயினும் அமையு மென்பதுபட நின்றது.

அதுவும் பெற்றிலேனென்பதாம். (க)

விளக்கம் :—“ என்னால் விரும்பப்பட்ட

காதலர் என்னிடத்து அன்பு இல்லாதவராயினும்

அவரைக் குறித்துக் கேள்விப்படும் ஏதேனும் ஒரு

சொல்லும் என் காதிற்கு இனியவாயிருக்கும்

" என்று தலைவி கூறியதாக இத்திருக்குறள்
 கூறுகின்றது. அதாவது தலைவியானவள்
 தலைவரிடத்து இருந்து யாதொரு தூதும்
 வரப்பெறாத காலத்து என் தலைவர்
 என்னிடத்து அன்புகொண்டு குறித்த பருவங்
 கழிந்தும் வாரா விடினும் நான் வருவது
 இல்லை என்று சொல்லும் ஓர் சொல்லை
 யேனும் கேட்பேனாயின் அச்சொல்லும் எனக்கு இனிமையைத் தருமே
 அன்றி துன்பத்தைத் தாராது. அவ்விதச் சொல்லையும் சொல்லி அனுப்
 பக்கூடிய நல்வினையும் நான் பெறவில்லை என்று
 தலைவி தனது பிரிவின் ஆற்றாமையைக்
 கூறியதாயிற்று.

**1200. உற அர்க் குறநோ யுரைப்பாய்
 கடலைச்**

**செரு அ அய் வாழிய நெஞ்சு.
 தலைமகள் னாதுவரப்பெறது**

தான் னாதுவிடக்கருதியாள்

நெஞ்சோடு சொல்லியது.

(பரி.) இ-ள். உறார்க்கு உறநோய்

உரைப்பாய் நெஞ்சு = நின்றே ஞெருதார்க்கு
 நின்னுறுநோயை யுரைக்கலுற்ற
 நெஞ்சே, —கடலைச் செறாய் =

15

114 திருக்குறள்

விளக்கம்

நீயாற்றாயாயினும் அரிநாய அதனையொழிந்து,
 நினக்குத் துயரஞ்செய்கின்ற கடலைத் தூர்க்க
 முயல்வாய்க, அஃதெளிது. எ-று.

உரைக்கலுற்றது அளவிறந்தநோயாகலானுங்
 கேட்பார் உறவிலாகலானும் அது
 முடிவதொன்றன்று; முடிந்தாலும்
 பயனில்லையென்பது கருதாது,
 முயலாநின்றயென்னுங் குறிப்பான், 'வாழிய'
 என்றான். (80)

விளக்கம்:—“உன்னை விரும்பாதாரிடத்து
 உனக்கு உள்ள பெரிய தோர் துன்பத்தினைச்
 சொல்லுவோம் என்று எண்ணுகின்ற என்

நெஞ்சே ! அவர் பிரிவினாலாகும் ஆற்றாமையால்
 வருந்தி நீ துன்புறுவை யாயினும் அத்
 துன்பத்தையும் அவர்க்குக் கூறுவது உனக்கு
 மிகவும் அருமையாதலால் அவ்வித
 அருமையாகிய தொழில் செய்வதை
 யொழிந்து உனக்கு இரவெல்லாம் துன்பஞ்
 செய்கின்ற சமுத்திரத் தைத் தூர்த்துவிட
 முயற்சி செய்ய எண்ணுவாயாக ! அது
 மிகுதியும் எளிமையான காரியம்” என்று
 தலைமகனது தூது வரப் பெறாமையால்
 அவனிடத்துத் தூதுவிட எண்ணிய தலைவி
 தன் நெஞ்சிற்குக்

கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது தலைவி தன்
 நெஞ்சை நோக்கி ஓ ! நெஞ்சே ! அவரில்லாமையால் உனக்கு உள்ள
 பெரியதோர் துன்பத்தினை அவர்க்குச் சொல்லலாம் என்று எண்ணு
 கின்றனை. உன்னைத் துன்புறுத்துகின்ற
 கடலைத் தூர்த்துவிட நீ முயல்வாயாயின்
 அவ்வித பெரியதோர் முயற்சியும் ஓர்கால்
 கைகூடுதல் கூடும். அன்பிலராய அவர்க்கு நீ

எண்ணியதைச் சொல்லி வரும்படிச் செய்தல்
 கைகூடாதது ஒன்றாகும். அவ்விதம்
 கைகூடாதது ஒன்றினை இது நமக்கு முடியாதது
 என்று விட்டுவிடாமல் நீ முயற்சிக்க எண்
 னினியாதலால் உன் முயற்சிக்கு யான்
 மகிழ்கின்றேன். இவ்விதப் பெரியதோர் முயற்சி
 செய்கின்ற நீ வாழ்வாயாக! என்று தன்
 நெஞ்சை வாழ்த்தினளாயிற்று.

121. அதிகாரம்.

நினைந்தவர்புலம்பல்.

(பரி.) அஃதாவது

முன்கூடியனான் றையின்பத்தினை நினைந்து தலைமக
 டனிமையெய்தலும், பாசறைக்கட்டலைமகன்
 றனிமையெய்தலுமாம். இவ் வாறு இருவர்க்கும்
 பொதுவாதல்பற்றிப் பன்மைப்பாலாற்
 கூறப்பட்டது. இது, படர்மிகுதி தன்கண்ணதாக

நினைந்த தலைமகட்டு முரித்தாகலின், அவ்
 வியைப்புற்றித் தனிப்படர்மிகுதியின்பின்
 வைக்கப்பட்டது.

நினைந்தவார்புலம்பல்

115

விளக்கம்:—அதாவது இவர்கள்

ஒருவரோடு ஒருவர் கூடிய நாளில் அடைந்த
 இன்பத்தினை எண்ணி, தலைமகளானவள் ஓர்
 தனி யிடத்து இருந்து தனக்குத் தானே
 புலம்பலும், யுத்தத்திற்குச் சென்ற தலைமகன்
 தான் தங்கின இடமாகிய பாசறையினிடத்தே
 தனி மையாக இருந்து புலம்பலும் ஆகும்.
 இவ்வதிகாரம் தலைவன் தலைவியா கிய
 இருவருக்கும் பொதுவாக உள்ளதால் நினைந்து
 அவர் புலம்பல் என்று பன்மையாகக்
 கூறப்பட்டது. இவ்விதம் புலம்புதல் தனித்து
 நிற்பதால் தனக்கே துன்பம் உள்ளதாக
 எண்ணிய தலைமகளுக்கும் உரியது ஒன்றாதலால்
 அச்செயற்கை கருதி தனிப்படர் மிகுதி என்

னும் அதிகாரத்திற்குப் பிறகு இவ்வதிகாரம் வைக்கப்பட்டுள்ளது.

1201. உள்ளினுந் தீராப் பெருமகிழ்
செய்தலாற்

கள்ளினுங் காம மினிது.

தூதாய்ச்சேன்ற பாங்கனுக்குத் தலைமகள்
சோல்லியது.

● (பரி.) இ-ள்., உள்ளினும் தீராப் பெருமகிழ்
செய்தலால் = முன்கூடிய ஞான்றை யின்பத்தினைப்
பிரிந்துழி றினைந்தாலும் அதுபொழுது பெற்றாற்
போல நீங்காத மிக்கமகிழ்ச்சியைத் தருதலால்,
— கள்ளினும் காமம் இனிது = உண்டிழியல்லது
மகிழ்ச்சிசெய்யாத கள்ளினுங்காமம்

இன்பம்பயத்த லுடைத்து; எ-று.

தன்றளிமையுந் தலைமகளே மறவாமையுங்
கூறியவாறு. (க)

விளக்கம்:—“முன் ஊழின் வலியால்

ஒருவரை பொருவர் கண்டு கூடிய காலத்தில்
 உண்டாய இன்பத்தினைப் பிரிந்த காலத்து
 எண்ணி இலும் அப்புணர்ந்த காலத்து
 உண்டாகிய இன்பம் எத்தன்மையதோ
 அத்தன்மையாகிய இன்பத்தை ஒத்தது
 போலவே நீங்காத மிக்கதோர் மகிழ்ச்சியை
 எனக்குத் தருதவால் உண்ட காலத்து
 அல்லாது ஏனைய காலத்தில் மகிழ்ச்சி செய்யாத
 கள்ளைக்காட்டிலும் காமமானது இன் பத்தை
 உண்டுபண்ணுவதாக உள்ளது ” என்று
 தூதாய்ச் சென்ற பாங்கனிடத்துத் தலைமகன்
 கூறினானென்று இத்திருக்குறள் கூறுகின் றது.
 அதாவது தலைமகனானவன் ஓ! பாங்கனே! என்
 தலைவியிடத்து நீ கூற வேண்டிவது நாங்கள்
 இருவரும் தெய்வத் திருவருளால் புணர்ந்த
 முதல் நாள் இன்பத்தை நான் தனித்து
 நிற்கின்ற இன்றையப் பொழுதும் மனத்தால்
 எண்ணினாலும் அம்மெய்யுற புணர்ச்சியால்
 அடைந்த இன்பத்தைக் காட்டிலும் மிக்கதோர்

திருக்குறள் விளக்கம்

இன்பம் உடையதாக உள்ளது என்றும்,
 உண்டு களிக்கின்ற கள்ளோப்
 போல் நினைந்து களிக்கின்ற இன்பத்தைத் தந்த
 தலைமகளை நான் மறந்து
 விடுவதற்கு இல்லையென்றும் அறிவித்தல்
 வேண்டும் என்று தான் தனியாய் இருப்பதால்
 உண்டாகும் துன்பத்தையும் தலைமகளை
 மறவா திருத்தலையும் கூறினாயிற்று.

1202. எனைத்தொன் நினைதேகாண்
 காமந்தாம் வீழ்வார்

நினைப்ப வருவதொன் றில்.

இதுவுமது.

(பரி.) இ- ள். தாம் வீழ்வார் நினைப்ப
 வருவது ஒன்று இல் = தம்மால் விரும்பப்படுவாரைப்

பிரிவின் கண்ணைத் தால் அந்நினைவார்க்கு
அப்பிரிவான் வருவதோர் துன்பமில்லையாம்;—காமம்
எனைத்து இனிது ஒன்றேகாண் = அதனாற் காமம்
எத்துணையேனு மினிதொன்றே காண் ; எ - று.

புணர்ந்துழியும் பிரிந்துழியும் ஒப்ப
வினிதென்பான், 'எனைத்துமினிது' என்றான்.
சிறப்புமமை விகாரத்தாற்றொக்கது.
தாறுற்றியவகை கூறியவாறு.

விளக்கம்:—“ தம்மால்
விரும்பப்படுபவரை அவரைப் பிரிந்து உள்ள
காலத்தில் நினைத்தாலும் அவ்விதம்
நினைப்பவர்க்கு அப்பிரிவி னால் வருவதாகிய ஓர்
துன்பமும் இல்லையாகும். அதனால்
காமமானது எவ்விதமாயிருக்கினும் இனியது
ஒன்றாகவே உள்ளது' ' என்று பாங் கனை
நோக்கித் தலைவன் கூறியதாக இத்திருக்குறள்
கூறுகின்றது. அதா வது தலைவனவன் ஓ !
பாங்கனே! என் தலைவியைப் பிரிந்து உள்ள

இக்காலத்து அவளை எக்காலத்தும்
 நினைத்திருப்பதாலேயே புணர்ந்த காலத்து
 உண்டாகும் இன்பம் எனக்கு
 உண்டாகின்றது. ஆதலால் தாம் விரும்பும்
 மகளிரைப் பிரிந்த காலத்தும் காமமானது
 நினைப்பு ஒன் றினாலேயே இன்பத்தைத்
 தருவதால் அந்நினைப்பையே உறுதியாகக்
 கொண்டு அவள் பிரிவினை ஆற்றி நிற்கின்றேன்

என்று கூறியதாயிற்று. 1203. நினைப்பவர்
 போன்று நினையார்கொ றும்மல்
 சினைப்பது போன்று கெடும்.

தலைமகளை நினைந்து வருந்துகின்ற
 தலைமகள் தோழிக்குச்
 சொல்லியது.

(பரி.) இ - ன். தும்மல் சினைப்பதுபோன்று
 கெடும் = எனக்குத் தும் மல் எழுவதுபோன்று
 தோன்றிக் கெடாநின்றது, — நினைப்பவர்போன்று

நினையார் கொல் = அதனாற் காதலர் என்னை
 நினைப்பார் போன்று நினையாரா கல் வேண்டும்.
 ஏ-று.

நினைத்தல் = அரும்புதல்.

சேய்மைக்கண்ணராய தேளிர் நினைந்துழி
 அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்ம ரேன்றுமென்னு
 முலகியல்பற்றித் தலை மகனெடுத்துக்கொண்டவினை
 முடி வதுபோன்று முடியாமை யுணர்ந்தான்
 சொல்லியதாயிற்று.

(ஈ)

விளக்கம்:—“எனக்குத் தும்மல்
 வருவது போன்று தோன்றி பின்பு வாராமல்
 நின்றது. அதனால் என் காதலர் என்னை
 நினைப்பவர் போன்று இருந்து நினையாதவராக
 இருத்தல் வேண்டும்” என்று தலைமக னது
 பிரிவாற்றாமையால் அவனை நினைந்து
 வருந்துகின்ற தலைமகளான வள் தோழியை

நோக்கிக் கூறியதாக இத்திருக்குறள்
 கூறுகின் றது. அதாவது ஓ ! தோழியே !
 எனக்குத் தும்மல் வருவது போலக்
 காணப்பட்டுப் பின்னர் வாராமல்
 நின்றவிடுவதால் என் னுடைய காதலர்
 நினைப்பவர் போன்றும் நினையாதவர்
 போன்றும் இருத்தல் வேண்டும். அதனாலேயே
 எனக்கு இவ்விதம் தோன்றுகின் றது. அது
 வன்னின், தலைமகன் எடுத்துக் கொண்ட
 வினை முடிவது போன்று காணப்படுங் காலத்து
 என்னை நினைந்தும் முடியாதிருந்த காலத்து
 என்னை நினையாமலும் இருத்தல் வேண்டும்
 என்று கூறிய தாயிற்று.

1204. யாமு முளேங்கொ
 லவாரெஞ்சத் தெந்நெஞ்சத்
 தோஒ வுளரே யவர்.
 இதுவுமது.

(பரி.) இ - ன். எந் நெஞ்சத்து அவர் ஓ
 உளரே = எம்முடைய நெஞ் சத்து
 அவர் எப்பொழுதுமுனரோயாயிராநின்றார்; — அவர்
 நெஞ்சத்து யாமும் உளேவ் கொல் = அவ்வகையே
 அவருடைய நெஞ்சத்தும் யாமுமுன மாதுமோ,
 ஆகேமோ! எ - று.

ஓகாவிடைச்சொல் ஈண்டிடைவிடாமை
 யுணர்த்தி நின்றது. உளமாயும் வினைமுடியாமையின்
 வாராயினாரோ, அது முடிந்தும் இலமாகலின்
 வாராயினாரோவென்பது கருத்து.

(ச)

வி ள க் கம்:—“எம்முடைய
 நெஞ்சினிடத்து அவர் எப்பொழுதும்
 உள்ளவராகவே இருக்கின்றார். அவ்விதமே
 அவருடைய நெஞ்சத்தில் யாமும் இருப்பவராக
 இருப்போமோ அல்லது இருக்க மாட்டோமோ”

விளக்கம்

என்று தலைவனை நினைந்து வருந்துகின்ற தலைவி
கூறியதாக இத்திருநூல்

குறள் கூறுகின்றது. அதாவது தலைவியானவள்
தோழியே! எக்காலத் தும் நாம் தலைவரை
நினைந்தவண்ணமாக இருக்கின்றோம்.

அவ்வீதம் அவரும் இருப்பாராயின் அவர்
எடுத்த வினை முடியாமையினால் வாரா மல்
போயினரோ, அல்லது எடுத்தவினை முடிந்தும்
நம்மை அவர் நினை யாமையினால் வாராமல்
போயினரோ யாதோ அறியேன் என்று கூறிய
தாயிற்று.

1205. தந்நெஞ்சத் தெம்மைக்
கடிகொண்டார் நாணர்
லெந்நெஞ்சத் தோவா வரல்.

[கொ

இதுவுமது.

(பரி.) இ - ள். தந்நெஞ்சத்து எம்மைக்

கடிகொண்டார் = தம்முடைய நெஞ்சின்கண்ணே
யாஞ்செல்லாமல் எம்மைக் காவல்கொண்ட
காதலர் — எந்நெஞ்சத்து ஓவாவால்
நாணர்கொல் = தாமெம்முடைய நெஞ்சின்கண் ஒழி
யாது வருதலை நாணர்கொல்லோ! எ - று.

ஒருவரைத் தங்கண் வருதற்கு ஒருகாலு
முடம்படாது தாமவர்கட் பல் காணுஞ் சேறல்
நாணுடையார் செயலன்மையின், 'நாணர்கொல்'
என்றான்.

விளக்கம்:—“தம்முடைய
நெஞ்சினிடத்தே யாம் டோக வொட் டாமல்
எம்மைக் காவல் கொண்டு தடுத்து நின்ற
காதலர் தாம் எம்மு டைய மனத்தினிடத்தே
எக்காலமும் வந்து கொண்டு இருப்பதற்கு
நாணத்தை யடையாமல் இருக்கின்றாரோ”
என்று தலைவி கூறியதாக இத்திருக்குறள்
கூறுகின்றது. அதாவது தோழியே! உலகத்து
ஒருவரைத் தம்மிடத்துக்கு வருவதற்கு உடன்
படாது இருந்து தாம் மாத்திரம் அவரிடத்துப்

பலதரமும் செ சல்லுதல் நாணுடையவர்
 செயலாகாது. அவ்விதம் இருந்தும் தலைவர் என்
 நெஞ்சத்தினிடத்து வருவது நாண மென்பதே
 இல்லாமைபோலும்! என்று தலைவி
 கூறியதாயிற்று.

1 206 . மற்றியா நென்னுளேன்
 மன்கோ வவரொடியா

ஊற்றநா ளுள்ள வுளேன்.

அவரோடு புணர்ந்தஞான் றையின்பத்தை
 நினைந்து இறந்து

பாடெய்தாநின்றியி அதுமறத்தல்

வேண்டுமென்றுட்தகீ

கொல்லியது.

(பரி.) இ - ன். யான் அவரோடு உற்ற நான்
 உள்ள உளேன் ஊயான் அவரோடு புணர்ந்த
 ஞானறையின்பத்தை நினைதலான் இத்தன்ப
 வெள்ளந் நினைத்தவார்புலம்பல்

தம் உயிர்வாழ்கின்றேன்;—மற்று யான்
என்னுளேன்—அதுவின்றாயின், வேறெந்தால்
உயிர்வாழ்வேன்! எ - று.

நான் = ஆகுபெயர். உயிர்வாழ்தற்கு வேறுமுன்,
அவைபெற்றிலேனென் பதுபட நின்றமையின்,
மன் = ஒழியிசைக்கண் வந்தது. அவை அவன்றாது
வருதல், தன்றாது சேறன்முதலாயின.
அவையாவுமின்மையின், இதுவல்லது என்க்ருப்
பற்றுக்கோடில்லையென்பது கருத்து.

(ச)

விளக்கம்:—“யான் அவரோடு புணர்ந்த
நாள் இன்பத்தை நினைத் திருப்பதாலேயே
இவ்வித துன்பமாகிய சமுத்திரத்தில்
புரண்டும் உயிர் வாழ்ந்து கொண்டு
இருக்கின்றேன். அவ்விதம் அவ்வின்பத்தை
நினைவேனாயின் வேறு எவ்விதத்தால் உயிர்
வாழ்ந்திருப்பேன்” என்று நீ உன் தலைவரைக்
கண்ட தினத்துப் புணர்ந்ததால் உண்டாகிய
இன்பம் ஒன்றினையே நினைந்து நினைந்து

இறப்பதற்கு உரிய தகுதியிலிருக் கின்றாய்.
 ஆதலால் நீ உயிர் வாழும் பொருட்டு அவ்விதம்
 நினைப்பதை மறந்து இருத்தல் வேண்டும் என்று
 சொல்லிய தோழிக்குத் தலைவி தூறியதாக
 இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது
 தலைவியானவள் ஓ ! எனது உயிர்த்தோழியே !
 உலகத்துக் தலைவரைப் பிரிந்து உள்ள
 பெண்களுக்கு உயிர் வாழ்வதற்குப் பற்றுக்
 கோடாய் உள்ளான தலைவன் அனுப்பிய தூது
 வருதலும், தான் அனுப்புகின்ற தூது
 செல்லலும் ஆகிய பலவிரும்பும் அவற்றுள் எ
 னக்கு ஒன்றும் இல்லாமையால் முதல் நாள்
 புணர்ந்த இன்பத்தை நினைந்து
 பிரிவாற்றாமையால் உண்டாகும் துன்ப
 சமுத்திரத்துள் உழன்றும் உயிர்
 வாழ்கின்றேன். ஆதலால் ஈது ஒன்றே எனக்குப்
 பற்றுக்கோடாக உள்ளது என்று

கூறினளாயிற்று.

1207. மறப்பி வெவனுவன்
மற்கொன் மறப்பறியே

னுள்ளினு முள்ளஞ் சுடும்.
ஓதுவுமது.

(பரி.) இ - ன். மறப்பு அறியேன் உள்ளினும்
உள்ளம் சுடும் = அவ்வின் பத்தை மறத்தலறியேனாய்
இன்றுள்ளாநிற்கவும், பிரிவு என்னுள்ளத்தைச்
சுடாநின்றது, — மறப்பின் வெவனுவன் = அங்கனம்
பிரிவாற்றாத யான் மறந் தால் இறந்துபடாது
உளேனுவது எத்தால் ! ஏ - று.

மறக்கப்படுவது அதிகாரத்தான் வந்தது. மன்
= ஈண்டும் அதுபடநின்ற ஒழியிசையாயிற்று.
சொல் = அசைநிலை.

(எ) 120

திருக்குறள்

விளக்கம்

விளக்கம் :—“ அப்புணர்ந்த தினத்து
இருந்த இன்பத்தைச் சிறி தும் மறத்தல்

அறியாதவளாய் நின்று நினைந்து கொண்டே
 இருக்கவும், அவரைப் பிரிந்து உள்ள பிரிவினால்
 உண்டாகும் துன்பமானது என் மனத்தைச்
 சுட்டுக்கொண்டு இருக்கின்றது. அவ்விதம்
 பிரிந்ததற்கு ஆற்றாத நான் நினைப்பதையும் விட்டு
 மறப்பேனாயின் இறக்காது உயிர் வாழ்வது
 எத்துணை கொண்டு ” என்று தலைவி
 கூறினாளென்று இத் திருக்குறள் கூறுகின்றது.
 அகாவது தோழியே ! நீ தலைவரை நினைத் தலை
 மறத்தல் வேண்டும் என்கின்றாய். மறவாது
 நினைக்கின்ற இக்காலத் தேயே . பிரிவின்
 துன்பமானது என்னைக் கொளுத்துகின்றது.
 அவ் விதம் கொளுத்தியும் அவரை மறவாது
 நினைத்தலாலேயே இறவா து இருக்கின்றேன்.
 அந்நினைத்தலும் செய்யேனாயின் உயிர்
 வாழ்வதற்கு வேறு துணை இல்லை என்று தலைவி
 கூறினளாயிற்று.

1208. எனைத்து நினைப்பினுங் காயா

ரணைத்தன்றே

காதலர் செய்யுஞ் சிறப்பு.

இந் துன்பமறிந்து வந்து

காதலர்

நினக்கின்பநீ

செய்வரென்றுட்துச் சொல்லியது.

(பரி.) இ-ள். எனைத்து நினைப்பினும்

காயார் = தம்மை யானெத்துணையும் மிக

நினைந்தாலும் அதற்கு வெகுளார்;—காதலர்

செய்யும் சிறப்பு அனைத்து அன்றே = காதலர்

எனக்குச் செய்யுமின்பமாவது அவ்வளவன்றே!

எ-று.

வெகுளாமை அதற்குடன்பட்டு

நெஞ்சின்கணிற்றல். தனக்கு அவ்வின் பத்திற்

சிறந்ததின்மையின், அதனைச் 'சிறப்பு' என்றான்.

காதலர் நம்மாட் டருளென்றும்,

செய்யுங்குணமென்றும் பாடமோதுவாரு முளர்.

தோழி கூறி யவதனைக் குறிப்பானிகழ்ந்து

கூறியவாறு.

(அ)

விளக்கம் :—“தம்மை யான் எவ்வளவு

அதிகமாக நினைந்தாலும் அதற்கு அவர்
 கோபியார். ஆதலால் காதலர் எனக்குச் செய்யும்
 இன்பமானது அவ்வளவு அல்லவோ” என்று
 நீ படுகின்ற துன்பத்தினை அறிந்து வந்து
 காதலர் உனக்கு இன்பம் செய்வர் என்று
 கூறிய தோழிக்குத் தலைவி கூறியதாக
 இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது
 தலைவியானவள் தோழியே ! நீ கூறுவது
 பொருந்தும். என் தலைவரான வர் நான்
 எவ்வளவு அவரை அதிகமாக நினைந்தும்
 அதற்குச் சிறிதும் நினைந்தவர்புலம்பல்

121

வெகுளாது என் விருப்பத்திற்கு உடன்பட்டு
 என் நெஞ்சினிடத்தேயே நிற்கின்றாராதலால்
 எனக்கு அவ்வின்பத்தில் சிறந்த இன்பம்
 வேண்டு வது இல்லையாகும். இனி அவர்
 வந்து எனக்கு இன்பஞ் செய்வர் என்பது
 அத்துணைப் பெரியதோர் சிறப்பு ஆகாது என்று

தோழி கூறிய தொன்றைக் குறிப்பாக இகழ்ந்து
பேசினாள் என்றதாயிற்று.

1209. விளியுமெ னின்னுயிர் வேறல்ல
மென்பா

ரளியின்மை யாற்ற நினைந்து.

தலைமகன் றா துவர்கீ காணாது
வருந்துகின்றாள் வற்புறுத்தத்

தோழ்க்குச் சொல்லியது.

(பரி.) இ - ன். வேறு அல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து = முன்பெல்லாம்
நாமிருவரும் வேறல்லமென்று சொல்லுவார
தளியின்மையை மிகவுநினைந்து, —என் இன்னுயிர்
விளியும் = என்தினியவுயிர் கழியாநின்றது.

அளியின்மை = பின்வருவராகலுமாய்ப்
பிரிதலும், பிரிந்துவாராமையும் ஆண்டுநின்றுழித்
து துவிடாமையும் முதலாயின.

பிரிவாற்றல்வேண்டுமென வற்புறுத்தாட்டு
என்னுயிர் கழிகின்றது பிரிவிற்கன்று

அவரன்பின்மைக் கென எதிரழிந்து கூறியவாறு.
(க)

விளக்கம்:—“முன்பு எல்லாம் நாம்
இருவரும் வேறு அல்லம் என்று
சொல்லுகின்றவரது அருள் இல்லாமையை
மிகுதியும் நினைந்து எனது இன்னுயிரானது
போகா நின்றது ” என்று தலைமகனது தூது
வரக் காண மையால் வருந்துகின்ற
தலைவியானவர் பிரிவிற்கு ஆற்றாதல் வேண்டும்
என்று வலிந்து கூறிய தோழியை நோக்கிக்
கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது.
அதாவது தோழியே! நான் வருந்துவது
அவருடைய பிரிவாற்றாமைக்கு அன்று.
அவர் முன் எல்லாம் இருவரல்லீ
ஒருவரேயாகும் என்ற புணர்ச்சி மகிழ்தலில்
கூறி இப்போது சிறிதும்
அன்பில்லாதவராய் வருவேன் என்று

பிரிந்ததும், குறித்த பருவத்து வாராமையும்,
 தாமிருக்கின்ற இடத்தி னின்றும் தூது
 விடாமையும் ஆகிய அன்பின்மைக்கே
 என்னுயிர் என் னுடலை விட்டுப் பிரிவதாக
 உள்ளதே யன்றி வேறு இல்லை என்று கூறிய
 தாயிற்று.

10

1 22
 விளக்கம்

திருக்குறள்

1210. விடாஅது சென்றாரைக்
 கண்ணினுற் காணப்

படாஅது வாழி மதி.

வன்புறையேழீந்தாள் காமமீக்க

கழ்படாற் சொல்லியது.

(பரி.) இ-ள். மதி = மதியே! — விடாது
 சென்றாரைக் கண்ணினால்

காணப்படாதி = என்னெஞ்சின்

இடைவிடாதிருந்தே விட்டுப்போயினாரை
யானென்கண்ணனவானாயினும் எதிர்ப்படும்வகை
நீ படாதொழிவாயாக ;

கண்ணனவா நெதிர்ப்படுதலாவது மதி
இருவரானு நோக்கப்படுதலின் இருவர்கண்ணும்
அதன்கண்ணே சேர்தல். முதலொடு
சினைக்கொற்றுமை யுண்மையிற் சென்றாரைக் 'காண
'என்றும், குறையுறுகின்றானாகலின் 'வாழி' என்றங்
கூறினான். இனிப் படாதென் பது பாடமாயின்,
கனவிடைக் கண்ணி ஞர்காணுமாறு
மதிபடுகின்றதில்லையென அதனாற்றயில்பெறாது
வருந்து கின்றான் கூற்றாக்குக. இப்பொருட்கு
வாழியென்பது அசைநிலை. (ய)

விளக்கம் :—“மதியே ! என் மனத்தில்
இடைவிடாமலிருந்தே என்னைவிட்டுப்
போயினவரை யான் என் கண்ணாலாயினும்
பார்க்கும் வண்ணம் நீ மறைந்து போகாதிருத்தல்
வேண்டும்” என்று பிரிவாற்று தல்

வேண்டுமென்று வற்புறுத்திக் கூறிய
 தோழியை எதிர் அழிந்து கூறிய
 தலைவியானவள் மிகுந்த காமத்தால்
 உண்டாகிய துன்பமிகுதி யால் சந்திரனைப்
 பார்த்துக் கூறியதாக இத்திருக்குறள்
 கூறுகின்றது. அதாவது ஓ! சந்திரனே! நானும்
 உன்னை நோக்குகின்றேன். என் தலை வரும்
 உன்னை நோக்குகின்றனர். ஆதலால் உன்னைப்
 பார்த்தல் அவரைப் பார்ப்பதுபோல ஆகும்.
 ஆதலால் நீ எக்காலத்தும் மறையாது
 எனக்குத் தோன்றுதல் வேண்டும். இவ்விதம்
 செய்வாயாகில் உன்னை யான் வாழ்த்துவேன். நீ
 நெடுங்காலம் அதனால் வாழ்வாய் என்று தலை
 வனைக் காண்பதற்கு விரும்பிய தலைவி
 கூறியதாயிற்று.

கனவு நிலையுரை த்தல்.

(பரி.) அதாவது தலைமகள் தான்கண்ட கனவினது நிலைமையைத் தோழிக்குச் சொல்லுதல். அக்கனவு நனவின் கணினையுமிகுதியாற் கண்டதாகலின் இது நினைந்தவர்புலம்பலின்பின் வைக்கப்பட்டது.

கனவு நிலையுரை த்தல்

123

விளக்கம் :—அதாவது தலைமகளானவள் தான் கண்ட கனவினுடைய நிலைமையினைத் தோழிக்குச் சொல்லுதல். அக்கனவானது நனவினிடத்தே நினைவு மிகுதியால் உண்டாவது ஆதலின் இதனை நினைந்தவர்புலம்பல் என்னும் அதிகாரத்திற்குப் பிறகு வைக்கப்பட்டு உள்ளது.

1211. காதலர் தூதொடு வந்த

கனவினுக்

கியா துசெய்

வேன்கொல்

விருந்து.

தலைமகன் றாது

வாக்கண்டிள்

சொல்லியது.

(பரி.) இ-ள். காதலர் தூதொடு வந்த
கனவினுக்கு = யான் வருந்துகின் றதறிந்து அது
தீரக் காதலர் விடுத்த தூதினைக்கொண்டு என்
மாட்டுவந்த கனவினுக்கு — விருந்து யாது
செய்வேன் = யான் விருந்தாக யாதனைச்செய் வேன்
! எ-று.

விருந்தென்றது விருந்திற்குச்செய்யு
முபகாரத்தினை. அது கனவிற் கொன்று
காணுமையின், 'யூ துசெய்வேன்' என்றாள்.
(க)

விளக் கம்:—“ யான் வருந்துவதை
யறிந்து அவ்வருத்தம் நீங்கும் படி காதலர்
அனுப்பிய தூதினைக் கொண்டு வந்த

கனவினுக்கு யான் விருந்தாக எதனைச்
 செய்வேன்" என்று தலைமகனது தூதுவர்க்
 கண்ட வளாகிய தலைவி கூறியதாக
 இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது
 தலைமகளானவள் கனா நிலையில் தூது
 வந்ததுபோல் கண்டாளாதலால் அவ்விதத்
 தூதிற்கு விருந்தாக வந்தவர்க்குச் செய்யும்
 உபகாரம் ஒன்றினைச் செய்வதற்கு இல்லை
 என்று கூறியதாயிற்று.

1212. கயலுண்கண் யானிரப்பத்
 துஞ்சிற்கலந்தார்க்
 குயலுண்மை சாற்றுவேன்
 மன்.

தூதுவிடக்கருதியாள் சொல்லியது.

(பரி.) இ-ள். கயல் உண்கண் யான்
 இரப்பத் துஞ்சின் = துஞ்சாது வருந்துகின்ற என்
 கயல்போல முண்கண்கள் யானிரந்தாற்
 றுஞ்சமாயின், — கலந்தார்க்கு உயல்

உண்மை சாற்றுவேன் = கனவிடைக் காதலரைக்

காண் பேன்; கண்டால்

அவர்க்கியானாற்றியுள்ளாய தன்மையை யானே
விரியச் சொல்வேன்; எ-று.

‘கயலுண்கண்’ என்றான்,

கழிந்தநலத்திற்கிரங்கி. உயல் = காமகோய்க் குத்.

தப்புதல். தூதர்க்குச் சொல்லாது

யாமடக்குவனவும் சொல்லுவனவற் 1 24

திருக்குறள் விளக்கம்

துள்ளுஞ் சுருக்குவனவற்றின் பரப்புந்

தோன்றச்சொல்வேனென்னுங் கருத் தாற்

‘சாற்றுவேன்’ என்றான். இனி, அவையுந்துஞ்சா

சாற்றலுங்கூடா தென்பதுபட நின்றமையின், மன்

ஒழியிசைக்கண் வந்தது. முன்னுங் கண் டான்

கூற்றாகவின், கனவுகிலை யுரைத்தலாயிற்று.

(உ)

விளக்கம் :—“தூங்காமல் வருந்துகின்ற

கயல்மீன்போலும் என் னுடைய மையுண்ட
 கண்கள் யான் அவற்றை யாசித்துக் கேட்கும்
 காலத்துத் தூங்குமாயின் கனவு உண்டாகும்,
 அக்கனவினிடத்தே காத லரைப் பார்ப்பேன்;
 பார்ப்பேனாயின், அவருக்குப் பிரிவினல்
 உண்டாகும் துன்பத்தை யான் பொறுத்துக்
 கொண்டு உள்ள தன்மையெல்லாம் யானே
 விரிவாக எடுத்துக் கூறவேன்' ' என்று
 தூதுவிடக் கருதிய தலைவி கூறியதாக
 இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது
 தலைவியான வள் தூங்காது என்னை வருத்துகின்ற
 கண்கள் தூங்குமேயாயின் கனவு உண்டாகும்.
 அக் கனவினிடத்தே வருகின்ற காதலர்க்கு
 நான் காம நோய்க்குத் தத்தளித்தலை ஒன்றும்
 விடாது அவற்றின் பரப்பை யெல் லாம்
 நன்றாகச் சொல்லுவேன், என் கண்
 தூங்குவதுமில்லை. நான் அவர்க்குச்
 சொல்லுவதற்கு மில்லை, தூது
 அனுப்புவேனாயின் சொல் லக் கூடாதனவற்றை

அடக்கியும், சொல்லக் கூடியவற்றுள் சுருக்கியும் சொல்லவேண்டியுள்ளதால், கனவு நிலையிலாயினும் அவரைக் கண்டுச் சொல்வதற்குக் கூடாமையாக உள்ளது என்று கூறியதாயிற்று.

1213. நனவினானல்கா தவரைக்கனவினாற்

காண்டலினுண்டென் னுயிர்.

ஆற்றளெனக் கவன்றுட்து

ஆற்றுவலென்பதுபடச்

சொல்லியது.

(பரி.) இ-ள். நனவினானல்காதவரை = நனவின் கண் வந்து தலையளி செய்யாதாரை — கனவினாற் காண்டலின் என் உயிர் உண்டு = யான் கனவின்

கட்கண்ட காட்சியானே என்னுயிருண்டாகா நின்றது; எ-று.

மூன்றனுருபுகள் ஏழன்பொருண்மைக்கண்

வந்தன. அக்காட்சியானே

பாளுற்றியுளேனுகின்றேன் நீ கவலல் வேண்டா
வென்பதாம். (௩)

விளக்கம்:—“நனவினிடத்தே வந்து
எனக்கு இன்பத்தைத் தாரா

தாரை நான் கனவினிடத்தே
காண்கின்றமையாலேயே என்னுயிரானது
இன்னும் தங்கியுள்ளது ” என்று இவள்
பிரிவிற்கு ஆற்றாது வருந்து

கின்றாளென்று கவலையுற்ற தோழியை நோக்கித்
தலைவி கூறியதாக இத்

கனவுநிலையுரைத்தல் 125

திருக்குறள் கூறுகின்றது. அதாவது
தலைவியானவள் தோழியே! நீ கவலல்

வேண்டாம். நனவில் வாராவிடினும் என்
தலைவர் கனவில் வருகின்றார். அக்

கனவிடத்தே அவரை நான் காணும் காட்சி
யளவிலேயே நான் உயிர் வாழ்ந்து

கொண்டிருக்கின்றேன். அவ்வித மல்லாவிடின்

உயிர் வாழேன் என்று தன் கனவின் நிலையை
உரைத்ததாயிற்று.

1214. கனவினா னுண்டாகுங் காம
நனவினா

னல்காரை நாடித் தரற்கு.

இதுவுமது.

(பரி.) இ-ள். நனவினான் நல்காரை நாடித்
தரற்கு = நனவின் கண்வந்து தலையளிசெய்யாதாரை
அவர்சென்றுழி நாடிக்கொண்டுவந்து கனவு தருத
லான், — கனவினாற் காமம்
உண்டாகும் = அக்கனவின் கண்ணே எனக்கின்ப
முண்டாகாநின்றது; எ-று.

காமம் ஆகுபெயர். நான்காவது
மூன்றன்பொருண்மைக்கண் வந்தது. இயல்பான்
நல்காதவரை அவர்சென்ற தேயமறிந்துசென்று
கொண்டு வந்துதந்து நல்குவித்த கணவால்
யானாற்றுவ வென்பதாம். (ச)

விளக்கம்:—“நனவில் வந்து எனக்கு
இன்பத்தைச் செய்யாதாரை அவர் சென்ற

விடத்துத் தேடிக் கொண்டுவந்து கனவு
 கொடுத்தலால் அக்கனவினிடத்தே எனக்கு
 இன்பம் உண்டாகின்றது" என்று தலைவி
 கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது.
 அதாவது தலைவியானவள் தோழியை நோக்கித்
 தோழியே! யான் ஆற்றாது வருந்து கின்றேன்
 என்று எண்ணுகின்றன. என் காதலர் எ
 ன்னிடத்தில் நனவில் வாராவிடினும் கனவில்
 வருகின்றாராதலால் எனக்கு இன்பம்
 உண்டாகின்றது. அதனால் நான் பொறுத்துக்
 கொள்வேன் என்று கூறியதாயிற்று.

1215. நனவினாற் கண்டதூஉ
 மாங்கே கனவுந்தான்

கண்ட பொழுதே யினிது.

இதுவுமது.

(பரி.) இ-ள். நனவினாற் கண்டதூஉம்
 (இனிது) ஆங்கே = முன்னன வின் கண்
 அவரைக்கண்டு

துகர்ந்தவின்பந்தானுயினிதாயிற்று அப்பொ

முதே,—கனவுந்தான் கண்டபொழுதே
 இனிது = இன்று கனவின்கட்கண்டு நுகர்ந்த
 வன்பமும் அக்கண்டபொழுதே யினிதாயிற்று;
 அதனான் எனக் கிரண்டு மொத்தன; எ-று.

126.

கிருக்குறள்

விளக்கம்

இனிதென்பது முன்னுங்கூட்டப்பட்டது. கனவு ஆகுபெயர். முன்னும்
 யான்பெற்ற நிவ்வளவே, இன்னும் அதனொண்டாற்றுவ லென்பதாம். (இ)

விளக்கம்:—“முன் நனவில் அவரைக்
 கண்டு அடைந்த இன்ப மும் அப்பொழுது
 இனிமை யுடையதாகவே இருந்தது. இன்று
 அவரைக் கனவில் கண்டு அடைந்த இன்பமும்
 முதலாகக் கண்ட இன்பத் தைப் போல்
 இனிமையுடையதாக உள்ளது. ஆதலால்
 எனக்கு நனவி டத்தேயும் கனவிடத்தேயும்
 அடைந்த இன்பங்கள் ஒரு தகுதியுடைய

னவாகவே உள்ளன" என்று தலைவி
கூறினாளென்று இத்திருக்குறள் கூறுகின்றது.
அதாவது தலைவியானவள் தோழியை நோங்கித்
தோழியே! யான் என் காதலரால் நனவினிடத்தே
அடைந்த இன்பமும் அவர் பிரி வின்கண்
கனவிலடைகின்ற இன்பமும் இரண்டும் ஒத்த
தகுதியுடையன வாகவே உள்ளனவாதலால் இக்
கனவினைக் கொண்டு பொறுத்து இருப் பேன்
என்பதாயிற்று.

1216. நனவென வென்றில்லை யாயிற்
கனவினாற்

காதலர் நீங்கலர் மன்.

இதுவுமது.

(பரி.) இ-ள். நனவென ஒன்று

இல்லையாயின் = நனவென்று சொல்லப் படுகின்ற
ஒருபாவியில்லையாயின், — கனவினாற் காதலர்
நீங்கலர் = கனவின் கண் வந்துகூடிய காதலர்

என்னைப் பிரியார்; ஏ-று.

ஒன்றென்பது அதன்கொடுமைவிளக்கி
நின்றது. அஃது இடையே புகுந்து
கணவைப்போக்கி அவரைப் பிரிவித்த
தென்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண்
வந்தது. கனவிற்பெற்றாற்றுக்கின்றமை கூறியவாறு.

(சு)

விளக்கம்:—“ நனவு என்று
சொல்லப்படுகின்ற ஒரு பாவியான வன்
இல்லையாயின் கனவினிடத்தே வந்து கூடுகின்ற
என் காதலர் என்னைவிட்டுப் பிரியார்” என்று
தலைவி கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது.
அதாவது தோழியே! கனவில் என்னைவந்து
கூடுகின்ற என் காத

லரைப் பிரியும்படிச்செய்யும் நனவு என்னும் ஒரு பாவியானவன் இடை
பேவாராவிடில் அக்கனவில் காணும் இன்பத்தால் யான்மிகுதியும் மகிழ்ச்சி
செயுற்றிருப்பேன். நனவென்பது ஒன்று தடுக்கினும் கனவில் காண்
கின்ற அவ்வளவு பொழுது அனுபவிக்கின்ற இன்பத்தால் பிரிவிற்கு
ஆற்றி நிற்கின்றேன் என்று கூறியதாயிற்று.

1217. நனவினா நல்காக் கொடியார்

கனவினா

னென்னெம்மைப் பீழிப் பது.

விழ்த்துழிக் கரணாயினள்

கனவிற்கு ட்டநீநீந்து

ஆற்றளாய்சீ கொல்லியது.

(பா.) இ-ள். நனவினான் நல்காக்

கொடியார் = ஒருளுன்றும் நனவின் கண் வந்து

தலையளிசெய்யாத கொடியவர், —கனவினான்

எம்மைப் பீழிப்பது என் = நாடோறுங்

கனவின் கண் வந்து நம்மை வருத்துவது

எவ்வியைப்புற்றி!

பிரிதலும் தன்னினைந்துயாராமையுநோக்கிக்

'கொடியார்' என்றும், கன விற்குண்மேலராய்

விழித்துழிக் கரத்தலின் அதனானுந் துன்பமாக
 நின்ற தென்பாள் 'பீழிப்பது' என்றும் கூறினாள்.
 நனவினில்லது கனவினுமில்லை யென்பர்,
 அதுகண்டில மென்பதாம்.

(எ)

விளக்கம்:—“ ஓர் நாளும்
 நனவினிடத்தே வந்து எனக்கு இன் பத்தைத்
 தாராத கொடியவர் தினந்தோறும்
 கனவினிடத்தே வந்து நம்மை
 வருத்திக்கொண்டிருப்பது எவ்வித உரிமை
 கருதியோ ?” என்று தலைவி கூறியதாகு
 இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது
 தோழியே! என்னைப் பிரிந்து சென்றும்
 குறித்தகாலத்து வாராது நின்ற கொடிய வர்
 கனவினிடத்தே தோள்மேலராயிருந்து
 விழித்துப் பார்க்குமிடத்து
 ஒளித்து எனக்குத் துன்பத்தைத் தருவது
 எது கருதியோ அறிகி லேன். நனவில்

வாராதது கனவில் வருவதில்லை என்னும் உலக
 வழக்
 கையும் கடந்து நனவில் வா ராத தலைவர்
 கனவில் நாள்தோறும் வரு
 கின்றனர். இது யாதோ அறிகிலென் என்று
 தன் கனவின் நிலையை
 உரைத்தாளாயிற்று.

1218. தஞ்சங்காற் றோண்மேல
 ராகி விழிக்குங்கா

னெஞ்சத்த ராவர் விரைந்து.

தானுற்றுதற்பொருட்டுத்

கலைமகனையியற்பழித்தாட்டு

இயற்பட மொழிந்தது.

(பரி.) இ-ள். தஞ்சங்கால் தோண்மேலாகி = என்னெஞ்சவிடாத
 ஹைகின்ற காதலர் யான்றுஞ்சும்பொழுது வந்து என்ருண்மேலாய், —
 விழிக்குங்கால் விரைந்து நெஞ்சத்தராவர் = பின் விழிக்கும்பொழுது விரை
 ந்து பழைய நெஞ்சின்கண்ணராவர் ; ஏ-று.

கல விவிட்டுமறையுங் கடுமைபற்றி

'விரைந்து' என்புள். 'ஞ்சுக்காலும்'

என்னினீங்கி யறியாதாரை நீ கோவற்பாலையல்லையென்பதாம். (அ) 128

திருக்குறள் விளக்கம்

விளக்கம் :—“என் மனத்தினிடத்தே நீங்காது வசிக்கின்ற காத லர் யான் தூங்கும்பொழுது வந்து தோள்மேலிருந்தும் பின் விழிக் குங் காலத்து விரைந்து சென்று பழைமையோல் நெஞ்சினிடத்தேயே ஒளித்துக் கொள்ளுகின்றனர் ” என்று தோழியானவள் தலைமகள் பிரி விற்கு ஆற்றுதற் பொருட்டுத் தலைமகனது குணங்களைப் பழித்த விடத்தே தலைவி கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது தோழியே ! என் காதலரை ஏன் பழிக்கின்றாய். அவர் என்னைவிட்டு ஓங்காலும் நீங்கி அறியார். அவர் என் நெஞ்சிடத்தேயே எப்போதும் இருப்பவராய் இருந்தும் கனவில் மாத்திரம் என்

தோள்மீதிருந்து கல வியை நடத்துகின்றனர்.
 இவ்விதம் நனவிலும் கனவிலும் விட்டுப் பிரி
 யாத அவரை நீ நொந்து கொள்ளுதல்
 வேண்டுவதில்லை என்று கூறியதா யிற்று.

1219. நனவினா னல்காரை நோவர்
 கனவினாற்

காதலர்க் காணா தவர்.

இதுவுமது.

(பரி.) இ-ள். கனவினாற் காதலர்க்

காணாதவர் = தமக்கொருகாதலரின் மையின்

அவரைக் கனவிற்கண்டறியாத மகளிர்

—நனவினான் லல்காரை நோவர் = தாமறிய

நனவின் கண் வந்து நல்காத நங்காதலரை

அன்பிலரென நோவா நிற்பர்; எ-று.

இயற்பழித்ததுபொரு து

புலக்கின்றானாகவின், அயன்மைதோன்றக்

கூறினான். தமக்குங் காதலருளராய் அவரைக்

கனவிற் கண்டறிவாராயின் நங்காதலர்

கனவின் கணற்றி நல்குதலறிந்து கோவாரென்பதாம்.

(க)

விளக்கம்:—“தமக்கு ஒரு காதலர்
இல்லாமையால் அக்காதலரைக் கனவில்
கண்டறியாத பெண்கள் தாம் பார்க்கும்படி
நனவினிடத்தே வந்து எனக்கு இன்பத்தைத்
தாராத என் காதலரை அன்பில்லாதவ ரென்று
நொந்துகொள்ளுவர் ' ' என்று
தோழியானவள் தலைவனைப் பழித்த காலத்து
அப்பழித்தலைப் பொறுதவளாகிய தலைவி
கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது.
அதாவது தலைவிபானவள் கோபங் கொண்டு
தமக்கும் ஓர் காதலரிருந்து பிரிந்தகாலத்து
அவரைக் கனவில் காண்பது வழக்கமாக
இருப்பின் என் காதலர் பிரிந்து நனவில்
வாரா விடினும் கனவில் வருவதை அறிந்து நான்
பிரிவிற்கு ஆற்றி நிற்கின் மேன் என்பதை
அறிவர். அப்பெண்கள் காதலரைப்

யால் என் காதலரைப் பழிக்கின்றனர் என்று
தன் தலைவனுக்குப் புக ழுண்டாகக்
கூறியதாயிற்று.

1220. நனவினா னந்நீத்தா ரென்பர்
கனவினாற்

காணார்கொ லிவ்வூ ரவர்.

இதுவுமது.

(பரி.) இ-ள். இவ்வூரவர் நனவினான்
நந்நீத்தார் என்பர் = இவ்வூரின் மகளிர்.
நனவின்கண் கம்மை நீத்தாரென்று நங்காதலரைக்
கொடுமைகூறா நிற்பர், — கனவினாற் காணார்கொல் =
அவர் கனவின்கண் நீங்காதவருதல்
கண்டறியாரோ! எ-று.

என்னொடு தன்னிடை

வேற்றுமையின்றாயின் யான்கண்டது தானுங்
கண்டமையும், அதுகாணாது அவரைக்

கொடுமைகூறுகின்றமையின் அயலாளே யாமென்னுங்
கருத்தால், 'இவ்வூரவர்' என்றான்.

(வ)

விளக்கம்:—“இவ்வூரினிடத்தே உள்ள
பெண்கள் நனவினிடத்தே நம்மை விட்டுப்
பிரிந்தாரென்று நம்முடைய காதலரைக்
கொடுமை கூறுகின்றனர். அவ்வீதும் கொடுமை
கூறுபவர் அவர் நம் கனவினி டத்தே நீங்காது
வருதலைப் பார்த்து அறியாரோ” என்று தலைவி
கூறிய தாக இத்திருக்குறள் கூறுகின்றது.
அதாவது தானென்றும் அவ ளென்றும்
வேற்றுமை காணாது தன்னோடு பழகிய
தோழியாக இருந் தும் தான் நனவில்
காணாவிடினும் கனவில் கண்டு இன்பமடைந்து
நிற் சும் நிலையை அறியாது தன் காதலரைப்
பழிக்கின்றாளாதலால் அவள் அயலாளே யாகும்
என்று கோபித்துக் கூறிய தலைவி இவ்வூரவர்
என்று தோழியைப் பிரித்துக் கூறியதுடன் தன்
கனவின் நிலையையும் கூறி முடித்தாளாற்று.

123. அதிகாரம்.

பொழுதுகண்டிரங்கல்.

(பரி.) அஸ்தாவது மாலைப்பொழுது வந்துழி அதனைக்கண்டு தலைமகளி ாங்குதல். கனமுந்துருத வினையில்லை யென்பதுபற்றிப் பகற்பொழுதாற்றி யிருந்தாட்கு உரியதாகவின், இது கனவுநிலை யுரைத்தவின்பின் வைக்கப்பட்டது.

17

130

திருக்குறள்

விளக்கம்

விளக்கம் :—அதாவது மாலைப் பொழுது வந்த காலத்து அம் மாலைப் பொழுதைக் கண்டு தலைமகள் வருந்துதல். கனவு நிலையடை யாததற்கு முன் யாதொரு தொழிலும் நேராது என்பது பற்றி பகற் பொழுதெல்லாம் பிரிவினை

ஆற்றியிருந்தாளுக்கு இம் மாலைப்பொழுது
 உரியதாகலின் இதனைக் கனவுநிலையுரைத்தல்
 என்னும் அதிகாரத்துக் குப் பிறகு
 வைக்கப்பட்டுள்ளது.

1221. மாலையோ வல்லை மணந்தா
 ருயிருண் ணும்

வேலைநீ வாழி பொழுது.

பொழுதொடு புலந்து சோல்லியது.

(பரி.) இ-ள். பொழுது = பொழுதே, — நீ

மாலையோ அல்லை = நீ முன் னான்களின் வந்த
 மாலையோவெனின், அல்லை; — மணந்தார் உயிர்
 உண்ணும் வேலை = இருந்தவாற்றான்

அந்நாட்காதலரைமணந்து மகளிருயிரையுண்ணும்
 இறுதிக் காலமாயிருந்தாய்; ஏ-று.

முன்னன் = கூடியிருந்த நான்.

அந்நாண்மணந்தாரெனவே, பின் பிரிந் தாராதல்
 பெறுதும். வாழியென்பது குறிப்புச்சொல். “

வாலிழை மகளி ருயிர்ப்பொதி யவீழ்க்குவ் காலே' '
என்றாற்போல ஈண்டுப் பொதுமையாற்
கூறப்பட்டது. வேலையென்பது ஆகுபெயர்.
வேலையென்பதற்கு வேலா
யிருந்தாயென்பாரு முளர்.

(க)

விளக்கம் :—“ பொழுதே ! நீ முன்
நாள்களில் வந்த மாலைப் பொழுது தானே
என்று எண்ணின் அது அல்லே. ஆயின்
இப்போது இருந்த விதத்தை நோக்கின் அந்
நாள் காதலரை மணந்து கொண்ட பெண்களது
உயிரை உண்ணுகின்ற கடைநாளாக இருந்தாய்
’ ’ என்று மாலைப் பொழுதோடு கோபித்துத்
தலைவி கூறியதாக இத்திருக்குறள்
கூறுகின்றது. அதாவது தலைமகளானவள் அப்
பொழுதை நோக்கி ஓ ! மாலையே ! முன்
தலைவரோடு கூடியிருந்த நாள்களில் வந்த
மாலைக் காலமாக நீ காணப்படவில்லை. ஆயின்
தலைவரைப் பிரிந்த பெண்களது உயிரைக்

கொள்ளை கொள்ளுகின்ற இறுதிக்
 காலத்தைச் செய்யும் எமன் போல்
 இருக்கின்றாய் என்று மாலைப் பொழுதில்
 உண்டாகும் காமத்துன்பத்தைக் கூறியதாயிற்று.

பொழுதுகண்டிரங்கல் 131:

1222. புன்கண்ணை வாழி மருண்மலை
 யெங்கேள்போல்

வன்கண்ணை தோநின் றுணை.

தன்னுட்கையாற்றை அதன்மேலீட்டுச்

சோல்லியது.

(பரி.) இ-ள்.

மருண்மலை = மயங்கியமாலாய், — புன்கண்ணை = நீயுமெம்
 போலப் புன்கணுடையையாயிருந்தாய், — நின்றுணை
 எங்கேள்போல் வன்கண்ணதோ = நின்றுணையும்
 எந்துணைபோல வன்கண்மையுடையதோ,
 கூறுவாயாக; எ-று.

மயங்குதல் = பகலுமிரவுந் தம்முள்ளே
 விரவுதல்; கலங்குதலுந்தோன்ற நின்றது.

புன்கண் = ஒளியிழத்தல்; அதுபற்றித்
 துணையுமுண்டாக்கிக் கூறி னான். எச்சவும்மை
 விகாரத்தாற்றொக்கது. எமக்குத் துன்பஞ்செய்தாய்;
 நீயுமின்பமுற்றிலையென்னுங் குறிப்பால் 'வாழி'
 என்றாள். (உ)

விளக்கம்:—“ மயங்கிய மாலைக் காலமே !
 நீயும் என் போல் ஒளி யிழந்து நிற்கின்றாய்.
 உன் துணைவனும் என் துணைவன் போல் வன்
 கண்ணனே சொல்லுவாயாக!” என்று காமத்
 துன்பத்தால் வருந்தும் தலைவியானவள் தன்
 மனூப் பாங்கின மாலையின் மீது வைத்துக்
 கூறிய தாக இத்திருக்குறள் கூறுகின்றது.
 அதாவது ஒ! மாலையே! நீயும் பகலும் இரவும்
 இரண்டும் ஒன்றாகக் கலக்கின்ற
 கலக்கத்தையுடையை. அன்றியும் ஒளியிழந்து
 நிற்கின்றனை. யானும் கலங்கி நிற்கின்றேன்.
 ஒளியிழந்தும் உள்ளேன். என் தலைவன் போல்
 உன் துணைவனும் ஓர் கால் அஞ்சா
 நெஞ்சினனாய் இருத்தல் வேண்டும். ஆயினும்

ஒருவர்க் குத் துன்பஞ்செய்தால் தாமும் துன்பம்
அடைவது உலக வழக்காக உள்ளது என்பது
போதா முன்னர் எனக்குத் துன்பஞ்செய்த
மாலைப் பொழுதாகிய நீயும் இன்பத்தை
அடையவில்லை. இவ்விதம் மயங்கி ஒளியிழந்த
நீ வாழ்ந்துகொண்டிருப்பாய் என்று
மாலைப்பொழுதில் உண்டாகும் துன்பத்தைக்
கூறினாளாயிற்று.

1223. பனியரும்பிப் பைதல்கொண்
மலை துனியரும்
துன்பம் வளர வரும்.

[பித்

ஆற்றல்வேண்டுமென்ற தோழிக்தகி
சொல்லியது.

*(பரி.) இ-ள். பனி அரும்பிப் பைதல்கொள்
மலை = காதலர்கூடிய நா- னெல்லாம் என்முன்
நடுக்கமெய்திப் பசந்துவந்த மலை, — துனி
அரும்பித் துன்பம் வளர வரும் = இந்நான்
எனக்கிறந்துபாடு வந்துதோன்றி அதற்குள் தான்

துன்பம் ஒருகாலக்கொருகால் மிக வாராநின்றது;

எ-து.

132

திருக்குறள் விளக்கம்.

குளிர்ச்சிதோன்ற மயங்கிவருமாலையென்னுஞ்
செம்பொருள் இக்குறிப்
புணர் நின்றது. துளி = உயிர்வாழ்தற்கண்
றென்னை யென்பது குறிப்பெச்சம்.

வெறுப்பு. அதனால் யானாற்றாமா

(க)

விளக்கம்:—“என் காதலர் கூடியிருந்த
நாள்களிலெல்லாம் என் முன் தோற்றுவதற்கு
நடுக்கமடைந்து நிறவேறுபட்டு நின்ற மாலையா
னது, காதலரைப் பிரிந்து உள்ள இந்நாள்களில்
நான் இறந்துபடுவ தற்கு உரிய தன்மையோடு

வந்து காணப்பட்டு அவ்விதத்தலுக்கு உரி

யதாம் துன்பம் ஒரு காலத்திற்கு ஒருகாலம் மிகும்படி வருகின்றது” என்று பிரிவினைப்பொறுத்திருத்தல் வேண்டும் என்றதோழியை நோக்கி, தலைவி கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது தோழியே! இம்மலைக் காலமானது காதலர் என்றோடு கூடியிருந்த காலத்து வந்த மலைக்கால மல்ல, நான் இறப்பதற்கு உரிய காலத்துத் தோன்றும் துன்பமானது மேலும் மேலும் வளர்வதுபோல் இப்போது வருவதாக உள்ளது. ஆதலால் அக்காலத்துக் குளிர்ச்சி தோன்றவந்த மலையானது இக்காலத்து அழல்போல் காணப்படுவதால் எவ்விதம் யான் ஆற்றியிருந்து உயிர் வாழ்வேன் என்று குறிப்பாகக் கூறியதாயிற்று.

1224. காதல ரில்வழி மலை கொலைக்களத்
தேதிலர் போல வரும்.

இதுவுமது.

(பரி.) இ-ள். மலை = காதலருள்ளபொழுதெல்லாம் என்னுயிர்தளிர்ப்ப வந்தமலை, — காதலர் இல்வழி = அவரில்லாத இப்பொழுது — கொலைக்

களத்து ஏதிலர்போல வரும் = அஃதொழிந்துநின்றலேயன்றிக் கொல்லங் களரியிற் கொலைஞர் வருமாறுபோல அவ்வுயிரைக்கோடற்கு வாராசின்றது.

ஏதிலர் = அருள்பாதுமில்லார். முன்னெல்லாம் எனக்கு உட்பாய் இன்பஞ்செய்த வந்தபொழுதும் இன்று என்மேற் பகையாய்த் துன்பஞ்செய்த வாராசின்றது. இனி யானாற்றமாறென்னை பென்பதாம். (ச)

விளக்கம்:—“காதலர் என்னோடு கூடியிருந்த காலமெல்லாம் என்னுயிர் தளிர்ந்து நிற்கும்படி வந்து கொண்டிருந்த மாலைப்பொழுதானது அக்காதலர் எண்ணிட்டுப் பிரிந்து நிற்கின்ற இக்காலத்து அத்தளிர்ந்தற்கு உரிய குளிர்ச்சி ஒழிந்ததோடு கொலைக்களத்து உள்ள கொல்லும் தொழிலைச் செய்யும் கொலைஞர் நெருங்கி வருவதுபோல்

பொழுதுகண்டிரங்கல்

133

தளிர்க்கச் செய்திருந்த உயிரை
கொண்டுபோவதற்கு வருகின்றது”
என்று தலைவி கூறியதாக இத்திருக்குறள்
கூறுகின்றது. அதாவது
தோழியே! காதலர் என்னோடு இருந்த
காலமெல்லாம் எனக்கு நட்பாக
இருந்து இன்பத்தைச் செய்துவந்த
மாலைப்பொழுதும் அவர் பிரிந்து
உள்ள இக்காலத்து என்மீது பகைகொண்டு
துன்பத்தைச் செய்துவரு கின்றது. அவ்விதம்
இருக்குமாயின் இனி யான் பொறுத்து

இருப்பது

எவ்விதம் என்று கூறினாயிற்று.

1225. காலைக்குச் செய்தநன்

றென்கொ லெவன்கொல்

மாலைக்குச் செய்த பகை.

[யான்

இதுவுமது.

(பரி.) இ-ள். காலையும், மாலையும் அவர்

கூடியனான்றுபோலாது இஞ் ஞான்று வேறுபட்டு

வாராநின்றன: அவற்றுள்.—யான் காலைக்குச்

செய்த நன்று என்=யான் காலைக்குச்

செய்தவுபகாரம் யாது?— மாலைக்குச் செய்த பகை

எவன்=மாலைக்குச்செய்த அபகாரம் யாது? ஏ-று.

கூடியனான்று, பிரிவின்றஞ்சப்பண்ணிய

காலை அஃதொழிந்து

இஞ்ஞான்று கங்குல்வெள்ளத்திற்குக் கரையாய்

வாராநின்றதென்னுங் கருத் தால் 'நன்றென்கொல்'

என்றும், கூடியனான்று இன்பஞ்செய்துவந்த மாலை

அஃதொழிந்து

இஞ்ஞான்று

அளவிறன்பஞ்செய்யாநின்றதென்னுங் கருத் தாற்
 'பகையெவன்கொல்' என்றுங் கூறினான். பகை
 ஆகுபெயர். தன்னோ டொத்த காலேபோலாது
 மாலை தன்கொடுமையாற்றுன்பஞ் செய்யாநின்ற
 தென்பதாம்.

(6)

விளக்கம்:—“காலேப்பொழுதும்
 மாலைப்பொழுதும் என் தலைவர் என்னோடு கூடி
 யிருந்த நாள்களில் இருந்தனபோல் அல்லாமல்
 அவர் பிரிந்து உள்ள இந்நாளில் வேறுபட்ட
 தன்மை உடையனவாய் வரு கின்றன.
 அக்காலையும் மாலையுமாகிய இரண்டனுள் யான்
 காலேப்பொழு திற்குச் செய்த உபகாரம் எது ?
 மாலைப் பொழுதிற்குச் செய்த அபகா ரம்
 யாது?” என்று தலைவி கூறியதாக
 இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது
 தோழியே! காதலர் என்னோடு கூடியிருந்த
 நாள்களில்பொழுது விடியின் நம்மை நம்

தலைவர் பிரிந்துபோவரே என்று பயப்படச்
செய்த காலிப்பொழுதானது காதலர் பிரிந்து
உள்ள இக்காலத்து அவ் விதம். அஞ்சச்
செய்தலை ஒழித்து கழியாத இராக்காலமாகிய
சமுத்தி, ரத்திற்கு ஒரு கரைபோல் வந்து நான்
இரவெல்லாம் அடைந்த துன் 134

திருக்குறள் விளக்கம்

பத்தை நீக்கியும், சுடியிருந்த காலத்து எனக்கு

இன்பத்தைச் செய்து வந்த

மலைப்பொழுதானது எனக்கு இன்பஞ்செய்தலை

யொழிந்து இக் காலத்து அளவில்லாத

துன்பத்தைச் செய்தும் வருகின்றன. ஆத்

லால் பகைபோன்றிருந்த காலி

நட்புப்போன்று எனக்கு நன்மை செய்வதால்,

அக்காலிப் பொழுதிற்கு நான் செய்த உபகாரம்

எது? நட்புப் போலிருந்து எனக்கு நன்மை

செய்து வந்த மலை இக் காலத்துக் கொடுமை

செய்து வருவதால் இம்மலைக்குச் செய்த அப
காரம் எது ? இவ்விதம் கொடுமை செய்யும்
மலைக்காலத்து நான் ஆற்றியிருப்பது எவ்விதம்
என்பதாம்.

1226. மலைநோய் செய்தன் மணந்தா
ரகலாத

காலை யறிந்த திலேன்.

இன்று இன்னையாகின்ற நீ அன்று

அவர்பிரிவிற்குடம்பட்ட

தேன்னையென்றுட்துச் சொல்லியது.

(பரி.) இ-ன். மலை நோய் செய்தல்

= முன்னெல்லாம் எனக்கு நட்பாய்

இன்பஞ்செய்துபோந்த மலை இன்று

பகையாய்த் துன்பஞ்செய்தலை—மணந்தார்

அகலாத காலை அறிந்தது இலேன் =காதலர்

பிரிதற்கு முன்னே அறியப் பெற்றிலேன் ! எ - று.

இங்ஙனம் வேறுபடுதலறிந்திலேன்,

அறிந்தேயின் அவர்பிரிவிற்குடம் படே
னென்பதாம்.

(சு)

விளக்கம்:—“காதலர் கூடியிருந்த
காலமெல்லாம் எனக்கு நட்புப் போலிருந்து
இன்பத்தைச் செய்து வந்த மாலைக்காலமானது,
காதலர் பிரிந்துள்ள இன்று பகையாய்த்
துன்பஞ் செய்தலை என் காதலர்
என்னைவிட்டுப் பிரிவதற்கு முன்னர்
அறிந்திலேன்” என்று தோழியான வள் தலைவியை
நோக்கி, தலைவியே! காதலர் பிரிவினால் இவ்விதம்
துன்பப்படுகின்ற நீ அன்று அவர் பிரிவினை
உணர்த்திய காலத்து ஏன் அதற்குச்
சம்மதித்தனை. என்னலும், தலைவி கூறியதாக
இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது
தலைவியானவள் தோழியே! காதலர்
இருந்தகாலத்து இன்பத்தைத் தந்த இம்மாலைக்
காலம் அவர் இல்லாத காலத்துத் துன்பத்தைத்

தரும் என்னும் வேறுபாட்டினை அறியாதிருந்
 தேன். அவ்விதம் அறிந்திருப்பேனாயின் அவர்
 பிரிந்து போதற்குச் சம்மதித்திரேன் என்று
 கூறியதாயிற்று.

பொழுதுகண்டிசங்கல்

135

1227. காலை யரும்பிப்

பகலெல்லாம் போதாகி

மாலை மலருமிந் நோய்.

மாலைப்பொழுதின்கண்

இனையபாதற்கீ காரண

மென்னையென்ற்துச் சோல்லியது.

(பரி.) இ - ள்.

இந்நோய் = இக்காமநோயாகிய பூ - காலை

அரும்பி = காலைப்பொழுதின்கணரும்பி, - பகல்

எல்லாம் போது ஆகி = பகற்பொழு தெல்லாம்

போரும்பாய் முதிர்ந்து, - மாலை மலரும் =

மாலைப்பொழுதின் கண் மலரா நிற்கும் ; ஏ - று.

துயிலெழுந்த பொழுதாகவிற்
கனவின் கட்கூட்ட நினைந்தாற்றுதல் பற்றிக்
'காலையரும்பி' என்றும், பின் பொழுது
செலச்செல அதுமறந்து
பிரிவுள்ளியாற்றாளாதல்பற்றிப் 'பகலெல்லாம்
போதாகி' என்றும், தத்தர்
துணையுள்ளிவந்துசேரும் விலங்குகளையும்
மக்களையுங் கண்டு தான் அக் காலத்தினுகர்ந்த
வின்பநினைந்தாற்றாமையிசூதிபற்றி 'மாலைமலரும்'
என்றங் கூறினான். பூப்போல இந்நோய் காலவயத்த
தாகாநின்றதென்பது உருவகத் தீர்ந்
பெறப்பட்டது. ஏகதேசவுருவகம்.

(எ)

விளக்கம் :—“காலைப் பொழுதிடத்தே
அரும்புபோல் தோன்றி பகற்போதெல்லாம்
போரும்பாய் முதிர்ந்து
மாலைப்பொழுதினிடத்தே மலராகி இக்காம
நோயாகிய பூ மலர்கின்றது” என்று மாலைப்

பொழு திடத்தே நீ இவ்வித தன்மை
 அடைவதற்குக் காரணம் எது ? என்ற
 தோழியை நோக்கித் தலைவி கூறியதாக
 இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது
 தலைவியானவள் தோழியே ! இக்காம நோயா கிய
 பூவானது, காலீப் பொழுதிடத்தே
 அரும்பாகத் தோன்றியும், பின்பு
 பகற்பொழுதெல்லாம் அவ்வரும்பு பெரிய
 அரும்பாக முதிர்ச்சி கொண்டும்,
 மாலைப்பொழுதிடத்தே மலர்வதாயும்
 இருக்கின்றது. எவ்விதம் எனின் யான்
 இரவினில் கனவினிடத்தே தலைவன் வந்து
 கூடுவதை நினைந்தகாலத்து அந்நினைவின்
 மிகுதியால் சிறிது ஆறு தலடைந்து
 அக்காமத்துன்பம் சிறிதாக உள்ளது. பின்பு
 பொழுது செல்லச் செல்ல அக்கனவினிடத்தே
 கூடிய கூட்டத்தை மறந்து காதலர் பிரிந்து
 இருப்பதை நினைந்து ஆற்றாமை கொண்டு
 நிற்பதால் அக்காமத் துன்பமானது மலர்வதற்கு

உரிய பக்குவங் கொண்ட அரும்புபோல்
என்னைத் துன்புறுத்துகின்றது. பிறகு மாலைப்
பொழுதிடத்தே தம் 136
திருக்குறள் விளக்கம்

தம் துணையாயுள்ள பெண்களை
நினைத்துக்கொண்டு இடத்தில் சேரு கின்ற
மிருகங்களையும் மக்களையும் பார்ப்பதால்
அத்தலை நாளில் புணர்ந்த புணர்ச்சியால்
உண்டாகிய இன்பத்தை நினைந்து ஆற்றாமை
மிகுதியாகின்ற தது. மலரும் மலர் எவ்விதம்
தன் தன்மையை யாவ ரும் அறியச்
செய்கின்றதோ அதுபோல் இந்நோய் என்னை
இவ்வித மாக இருக்கச் செய்கின்றது என்று
கூறியதாயிற்று.

1228. அழல்போலு மாலைக்குக்
தூதாகி யாயன்
குழல்போலுங் கொல்லும்

படை.

இதுவுமது.

(பரி.) இ - ள்.

ஆயன்

குழல் = முன்னெல்லாம் இனியதாய்ப்போந்த ஆயன்
குழல்—அழல்போலும் மாலைக்குத் தாதாகி =
இதுபொழுது அழல் போலச் சடுவதாய மாலைக்குத்
தாதுமாய்,—கொல்லும் படை = அது வந்
தென்னைக் கொல்வுழிக் கொல்லும் படையுமாயிற்று
; ஏ - று.

பின்னின்ற போலுமென்பது உரையகை,
முன்னரே வாவுணர்ந்த விற்றாதாயிற்று,
கோற்ற்கருவியாகவிற் படையாயிற்று. தானே
சுட வல்ல மாலை இத்துணையும் பெற்றால்
என்செய்யாதென்பதாம். (அ)

விளக்கம்:—“தலைவன் பிரிவதற்கு
முன்னெல்லாம் இனிமைபாய்த் தோன்றிய
இடையரது குழலோசையானது பிரிந்து
உள்ள இக்கா லத்துத் தீப்போல் சடுவதாகிய

மாலைப் பொழுதிற்குத் தூதுமாகி, அம்மாலைப்
 பொழுதானது வந்து என்னைக் கொல்லும்
 காலத்து கொல்லும் படையாகவும் உள்ளது”
 என்று தலைவி கூறியதாக இத்திருக்குறள் கூற
 கின்றது. அதாவது தோழியே! நாயகனோடு
 இருந்த காலத்து மாலைக் காலத்து ஊதும்
 இடையரது குழலோசையானது எனக்கு
 மிகுதியும் இன்பத்தைத் தந்து கொண்டிருந்தது.
 அக் குழலோசையே இக்காலத்து என்னைத்
 தீப்போல் சடுகின்ற மாலைப் பொழுதானது
 வருகின்றது வருகின்றது என்று தூது
 சொல்வது போல் இருப்பதுடன், மாலைப்
 பொழுது வந்த பிறகு காமத் துன்பத்தினை
 அதிகரிக்கச் செய்து என்னைக் கொல்வதற்கு
 உரிய ஆயுதமுமாயிற்று. இவ்விதம் முன்னர்
 இனிமையாகக் காணப்பட்ட
 குழலோசையே எனக்கு இப்போது தீமையாக
 வருவதால் இவ்வித தீமை தாத்தக்க
 துணையையும் பெற்ற மாலையானது என்னை

யாது செய்யாது என்று கூறியதாயிற்று.

பொழுதுகண்டிரங்கல்

137

1229. பதிமருண்டு பைத லுழக்கு
மதிமருண்டு

மாலை படர்தரும் போழ்து.

இதுவுமது.

(பரி.) இ - ன். இதற்கு முன்னெல்லாம்
யானேமயங்கி நோயுழந்தேன்,—மதி மருண்டு
மாலை படர்தரும் போழ்து=இனிக் கண்டாரும்
மதிமருளும்வகை மாலை வரும்பொழுது,—பதி
மருண்டு பைதல் உழக்கும்= இப்பதியெல்லாம்
மயங்கி நோயுழக்கும். எ - று.

மதிமருளவென்பது மதிமருண்டெனத்
திரிந்துநின்றது. கூற்றமாகக் கருதிக்
கூறினாகலின் 'மாலைபடர்தரும் போழ்து'
என்றான். யானிறந்து படுவென்பதாம். மாலை
மயங்கிவரும் போழ்து என் பதி நிலை கலங்கி நோ
யுழக்குமென் றுரைப்பாரு முளர்.

(க)

விளக்கம்:—“இதற்கு முன்னெல்லாம் யானே மயங்கி நோயால் வருந்தினேன்; இனி, கண்டவரும் அறிவு மயங்கும் விதமாக மாலைவருங் காலத்து இப்பதியில் உள்ளா ரெல்லாம் மயங்கி நோயுழப்பர்” என்று தலைவி கூடியதாக இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது, “தோழியே! இம்மாலைப் பொழுதானது இதுவரையில் யான் மாத்திரம் அறிவுகலங்கி நோயால் வருந்துவதாக இருந்தது. இனி என்னைப் பார்ப்பவரும் அறிவுகலங்கும்படி இம்மாலைக் காலமானது வருங் காலத்து அது உயிரைக்கொள்ளுகொள்ளும் எமனாகத் தோன்றுமாதலால் அதற்கு ஆற்றாதவளாய் யான் இறந்துபடுவேன். அதனைக்கண்ட இவ்வூரி லுள்ளாரெல்லாம் மயங்கி வருந்துவர்” என்பதாயிற்று. 1230. பொருண்மாலை

யாளரை யுள்ளி மருண்மலை
மாயுமென் மாயா வுயிர்.

இதுவுமது.

(பரி.) இ - ன். மாயா என் உயிர்
=காதலர்பிரிவைப் பொறுத்து இறந்துபடாதிருந்த
என்னுயிர், —பொருண்மாலையாளரை உள்ளி
மருண் மலை மாயும் = இன்றுபொருளியல்பே
தமக்கியல்பாகவுடையவரை நினைந்து இம்மயங்கு
மலைக்கண்ணே இறந்துபடா நின்றது. ஏ - று.

சூறித்தபருவங் கழியவும் பொருண்முடிவு
நோக்கி வாராமையிற் சொல் வேறுபடாமையாகிய
தம்மியல்பொழிந்தவர் அப்பொருளியல்பே
தம்மியல் பாயினார், காலமிதுவாயிற்று, இனி நீ
சொல்கின்றவாற்றாற் பயனில்லை • யென்பதாம்.

(உ)

18

138

விளக்கம்

திருக்குறள்

விளக்கம்:—“காதலருடைய பிரிவினைப்
 பொறுத்துக் கொண்டு இறந்துபடா திருந்த
 என் உயிரானது இன்று பொருளின்
 தன்மையே பெரிதென எண்ணி அதன்
 பொருட்டுப் பிரிந்து உள்ளவரை நினைந்து
 இம்மலைக்காலத்து இறந்துபடுவதாயுள்ளது”
 என்று தலைவி கூறியதாக இத்திருக்குறள்
 கூறுகின்றது. அதாவது, “தோழியே! நீ
 ஆற்றியிருத்தல் வேண்டும் என்கின்றாய் ;
 இத்துணைக் காலமும் அவர் வருவரென்று
 பொறுத்து இறந்துவிடாதிருந்த எனது
 உயிரானது அவர் குறித்த பருவம் கழிந்தும்
 பொருள் தேடுதலையே கமக்கு ஓர் இயல்பாக
 எண்ணி வாராதிருப்பதாலும், சொல்லிய சொல்
 வேறுபடாத அத்தலைவர் அப் பொருள்
 தன்மையைக் கருதித் தம் இயற்கையை
 ஒழிந்தாராதலாலும், இனி நீ சொல்லும்
 ஆறுதலால் பயனில்லை. என் உயிர்

இறந்துபடுவ தாகவே உள்ளது" என்று
கூறியதாயிற்று.

124. அதிகாரம்.

உறுப்புநலனழிதல்.

(பரி.) அஃதாவது தலைமகடன் கண்ணும்,
தோளும், துதலு முதலாய அவயவங்கள்
தம்மழகழிதல். இஃது இரக்கமிக்குழி
நிகழ்வதாகவின், பொழுது கண்டிராங்கலின் பின்
வைக்கப்பட்டது.

விளக்கம்:—அதாவது, தலைமகளுடைய
கண்களும், தோள்களும், நெற்றியும் முதலாகிய
அவயவங்கள் தம்முடைய அழகினை இழந்து
விடுதல். இவ்வழகழிதல் வருத்தம் மிகுந்து
இரங்கும் காலத்து உண் டாவது ஒன்று
ஆதலால் பொழுது கண்டிராங்கல் என்னும்
அதிகாரத் துக்குப் பிறகு வைக்கப்பட்டு

உள்ளது.

1231. சிறுமை நமக்கொழியச்
சேட்சென்றா ருள்ளி

நறுமலர் நாணின கண்.

ஆற்றமை மீததீயான் வேறுபட்ட

தலைமகட்துத் தோழி

சொல்லியது.

(பரி.) இ-ன். சிறுமை நமக்கு ஒழியச்

சேட்சென்றார் உள்ளி = இவ்வாற் ருமை

நங்கண்ணை நிற்பத் தாஞ்சேணிடைச்சென்ற

காதலரை நீ நினைந் தழுதலால், — கண் நறுமலர்

நாணின = நின் கண்கள் ஒளியிழந்து முன் நமக்கு

நானிய நறுமலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன.

எ-று.

உறுப்புநலனழிதல்

139

நமக்கென்பது வேற்றுமைமயக்கம்.

உள்ளவென்பது உள்ளியெனத் திரிந்து நின்றது.

உள்ளுதவென்பது

காரணப்பெயர்

காரியத்திற்காயவாகு பெயர். இவைகண்டார்
அவரைக் கொடுமைகூறுவர், நீ யாற்றல் வேண்டு
மென்பது கருத்து.

(ச)

விளக்கம்:—“இவ்வித ஆற்றாமையானது
நம்மிடத்தே இருக்கும் படி நம்மைப் பிரிந்து
தூரத்தில் சென்ற காதலரை எண்ணி நீ
அழுத லால், நின் கண்கள் ஒளியினை யிழந்து
முன் தமக்கு வெட்கிய வாசனை தங்கிய
பூக்களுக்கு இன்று தாம் வெட்கிவிட்டன”
என்று பிரிவின் ஆற்றாமை மிகுதியால் உறப்பு
அழகினை யிழந்த தலைமகளை நோக்கித் தோழி
சொல்லியதாக இத்திருக்குறள் கூறுகின்றது.
அதாவது, தோழி யானவள் “ தலைவியே !
இவ்விதம் நீ ஆற்றாமையால் வருந்தும்படி
விட்டுப் பிரிந்து நெடுந்தூரத்திலுள்ள உன்
காதலரை நீ நினைந்து அழுவதால், பூக்களுக்கு
உவமை சொல்லக்கூடிய உன் கண்கள் ஒளி

யிழந்து அப்பூக்களினும் தாழ்ந்தனவாயின.
 ஆதலால், இவ்வித வேறு பாட்டினைக் கண்ட
 நம்மவர் பிரிந்து சென்ற காதலரைக் கொடுமை
 கூறு வர். அதன் பொருட்டேனும் நீ
 ஆற்றியிருத்தல் வேண்டும்” என்ப தாயிற்று.

1232. நயந்தவர் நல்காமை
 சொல்லுவ போலும்

பசந்து பனிவாருங் கண்.

இதுவுமது.

(பரி.) இ-ள். பசந்து பனிவாரும்
 கண் = பசப்பெய்தன்மேனீர்வார் கின்ற
 நின்கண்கள், — நயந்தவர் நல்காமை சொல்லுவ
 போலும் = நம்மானயக் கப் பட்டவாது
 நல்காமையைப் பிறர் க்குச்
 சொல்லுவபோலாநின்றன, இனி நீ யாற்றல்
 வேண்டும். எ-று.

சொல்லுவபோறல் =
 அதனையவருணர்தற்கனுமானமாதல். நயந்தவர்க்
 கென்று பாடமோதுவாரு முளர்.

(உ)

விளக்கம்:—“பசப்பு அடைதலோடு நீர்
சொரிகின்ற உன்னுடைய கண்கள் நம்மால்
விரும்பப்பட்டவருடைய அன்பில்லாமையைப்
பிறர்க்கு எடுத்துச் சொல்லுவதுபோ
லுள்ளனவாதலால், நீ ஆற்றியிருத்தல் வேண்டும்”
என்று ஆற்றாமை கொண்ட தலைவியை
நோக்கித் தோழி கூறியதாக இத்திருக்குறள்
கூறுகின்றது. அதாவது, “தலைவியே !

முன்னரே

140

திருக்குறள்

விளக்கம்

தலைவர் பிரிவினால் நிறவேறுபாட்டினை
அடைந்த உன் கண்கள் அவ்

வளவோடு நில்லாமல் இப்போது அழுவதால்
நீரையும் சொரிகின்றனவா

தலால், இவ்வித வேறுபாடானது இவளுக்கு
ஏன் வந்தது? இவள்

காதல் கொண்ட நாயகனும் இவளைப் பிரிந்து
 உள்ளமையால் இவ்வித
 செயல் உண்டாகின்றது என்று அயலவர்
 சந்தேகம் கொள்வதற்கு
 இடமாகும். ஆதலால் நீ பொறுத்து
 இருத்தல் வேண்டும்" என்று
 கூறியதாயிற்று. மேற்கூறிய இரண்டு
 திருக்குறள்களும் அவயவங்க
 ளில் சிறந்த கண்களானவை தம் அழகினை
 இழத்தலைச் சொல்லியதா
 யிற்று.

1233. தணந்தமை சால வறிவிப்ப
 போலு

மணந்தநாள் வீங்கிய தோள்.

இதுவுமது.

(பரி.) இ-ள். மணந்த நாள் வீங்கிய
 தோள் = காதலர் மணந்தனான்று இன்பமிகுதியாற்
 பூரித்த நின்றோள்கள், — தணந்தமை சால

அறிவிப்ப போலும்=இன்று அவர் பிரிந்தமையை விளங்க உணர்ந்ததுவபோல மெல்லியா நின்றன, இது தகாது. எ-று.

அன்றுமவ்வாறு பூரித்து இன்றுமவ்வாறு மெலிந்தால் இரண்டுங் கண்டவர் கடிதினறிந்து அவரைத் தகவின்மை கூறுவரென்பதாம். (௩)

விளக்கம்:—“காதலர் மணந்த தினத்தன்று மிகுந்த இன்பத்தால் பூரித்த உன் தோள்கள் அவர் பிரிந்த இன்று அவர் பிரிவினையாரும் அறிய உணர்த்த வேண்டுவனபோல மெலிகின்றன. இவ்வித மெலிவு தகுதியாகாது” என்று ஆற்றாமை மிகுதியால் வேறுபாட்டினை அடைந்த தலைமகளை நோக்கித் தோழி கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது, தோழியானவள் “ ஒ தலைவியே! நீ மணந்த காலத்து அடைந்த இன்பத்தின் மிகுதியால் பருத்து நின்ற தோள்கள் இன்று தலைவர் பிரிந்த காலத்து மிகுதியும் மெலிந்து

போயின வாதலால், அன்று பூரித்தமையும்,
 இன்று மெலிந்தமையும் ஆகிய இரண்டு
 வேறுபாட்டினையும் கண்டவர் விரைவில்
 அறிந்து இவ்வித வேறுபாடு இவளுக்கு வந்தது
 இவளது தலைவன் பிரிந்து சென்று குறித்த
 பரு வத்து வாராமையேயாகும் என்று
 அவரைப் பழிப்பர் ஆதலால் நீ
 ஆற்றியிருத்தல் வேண்டும்' ' என்று
 கூறியதாயிற்று.

உறுப்புநலனழிதல்

141

1234. பணை நீங்கிப் பைந்தொடி
 சோருந் துணை நீங்கித்
 தொல்கவின் வாடிய தோள்.

குதுவுமது.

(பரி.) இ-ன். துணை நீங்கித் தொல் கவின்

வாடிய தோள் = அன்றுந் தந் துணைவர் நீங்குதலான்
 அவராற்பெற்ற செயற்கையழகேயன்றிப் பழைய
 வியந் கையழகுமீழ்ந்த இத்தோள்கள், —பணை
 நீங்கிப் பைந்தொடி சோரும் = இன்றதற்குமேலே
 தம்பெருமையிழந்து வளை கழலாநின்றன,
 இவையிங்ங னஞ் செயற்பாலவல்ல. ஏ-று.

பெருமையிழத்தல் = மெ விதல்.
 பைந்தொடி = பசிய பொன்னாற்செய்த தொடி.
 சோருமென்னும் வளைத்தொழில்
 தோண்மேனிின்றது. அன்றும் பிரிந்தாரென்று
 அவரன்பின்மையுணர்த்தி இன்றுங்
 குறித்தபருவத்து வந் திலரென்று அவர்
 பொய் ம் மை யுணர்த்தாநின்றன; இனி அவற்றைக்
 கூறு கின்றுர்மேற் குறையுண்டோ வென்பதாம்.

(ச)

விளக்கம்:—“தலைவர் பிரிந்த அன்றும்
 தம் துணைவர் நீங்குதலால் அவரால் அடைந்த

செயற்கை அழகு மாத்திரமல்லாமல் பழைய
 இயற் கையழகையும் இழந்தனவாகிய
 இத்தோள்கள் குறித்தபருவத்து வா ராது
 வருந்தும் இன்றும் அதற்கு மேலே தம்
 பெருமை இழந்து வளை களும் கழலும்படி
 நின்றன. இத்தோள்கள் இவ்விதம் செய்யக்
 கூடி யன அல்ல" என்று தோழி கூறிபதாக
 இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது,
 "தலைவியே ! தலைவர் பிரிவிற்கு உடன்பட்டு
 அவர் பிரிந்த காலத்து மணப்பதற்கு
 முன்னிருந்த இயற்கையாகிய அழகினையும்,
 மணந்ததால் உண்டாகிய செயற்கையாகிய
 அழகினையும் இழந்தனவாகிய உன் தோள்கள்
 அன்றும் அவர் பிரிந்தனரென்று அவர்
 அன்பில் லாமையை உணர்த்திக்
 குறித்தபருவத்து வாராத இன்றும் தம் வலிமை
 இழந்து மிகுதியும் மெலிந்து அம்மெலிவால்
 வளையல்களும் கீழ் வீழும் படி, நின்று அவர்

சொல்லிய சொல் பொய்த்தது என்னும்
 பொய்ம்மை யையும் உணர்த்தா நின்றன. இனி
 இவ்வு ண்மையை அறிந்தார் பழி
 கூறுவாராயின், பழி கூறுகின்ற அவர் மீது
 என்ன குறை உள்ளது ?" என்று
 கூறியதாயிற்று.

1 42
 விளக்கம்

திருக்குறள்

1235. கொடியார் கொடுமை
 யுரைக்குந் தொடியொடு
 தொல்கவின் வாடிய தோள்.

இதுவுமது.

(பரி.) இ-ள். கொடியார் கொடுமை
 உரைக்கும் = கவவுக்கை நெகிழினும் ஆற்றாதாட்கு
 இக்கால நீட்டத்து என்னுமென்று நினையாத
 கொடியாரது கொடுமையைத் தாமே
 சொல்லாநின்றன, — தொடியொடு தொல் கவின்

வாடிய தோள் =வளைகளுங் கழன்று பழைய
வியற்கையழகுமிழந்த இத் தோள்கள், இனியதனை
யாமறைக்குமாறென்னை! எ று.

உரைக்குமென்பது

அப்பொருண்மைதோன்ற நின்ற குறிப்புச்சொல்.
ஒடு—வேறுவினைக்கண் வந்தது. அவரொடு
கலந்ததோள்களே சொல்லுவன வானால் அயலார்
சொல்லுதல் சொல்லவேண்டுமோ வென்பதாம் .

(௩)

விளக்கம்:—“இறுகத் தழுவிய
கையானது சிறிது நெகிழ்ந்தா லும் பொருது
இருந்தவளுக்குப் பிரிந் து உள்ள இக்கால
அதிகரிப்பு யாதாகுமோ என்று எண்ணாத
கொடியராகிய தலைவாது கொடுமையைத் தாமே
சொல்லுகின்றன. வளைகளும் கழலப்பெற்று,
பழைய இயற்கை யழகினையும் இழந்த
இத்தோள்கள். இனி, அவ்விதம் நெர்ந்த
செய்ணவும் யாம் பிறரறியாது மறைக்கும் விதம்
என்னை ?” என்று தோழி கூறிய தாக

இத்திருக்குறள் கூறுகின்றது . அதாவது,
 “வளையல்களும் கழலப் பெற்று மணப்பதற்கு
 முன்னிருந்த பழைய இயற்கை யழகினையும்
 பிரி வால் இழந்த இத்தோள்கள்
 புணர்ந்தகாலத்து நெருக்கி அணைத்த கை
 யானது சிறிது தளர்ச்சி யடையுமாயின்
 அத்தளர்ச்சிக்கும் பொறுக் காது நிற
 வேறுபாட்டினை யடைந்த தலைவிக்கு
 இந்நெடுங்காலப் பிரிவி னிடத்தே யாதாகுமோ
 என்று சிறிதும் எண்ணாத கொடியவரது கொடு
 மையைத் தாமே சொல்லுவதாக உள்ளன.
 அவ்விதம் அத்தலைவரோடு கலந்த தோள்களே
 அவரது கொடுமையைச் சொல்லுவனவா
 யிருப்பின் நட்பில்லாத அயலவர் சொல்லுதலைச்
 சொல்லவும் வேண்டுமோ ?” என்று தோள்
 நலன் அழிந்ததைத் தோழி கூறியதாயிற்று.

1236. தொடியொடு தோணெகிழ
 நோவ லவரைக்
 கொடிய ரெனக்கூற னெந்து.

தோழிக்குத் தலைமகள்

சொல்லியது.

(பரி.) இ - ன். தொடியொடு தோள் நெகிழ
 = யானாற்றவும் என்வயந்த வன்றித் தொடிகள்
 கழலுமாறு தோள்கண்மெலிய, — அவரைக்
 கொடியர் உறுப்புநலனழிதல்

143

எனக் கூறல் நொந்து நோவல் = அவற்றைக்
 கண்டு நீயவரைக் கொடிய ரெனக் கூறுதலைப்
 பொருது யானென்னுள்ளே நோவாரின்றேன்.
 எ-று.

ஒடு—மேல்வந்தபொருண்மைத்து
 யானாற்றேனாகின்றது அவர் வாரா ததற்கன்று,
 நீ கூறுகின்றதற் கென்பதாம்.

(சு)

விளக்கம் : —“தோழியே ! யான்
 பொறுத்திருக்கவும் என் வசப் படாவாய்
 வளையல்கள் கழலுண்டு தோள்கள்

மெலியவும், அம்மெலி கின்ற தோள்களைக் கண்டு
நீ காதலரைக் கொடியர் என்று சொல்லுதலைப்
பொருமல் யான் என் மனத்துள்ளே நொந்து
கொண்டுள்ளேன்”

என்று தான் பொறுக்கும் பொருட்டுத் தலைவன்
தன்மையைப் பழித்த

தோழியை நோக்கித் தலைவி கூறியதாக
இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது
தலைமகனானவள், “தோழியே ! என்

தோள்கள் யான் பொறுத்திருக்கவும் என் வழி
நில்லாது வளையல்கள் கழலுவதும் மெலி வதும்
செய்வதைக்கண்டு என்னைப் பிரிந்து

சென்ற தலைவரைக் கொடியரென்று
கூறுகின்றாய். அவ்விதம் அவரைப் பழிப்பதற்கு
யான்

ஆற்றாது நிற்கின்றேனேயன்றி அவர் குறித்த

பருவத்து வாராதது

பற்றியல்லை" என்று கூறியதாயிற்று.

1237. பாடு பெறுதியோ நெஞ்சே
கொடியார்க்கென்

வாடுதோட் பூச லுரைத்து.

அவ்வியற்பழிப்புப் பொறு நு

தன்னெஞ்சிந்திச் சொல்லியது.

(பரி.) இ-ள். நெஞ்சே = நெஞ்சே

!—கொடியார்க்கு என் வாடுதோட் பூசல்

உரைத்து = இவள் கொடியாரென்கின்றவர்க்கு நீ

சென்று என்மெலி கின்ற தோளினால்

விளைகின்ற ஆரவாரத்தைச் சொல்லி, - பாடு

பெறுதியோ = ஒருமேம்பாடெய்தவல்லையோ,

வல்லையாயின் அதனையொப்பதில்லை. எ-று.

கொடியார்க்கென்பது கொடியரல்லரென்பது

தோன்றவின்ற குறிப்புச்

சொல், வாடுதோளென்பதும் அவை தாமே

வாடாநின்றனவென்பது தோன்ற வின்றது.

பூசல் — ஆகுபெயர். அஃது அவன்

தோனோக்கியியற்பழித்தன்

மேலும் அதனாற் றனக்காற்றாமைமிகன்மேலும்
நின்றது. நின்னுரை கேட்

டலும் அவர் வருவர், வந்தால்

இவையெல்லாநீங்கும், நீங்க அஃதெனக்குக்
காலத்தினாற்செய்த நன்றியாமாகலின்,

அதன்பயனெல்லாமெய்துதியென்

னுங் கருத்தாற் ' பாடுபெறுதியோ ' என்றான்.

(எ)

விளக்கம்:—“நெஞ்சே ! இவள்
கொடியார் என்கின்ற காதலர்க்கு , நீ போய்
என்னுடைய மெலிகின்ற தோள்களினால்

உண்டாகும் ஆரவா 144

திருக்குறள் விளக்கம்

ரங்களைச் சொல்லி ஒரு மேம்பாட்டினை

அடையவல்லையோ ! அவ்வித மேம்பாட்டினை

அடையவல்லையாயின் அதற்கொப்பது

வேறொன்றும் இல்லையாகும்' என்று

தோழியானவள் காதலரைப் பழித்த பழிச் சொற்

களுக்குப் பொறாதவளாய்த் தலைவி கூறியதாக
இத்திருக்குறள் கூறுகின் றது. அதாவது,
தலைவியானவள் தன் நெஞ்சினை நோக்கி
“நெஞ்சே ! கொடியரல்லாத என் காதலரைத்
தாமே வாடுகின்ற தோள்களை நோக்கிக்
கொடியவென்று இவள் கூறுகின்றாளாதலால்
அதற்கு நான் மிகுதியும் வருந்துகின்றேன்.
அதனால் நீ காதலரிடஞ் சென்று என் தோள்
கள் மெலிதலால் அவற்றைக் காணும் ஊரவர்
பழியை யெல்லா ம் கூறின், என் காதலர்
வருவர். வருவாராயின் இத்தோள்களால்
உண்டாகும் ஆரவாரங்களெல்லாம் நீங்கும்.
நீங்கலும், நீ செய்த நன்றியானது காலத் தினால்
செய்த நன்றியாகும். அதனால் நீ
அடையவேண்டிய பயன் எல்லாம் அடையக்
கூடும். இவ்வித பெருமையை நீ
அடையவல்லையாயின் அதனினும் மேம்பட்ட
பெருமையொன்றும் இல்லையாகும்” என்று
கூறியதாயிற்று.

1238. முயங்கிய கைகளை யூக்கப்
பசந்தது

பைந்தொடிப் பேதை நுதல்.

வினைமுடித்து மீடலுற்ற தலைமகள்
முன்னிகழ்ந்தது நீனைந்து

தன்னுள்ளே சொல்லியது.

(பரி.) இ-ள். முயங்கிய கைகளை
ஊக்க = தன்னையிறுக முயங்கிய கைகளை

இவட்குநோமென்று கருதி

ஒருஞானறியானெகிழ்ந்தேனாக, —பைந் தொடிப்
பேதைநுதல் பசந்தது = அத்துணையும் பொருது

பைந்தொடிகளை யணிந்த பேதையது நுதல்
பசந்தது, அப்பெற்றித்தாய நுதல் இப்பிரிவிற்கி

யாது செய்யுமோ! எ-று.

இனிக்கடிதிற செல்லவேண்டுமென்பது
கருத்து. (அ)

விளக்கம் :—“தன்னை இறாக
அணைத்த கைகளை இவளுக்கு நோகு

மென்று எண்ணி ஒருநாள் யான்
 சிறிது நெகிழும் படிச் செய்தேன்.
 நெகிழ்ந்த அச்சிறுபொழுதும் பொறுததால்
 பசிய வளையல்களை யணிந்த பேதையாகிய
 அவளுடைய நெற்றி யானது
 நிறவேறுபாட்டினை யடைந்தது. அவ்வித
 தகுதியுடையதாகிய அவளுடைய நெற்றியானது
 இவ்விதம் பிரிந்து உள்ள பிரிவினுக்கு

உறுப்புநலனழிதல்

145

யானது செய்யுமோ' என்று அரசன்பொருட்டுப்
 போரினுக்குச் சென்ற தலைவன் தான் சென்ற
 தொழில் முடிந்து திருட்டும் பருவத்து முன்
 கூடியிருந்த காலத்துத் தனக்கும் தலைவிக்கும்
 உண்டாகிய விஷ யங்களை நினைந்து
 தனக்குள்ளேயே கூறியதாக இத்திருக்குறள்
 கூறுகின்றது. அதாவது, தலைமகன் "யான்
 ஒரு நாள் காதலியை இறுக அணைத்து
 முயங்கிய காலத்து இவ்விதம் இறுக

அண்ணப்போமாயின் இவளுக்கு நோசுமே என்று
 எண்ணி இறகி இருந்த கைகளைச் சிறிது
 தளர்ப்படிச் செய்தேன். அத்தளர்வுக்குப்
 பொறாமல் என் காதலி யது நெற்றியானது
 பசப்பாகிய நிறவேறுபாட்டினை யடைந்தது.
 அவ் விதம் இறகிய கைகளைச் சிறிது
 தளர்த்தியதற்குப் பொறாத இவளது
 நெற்றியானது இவ்விதம் நெடும் பொழுது
 பிரிந்து இருந்த இப்பிரி விற்கு என்
 செய்யுமோ அறிகிலேன். யான் இனி விரைவில்
 செல்லல் வேண்டும் ” என்று சொல்லிக்கொண்டா
 நென்பதாயிற்று.

1239. முயக்கிடைத் தண்வளி போழப்
 பசப்புற்ற

பேதைபெருமழைக் கண்.

இதுவுமது.

(பரி.) இ-ள். முயக்கிடைத் தண் வளி
 போழ = அங்ஙனங் கைகளை யூக்குதலான்
 அம்முயக்கிடையே சிறுகாற்று றுழைந்ததாக, -

பேதை பெரு மழைக்கண் பசப்புற்ற
 = அத்துணையிடையீடும் பொருது, பேதையுடைய
 பெரிய மழைக்கண்கள் பசப்புற்றன;
 அத்தன்மையவான கண்கள், மலைகளும், காடும்
 நாடுமாய இவ்விடையீடுகளை யெல்லாம் யாங்ஙனம்
 பொறுத்தன! ஏ-று.

தண்மை—சுண்டு மென்மைமேனின்றது.
 போழுவென்றது உடம்பிரண்டும் ஒன்றானதுதோன்ற
 நின்றது. மழை = குளிர்ச்சி. (க)

விளக்கம்:—“ அவ்விதம் கைகளைத்
 தளர்த்தலால் முயங்கியுள்ள உடம்பின் நடுவே
 சிறிது காற்று நுழைந்தகாயிற்று. சிறிது
 காற்று நுழையும்படி முயக்கம் தளர்ச்சி
 யுற்றதால் அச்சிறு தளர்ச்சியையும் பொருமல்
 என் காதலியினுடைய குளிர்ச்சி தங்கிய
 கண்கள் நிறவேறு பாட்டினை அடைந்தன.
 அவ்விதம் பிரிவு ஆற்றாத கண்கள் மலைகளும்,
 காடுகளும், நாடுகளுமாகிய இடங்களிலெல்லாம்
 பிரிந்து இருப்பதற்கு எவ்விதம் பொறுத்து

உள்ளானவோ !” என்று தலைவன் கூறியதாக இத்
 திருக்குறள் கூறுகின்றது. அதாவது, மேல்
 திருக்குறளில் தன்னுடைய கைகளைத்
 தளர்த்தியதால் நெற்றி பசந்தது என்று கூறிய
 தலைமகன் இத்

19

146 திருக்குறள்
 விளக்கம்

திருக்குறளில் தன் கைகளை நெகிழ்த்தியதால்
 பசந்தது நெற்றி மாத்திர மன்று, கண்களும்
 பசந்தன. அவ்விதம் சிறு காற்றும் உள்
 நுழையா வண்ணம் முயங்கி இன்பத்தை
 யடைந்த அவள் குளிர்ந்த கண்கள், விட்டுப்
 பிரிந்து மலைகளையும் காடுகளையும் நாடுகளையும்
 தாண்டிச்சென்று உள்ள இப்பிரிவிற்கெல்லாம்
 எங்ஙனம் பொறுத்துக்கொண்டு உள்ள
 னவோ என்று காதலியின் கண்களின்
 மென்மையையும் அவற்றின்

பிரிவாற்றாமையையும் கூறினாயிற்று.

1240. கண்ணின் பசப்போ பருவர
லெய்தின்றே

யொண்ணுதல்

செய்தது

கண்டு.

இதுவுமது.

(பரி.) இ-ள். கண்ணின் பசப்போ பருவரல்
எய்தின்று-தண்வளிபோழ வந்த கண்ணின்பசப்புத்
துன்பமுற்றது, — ஒண்ணுதல் செய்தது கண்டு =
தனக்கயலாய ஒண்ணுதல் விளைத்த
பசப்பைக்கண்டு. ஏ-று.

அது கைகளை யூக்க அவ்வளவிற்பசந்தது, யான்
கைகளையுமூக்கி மெய் கரு நீங்கிச் சிறுகாற்று
ஊடறுக்குந் துணையும் பசந்திலவெனத்
தன்வன்மையும் அதன்மென்மையுங் கருதி
வெள்கிற்றென்பதாம்: ஆகவே, அவளுறுப்புக் கள்
ஒன்றினென்று முற்பட்டு நலனழியும்,
யாங்கடி திற் சேறுமென்பது கருத்தாயிற்று.

(ய)

விளக்கம்:—“குளிர்ந்த காற்றானது பிரிந்த
 உடம்புகள் இரண்டின் நடுவில் நுழைந்ததால்
 வந்த நிறவேறுபாட்டினால் கண்கள் பசப்புத்
 துன் பமடைந்தது, தனக்கு அயலிலுள்ள
 ஒளிதங்கிய நெற்றியானது உண் டாக்கிய பசப்பு
 என்னும் நிறவேறுபாட்டினைப் பார்த்து’ ’ என்று
 தலைவன் கூறியதாக இத்திருக்குறள்
 கூறுகின்றது. அதாவது, விரைந்து செல்ல
 எண்ணிய தலைமகன் தான் புணர்ந்து
 இருந்தகாலத்து உண்டாகிய ஒவ்
 வொருசெயலினையும் நினைந்து, “அவளது
 உறுப்புக்கள் ஒன்றுக்கொன்று முற்பட்டு தம்
 அழகினை இழக்கும் அன்றோ. அது
 எவ்வாறோவெனில்? மேற்கூறிய வண்ணம் ஓர்
 நாள் நான் அவளை இறுகத் தழுவிருந்த
 கைகளைச் சிறிது நெகிழ்த்தியதால்
 நெற்றியானது நிறவேறுபாட்டினை அடைந்த
 தன்மையைக்கண்ட கண் ‘எனக்கு அயலாக

உள்ள நெற்றி பாணது இறுகிய கைகள் சிறிது
 நெகிழ்ந்ததாலேயே பசந்தது. யானே
 கைகளையும் நெகிழ்த்தி ஒன்றோடு ஒன்று
 சேர்ந்திருந்த உடம்புகளும் நீங்கி நடுவே
 சிறுகாற்று செல்லும் வரையும் பசவாது
 நிற்கின்றேன். நெஞ்சொடுகிளத்தல்

147

அவ்வித மென்மை தங்கிய நெற்றியை நோக்க
 என் தன்மை வன் மையேயாயிற்று' என்று
 வெட்கத்தை அடைந்து தானும் பசக்கலா
 யிற்று. ஆதலால், இவ்வித
 தன்மையுடையாளுடைய உறுப்புக்களின்
 தன்மையை நான் நன்கு அறிவேனாதலால், அவை
 ஒன்றோடு ஒன்று முற் பட்டு அழிவதற்குமுன்
 யான் கடிதில் செல்லல்வேண்டும்' என்று கூறி
 னாயிற்று.

நெஞ்சொடுகிளத்தல்.

(பரி.) அஃதாவது ஆற்றாமை மீதாரத்
தனக்கோர் பற்றுக்கோடு காணாத தலைமகள்
தன்னெஞ்சொடு செய்திறனறியாது சொல்லுதல்.
இஃது, உறுப்புக்கள் தந்நலனழிந்தவழி
நிகழ்வதாகவின், உறுப்புநலனழிதலின்பின் வைக்
கப்பட்டது.

விளக்கம்:—அதாவது, பிரிவினது
ஆற்றாமையானது அதிகரித்த ஶீம் தனக்கு ஒரு
பற்றுக்கோடும் காணாத தலைமகள் தன்
நெஞ்சுடன் செய்யவேண்டுவதை அறியாது
சொல்லிக் கொள்ளுதல். இவ்வித தன்மை
உறுப்புக்களானவை தம் நலத்தினை
இழந்தகாலத்து உண்டா வது ஒன்றாதலின்,
உறுப்புநலனழிதல் என்னும்
அதிகாரத்திற்குப் பிறகு இது வைக்கப்பட்டு
உள்ளது.

1241. நினைத்தொன்று சொல்லாயோ
நெஞ்சே யெனைத்
மெவ்வநோய் தீர்க்கு மருந்து.

[தொன்று

தன்னாற்றமை தீருந்திறனடியது.

(பரி.) இ-ள். நெஞ்சே = நெஞ்சே

!—எவ்வநோய் தீர்க்கும் மருந்து

ஒன்று = இவ்வெவ்வநோயினைத்

தீர்க்குமருந்தாவதொன்றனை, — எனைத்து ஒன்றும்

நினைத்துச் சொல்லாய் = யானறியுமாற்றலின்,

எத்தன்மையதியா தொன்றாயினும் நீயறிந்தெனக்குச்

சொல். ஏ-று.

எவ்வம் ஒன்றானுந் தீராமை. உயிரினுஞ் சிறந்த

காணினைவிட்டுச் செய்வ தியாதொன்றாயினு

மென்பான், 'எனைத்தொன்றும்' என்றான்.

(க)

விளக்கம்:—“நெஞ்சே ! இக்குற்றந்

தங்கிய நோயினைத் தீர்க்கும்

மருந்து யாதொன்றினையும் யான்

தெரிந்துகொள்ளும் வல்லமை யில்லா தவளாய்
இருக்கின்றேன். ஆதலின், அவ்வித
தன்மையுடைய மருந்து

148

திருக்குறள்

விளக்கம்

ஒன்று எதுவாயினும் நீ அறிந்து எனக்குச்
சொல்வாயாக!" என்று

தனக்கு உள்ள பிரிவின் ஆற்றாமையானது

தீர்கின்ற திறம் ஒன்றினை

நாடிய தலைவி கூறியதாக இத்திருக்குறள்

கூறுகின்றது. அதாவது,

தலைவியானவள் தன் நெஞ்சைக் கூவி " ஒ

நெஞ்சே! இப்பிரிவு ஆற்றா

மையாகிய ஒன்றினும் தீராத நோயினைத்

தீர்க்கும் ஒரு மருந்தினை யான்

தெரிந்துகொள்ளும் வல்லமை யுடையவளாக

இல்லையாதலால் உயிரி

னும் சிறந்த நாணினைவிட்டேனும் செய்யும்

செயல் உடையதாக ஒன்று

இருந்து இந்நோயைத் தீர்க்குமாயின், அதை
நீ அறிந்து எனக்குச்

சொல்லல் வேண்டும்" என்று கூறியதாயிற்று.

1242. காதலவாரில ராகநீ நோவது
பேதைமை வாழியென்

னெஞ்சு.

தலைமகனைக் காண்ட ற்கண் வேட்
கைமீததீயாற் சொல்லியது.

(பரி.) இ-ள். என் நெஞ்சு

வாழி = என்னெஞ்சே! வாழ்வாயாக, —

அவர் காதல் இலராக நீ நோவது = அவர்
நங்கட்காதலிலராகவும் நீயவர்வரவு

நோக்கி வருந்துதற்கேது — பேதைமை
= நன்பேர்தமையே, பிறிதில்லை. ஏ.று.

நம்மை நினையாமையின்

நங்கட்காதலிலரென்பதறியலாம், அஃதறி யாமை
மேலும் அவர்பாற்செல்லக் கருதாது அவர்வரவு
பார்த்து வருந்தா நின்றாய், இது நீ

செய்துகொள்கின்றதென்னுங் கருத்தாற்
'பேதைமை' என்றான். வாழி—இகழ்ச்சிக்குறிப்பு.
யாமவர்பாற்சேறலே அறிவாவதென்ப தாம் .

(உ)

விளக்கம்:—“என் நெஞ்சே! நீ
வாழ்வாயாக! அவர் நம்மிடத்துக் காதல்
இல்லாதவராக இருக்கவும் நீ அவரது வரவினை
நோக்கி வருந்து தற்குக் காரணம் உன்னுடைய
பேதைமையே அல்லாமல் வேறு இல்லை” என்று
தலைமகனைப் பார்ப்பதற்கு உள்ள
விருப்பமிகுதியால் தலைவி கூறியதாக
இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது,
தலைவியானவள்தன் நெஞ்சைப்பார்த்துச்
சொல்லுவாள் போன்று “ நம்மைப்
பிரிந்துசென்ற காதலர் நம்மை நினையாமையினால்
நம்மிடத்து அவர்க்கு அன்பு இல்லை என்பதை நீ
அறிதல் வேண்டும். அவ்விதம் அறிய
வேண்டுவதை அறி யாது நின்றதோடு
நில்லாமல் அதன்மேலும் அவரிடத்துச்

செல்லக் கருதாது அவர் தாமே வருவரென்று
 அவர் வரவுபார்த்து வருந்துகின் றாய். இவ்வித
 செயலானது பேதைமையுடையது ஒன்றே
 ஆகும். இப்பேதைமையு டைய நீ
 வாழ்ந்திருப்பாய்" என்று .இகழ்ச்சியாகக்

நெஞ்சொடுகிளத்தல்
 149

கூறியதால் நாம் அவரிடத்துச் செல்லாதலே
 அறிவுடைமையாகும் என்றும் கூறியதாயிற்று.

1243. இருந்துள்ளி யென்பரித
 நெஞ்சே பரிந்துள்ளல்
 பைதனையு செய்தார் கணில்.

இதுவுமது.

(பரி.) இ-ன். நெஞ்சே இருந்து உள்ளிப்
 பரிதல் என் = நெஞ்சே,
 அவர்பாற்செல்வதுஞ்செய்யாது

சுண்டிற்ந்துபடுவதுஞ் செய்யாதிருந்து அவர் வரவு
 நினைந்து நீ வருந்துகின்றதென்னை! —பைதல்
 நோய் செய்தார்கண் பரிந்து உன்னல் இல்
 =இப்பையுணைய் செய்தார்மாட்டு
 நமக்கிரங்கிவாக் கருதுதல் உண்டாகாது. ஏ-று.

நம்மாட்டருளுடையரன்மையிற் ருமாக
 வாரார், நாஞ்சேறவே இனித் தருவதென்பதாம்.
 (க)

விளக்கம்:—“நெஞ்சே ! நீ அவரிடத்துப்
 போவதுஞ் செய்யாமல் இவ்விடத்தில் இறந்து
 போவதையும் செய்யாமல் அவர் வரவு ஒன்ற
 னையே நினைந்து நீ வருந்துகின்றது எதற்கு ?
 இத் துன்பமிகுந்த நோயி னைச் செய்தவரிடத்து
 நமக்காகப் பரிந்து வரும் எண்ணம் உண்டா
 வது இல்லை” என்று தலைவி கூறியதாக
 இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது, “
 நெஞ்சே ! நம்மிடத்து அவர்
 அன்பில்லாதவராக இருக்க வும் அவர்
 தாமாகவே நம்மை எண்ணி வருவது

கூடாததாகும். நீ அவரிடத்துச் செல்லாதும்
 இவ்விடத்து இறந்துபடாதும் நினைந்து வருந்து
 வதில் பயனில்லை. அவரைக்
 காணவேண்டுமாயின் நாம் அவரிடத்துச்
 செல்லுதலே இனித் தகுதியுடையதாகும்”
 என்று கூறியதாயிற்று.

1244. கண்ணுங் கொள்ச்சேறி
 நெஞ்சே யிவையென்
 தின்னு மவர்க்காண வுற்று.

[னைத்

இதுவுமது.

(பரி.) இ-ள். நெஞ்சே கண்ணும் கொள்ச்
 சேறி = நெஞ்சே, நீயவர் பாற் சேறலுற்றாயர்யின்
 இக்கண்களையும் உடன்கொண்டு செல்வாயாக;—
 இவை அவர்க் காண்ல் உற்று என்னைத் தின்னும் =
 அன்றி நீயே சேறியாயின், இவை நாம்
 காட்சிவிதுப்பினால் அவரைக் காண்டல்வேண்டி
 நீகாட்டென்று என்னைத் தின்பனபோன்று
 நலியாங்கற்கும். ஏ-று.

திருக்குறள். விளக்கம்

இலக்கணக்குறிப்பு. அந்நவீன
 தீர்க்கவேண்டுமென்பதாம்: என்றது தான் சேறல்
 குறித்து.

(௨)

விளக்கம்:—“நெஞ்சே! நீ அவரிடத்துச்
 செல்லுவாயாயின் இக்கண் களையும் உன்னுடன்
 கொண்டு செல்லுதல் வேண்டும். அவ்விதமல்
 லாது நீயே செல்லுவாயாயின் இக்கண்கள்
 அவரைத் தாம் பார்க்க வேண்டிய
 விருப்பத்தினால் நீ காட்டென்று என்னைத்
 தின்று விடுவன போன்று துன்பஞ் செய்யும்”
 என்று தலைவி கூறியதாக இத்திருக் குறள்
 கூறுகின்றது. அதாவது, தலைவியானவள்
 தான் தலைமகனைப் பார்க்க வேண்டிய விருப்ப

மிகுதியை அறிவிப்பாளாய்த் தன் நெஞ்சினை
 நோக்கி, “ நீ பிரிந்துசென்ற தலைவரிடத்துப்
 போக விரும்புவாயாயின் இக் கண்களையும்
 உன்னுடன் அழைத்துச் செல்லுதல் வேண்டும்.
 அவ் விதமல்லாது நீயே தனித்துச்
 செல்வாயாயின் நீ சென்ற பிறகு தாம்
 பார்க்கவேண்டிய விருப்பினால் என்னை மென்று
 தின்று விடுவதுபோல் எனக்குத் துன்பத்தை உ
 ண்டாக்கும். அவ்வித துன்பத்தினை நீ எனக் குத்
 தீர்த்தல் வேண்டும்” என்று தான்
 தலைவனிடத்தே செல்லல் வேண் டும் என்று
 குறித்ததாயிற்று.

1245. செற்ற ரெனக்கை
 விடலுண்டோ நெஞ்சேயா
 முற்ற லுற அ தவர்.

இதுவுமது.

(பரி.) இ-ள். நெஞ்சே = நெஞ்சே, —யாம் உற்றால் உறாதவர் = யாம் தம்மையுறத் தாமுறாத நங்காதலரை — செற்றாரெனக் கைவிடல் உண்டோ = வெறுத்தாரென்று கருதிப் புலந்து கையிட்டிருக்கும் வலி நமக்குண்டோ, இல்லை. ஏ-று.

உறுதல் = அன்புபடுதல். அவ்வலியின்மையின் அவர்பாற்செல்வதே நமக்குத் தகுவதென்பதாம்.

(ரு)

விளக்கம்: — “நெஞ்சே ! யாம் தம்மிடத்தே அன்பு படுதலை அறிந் திருந்தும் நம்மிடத்து அன்புகொள்ளாத நம்முடைய காதலரை நம்மை வெறுத்தாரென்று எண்ணிக் கோபித்து அவரைக் கைவிட்டு இருக்கும் வல்லமை நமக்கு உள்ளதோ ; இல்லை” என்று தலைவி கூறியதாக இத் திருக்குறள் கூறுகின்றது. அதாவது, நெஞ்சினை நோக்கி தலைவியான வள் “நெஞ்சே !

நாம் அன்பு கொண்டாலும் நம்மிடத்து
 அன்புகொள் ளாத காதலரை நம்மை
 வெறுத்தாரிடத்து நாம் ஏன் செல்லுதல்வேண்
 நெஞ்சொடுகிளத்தல் 151
 ம் என்று கோபித்து அவரைக்
 கைவிட்டிருக்கும் வல்லமை நமக்கு
 இல்லையாதலால், அவரிடத்து நாம் செல்லுவதே
 நமக்குத் தகுதியாகும்" என்று கூறியதாயிற்று.

1246. கலந்துணர்த்துங் காதலர்க்
 கண்டாற் புலந்துண
 பொய்க்காய்வு காய்தியென்
 னெஞ்சு. [ராய்

தலைமகள் கொடுமைநீனைத்து செலவுடன்படாத
 நெஞ்சினைக் கழறியது.

(பி.) இ.ள். ஏன்

நெஞ்சு = என்னெஞ்சே, — கலந்து உணர்த்தும் காத

லர்க் கண்டாற் புலந்து உணராய் = யான்
 தம்மொடு புலந்தால் அப்புலவி யைக்
 கலவிதன்னானே நீக்க வல்ல காதலரைக் கண்டாற்
 பொய்யேயாயினும் ஒருகாற் புலந்து பின்னதனை
 நீங்கமாட்டாய், — பொய்க் காய்வு காய்தி =
 அதுவுமாட்டாதீ இப்பொழுது அவர்
 கொடியரெனப் பொய்க்காய்வு காயா நின்றாய்,
 இனியிதனை யொழிந்து அவர்பாற்செல்லத்

துணிவாயாக. ஏ-று.

கலத்தலானென்னும் பொருட்டாய
 கலக்கவென்பது திரிந்து நின்றது.
 அதனானுணர்த்தலாவது கலவியின்பத்தைக் காட்டி
 அதனான் மயக்கிப் புல விக்குறிப்பினை யொழித்தல்.
 பொய்க்காய்வு = நிலையில் வெறுப்பு. கண்டான்
 மாட்டாத நீ காணாதவழி வெறுக்கின்றதொ ற்
 ப்பனில்லையென்பதாம். (சு)

விளக்கம்:—“என் நெஞ்சே! யான்
 அவரோடு கோபிக்கின் அக்கோ பத்தைக்

கலவியினால் நீக்கவல்ல காதலரைக்
 காண்பாயாயின் பொய் யாகவேனும் ஒரு முறை
 கோபித்துப் பின்னர் கோபத்தினின்றும் நீங்க
 மாட்டாய். அவ்வளவு தகுதியுமில்லாத நீ
 இப்பொழுது அவர்கொடி யவ ரென்று
 பொய்யாகக் கோபிக்கின்றாய். இனி
 இவ்வித பொய்க் கோபத்தை யொழித்து
 அவர் உள்ள இடத்துக்குப் போகத் துணி
 வாயாக !” என்று தலைமகனது கொடுமையை
 எண்ணி அவனிடத்துச் செல்ல உடன்படாத
 நெஞ்சினைப்பார்த்துத் தலைவி கூறியதாக
 இத்திருக் குறள் கூறுகின்றது. அதாவது, “ஒ
 நெஞ்சே! காதலரைக் கண்ட விடத்து அவரை
 வெறுத்துச் சிறு பொழுதேனும் நிற்க
 முடியாத நீ அவரைக் காணாத பிரிவின்கண்
 வெறுப்பதால் பயனில்லை. ஆத லால்,
 நிலையில்லாத வெறுப்பினைக் கொண்ட நீ அவர்
 உள்ள இடத்துச் செல்லுதலே தகுதி” என்று
 கூறியதாயிற்று.

விளக்கம்

1247. காமம் விடுவொன்றோ

நாண்விடு நன்னெஞ்சே

யானோ பொறேனிவ் விரண்டு.

நாண்டடுத்தலின் அச்செலவொழ்வாள்
சொல்லியது.

(பரி.) இ-ள். நன்னெஞ்சே = நல்லநெஞ்சே
!—ஒன்று காமம் விடு = ஒன்றின்
நாண்விடமாட்டாயாயிற் காமவேட்கையை
விடு;—(ஒன்று) நாண் விடு = ஒன்றின் அது
விடமாட்டாயாயின் நாணினே விடு,
—இவ்விரண்டு யானோ பொறேன் = அன்றிபே
இரண்டும் விடாமை நின்கருத்தாயின், ஒன்றற்
கொன்று மறுதலையாய இவ்விரண்டினையும் உ

டன்றூங்குமதுகை யானிலன்.

யானேவென்னும் பிரிநிலை நீ பொறுப்பினு
மென்பதுபட நின்றது. நன் நெஞ்சேயென்றது,
இரண்டையும் விடாது பெண்மையை
நிலைபெறுத்த லின், நல்லையென்னுக் குறிப்பிற்று.
அது நன்றேயெனினும், என்னுயிருண் டாதல்
சாலாமையின், அதற்காகின்றிலேனென்பதாம்.
முற்றும்மை விகா ரத்தாற்றொக்கது.

(௨)

விளக்கம்:—“என் நல்ல நெஞ்சே !
நாணம், காமம் என்கின்ற இரண்ட னுள் நாண்
ஒன்றை விடுவதற்கு உன்னு ல் கூடாதாயின்
காம விருப்பத்தை விட்டுவிடு. அக்காம
இன்பம் ஒன்றி னை விடுவதற்கு உன்னுல்
கூடாதாயின் நாணத்தை விட்டுவிடு.
அவ்விதமல்லாது இரண் டையும் கொண்டு
நிற்பது உன் கூடாதாயின் ஒன்றினுக்கு ஒன்று

மாறு பாடாகிய நாண், காமம் என்னும்
 இவ்விரண்டினையும் ஒருகாலத்துத் தாங்கும்
 வலிமையற்றவளாக யான் இருக்கின்றேன் ' '
 என்று தலைவி கூறியதாக இத்திருக்குறள்
 கூறுகின்றது. அதாவது, தலைவனிடத்துச்
 செல்ல எண்ணியவளாகிய தலைவி அவ்வாறு
 செல்வதற்கு நாணம் அவளைத் தடுத்தலால்
 போதற்கு இல்லாதவளாய்த் தன் நெஞ்சினை
 நோக்கி " நாணம், காமம் என்னும் இரண்டினுள்
 ஒன்று கொண்டு என் பெண் டன்மையை நீ
 நிலைநிறுத்துவது மிக்கதோர்
 நன்மையேயாயினும், என் உயிரோ
 அவ்விரண்டையும் ஒரே காலத்துப் பொறுத்து
 வாழும் வலி யற்று நிற்பதால் யான்
 இரண்டையும் பொறுக்கும் உனது நன்மைத்
 தன்மையைத் தாங்கமுடி யாதவளாக
 இருக்கின்றேன் " என்று கூறிய தாயிற்று.
 நெஞ்சொடுகிளத்தல்

1248. பரிந்தவர் நல்காரென் றேங்கிப்
பிரிந்தவர்

பின்செல்வாய் பேதையென்
னெஞ்சு.

இதுவுமது.

(பி.) இ-ள். என் நெஞ்சு = என்னெஞ்சே!
—அவர் பரிந்து நல்கா ரென்று = அவர்
இவ்வாற்றாமையையறியாமையின் நொந்து உந்து
தலையளி செய்யாராயினாரென்று
கருதி, — பிரிந்தவர்பின் எங்கிச் செல்வாய்
பேதை = அஃதறிவித்தற் பொருட்டு நம்மைப்
பிரிந்துபோயவர்பின் எங்கிச்செல்லுற்ற நீ
யாதுமறியாய். ஏ-று.

ஆற்றாமை கண்டு வத்தும் நல்காது
போயினாரைக் காணாதவழிச் சென் றறிவித்த
துணையானே நல்கவருவரென்பது
கருதினமையிற் 'பேதை' என்றான்.

(அ)

விளக்கம்:—“என் நெஞ்சே! அவர் நாம்

படும் இவ்வாற்றாமையை அறியாமையினால்
 நமக்காக வருந்தி வந்து அன்பினைச்
 செய்யவில்லை பென்று எண்ணி அதனை
 அறிவித்தற் பொருட்டு நம்மைப் பிரிந்து
 மேனவர் பின் ஏங்கிச் செல்ல ஆரம்பித்த நீ
 யாதும் அறியாய்" என்று தலைவி கூறியதாக
 இத்திருக்குறள் கூறுகின்றது. அகாவது,
 பிரிந்துபோ கின்ற காலத்து, நாம்படும்
 ஆற்றாமையால் வரும் துன்பத்தைப் பார்த்து
 இருந்து & நம்மிடத்து அன்பு செலுத்தி
 நம்மோடு இராத பிரிந்து போய் தூரத்தில்
 வசிக்கின்ற அவர்க்கு நம் பிரிவாற்றாமையைப்
 பார்ப்ப தற்கு நாம் போய் அறிவித்தவளவே
 நமக்கு இன்பத்தைத் தர நம் மிடத்து
 வருவரென்று ஏங்கிச் செல்கின்றும்.
 உன்னினும் பேதைமையுடையவர் யார்?" என்று
 தன் நாண் தடுத்தலால் தான்போகாதிருக்கும்
 தகுதியைக் கூறியதாயிற்று.

1219. உள்ளத்தார் காத லவராக

வுள்ளிநீ

யாருழைச்

சேறியென்

னெஞ்சு.

இதுவுமது.

(பரி.) இ-ள். என்

னெஞ்சு = என்னெஞ்சே, — காதல வர்

உள்ளத்தாராக = காதலர் நின்னகத்தாராக, — நீ

உள்ளி யாருழைச் சேறி = முன்பெல்லாங்

கண்டுவைத்து இப்பொழுது நீ புறத்துத் தேடிச்

செல்கின்றது யாரிடத்து!

உள்ளமென்புழி

அம்முப்

பகுதிப்பொருள்விசுதி. நின்னகத்திருக்கின்ற வரை

அஃதறியாது புறத்துத்தேடிச் சேறல்

நகையுடைத்து, அதனை யொழி யென் பதாம்.

(க)

20

154

திருக்குறள்

விளக்கம்

விளக்கம்:—“என் நெஞ்சே! காதலர்
 உனக்கு உள்ளேயே இருக்க வும் அவரை
 முன்பெல்லாம் உன்னகத்தே பார்த்திருந்தும்
 இப்பொழுது நீ வெளியே சென்று யாரைத்
 தேடுவது?” என்று தலைவி கூறியதாக இத்
 திருக்குறள் கூறுகின்றது . அதாவது, நாண்
 தடுத்தலால் தலைவனிடத்துச் செல்வதற்கு
 முடியாத தலைவியானவள் தன் நெஞ்சை நோக்கி
 “நம் காதலர் உன் உள்ளேயே எக்காலத்தும்
 இருப்பதை முன்பெல்லாம் நீ பார்த்து
 உள்ளீன. அவ்விதமே அவர் பிரிந்து சென்ற
 இப்பொழுதும் உன்னுள்ளேயே பார்த்திராது நீ
 வெளியே சென்று அவரைப் பார்க்க
 எண்ணுகின்றாய். அவர் உள்ளிருக்கவும் நீ
 யாரைத் தேடி வெளியே செல்லுகின்றாய்” என
 று மேல் திருக்குறளில் தன் நெஞ்சைப் பேதை
 யென்று அழைத்தவள் இத்திருக்குறளில் “
 இவ்வித பேதைமைத் தன் மையை நீ செய்வது

நகைத்தற்கிடமாய் விடும். இனி அவ்விதம் செய் யாது ஒழிவாய் நெஞ்சே !” என்று கூறியதாயிற்று.

**1250. துன்னாத் துறந்தாரை
நெஞ்சத் துடையேமா
வின்னு மிழத்துங் கவின்.**

அவ ரை
மறந் தாற்ற ல்வே ண்டுமெ ன்ப துபட சீ
சோல்லியது.

(பரி.) இ-ள். துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து
உடையேமா = நம்மைக் கூடாவண்ணந்
துறந்துபோயினாரை நாம் நம்மகத்துடையேமாக,
—இன்னும் கவின் இழத்தும் = முன்னிழந்த
புறக்கவினேயன்றி நின்ற அகக்கவினுமிழப் பேம்.
எ-று.

“குன்றி—னெஞ்சுபக வெறிந்த வஞ்சுடர்
நெடுவேல்”* என்புழிப் போல நெஞ்சென்பது
நண்டும் அகப்பொருட்டாய் நின்றது. அவர் நம்
மைத் துன்னாமற் துறந்தாராகவும், நாமவரை

மறத்தன்மாட்டேமாகவும், போன
 மெய்க்க வினையன்றி நின்றவிறைய
 மிழப்பேமென்பதாம். (ஓ)

விளக்கம் :—“நம்மைக் கூடாதவிதமாக
 நம்மை விட்டுப் பிரிந்து போயினாரை நாம்
 நம்முடைய மனத்தினிடத்தே
 எண்ணிக்கொண்டே இருப்போமாயின்,
 முன்னரே இழந்த மேனியின் அழகாகிய
 வெளி யழகை யிழந்தது மாத்திரமல்லாமல்
 எக்காலத்தும் நிலை பெற்றுள்ள உள்ளிடத்தே
 யிருக்கும் அழகினையும் இழந்து விடுவோம்”
 என்று தலைவி கூறியதாக இத்திருக்குறள்
 கூறுகின்றது. அதாவது, “நம்மைப் பிரிந்து
 போயினவரை மேலும் மேலும்
 நினைப்போமாயின், இப்போதே

*குறந்தொகை, கடவுள் வாழ்த்து.

நிறையழிதல்

155

தேகத்திலுள்ள அழகினையெல்லாம்

இழந்ததுடன் உள்ளாக்குள் மறைந்து அழகு
 செய்து வந்திருக்கும் நிறையினையும் இழக்க
 நேரும். இவ்விதம் நிறையழியாது
 இருக்கவேண்டுமாயின் பிரிந்த தலைவரை
 மறந்து இருத்தல் வேண்டும்” என்று
 கூறியதாயிற்று.

126. அதிகாரம்.

நிறையழிதல்.

(பரி.) அஃதாவது தலைமகள்

மனத்தடக்கற்பாலனவற்றை வேட்கை மிகுதியான்
 அடக்கமாட்டாது வாய்விடுதல்: “

நிறையெனப்படுவது மறைபிறாறியாமை”†

என்றார்பிறரும். அஃதழிதற்காரணம்

நெஞ்சொடுகினத்தமை யின், இது

நெஞ்சொடுகினத்தவீன்பின் வைக்கப்பட்டது.

விளக்கம் :—அதாவது, தலைமகள்

மனத்தில் அடக்கவேண்டு வனவற்றைக்

காதலன்மீது உள்ள விருப்ப மிகுதியால்
 அடக்கமுடியா மல் வாய்விட்டுச் சொல்லுதல்.
 இவ்விதம் பிறரறியாது அடக்கிவைக்கும்
 நிறையாகிய மறையினைத் தன் நெஞ்சொடு
 ஆற்றாமையால். சொல்லிக் கொண்டமையால்
 நிறையழிந்து நின்றாளாயினாள். ஆதலால்,
 இந்நிறையழிதல் நெஞ்சொடுகிளத்தல் என்னும்
 அதிகாரத்திற்குப் பிறகு வைக்கப்பட்டு
 உள்ளது.

1251. காமக் கணிச்சி யுடைக்கு
 நிறையென்னு

நா னுத்தாழ் வீழ்த்த கதவு.

நாணுநிறையமுழியாமை.

நீயாற்றல்வேண்டுமென்ற

தோழ்கீதத் தலைமகள் சொல்லியது.

(பரி.) இ-ள். நாணுத் தாழ் வீழ்த்த

நிறையென்னுவ் கதவு = நாணுநிறைய தாழினைக்கோத்த

நிறையென்னுவ் கதவினை, — காமக்

கணிச்சி உடைக்கும் = காமவேட்கையாகிய கணிச்சி

முறியாசின்றது, இனி அவை நின்றலுமில்லை,
யானொற்றலுமில்லை. எ-று.

கணிச்சி = கூந்தலி. நாணுள்ள துணையும்
நிறையழியாதாகலின் அதனைத் தாழாக்கியும்,
அகத்துக்கிடந்தன பிறர்கொள்ளாமற் காத்தவின்
நிறையைச் சுதவாக்கியும், வலியவாய்த் தாமாக
நீங்காத அவ்விரண்டினையும் ஒருங்கு நீக்க விற
றந்தாமவேட்கையைக் கணிச்சியாக்கியும் கூறினான்.
(க)

† கவி, செய்தல், 16.

விளக்கம் :—“நாண் என்னும் தாழினைக் கோத்து உள்ள நிறை
யென்று சொல்லும் கதவினைக் காம விருப்பமென்னும் கோடரி முறிக்
கின்றது. இனி அந்நாணும் நிறையும் அழியாமல் நிற்பதுமில்லை, யான்
பொறுத்து இருப்பதும் இல்லையாகும்” என்று நாணமும், நிறையும்
அழியாது இருத்தல் வேண்டி நீ பொறுத்தல் வேண்டும் என்ற தோழி
யை நோக்கித் தலைமகள் கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது. அதா
வது, தலைமகளானவள் “தோழியே! நாண் என்கின்ற தாழினையும் நிறை
யென்கிற கதவினையும் ஆகிய இரண்டினையும் ஒரு காலத்தேயே காம
விருப்பமென்னும் கோடரியானது வெட்டிச் சாய்க்குமாபின், மனத்து
மறைந்து கிடைந்தனவற்றைப் பிறர் கொள்ளாத விதமாக நின்ற நிறை
யாகிய கதவும் அக்கதவினைத் திறவாத விதமாக இட்டதாமும் எவ்விதம்
நிற்கும் அவ்விரண்டும் நிற்பதற்குமில்லை, யான் பொறுத்து இருத்தற்கு
மில்லை” என்று கூறினளாயிற்று.

1252. காம மெனவொன்றே கண்ணின்றென் னெஞ்
யாமத்து மாளுந் தொழில். [சதஸ்த

நெஞ்சி ன்கட்டோன்றிய காமம்

நெஞ்சாலடக்கிப் படு

மென்றட்துச் சொல்லியது.

(பரி.) இ-ன். யாமத்தும் என் நெஞ்சத்தைத் தொழில் ஆளும் = எல்லாருக்குத் தொழிலொழியு மிடையாமத்தும் என்னெஞ்சத்தையொறுத்துத் தொழில் கொள்ளாநின்றது, -காமமென ஒன்று கண் இன்று = ஆகலாற் காமமென்று சொல்லப்பட்டவொன்று கண்ணோட்ட மின்றாயிருந்தது. எ-று.

ஓ வென்பது இரக்கக்குறிப்பு. தொழிலின் கண்ணேயாடல் = தலைமகன்பாற் செலவிடுத்தல். தாயைப்பணிகோடல் உலகியலன்மையிற் 'காமமெனவொன்று' என்றும், அது தன்னைக் கொள்கின்றது அவனறியாது கோடலிற் 'கண்ணின்று' என்றுங் கூறினான். அடக்கப்படாமை கூறியவாறு. (உ)

விளக்கம் :—“உலகத்து எல்லாரும் தாம் செய்யும் தொழிலை விட்டு நிற்கும் நடுச்சாமத்தும் என்னுடைய நெஞ்சத்தைத் துன்புறுத்தித் தொழில் கொள்ளுகின்றது. ஆதலால் இவ்வித காமமென்று சொல்லப்பட்ட ஒன்று கண்ணோட்ட மற்றதாய் இருந்தது” என்று நெஞ்சினிடத்தே தோன்றிய காமத்தை நெஞ்சாலேயே அடக்குதல்கடும் என்ற தோழியை நோக்கித் தலைவி கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது, தலைவியானவள் “யான் என் செய்வேன்?

நிறையழிதல்

157

என்னிடத்துத் தோன்றும் காமமானது
எல்லோரும் உறங்கும் நடுச்

சாமத்தும் தலைமகனிடத்தே செல்லுப்படி என் நெஞ்சத்தைத் துன்புறுத்தி ஏவல் கொள்ளுகின்றது. இவ்விதம் தாயைப் பணி கொள்ளுதல்

உலகத்து இயற்கையாக இல்லாதிருந்தும்
என்னிடத்துத் தோன்றிய காமமென்னும்ஒன்று
என்னை அளவறியாது பணிகொண்டு
கண்ணோட்ட மற்று உள்ளது. இவ்விதம்
கண்ணோட்டமற்று நிற்கின்ற காமத்தை எவ்
விதம் அடக்குவது? அடக்க முடியாதாகும்' '
என்று கூறியதாயிற்று.

1253. மறைப்பேன்மற் காமத்தை
யானே குறிப்பின்றித்

தும்மல்போற் றேன்றி விடும்.

மகவீக்காமம் மறைக்கப்படுமென்றுட்துச்
சொல்லியது.

(பரி.) இ-ன். காமத்தை யான் மறைப்பேன்
= இக்காமத்தை யானேன்

னுள்ளே மறைக்கக்கருதுவேன்; = குறிப்பு இன்றித்
தும்மல்போல் தோன்றி விடும் = அதனாலென்,
இஃதென்கருத்தின் வாராது தும்மல்போல
வெளிப்பட்டே விடாநின்றது. எ-று.

மன்—ஒழியிசைக்கண், வந்தது. ஓகாரம்

—இரங்கற்கண் வந்தது. தும்ம லடங்காதாற்போல
அடங்குகின்றதில்லை யென்பதாம்.

(௩)

விளக்கம்.—“இந்தக் காமத்தை
எனக்குள்ளேயே யான் மறைக்க எண்ணுவேன்.
அவ்விதம் எண்ணுவதால் இக்காமமானது
மறைக்க எண்ணிய என் எண்ணத்தின் வழி
நில்லாது, அடக்க முயன்றாலும் அடங்காது
வெளிவருகின்ற தும்மலைப்போல
வெளிப்பட்டே விடுகின்றது” என்று
பெண்களது காமம் பிறரறியாவண்ணம்
மறைத்தல் கூடும் என்று கூறிய தோழியை
நோக்கித் தலைவி கூறியதாக இத்திருக்குறள்
கூறுகின்றது. அத்தாவது, தலைவியானவள் “
தோழியே! நீ சொல்லுகின்றபடி என்னிடத்தே
தோன்றும் காமத்தை என்னுள்ளேயே
இருக்கும் வண்ணம் மறைக்கும்படி யான்
எண்ணுவேன். அவ்விதம் யான் எண்
ணுவதால் இக்காமமானது என்

எண்ணத்தின்படி நில்லாது அடக்க
முயன்றாலும் அடங்காத தும்மல்போல்
பிறரறிய வெளிப்பட்டு விடுகின்றது" என்று
கூறியதாயிற்று.

1 254. நிறையுடையே
னென்பேன்மன் யானோவென்
மறையிறந்து மன்று படும்.

[காம

இதுவுமது.

(பரி.) இ-ள். யான் நிறையுடையேன்
என்பேன் = இன்றினூங்கெள் 158

திருக்குறள் விளக்கம்

லாம் யானென்னை நிறையுடையேனென்று
கருதியிருந்தேன்,—என் காமம் மறை இறந்து
மன்று படும் = அதனாலென், இன்றென்காமம்
மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வெளிப்படா
நின்றது. எ-று.

மன்னும் ஓவும் மேலவற்றின்கண் வந்தன.

மன்றுபடுதல் = பலருமறிதல். இனி
என்வரைத்தன்றென்பதாம்.

(ச)

விளக்கம் :—“இன்றைப்போதெல்லாம்
யான் என்னை மறைபிற ரறியாமல் மறைத்து
வைக்கும் நிறையுடையவள் என்று
எண்ணியிருந் தேன். அவ்விதம் எண்ணி
இருந்ததால் இன்று என்னிடத்தே தோன்றிய
காமமானது யான் மறைத்தலைக் கடந்து
பலருந் அறியும்படி வெளிப்பட்டுவிட்டது.
ஆதலால் இனி இக்காமமானது எனக்கு உட்
பட்டது அன்று” என்று தலைவி கூறியதாக
இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது,
“தோழியே! இன்றெல்லாம் யான் என்னை
மறைவாகிய விஷயங்களை மறைக்கக்கூடிய
தகுதியுடையவள் என்று எண்ணியிருந்தேன்.
அவ்வித எண்ணத்தை யான் கொண்டு
இருக்கவும் என் காமமானது என்வழி

நில்லாது யாவரும் அறியும்படி வெளிப்பட்டு
விட்டதால், இனி என்னால் இக்காமம்
மறைக்கப்படுவது ஒன்று அன்று' என்று
கூறியதாயிற்று.

1255. செற்றார்பின் செல்லாப்
பெருந்தகைமை காமநோ
யுற்ற ரறிவதொன் றன்று.

தம்மைமறந்தாசை நாமறக்கீகற்பால
மென்றுட்துச் சொல்லியது.

(ப ரி.) இ-ள். செற்றார்பின் செல்லாப்
பெருந்தகைமை = தம்மை யகன்று சென்றார்
பின்செல்லாது தாமும்
அகன்றுநிற்குநிறையுடைமை— காமநோய் உற்றார்
அறிவது ஒன்று அன்று = காமநோயினையுருதார்
அறிவ தொன்றன்றி உற்றார் அறிவதொன்றன்று.
எ-று.

இன்பத்தொடு கழியுங்காலத்தைத்
துன்பத்தொடு கழியுமாறு செய்த விற் 'செற்றார்'
என்றான். பின்சேறல் = மனத்தால் இடைவிடாது

டீனைத் தனி பெருந்தகைமை—ஈண்டாகுபெயர்.
 காமநோயுருதார் = மானமுடையார்,
 நன்றெனவுணரார்மாட்டுஞ்சென்றேறிற்கும்,
 யானறிவதொன்றன்றென்பதாம்.

விளக்கம்:—“தம்மை விட்டு நீங்கினார்
 பின்னே செல்லாமல் தாமும் அவரைவிட்டு
 நிற்கும் நிறையுடைமை காம நோயினை
 அடையா தார் அறிவது ஒன்று அல்லாமல் காம
 நோயினை அடைந்தார் அறிவது ஒன்று ஆகாது”
 என்று நம்மை மறந்தாரை நாமும் மறத்தல்
 வேண்டும் நிறையழிதல்

159

என்ற தோழியை நோக்கித் தலைவி கூறியதாக
 இத்திருக்குறள் கூறுகின் றது. அதாவது,
 தலைவிபானவள் “தோழியே! தம்மைவிட்டு
 நீங்கியவரை மனத்தால் இடைவிடாது
 நினை யாது நிற்கும் நிறையென்னும் மறை
 யுடைமை காமநோயினைப் பெறாத மான
 முடையார்க்கு ஆகுமே யன்றி மானத்தை

இழக்கும் காமநோயி னைப் பெற்றவளாகிய
என்னைல் உடன் நின்று இன்பத்தோடு
கழிகின்ற காலத்தைப் பிரிந்து துன்பத்தோடு
கழியும்விதம் செய்யும் பகைவராயினும் அவ்வித
பகைவராகிய தலைவ ரிடத்து என்மனம்
இடைவிடாது செல்லாது நிற்கச் செய்வதற்கு
இல்லை ஆதலால் அவரை யான் மறப்பது
கூடாததாகும்" என்று கூறிய தாயிற்று.

1256. செற்றவர் பின்சேறல் வேண்டி
யளித்தரோ

வெற்றென்னை யுற்ற துயர்.

குதுவுமது.

(பரி.) இ-ள். செற்றவர்பின் சேறல் வேண்டி
=என்னையகன்று சென் றார் பின்னை யான்
சேறலைவேண்டதலான்,—என்னை உற்றதுயர்
எற்று அளித்து =என்னை யுற்றதுயர் எத்தன்மையது!

செற்றவரென்றது ஈண் டும் அப்பொருட்டு. வேண்டவென்பது வேண்டி யெனத் திரிந்துகின்றது. அளித்தென்பது இகழ்ச்சிக்குறிப்பு. இக்காமநோய் யான் சொல்லவுங் கேட்கவுமாவதொன்றன்று, சாலக்கொடிதென்பதாம் (ஈ)

விளக்கம்: —“ என்னை விட்டு நீங்கிச் சென்றவர் பிறகு யான் போக விரும்புதலால் என்னை அடைந்த துக்கமானது எவ்வித தகுதியுடையது. மிகுதியும் நன்மை யுடையதாகும் ” என்று தலைவி கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது . அதாவது, “நம்மை மறந்தாரை நாமும் மறப் போம் என்று யான் எண்ணினும் என்னைத் துன்பத்தோடு இருக்க விட்டு நீங்கிய தலைவர் பின்னே என்னைப் போக விரும்புதலால் என்னை யுற்று காமநோயானது எவ்வித அருளுடையதாகிய இருத்தல் வேண்டும்? இவ்விதம் என்வழி நில்லாத

காமநோய் யான் சொல்லவும் யான் சொல் துவ
 தொன்றனை அது கேட்கவும் ஆவது ஒன்று
 அன்று. ஆதலால் இக்காம நோய் மிகக்
 கொடியதாகும்" என்று கூறியதாயிற்று.

160

திருக்குறள்

விளக்கம்

1257. நானென வென்றே

வறியலங் காமத்தாற்

பேணியார் பெட்ப செயின்.

பாத்தையிற்சீர்த்துவந்த தலைமகனேடு

நிறையழ்வாற் கூடிய தலைமகள்

நீ புலவாமைகீதகீ காரணம் யாதென்ற

தொழுகீதகீ சொல்லியது.

(பரி.) இ-ள். பேணியார் காமத்தாற் பெட்ப

செயின் = நம்மால் விரும்பப்பட்டவர்வந்து

காமத்தால் நாம் விரும்பியவற்றைச்

செய்யுமனவின், — காண் என ஒன்றே அறியலம் =

நானென்றென்றையும் அறியமாட்டேமா

யிருத்தேம். எ-று.

பேணியாரெனச் செயப்படுபொருள்

வினைமுதல்போலக் கூறப்பட்டது.

விரும்பியன = வேட்கைமிகவினாற் கருதியிருந்த
கலவிகள். நாண் = பரத்தை யர் தோய்ந்த மார்பைத்
தோய்தற்கு நாணுதல். ஒன்றென்பது ஈண்டுச் சிறி
தென்னும் பொருட்டு. இழிவு சிறப்பும்மை
விகாரத்தாற்றொக்கது. நிறையழி வான் அறியாது
கூடியதன் குற்றநோக்கி, அவளையுமுனப்படுத்தான்.

(எ)

விளக்கம்:—“நம்மால் விரும்பப்பட்ட
தலைவர் நம்மிடத்தே வந்து நாம் விரும்பியவற்றை
பெல்லாம் செய்யும் அளவிலே நாண் என்பது
ஒன்றையும் அறியக் கூடாதவராக இருந்தோம்”
என்று பரத்தையோடு கூடியிருந்து பிரிந்து வந்த
தலைமகனோடு தன் நிறையழிவினால் புணர்ந்த
தலைமகளை நோக்கித் தோழிபானவள் உன்னைப்
பிரிந்து சென்று பரத்தையோடு இருந்துவந்த
தலைமகனிடத்து நீ கோபியாதிருப்பதற்குக்
காரணம் யாது என்னலும், தலைவி கூறியதாக

இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது,
 தலைவியானவள் “தோழியே! நம்மால்
 விரும்பப் பட்ட தலைவர் நம்மிடத்தே வந்து
 நாம் ஆசை மிகுதியால் விரும்பி யிருந்த
 கலவிச்செயல்களை எல்லாம் செய்கின்ற
 காலத்து பரத்தையர் தோய்ந்த மார்பை நாம்
 தோய்தல் கூடாது என்று கொள்ளும் நாணத்தை
 அறிவதற்கு இல்லாமல் போயிற்று. ஆதலால்,
 அவரிடத்துக் கோரியாது கூடியது நிறையழிவு
 என்னும் குற்றமேயாகும்” என்று
 கூறியதாயிற்று. 1258. பன்மாயக் கள்வன்
 பணிமொழி யன்றோ நம்

பெண்மை யுடைக்கும் படை.

இதுவுமது.

(பரி.) இ-ள். நம்பெண்மை உடைக்கும்
 படை = நந்நிறையாகியவரண யழிக்குந்
 தானை—பன்மாயக் கள்வன்
 பணிமொழியன்றோ = பல பொய்களை
 நிறையழிதல்

வல்ல கள்வனுடைய தாழ்ந்தசொற்களன்றோ!
ஆண்பின் அதுசிற்குமா ரென்னை! எ-று.

பெண்மை ஈண்டுத் தலைமைபற்றி
நிறைமேனின்றது. வந்தாற் புலக்கக்
கடவேமென்றும், புலந்தால் அவன்சொற்களானுஞ்
செயல்களானும் நீக்கே மென்றும் இவை
முதலாகவெண்ணிக்கொண்டிருந்தன யாவுங்
காணாது கல விக்கட்டன்னினுமுற்படும் வகை
வந்துதோன்றினானென்பாள், 'பன்மாயக் கள்வன்'
என்றாள். பணிமொழி

= நம்மினுந்தான ன் புமிருகியுடையனாகச்
சொல்லுஞ்சொற்கள். அவன் அத்தன்மையனாக,
சொற்கள் அவையாக, நந் நிறையழியாதொழியுமோ
வென்பதாம். (அ)

விளக்கம் :—“நம்முடைய நிறையாகிய
காவலை யழிக்கும் படை பல டெ னாய்களைப்
பேசவல்ல கள்வனாகிய காதலனது
பணிவுடைய சொற்களன்றோ! அவ்விதம்

ஆனபிறகு நம்நிறை நிற்குமாறு எவ்விதம்?" என்று தலைவி கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது, "தோழியே ! நீ கூறியபடிக் காதலன் வந்தால் கோபித்துக் கொள்ளலா மென்றும், அவ்விதம் கோபிப்போமாயின் அக்காதலனது சொற்களாலும் செயல்களாலும் அக்கோபத்தினின்றும் நீங்குதலாகாதென்றும் எண்ணியிருந்த எண்ணங்களெல்லாம் ஒன்றும் நில்லாதபடி கலவியினி டத்தே அவன் வருவதற்குமுன் நாம் செல்லும்படிப் பணிவாகிய சொற்கள் பலபேசி நம்மினும் தான் அன்புடையவனாகத் தெரிவித்தானாதலால் நம் நிறை அழியாமல் நிற்குமோ?" என்று கூறியதாயிற்று.

1259. புலப்ப லெனச்சென்றேன்
புல்லினே னெஞ்சங்

கலத்த வுறுவது கண்டு.

இதுவுமது.

(பி.) இ . ள். புலப்பல் எனச்
 சென்றேன் = அவர் வந்தபொழுது புலக் கக்
 கடவேனென்று கருதி முன்னில்லாது
 பிறிதோரிடத்துப்போயினேன்;— நெஞ்சம்
 கலத்தலுறுவது கண்டு புல்லினேன் = போயும்,
 என்னெஞ்சம் நிறையினில்லாது அறைபோய்
 அவரோடு கலத்தரொடங்குதலையறிந்து, இனி
 அதுவாயாதென்று புல்லினேன். எ - று.

வாயாமை = புலத்தற்கருவியாய் நெஞ்சுதானே
 கலத்தற்கருவியாய் நின்ற வின், அது முடியாமை.

(க) ' 21

1 62 திருக்குறள்

விளக்கம்

விளக்கம் :—“அவர் வந்தபொழுது
 கோபித்துக் கொள்வோ மென்று எண்ணி
 அவர் முன் நில்லாமல் வேறொரு இடத்தில்
 சென்றேன். அவ்விதம் வேறொரிடத்துச்

சென்றும் என் நெஞ்சம் காவலில் நில்லாமல்
 என்னோடு யுத்தம் செய்ய எண்ணுவதுபோல்
 அறைகூவிச் சென்று காதலரோடு கலப்பதற்கு
 ஆரம்பிப்பதை அறிந்து இனிக் கோபித்து
 நிற்பது நமக்கு முடியாது என்று எண்ணி
 அவர் எதிரில் சென்று அவரை அணைந்தேன் ”
 என்று தலைவி கூறியதாக இத்திருக் குறள்
 கூறுகின்றது. அதாவது கோபிப்பதற்குக்
 கருவியாக இருந்த என் நெஞ்சே கலப்பதற்கும்
 கருவியாகி நிற்குமாயின் யான் எவ்விதம்
 கோபித்துத் தலைவரைச் சே ராதிருப்பது .
 ஆதலால் அது முடியாத காரியம் என்று
 கூறியதாயிற்று.

1 260. நிணந்தீயி விட்டன்ன
 நெஞ்சினூர்க் குண்டோ
 புணர்ந்தாடி நிற்பே மெனல்.
 இதுவுமது.

(பரி.) இ - ள். நிணம் தீயில் இட்டன்ன
 நெஞ்சிலூர்க்கு = நிணத்தைத்
 தீயின்கண்ணையிட்டால் அஃதுருகுமாறுபோலத்
 தங்காதலரைக் கண்டால் நிறையழிந்துருகு
 நெஞ்சினையுடைய மகளிர்க்கு, -- புணர்ந்து ஊழி
 நிற்பேம் எனல் உண்டோ = அவர் புணர் யாமுடிப்
 பின்பு உணராத அந்நிலையே நிற்கக்
 கடவேமென்று கருதுதலுண்டாகுமோ, ஆகாது. 6
 - று.

புணர்தல் ஈண்டு மிக நஹுகுதல் ;
 எதிர்ப்படலுமாம். புணர் வென்பது புணர்ந்தெனத்
 திரிந்துநின்றது. யானத்தன்மையேனாகவின்
 எனக்கஃதில்லை யாயிற் றென்பதாம்.

(ய)

விளக்கம் :—“நிணமாகியகொழுப்பினைத்
 தீயினிடத்தே இட்டால் அது எவ்விதம்
 உருகுமோ அவ்விதம் தம் காதலரைக் கண்டால்
 நிறைய யழிந்து உருகும் நெஞ்சினையுடைய
 பெண்களுக்கு அக்காதலர் புணர் யாம்

கோபித்துப் பின்பு அவர் வணங்கியும் அவர்
வழி நில்லாது கோபித்த அந்நிலையிலேயே நிற்கக்
கடவோம் என்று எண்ணுதலும் உண் டாகுமோ,
ஆகாததாகும்' ' என்று தலைவி கூறியதாக
இத்திருக்குறள் கூறுகின்றது . அதாவது
தோழியே ! காதலரைக் கண்ட காலத்து
உருகும் நெஞ்சினையுடைய எனக்கு
எவ்விதம் புலந்து அப்புலவி தீராது நிற்பது
கூடும், அது முடியா தென்பதாம்.

அவர்வயின்வி தும்பல்

163

127. அதிகாரம்.

அவர்வயின்வி தும்பல்.

(பரி.) அஃதாவது

சேயிடைப்பிரிவின் கட்டலைமகனார் தலைமகளும்
வேட்கை மிகவினான் ஒருவரையொருவர்

காண்டற்கு விரைதல், தலைம கன் பிரிவும்
 தலைமகளாற்றாமையும்
 அதிகாரப்பட்டுவருகின்றமையின், இருவரை
 யஞ்சுட்டிப் பொதுவாகிய பன்மைப்பாலாற்
 கூறினார். பிறரெல்லாம் இதனைத் தலைமகளை
 நினைந்து தலைமகள் விதுப்புறவென்றார்:
 சுட்டுப்பெயர் சொல்லு வான் குறிப்பொடு கூடிய
 பொருளுணர்த்துவதல்லது தானொன்றற்குப் பெய
 ராகாமையானும், தலைவிகூற்றாய அதிகாரத்துத்
 தலைமகன் உயர்த்தற்பன்மை யாற்
 கூறப்படாமையானும், அஃதுரையன்மையறிக.
 இதனுட்டலைமகள் கூற்று
 நிறையழிவானிகழ்ததாகலின், அவ்வியைபுபற்றி
 நிறையழிதலின் பின் வைக்கப்பட்டது.

விளக்கம்:—அதாவது பிரிந்து தூரத்தில்
 உள்ள காலத்துத் தலைம கனும் தலைமகளும்
 விருப்புமிசுதியால் ஒருவரை யொருவர்

பார்ப்பதற்கு விரைதல். தலைமகனது பிரிவும்
 தலைம க ளாது ஆற்றாமையும் மிகுதிப் பட்டு

வருவதால் இருவரையும் சுட்டிப்
 பொதுவாகக் கூறினர். தலை மகளது கூற்று
 நிறையழிவால் உண்டாயினதாதலால்
 அச்சம்பந்தம் கருதி நிறையழிதலின் பிறகு இது
 வைக்கப்பட்டு உள்ளது.

1261. வாளற்றுப் புற்கென்ற

கண்ணு மவர்சென்ற

நாளொற்றித் தேய்ந்த விரல்.

தலைமகள் காண்ட ல்விதுப்பினுற்
 சொல்லியது.

(பரி.) இ - ள். அவர் சென்ற நாள் ஒற்றி
 விரல் தேய்ந்த = அவர் நம் மைப் பிரிந்துபோய்
 நாள்கள் சுவரின் கணிழைத்தவற்றைத் தொட்டு
 எண்ணு தலான் என்விரல்கடேய்ந்தன, - கண்ணும்
 வாள் அற்றுப் புற்கென்ற = அது
 வேயன்றி அவர்வரும் வழிபார்த்து என்கண்களும்
 ஒளியிழந்து புல்லியவாயின; இவ்வாறும் அவர்
 வரவுண்டாயிற்றில்லை. ஏ - று.

நாள் ஆகுபெயர்.

புல்லியவாதல் = நுண்ணியகாணமாட்டாமை. ஒற்ற
வென்பது ஒற்றியெனத் திரிந்துநின்றது. இனி
யான்கா ணுமாறென்னை யென்பதாம்.
நாளெண்ணலும் வழிபார்த்தலும் ஒருகாற்
செய்தொழியாது இடையின்றிச் செய்தலான்,
விதுப்பாய்ந்து. (ச)

164

திருக்குறள்

விளக்கம்

விளக்கம்:—“காதலர் நம்மைப்பிரிந்து
போயின நாள் களெ ல்லாம் சுவரின் கண்
குறித்து வைத்து அவற்றை ஒவ்வொன்றாகத்
தொட்டு எண்ணுதலால் என் விரல்கள்
தேய்ந்தனவாயின. அதுவேயுமல்லாமல் அவர்
வருகின்ற வழியைப் பார்த்து என்னுடைய
கண்களும் ஒளி யினை யிழந்து துட்பமாகிய
பொருள்களைக் காணமாட்டாவாயின.
இவ்வாறு ஆகியும் காதலர் வரவு இன்னும்

உண்டாகவில்லை' ' என்று பிரிந்து சென்ற
 தலைமகனைப் பார்ப்பதற்கு விரும்பிய விரைவின்
 மிகு தியால் தலைமகள் கூறியதாக
 இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது
 தலைமகளானவள் யான் என் செய்வேன் . ஓர்
 நாளும் விடாது சென்ற நாள்களை
 எண்ணுதலும், வருகின்ற வழியைப்
 பார்த்தலும் ஒரு முறை செய்யாது பல முறை
 செய்வதால் சுவரைத்தொட்டு எண்ணுகின்ற
 என் விரல்கள் தேய்ந்தும், வரும் வழியையே
 பார்த்து நிற்கும் என் கண்கள் துட்பமாகிய
 பொருள்களைக் காணாவண்ணம் ஒளியிழந்தும்
 அவர் வரவு இன்னும் நேரவில்லை.
 அவ்விதமாயின் இனி காதலரை யான் காணும்
 விதம் எவ்விதம் ஆகும் என்று கூறியதாயிற்று,

1262. இலங்கிழா யின்று
 மறப்பினென் றேண்மேற்
 கலங்கழியுங் காரிகை நீத்து.
 ஆற்றுமைமீது தலின்
 இடையீ றிநீனைக்கற்பாலையல்லை சிறிது
 மறக்கல்வேண்டுமென்ற தோழிக்குச்
 சொல்லியது.

(பரி.) இ - ள். இலங்கு இழாய்
 = விளங்காநின்றவிழையினையுடையாய்! — இன்று
 மறப்பின் = காதலரை இன்று யான்
 மறப்பேனாயின், — மேல் காரிகை நீத்து என்றோன்
 கலங் கழியும் = மேலுங்காரிகையென்னை நீப்ப என்
 றோள்கள் வளை கழல்வனவாம். ஏ - று.

இலங்கிழாயென்பது இதற்கு நீ யாதும்
 பரியலையென்னுங் குறிப்பிற்று.
 இன்று = யானிறந்துபடுகின்றவின்று. மேலும்
 மறுபிறப்பினும். எச்சவும்மை
 விகாத்தாற்றொக்கது. நீப்பவென்பது
 நீத்தெனத் திரிந்துநின்றது. கழியு மென்னும்

இடத்துநிகழ் பொருளின் ரொழில்

இடத்தின்மேனின்றது.

இவ்

வெல்லைக்கணினைந்தால்

மறுமைக்கண்

அவரையெய்தியின்புறலாம்,

அதனான்

மறக்கற்பாலேனல்லே

னென்பதாம்.

(உ)

விளக்கம்:—“ஒளிவிட்டு விளங்கும்
ஆபாணங்களையுடையவளே ! என் காதலரை
இன்று யான் மறந்து விடுவேனாயின் மேலும்
என் அழ அவர்வயின்விதும்பல்

165

கிணையிழந்து என் தோள்களும் வளையல்கள்
கழல்வதற்குரிய இளைப் பிணையடையும்” என்று
ஆற்றாமை மிகுதியால் இடைவிடாது நினைத்தல்
வேண்டாம், சிறிது மறத்தல் வேண்டும் என்று
கூறிய தோழியை நோக்கித் தலைவி கூறியதாக
இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது இவ்
விதம் யான் அழகு இழந்து நிற்கவும் நீ
அதற்காக யாதும் பரியாது உன் இயற்கை

அழகாகாடு செயற்கை அழகாகிய
 ஆபரணங்களையும் அணிந்து நிற்கின்றாய்.
 காதலர் என்னைவிட்டுப் பிரிந்தமையால் அழகி
 மூந்து வளை கழன்றுயான் இறந்து வே
 ராகக்கூடிய நிலையிலுள்ள இன்று அவரை
 நினையாது இருப்பின் மறுபிறப்பிலும்
 இவ்விதமே பிரிவாற்றா மையால் அழகிமூந்து
 வளையல்கள் கழல ஏதுவாகும். ஆதலால் இவ்
 விறக்கும் தருவாயில் மறவாது
 நினைப்பெனரின் மறுபிறப்பிலேனும் அவரை
 அடைந்து இன்புறுதல் கூடும். இனி நான்
 மறப்பதற்கு இல்லை என்று கூறியதாயிற்று.

1263. உரனசைஇ யுள்ளந்

துணையாகச் சென்றார்

• ' வரனசைஇ யின்னு முளேன்.

இதுவுமது.

(பரி.) இ - ன். உரன் நசைஇ உள்ளம்

துணையாகச் சென்றார் = இன்ப நுகர்தலை நச்சாது

வேறலை நச்சி நாந்துணையாதலையிகழ்ந்து

தம்முக்கந்துணை யாகப் போயினார்,—வரல் நசைஇ
 இன்னும் உள்ளேன் = அவற்றையெழும்பு
 ஈண்டு வருதலை நச்சுதலான், யானிவ்வெல்லையினு
 முள்ளையினேன். ௭ - று.

உள்ளேன்பது ஆகுபெயர். அந்நசையா
 னுயிர்வாழாநின்றேன். அஃ
 தில்லையாயின் இறந்துபடுவென்பதாம்.

(௩)

விளக்கம் :—“இன்பம் அனுபவித்தலை
 விரும்பாது யுத்தத்தில் வெல்லும் தொழிலையே
 விரும்பி நாம் துணையாக இருப்பதையும்
 இகழ்ந்து தம்முடைய ஊக்கமே தமக்குத்
 துணையாகப் போயினார், அவ் வெல்லும் தொழிலை
 இகழ்ந்து ஈண்டு வருவதை விரும்பி
 உள்ளதாலேயே யான் இவ்வித
 பிரிவாற்றாமையினும் பிழைத்து உள்ளேன் ”
 என்று தலைவி கூறியதாக இத்திருக்குறள்
 கூறுகின்றது. அதாவது காதலர் இன்பம்
 அனுபவித்தலை விரும்பாதும் நாம்

துணையாய் இருத்தலை இழந்தும்
 போர்க்களத்தில் வெல்லும் தொழிலையே
 விரும்பித் தம் ஊக்கம் துணையாகப்
 போயினாரேனும், அவ்விதம் சென்றவர்
 திரும்பி என்னிடம் வருதலையே யான்
 விரும்புதலால் அவ் விரும்ப 166

திருக்குறள் விளக்கம்

மிகுதிகொண்டே இன்னும் உயிர் வாழ்ந்து
 நிற்கின்றேன். அவ்விதம் அவரை
 விரும்பேனாயின் இத்துணை நாள் இறந்து
 இருத்தல் கூடும் என்று கூறியதாயிற்று.

1264. கூடிய காமம் பிரிந்தார்
 வரவுள்ளிக்

கோ நுகொ டேறுமென்
 னெஞ்சு.

இதுவுமது.

(பா.) இ - ள். பிரிந்தார் கூடிய காமம் வரவு
 உள்ளி = நீங்கியகாமத்த சாய் நம்மைப்
 பிரிந்துபோயவர் மேற்கூடிய காமத்துடனே நங்கண்

வருதலை நினைந்து, —என்னெஞ்சு கோடுகொடு ஏறும்
 =என்னெஞ்சுவருத்தமொழிந்து மேன்மேற்
 பணைத்தெழாநின்றது. எ - று.

வினைவயிற்பிரிவுழிக்
 காமவின்பநோக்காமையும் அது முடிந்துழி
 அதுவே கோக்கலுந் தலைமகற்கியல்பாகவின்,
 கூடியகாமமொடென்றான். ஒடுவுருபு
 விகாரத்தாற்றொக்கது. கோடுகொண்டேறலாகிய
 மரத்தது தொழில் நெஞ்சின்மேலேற்றப்பட்டது.
 கொண்டென்பது குறைந்துநின் றது.
 அஃதுள்ளிற்றிலேனாயின் இறந்துபடுவென்பதாம்.
 (ச)

விளக்கம் :—“காமத்தினின்றும்
 நீங்கியவராய் நம்மைப் பிரிந்து சென்ற காதலர்
 மேல் காம உணர்ச்சிகொண்டு நம்மிடத்து
 வருதலை நினைந்து என் நெஞ்சானது
 வருத்தம் நீங்கி மேன்மேலும் குதூ
 கலிக்கின்றது” என்று தலைவி கூறியதாக
 இத்திருக்குறள் கூறுகின்றது . அதாவது,

தோழியே ! காதலரானவர் தாம் ஏ
 ற்றுக்கொண்ட யுத்த வினையை முடிப்பது
 கருதிப் பிரிகின்ற காலத்துக் காம இன்பம்
 நோக் காது சென்றாராயினும் அவர் சென்ற
 தொழில் முடிகின்ற காலத்து அக்காமம்
 ஒன்றினையே நோக்குவது அவருக்கு இயல்பாக
 உள்ளதால் அவ்வியல்பினை எண்ணி வருவர்
 என்ற எண்ணத்தால் என் நெஞ்சு மானது
 மேலும் மேலும் சந்தோஷிக்கின்றது.
 அவ்விதம் நினைந்து மகிழ்ச்சியடையேனாயின்
 இவ்வளவு காலம் இறந்தே இருப்பேன் என்று
 கூறியதாயிற்று.

1265. காண்கமற் கொண்கனைக்
 கண்ணாரக் கண்டபி
 னீங்குமென் மென்றோட்
 பசப்பு.

தலைமகன்வாவுகூறி ஆற்றயாய்ப்
 பசக்கற்பாலை

யல்லையென்ற தோழ்க்குச்

சோல்லியது.

(பரி.) இ - ன். கண் ஆகக் கொண்டனைக்
காண்க = என் கண்களாரும் வகை என் கொண்டனை
யான் காண்பேனாக, —கண்டபின் என்
மென்றோட் அவர்வயின்வி தும்பல்

167

பசப்பு நீங்கும் = அங்ஙனங் கண்டபின் என்
மெல்லியதோளின்கட் பசப்புத் தானே நீங்கும். எ -
று.

காண்கவென்பது ஈண்டு

வேண்டிக்கோடற்பொருட்டு. அது வேண்டு
மென்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண்
வந்தது. கேட்ட துணையா நீங்காதென்பதாம்.

(இ)

விளக்கம்:—“என் கண்கள் நிறையும்
வண்ணம் என் காதலரை யான் பார்ப்பேனாக!
அவ்விதம் பார்த்த பிறகு என்
மென்மைதங்கிய தோளினிடத்தே தோன்றிய
நிறவேறுபாடானது தானே நீங்கி விடும்” என்று

தலைமகன் வருகையைச் சொல்லி நீ
 ஆற்றாமையால் நிறவேறு பாட்டினை அடைதல்
 வேண்டாம் என்ற தோழியை நோக்கித் தலைவி
 கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது.
 அதாவது தோழியே ! நீ தலை வர் வருகின்றார்
 என்று சொல்லும் சொற்களைக் காதால்
 கேட்பதால் என் தோளில் உண்டாகும் பசப்பு
 நீங்காது. அவர் வருகையை என் கண்ணாக்க
 கண்ட பின்பே நிறவேறுபாடாகிய பசப்புத்
 தனக்குத் தானே நீங்கும் என்று கூறியதாயிற்று.

1266. வருகமற் கொண்க னொருநாட்
 பருகுவன்

பைதலே யெல்லாங் கெட.

இதுவுமது.

(பரி.) இ - ன். கொண்கன் ஒருநாள்
 வருக = இத்துணைநாளும் வாராக் கொண்கன்
 ஒருநாள் என்கண் வருவானாக! — பைதல்
 நோயெல்லாம் கெடப் பருகுவன் = வந்தாற்
 பையுளைச்செய்கின்ற இந்நோயெல்லாங்கெட

அவ்வமிழ் தத்தை வாயில்க னேந்தானும்
பருகக்கடவேன்; ஏ - று.

வருகவென்பதற்கும் மன்னென்பதற்கும்
மேலுரைத்தவாறே கொள்க. அக்குறிப்பு
அவ்வொருநாளேக்குள்ளே இனி
வாக்கடவநோய்களுள் கெடுப்ப வென்பதாம்.

(சு)

விளக்கம் :—“இத்துணை நாளும்
வாராத என் காதலர் ஒரு நாள் என்னிடத்தே
வருவாராக! அவ்விதம் அவர் வந்தால்
துன்பத் தைச் செய்கின்ற நோயெல்லாம்
கெடும்படி அவ்வமிழ்தத்தை மெய், வாய், கண்,
மூக்கு, செவியாகிய ஐந்தின் வழியாலும்
குடிக்கக்கடவேன்” என்று தலைவி கூறியதாக
இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது
தோழியே! இத்துணை நாளும் என் காதலர்
என்னிடத்து வாரா திருக்கிலும் ஒருநாள்
என்னிடத்து வந்தே தீர்வர். அவ்விதம் வரு

கின்ற காலத்துக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து
 உற்று அறியும் ஐம் புலன்களாகிய ஐந்து
 வாயில்களாலும் அமிழ்தம்போன்ற அவர் வரு
 கையைக் குடித்து இப்போது உள்ள
 நோய்களையும் இனி வரவேண்டு வனவாகிய
 நோய்களையும் அவ்வொரு நாளிலேயே
 தீர்த்துக்கொள் வேன் என்று கூறியதாயிற்று.

1267. புலப்பேன்கொல் புல்லுவேன்
 கொல்லோ கலப்
 கண்ணன்ன கேளிர் வரின்.
 [பேன்கொல்

இதுவுமது.

(பரி.) இ - ன். கண் அன்ன கேளிர்
 வரின் = கண்போற்சிறந்த கேளிர்

வருவாராயின், — புலப்பேன்கொல் = அவர் வரவு
 நீட்டித்தமைகோக்கி யான் புலக்கக்
 கடவேனோ, — புல்லுவேன்கொல் = அன்றி
 என்னொற்றாமை நோக்கிப் புல்லக்
 கடவேனோ, — கலப்பேன்கொல் = அவ்விரண்டும்
 வேண்டிதலான் அவ் வீரு செயல்களையும்
 விரவக்கடவேனோ, யாது செய்யக்கடவேன்! எ -
 று.

புலவியும் புல்லலும் ஓர்பொழுதின் கண்
 விரவாமையிற் 'கலப்பேன் கொல்' என்றான்.
 மூன்றினையுஞ்செய்தல் கருத்தாகவின்,
 விதுப்பாயிற்று. இனிக் கலப்பேன்கொலென்பதற்கு
 ஒருபுதுமைசெய்யாது பிரியாதாட் போலக்
 கலந்தொழுகுவேனோ வென்றுரைப்பாரு முனர்.
 (எ)

விளக்கம்:—“என் கண்போல் சிறந்த
 காதலர் வருவாராயின், அவர் குறித்த பருவத்து
 வாராது காலம் நீட்டித்தமையை எண்ணி யான்
 அவரிடத்துக் கோபிப்பேனோ, அல்லது என்

ஆற்றாமை மிகுதியால் அவரை அணைவேளை,
 அவ்விரண்டு செயல்களும் கலவிக்கு வேண்டிய
 படியால் கோபித்தலும் அணைதலுமாகிய இ
 ரண்டனையும் ஒன்றன்பின் ஒன்றாகக் கலந்து
 செய்வேளை, யாது செய்வேளை அறிபேன்
 என்று தலைமகள் கூறியதாக இத்திருக்குறள்
 கூறுகின்றது. அதாவது தலைவன் வருகையைக்
 கூறுகின்ற தோழியைப் பார்த்து, தோழியே! நீ
 கூறுகின்ற படிக்காதலர் வருவாராயின் அவர்
 நெடும்பொழுது கழிந்துவந்த தன் மையை
 நோக்கிக் கோபித்தலைச் செய்து அவ்வூடல்
 நீங்கியவுடன் புணர் வேளை, அல்லது
 அவரைப் பிரிந்து உள்ள ஆற்றாமை
 மிகுதியால் யாதொரு கோபித்தலையும் செய்யாது
 அவர் பிரிந்திராது கூடி யிருந்த காலத்தில்
 அவரோடு கலந்து ஒழுகியதுமே மால் கலந்து
 இன்பத்தை

அவர்வயின்விதும்பல்

1

அனுபவிப்பேனோ, யாது செய்வேனோ
 அறிகிலேன் என்று காதலனைக் காணவேண்டி
 விரைகின்ற குறிப்பினைக் கூறியதாயிற்று.

1268. வினைகலந்து வென்றீக
 வேந்தன் மனைகலந்து

மாலை யயர்கம் விருந்து.

வேந்தந்தற்றுழிப்பிரிந்த தலைமகன்
 வினைமுடிவுநீட்டித்துழித்

தலைமகளை நினைந்து தண்ணுள்ளோ
 சொல்லியது.

(பரி.) இ - ன். வேந்தன் வினைகலந்து வென்றீக
 =வேந்தன் வினைசெய் தலைப்புரிந்து
 வெல்வானாக, —மனைகலந்து மாலைவிருந்து
 அயர்கம் =யாமும் மனைவியைச் சென்றுகூடி
 ஆண்டை மாலைப்பொழுதிற்கு விருந்தயர்வே மாக.
 ஏ-று.

மனையென்பது ஈண்டாகுபெயர், “ மங்கல

மென்ப மனைமாட்சி” என் புழிப்போல.
 வினைசெய்தற்கண்வந்த மாலைப்பொழுதிற்கு
 எதிர்கோடல் அலங்கரித்தன் முதலியவன்மையின்,
 மனைகலந்து மாலைக்கு விருந்தயர்கம் என்றான்.
 நான்கனுருபு விகாரத்தாற்றொக்கது. இது
 வினைமுடியா முன்கூற லான் விதுப்பாயிற்று.
 பிறரெல்லாம் இதனைத் தலைமகள் கூற்றாக்கி யுரைத்
 தார்; தலைமகளைக் கூறாது வேந்தன்வெல்க என்றும்,
 ‘மனைகலந்து’ என்றும், மாலைப்பொழுதின்கண்
 விருந்தயர்கம் என்றும், உந்த அவ்வுரைதானே அது
 கூடாமைக்குக் கரியாயிற்று.

(அ)

விளக்கம்:—“நம்முடைய வேந்தன்
 போரினைச் செய்துத் தன் புகைவரை
 வெல்லட்டும். யாமும் மனைவியிடத்தே போய்

அவளைக்கூடி அன்றை மாலைப்பொழுதிற்கு
விருந்தினைச் செய்வோம்” என்று தன்

அரசனுக்குப் பகைவரால் யுத்தம் நேர்ந்த காலத்து அதன்பொருட்டுத்
தலைவியை விட்டுப் பிரிந்து யுத்தத்திற்குச் சென்று அவ்விடத்து அவ்
யுத்தமானது நீட்டிக்க காலத்துத் தலைமகளை நினைந்து தனக்குள்ளேயே
தலைமகன் கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது
தலைவனைவன் என்னுடைய அரசன் பகை அரசரிடத்து யுத்தம்
செய்து அவர்களை விரைவில் வெல்வானாயின் யானும் பிரிந்து வந்த
மனைவியிடத்தே போய்க் கூடி மாலைப்பொழுதெல்லாம் என்னை
எதிர்கொள்ளுதலும் அலங்கரித்தலும் முதலிய செயல்களைச் செய்யும்
படிச் செய்து இன்பந்துய்ப்பேன் என்று தலைவியினிடத்துச் செல்ல
விரும்பிய விரைவினைக் கூறியதாயிற்று.

22

1 70

திருக்குறள்

விளக்கம்

1269. ஒருநா ளெழுநாள்போற்

செல்லுஞ் சேட்சென்

வருநாள்

வைத்தேங்கு

பவர்க்கு.

[ரூர்]

இதுவுமது.

(பரி.) இ-ள். சேண் சென்றார் வருநான்
வைத்து வங்குபவர்க்கு = சே ணிடைச்சென்ற
தங்காதலர் மீண்டுவாக்குறித்த நாளை யுட்கொண்டு
அது வருத்துணையும் உயிர்தாங்கி வருந்து
மகளிர்க்கு, — ஒருநான் ஏழுநான் போல் செல்லும்
= ஒருநான் பலநான்போல நெடிதாகக்காட்டும்;
எ-று.

ஏழென்பது அதற்குமேலாய மிக்க
பன்மைகுறித்துநின்றது, “ஒருவர் கூறையெழு
ருடுத்து” என்றார்போல. தலைமகள் வருத்தம்
பிறர்மேலிடிக் கூறியவாறு. இதனால் இதுவுந்
தலைமகள் கூற்றாகாமை யறிக. இருநா னென்று
பாடமோதுவாரு முளர்.

(க)

விளக்கம்:—“தம்மைப் பிரிந்து
நெடுந்தூரத்தில் சென்ற தம் முடைய காதலர்
மறுபடியும் திரும்பிவர எண்ணிய நாளினை
மனத்துட் கொண்டு அந்நாள் வருமளவும் உயிர்

தாங்கி வருந்துகின்ற பெண்களுக் குக் கழிகின்ற
நாள்களில் ஒவ்வொருநாளும் புல நாள்கள்போல
நீண்ட பொழுதாகக் காட்டும்” என்று
தலைமகன் கூறியதாக இத்திருக் குறள்
கூறுகின்றது. அதாவது பிரிந்து சென்ற
தலைமகன் தான் குறித்த பருவத்துப் போவதை
எண்ணிஞ்சுதலால், அப்பருவம் வரையும் தன்
வருகையை நோக்கி வருந்தியுள்ள தன்
தலைவியின் வருத்தத் தைப் பிறர்மேல் வைத்துப்
பொதுவாகக் கூறினான். காதலரைப் பிரிந்த
பெண்களுக்குக் காதலன் வரும் வரையும்
கழியும் நாள்களுள் ஒருநாள் பல நாள்கள்போல்
கழியாது நெடியதாகத் தோன்றும் என்று தான்
தலை மகளிடத்து விரைந்து செல்லவேண்டும்

என்று கூறியதாயிற்று.

1 270. பெறினென்னும் பெற்றக்கா
லென்னு முறி

முள்ள முடைந்துக்கக் கால்.

[னென்னு

இதுவுமது.

(பரி.) இ-ள். உள்ளம் உடைந்து

உக்கக்கால் =காதலி நம் பிரிவினையாற் ருது
உள்ளமுடைந்திறந்துபட்டவழி, —பெறின் என் =
நம்மைப் பெறக்கட வளானாலென், —பெற்றக்கால்
என் = அதுவன்றியே பெற்றாலென்,—உறின் என்
=அதுவன்றியே மெய்யுறக்கலந்தாற்றினென்?
இவையொன்றாலும் பயனில்லை; எ-து.

குறிப்பறிவுறுத்தல்

171

இம்முன்றும்

உடம்பொடுணர்த்துக்

கூறப்பட்டன, அதன்மேலும்

முன்ன வழுக்குண்மையின், அதற்கு முன்ன

யான்செல்லவேண்டுமென்பது கருத்தாகலின்,
வீதுப்பாயிற்று. இது தலைமகள் கூற்றாயவழி
இரங்கலாவதல்

ஸது வீதுப்பாகாமையறிக.

(ஹ)

விளக்கம் :—“நம் காதலி நம் பிரிவினைப்
பொருதவளாகி மனமு டைந்து இறந்து
போவாளாயின் நம்மைப் பெறக் கூடியவளாய்
இருந்தா லும் அல்லது நம்மைப்
பெற்றுவிட்டாலும் அல்லது இரண்டு தேகமும்
பொருந்தும்படி புணர்ந்தாலும் இவை
யாதொன்றாலும் பயன் இல்லா மல்போம்’
என்று தலைமகள் கூறியதாக இத்திருக்குறள்
கூறுகின்றது. அதாவது தலைமகனானவன் தான்
சென்ற தொழில் காலம் நீட்டித்த விடத்துத்
தனக்குள்ளேயே வருந்துவானாய் என் தலைவி
என் பிரிவாற்றா மையால் இறந்து படுவள்.
அவ்வித காதலியை யான் அடைய விரும்

பிணல் விரைந்து செல்லுதல் வேண்டும்
என்று தனக்குள்ள விரை வினைத்
தனக்குள்ளே சொல்லிக் கொண்டதாயிற்று.

128. அதிகாரம்.

குறிப்பறிவுறுத்தல்.

(பரி.) அஃதாவது தலைமகன், தலைமகள்,
தோழியென்றிவர் ஒருவர் குறிப்பினை
யொருவர்க்கறிவுறுத்தல். இது பிரிந்துபோய
தலைமகன் வந்து கூடியவழி நிகழ்வதாகலின்,
அவர்வயின்விதும்பலின்பின் வைக்கப்பட்டது.

விளக்கம் :—அதாவது தலைமகன்,
தலைமகள், தோழி என்னும் மூவரும் ஒருவர்
குறிப்பினை ஒருவர்க்கு அறியும்படிச் செய்தல்.
இக் குறிப்பறிவுறுத்தல் பிரிந்து சென்ற தலைமகன்
தலைவியினிடத்தே வந்து கூடியகாலத்து
உண்டாவது ஒன்று ஆகலால்

அவர்வயின்விதும்பல் என்னும் அதிகாரத்திற்குப்
பிறகு வைக்கப்பட்டு உள்ளது.

1271. கரப்பினுங் கையிகந்
தொல்லாநின் னுண்க
ணுரைக்க வறுவதொன்
றுண்டு.

பிரிந்துகூடிய தலைமகன்
வேட்கைம்கவிஞற்புதுவது பன்னாளுந்
பாராட்டத் தலைமகள் இதுவொன் றுடை
த்தென அஞ்சியவழி
அதனையவன் தறிப்பானறிந்து
அவனவட்குச் சொல்லியது.

172 திருக்குறள்

விளக்கம்

(பரி.) இ-ள். கரப்பினும் = நீ சொல்லாது
மறைத்தாயாயினும், — ஒல்
லாகையிகந்து = அதற்குடம்படாதே நின்னைக்

கைகடந்து, — நின் உண்கண்

உரைக்கலுவது ஒன்று

உண்டு = நின்னுண்கண்களே எமக்குச் சொல்ல
லுவதொரு காரியமுண்டாயிராநின்றது,

இனியதனை நீயே தெளியச்

சொல்வாயாக. ஏ-று.

காத்தல் = நாணுடைக்குதல். தன்கட்

பிரிதற்குறிப்புளதாகக் கருதி

வேறுபட்டாளது வேறுபாடு குறிப்பானறிந்து

அவட்குத் தன் பிரியாமைக்

குறிப்பறிவுறுத்தவாறு.

(க)

விளக்கம் : — “நீ சொல்லாமல்

மறைத்து வைத்தாயாயின் அம்

மறைத்தற்கு உடன்படாமல் உன்னைக் கை

கடந்து உன்னுடைய

மையுண்ட கண்களே எனக்குச் சொல்ல

எண்ணிய காரியம் ஒன்று

உண்டாயிருந்தது. ஆதலால் அக்கண்கள்

எனக்குத் தெரிவிப்பதுடன்

நீயே அதனை இனி எனக்குத் தெளியச் செய்வாயாக" என்று தலைவன்

கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது . அதாவது பிரிந்துசென்று

வினைமுடித்து வந்து தலைமகளைக் கூடிய தலைமகன் பிரிவாற்றாமையால்

உண்டாகிய விருப்பத்தின் மிகுதியால் தான் செய்த கலவிபோல் தினந்தோறும் புதிது

புதிதாகக் கலவிகளைச் செய்தலும் அதைக் கண்ட தலைமகள் இவன் இவ்விதம் ஏதோ

புதியவன் போல் ஆற்றாமை கொண்டு புதிது புதிதாகக் கலவிகளைச் செய்து இன்பம்

துயக்கின்ற னாதலால் நம்மை மறுபடியும் பிரிந்து செல்வதற்கு எண்ணி இவ்வித மெல்லாம்

செய்கின்றான் போலும் என்று மனத்திடத்தே அஞ்சிய இடத்து அக்குறிப்பினை

அவள் கண்குறிகளாலும் மனவேற பாட்டி னாலும் அறிந்த தலைமகன் தன் காதலிக்குத் தன்

பிரியாமைக் குறிப்பினை உணர்த்துவான். “ஓ
 காதலியே! நீ மனத்தில் எண்ணி உள்ளதை நீ
 வாக் கால் கூறாவிடினும் உன் கண்கள் உன்
 மறைத்தலுக்கு அடங்காது உன் ரகசியத்தை
 எனக்குச் சொல்லுவதாய் உள்ளது. அவ்விதம்
 அக் கண்கள் சொல்லுவதுடன் நீயே தெளியச்
 சொல்லுதல் கூடும்” என்று தன் குறிப்பினை
 அறிவித்ததாயிற்று.

1 272.

கண்ணிறைந்தகாரிகைக்காம்பேர்தோட்பேதைக்
 பெண்ணிறைந்த நீர்மை

பெரிது. [குப்

நானூல் அவள் அதுசொல்லாளாயவழி அவள்
 தோழிக்குச் சொல்லியது.

(பரி.) இ - ன். கண் நிறைந்த

காரிகைக் காம்பு வர் தோட்பேதைக்கு =
 என்கண்ணிறைந்த வழிவினையும் வேயையொத்த
 தோளினையுமுடைய நின்

குறிப்பறிவுறுத்தல்

173

பேதைக்கு-பெண் நிறைந்த நீர்மை
பெரிது==பெண்பாலாரிடத்து நிறைந்த மடமை
அவ்வளவன்றி மிகுந்தது. எ-று.

இலதாய பிரிவினைத் தன்கணேற்றி
கூறினான்.

அதற்கஞ்சுதலான் இவ்வாறு
(உ)

விளக்கம் :—“என் கண்ணிற்கு நிறைந்த
அழகினையும் மூங்கிலை யொத்த தோளினையும்
உடைய உனது பேதைக்குப் பெண்பாலாரிடத்து
இருக்கவேண்டிய அறியாமை எவ்வளவோ அவ்
அளவிற்கு அதிகமாக வே உள்ளது” என்று
தலைவன் கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்
றது. அதாவது தலைவனானவன் தன்
தலைவியிடத்துத் தான் பிரியாமை யைக்
குறிப்பித்தும் அவள் வேறுபட்டாளாதலால் நீ
எதற்காக இவ்வித வேறுபாட்டினை
அடைந்தனை எனப் பலமுறை கேட்டும்

அவள் நாணமிக்குதியால் ஒன்றும்
 சொல்லாதிருக்கவும் அவள் தோழியை
 நோக்கித் தோழியே! உன் துணைவியோ
 உலகத்து உள்ள பெண்கள் எல்லாரிலும்
 அறியாமை மேற்கொண்டவள் போலும் !
 ஏனெனில் இல் லாத பிரிவினை இருப்பதாக
 எண்ணிப் பயந்து வேறுபடுகின்றாளாதலால்
 என்று கூறியதாயிற்று.

1273. மணியுட் திகழ்தரு நூல்போன்
 மடந்தை யணியுட் திகழ்வதொன்
 றுண்டு.

இதுவுமது.

(பரி.) இ-ள். மணியுள் திகழ்தரும்
 நூல்போல் = கோக்கப்பட்ட பளிக்கு மணியகத்துக்
 கிடந்து புறத்துப் புலனாய நூல்போல, —மடந்தை
 அணியுள் திகழ்வது ஒன்று உண்டு = இம்மடந்தைய

தணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாகின்றதொரு
குறிப்புண்டு. எ-று.

அணி = புணர்ச்சியாயை அழகு.
அதனகத்துக் கிடத்தலாவது அத னோடு
உடனிகழ்தற்பாலதன்றிவைத்து உடனிகழ்தல்.
அதனையானற்கின்றி லேன்,
நீயறிந்துகூறல்வேண்டுமென்பது கருத்து.

(க)

விளக்கம் :—“கோக்கப்பட்ட பளிக்கு
மணியின் உள்ளே கிடந்து வெளியிலேயும்
காணப்படும் நூலைப்போல்
இப்பெண்ணினது புணர்ச்சியினுள் கிடந்து
வெளியே காணப்படுகின்ற ஒரு குறிப்பு
உண்டு” என்று தலைவன் கூறியதாக
இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது
தோழியே ! கோக்கப்பட்ட நூல் மணிக்கு
உள் இருந்தும் மணியின்தன்மையால் வெளியே

திருக்குறள் விளக்கம்

ஒரு குறிப்பு அடங்கியிருந்தும் அவளுடைய புணர்ச்சியில் தோன்றும் வேறுபாட்டினால் அது புலப்படுகின்றதாதலால் அக்குறிப்பு இது என்று யான் அறிந்துகொள்வதற்கு இல்லை, நீ உயிர்த் தோழியாதலால் அதனை அறிந்து, சொல்லல் வேண்டும் என்பதாயிற்று.

1 2 74.

முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போற்
நகைமொக்கு ளுள்ளதொன் றுண்டு.

பேதை

(பரி.) இ-ள். முகை மொக்குள் உள்ளது
 நாற்றம்போல் = முகையது முகிழ்ப்பினுளதாய்ப்
 புறத்துப் புலனாகாத நாற்றம்போல, — பேதை
 நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு =
 சின்பேதை என்னொடு நகக்கருது நகை யது
 முகிழ்ப்பினுளதாகிப் புறத்துப்புலனாகாததோர்
 குறிப்புண்டு; 6-று.

முகிழ்ப்பு = முதிர்ச்சியாற் புடைபடுதல்.
 நகை = புணர்ச்சியின்பத்தா னிகழ்வது.

(ச)

விளக்கம் :—“பூவின் அரும்பினது
 விரிதலில் உண்டாகும் வெளியே காணப்படாத
 வாசனையைப்போல் உன்னுண்டய தலைவியான
 வள் என்னொடு மகிழக் கருதும்
 மகிழ்ச்சியின் புடை பெயர்தலால் வெளியே
 காணப்படாததாகிய ஒரு குறிப்பு உண்டு”
 என்று தலைவன் கூறியதாக இக் திருக்குறள்
 கூறுகின்றது. அதாவது “தோழியே! பூவின்
 அரும்பானது முதிர்ந்து அம்முதிர்ச்சியின்

தன்மையால் இதழ் கள் விரிகின்ற சமயத்துத்
தோன்றுகின்ற மணத்தை எவ்வாறு காணு தல்
கூடாதோ அதுபோல் புணர்ச்சி முடிந்து
பிரிகின்ற காலத்து இவ ளிடத்து உண்டாகும்
மகிழ்ச்சியின் தன்மையை நோக்க
அறிந்துகொள் வதற்குக் கூடாத குறிப்பு
ஒன்று உள்ளதாகக் காணப்படுகின்றது ”
என்று கூறினாயிற்று.

1275. செறிதொடி செய்திறந்த கள்ள
முறுதுயர்

தீர்க்கு மருந்தொன்
றுடைத்து.

இதுவுமது.

(பரி.) இ-ள். செறி தொடி செய்து இறந்த
கள்ளம் = செருங்கிய வளை களையுடையாள்
என்கணில்லாததொன்றையுட்கொண்டு அது
காரணமாக வன்னை மறைத்துப்போன குறிப்பு—உறு
துயர் தீர்க்குமருந்து ஒன்று உடை த்து = என்மிக்க
துயரத்தைத்

தீர்க்குமருந்தாவதொன்றையுடைத்து;

எ-று.

குறிப்பறிவுறுத்தல்

175

உட்கொண்டது - பிரிவு. கன்னம் ஆகுபெயர்.

மறைத்தற்குறிப்பு = தானு

முடன்போக்குட் கொண்டது.

உறுதுயர் = நன்றசெய்யத் தீங்கு விளைத

லானும் அதுதான் நீர்திறம்பெறாமையானும்

உனதாயது. மருந்து = அப்பிரி

வின்மை தோழியாற்றெளிவித்தல். நீ

யதுசெய்தல்வேண்டுமென்பதாம். (கு)

விளக்கம் :—“நெருங்கிய வளையல்களை

உடையாள் என்னிடத்து இல்லாத பிரிவு

ஒன்றினை உள்ளதாக மனத்துள் கொண்டு

அதன் காரணமாக என்னை மறைத்துச் சென்ற

குறிப்பு எனக்குள்ள மிகுந்த துக் கத்தினைத்

தீர்க்கும் ஓர் மருந்தினை உடையதாய்

இருக்கின்றது” என்று தலைவன் கூறியதாக

இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது

தோழியே ! உன் தலைவியினது குறிப்பானது
என்னுடன் வருதலை எண்ணுவதாய் உள்ளது.
நான் நன்மை செய்யவும் தீங்குவிளைவது
போல் விருப்ப மிகுதியால் பலதிறப்பட்ட
கலவிகளைச் செய்ததால் அது பிரிதற்குறிப்பு
என்று உணர்ந்து எனக்கு நீங்காத மிகுந்த
துயரத்தை உண்டு பண்ணினாள். அக்குறிப்பு
யான் உணர்ந்தேதாலால் நான் பிரித விழலை
என்பதையும், அவள் உடன்போதல்
வேண்டுவதில்லை என்பதையும் நீ அவளுக்குத்
தெரிவித்தல் வேண்டும் என்று கூறினாயிற்று.

1276. பெரிதாற்றிப் பெட்பக் கலத்த
லரிதாற்றி

யன்பின்மை

சூழ்வ

துடைத்து.

தலைமகன்குறிப்பறிந்த தலைமகள் அதனை
அதுதெளிவிக்கச்சி

சேன்ற தோழிக்கறிவுறுத்தது.

(பரி.) இ-ள். பெரிது ஆற்றிப் பெட்பக்
 கலத்தல் = காதலர் வந்து தம் பிரிவினையை
 துன்பத்தினை மிகவுமாற்றி நாமகிழும்வண்ணங்
 கலக்கின்ற கலவி, — அரிது ஆற்றி அன்பின்மை
 சூழ்வது உடைத்து = இருந்தவாற்றான்
 மேலுமத்துன்பத்தினை அரிதாகவாற்றியிருந்து
 அவரன்பின்மையை கிளையுந் தன்மையுடைத்து. ஏ
 -று.

பிரிதற்குறிப்பினாற்செய்கின்றதாகலான்,
 முடிவில் இன்னொதாகாகின்ற தென்பதாம்.
 (சு)

விளக்கம்:—“பிரிந்து சென்ற காதலர்
 நம்மிடத்து வந்து தம் பிரி
 வினாலாகிய துன்பத்தினை மிகுதியும்
 ஆற்றும்படிச் செய்து தாம் மகிழ்ச்சி யடையும்
 விதம் நம்மோடு கலக்கின்ற கலவியானது
 இருந்த விதத்தை 176
 கிருக்குறள் விளக்கம்

எண்ணுமிடத்து மேலும் அப்பிரிதல்
 துன்பத்தினை அறியதாகப் பொறுத்து இருந்து
 நம்மிடத்து அவர் அன்பு இல்லாமையை
 நினைக் குந் தன்மையுடையதாக உள்ளது"
 என்று தலைவி கூறியதாக இத்திருக் குறள்
 கூறுகின்றது. அதாவது தலைமகனது
 குறிப்பினை இதுவென்று அறிந்த தலைமகள்
 அக்குறிப்பினைத் தலைமகளைத் தெளிவிக்கச்
 சென்ற தோழிக்குச் சொல்லுவாளாய்த்
 தோழியே ! நம் காதலன் நம்மிடத்துச் செய்யும்
 அன்புடைமையையும் கலவி இன்பங்களையும்
 நினைக்குந்தோ றும் நினைக்குந்தோ றும்
 இனிமையுடையதாக இப்போது காணப்படினும்
 அவன் செய்கின்ற கலவிக் குறிப்புகளெல்லாம்
 பிரிதற் குறிப்பாக உள் ளானவாதலால் முடிவில்
 இன்னமையாகிய துன்பத்தையே விளைக்கும்
 என்று கூறியதாயிற்று.

1277. தண்ணந் துறைவன்
 றணந்தமை நம்மினு
 முன்ன முணர்ந்த வளை.

இதுவுமது.

(பரி.) இ-ள். தண்ணந் துறைவன்
 தணந்தமை = குளிர்ந்த துறையை யுடையவன்
 மம்மை மெய்யாற்கூடியிருந்தே
 மனத்தாற்பிரிந்தமையை, — நம்மி னும் வளை
 முன்னம் உணர்ந்த = அவன்குறிப்பானறிதற்குரிய
 நம்மினும் இவ் வளைகள் முன்னேயறிந்தன. ஏ-று.

கருத்துநிகழ்ந்ததாகலின் 'தணந்தமை'
 என்றும், யான் றெனியவுணர் தற்குமுன்னே
 தோள்கண் மெலிந்தனவென்பாள் அதனை
 வளைமேலேற்றி அதுதன்னை யுணர்வுடைத்தாக்கியுங்
 கூறினாள். (எ)

விளக்கம் :—“குளிர்ந்த
 நீர்த்துறையையுடைய நம் தலைவன் நம் மைத்

தேகத்தால் கூடிபிரந்தே மனத்தால் பிரிந்ததை
 அவன் குறிப் பால் அறிதற்கு உரிய
 நம்மைக்காட்டிலும் இவ்வளையல்கள் முன்னரே
 அறிந்து கொண்டன" என்று தலைவி கூறியதாக
 இத்திருக்குறள் கூறு கின்றது. அதாவது
 தோழியே ! நம் தலைவன் நம்மைத்
 தேகத்தோடு தேகம் பொருந்தும்படி இறுகத்
 தழுவிப் புணர்ந்துகொண்டு மனத்தில் பிரிதற்
 குறிப்புகொண்டு செய்யும் கலவிகளை நாம்
 அறிவதற்கு முன்னே நம் தோள்கள் அறிந்து
 மெலிந்துபோயின. அம்மெலிதலால் வளையல்
 களும் கழல்வன ஆயின. நம்மினும்
 நம்வளையல்கள் தலைவன் குறிப்பினை அறிதலை
 மிக்க உணர்வுடையனவாக உள்ளன என்று
 கூறியதாயிற்று.

குறிப்பறிவுறுத்தல்

177

1278. நெருநற்றுச் சென்றூரெங்

காதலர் யாமு

மெழுநாளே மேனி பசந்து.

இதுவுமது.

(1 ஈ.) இ-ள். எங்காதலர் சென்றார்
நெருநற்று = எங்காதலர் பிரிந்து போயினார்
நெருநற்றே, — யாமும் மேனி
பசந்து ஏழுநாளேம் = அப்பிரிவிற்கு யாமும்
மேனிபசந்து ஏழுநாளையமாயினேம். எ-று.

நெருநற்றுச்செய்த தலையளியாற் பிரிவு
துணியப்பட்டதென்பான் 'நெருநற்றுச்சென்றார்'
என்றும், அதனை யையுற்றுச்செல்கின்றது ஏழுநா
ளுண்டாகலின் அன்றே மேனிபசந்ததென்பாள்
'மேனிபசந்தெழுநாளேம்' என்றுங் கூறினாள்.

இவ்வாற்றாற் றலைமகனது
பிரிதற்குறிப்பினையுணர்த்தி டின்றது.

(அ)

விளக்கம் :—“எம்முடைய காதலர்
எம்மை விட்டுப் பிரிந்து போயது
நெற்றேயாயினும், அவ்வித பிரிவிற்கு யாமும்

தேக நிறம் மாறு பட்டுப் பசப்பினைக்கொண்டது
 ஏழுநாள்களுக்கு முன்னரேயாம்” என்று தலைவி
 கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது.
 அதாவது தோழியே! நம் காதலர் நம்மைப்
 பிரிந்து சென்றது நேற்றுத் தினமேயாயினும்
 அப்பிரிவினை முன்னரே குறிப்பால் உணர்ந்த
 யாம் ஏழு நாள் களுக்கு முன்னே தேகத்தில்
 நிறவேறுபாட்டினைக் கொள்வதாக இருந்தோம்
 என்று அவர் பிரிதற் குறிப்பு உணர்ந்தோமோ
 அன்றே நிறவேறுபாட்டினை
 அடைந்தோமாதலால் அதனை நீ இனி எமக்கு உ
 ணர்த்தவேண்டுவ தில்லை என்று கூறியதாயிற்று.

1. 279. தொடிநோக்கி மென்றோளு
 நோக்கி யடிநோக்கி

யஃதாண் டவள்செய் தது.

தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத்
 தலைமகன் கறிவித்தது.

(பரி.) இ-ள். யானதுதெளிவித்தவழித்

தெளியாது,—தொடி நோக்கி = அவர் பிரிய
யானீண்டிருப்பின் இவைவில்லாவெனத்
தன்சொடியை நோக்கி—மென்சொளும் நோக்கி
அதற்கேதுவாக இவைமெலியுமெனத்
தன்மென் றோள்களையுநோக்கி—அடி
நோக்கி=பின்னிலவிரண்டும் நிகழா மல் நீர்
நடந்து காத்தல்வேண்டிமெனத்
தன்னடியையுநோக்கி—ஆண்டு
அவள் செய்தது அஃது = அங்ஙனம் அவள்செய்த
குறிப்பு உடன்போக்கா யிருந்தது.

23

1 78

திருக்குறள்

விளக்கம்

செய்தகுறிப்பு=செய்தற்கேதுவாய குறிப்பு.
அஃதென்றான் 'செறி தொடி செய்திறந்தகள்ள"
மென்றானாகலின். பிரிதற்குறிப்புண்டாயின் அஃ
தழுங்குதல் பயன்.

(க)

விளக்கம்:—“யான் உமது குறிப்பினைத்

தெளிவித்த காலத்துத் தெளியாதவளாய் அவர்
 பிரிய யான் இங்கு இருப்பேனாயின் இவை
 நில்லா என்று தம் வளையல்களை நோக்கி,
 அவற்றிற்கே ஏதுவாகிய இவை மெலியுமென்று
 தன் மெல்லிய தோள்களையும் நோக்கி, பின்னர்
 இவ் விரண்டும் உண்டாகாமல் நீர் நடந்து
 காத்தல் வேண்டுமென்று தன் பாதங்களையும்
 நோக்கி அவள் செய்த குறிப்பானது உடன்
 போக்காகவே இருந்தது" என்று தோழி
 கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது .
 அதாவது தலைமகள் குறிப்பு இதுவென்று
 அறிந்த தோழியானவள் அக்குறிப்பினைத்
 தலைமகனுக்கு உணர்த்துவாளாய் தலைவனே !
 யான் அவளைக் கண்டகாலத்து அவள்
 தெளியும்படிச் சொல்லிய சொற்களைக் கொண்டு
 சிறிதும் தெளியாதவளாய் அவர் பிரிந்து யான்
 இங்கு இருப்பின் இவ்வளையல்கள் என்
 கைகளில் நில்லா. அவ்விதம் நில்லா மல்

போதற்குக் காரணமாக இத்தோள்களும்
 மெலியும் என்று அவைகளைப் பார்த்து
 வருந்தியதுடன் இவ்விதம் வளைகழலாமலும்
 தோள்கள் மெலியாமலும் இப்பாதங்கள் தான்
 நடந்து உடன் சென்று காத்தல் வேண்டும்
 என்றுதன் பாதங்களையும் நோக்கினால்தலால்
 அவ்விதம் அவள் செய்த குறிப்பெல்லாம்
 உம்முடன் போதற்காகவே இருந்தது. ஆதலால்
 விட்டுப் பிரிந்துபோவது உம்முடைய
 குறிப்பாயின் போகா திருப்பதே பயனாகும்
 என்று கூறியதாயிற்று.

1250. பெண்ணினூற் பெண்மை
 யுடைத்தென்பகண்ணி
 காமநோய் சொல்லி யிரவு.

[ஊற்
 தலைமகன் பிரியாமைக்குறிப்பினைத்
 தோழிக்கறிவுறுத்தது.

(பரி.) இ-ள். காமநோய் கண்ணினூற் சொல்லி

இரவு=மகளிர் தங் காம நோயினைத் தோழியர்க்கும்
 வாயாற்சொல்லாது கண்ணினூற்சொல்வி அது
 தீர்க்க வேண்டுமென்று அவரையிரவாது
 உடன்போதல் குறித்துத் தம்மடி
 யினையிரத்தல்—பெண்ணினால் பெண்மை
 உடைத்து என்ப=தமக்கியல் பாசிய
 பெண்மைமேலும் ஓர் பெண்மையுடைத்தென்று
 சொல்லுவர் அறிந் தோர்; ஏ-று.

புணர்ச்சிவி தும்பல்

179

தலைமகள் துடன்போதற்றுணிபு
 தோழியாற்றெளிந்தானாகவின், தன்
 பிரிவின்மைக்குறிப்பினையறிவுறுப்பான், அவன்
 பெண்மையினைப் பிறர்மே விட்டு
 வியந்துகூறியவாறு.

(வ)

விளக்கம் :—“ பெண்கள் தமக்கு

உண்டாகும் காமநோயினைத் தோழியர்களுக்கும்
வாயினூற் சொல்லாமல் கண்களால் சொல்லி
அந் நோ யினைத் தீர்க்கவேண்டுமென்று
அத்தோழியரை வேண்டாது தலை வனுடன்
உடன் போதலை எண்ணித் தம் பாதங்களை
வேண்டுதல் தமக்கு இயற்கையாக அமைந்த
பெண்தன்மை மேலும் ஓர் பெண்தன்மை
உடையதாக உள்ளது என்று அறிந்தோர்
சொல்லுவார்” என்று தலைவன் கூறியதாக
இத்திருக்குறள் கூறுகின்றது. அக ராவது
தோழியே! பெண் கள் தமக்கு உள்ள
துன்பத்தினைத் தோழியர்க்குச் சொல்லி
தீர்த்துக் கொள்ள வேண்டிவது அவர்கள்
தன்மைபாக இருக்கவும் அவ்விதம் செய்யாது
தன் துன்பத்தினைத் தோழியர்க்குக் கண்ணால்
காட்டியும் காட்டியகாலத்தும் அத்தோழியரால்
தம் குறைமுடிக்க எண்ணாது உடன்
போதற்கே துணிதல் பெண்களுக்கு உரிய

அறியாமையினும் அறியாமையாகவே உள்ளது
என்று தன் பிரிவின்மையைத் தோழிக் குக்
கூறினாயிற்று.

129. அதிகாரம்.

புணர்ச்சிவி தும்பல்.

(பரி.) அஃதாவது தலைமகனுந் தலைமகளும்
புணர்ச்சிக்கண்ணே விரை தல். மேற்
புணர்ச்சிமிகுதிபற்றித் தலைமகன்
பிரிதற்குறிப்பறிவுறுத்த தலை மகள்
அவன்மாட்டேரிகழாது வேட்கை மிகவினாற்பின்னு
தன்கண்ணே நிகழ்தலான், இது
குறிப்பறிவுறுத்தலின்பின் வைக்கப்பட்டது.

விளக்கம் . —அதாவது தலைமகனும்
தலைமகளும் புணர்ச்சியி னிடத்தே விரைதல்.
மேல் அதிகாரத்துள் தலைமகனால் நோர்ந்த

புணர்ச்சி யின் மிகுதியினால் தலைமகன்
 தன்னைவிட்டுப்பிரிதற்கே இவ்விதம் புதிது
 புதிதாகப் பலவித கலவிகளைச் செய்கின்றான்
 என்று அவனது பிரிதல் குறிப்பினைத் தோழி
 அறியும்படிச்செய்த தலைமகளிடத்து
 விருப்பமிகுதி யால் இப்புணர்ச்சி விரைதல்
 பின்னும் உண்டாவதாலும் தலைவனிடத்து
 உண்டாகாமையாலும் இவ்வதிகாரம்
 குறிப்பறிவுறுத்தல் என்னும் அதிகாரத்திற்குப்
 பிறகு வைக்கப்பட்டுள்ளது.

180

கிருக்குறள்

விளக்கம்

1281. உள்ளக் களித்தலுங் காண
 மகிழ்தலுங்

கள்ளக்கில் காமத்திற் குண்டு.

பிரிதற்குறிப்பினனாகியானே நீ

புலவாமைக்குக் காரணம் யாதென

சொல்லியது.

(பரி.) இ-ன். உள்ளக்

களித்தலும் = நினைந்த துணையானே களிப்பெய்

தலும் — காணமகிழ்தலும் =

கண்டதுணையானேமகிழ்வெய்தலும் — கள்ளுக்கு இவ்

காமத்திற்கு உண்டு =

கள்ளுண்டார்க்கில்லை, காமமுடையார்க்குண்டு; எ-று

களித்தல் = உணர் வழியாதது.

மகிழ்தல் = அஃதழிந்தது. இவ்விரண்டும்

உண்டிழியல்லதின்மையிற் 'கள்ளுக்கில்' என்றாள்.

உண்டென்பது இறுதி விளக்கு. அப்பெற்றித்தாய

காமமுடைய யான் புலத்தல் யாண்டைய

தென்பதாம்.

(க)

விளக் கம் :—“நினைந்த அளவே

களிப்பை அடைதலும் கண்ட அளவே

மகிழ்வை யடைதலும் கள்ளினை உண்டார்க்கு

இல்லை. ஆனால் காமம் உடையார்க்கு உண்டு”

என்று தலைவி கூறியதாக இத்திருக்குறள்
 கூறுகின்றது. அதாவது தோழியானவள்
 தலைவியை நோக்கிப் பிரிதல் குறிப்பினால்
 நின்றாளுமே நீ கோபித்துக் கொள்ளாததற்குக்
 காரணம் எது என்று நகைத்துச் சொல்லிய
 தோழிக்குத் தலைமகளானவள் ஓ தோழியே!
 நினைத்தால் களித்தல் என்னும் உணர்வழியாத
 சந்தோஷத்தையும் உண்டால் உணர்வு அழியும்
 சந்தோஷத்தினையும் கள்ளினி டத்தே ஒருவன்
 அடைதல் ஆகாது. ஆனால் காமம்கொண்ட
 ஒருவர் நினைத்த அளவிலும் பார்த்த அளவிலும்
 களிப்பையும் மகிழ்ச்சியையும் அடைதலால்
 அவ்வித தகுதியுடையதாகிய காமத்தை
 உடைய யான் எவ்விதம்தலைவனிடத்துக்
 கோபித்துக் கொள்ளாதல் கூடும் என்று
 கூறியதாயிற்று.

1282. தினைத்துணையு மூடாமை
வேண்டும் பனைத்துணை
காம நிறைய வரின்.

[புங்

இதுவுமது.

(பரி.) இ-ள். காமம் பனைத்துணையும் நிறைய
வரின் = மகளிர்க்குக் கர்மம் பனையனவிலும்
மிகவுண்டாமாயின் — தினைத்துணையும் ஊடாமை
வேண்டும்

= அவரால், தங்காதலரோடு தினையளவும்
ஊடுதல்செய்யாமை வேண்டப்
படும். ஏ-று.

புணர்ச்சிவிதும்பல்

181

பனைத்துணையுமென்புழி ஐந்தனுருபு
விகாரத்தாற்றொக்கது. ஊழின் வருத்தமிருமெனப்
பிறர்க்குறுதி கூறுவான்போன்று, தன் விதப்புக்
கூறிய வாறு.

(2)

விளக் கம்

:—“பெண்களுக்குக்காமமானது பனை
மரத்தினது அளவைக்காட்டிலும் மிகுதியாக
உண்டாகுமாயின் அப்பெண்களால் தம்
காதலரோடு திணை என்னும் தானியத்தின்
அளவும் சிறு பிணக்கினைக் கொள்ளாதிருத்தல்
வேண்டும்” என்று தலைவி-கூறியதாக இத்திருக்
குறள் கூறுகின்றது. அதாவது தோழியே !
காமம் மிகுந்து அதனால் துன்பப்படுகிற
பெண்கள் தம் தலைவரிடத்து ஊடல் எ
ன்னும் சிறு பிணக்கையும் மிகச் சிறிதும்
கொள்ளாதிருத்தல் வேண்டும். கொள்வார்
களாயின் மிக்கதோர் வருத்தத்தை அடைதல்
வேண்டும் என்று பிறர்க்குக் கூறுவதுபோல்
தனக்கு உள்ள காம முதிர்ச்சியைக்
கூறியதாயிற்று.

1283. பேணாது பெட்பவே
 செய்யினும் கொண்கனைக்
 காணா தமையல கண்.

இதுவுமது.

(பரி.) இ-ள். பேணாது பெட்பவே
 செய்யினும் = நம்மை அவமதித்துத் தான்
 வேண்டியனவே செய்யுமாயினும் — கொண்கனைக்
 கண் காணாது அமை யல = கொண்கனை என்கண்கள்
 காணாதமைகின்றன வில்லை; எ-று.

தன்விதுப்புக் கண்கண்மேலேற்றப்பட்டது.
 அத்தன்மையேன் அவ னொடு
 புலக்குமாறென்றையென்பதாம்.

(க)

விளக்கம் :—“தம்மை அவமதித்து தான்
 விரும்பிய வண்ணமே செய்யுமாயினும்
 தலைவனைக்காணாது என்னுடைய கண்கள்

பொருந்து வனவாயில்லை” என்று தலைவி
கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது.
அதாவது நம் தலைவன் நம்மை விரும்பாது
அவமதித்துத் தான் விரும்பியவண்ணமே
செய்கின்றவனாயினும் என் கண்கள் அவனைப்
பாரா விடின் பொருந்தேனென்கின்றன. இவ்வித
காதலனை யான் எவ்வாறு கோபித்துக்
கொள்வது என்று தனக்கு உள்ள காம
மிகுதியினைக் கண் களின்மீது ஏற்றிக்
கூறினளாயிற்று.

182 திருக்குறள்

விளக்கம்

1284. ஊடற்கட் சென்றேன்மற்
ரேழி யதுமறந்து

கூடற்கட் சென்றதென்
னெஞ்சு.

இதுவுமது.

(பரி.) இ-ள். தோழி=தோழி! —ஊடற்கண்
 சென்றேன்=காதலரைக் காணாமுன் அவர்செய்த
 தவற்றைத் தன்னொடுநினைந்து யானவரோடு
 தர்கண்ணே சென்றேன்—என்னெஞ்சு அது
 மறந்து கூடற்கண் சென்றது- கண்டபின்
 என்னெஞ்சு அதனை மறந்து கூடுதற்கண்ணே
 சென்றது; எ-று.

சேறனிகழ்தல்

நீ னைத்தநெஞ்சிற்குமொத்த வின்,
 'அதுமறந்து' என்றான் அச்செலவாற்
 பயனென்னென்பதுபட நின்றமையின், மன்
 ஒழியிசைக்கண் வந்தது. அவ்வெல்லையிலே நெஞ்சு
 அறைபோகலான், அது முடிந்ததில்லை யென்பதாம்.
 (ச)

விளக்கம் :—“தோழியே ! நம்
 காதலரைக் காண்பதற்கு முன் நெல்லாம் அவர்
 நமக்குச் செய்த தவறுகளைத் தன்னொடு
 எண்ணி யான் அக்காதலரோடு கோபித்துக்

கொள்ளலாம் என்று எண்ணி நேன்.
 இவ்விதம் தன்னை யோசித்துக் கோபிக்கச்
 சென்றும் கோழிக் கும் யோசனையை மறந்து
 அவரைக் கண்டவுடன் என் நெஞ்சானது
 காதலரைக் கூடுதற் கண்ணை சென்றது” என்று
 தலைவி கூறியதாக இத் திருக்குறள் கூறுகின்றது.
 அதாவது தோழியே ! எந்த நெஞ்சுடன்
 தலைவருடைய தவறினை எண்ணிக்
 கோபித்துக்கொள்ளத் தீர்மானித் தேனோ அந்த
 நெஞ்சே கோபித்தல் வேண்டுமென்னும்
 தீர்மானத்தினை மறந்து புணர்தல் விருப்பத்தினைக்
 கொள்ளுமாயின் இவ்வித நெஞ்சு டைய யான்
 எவ்வாறு காதலரிடத்து ஊடல் கொள்ளுதல்
 கூடும். அது முடியாததாகும் என்று
 கூறியதாயிற்று.

1285. எழுதுங்காற் கோல்காணாக்
 கண்ணேபோற் கொ

பழிகானேன்

கண்ட

விடத்து.

[ண் கன்

இதுவுமது.

(பரி.) இ-ள். எழுதுங்கால் கோல் காணாக்
கண்ணேபோல் = முன்னெல்லாங் கண்டிருந்தும்
எழுதுங்காலத்து

அஞ்சனக்கோவினியல்புகாணமாட் டாத

கண்ணே போல-கொண்கன்பழி

கண்டவிடத்துக்கானேன் = கொண் கனது தவறு

காணாதவிடத்தெல்லாங் கண்டிருந்து அவனைக்

கண்டவிடத் துக் காணமாட்டேன்; எ-று.

கோல் ஆகுபெயர்; இயல்பு = கருமை.

என்னியல்பிதுவாகவின் மேலும் அத

முடியாதெ ன்பதாம்.

(இ) புணர்ச்சிவி தும்பல்

183

விளக்கம்:—“முன்னெல்லாம்

பார்த்திருந்தும், அஞ்சனக்கோலின் இயல்பினை

எழுதுங் காலத்துப் பார்க்கமாட்டாத

கண்களையெல்லாம், காது லணுடைய
 தவறுகளை யெல்லாம் அவனைக் காணாத
 'முன்னெல்லாம் கண் டிருந்தாலும் அவனைக்
 கண்ட இடத்து காணப்படாதவளாக இருக்கின்
 றேன்" என்று தலைவி கூறியதாக
 இத்திருக்குறள் கூறுகின்றது . அதாவது
 கண்ணிற்கு மை தீட்டுகின்ற
 அஞ்சனக்கோலினை எவ்விதம் அது மை
 தீட்டுங்காலத்துக் காண்பதற்கு இல்லாது அது
 தீட்டும் தன்மை யினையே நோக்கி நிற்பதுபோல்
 காம இன்பத்தைக் கொண்ட மகளிர் தம்
 காதலர் செய்த தவறுகளை யெல்லாம் எண்ணிப்
 பிரிய எண்ணுவதே அன்றி, கண்டகாலத்து
 அவரிடத்து உள்ள விருப்பமிகுதியால்
 கோபியாது புணர்ச்சி யின்பத்தையே
 விரும்புவதாகும். அவ்வித தகுதி
 யுடையாளாகிய நான் புலக்கக் கருதுவது

முடியாததாகும் என்று கூறியதாயிற்று.

1 286. காணுங்காற் காணேன்
நவரூப காணுக்காற்
காணேன் நவறல் லவை.

இதுவுமது.

(பரி.) இ-ன். காணுங்கால் தவரூப
காணேன் = கொண்களை யான் காணும்பொழுது
அ வன்றவரூபவற்றைக்
காண்கின்றிலேன் — காணுக்கால் தவறல்லவை
காணேன் = காணாதபொழுது அடையேயல்லது
பிறவற்றைக் காண்கின்றிலேன்; எ-று.

செயப்படுபொருள் அதிகாரத்தான் வந்தது.
முன்பு நானின்றொடுதொல் விய தவறுகள்
இதுபொழுது காணாமையிற் புலந்திலேனென்பதாம்.

(க)

விளக்கம் :—“காதலனை யான்
பார்க்கும்பொழுது அவன் செய் யும் தவறுகளை
யான் பார்ப்பதற்கு இல்லை. அவனைக்

காணாதபோது அவன் செய்த தவறுகளன்றி
வேறு எவற்றையும் பார்ப்பதற்கு இல்லை' என்று
தலைவி கூறியதாக இத்திருக்குறள்
கூறுகின்றது. அதாவது தோழியே !
காதலனைக் காணா க்காலத்து அவன் செய்த
தவறுகளுக்கா கக் கோபித்தல் வேண்டுமென்று
எண்ணியிருந்தும் அவனைக் காணாங் காலத்து
அவனிடத்து உள்ள விருப்பமிக்குதியால் அவன்
செய்த தவறுக ளெல்லாம் முன்பெல்லாம்
உன்னொடு சொல்லிக்கொண்ட வண்ணம்
ஒன்றுந் தோன்றவில்லையாதலால்
அவனிடத்துக் கோபிப்பதற்கு இல் லாமல்
போயிற்று என்று கூறியதாயிற்று.

1 84

திருக்குறள்

விளக்கம்

1287. உய்த்த லறிந்து புனல்பாய்
பவரேபோற்

பொய்த்த

லறிந்தென்

புலந்து

இதுவுமது.

(பரி.) இ-ன். உய்த்தல் அறிந்து புனல்
பாய்ப்புரேபோல் = தம்மையீர்த்

துக் கொண்டுபோத லறிந்துவைத்து ஒழுகுசின்ற
புனலுட் பாய்வார்செயல் போல—பொய்த்தல்

அறிந்து புலந்து என் = புலவி
முடிவுபோகாமையறிந்து

வைத்துக் கொண்டோடு புலந்து பெறுவதென்!
எ-று.

பாய்ப்பு வரென்பது ஆகுபெயர்.

பொய்த்தல் = புரைபடுதல். புலந்தாலும்
பயனில்லையென்பதாம்.

பொய்த்தலறிந்தேனென்பது பாடமாயின், உய்த்தல்
லறிய ஒடுநீருட்பாய்வார்போல முடிவறியப்
பண்டொருகாற் புலந்து முடியா மையறிந்தேன்,
இனி அதுசெயற்பாற்றன்றென வுரைக்க.

(எ)

விளக்கம் :—“தம்மை ஈர்த்துக்கொண்டு

போதல் அறிந்து இருந்தும் ஓடுகின்ற நீரினுள்
 பாய்பவருடைய செய்கைபோல் கோபித்து
 நிற்கும் நிலையில்லாமையைத் தெரிந்து இருந்தும்
 காதலனோடு கோபித்து அதனால் அடையும் பயன்
 யாதாகும்” என்று தலைவி கூறியதாக இத்
 திருக்குறள் கூறுகின்றது . அதாவது
 ஓடுகின்ற நீரினுள் பாய்ந்தால் நம்மை இழுத்துச்
 செல்லும் என்று அறிந்து இருந்தும்
 அந்நீரினுள் பாய்ந்து இறந்துபோக
 முயல்பவர்போல் காதலனிடத்து முன்னொரு
 கால் கோபித்தும் அக்கோபமானது
 நில்லாது அவனிடத்தையே காதல் கொண்டு
 புணர்வேண்டியே இருந்ததால் இவ்வித
 கோபத் தைக் கொண்டு என்செய்வது.
 ஆதலால் அப்புலத்தலைச் செய்யா திருத்தலை
 தகுதியென்று கூறியதாயிற்று.

1288. இளித்தக்க வினா செயினுங்

களித்தார்க்குக்

கள்ளற்றே கள்வநின் மார்பு

தலைமகள் புணர்ச்சிவிதுப்பறிந்த தோழி
தலைமகற்குச் சொல்லியது.

(பரி.) கள்வ = வஞ்சகா ! — களித்தார்க்கு
இளித்தக்க இன்னாசெயினும் கள்ளற்றே =
தன்னையுண்டுகளித்தார்க்கு இளிவாகத்தக்க

இன்னாதவற்றைச்

செய்யினும், அவரால் மேன்மேல் விரும்பப்படுவதாய
கள்ளுப்போலும் — நின் மார்பு = எங்கட்கு நின்மார்பு;
எ-று.

அவ்வின்னாதன = நாணின்மை,
நிறையின்மை, ஒழுக்கமின்மை, உணர்வின்மையென்
றியை முதலாயின. எங்கட்கு நாணின்மை
முதலியவற்றைச் செய்யுமாயினும் எங்கனால்
மேன்மேல் விரும்பப்படாநின்றதென்பதாம், கள்வ
வென்றதும் அதுபோக்கி,

(அ) புணர்ச்சிவிதும்பல்

விளக்கம் :—“ஓ! வஞ்சகா ! தன்னை
 யுண்டு களிப்பினையடைந்த வர்க்கு இழிவைக்
 கொண்டுவரும் துன்பங்களைச் செய்யுமாயினும்,
 அக் குடித்தவர்களால் மேலும் மேலும்
 விரும்பப் படுகின்ற கள்ளைப் போலும்
 எங்களுக்கு உன்னுடைய மார்பு
 இருக்கின்றது” என்று தலைமகளது புணர்ச்சி
 விழைவினை அறிந்த தோழியானவள் தலை
 மகனுக்குக் கூறியதாக இத்திருக்குறள்
 கூறுகின்றது. அதாவது, “ஓ! வஞ்சகா !
 கள்ளையுண்ட ஒருவனுக்கு அவன் உண்ட
 கள்ளானது நாணமில்லாமை,
 மறைதலில்லாமை, ஒழுக்கமில்லாமை, உணர்வு
 இல்லாமை என்று இவை முதலாய பல
 கெடுதிகளைச் செய்யுமாயினும், அதனைக் குடியாத
 காலத்து அவையெல்லாம் அறிந்து இருந்தும்
 மேலும் மேலும் கள்ளையே குடிக்கக்
 கள் குடியன் விரும்பு வதுபோல் உன்னுடைய
 மார்பானது எங்களுக்கு நாணின்மை முத

லாகிய தீங்குகளைச் செய்தும் அதையே
விரும்பச் செய்கின்றது. ஆதலால், இஃதோர்
வஞ்சகமாக உள்ளது" என்று

சொல்லியதாயிற்று.

189. மலரினு மெல்லிது காமஞ்
சிலரதன்

செவ்வி தலைப்படு வார்.

உணர்ப்புவயி ன்வாராலுடற்கீட்

டலைமகன் கொல்லியது.

(பரி.) இ-ள். காமம் மலரினும் மெல்லிது
= காமவின்பம் மலரினுமெல்

விதாயிருக்கும், — அதன்செவ்வி தலைப்படுவார்

சிலர் = அங்ஙனம் மெல்லிதா தலையறிந் து அதன்

செவ்வியைப் பெறுவார் உலகத்துச் சிலர். எ-று.

தொட்டதுணையானே

மணச்செவ்வியழிவதாய மலர் எல்லாவற்றினும்

மெல்லிதென்பது விளக்கலின், உம்மை

சிறப்பின்கண்வந்தது. குறிப்பும், வேட்கையும்,

துகர்ச்சியும், இன்பமும், ஒருகாலத்தின்கண்ணே

யொத்து நுகர்தற்குரியாரிருவர் அதற்கேற்ற
 இடனுங் காலமும் உபகரணங்களும் பெற்றுக்
 கூடிநுகரவேண்டுதலின் 'அதன் செவ்வி
 தலைப்படுவார் சிலர்' என்றும், அவற்றுள்
 யாதானுமொன்றொற் சிறிது வேறுபடினும்
 வாடுதலின் 'மலரினுமெல்ல்து' என்றங் கூறினான்.
 குறிப்பொவ்வாமையின் யானது
 பெறுகின்றிலேனென்பதாம். தலைமகளுடநீர்வது
 பயன்.

(சு)

விளக்கம் :—தலைமகன் தனது
 குற்றமில்லாமையைத் தலைவிக்கு உணர்த்தவும்
 தன் வழிவாராது கோபங்கொண்டிருந்த
 காலத்து அவள் கோபம் தீர்வதின் பயனாக
 "காம இன்பமானது மலரைக் காட்
 டிவும் மெல்லியதாயுள்ளது. அவ்விதம்
 மெல்லியதாய் இருப்பதை

24

186

திருக்குறள் விளக்கம்

அறிந்து அதனைக் காலத்தில் பெறுவார்
 உலகத்துச் சிலராகவே இருக்கின்றனர்" என்று
 கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது .
 அதாவது, தொட்ட அன்விலேயே மணத்தின்
 தன்மை அழியக்கூடியதாயும், எல் லாவற்றினும்
 மெல்லியதாயுமுள்ள மலரைக் காட்டிலும் காம
 இன்பமா ன்து மிகுதியும் மெல்லியதாக
 உள்ளது. அவ்வித சிறப்பினையுடைய நாயுள்ள
 இன்பத்தினைக் குறிப்பாலும் விருப்பத்தாலும்
 அனுபவிக்கும் தன்மையாலும் ஒரு காலத்தே
 ஒத்து அனுபவிக்க வேண்டிய இருவர் அதற்கு
 ஏற்ற இடத்தினையும் காலத்தினையும் மலரனை
 முதலிய உபகரணங்களையும் பெற்றுக் கூடி
 அனுபவிக்கவேண்டி யுள்ளதாதலின் அவ்வித
 இன்பத்தை அறிந்து அனுபவிப்பார்
 சிலரென்றும், அவ்வித அனுபவத்தை யான்
 பெறுவதற்குத் தலைவியின் குறிப்பு ஒவ்

வாதிருத்தலால் யான் அதனைப் பெறுவதற்கு
இல்லாதவனாய் உள்ளேன் என்றும் தலைவன்
கூறியதாயிற்று.

1 290. கண்ணிற் றுனித்தே
கலங்கினாள் புல்லுத
லென்னினுந் தான்வி துப்
புற்று.

இதுவுமது.

(பரி.) இ-ள். கண்ணின் துனித்தே = காதலி
முன்னொரு ஞான்று புல்லல் விதுப்பினுற்சென்ற
என்னொடு தன் கண் மாத்திரத்தானாடி - புல்லுதல்
என்னினும் தான்விதுப்புற்றுக் கலங்கினாள் =
புல்லுதலை என்னினுந் தான் விதும்பலால் அது
தன்னையும் அப்பொழுதே மறந்து கூடிவிட்டாள்;
அதனால் யானித்தன்மையேனாகவும் விதுப்பின்றி
யூழிடுகின்ற இவள் அவளல்லள்.

கண்மாத் திரத்தானாடல்
= சொன்னிகழ்ச்சியின்றி அது சிவந்ததுணையே

யாதல். அவனாயின் இங்ஙனமுடற்க ணீடானென்பது
பயன், (ய)

விளக்கம் :—“என் காதலி முன்னொரு
நாள் புணர்ச்சி விழைவி னால் அவளிடத்தே
சென்ற என்னொடு தன்னுடைய கண்
மாத்திரத் தால் ஊடுதல் கொண்டு புணர்தலை
என்னைக் காட்டிலும் தான் விரும்பி விரைதலால்
அக்கண் மாத்திரத்தால் கோபித்த
கோபத்தையும் அப் பொழுதே மறந்து என்னைக்
கூடிவிட்டாள். அவ்வித விருப்ப முடை பாள்
யான் என் தவறு இன்மையைக் கூறி இவ்விதம்
வணங்கி நிற்கவும் புணர்ச்சியில் விழைவின்றி
கோபித்து நிற்கின்ற இவள் அவள் அல் லள்”
என்று தலைவியினது சிறு பிணக்குத்
தீர்வதின் பயனாகத் நெஞ்சொடுபுலத்தல்

187

தலைமகன்

கூறியதாக

இத்திருக்குறள்

கூறுகின்றது. அதாவது, தான் எவ்வளவு தன்
 தவறின்மையைக் கூறியும் கோபம் தணியாதவ
 ளாக இருந்த தலைவியை நோக்கி இவள் என்
 காதலியாகக் காணப்பட வில்லை. யாரோ
 வேறொருத்தியாகக் காணப்படுகின்றாள்.
 ஏனெனில்? என் காதலி என்னிடத்து ஊடல்
 கொள்வாளாயின் அவ்வூடலை
 யாதொருசொல்லாலும் கூறாது கண்மாத் திரம்
 சிவந்து காட்டிப் பின்னர் அக்கோபத்தையும்
 மறந்து என்னினும் விரைந்து கூடுவது
 இயல்பாத லால் இவ்விதம் தணியாது நிற்கின்ற
 கோபத்தையுடைய இவள் அவ ளாக
 இருப்பதற்கு இல்லை என்று கூறியதாயிற்று.

130. அதிகாரம்.

நெஞ்சொடுபுலத்தல்.

(பரி.) அஃதாவது காரணமுண்டாயவழியும்
 புலக்கக்கருதாது புணர்ச்சி விதும்புகின்ற
 நெஞ்சுடனே தலைமகள் புலத்தலும், தலைமகள்
 புலத்தலுமாம். அதிகாரமுறைமையும் இதனானே
 விளங்கும்.

விளக்கம் :—அதாவது கோபிக்கக்
 காரணமுண்டான இடத்தும் கோபிக்க
 எண்ணுமல் புணர்ச்சியினிடத்தே விரைகின்ற
 நெஞ்சுடனே தலைமகள் கோபித்தலும், தலைமகள்
 கோபித்தலும் ஆம். மேல் புணர்ச்சி விதும்பலால்
 தம் தன்மையை எடுத்துக்கூறிய தலைமகளும்
 தலைமகளும் இப்போது அப்புணர்ச்சியை
 விதும்புகின்ற நெஞ்சொடு புலக்கின்ற ராதலால்
 புணர்ச்சி விதும்பல் என்னும் அதிகாரத்திற்குப்
 பிறகு நெஞ் சொடுபுலத்தல் என்னும்

இவ்வதிகாரம் வைக்கப்பட்டுள்ளது.

1291. அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு
மெவனெஞ்சே

நீயெமக் காகா தது.

தலைமகன்கட் டவறுண்டாய்வழியும்

புலவிகநாத

நெஞ்சீந்தந் தலைமகள் கொல்லியது.

(பரி.) இ-ள். நெஞ்சே = நெஞ்சே! — அவர்

நெஞ்சு அவர்க்கு ஆதல்கண் டும் = அவருடைய

நெஞ்சு நம்மை நினையாது அவர்க்காய்சிற்றல்

கண்டுவைத் தும், — சீ எமக்கு ஆகாதது எவன் = நீ

யெமக்காய் சில்லாது அவரை நினைத் தற் காரணம்

யாது? எ-து.

188

திருக்குறள்

விளக்கம்

அவர்க்காதல் = அவர்

கருதியதற்குடம்படுதல்.

எமக்காகாததென்றது

புலவீக்ருடம்படாமையை. ஒரு கருமத்தைத்
 தாமாகவறிந்து செய்யமாட்டார் தார் செய்வாரைக்
 கண்டாயினுஞ் செய்வார், நீ
 அதுவுஞ்செய்கின்றிலையென்ப தாம்.

(5)

விளக்கம்: — “நெஞ்சே ! அவருடைய

நெஞ்சானது நம்மை நினை யாமல் அவர்
 தன்மையாய் நிற்பதைப் பார்த்துவைத்தும் நீ
 எம்முடைய விருப்பத்தின் வண்ணம் எமக்காக
 நிற்காது அவரை நினைத்தல் காரணம் யாது? ”
 என்று தலைமகனிடத்தே தவறுகண்ட
 காலத்தும் கோபித் தலை எண்ணாத நெஞ்சினை
 நோக்கித் தலைமகள் கூறியதாக இத்திருக் குறள்
 கூறுகின்றது . அதாவது, தலைமகளானவள் ஒ!

நெஞ்சே! தலைவரு டையநெஞ்சானது நம்மைச்
 சிறிதும் நினையாது அவர் எண்ணிய வழியே

செய்வதற்கு அவரோடு கூடியிருக்க, நீ அவ்விதம் என்னோடுகூடி என்
 வழியில் நில்லாது அவரைவிடாது நினைக்கின்றாய். அதற்குக் காரணம்

யாதென அறிகிலேன். இவ்விதம் ஒரு கருமத்தைத் தாமாக அறிந்து செய்யமாட்டாதவர் செய்வாரைப்பார்த்தாயினும் அக்கருமத்தைச் செய்வார். நீயோ அவர் செய்வதைப் பார்த்தும் அவ்விதம் செய்யத் தெரிந்து கொள்ளவில்லை என்று தன் நெஞ்சைப் புலவிக்கு உடன்படுத்த வேண்டித் தலைமகள் கூறியதாயிற்று.

1292. உரூ அ தவர்க்கண்ட கண்ணு
மவரைச்

செரு அரெனச் சேறியென்

னெஞ்சு.

இதுவுமது.

(பரி.) இ-ள். என்னெஞ்சு = என்னெஞ்சே

!—உரூ தவர்க் கண்ட கண்

னும் = மேலும் கம்மாட்டன் புடைய ராகாதவரை உள்ளவாற்றித்தவிடத்தும், —
செருரென அவரைச் சேறி = காஞ்சென்றால் வெகுளாரென்பதுபற்றி நீ யவர்
மாட்டுச் செல்லா நின்றாய், இப்பெற்றியதுமேலுமோ சிறியாமையுண்டோ!

அவரையென்பது வேற்றுமைமயச்சம். பழக்கண்டேட்டம்பற்றி வெகு
ளாரென்பது சந்தாகச் சென்றாய், நீ கருதியது முடியுமோவென்பதாம். (உ)

விளக்கம் :—“என் நெஞ்சே! மேலும் நம்மிடத்து அன்புடையர் ஆகாத தலைவரை உள்ளவாறு அறிந்தவிடத்தும் நாம் சென்றால் அவர் கோபியார் என்பதைக் கருதி நீ அவரிடத்துச் செல்லுகின்றாய்.

நெஞ்சொடுபுலத்தல்

189

இவ்வித தகுதியைக்காட்டிலும் ஓர் அறியாமை என்பது உண்டோ? ” என்று தலைவி கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது, நெஞ்சே! நம்மிடத்து அன்பில்லாத தலைவரிடத்து நீ பழைய கண்ணோட்டத்தையே உறுதியாகக் கொண்டு நாம் வலியச் சென்றால் நம்மைக் கோபியார் என்று சென்றாய். அவ்விதம் வலிந்துசென்றாலும் நீ எண்ணியது முடியுமோ என்று தன் நெஞ்சுடன் கோபித்துக் கூறியதாயிற்று.

1293. கெட்டார்க்கு நடடாரில்

லென்பதோ நெஞ்சேநீ

பெட்டாங் கவர்பின் செலல்.

இதுவுமது.

(பரி.) இ-ள். நெஞ்சே = நெஞ்சே! — நீ
பெட்டாங்கு அவர்பின் செலல் =
என்மாட்டுநில்லாது நீ விரும்பியவாரே
அவர்மாட்டிச் செல்லுதற்குக் கார
ணம்—கெட்டார்க்கு நட்பார்
இல்லென்பதோ = கெட்டார்க்கு நட்பார்
உலகத்திலையென்னுநினைவோ, இன்னியல்போ ,
கூறுவாயாக. எ-று.

என்னைவிட்டு அவர்மாட்டிச்சேறல் நீ
பண்டேபயின்றதென்பான் 'பெட்டாங்கு' என்றும்,
தானிதுபொழுது மாணமில்லாகவிற் 'கெட்டார்க்கு'
என்றுங் கூறினான். பின்னென்பது
சுண்டிடப்பொருட்டு. செலலென்பது ஆகு பெயர்.
* "ஒல்கிடத் துலப்பிலா வுணர்விலார்
தொடர்"பாயிற்று நின்றொடர் பென்பதாம்.

(க)

விளக்கம்:—“நெஞ்சே! என்னிடத்து
நில்லாது நீ விரும்பியவிதமே அவரிடத்துச்
செல்லுதற்குக் காரணம் கெட்டவர்களுக்கு
நட்பினர் உலகத்தில் இல்லை யென்கின்ற
நினைவோ, அல்லது உன்னுடைய இயற்கையோ,
சொல்லுவாயாக” என்று தலைவி கூறியதாக
இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது,
நெஞ்சே! நீ என்னைவிட்டு அவரிடத்துச்
செல்லல் நீ பழைமையாகவே பழகிய
பழக்கமாதலால் யான் இப்பொழுது நாண்
இழந்து நிற்கின்ற என் தகுதியைக்கண்டு
காமத்துண்பத்தால் துன்பப் படுகின்ற
இவளிடத்து நாம் கூடியிருத்தலால் என்ன
பலன் என்று எண்ணி அவரிடத்துச்
சென்றாப்போலும்! இவ்வித தகுதியுடைய
உன்னுடைய நட்பு துன்பப்படுகின்ற

காலத்து அறிவினாதவரது நட்பினைக்
கொண்டதுபோலுள்ளது என்று
கூறியதாயிற்று.

* கலி, பாலை, 25.

190 திருக்குறள்
விளக்கம்
1 294. இனியன்ன நின்னொடு
சூழ்வார்பார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண்
மற்று.

இதுவுமது.

(பரி.) இ-ள். நெஞ்சே = நெஞ்சே! — துனி
செய்து மற்றத் துவ்வாய் = நீயவரைக்
கண்டபொழுதே இன்பநுகரக் கருதுவதல்லது
அவர்தவறநோக்கி முன் புலவியையுண்டாக்கி
அதனையனவறிந்து பின்னுகரக்கருதாய்,—இனி

அன்னதின்னொடு சூழ்வார் யார் = ஆகலான், இனி
யப்பெற்றிப்பட்டவற்றை தின்னோடெண்ணுவார்
யார்? யானதுசெய்யேன். ௭-று.

அப்பெற்றிப்பட்டன = புலக்குந் திறங்கள்.
காணென்பது உரையசை. மற்று
வினைமாற்றின்கண் வந்தது. முன்னெல்லாம்
புலப்பதாகவெண்ணி யிருந்து பின்
புணர்ச்சிவிதும்பலின், இவ்வாறு கூறினான்.
(௪)

விளக்கம்:—“நெஞ்சே ! நீ அவரைப்
பார்த்தகாலத்து இன்பம் அனுபவிக்க
எண்ணுவதே யல்லாமல் அவர் தவறுகளை
நோக்கி முன் சிறு பிணக்கினை உண்டாக்கி
அச்சிறுபிணக்கினை அளவு அறிந்து நீக்கிப்
பின்னர் இன்பம் அனுபவிக்க
எண்ணமாட்டாய். ஆகலால், இனிமேல் வித
தகுதியையுடைய புலவியை உண்டாக்குதலை
உன்னோடு எண்ணுவார் யார்? யான் அது
செய்யேன்” என்று தலைவி கூறியதாக இத்திருக்

குறள் கூறுகின்றது. அதாவது, நெஞ்சே !
 தலைவரைக் காண்பதற்கு முன்னெல்லாம் அவர்
 தவறுகளுக்காக அவரிடத்துக் கோபிக்க எண்ணி
 யிருந்த நீயே அவரைக் கண்டவுடன்
 சிறிதும் கோபிக்கக் கருதாது புணர்ந்து
 இன்பத்தை அனுபவிக்க எண்ணுவையாயின்,
 அவ்வித தகுதி புடைய உன்னோடு
 தலைவரிடத்துக் கோபிக்கும் திறங்களை
 ஆலோசிப்ப தால் பயன் என்னை ? என்று
 கூறியதாயிற்று.

1295. பெரு அமை யஞ்சும்

பெறிற்பிரி வஞ்சு

மரு அ

விடும்பைத்தென்

னெஞ்சு.

வாயிலாகச் சென்ற தோழிகேட்பத்

தலையகள் சோல்லியது.

(பரி.) இ-ள். பெருமை அஞ்சும் = காதலரைப்

பெருத ஞான்று அப்

பெருமைக்கஞ்சாநின்றது — பெறின் பிரிவு

அஞ்சம் = பெற்றக்கால்வாக்கடவ

பிரிவினையுட்கொண்டு

அதற்கஞ்சாநின்றது-என்னெஞ்ச

அரு

இடும்பைத்து

= ஆகலான்,

என்னெஞ்சம்

எஞ்ஞான்றும்

கீங்காதவிடும்பையையுடைத்தா

யிற்று. ஏ - து.

நெஞ்சொடுபுலத்தல்

191

காதலரைப் பெற்றுவைத்துக் கலவி யிழத்தல்

உறுதியன்றென்னுங்கருத்

தான் வாயினேர்கின்றானாகலிற் 'பெருமையஞ்சம்'

என்றும், கலவியாராமை

யின் இன்னும்வர்பிரிவராயின் யாது

செய்துமென்பது நிகழ்தலிற் 'பெறிற்

பிரிவஞ்சம்' என்றும், இவ்விரண்டும்ல்லாது

பிறிதின்மையின் எஞ்ஞான்றும்

'அருவிடும்பைத்து' என்றுங் கூறினான்.

(6)

விளக்கம்:—“காதலரைப் பெருதகாலத்து

அப்பெருத தன்மைக்

காக அஞ்சுகின்றது ; பெற்ற இடத்து

வரக்கடவதாகிய பிரிவினைத் தன்

னுள் கொண்டு அப்பிரிவிற்கு அஞ்சுகின்றது ;

ஆதலால் என் நெஞ்சு மானது எக்காலத்தும்

நீங்காத துன்பத்தை அடைந்ததாயிற்று" என்று

தன்னிடத்துத் தூதாக வந்த தோழியானவள்

கேட்கும்படித் தலைமகள் கூறியதாக

இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது,

தலைவியானவள் என் நெஞ்சானது காதலர் வாராத

காலத்து அவர் வாராமையைக் கருதி யும்,

வந்தவிடத்து பிரிந்து போவாரோ என்பதைக்

கருதியும் அஞ்சுகின்றது என்று காதலர் வந்த

விடத்தும் கலவியால் இன்பம் அனுபவியாது

கலவியினை யிழத்தல் உயிர்க்கு உறுதி அன்று

என்னும் தோழியின் கருத்துக்கு இணங்கினாள்

"போன்று வாராதகாலத்துத் தனக்குள்ள பிரி

வாற்றாமையை வந்த காலத்துக் கலவியால்

உண்டாகும் இன்பமானது நிறையாமையின்

பிரிந்து போவரோ எனும்
 துன்பத்தையும் உணர்த்தி, இவ்விரண்டும்
 அல்லாது வேறொன்றும் தனக்கில்லையென்று தன்
 குறிப்பினைத் தன் நெஞ்சின் மேல் ஏற்றிக்
 கூறினளாயிற்று.

1296. தனியே யிருந்து நினைத்தக்கா
 லென்னைத்

தீனிய விருந்ததென் னெஞ்சு.
 இதுவுமது.

(பரி.) இ - ள். என்னெஞ்சு

இருந்தது = என்னெஞ்சு ஈண்டிருந்தது — தனியே
 இருந்து நினைத்தக்கால் = காதலரைப் பிரிந்திருந்து
 அவர் கொடுமை களை யான்றன்னொடு
 நினைத்தக்கால் — என்னைத்தினிய = அவ்வளவறிந்து
 என்னைத் தின்பதுபோன்று துன்பஞ் செய்தற்கே.
 ஏ - று.

எ ன்மாட்டிருந்தது அன்று
 அவர்கொடுமைகளை யுட்கொண்டு எனக்
 காற்றுமைசெய்தற்கே ; இன்று அடைநோக்கி

அவரொடு புலத்தற்சென்றென்
பதாம்.

(க)

விளக்கம்:—“என் நெஞ்சமானது
இங்கே இருந்தது காதலரைப் பிரிந்து இருந்து
அவருடைய கொடுமைகளை யான் தன்னொடு
நினைத்த 192 திருக்குறள்
விளக்கம்

இடத்து நினைத்த அவ்வளவினையறிந்து
என்னைத் தின்பனபோன்று துன்பஞ்
செய்வதற்கேயாகும்” என்று தூதாக வந்த
தோழி கேட்கும் வண்ணம் தலைமகள் கூறியதாக
இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது,
தலைமகளானவள், “தோழியே ! என் நெஞ்சம்
என்னுடன் இருந்து என் தலைவர் எனக்குச்
செய்த கொடுமைகளை நினைந்து நினைந்து நிற்
குந்தோறும் எனக்கு ஆற்றாமை
செய்தவர்க்கேயன்றி இன்று அவர்

கொடுமைகளை நோக்கி அவரோடு புலத்தற்கு
 அன்று" என்று காதலரி டத்துப் புணர்ச்சி
 விரும்புதலைக் கூறியதாயிற்று.

1297. நானு மறந்தே நவார்மறக்
 கல்லாவென்

மாணு மடனெஞ்சிற் பட்டு.

ஓதுவுமது.

(பரி.) இ - ன். அவர் மறக்கல்லா என் மாணு
 மடனெஞ்சிற் பட்டு = தன்னை மறந்த காதலரைத்
 தான்மறக்கமாட்டாத என்மாட்சிமையல்லாத
 மடனெஞ்சுடனே கூடி, - நானும்
 மறந்தேன் = என்னுயிரினுஞ்சிறந்த நாண்
 டன்னையும் மறந்துவிட்டேன். எ - று.

மாணுமை = ஒரு நிலையினில்லாமை .
 மடமை = கண்டவழி நினைந்து காணாத வழி
 மறக்கும் தவற்றைக் காணவழி நினைந்து கண்டவழி
 மறத்தல். நாண் = எஞ்ஞான்றும் கூடியொழுக்கினும்

அஞ்ஞான்று கண்டார்போன்றொடுங் குதல்.
 கண்டபொழுதே புணர்ச்சி விதும்பலின்,
 அதனையுமறந்தேனென் றுள்.

(எ)

விளக்கம்: —“தன்னை மறந்துவிட்ட
 காதலரைத் தான் மறத்தற்கு முடியாத என்
 மாட்சிமையிலலாத மடமை தங்கிய
 நெஞ்சடனே யான் கூடியதால் என் உயிரினும்
 சிறந்ததாகிய நாணத்தினையும் மறந்துவிட்
 டேன்” என்று தலைவி கூறியதாக
 இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது, ஒரு
 நிலையில் நில்லாது தலைவனைக் கண்டவிடத்து
 அவன் செய்த தவறுகளை நினைத்தும் காணாத
 இடத்து மறந்தும் இருக்கவேண்டி யிருக்கத்
 தலைவனைக் காணாத இடத்து நினைத்தும்
 கண்ட இடத்து மறந்தும் அறியாமை
 மேற்கொண்ட நெஞ்சடனே கூடியதால் இக்கா
 லத்தும் கூடிப் பொருந்தினும் ஒவ்வோர்

நாளும் அன்றே புதிதாகக் கண்டது போன்று
 ஒடுங்குகின்ற நாணத்தையும் இழுந்து
 கண்ட பொழுதே புணர்ச்சியினை
 விரைதலாயிற்று என்று காதலனிடத்துத்
 தனக்கு உள்ள மனநிலைபைக் கூறியதாயிற்று.

நெஞ்சொடுபுலத்தல் 193
 1 298. எள்ளி னிளிவாமென்
 ரெண்ணி யவர்கிற
 முள்ள முயர்க்காத நெஞ்சு.
 இதுவுமது.

(பரி.) இ - ள். உயர்க் காதல்
 நெஞ்சு = உயர்மேற் காதலையுடைய என்
 நெஞ்சு, — எள்ளின் இளிவு ஆம் என்று
 எண்ணி = நம்மையெள்ளிச் சென்ற ரென்று
 நாமுமெள்ளவேமாயிற் பின்னமக்கிளிவாமென்று
 கருதி, — அவர் திறம் உள்ளும் = அவர் திறத்தினையே
 நினையாநின்றது. எ - று.

எள்ளுதல் = வாயின்மறுத்தல்.

இனிவு = வழிபடாமையானும் , பிரிவாற்
றாமையானும், நாணும்

நிறையுமுதவியவிழுத்தலானும் உளதாவது. திரும் =
வாயினேர்தலும் வருதலும் கூடலு முதலாபின.

இனிவிற்கஞ்சுதலானும்

இறந்துபடமாட்டாமையானும் கூடக் கருதாரின்ற
தென்பதாம். (அ)

விளக்கம் :—“உயிர்மீது ஆசைகொண்டு
நிற்கின்ற என் நெஞ்சா னது காதலர் நம்மை
இகழ்ந்து சென்றாரென்று நாமும் அவரை
இகழ்ந்து நிற்போமாயின் பின்னர் நமக்கே
அது இழிவைத் தரும் என்று எண்ணி அவர்
திறத்தினையே நினைபா நிற்கின்றது” என்று தலைவி
கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது .
அதாவது, தோழியே ! அவர் நம்மை நினைபாது
பிரிந்து சென்றாரேனும் அதனை நாம் எண்ணி
அவர் அனுப்பிய தூதினை மறுப்போமாயின்,
வழிபடாது நின்றமையாலும்
பிரிவாற்றாமையாலும் நாணத்தையும்

நிறையினையும் இழந்து நிற்க வேண்டி.
 வருமாதலால் இனி அவர் அனுப்பும் தூதிற்குச்
 சம்மதித்த லும் வருதற்கு உடன்படுதலும்
 கூடுதற்கு எண்ணுதலும் செய்தல் வேண்டும்.
 ஏனெனின்? இழிவிற்கு அஞ்சுதலாலும்
 இறந்துபட மாட் டாயையாலும்
 என்னெஞ்சானது காதலரைக் கூடல்
 கருதுகின்றது என்று கூறியதாயிற்று.

1299. துன்பத்திற் கியாரே
 துணையாவார் தாமுடைய
 நெஞ்சந் துணையல் வழி.

உணர்ப்புவயின்வாரா
 ஊடற்கட்டலைமகன் சொல்லியது.

* (பரி.) இ-ள். துன்பத்திற்கு = ஒருவர்க்குத்
 துன்பம் வந்துழி, அது கீக்குதற்கு, — தாம்
 உடைய நெஞ்சம் துணையல்வழி = தாமுரித்தாகப்
 பெற்ற தம்முடைய நெஞ்சந் துணையாகாவழி,

-- துணையாவார் யாரே = வேறு துணையாவார்
ஒருவருமில்லை. ஏ - று.

25

194

திருக்குறள்

விளக்கம்

ஈண்டுத் துன்பமாவது ஊடலுணர்ப்புவயின்
வாராமை. அதற்கு நெஞ்சந் துணையாகாமையாவது
அவனையன்பிலனென்றொழியாது கூடற்கண்ணே
வீதும்பல். ஒரு துணையுமின்மையின்,
இஃதுற்றுவிடுதலே யுள்ளதென்பதாம்.

விளக்கம்:—“ஒருவர்க்குத் துன்பம் வந்த
காலத்து அதனை நீக்கு தற்குத் தமக்கு
உரித்தாகிய தம்முடைய நெஞ்சமே
துணையாகாத இடத்து வேறே துணையாக
இருக்கவோ ஒருவரும் இல்லை” என்று தலை மகன்
கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது.
அதாவது, தலைவனான வன் தன் தவறின்மை
பையக் கூறி வணங்கிய இடத்தும் தன் வழி

வாராத தலைவியினை நெஞ்சானது அவள்
அன்பில்லாதவள் என்று நினையாது
நிற்பதைவிட்டு அவளைக் கூடுதற்கே
விரும்புதலால் உடனிருந்து வாழும் நெஞ்சே
துணையாக இல்லாது துன்புறுத்துவ தால்
இந்நெஞ்சமானது அவளிடத்துப்
பொருந்துவதாகவே முடியும் என்று நெஞ்சொடு
புலந்ததாயிற்று.

1300. தஞ்சந் தமரல்ல ரேதிலார்
தாமுடைய

நெஞ்சந் தமரல் வழி.

இதுவுமது.

(பரி.) இ-ள். தாம் உடைய நெஞ்சம் தமர்
அல்வழி = தாமுரித்தாக வுடைய நெஞ்சம்
ஒருவர்க்குத் தமரல்லாவழி, — ஏதிலார் தமர் அல்லர்
தஞ்சம் = அயலார் தமரல்லாதல்
சொல்லவேண்டுமோ ! ஏ - று.

பிறனொருத்தியைக் காதலியென்று கருதி

என்னெஞ்சே என்னை வருத்தாநின்றபின்
அப்பிறன் புலக்கின்றதெளிதென்பதாம்.

(ய)

விளக்கம்:—“தமக்கு உரிமையாக
உடைய நெஞ்சமானது ஒருவருக்குச் சுற்றமாக
இல்லாவிடின் அயலவர் சுற்றமல்லாதவராய்
ஆகின் றமையைச் சொல்லுதலும் வேண்டுமோ”
என்று தலைவன் கூறியதாக இத்திருக்குறள்
கூறுகின்றது. அதாவது, தான் எவ்வளவோ
தன் தவறின்மையைக் கூறியும் தன்
வழிவாராத பிறள் ஒருத்தியைக் காதலி
யென்று எண்ணி என் நெஞ்சமே என்னை
வருத்துமாயின் பிறளாக உள்ள அவள்
என்னிடத்துப் புலந்து என்னைத்
துன்புறுத்துவது ‘மிக எளிமையன்றோ என்று
தன் நெஞ்சம் தனக்காகாததனால் அதனோடு
புலப்பதுபோல் கூறியதாயிற்று.

131. அதிகாரம்.

புலவி.

(பரி.) அஃதாவது இருவர் நெஞ்சம்
புணர்ச்சிவிதம்பாது புலக்கக் கருதிய வழி
ஒருவரோடொருவர் புலத்தல். அதிகாரமுறைமையும்
இதனானே விளங்கும்.

விளக்கம் :—தலைமகள் தலைமகனாகிய
இருவருடைய நெஞ்சம் புணர்ச்சியினிடத்தே
விரையாது கோபிக்க எண்ணிய விடத்து ஒரு
வரோடொருவர் கோபித்தல். இவ்வால்
அதிகாரத்தில் தம் வழி வாராத நெஞ்சுடனே
கோபித்தாராதலால் ஒருவரோடொருவர்
கோபித்தல் என்னும் பொருள் கொள்ளும்

புலவி என்னும் அதிகாரம் இங்கு
வைக்கப்பட்டுள்ளது.

1301. புல்லா திராஅப் புலத்தை
யவருறு

மல்லனைய காண்கஞ் சிறிது.

வாயிலாகச்சென்ற தோழி தலைமகள்
வாயினேர் தற்போட்டு

அவளோடு நகையாடிச்

சொல்லியது.

(பரி.) இ - ள். அவர் உறும் அல்லல் நோய்
சிறிது காண்கம் = அங்ஙனம் புலந்தாற்

காதலரெய்துமல்லனையின

யாஞ்சிறிதுகாணக்கடவேம்;—புல் லாது இராப்

புலத்தை = நீயவரைவிரைந்துசென்று புல்லாதே

இத்தொழிலை மேலிட்டுக்கொண்டிருந்து புலப்பாயாக.

எ - று.

அல்லனைய = துன்பத்தைச்

செய்யும்

காமனோய். சிறிதென்றாள், புல வியை
 நீளவிடலாகாதென்பதுபற்றி. புலத்தையென்புழி
 ஐகாரம் “கடம் பூண்டொருகானீவந்தை” *
 என்புழிப்போல முன்னிலைவினைவிசுதி. புலத்தி
 யென்பதுஉம் பாடம். புலவிக்குறிப்புக்கண்டு
 அவள்வழியனாய் நின்று நாமுற்ற வருத்தம்
 அவருஞ் சிறுதுற்றறித ல் வேண்டுமென
 நகையாடி நேர்வித்த வாறு.

(க)

விளக்கம் :—“தலைவியே ! நீ
 காதலரிடத்தே விரைந்து போய் அணையாமல்
 புலத்தல் தொழிலை மேலிட்டுக்கொண்டு இருந்து
 புலப்பா

யாக ! அவ்விதம் நீ கோபித்துக் கொள்வதால்
 காதலரடையும் துன்பத்

தைச் செய்யும் காமநோயினை யாம் சிறிது
பார்த்தல் கூடும்" என்று ஊடல் தீரும்படிச்
சென்ற தோழியானவள் தலைமகளும் தானும்
வந்த தூதிற்குச் சம்மதிக்கும்படி அவளுடன்
சிரித்துக் கொண்டு கூறியதாக

இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது,
தலைமகளது புலவிக் குறிப்பைப் பார்த்து அவள்
வழியளாய் நிற்பாள்போல் நகைத்து, ஓ! என்
தலைவியே! தலைவர் பிரிந்து இருந்த காலத்து
நாம் அடைந்த துன்பத்தைச் செய்யும்
காமநோயினை அவரும் இப்போது சிறிது
அடைந்து துன்புறுவதை நாம் பார்க்க
விரும்புவதால் நீ அவரை விரைந்து சென்று
அணையாமல் இப்போது கோபித்து இருப்பது
போலேயே இன்னும் சிறிது
கோபித்துக்கொண்டு இருப்பாயாக! என்று

தன் வழிப்படுத்த எண்ணிய தோழியானவள்
கூறியதாயிற்று.

1302. உப்பமைந் தற்றூற் புலவி
யதுசிறிது

மிக்கற்றூ னீள விடல்.

புலவியொழிந்து வாயினேரும்வகை

அவள் சொல்லியது.

(பரி.) இ - ன். புலவி உப்பு

அமைந்தற்று = புலவி கலவி இன்பஞ் செயற்கு

வேண்டுமளவிற்குதல் உப்புத் துய்ப்பனவற்றை

இன்சுவைய வாக்கற்கு வேண்டுமளவிற்குதல்

போலும்;—சிறிது நீளவிடல் அது மிக்கற்று =

இனி அதனை யவ்வளவிற்கு சிறிதுமிகவிடுதல்

அவ்வுப்பு அளவின்மிக்காற் போலும். எ - று.

நீளவிடல் = அளவற்றிணராது

கலவிமேலெழுந்த குறிப்பழுங்குமளவுஞ் செய்தல்.

சிறிது நீளவிடலாகாதென்றாள்,

நேர்விக்கின்றனா கவின். உப்பு மிக்கவழித் துய்ப்பது
 சுவையின்றானாற்போலப் புலவிமிக்கவழிக் கவவி
 இன்பமின்றாமென்றமையின், இது பண்புவமை.

(2)

விளக்கம் :—“ புலவி என்பது
 கலவியாகிய இன்பத்தைச் செய்தற்கு
 வேண்டும் அளவினைச் செய்தல், உப்பானது
 உண்ணும் உணவுகளில் இனிய
 சுவைப்படுத்துதற்கு வேண்டும் அளவினைக்
 கொள்ளுதல் போலும். ஆதலால் இனி
 அப்புலவியினை வேண்டும் அளவாகக் கொள்
 ளாது சிறிது மிகவிடின் சுவையினை உண்டு
 பண்ணும் அவ்வுப்பினை அளவிற்கு
 மிகுதியாக உபயோகித்தல் போலும்” என்று
 தலைவிக்கு உள்ள கோபம் நீங்கித் தான் வந்த
 தூதிற் குச் சம்மதிக்கும்படித் தோழி
 கூறியதாக இத்திருக்குறள் கூறுகின் புலவி

றது. அதாவது, தோழியானவள், தலைவியே !
 கோபித்தல் என்பது கல்வியினால் உண்டாகும்
 இன்பத்தை. அனுபவித்தற்கு வேண்டியது
 ஒன்றாயினும் அக்கோபத்தைத் தலைவரிடத்து
 உபயோகிக்கும் காலத்து கல்வியின் பொருட்டு
 அவனுக்கு எழுந்த குறிப்பு அடங்குவதற்குமுன்
 செய்தல் வேண்டுமென்றிச் சிறிது நீளவிடல்
 ஆகாது. ஏனெனின் ? உப்பு மிகுந்த இடத்து
 உண்கின்ற உணவுகள் எவ்விதம் சுவைகெட்டுப்
 போமோ அதுபோல் நீண்ட
 கோபங்கொள்ளுமிடத்து கல்வியினாலுண்
 டாகும் இன்பமானது இன்பமாக இராது
 போய்விடும் என்று கூறித் தன்
 வழிப்படுத்தினாராயிற்று.

1303. அலந்தாரை யல்லனைய
 செய்தற்றூற்றம்மைப்

புலந்தாரைப் புல்லா விடல்.

பரத்தையரிடத்துநின்றும் வந்த

தலைமகனெடு

தலைமகள் புலந்து சொல்லியது.

(பரி.) இ - ன். தம்மைப் புலந்தாரைப்

புல்லாவிடல் = தம்மைப்பெறாது புலந்தமகளிரைப்

புலவி நீக்கிக் கலவாது ஆடவர்

சேறல், — அவந்தாரை அல் லல்லோய் செய்தற்று =

பண்டே துன்பமுற்றழிந்தாரை அதன்மேலும் மிக்க

துன்பத்தினைச் செய்தாற்போலும். ஏ - று.

பிறர்பாற்சேறலின் தம்மைப்பெறாது

புலந்துடியிருக்கின்ற பரத்தை யரைப்போய்ப்

புலவிநீக்கிப் புல்லாராயின், அவராற்றாரென்பதாம்.

(க)

விளக்கம்:—“தம்மை

அடையாது

கோபித்த பெண்களை அவர்க ளு து கோபத்தை

நீக்கி அவர்களோடு கலவாமல் ஆண்மக்கள்

செல்லல் முன்னரே துன்பமுற்றவர்க்கு

அதன்மேலும் மிகுந்த துன்பத்தைச்

செய்ததுபோலாயிற்று” என்று தலைவி
 கூறியதாக இத்திருக்குறள் கூறு கின்றது.
 அதாவது, தலைவியினது புலவி தீரும்படி
 அவளிடத்துவந்த தலைமகனைத் தலைமகள் கண்டு
 இவன் பரத்தையினிடத்தே இருந்து
 வந்தானாதலால் இவனோடு சிறிது கோபித்தல்
 வேண்டுமென்று எண்ணினவளாய் நீர்
 இப்போது அயலவரிடத்தே வந்தமையால்
 உம்மை அடையாது கோபித்து ஊடல் கொண்டு
 இருக்கும் பரத்தையரிடத்துச் சென்று புலவியை
 நீக்கி அவரை அணையீராயின் அவர் உமது
 பிரிவு ஆற்றாமையால் வருந்துவர். ஆதலால்
 அவரிடத்துச் சென்று அவரை ஆற்றுதல்
 வேண்டும் என்று பிரிவாற்றாமையால்
 தனக்குண்டாகிய துன் 198
 திருக்குறள் விளக்கம்
 பத்தைப் பலர்க்கும் பொதுவாகிய மகளிரும்

பிரிவு என்பது ஒன்று அறியாதவரும் ஆகிய
 பரத்தையர் மீது ஏற்றி இழித்துக் கூறிய
 தாயிற்று.

1304. ஊடி யவரை யுணராமை
 வாடிய

வள்ளி முதலரிந் தற்று.

இதுவுமது.

(பரி.) இ - ள். ஊடியவரை உணராமை
 = தும்மோடுடிய பரத்தையரை ஊடலுணர்த்திக்
 கூடாதொழிதல் - வாடிய வள்ளி முதல்
 அரிந்தற்று = பண்டே நீர்பெருது வாடிய கொடியை
 அடியிலேயறுத்தாற்போலும். ஏ - று.

நீர் பரத்தையரிடத்திராயவழி
 எம்புதல்வரைக் கண்டாற்றியிருக்கற் பாலமாய யாம்
 தும்மோடுதற்குரியமல்லம், அன்மையின்
 எம்மையுணர்த்தல் வேண்டா; உரியராயுடிய
 பரத்தையரையே உணர்த்தல்வேண்டுவது, அதனால்
 ஆண்டுச்சென்மினென்பதாம்.

(ச)

விளக்கம்:—“உம்மோடு ஊடல்கொண்ட
பரத்தையர்களை ஊடல் கொள்ளாத விதமாக
உம்முடைய தவறின்மையைக்கூறி அவர்கள்
சம் மதிக்கும்படிச் செய்து அவர்களைக் கூடாது
இருப்பீராயின், முன்னரே தண்ணீர் பெறாமல்
வாடியிருக்கும் கொடி ஒன்றினை வேரோடு
அறுத்து விட்டதுபோலாகும்” என்று
பரத்தையரிடத்து இருந்துவந்த தலைகளை
நோக்கித் தலைவி கூறியதாக இத்திருக்குறள்
கூறுகின்றது. அதாவது, நீர் பரத்தையரிடத்து
இருக்க விரும்பி அவரோடு உள்ளகாலத்து
எம் முடைய பிள்ளைகளைப்பார்த்து உமது டிரிவு
ஆற்றாமையைப் பொறுத்து இருக்கக்கூடிய
தகுதியுடைய யாம் உம்மோடு ஊடல்கொண்டு
ஊடுவத ற்குப் பாத்தியதை
உடையோமல்லோம். அவ்விதம்
அல்லாமையால் எம்மை உம்முடைய
தவறின்மையைக்கூறிச் சம்மதிக்கச்

செய்யவேண்டு வதில்லை. உம்மிடத்தே மிகுதியும்
பாத்தியதையைக் கொண்டு உமது பிரி வாகிய
தவறினைக்கண்டு ஊடல்கொண்ட
பரத்தையரையேவணங்கிச் சம் மதிக்கச்
செய்யவேண்டிவது. அவ்விதம் செய்யாவிடில்
முன்னரே நீரில் லாமையால் வாடிய பசுங்கொடி
ஒன்றினை வேறொடு அறுத்துவிட்டாற்
போலாகும். ஆதலால்

அப்பரத்தையரிடத்துச் செல்லல்வேண்டும்
என்று தன் பிரிவாற்றாமையையும் தலைவன்
பரத்தையரிடத்து இருந்த தகுதியின்மையையும்
தலைமகள் கூறினாளாயிற்று.

புலவி

199

1305. நலத்தகை நல்லவர்க் கேள்
புலத்தகை

பூவன்ன கண்ணா ரகத்து.

தலைமகளைப் புலவிநீக்கிக் கூடிய
தலைமகன் றன்னுள்ளோ

சொல்லியது.

(பரி.) இ-ள். நலத்தகை நல்லவர்க்கு
வர் = நற்குணங்களைப் றகுதி யுடையராய
தலைவர்க்கும் அழகாவது, — பூ அன்ன கண்ணார்
அகத்துப் புலத் தகை = தம்பூவன்னகண்ணார்
நெஞ்சின்கண் நிகழும் புலவிம்குதியன்றே.

சிறப்புமமை விகாரத்தாற்றொக்கது.
தவறில்லார்க்கும் புலவி இனிதென் பான், 'நலத்தகை
நல்லவர்க்கும்' என்றான். அழகு = இன்பப்பயனைத்
தலைப் படுதல். தானுகர்ந்தவின்பத்திற்கே துவாகிய
புலவியை வியந்து கூறியவாறு.

விளக்கம்:—“நல்ல குணங்களால்
தகுதியை யடைந்த தலைவர்க ளுக்கும் அழகாக
இருப்பது தம் பூவினையே ஒத்த கண்களை
யுடைய பெண்களுடைய நெஞ்சினிடத்தே

உண்டாகும் புலவியின் மிகுதியன்றோ ?” என்று
 தலைமகளை அவள்கொண்ட கோபத்தினின்
 றும் நீக்கி அவளோடு கூடிய தலைமகன்
 தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டதாக
 இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது,
 தலைவி யினது கோபத்தினால் தனக்கு நேர்ந்த
 இன்பத்தை மிகுதியும் வியந்து
 தவறுடையவர்களுக்கு மாத்திரம் தலைவியின்
 புலவி இனிதென்று கூறு வதற்கு இல்லை.
 தவறில்லாத தலைவர்களுக்கும் தலைவியின்
 புலவிவேண்டு வதாக உள்ளது. ஏனெனின் ?
 புலவியில்லாத கலவி அத்துணை இன்பம்
 தருவதற்கு இல்லை என்று தலைவியின்
 புலவியையும் அதனால் தான் அடைந்த
 இன்பத்தையும் கூறியதாயிற்று.

1306. துனியும் புலவியு மில்லாயிற்

கனியுங் கருக்காயு மற்று.

இதுவுமது.

(பரி.) இ-ள். துனியும் புலவியும் இல்லாயின் = முதிர்ந்த கலாமாகிய துனியும் இனையகலாமாகிய புலவியும் இல்லையாயின், —காமம் கனியும் கருக்காயும் அற்று = காமம் செவ்விமுதிர்ந்தபழமும் இனையகாயும்போலும். எ-று.

மிகமுதிர்ந்திறமெல்லைத்தாய கனி துகர்வார்க்கு மிகவுயினிமைசெய்யா தாதலிற் துனியில்லையாயிற் கனியற்றென்றும், கட்டினமைத்தாய காய் துக

200

திருக்குறள்

விளக்கம்

ருஞ்செவ்வீத்தன்றாகவிற் புலவியில்லையாயிற்
கருக்காயற்றென்றுங் கூறினான் இவ்விரண்டும்
வேண்டுமென்று வியந்து கூறியவாறு.

(ஈ)

விளக்கம்:—“

தலைவனுக்கும்

தலைவிக்கும் ஊடலால் தீராத முதிர்ந்த
கலகமாகிய துன்பமும், இனைய கலகமாகிய

புலவியும் இல்லையானால் காமமானது
 காலத்தால் முதிர்ந்த பழமும் இளைமையாகிய
 காயும்போல் ஆகும்' என்று தலைமகன்
 கூறியதாக இத்திருக்குறள் கூறு கின்றது.
 அதாவது, தலைமகனது கோபத்தைத் தீர்த்துக்
 கூடிய தலை மகனானவன் மிகுதியும் முதிர்ந்து
 தானே அற்று விழக்கூடிய தகுதி
 யுடையதாகிய பழமானது
 உண்ணக்கூடியவர்க்கு எவ்வளவு மிகுதியாகிய
 இனிமையைச் செய்யுமோ அதுபோல் முதிர்ந்த
 கலகம் இல்லாத இடத்து இன்பம் அனுபவித்தல்
 உள்ளதென்றும், இளங்காயை உண்
 டால்உண்பார்க்கு எவ்விதம் இனிமைதாராதோ
 அதுபோல் சிறு கலகமாகிய புலவியென்பது
 இல்லாதவிடத்து அனுபவிக்கும் இன்பம்
 இனிமைதாராததாக உள்ளதென்றும் கூறியதால்
 காம இன்பம் அனு பவிப்பார்க்குத் தீராத
 கோபம் இல்லாமையும் தீர்கின்ற கோபம் இருந்த

தலும் ஆகிய இரண்டும் வேண்டுமென்று
கூறியதாயிற்று.

1307. ஊடலி னுண்டாங்கோர்
துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொ லென்று.

இதுவுமது.

(பரி.) இ-ள். புணர்வது நீடுவது (கொல்)
அன்றுகொல் என்று = இனிப் புணர்ச்சி நீட்டிக்குமோ
நீட்டியாதோவென்று கருதலான், — ஊடலின் ஒர்
துன்பம் உண்டு = இன்பத்திற்கின்றியமையாத
ஊடலின்கண்ணேயும் ஒரு துன்பநிகழும். ஏ-று.
என்றென்னுமெச்சத்திற்குக்

கருதலானென்பது வருவிக்கப்பட்டது. சிறப்பும்மை
விகாரத்தாற்றொக்கது. கொல்வென்பதனை

நீடுவதென்பதனுட னுங் கூட்டுக. ஆங்கென்பது
அசைநிலை. ஊடல் கூடற்கண் விரைவித்தல்
கூறியவாறு.

விளக்கம்:—“இனி புணர்ச்சியானது

நீட்டித்து நிற்குமோ அல் லது நீடியாது
 ஒழியுமோ என்று எண்ணுதலால் இன்பம்
 அனுபவிப்ப தற்கு இருந்தே ஆகவேண்டிய
 புலவியின்கண்ணும் ஓர் துன்பம் நிகழ் தல்
 கூடும் ' ' என்று தலைமகன் கூறியதாக
 இத்திருக்குறள் கூறுகின்றது . புலவி
 201 .

ஆகாவது, தலைமகனானவன் தலைமகளைக்
 கூடுமிடத்து இதற்குமுன் தலை வியிடத்து
 உண்டாகிய ஊடலால் அவள் கூடுதலை
 விரைவில் விரும்பு வதை அறிந்து ஊடலானது
 புணர்ச்சியினிடத்து விரையும்படிச் செய்
 வதற்குக் கருவியாக உள்ளது என்று
 கூறியவாறாயிற்று.

1308. நோத லெவன்மற்று
 நொந்தாரென் றஃதறியுங்
 காதல ரில்லா வழி.

உணர்ப்பு வயிச் சுவரா ளுடற்கட்டலைமகன்
தலைமகனோடு

புலந்து சொல்லியது.

(பரி.) இ-ன். கொந்தாரென்று அஃது அறியும்
காதலர் இல்லாவழி = இவர் நம்பொருட்டாக
கொந்தாரென்று அந்நோவினையறியு மன்புடையா
ரைப் பெருவழி, — நோதல் மற்று எவன்
= ஒருவர் நோகின்றதனாற் பயனென்! ஏ-று.

அறிதல் = ஈண்டுடலை யினிதுணர்தல், மற்று
வினைமாற்றின்கண்வந்தது. இவன் நங்காதலியல்லன்,
அன்மையின் இந்நோவறியான், அறியாமையின்
நாம் புலக்கின்றதனாற் பயனில்லையெனத்
தன்னாற்றாமையுணர்த்தியவாறு.

விளக்கம் :—“இவர் நம்பொருட்டாக
வருந்தினாரென்று அவ் வருத்தத்தை அறியும்
அன்பு உடையவரைப் பெருத இடத்து ஒருவர்
தமக்குத் தாமே வருந்துவதில் பயன் யாது”
என்று தலைவியை ஊடல் தீர்க்கும் பொருட்டுத்
தன் தவறின்மையை எவ்வளவு வணங்கிச்

சொல்லியும் தன் வழிவாராது ஊடிக்கொண்ட
 தலைமகளோடு தலைமகன் கூறியதாக
 இத்திருக்குறள் கூறுகின்றது . அதாவது,
 தலைமகன் கோபித்து இவள் நம் காதலியாக
 இருப்பாளாயின் நம் பிரிவாற்றாமையால் இவர்
 வருந்துகின்றனர் என்று கருதுவன், இவள் நம்
 காதலியல் லள் ஆதலால் நம் வருத்தத்தை
 அறியாதவளாக இருக்கின்றாள். இவ் விதம் நம்
 வருத்தம் அறியாத இவளிடத்துக்
 கோபிப்பதால் யாதொரு பயனும் இல்லையெனத்
 தன் ஆற்றாமையை உணர்த்தியவாறாயிற்று.

1309. நீரு நிழல தினிதே புலவியும்
 வீழுநர் கண்ணே யினிது.

இதுவுமது.

(பரி.) இ-ள். நீரும் நிழலதே இனிது
 = உயிர்க்கின்றியமையாத நீரும் நிழலின் கண்ணதே
 இனிதாவது, ஏனென வெயிலின்கண்ணது
 ஆகாது;—புலவி

202

கிருக்குறள்

விளக்கம்

யும் வீழுகர் கண்ணே இனிது = அ னுபோலக்
 கலவிக்கின்றியமையாத புலவியும் அன்புடையார்
 கண்ணே இனிதாவது, ஏனையன்பிலார்கண் ஆகாது.
 எ - று.

நிழற்கணிஞ்சுந்த ிர் குளிர்ச்சிமிக்குத்
 தாகந்தணித்தலின் இனிதாயிற்று. வீழுகர்
 ஆற்றாமைக்கு கோதலுங் கூடுதற்கண்
 வேட்கையுமுடையராவார். இவன் கம்மாட்டு
 அவ்விரண்டுமின்மையின் இப்புலவிதானு
 மின்னொதாகாநின்ற தென்பதாம்.

(க)

விளக்கம்:—“உயிர்களுக்கு இருந்தே
 ஆகவேண்டிய தண்ணீரும் நிழலின் கீழ்
 இருப்பதாயின் இனிமையாகவே இருக்கும்.

அவ்வித மல் லாது வெயில் காயுமிடத்து
 இருப்பதால் அது இனிமையுடைய
 தாகாது. அதுபோலவே கலவிக்கு இருந்தே
 ஆகவேண்டிய புலவி என் னும் சிறு கோபமும்
 அன்பு உடையாரிடத்துத் தோன்றுமாயின்
 இனி மையாகவே முடியும்,மற்றை
 அன்பில்லாதவரிடத்து அப்புலவி தோன்று
 மாயின் இனியது ஆகாமல் போகும்' என்று
 தலைவன் கூறியதாக இத் திருக்குறள்
 கூறுகின்றது. அதாவது, நிழலிடத்தே உள்ள
 நீரானது எவ்வாறு குளிர்ச்சிமிகுந்து
 உண்பார்க்குத் தாகத்தை நீக்கி இனி
 மையாக உள்ளதோ, அதுபோல் தம்மை
 விரும்பும் காதலரிடத்தே தோன்றும்
 பிரிவாற்றாமைக்கு வருந்துதலும் அவ்வருத்தம்
 நோக்கி காத லரைக் கூடுங்காலத்து விருப்பம்
 மிகுந்து இனிமைபடச் செய்வதும்
 அன்புடையாரிடத்துண்டாகும். அவ்வாறன்றி

வெயிலிடத்தே இருந்த நீரினை உண்பார்க்கு
 எவ்விதம் தாகத்தைத் தணிக்கினும் அது
 இனிமை செய்யாதது போல் இவளிடத்து
 நம்முடைய வருத் தங்கண்டு வருந்துகின்ற
 தன்மையும் அவ்வருத்தங் கண்டு கூடு கின்ற
 காலத்து அக் கலவியை இனிமை படும்படிச்
 செய்யும் விருப் பமும் ஆகிய இரண்டும்
 இல்லாமையால் இவளிடத்தே தோன்றிய
 புலவிதானும் தீரும் கோபமாக இல்லாது
 துன்பத்தைத் தருவதாக உள்ளது என்று
 தன்வழிவாராத தலைவியை நோக்கித் தலைவன்
 கோரி த்துக் கூறியதாயிற்று.

1310. ஊட வுணங்க விடுவாரோ
டென்னெஞ்சங்
கூடுவே மென்ப தவா.

இதுவுமது.

(பரி.) இ-ள். ஊடல்

உணங்க = தானூடற்கண்ணே மெலியாநிற்கவும்,
 —விடுவாரோடு கூடுவேம் என்பது என்னெஞ்சம்
 அவா = விட்டிருக்கவல்லா புலவி நுணுக்கம்

203

ரோடுகூடக் கடவேமென்று என்னெஞ்சம்
 முயற்ற்கேது தன்னவாவே, பிறிதில்லை. ஏ-று.

அன்புமருளுமில்லாதாரை உடையரென்றும்
 அவரோடியாங் கூடுவ மென்றுங் கருதி அதற்கு
 முயறல் அவாவுற்றார் செயலாகலின், 'கூடுவே
 மென்பதவா' என்றான். காரியங் காரணமாக
 ஷசரிக்கப்பட்டது. இக்கூட் டம்
 முடியாதென்பதாம்.

(வ)

விளக்கம்:—“தான் ஊடலிடத்தே
 வருந்தி நிற்கவும் தன்னைவிட்டுப் பிரிந்து இருக்க
 வல்லாரோடு புணர்வோமென்று என்
 நெஞ்சமானது முயற்சி செய்வதற்குக் காரணம்
 தனக்குள்ள ஆசையேயன்றி வேறொன்றும்

இல்லையாகும்' என்று தலைவன் கூறியதாக
 இத்திருக்குறள் கூறு கின்றது. அதாவது,
 அன்பும் அருளும் உடையார் ஊடல்
 கொள்வாரா யின் அவ்வூடலால் உண்டாகும்
 பிரிவாற்றாமைக்கு வருந்துகின்ற காதலரைக்
 கண்டு இவர் நம்பொருட்டு இவ்விதம்
 வருந்துகின்றார் ஆதலின் இவரோடு கூடி
 இன்பம் உண்டாகும் கலவியை முடிப்போம்
 என்று கருதுவர். அவ்விதம் அல்லாது
 காதலர் பிரிவாற்றாமையால் வருந்தி நிற்கவும்
 ஊடி நின்று அன்பும் அருளும் இல்லாதவரை
 அன்பும் அருளும் உடைபவரென்று எண்ணி
 அவரோடு யாம் கூடுதற்கு முயற்சி செய்தல்
 ஆசைகொண்டார் செயல் ஒன்றே
 ஆகுமேயன்றிக் கூடிக் கலவி யின்பத்தை
 அனுபவிப்பதற்கு முடியாததாகும் என்ப
 தாயிற்று.

புலவி நுணுக்கம்.

(பரி.) அது புலவியது நுணுக்கமென விரியும்.
 அஃதாவது தலைமகனும் தலைமகளும் ஓரமளிக்கட்
 கூடியிருந்துழி அவன்மாட்டுப் புலத்தற்காரண
 மில்லை யாகவுங் காதல் கைம்மிகுதலான்
 நுண்ணியதோர் காணமுளதாக வுட்கொண்டு
 அதனை யவன்மேலேற்றி அவள் புலத்தல்.
 காணத்தினுணுக்கம் காரியத்தின்மேனின்றது.
 அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும்.

விளக்கம்:— அதாவது புலவிபிணுடைய
 நுணுக்கம் என்பதாம். அது

என்னைபோலெனின் ? தலைமகனும் தலைமகளும்
 ஓர் படுக்கையில் 304

திருக்குறள் விளக்கம்

கூடியிருந்த காலத்து அத்தலைமகனிடத்தே

கோபித்துக் கொள்வதற்கு யாதொரு
 கா ரணமும்இல்லாதிருக்கவும், விருப்பமிருதியால்
 வெகு நுட்ப மாகிய ஒரு காரணம் இருப்பதாக
 மனத்துள் கொண்டு அக்காரணத் தையே
 அத்தலைவன்மீது சுமத்தித் தலைவி கோபித்தல்.
 மேல் புலவி என்னும் அதிகாரத்தைக்
 கூறினராதலால் அதன் நுணுக்கத்தைப் புலவி
 நுணுக்கம் என்று இங்குக் கூறலாயினர்.

1311. பெண்ணியலா ரெல்லாரும்
 கண்ணிற் பொது
 நண்ணேன் பரத்தநின் மார்பு.
 [வுண்பர்

உளப்போய்வந்த தலைமகள்
 பள்ளியி-த்தாலாகத்

தலைமகள் சொல்லியது.

(பரி.) இ-ள். பரத்த = பரத்தமை யுடையாய்,
 —பெண்ணியலார் எல் லாரும் கண்ணிற்
 பொதுவுண்பர் = ஸ்நனைப்

பெண்ணியல்பினையுடையார் யாவரும் தங்கண்ணைப்
 பொதுவாகவுண்பர்,—நின் மார்பு கண்ணேன்
 =அத னால் அ வர்மிச்சிலாய நின்மார்பினைப்
 பொருந்தேன். ஏ-று.

கற்பு நாண் முதலிய கற்குணங்களின்மையிற்
 பரத்தையர்க்குள்ளு

பெண்ணியற்கைமாத் திரமேயென்னுங் கருத்தாற்
 'பெண்ணியலார்' என்றான். பொதுவாகவுண்டல்
 =தஞ்சேரிச்செலவின்

முறையானன்றி ஒருகாலத்தொரு க்கு கோக்குதல்:
 அதுவுமோர் குற்றம். தானோக்கியின்புற்றவாதே

அவரு கோக்கியின்புறுவரென ஆசங்கித்து
 அவர்பாற் பொருமையெய்துதலின்,

துணுக்கமாயிற்று.

(6)

விளக்கம்:—“ஓ! பரத்தையர் நட்பு
 உடையாய்! உண்ணைப்பெண் தன்மையுடையார்
 எல்லோரும் தம் கண்ணால் பொதுவாக
 ஒருகாலத் திலேயே யாவரும் ஒன்றாகப்

பார்ப்பார். அவ்விதம் யாவரும் பார்த்துக்
 கழித்ததாகிய உன்னுடைய மார்பினை யான்
 பொருந்தேன்' ' என்று உலாவுதற்குப்போய்
 வந்த தலைமகனாவன் படுக்கையிடத்துவந்து
 அமரவும் அவனைக் கண்ட தலைவி கூறியதாக
 இத்திருக்குறள் கூறுகின்றது .

அதாவது, தலைமகள் கற்பு, நாணம் முதலிய
 நற்குணங்கள் ஒன்றுமில்லாது பெண் தன்மை
 ஒன்றே உடைய பரத்தையரது சேரியில் நீர்
 செல்லும் காலத்து அப்பரத்தையர் யாவரும் ஒரு
 காலத்திலேயே உமது மார்பினை ஒருங்கே
 பார்த்தார்களாதலால் அவ்விதம் யாவரும்
 ஒருங்குகண்டு இன் பத்தையடைந்த
 அம்மார்பை யான் இப்போது
 பொருந்துவேனாயின் உண்டு கழிந்த மிகுதியை
 உண்டதுபோலாகுமா தலால் யான் அதைச்

செய்யேன் என்றான். இதனால்தான் எவ்விதம்
 தலைவனது மார்பை நோக்கி இன்பத்தை
 அடைந்தாளோ அவ்விதம் அப்பரத்தையரும்
 அவன் மார்பைப் பார்த்து இன்பத்தை அ
 டைந்திருப்பார் என்று சந்தேகித்து
 'அப்பரத்தையரிடத்துப் பொருமைகொண்டு
 புலக்கின்றாளா தலால் இவ புலவி நுண்ணிய
 காரணங்கொண்ட நுணுக்கமாயிற்று.

1312. ஊடி யிருந்தேமாத் தும்மினார்
 யாந்தம்மை

நீடுவாழ் கென்பாக் கறிந்து.

தலைமகன்க்கத்துச் சேன்ற

தொழ்க்துத் தலைமகள்

பள்ளியிடத்து நீகழ்ந்தது கூறியது.

(பரி.) இ-ள். ஊடி இருந்தேமாத்

தும்மினார் = யான் தம்மோடுடியுரை யாடா

திருந்தேமாகக் காதலர் தும்மினார், —யாம்

தம்மை நீடுவாழ்கென்பாக்கு அறிந்து = அது நீங்கித்
தம்மை நீடுவாழ்கென்றுரையாடுவேமாகக் கருதி.

தும்மியக்கால் வாழ்த்துதல் மரபாகலான்,
உரையாடல் வேண்டிற் றேன்பதாம்.
இயல்பானிகழ்ந்த தும்மலைச்
குறிப்பானிகழ்ந்ததாகக் கோடலின்,
நுணுக்கமாயிற்று.

(உ)

விளக்கம்:—“யாம் காதலரோடு ஊடல்
கொண்டு பேசாதிருக்கவும் நம் காதலர்
தும்மினார். ஏனெனின்? அவ்வூடல் நீங்கித்
தம்மை நெடும்பொழுது வாழ்வீர் என்று
வாழ்த்துவேம் என்று எண்ணியே யாகும்”
என்று தலைமகளேத் தலைமகன் நீங்கியிருந்த
காலத்து அவளிடத்தே சென்ற தோழிக்குத்
தலைமகள் படுக்கையிடத்து நிகழ்ந்ததைக்
கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது.
அதாவது, தலைவியானவள் தன்னிடத்து

வந்த தோழியை நோக்கி யான் தலைவரிடத்து
 நேற்று இரவு பேசாது கோபித்து
 இருக்கவும் அக் கோபத்தை நீக்கக் கருதிக்
 குறிப்பாகத் தும்மினார். ஏனெனின் ? ஒருவர்
 தும்மும் காலத்து அவரிடத்து அன்பு
 கொண்டவர்கள் அவரை நெடும்பொழுது
 வாழ்தல் வேண்டுமென்று வாழ்த்துவது உலக
 வழக்காதலால் அவ்விதம் யானும்
 வாழ்த்துவேன் என்றும், அதனால் என்
 புலவியும் தீரும் என்றும் எண்ணியேயாகும்
 என்று கூறினாரா யிற்று. இங்கு தலைவன்
 இயல்பாகவே தும்மியும் குறிப்பாகத் தும்மினா
 ரென்று தலைவிகொண்டதால் இது
 புலவியினுடையது

206

திருக்குறள்

விளக்கம்

1313. கோட்டுப்பூச் சூடினுங் காயு

மொருத்தியைக்

காட்டிய சூழனி ரென்று.

தலைமகள் புலவீக்தறிப்பினைக் கண்டு

நீவிர்கூடியொழுகா

நிற்கவும் இது நிகழ்தற்குக் காரணம்

யாதென்ற

தொழிக்குத்

தலைமகள்

சொல்லியது.

(பரி.) இ-ன். கோட்டுப்பூச் சூழனும் = யான்

கோடுதலைச்செய்யு மாலை யைக்

சூழனேனாயினும், — ஒருத்தியைக் காட்டிய சூழனிர்

என்று காயும் = நும்மாற் காதலிக்கப்பட்டா

னொருத்திக்கு இப்பூவணிகாட்டல்வேண்டிச்

சூழனிரென்று வெகுளாசிற்கும்; இத்தன்மையாட்டு

ஒரு காரணம் வேண்டுமோ! ஏ-று.

கோடென்பது முத னிலைத் தொழிற்பெயர்.

பூ — ஆகுபெயர். வளைய மாகச்

சூழினுமென்பதாம்; "கோட்டங் கண்ணியுங்

காடுந்திரை யாடையும்" * என்றார் பிறரும். இனி

அம்மருதநிலத்துப்பூவன்றி வேற்றுநிலத்துக்

கோட்டுப் பூவைச் சூடினேனாயினும் ஈண்டையான்
 பிறனொருத்திக்கு அவ்வேற்றுப் பூவணி
 காட்டல்வேண்டிச் சூடினீரென்று வெகுளுமெனினு
 மமையும். (ஈ)

விளக்கம்:--“யான் கோடுதலையுடைய
 மாலை யொன்றினைச் சூடினேனாலும் உம்மால்
 விரும்பப்பட்ட காதலி யொருத்திக்குப் பூவின்
 அழகினைக் காண்பித்தல் வேண்டியே
 சூடிக்கொண்டார் என்று கோபிக் கின்றனர்.
 இவ்வித தகுதியு டையாளுக்குக் கோபித்தற்கு
 ஒரு காரண மும் வேண்டுமோ’ என்று
 தலைமகளது கோபிக்குங் குறிப்பினைத் தோழி
 பார்த்து தலைமகனை நோக்கி நீவிர் இருவரும்
 கூடி, இருக்கவும் இவ்விதப் புலவி
 உண்டாவதற்குக் காரணம் எது என்று
 கேட்டலும் தலைமகன் கூறியதாக
 இத்திருக்குறள் கூறுகின்றது . அதாவது,
 தலைமகனை வன் தோழியை நோக்கி ஓ!

தோழியே! யான் வளையமாகச் சூடிக்கொள் ளும்
 பூவினாலாகிய மாலே ஒன்றினையேனும் அல்லது
 இம்மருத நிலத் துக்கு உரியதல்லாத வேற்று
 நிலத்திற்கு உரிய கொம்பிற் பூக்கும்
 பூவையேனும் சூடிக்கொள்வேன யின்,
 அதுகண்ட உன் தலைவியான வள் நீர்
 இவ்விதமாகிய மால்களை அணிதல் யாரோ
 பிறள் ஒருத்திக்கு இவ்வேற்று நிலத்துப்
 பூவினமுகினைக் காண்பித்தல் வேண்டியே சூடிக்
 கொண்டீர் என்று கோபிப்பாளாயின் இவ்வித
 தகுதியுடையாளுக்குப்

* புறநானூறு, 275.

புலவி நுணுக்கம்

207

புலத்தற்கு ஒரு காரணமும் வேண்டுமோ
 என்று புலவி நுணுக்கம் கூறியதாயிற்று.

1314. யாரினும் காதல மென்றேனா
ஆடினாள்

யாரினும் யாரினு மென்று.

இதுவுமது.

(பரி.) இ-ள். யாரினும் காதலம்
என்றேனா = காமதுகர்தற்குரிய விருவ ராயினார்
யாவரினும் யாம் மிக்க காதலையுடையேமென்பது
கருதி யாரினும் காதலமென்றேனாக, — யாரினும்
யாரினும் என்று ஆடினாள் = நின்றேழுழி அது
கருதாது, என்னாற்காதவிக்கப்பட்ட மகளிர்
பலருள்ளும் நின்கட்காத லுடையே
என்றேனாகக்கருதி, அம்மகளிர் யாரினும் என்கட்
காதலுடைய ராயினீரென்று சொல்லிப் புலந்தான் .
எ-று.

தலைமகள் கருத்திற்குத் தன்மைப்பன்மை
உயர்ச்சிக்கண் வந்தது. யானன்புமிகுதியாற்
சொல்லியதனைக் கருத்து

வேறுபடக்கொண்டதல்லது
பீழிதுகாரணமில்லையென்பது
ரம்.

(ச)

விளக்கம்:—“காம இன்பத்தை
அனுபவித்தற்கு உரிய இருவராயினர் எவரினும்
யாம் மிகுந்த காதலை யுடையோம் என்பதை
எண்ணி அவ்வெண்ணத்தை அவள்
அறியவேண்டி நாம் யாவரினும் மிக்க
காதலுடையோம் என்று கூறினேன்.
கூறுதலும், உனது தலைவி யான் சொல்லிய
பொருள் இதுவென்று எண்ணுது என்னால்
விரும்பப்பட்ட பெண்கள் பலருள்ளும்
தன்னிடத்து அதிகமாகிய காதலுடையேன்
யான் என்று கூறினேன் என்று பொருள்
கொண்டு ‘அப்பெண்கள் யாவரினும்
என்னிடத்து அதிக விரும்பங் கொண்டார்
அன்றோ?’ என்று சொல்லிக்கொண்டே
கோபித்தாள்” என்று தலைமகன் கூறியதாக
இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது,

தலைமகன் தன்னையும் தலை ளியையும் உட்படுத்தி
 யாம் என்னும் பன்மைச் சொல்லால் கூறுதலும்,
 அது கருதாது யாம் என்னும் சொல்லைத்
 தன்மைப்பன்மை யுயர்ச்சிக் கண் வந்ததாகப்
 பொருள்கொண்டு யான் அன்பு மிகுதியால்
 சொல்லிய சொல்லைக் கருத்து
 வேறபடக்கொண்டு அதனால்
 வெகுள்வாளாயின் அவ்வித தகுதியுடையாள்
 ஒருத்திக்குப் புலப்பதற்குக் காரணமும்
 வேண்டுமோ என்று தலைவியினது புலவியின்
 துணுக்கத்தைக் கூறியதா யிற்று.

208

திருக்குறள்

விளக்கம்

1315. இம்மைப் பிறப்பிற் பிரியல
 மென்றேனாக்

கண்ணிறை நீர்கொண்ட னள்.

இதுவுமது.

(பரி.) இ-ன். இம்மைப் பிறப்பிற் பிரியலம்
என்றேனா = காதன்மிசூதி யான் இம்மையாகிய
பிறப்பின்கண் யாம் பிரியேமென்று
சொன்னேனாக, — கண் ணிறை நீர் கொண்டனன் =
அதனான் ஏனைமறுமையாகிய பிறப்பின்கட்
பிரிவென்னுங் குறிப்பினேனாகக் கருதி, அவன்
தன் கண்ணிறைந்த நீரினைக் கொண்டான், ஏ-று.

வெளிப்படுசொல்லைக் குறிப்புச்சொல்லாகக்
கொள்கின்றதல்லது என் பாற் றவறில்லை
யென்பதாம்.

(இ)

விளக்கம் :—“ விருப்பமிசூதியால்
இம்மையாகிய இப்பிறப்பின் கண் யாம் ஒருவரை
யொருவர் விட்டுப் பிரியமாட்டோம்
என்று சொன்னேன். சொல்லுதலும்
அச்சொற்களைக் கேட்ட தலைவி அவ்வித மாயின்
மற்றை மறுமையாகிய பிறப்பினிடத்தே
தன்னைப் பிரிந்து விடு வேன் என்று
சொல்லியதாகக் கருதி அவள் தன் கண்களில்

நிறைந்த நீரினைக் கொண்டாள் ” என்று
 தலைமகன் கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்
 றது . அதாவது, தோழியே ! இப்பிறப்பில்
 யாம் ஒருவரை பொருவர் விட்டுப்பிரியோம்
 என்று அன்பின் மிகுதியால் வெளிப்படு
 சொற்களால் கூறியதை இப்பிறப்பில்
 பிரியமாட்டோம் மறுபிறப்பில் பிரிவோம்
 என்று குறிப்புச் சொல்லாகக் கூறியதாக
 எண்ணி கண் நிறைந்த நீரினைக் கொண்டு
 தன்பப் படுவாளாயினாள். அவளது புல விக்கு
 ள் காரணமும் வேண்டியோ என்று தலைவரின்
 புலவி நுணுக்கத் தைக் கூறியதாயிற்று.

**1816. உள்ளினே நென்றேன்மற்
 ரென்மறந்தீ ரென்
 புல்லாள் புலத்தக் கனள்.
 [நென்னைப்**

குதுவுமது.

(131.) இ-ள். உள்ளினேன்

ஏன்றேன் = பிரிந்தகாலத்து நன்னை யிடை யின்றி
 னினைந்தேனென்னும் கருத்தால்
 யானுள்ளினென்றேன்;—மற்று ஏன்மறந்தீர்
 என்று என்னைப் புல்லாள் புலத்தக்கனள் = என,
 அதனை ஒரு கான் மறந்து
 பின் னினைந்தேனென்றதாகக்கருதி,
 என்னையிடையே மறந்தீ புலவி நுணுக்கம்
 209
 ரென்று சொல்லி முன் புல்லுகற் கமைந்தவள்
 அஃதொழிந்து புலத்தற் கமைந்தாள். ஏ-று.
 மற்று வினைமாற்றின்கண் வந்தது .
 அருத்தாபத்திவகையான் மறத்தலை யுட்கொண்டு
 புலந்தானென்பதாம்.
 (க)
 விளக்கம் :—“பிரிந்து இருந்தகாலத்து
 உன்னை இடைவிடாது
 நினைத்து இருந்தேன் என்னும் கருத்தினால்
 யான் உன்னை நினைத்தேன் என்றேன். கூறலும்

நினைத்தேன் என்னும் சொல்லை ஒருகாலத்து
 மறந்து பின்னர் நினைத்தேன் என்று கூறியதாக
 எண்ணி என்னை நடு வில் மறந்தீர் என்று
 சொல்லிக்கொண்டே முன் தழுவுதற்கு
 அமைந்த வள் அதனை ஒழிந்து கோபித்தற்கு
 ஆரம்பித்தனள்' ' என்று தலைவன் கூறியதாக
 இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது,
 தோழியே ! இவ் விதம் சொல்லும் சொற்களை
 வெளிப்படையாகக் கருதாது குறிப்பாகக் கருதிப்
 புலக்கின்ற இவளுக்குப் புலத்தற்கு ஒரு
 காரணமும் வேண் டமோ என்று தலைவியின்
 புலவி நுணுக்கத்தைக் கூறியதாயிற்று.

1817. வழுத்தினு டும்மினே னை
 வழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீ ரென்று.

இதுவுமது.

(பரி.) இ-ள். தும்மினே னை

வழுத்தினுள் = கூடியிருக்கின்றவள் யான்
 தும்மினேனை தன்னியற்கைபற்றி வாழ்த்தினுள்,

— அழித் து யார் உன்ளித் தும்மினீர் என்று
 அழுதாள் = அங்ஙனம் வாழ்த்தியதானே மறித்து,
 தும்மை நினைத்து வருந்துகின்ற மகளிருள் யாவர்
 நினைத்தலாற் றும்மினீரென்று செல்லிப்
 புலந்தழுதாள். எ-று.

வாழ்த்தலொடு புலத்தல் இயையாமையின்,
 'அழித் து' என்றான். அன் புடையார் நினைத்தவழி
 அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மரேன்றுமென்பது
 மகளிர் வழக்கு. இல் வழக்கை உள்வழக்காகக் கருதிப்
 புலந்தானென்பதாம்.

விளக்கம் :—“என்னோடு கூடியிருக்கின்ற
 தலைவியானவள் யான் தும்முதலும் தான்
 இயற்கையாகச் செய்வது போல் என்னை
 வாழ்த்தி னாள். அவ்விதம் வாழ்த்திய
 அத்தலைவியே மறுபடி யும் அவ்வாழ்த்து
 தலைவொழித்து உம்மை நினைத்து
 வருந்துகின்ற பெண்களாள் எவர்

நினைத்தலால் தும்மினீர் என்று
 சொல்லிக்கொண்டேகோபித்து அழுவா

ளாயினாள்” என்று தலைவன் கூறியதாக
இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது,
அன்புடையவர்கள் எவரேனும் ஒருவரை
நினைத்தால் அந்

27

210

திருக்குறள்

விளக்கம்

நினைக்கப்பட்டவர்க்குத்

தும்மல்தோன்றுமென்பது பெண்கள் வழக்காத
லால் இங்கும் யான் தும்மினதற்கு முதலில்
வாழ்த்தினாளேனும் பின்னர் எவரோ
எண்ணிடத்து அன்புடையவர் நினைத்தலால்
எனக்குத் தும்மல் வந்தது என்று எண்ணி
வாழ்த்துதலைவிட்டுக் கோபித்து அழுவாளா
யினாள். இவ்வித தகுதியுடையாளுக்குப்
புலத்தற்குக் காரணமும் சீவண் மீமோ என்று
தலைவியின் புலவி நுணுக்கத்தைக்
கூறியதாயிற்று.

1318. தும்முச் செறுப்ப வழுதா
 ணுமருள்ள
 வெம்மை மறைத்திரோ
 வென்று.

இதுவுமது.

(பரி.) இ-ள். தும்முச் செறுப்ப = எனக்குத்
 தும்மரேன்றியவழி யாருள் ளித்தும்மினீரென்று
 புலத்தலையஞ்சி, அதனை யானடக்கினேன்;
 அவ்வன மடக்கவும், — துமர் உள்ளல் எம்மை மறைத்
 திரோ என்று அழுதான் = துமர் தும்மை நினைத்தலை
 எம்மை மறைக்க லுற்றீரோவென்று சொல்லிப்
 புலந்த முதான். ஏ.று.

தும்மு வென்பது முதனிலைத் தொழிற் பெயர்.
 செறுப்ப வென்புழி 'இறந் ததுதழீஇய வெச்சவும்மை
 விகாரத்தாற்றொக்கது. எம்மையென்பது தும்மோ
 டியாதாமியைபில்லாத வெம்மையென்பதுபட நின்ற
 இசையெச்சம். இதனை வடதுலார் காரு வென்ப.
 தும்மினு ள் குற்றம் ஒழியினுங் குற்றமாய்க்காற்
 செயற்பாலதியாதென்பதாம்

(2)

விளக்கம் :—“எனக்குத் தும்மல்
தோன்றிய விடத்தே யாரை நினைத்து நீர்
தும்மினீர் என்று அவள் கோபிப்பதற்குப்
பயந்து எனக் குத் தோன்றிய தும்மலை
வெளிவராத விதமாக யான் அடக்கிக்கொண்
டேன். அவ்விதம் அடக்கவும், உம்முடையவர்
உம்மை நினைத்தலை யான் அறியாதிருக்கும்படி
மறைக்க ஆரம்பித்துத் தும்மலை
அடக்கினீரோ என்று சொல்லிக் கோபித்து
அழுதாள்” என்று தலைவன் கூறியதாக
இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது,
தோழியே ! இயல்பாகவே உண்டாகிய தும்மலை
யாரோ நினைத்தலால் உண்டாவது என்று
கோபித் தற்குப் பயந்து அத்தும்மலை
அடக்கினும் அதுவும் குற்றம் என்று
அழுகின்றாள். தும்மினும் குற்றம்
தும்மாவிடினும் குற்றம் என்று குற்
றங்காண்கின்ற தகுதியுடையாளாகிய

இவளிடத்துச் செய்யக் கூடுவது எதுவும் இல்லை
பிற்று,

என்று தலைவியின் புலவி நனுக்கத்தைக்
கூறியதா புலவி நனுக்கம்

211

1319. தன்னை யுணர்த்தினுங் காயும்
ரிந்நீர ராகுதி ரென்று.

பிறர்க்குநீ

இதுவுமது.

(பரி.) இ - ள். தன்னை உணர்த்தினுங்
காயும் = இவ்வாற்றாநூடிய தன்னை யான்

பணிந் துணர்த்துங்காலும்

வெகுனாநிற்கும்,—பிறர்க்கும் நீர் இந்நீரர் ஆகுதிர்

என்று = பிறமகளிர்க்கும் அவராடியவழி இவ்வாறே

பணிந் துணர்த்து நீர்மையையுடையீராகுதிரென்று

சொல்வி. எ - று.

இவன்

தெளிவித்தவழியுந்

தெளியாளென்பதுபற்றி என்மேலேற்றிய தவற்றை
உடம்பட்டுப் பணிந்தேன், பணிய அதுதானும்
புலத்தற்கேதுவாய் முடிந்தது, இனி யிவண்மாட்டுச்
செய்யத்தகுவதியா தென்பதாம். (க)

விளக்கம் :—“இவ்விதமாக ஊடல்
கொண்ட தலைவியை யான் வணங்கி என் தவறு
இல்லாமையை அவளுக்குச் சொன்னேன்.
அக் காலத்தும் ‘ஏனைய பெண்களுக்கும் அவர்
கோபித்த காலத்து இவ் விதிமே வணங்கி,
அவர்கள் கோபத்தைத் தீர்க்கும்
தகுதியுடையராய் இருப்பீரன்றோ?’ என்று
சொல்லிக்கொண்டு கோபிக்கின்றனள்” என்று
தலைவன் கூறியதாக இத்திருக்குறள்
கூறுகின்றது. அதாவது, தோழியே ! இவள்
நம்முடைய தவறு இன்மையை எவ்வளவு
அறிவிக்கினும் அதுகொண்டு தெளியாளென்பது
கருதி அவள் என்மீது ஏற்றிய தவறுகளுக்கு
உடன்பட்டு வணங்கினேன். அவ்விதம்

வணங்கியு. வணக்கமும் அவள் புலத்தற்குக்
 காரணமாய் முடியுமாயின், இனி இவளிடத்து
 யாம் செய்யக்கூடியது எது உள்ளது என்று
 தலைவியின் புலவி நுணுக்கத்தைக்
 கூறியதாயிற்று.

1320. நினைத்திருந்து நோக்கினுங்
 காயு மனைத்துநீர்
 யாருள்ளி நோக்கினீ ரென்று.

இதுவுமது.

(பரி.) இ - ன். நினைத்து இருந்து நோக்கினுங்
 காயும் = என்சொந்தருஞ் செயல்களும் பற்றித் தான்
 வெகுடலான், அவற்றையொழிந்திருந்து தன்ன
 வயவங்களைதொப்பின்மையை நினைந்து
 அவற்றையே நோக்கினும், என்னை
 வெகுளாநிற்கும், — அனைத்தும் நீர் நோக்கினீர் யார்
 உள்ளி என்று = என்ன வயவமனைத்தும் நோக்கினீர்
 அவற்றதொப்புமையான் எம்மகளிரை நினைத்
 தென்று சொல்லி. எ - று.

எப்பெண்களை நினைந்தோ ?' என்று சொல்லி
 என்னைக்கோபிக்கின்றாள்" என்று தலைவன்
 கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது .
 அதாவது, தோழியே ! அவளது அவய வங்கள்
 முற்றும் யான் நோக்கிய காலத்து எனக்கு
 உள்ள அவயவங் கள் எல்லாவற்றையும் நீர்
 நோக்கியதால் என் அவயவங்களுடைய ஒப்
 புமையானது ஒருத்திக்கே இருத்தல்
 கூடாமையின் ஒவ்வொரு அங்கங் களாக
 எவ்வொருக்கு எவ்வெவ்வங்கங்கள், பொருந்தி
 இருக்குமோ அவர்கள் எல்லாரையும் நீர்
 நினைத்திருத்தல் வேண்டும். அவ்வாறு நினைத்த
 பெண்கள் எல்லாரையும் யான் அறியச்
 சொல்லுமின் என்று கோபித்தாள். இவ்விதம்
 தும்மினும் குற்றம், தும்மவிடினும் குற்றம்,
 பேசினும் குற்றம், பேசாவிடினும் குற்றம்,
 பணியினும் குற்றம், பணியா விடினும்
 குற்றம், நோக்கினும் குற்றம், நோக்காவிடினும்

குற்றம், சும்மா இருக்கினும் குற்றம் என்று யாவும் குற்றமாயின் இவள் புலவிக்கு ஓர் காரணமும் உண்டோ என்று தலைவியின் புலவி நுணுக்கத்தைத் தலை வன் கூறி முடித்ததாயிற்று.

133. அதிகாரம்.

ஊடலுவகை.

(பரி.) அஃதாவது அப்பெற்றித்தாய ஊடலாற்றமக்குக்கடலின்பஞ் சிறந் துழி 'அச்சிறப்பிற்கேது உாய அவ்ஆடலைத் தலைமகளுவத்தலும் தலைமகனுவத் தலுமாம். அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும்.

விளக்கம்:—அதாவது மேல் புலவி நுணுக்கத்தால் உண்டாகிய சிறு பிணக்கால்

இருவர்க்கும் கூடுதலாலாகிய இன்பம்
 சிறக்குமாதலின் அச்சிறப்பிற்குக் காரணமாகிய
 அவ்வூடலைத் தலைமகள் விரும்பி மகிழ்த
 ஊடலுவகை 213

லும் தலைமகன் விரும்பி மகிழ்தலுமாம். மேல்
 அதிகாரத்தில் ஊடலால் வந்த உவகையை
 இங்குக் கூறுவதால் ஊடலுவகை யென்னும்
 இவ்வதி காரம் இங்கு வைக்கப்பட்டுள்ளது.
 132 1. இல்லை தவறவர்க் காயினு

முடுதல்

வல்ல தவரளிக்கு மாறு.
 தலைமகள் காரணம் விற்ப்

புலக்கின்றமை கேட்டதோழி
 அங்ஙனநீ புலக்கின்றதென்னையென்றட்து
 அவள் சொல்லியது.

(பரி.) இ - ன். அவர்க்குத் தவற

இல்லையாயினும் = அவர்மாட்டுத்தவறில் லையாயினும்,

— அவர் அளிக்குமாறு ஊடுதல் வல்லது
= நமக்கவர் தலையளி செய்கின்றவாறு
அவரோடுதலை விளைக்க வற்றுகின்றது. எ - று.

அவர்க்கென்பது வேற்றுமைமயக்கம்.
அனவிறந்தவின்பத்தராகவின் யானெய்தற்பாலதாய
இத்தலையளி ஒழிந்தாருமெய்துவரெனக்கருதி அது
பொருமையான் ஊடலாகழாசின்றதென்பதாம்.

(க)

விளக்கம்: — “அவரிடத்துத் தவறே
யில்லையாயினும் நமக்கு அவர் மிக்க அன்பினைச்
செய்வுதற்காக அவரோடு கோபித்தலைச்
செய்ய வேண்டியு ள்ளது” என்று
தலைமகளானவள் காரணமில்லாமலே தலை
மகனிடத்துக் கோ பிக்கின்ற
தன்மைபைக்கேட்ட தோழியானவள் அவ் விதம்
காரண மில்லாது நீ புலப்பது எதற்கு என்று
கேட்டதற்குத் தலைவி கூறினா டதாக
இத்திருக்குறள் கூறுகின்றது . அதாவது,

தலைமக னானவள், தோழியே! தலைவரிடத்து
பாதொரு தவறும் யான் காணாவிடி னும்
அளவிறந்த இன்பத்தை யுடையவராதலால்
யான் அடையக் கூடிய இவ்வித அன்பினை
அவரிடத்து மற்றவர்களும் அடைவரே என்று
எண்ணி அவ்விதம் மற்றவரும் அடைவதால்
எனக்கு உண்டா கும் பொருமையினால் ஊடல்
என்னும் சிறு பிணக்கு உண்டாவதா யிற்று
என்று கூறியதாகும்.

1322. ஊடலிற் றேன்றுஞ் சிறிதுனி
நல்லளி

வாடினும் பாடு பெறும்.

புலவாக்காலும்

அந்தலையளி

பேறலாயிருக்க அஃதிழந்து

புலவியாள்

வருந்துவதென்னையென்றுட்து

அவள் சொல்லியது.

(பரி.) இ - ள். ஊடலின் தோன்றும் சிறுதுணிஃஊடலேதுவாக நம்
கட்டோன்றுகின்ற சிறியதுணிதன்னால், —நல்லளி வாடினும் பாடுபெறும் =
காதலர் செய்யு நல்லதலையளி வாடுமாயினும் பெருமையெய்தும். எ - டி.

214

திருக்குறள்

விளக்கம்

தவறின்றி சீகழ்கின்றவூடல் கடிதினீங்கலின்
அத்துன்பமுநில்லாதென் பான் 'சிறுதுணி' என்றும்,
ஆராமையற்றி நிகழ்தலின் அதனால் நல்லளி
வாடாதென்பான் 'வாடினும்' என்றும், பின்னே
பேரின்பம்பயக்குமென்பான் 'பாடுபெறும்' என்றுங்
கூறினான். அது வருத்தமெனப்படாதென்பதாம்.

(உ)

விளக்கம்:—ஊடல்

காரணமாக

நம்மிடத்துத் தோன்றுகின்ற சிறிய
துன்பத்தினால் காதலர் நமக்குச் செய்கின்ற
நல்ல தலையளியா னது சிறிது வாடுமாயினும்
பின்னர் பெருமையை அடையச் செய்யும்' '
என்று தோழியானவள் தலைவியை நோக்கி
அப்புலத்தல் என்னும் சிறு கோபத்தை

அடையா விட்டாலும் அவர் அன்பின்
 மிகுதியால் பெரிய தோர் இன்பத்தைப் பெறக்
 கூடியதாய் இருக்கவும், அவ்வன்பத்தினை
 யிழந்து புலவியால் வருந்துவது எதுகருதி
 என்றாட்குத், தலைவி கூறியதாக
 இத்திருக்குறள் கூறுகின்றது. அதாவது,
 தோழியே ! யாதொரு தவறுமில்லாமல் உ
 ண்டாகின்ற ஊடலானது விரை வாக
 நீங்குதலால் அதனால் உண்டாகும் சிறிய
 துன்பமும் நெடும்பொழுது நில்லாதென்றும்,
 எனக்குள்ள ஆராம மிகுதியால் இவ்வூடல்
 உண்டாவதால் அவர் என்னிடத்துச் செய்யும்
 நல்ல இன்ப மானது வாடாது என்றும்,
 அவ்விதம் சிறுபொழுது நாம் ஊடலால்
 அப்போது இன்பத்தை அடையாவிடினும்
 பின்னர் உண்டாகும் புணர்ச் சியானது மே
 றரின்பத்தைத் தருவதால் அவ்வூடலால் வரும்
 வருத்த த்தை வருத்தமென்று
 கொள்ளுதலாகாது என்றும் கூறியதாயிற்று.

1323. புலத்தலிற் புத்தேனா ஊண்டோ
நிலத்தொடு

நீரியைந் தன்னா ரகத்து.

இதுவுமது.

(பரி.) இ - ள். நிலத்தொடு நீர்

இயைந்தன்னாரகத்துப் புலத்தலின் = நிலத்தொடு
நீர் கலந்தாற்போல ஒற்றுமையுடைய காதலர்மாட்
டுப் புலத்தல் போல,—புத்தேன் காடு ஊண்டோ =
கமக்கின்பந்தருவதொரு புத்தேனாக முண்டோ,
இல்லை. எ - று.

நீர் தானின்ற நிலத் தியல்பிற்றாமாறுபோலக்
காதலரும் தாங்குடிய மக ளிரியல்பினராகலான்
அதுபற்றி அவரோடு புலவிசேகமுமென்பான்
'நிலத் தொடு நீரியைந்தன்னாரகத்து' என்றும்,
அவர் கமக்கும் அன்னராகலின் அப்புலவி பின்னே
பேரின்பம் பயவாதின்றதென்பாள் 'புலத்தலிற்
பத்தே னூண்டோ' என்றுங் கூறினாள். உவமம்
பயன்பற்றி வந்தது.

(க) ஊடலுவகை

விளக்கம்:—“நிலத்தினோடு நீர்

கலந்ததுபோன்ற ஒற்றுமையுடைய
காதலரிடத்துப் புலத்தல் கொள்வதுபோல்
நமக்கு இன்பத்தைத் தருவ தாகிய ஒரு தேவ
உலகமும் உண்டோ, இல்லை” என்று தலைவி
கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது
அதாவது, நீரானது எந்நிலத்தில் நின் றதோ
அந்நிலத்து இயல்பினை அடைவதுபோலக்
காதலராய் உள்ளவரும் தாம் கூடிய பெண்களது
இயல்புக்குத் தக்க அளவாகப் பொருந்தி
வாழ்வராதலால் அவ்வித தகுதியைக் கருதிப்
புலவியு ண்டாகின்றதென் றும், அவ்விதம் புலவி
உண்டாய காலத்து நம்மை அவர் தெளிவித்
துக் கூடுகின்ற கூட்டத்தினுள் உண்டாகும்
பேரின்பமானது நாம் இறந்து மறுமைப்
பயனாக அடையும் தேவபோகத்திற்கும்
மேலாய தென்ற ம் அறிந்தோம். ஆதலால்

புலந்துகூடி பேரின்பத்தை அடை வது
கலவியின் பயனாகும் என்ற புலவியின்
பயனைத் தலைவி தோழிக்குக் கூறிப்பதாயிற்று.

1 324. புல்லி விடாஅப் புலவியுட்
டோன்றுமென்

னுள்ள முடைக்கும் படை.

அப்புலவி இனி யாதானிங்குமென்றுட்துக்
சொல்லியது.

(பரி.) இ - ள். புல்லி விடாப் புலவியுள்
தோன்றும் = காதலரைப் புல் விக் கொண்டு
பின்விடாமைக் கே.துவாகிய அப்புலவிக்கண்ணே
யுளதாம், — என் உள்ளம் உடைக்கும் படை =
அதன்மேற்சென்ற என்னுள்ளத்தைக் கெடுக்கும்
படைக்கலம், ஏ-று.

புலவியுளென்னுமேழா வது
வினைந் கழ்ச்சிக்கண் வந்தது. என்னுள்ள
முடைக்கும் படைக்கலமென்றது

வணக்கத்தையும் பணிமொழியையும் படைக்கலம்
என்றான், அவற்றான் அப்புலவியுள்ளமழிதவின்.
புலவீங்குந் திறங் கூறியவாறு.
(ச)

விளக்கம்:—“காதலரை
அணைத்துக்கொண்டு பின் விடாமலுக்கு ஏதுவாக
உள்ள அப்புலவியினிடத்தே உள்ளது ஆகும்,
அப்புலவியீது சென்ற என் உள்ளத்தைக்
கெடுக்கும் படைக்கலம்’ ’ என்று
தோழியானவள் நீ கூறும் பேரின்பத்திற்குக்
காரணமாகிய புலவியா னது இனி எதனால்
நீங்கும் என்று கேட்டதற்குத் தலைவி
கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது .
அதாவது, தோழியே! காதலர் தாம் தம்
தவறினமையைக் கூறி வணங்கியும் பணிந்த
மொழியால் என்னைத் 21 6
திருக்குறள் விளக்கம்

தேற்றியும் நின்றகாலத்துப் புலனைபக்
கொண்ட மனமானது புலனியி னின்றும் நீங்கிக்
கூடுந் திறத்தை நாடும் என்று புலனி நீங்கும்
திறத் தினைக் கூறியதாயிற்று.

1325. தவறில ராயினுந் தாம்வீழ்வார்
மென்றோ

ளகறவி

னங்கொன்

றுடைத்து.

தலைமகளை யுடனீக்கிக் கூடிய தலைமகன்
கழியுவகையலய்தீ

தன்னுள்ளே சொல்லியது.

(பரி.) இ-ன். தவறு இலராயினும் தாம்
வீழ்வார் மென்றோன் அகறவின் = ஆடவர்
தங் கட்டவறிலராயினும் உடையார்போல
ஆடப்பட்டிந் தாம் விரும்பு மகளிருடைய மெல்லிய
தோன்களைக் கூடப்பெருத வெல்லைக்கண் — ஆங்கு
ஒன்று உடைத்து = அவர்க்கு

அப்பெற்றியதோரின்பம் பயத்த லுடைத்து. எ-று.
உடையராயக்கால் இறத்தவிற்பத்தோடு

வருமின்பமுமெய்துவராகவின் அது மிக கன்று,
மற்றையிலராயக்காலும் வருமின்பத்தை
யிகழ்ந்ததில்லை யென்னுங் கருத்தால், தவறிலராயினு
மாங்கொன்றுடைத்தென்றான். ஊட

வினாயவீன்பம் அளவிறத்தவிற்
கூறற்கரிதென்பான், அப்பெற்றிய தொன்
றென்றான். தவறின்றியுடியதூஉம்
எனக்கின்பமாயிற்றென்பதாம். (இ)

விளக் கம்:—“ஆடவரானவர்
தம்மிடத்துத் தவறு இல்லாதவராயினும் தவறு
உடையவர்போல ஊடப்பட்டுத் தம்மை
விரும்புகின்ற பெண்களுடைய மெல்லிய
தோள்களைக் கூடப்பெறாத அளவில் ஆட
வர்க்கு அவ்வித தகுதியுடையதோர்
இன்பம் பயத்தலையுடைய தாயுள்ளது” என்று
தலைமகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகனை
வன் மிகுதியும் உவகை யுடையவனாய்த்
தனக்குள்ளேயே கூறிய தாக இத்திருக்குறள்
கூறுகின்றது. அதாவது, ஆடவர் தம்மி

டத்துத் தவறு உடையராய் அத்தவறின்
 பொருட்டுப் பெண்களால் ஊடப்பெற்று
 அவ்லூடல் தீர்ந்தவுடன் ஊடலால்
 பிரிந்திருந்த காலத்து அனுபவியாத
 இன்பத்தோடு இனி அனுபவிக்க வேண்டிய
 இன்பத்தையும் அனுபவிப்பதற்கு
 உரியராதலின், அத்தவறு டைமை கண்டு
 ஊடுதல் மிக நன்மையு டையதென்றும்,
 அவ்விதம் அல் லாது ஆடவர்
 தவறில்லாதவராயினும் தவறு உடையாரென
 எண்ணி ஊடியகாலத்தும் அளவு இறந்து
 சொல்லுதற்கு ஒண்ணாத அவ்வின்பத் தையே
 ஒத்து இருந்ததென்றும், ஆதலால்
 என்னிடத்துத் தவறில்லா ஊடலுவகை

217

திருந்தும் இவள் ஊடல் கொண்டதும்
 எனக்கின்பமாயிற்று என்றும் தலைமகன்
 சொல்லிக் கொண்டான் என்பதாயிற்று.

1326. உணலினு முண்ட தறலினிது

காமம்

புணர்தலி னூட லினிது.

இதுவுமது.

(பரி.) இ - ன். உணவினும் உண்டது அறல்

இனிது = உயர்க்குமேலுண் பதனினும்

முன்னுண்டதறுதல் இன்பந்தரும்; -- காமம்

புணர்தலின் ஊடல் இனிது = அதுபோலக்

காமத்திற்கு மேற்புணர்தலினும் முன்னைத்தவறு

பற்றியுடுதல் இன்பந்தரும். ஏ-று.

காமத்திற்கென் புழிச் சாரியையும்

நான்கனுருபும் விகாரத்தாற்றொக் கண.

பசித்துண்ணும்வழி ம்கவுண்ணலுடாய்

இன்சுவைத்துமாம் அதுபோல அகன்று கூடும்வழி

ஆராதாமாய்ப் பேரின்பத்ததுமாமெனத்

தன்ன னுபவம் பற்றிக் கூறியவாறு.

(சு)

விளக்கம்:--“உயிர்களுக்குப் பசியாத

காலத்து உண்பதிலும் முன் உண்டது

முழுவதும் அற்ற பிறகு உண்ணுதல் எவ்வித
இன்பத்தினைத் தருமோ அது போலக்
காமத்துக்கு மேலும் மேலும் புணர்தலினும் தலை
வன் பிரிந்திருந்த காலத்து அவன் செய்த
தவறு நோக்கிப் பெண்கள் ஊடிக்கொள்ளுதல்
ஆடவர்க்கு இன்பத்தைத்தரும்” என்று
தலைமக ளது ஊடலைப்போக்கிக் கூடிய
தலைமகனானவன் மிக மகிழ்ச்சியுடைய னாய்க்
கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது .
அதாவது, பசித்து உண்ட காலத்து உண்ணும்
பொருள்களை மிகுதியும் உண்டலும், அவ் விதம்
உண்ட உணவுகள் இனிய சுவையைத்
தருதலும் இயல்பு ஆகல் போல, பெண்களை
நீங்கியிருந்து கூடுங்காலத்து உண்டாகும்
இன்ப மானது ஆராத தன்மையுடையதுமாய்ப்
பேரின்பத்தைத் தருவதுமாய் உள்ளது என்று
ஊடலால் வருகின்ற அனுபவத்தைக்
கூறியதாயிற்று. 1 327. ஊடலிற்

ரோற்றவர் வென்ற ர துமன்னுங்
கூடலிற் காணப் படும்.

இதுவுமது.

(பரி.) இ - ன். ஊடலின் தோற்றவர்
வென்றார் = காமதகர்தற்குரிய இருவரும்
ஊடலின் கீட்டோற்றவர் வென்றார்; - அது
கூடலிற் காணப்

28

21 8

திருக்குறள்

விளக்கம்

படும் = அஃதப்பொழுதறியப்படாதாயினும்
பின்னைப் புணர்ச்சியின்கண் அவராலறியப்படும்.
எ-று.

தோற்றவர் = எதிர்தலாற்றாது சாய்ந்தவர். அவர்
புணர்ச்சிக்கட் பேரின்ப மெய்தலின்
வென்றாராயினார். மன்னும் உம்மும் அசைநிலை.
யானதுபொழுது சாய்தலின் இதுபொழுது
பேரின்பம்பெற்றேனென்பதாம். (எ)

விளக்கம்:—“காம இன்பம்

அனுபவித்தற்கு உரிய இருவருள் ஊடலாகிய
சிறு பிணக்கு இடத்தே தோற்றவர் வெற்றி
அடைந்தவரா வார். அவ்வெற்றியானது தோற்ற
அப்பொழுது அறியப்படாது இருக் கினும்
பின்னைப் புணர்ச்சியின்பம் அனுபவிக்குங்
காலத்து அவரால்

அறியப்படும்’ ’ என்று தலைமகன் கூறியதாக
இத்திருக்குறள் கூறகின்றது. அதாவது,

ஊடல்கொண்ட தலைமகளைத்

தலைமகனானவன் அவள் ஊடலை நீக்கி அவளோடு

புணர்கின்ற காலத்து அப்புணர்ச்சியால் வரும்

இன் பத்தைக் கூறுவான் போன்று மகளிர்

ஊடல் கொண்டகாலத்து அவ ரோடு

ஆடவரும் ஊடிக்கொள்ளாமல் தம்முடைய

தவறின்மையைக் கூறி அவர்களை வணங்கித்

தம்வழிப்படுத்தும் தோல்வியானது

அப்பொழுது அம்மகளிர்க்குத் தோற்றவர்போல்

காணப்பட்டாலும் ஊடல் தீர்ந்த மக னிர்

பின்னர்க் காண்பிக்கும் இன்பமானது
 பேரின்பமாக இருக்குமாத லால், அத்தோல்வி
 அப்போது தோல்வியாகக் காணப்படினும்
 பின்னர் வெற்றியாகவே முடியும். அதனை என்
 தலைவி ஊடல்கொண்ட காலத்து நான் வணங்கி
 நின்றேனாதலின் புணர்ச்சியின்பம்
 அனுபவிக்கும் இக் காலத்து அடைந்த
 பேரின்பத்தால் அறிந்தேன் என்று
 கூறியதாயிற்று. 1328. ஊழிப் பெறுகுவங்

கொல்லோ நுதல்வெயர்ப்பக்
 கூடலிற் றேன்றிய வுப்பு.
 இதுவுமது.

(பரி.) இ - ள். நுதல் வெயர்ப்பக் கூடலில்
 தோன்றிய உப்பு = இது பொழுது இவனுதல்
 வெயர்க்கும்வகை கலவிபின்கணுளதாய இனிமையை
 — ஊழிப் பெறுகுவங்கொல்லோ
 = இன்னுமொருகால் இவளுடி யாம்பெறவல்
 லேமோ! எ-று.

கலவியது விசேடம்பற்றி 'நுதல்வெயர்ப்ப'
என்றான். இனிமை = கண்டு கேட்டுண்டுயிர்த்துற்
றறிதலானுய விற்பம். இனி அப்பேறு
கூடாதெனப் பெற்றதன் சிறப்புக் கூறியவாறு.

(அ)

ஊடலுவகை

219

விளக்கம்:—“இதுபொழுது இவளுடைய
நெற்றியில் வெயர்வை தோன்றும் வண்ணம்
கலவியினிடத்தே 'உண்டாகிய இனிமையை
இன்னும் ஓர் காலத்து இவள் ஊடல் கொண்டு
யாம் அடைய வல்லவரா வோமோ' என்று
தலைவன் கூறியதாக இத்திருக்குறள்
கூறுகின்றது. அதாவது, ஊடல் தீர்த்துக்கூடிய
தலைமகன் அக்கூடலிலுண்டாகிய விசேடம்
குறித்து நுதல் வெயர்த்தது என்றும், நுதல்
வெயர்க்கக்கூடிய கல வியால் கண்ட
இன்பமானது ஊடலால் நேர்ந்ததென்றும்,

இன்னும் மற் றோர் முறை அவ்விதம் ஊடி
 இவ்வித கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று
 அறிதலால் உண்டாகிய இன்பத்தினை
 அடைவது உண்டாகா தென்றும், ஊடலால்
 தான் இதுபொழுது பெற்ற இன்பத்தின் சிறப்
 பினைக் கூறிபவாறாயிற்று.

1329. ஊடுக மன்றோ வொளியிழை
 யாமிரப்ப

நீடுக மன்றோ விரா.

இதுவுமது.

(பரி.) இ - ள். ஒளியிழை

ஊடுகமன் = ஒளியிழையினை யுடையான்

இன்னுமெம்மோடுவொளாக;—யாம் இரப்ப இரா

நீடுகமன் = அங்ஙனம் அவ னாடி நின்றற்கும்

அதனையுணர்த்துதற்பொருட்டு யாமிரந்து நின்றற்குங்

காலம் பெறும்வகை இவ்விரவு வடியாது நீட்டித்தல்

கேண்டுக; எ-று.

ஊடுத

நீடுதவென்பன

வேண்டிக் கோடற்பொருள், மன் னிரண்டும் ஆக்
கத்தின்கண் வந்தன. ஓகாரங்கள் அசைநிலை.
கூடலின் ஊடலேயமையு மென்பதாம்.

(க)

விளக்கம்:—“ஒளிதங்கிய ஆபரணங்களை
உடையாளாகிய இவள் இன்னும் எம்மோடு
ஊடிக் கொள்ளல் வேண்டும். அவ்விதம் அவள்
ஊடல் கொண்டு இருப்பதற்கும் அவ்வூடலைத்
தீர்த்தற்பொருட்டு யாம் எம் குறையை யெல்லாம்
கூறி வணங்கி நின்றற்கும் காலம் இருக்கும்படி
இவ்விராப் பொழுதானது விடிந்து விடாது
நீட்டித்து இருத்தல் வேண்டும்” என்று தலைவன்
கூறியதாக இத்திருக்குறள் கூறுகின்றது. அதா
வது; ஊடல் தீர்த்துப் புணர்ந்த தலைமகன் அவ்வூடலால் வந்த பேரின்
பத்தைக் கருதி எக்காலத்தும் கூடி நிற்பதிலும் முன்னர் ஊடி பின்னர்
கூடுதலே மிக்கதோர் இன்பத்தை அடைவதற்குக் காரணமாகும்
ஊடலிடத்தே உண்டாகும் உவகையைக் கூறியதாயிற்று.

விளக்கம் 1330. ஊடுதல் காமத்திற்

கின்ப மதற்கின்பங்

கூடி முயங்கப் பெற்றின்.

இதுவுமது.

(பரி.) இ-ள் . காமத்திற்கு இன்பம் ஊடுதல்

= காமநுகர்ச்சிக்கின்பமாவது அதனை

நுகர்தற்குரியராவார் ஆராமைபற்றித்

தம்முளுடுதல், — அதற்கு இன்பம் கூடி முயங்கப்

பெற்றின் = அவ்வுடுதற்கின்பமாவது, அதனை

யனவறிந்து நீங்கித் தம்முட்கூடி முயங்குதல்

கூடுமாயின், அம்முயக்கம். எ-று.

கூடுதல் = ஒத்தவளவினராதல்.

முதிர்ந்ததுணியாயவழித் துன்பம்பயத்த லானும்,

முதிராதபுலவியாயவழிக் கலவியின்பம்

பயவாமையானும், இரண் டற்குமிடையா கிய

வனவறித்து

நீங்குதலரிதென்பதுபற்றிக்

‘கூடிமுயங்கப் பெறின்’ என்றான்.

அவ்விரண்டின்பமும் யான் பெற்றேனென்பதாம்.

(10)

விளக்கம்:—“காம அனுபவத்திற்கு

இன்பமாக இருப்பது அக் காம இன்பத்தினை

அனுபவித்தற்கு உரியவராவார் அடங் காக்க

காமக் தால் தமக்குள் ஊடிக்கொள்ளுதலாகும்.

அவ்விதம் ஊடிக்கொள்வ தற்கு இன்பமாக

இருப்பது அவ்வூடல் அளவு அறிந்து நீங்கித்

தம் முள் ஒத்த அளவினராய்க் கூடி முயங்குதல்

கூடுமாயின், அம் முயக்க மேபாகும்’ என்று

தலைமகன் கூறியதாக இத்திருக்குறள்

கூறுகின்றது. அதாவது, தலைமகன் தலைமகளது

புலவியை நீக்கிக் கூடுங் காலத்து உண்டாகும்

இன்பத்தினைக் கூறுவானாகி ஊறிதலை காம

நுகர்ச்சிக்கு இன்பமாயினும் அவ்வூடல் அதிகப்

படாமலும் குறையாமலும் இருத் தல்

வேண்டுமென்றும், அவ்விதம் அளவறிந்து
கூடாவிடின ஊடல் முதிர்ந்தகாலத்து அது
துன்பம் பயக்குமென்றும், முதிராது சிறு புல
வியாய இடத்துக் கல்வி இன்பம் மிக்கதோர்
பயனைத் தாராது என்றும், ஆதலால்
அவ்வளவறிந்து இருவர்கூடுதல் மிகுதியும்
அருமையென்றும், ஆயின், யானே அவ்விரண்டு
இன்பமும் பெற்றேன் என்றும் தான் பெற்ற
இன்பத்தினைக் கூறினாயிற்று.

கற்பியல் முற்றிற்று.

திருக்குறள் விளக்கம்

221

(பரி.) ஈண்டுப் பிரிவினை

வடநான்மதம்பற்றிச் செலவு ஆற்றாமை விதுப்புப்

புலவியென நால்வகைத்தாக்கிக் கூறினார்.
 அவற்றுட் செலவு பிரி வாற்றுமை யுள்ளும்,
 ஆற்றுமை படர்மெ விந்திரங்கன் முதல்
 நிறையழிதலீரு யவற்றுள்ளும், விதுப்பு
 அவர்வயின்விதும்பன்முதற் புணர்ச்சிவிதும்பலீரு
 யவற்றுள்ளும், புலவி நெஞ்சொடுபுலத்தன்முதல்
 ஊடலுவகையீரயவற்றுள் ளங்கண்டு கொள்க.
 அஃதேல் வடநூலார் இவற்றுடனே சாபத்தினுயை
 நீக் கத்தினையுங் கூட்டிப் பிரிவினை
 ஐவகைத்தென்றாராலெனின், அஃது அறம்
 பொருளின்பமென்னும் பயன்களுள்
 ஒன்றுபற்றிய பிரிவன்மையானும்,
 முனிவராணையான் ஒருகாலத்தோர்
 குற்றத்துளதாவதல்லது உலகியல்பாய்
 வாராமையானும் ஈண்டொழிக்கப்பட்டசென்க.
 விளக்கம்:--இவ்வாசிரியர் பிரிவு
 என்பதனை வடநூலார் கொள் கையின் வழி
 பிரிந்து செல்லுதல், அஃதனால் உண்டாகும்

ஆற்றாமை, பின்விரைதல், புலத்தல் என்று
 நால்வகையாகக் கூறியுள்ளனர். அவ் விதம்
 கூறிய நான்கு பகுதியினுள் செலவு
 என்பதனைப் பிரிவாற்றாமை என்கும்
 அதிகாரத்துள்ளும், ஆற்றாமை என்பதனைப்
 படர்மெலிந்து இரங்கல் என்கும் அதிகாரம்
 முதல் நிறையழிதல் என்கின்ற அதிகாரங்கள்
 வரையும், விதுப்பு என்பதனை
 அவர்வயின்விதும்பல் என்கும் அதிகாரம்
 முதல் புணர்ச்சிவிதும்பல் என்கும்
 அதிகாரங்கள் வரையும், புலவி என்பதனை
 நெஞ்சொடுபுலத்தல் என்கும் அதிகாரம் முதல்
 ஊடலுவகை என்கின்ற அதிகாரங்கள் வரையும்
 கண்டுகொள்ளுதல் வேண்டும். அதுவல்லாமலும்,
 வடநூலார் இப்பிரிவினை மேல்கூறிய
 நான்குவகையாகக் கூறாவதுடன் சில்லாமல்
 சாபத்தினால் உண்டாகும் நீக்கத்தினையும் கூட்டிப்
 பிரிவு என்பதனை ஐந்துவிதம் என்று கூறுகின்

நனரே எனின், அவ்வித பிரிவானது அறம்,
 பொருள், இன்பம் என் னும் பயன்கள்
 அடைவதற்கு நேர்ந்த பிரிவு
 அல்லாமையானும், முற் றத் துறந்த முனிவரது
 ஆணையால் எப்போதேனும் ஓர் காலத்து ஓர் குற்
 றத்தின்பொருட்டு உண்டாவது அல்லது
 உலக இயல்பாய் வாராமையானும்
 அவ்வடநூலார் கூறும் சாபத்தினால் வரும் பிரி
 ரிவினைத் தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறாமல்
 விட்டுவிட்டனர் என்பதாம்.

காமத்துப்பால்

முற்றிற்று.

நீருக்குறள்

விளக்கம்

முற்றுப்பெற்றது.

திருக்குறள்
விளக்கம்.



காமத்துப்பால் அகராதி.

குறள்.	எண்.	பக்கம்.	குறள்.	எண்.	பக்கம்.
அசையியற்	1098	23	உள்ளினே	1316	208
அணங்குகொ	1081	7	உள்ளவன்—னு	1184	101
அரிதரோதேற்	1153	75	உள்ளவன்—ம	1125	49
அரிதாற்சி	1160	81	உரு அதவர்க்	1292	188
அவந்தாரை	1303	197	உரு அதவர்போ	1096	22
அவரெழுவாருயிர்	1141	65	உரு அதோ	1143	67
அலர்நாண	114 ¹⁾	71	உரு அர்க்குறு	1200	113
அவர்தந்தா	1182	99	உறுதோறு	1106	31
அவர்கெஞ்	1291	187	ஊடலிற்றேரு	1327	217
அழல் போலு	1228	136	ஊடலிற்றேருன்	1322	213
அளித்தஞ்ச	1154	76	ஊடலிலுண்	1307	200
அறிகிலா	1139	62	ஊடலுண்வ்	1310	202
அறிதோறழி	1110	35	ஊடலுணர்தல்	1109	34
அறவாய்சி	1117	42	ஊடற்கட்	1284	182
அனிச்சப்பூ	1115	41	ஊழிப்பெ	1328	213
அனிச்சமு	1120	44	ஊழியவ	1304	198
இமைப்பிற்கா	1129	52	ஊழியிருந்	1312	205
இம்மைப்பிறப்	1315	208	ஊடுகமன்	1329	219
இருகோக்கி	1091	18	ஊடுதல்	1330	220
இருந்துள்ளி	1243	149	ஊடவர்கெணவை	1147	69
இலக்கியூ	1262	164	எழுதுங்காற்	1285	182
இல்லைதவற	1321	213	எள்ளினிளி	1298	193
இளித்தக்க	1288	184	எனைத்து நினைப்	1208	130
இளியன்ன	1294	190	எனைத்தொ	1202	116
இன்கணுடை	1152	74	ஏதிலார்போ	1099	24
இன்பங்கடன்	1166	86	ஒண்ணுதற்	1088	14
இன்னுதின	1158	79	ஒருதலையா	1196	111
உடம்பொ	1122	46	ஒருகானெழுகாள்	1269	170
உணவிலு	1326	217	ஓம்பினமை	1155	77
உண்டார்க	1090	16	ஒடுவினிதே	1176	94
உப்பமைச்	1302	196	நடலன்ன	1137	61
உய்த்தலறிந்து	1287	184	கடாக்களி	1087	14

உ.ரணசைலு	1203	100	கணசனவு	1092	19
உ.வக்காணென்	1185	102	கண்டதுமன்	1146	68
உ.வத்துறை	1130	53	கண்டாங்கலுழ்வ	1171	91
உ.முத்துழல்	1177	95	கண்டாருயிரு	1084	11
உன்னக்களித்	1281	180	கண்டுகேட்	1101	27
உன்னத்தார்	1249	158	கண்ணிறைந்த	1272	172
உன்னம்போ	1170	90	கண்ணிற்றுனி	1290	186
உள்ளினு	1201	115	கண்ணின்பசப்	1240	146

காமத்துப்பால் அகராதி

223

குறள்.	எண்.	பக்கம்.	குறள்.	எண்.	பக்கம்.
கண்ணுக்கொளச்	1244	149	செற்றாரென	1245	150
கண்ணுன்னார்	1127	51	செற்றார்பின்	1255	158
கண்ணுள்ளிற்	1126	50	நஞ்சுந்தம	1300	194
கண்ணொடுக	1100	25	தணந்தமை	1233	140
கதுமெனத்தா	1173	92	தண்ணந்துறைவன்	1277	176
கயலுண்கண்	1212	123	தந்நொஞ்சத்	1205	118
காத்தலுமாற்	1162	83	தம்மிவிருக்	1107	32
காப்பினுக்	1271	171	தவறிலரா	1325	216
கருமணியிற்	1123	47	தளியேயிருந்	1296	191
கலந்துணர்த்துங்	1246	151	தன்னையுணர்	1319	211
கவ்வையாற்	1144	67	தாம்வீழ்வார்தம்	1191	107
கரித்தொறு	1145	68	தாம்வீழ்வார்தமென்	1103	29
கனவினாணன்	1214	125	தாம்வேண்டி	1150	72
காணிந்ருவளை	1114	40	தினைத்துணையு	1282	180
காணுக்காற்	1286	183	துஞ்சுக்காற்	1218	127
காண்கமற்	1265	166	துப்பினெவ	1165	86
காதலரில்வழி	1224	132	தும்முச்செறப்ப	1318	210
காதலர் துதொரு	1211	123	துறைவன்	1157	78
காதலவரிலராக	1242	148	துனியும்புல	1306	199
காமக்கடன்	1164	85	துன்பத்திற்	1219	193
காமக்கடும்புணலு	1134	57	துன்னாத்துறந்	1250	154
காமக்கடும்புணனி	1167	87	தாரை		
காமக்கணிச்சி	1251	155	தேரிந்துணரா	1172	92
காமமுகாணு	1163	84	தோடலைக்	1135	58
காமமுழந்	1131	54	தொடிசோக்கி	1279	177
காமமென	1252	156	தொடியொடு	1236	142
காமம்விடு	1247	152	தொடிற்சுடி	1159	80
காலைக்குச்	1225	133	நசையுயார்	1199	113
காலையரும்பி	1227	135	நயந்தவர்க்கு	1181	99
குறிக்கொண்	1095	21	நயத்தவர்கல்காமை	1232	139
கூடியகாமம்	1264	166	நலத்தகை	1305	199
கூர்மோ	1085	12	கனவினாற்	1215	125

கேட்டார்	1293	189	நனவினானந்தர்	1220	129
கொடியார்—யி	1169	89	நனவினானல்காக்	1217	127
கொடியார்—யு	1235	142	நனவினானல்காதவ	1213	124
கொடும்புரு	1086	13	நனவினானல்காரை	1219	128
கோட்டுப்	1313	206	நனவென	1216	126
காயிலுநாணு	1183	100	நன்னீரைவாழி	1111	37
சீதுமைசமத்	1231	138	நாக்காதல்	1195	110
செல்லாமை	1151	74	நாணுமற	1297	192
செரு அச்சிது	1097	28	நானென	1257	160
செறிதொடி	1275	174	நானெடு	1133	56
செற்றவர்பின்	1256	159	நீணத்தியி	1260	162

224

கிருக்குறள்

விளக்கம்

குறள்.	எண்.	பக்கம்.	குறள்.	எண்.	பக்கம்.
கிறையரி	1138	61	பேணுதுபெட்பவே	1283	181
கிறையுடையே	1254	157	பொருண்மலை	1280	187
கிணத்திருக்கு	1820	211	மடலூர்தல்	1186	59
கிணத்தொன்று	1241	147	மணியுட்	1273	173
கிணப்பயர்	1203	116	மதியுமடந்தை	1116	41
கீங்கிற்பெ	1104	30	மலர்என்கண்	1119	44
கிருகிழல்	1307	201	ணர்		
கெஞ்சத்தார்	1124	51	மலர்என்கண்	1142	66
கெய்யாலெரி	1148	70	ணருமை		
கெருநற்றுக்	1278	177	மலரினுமெல்	1289	185
கோக்கினு—கி	1093	20	மலர்காணின்	1112	38
கோக்கினு—கெ	1082	9	மறப்பினெவ	1207	119
கோதலெவன்	1308	201	மறைபெற	1180	97
கோளுவுடம்	1132	55	மறைப்பேன்மற்	1258	157
பசக்கமற்	1189	104	மறைப்பேன்மன்	1181	82
பசந்தாளிவ	1188	104	மற்றியானெ	1206	118
பசப்பென	1190	105	மன்னுயிரெல்	1168	88
படலாற்றா	1175	94	மாதர்முகம்	1118	43
பகைநீங்கிப்	1234	141	மாலிகேட்ப	1226	184
பண்டறியேன்	1083	10	மாலையோஉல்லை	1221	130
பதிமருண்டு	1229	137	முறைமொக்கு	1274	174
பரிந்தவர்கல்கா	1248	153	முயக்கினுட	1239	145
பருவரலும்	1197	111	முயங்கிய	1238	144
பனியரும்பி	1223	131	முறிமேனி	1113	39
பன்மாயக்கண்வன்	1258	160	யங்ககண்ணிற்	1140	63
பாடுபெறுதியோ	1237	143	யாமுமுளே	1204	117
பாலொடு	1121	46	யாரினுக்கா	1314	207
பிணிக்ருமருக்	1102	28	யானோக்குங்	1094	20
பிணையேர்	1089	15	வருகமற்கொண்க	1266	167
பிரிவுரைக்கும்	1156	77	வழுத்தினுடும்ப	1817	209
புலத்தவீற்	1323	214	வாராக்காற்	1179	97
புலப்பலென	1259	161	வாழ்தனுயிர்	1124	48
புலப்பேன்கொல்	1267	168	வாழ்வார்க்கு	1192	108
புல்லொடவ	1801	198	வானந்தி	1281	182

புல்லிவிட்டி	1187	109	விடா அது	1210	192
புல்லிவிடா அ	1324	215	வினக்கற்றம்	1186	102
புன்கண்ணை	1292	181	வினியுமெனின்	1209	121
பெண்ணிய	1311	204	விணைகலந்து	1268	189
பெண்ணினூற்	1230	178	விழப்படுவார்	1194	109
பெயலாற்ரு	1174	93	விழுநார்விழப்	1193	108
பெரிநாற்றிப்	1276	176	விழுமிருவர்	1108	88
பெருகுமையஞ்	1295	190	விழ்வாரினின்	1198	112
பெறினென்னும்	1270	170	வேட்ட	1105	81
பெருந்தெட்டா	1178	96			

காமத்துப்பால் அகராதி முற்றிற்று.

உ

திருக்குறளின் சிறப்புப்

பாயிரமாகிய

திருவள்ளுவ

மாலை.



அசாரீரி

க. திருத்தகு தெய்வத் திருவள்

ளுவரோ

ருத்தகு

நற்பலகை

யொக்க—விருக்க

வருத்திர

சன்ம

ரேனவுரைத்து

வானி

லோருக்கவோ

வேன்றதோர்

சோல்.

(இ-ள்.)

திருத்தகு தெய்வத்

திருவள்ளுவரோடு = அருட் செல்வத்தை யும்

அதற்குத் தக்கதெய்வத் தன்மையையுமுடைய

திருவள்ளுவரோடு—உருத் தகு நற்பலகை

உருத்திரசன்மர் ஒக்க இருக்க என உரைத்து =

அவரிருத்தற்குத் தனது உருவத்தினாலே தக்க நல்ல

சங்கப் பலகையிடத்து உருத்திரசன் மர் ஒருவரே

ஒப்பவேறியிருக்கவென்று கூறி,—வானில் ஒருக்க

ஓர் சொல் ஒவென்றது = ஆகாசத்திலிருந்து
 அவ்விடத்துள்ள புலவர் கருத்தையெல் லாம்
 ஒற்றுமை செய்யும்படி ஒரு வாக்கியம் ஒவென்று
 இரைந் தெழுந்தது. ஏ-று.

“ அருட் செல்வஞ் . செல்வத்துட் செல்வம்
 ” என்பவாகலின், திரு வென்றகற்கு
 அப்பொருளுரைக்கப் பட்டது. தெய்வத்தன்மை
 தெய்வத்தி னவதாரமாய் விளங்குகை.
 தெய்வத்தன்மை யில்லாதார்க்கு அருளுளதாயி னும்
 அதனாலே பெரும்பயன் விளையாமைபின், தகுதி
 சொல்லப்பட்டது. திருவள்ளுவரென்னும் பெயருள்,
 திருவென்பது உயர்வையும், உள்ளுவரென் பது
 வண்மை யுடையவரென்பதையும், விளக்கி
 நின்றனவாகலின், அது வே தத்தில் இலமைறை
 காய்கள்போற் புலவிடங்களினும் மறைந்து
 வெளிப்படா

திருத்த மெய்ப்பொருள்களை யெல்லாம் தொகுத்து உலகத்தாருக்குக் கொடுத்தருள் செய்தவரென்னும் காரணம் பற்றி வந்த பெயராயிற்று. வன் முதலிலை, அர் இறுதிநிலை, உ சாரியை. அம்முதலிலைக்குப் பொருள் ஈகை. உருத்திரசன்மர் உருத்திரனும் அடைந்த சன்மந்தையுடையவரென விரியும். அவர் முருகக்கடவுளது திருவவதாரமாய் வணிகர் மரபிற்சேன்றிய மூங்கைப்

2 திருவள்ளுவ மாலை
 பின்னையார். அசரீரி அருவமாய் எங்குதிறைந்துள்ள
 முதற்றெய்வம். ஆரங்
 கேற்றத் தொடங்கிய காலத் தத் தெ ய்வப்
 புலவரோடு ஒப்ப விருந்து கேட் டற்குத்
 தகுதியுடையோர் யாரென யாவரும் எண்ணமுற்று
 நின்றவழி இவ் வசரீரி வாக்சியம் பிறந்தது.
 என்றதெனப் படர்க்கை வினையாகக் கூறலின்,
 ஆண்டு நின்ற கேட்ட புலவர்களுள் ஒருவர்
 அதனை இங்மனம் பாடலாகச் செய்தனரென்றயிக.
 (க)

நாமகள்.

உ. நாடா முதனான் மறைநான்
 முகனாவீற்
 பாடா விடைப்பா

ரதம்பகர்ந்தேன்—கூடாரை

யெள்ளிய வென்றி யிலங்கிலவேன்
மாறபின்

வள்ளுவன் வாயதேன் வாக்கு.

(இ-ள்.) கூடாரை எள்ளிய வென்றி இலங்கு
இலைவேல் மாற=பகை

வரைப் புறங்கொடுக்கச் செய்து இகழ்ந்த
வெற்றியை உண்டாக்கி வினங்கா சின்ற
இலைபோலும் வேற்படையைபுடைய
பாண்டியராசனே,—நாடா=

உலகத்தார் விதிவிலக்குகளை அறிந்து உய்யும்
வழியை நாடி,—முதல் நாள் முதன் நாவின் நான்
மறை பாடா=படைப்புக் காலத்திலே பிரமனது
நாவி

விருந்து இருக்கு முதலாகிய நான்கு வேதங்களையும்
பாடி,—இடைப்பாடும் பகர்ந்தேன்=நடுவான

காலத்திலே பாரதமாகிய வேதத்தைக் கூறி
னேன் ;—பின் என் வாக்கு வள்ளுவன்
வாயது=அதற்குப் பிற்பட்ட இக் காலத்திலே என்
வாக்குத் திருக்குறளாகிய வேதத்தைச் சொல்லி

வள்ளு வன் வாயின் கண்ணதாயிற்று. எ-ற.

தன் கணவனாகவின்

நான்முனாவிலிருத்தென்றும், அவனவதாரமாக
வின், வள்ளுவன் வாயதென் வாக்கென்றும்,
கூறினான். பாரதம் வியாசரைக்
கொண்டு சொல்லப்பட்டது. இதனால் நான்மறை
பூர்வ வேதமும், பாரதம்
மத்திய வேதமும், திருக்குறள் உத்தர வேதமும்
என்றதாயிற்று. வேதம் மூவகைத் தென்பதுஉம்,
இவற்றது தோற்றமுறையால் இஃது வாக்கியப்
பிர மாணத்திற் சிறப்புடைத் தென்பதுஉம்
சொல்லியபடி. (உ)

இறையனார்.

கூ. என்றும் புலரா தியாணர்நாட்

சொல்லுகினு நின்றலர்ங்கு தேன்பிலிற்று
நீர்மையதாய்க்—குன்றாத சேக்தளிர்க்
கற்பகத்தின் றேய்வத் திருமலர்போன் ம
ன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்.

(இ-ள்.) மண்புலவன் வள்ளுவன் வாய்ச்சொல் = புலவர்க்காசனாகிய வள்ளுவன் வாயிற் பிறந்த திருக்குறளானது, — என்றும் யாணர் புலராது நாட் செல்லுகினும் நின்று அலர்ந்து தேன் பிலிற்றும் நீர்மையதாய் = எக்காலத் துந் தன்னழகு கெடாது நெடுங்காலங் கழியினும் நிலை பெற்று மலர்ந்து தேனைச் சொரிசின்ற குணமுடையதாய் வினங்குமாதலால், — குன்றாத செந் தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன் = குறைவு படாத செய்ய தளிர்களையுடைய கற்பகத்தினது தெய்வத் தன்மை பொருந்திய உயர்வாகிய மலர்போலும். எ-று.

திருக்குறளுக்கு அழகு சொன்முடிபு பொருண்முடிபின் குணங்க ளும், அலர்தல் எங்கும் பாவுதலும், தேன்பிலிற்றல் இருமை யின்பங்களும் விளைத்தலுமாம். சொல் ஆகு பெயர். இறையனார் கடவுளாகலின், இனி இதிற் சிறப்ப தொன்றுளதாவதின் நெண்ணுந்துணிவுதோன்ற

என்றுமென்றும், பின்னும் அதனை வலியுறுத்தற்கு
 நாட் செல்கினு நின்றென்றும் வாழ்த் துப்
 பொருள்பட இவ்வாறு கூறினார். இது
 அழியாது நின்று பெருகுப் பயன்படுமாறு
 சொல்லியபடி.

(௩)

உக்கிரப்பெருவழுதியார்.

நான்மறையின் மெய்ப்பொருளை
 முப்பொருளா நான்முகத்தோன்
 றுன்மறைந்து வள்ளுவனாய்த் தந்து
 ராத்த—நான் முறையை
 வந்திக்க சென்னிவாய் வாழ்த் துக
 நன்னெஞ்சஞ்
 சிந்திக்க கேட்க செலி.

(இ-ள்.) நான்முகத்தோன் தான் மறைந்து
 வள்ளுவனாய் நான்மறையின் மெய்ப்பொருளை
 முப்பொருளாத் தந்து உரைத்த நான்
 முறையான்குமன் தான் தன்னுரு மறைந்து

திருவள்ளு வரையவதரித்து காண்கு
 வேதங்களினுண்மைப் பொருளை அறம் பொருள்
 இன்பமென்னும் முப்பாற் பொருளாகத் தமிழிற்
 றந்து கூறிய திருக்குறளெழுதிய திருமுறையை
 — சென்னி வந்திக்க = என் தலை வணங்குக, — வாய்
 வாழ்த்துக = வாய்துதிக்க, — கன்னெஞ்சம்
 சிந்திக்க = கல்ல மனம்
 தியானிக்க, — செலிகேட்க = காது கேட்க. ஏ-று.

முப்பொருள் ஆகுபெயர். இவ்வேதப் பொருள் ஆகியிலே வேதஞ்
 சொல்லியோனாலேயே சொல்லப்பட்டமையால் உலகத்துச் சமயாசாரியர்
 களாலும் பிறராலும் ஒன்றற்கொன்று மாறாகக் கொள்ளப்பட்ட பொருள்கள்
 போல்வதன்றென்பது, தோன்ற, மெய்ப் பொருளென்றார். கலையுணர்
 புலமையிற் தலையோனாகி விதிமுறை வழிந்து முது கிலம் புரக்கும் பெருள்

4 திருவள்ளுவ மாலை
 தலை யுக்கிரப் பெருவழுதி யென்னுந் தன்னிக
 ரில்லா மன்னவர் பெருமான் தான் மேற்கொண்ட
 சிறப்பைப் பலரும் அறிந்து மேற்கொள்ள,
 இவ்வாறு வழிபாடு கூறினான், “மன்ன னெப்படி
 மன்னுயிரப்படி ” ஆகலின். இப்புத் தகத்தை

முன்னே பூசித்து மெய்மொழி மனங்களால்
 வணக்கஞ் செய்து பின் தேட்சவேண்டுமென்று
 சொல்லியபடி. (ச)

கபிலர்.

௫. தீனையளவு போதாச் சிறு புன்னீர்
 நீண்ட

பனையளவு காட்டும்
 படித்தான்—மனையளகு
 வள்கைக் குறங்கும் வள்காட
 வள்ளுவனார்

வெள்கைக் குறட்பா விரி.

(இ-ள்.) மனை அளகு வள்கைக்கு உறங்கும்
 வள்காட=மனையில் உணர்க்கப் பழுதின்ற பறவைப்
 பேடுகள் உலக்கைப்பாட்டால் கண்ணுறங்குகின்ற
 வளம் பொருத்திய காட்டையுடைய அரசனே, --
 வள்ளுவனார் வெள்கைக் குறட்பா
 விரி = திருவள்ளுவரால் அருளிச் செய்யப்பட்ட
 குறள் வெண்பா மிகப் பெரிய பொருளைத்
 தன்னுட்கொண்டு காட்டுதல் -- தீனையளவு

போதாச் சிறு புன்னீர் நீண்டபனையளவு காட்டும்
 படித்து = திணையரிசியி னளவுக்கும் போதாத சிறிய
 புல்லினது துனியின் கண்ணுள்ள பனி நீர் உயர்ந்த
 பனையி னளவான அதன் சாயையைத்
 தன்னுட்கொண்டு காட்டுங் குணம் போலுங்
 குணத்தையுடைத்து. ஏ-று.

பனை ஆகுபெயர். ஆல் அசை. பறவை இளி
 முதலியவை. உலக்கைப் பாட்டு மகளிர்
 பரிமளப்பொடி இடிக்கின்றபோது பாடும் பாட்டு.
 விரி விரித் தல். எப்படி மிகச்சிறிய பனித்துளியிலே
 மிகப் பெரிய பனைமரத்தின் சாயை அடங்கி
 விளங்குகின்றதோ அப்படியே மிகச் சிறிய
 இக்குறள் வெண்பாவில் மிகப் பெரிய பொருள்
 அடங்கி விளங்குகின்ற தென்பதாம். இது
 சுருங்கி யிருத்தும் விரிவான பொருளை விளக்குமாறு
 சொல்லியபடி. இது முதலியன சங்கத்துப்
 புலவராலே பாடப்பட்டன.

(இ)

பரணர்.

மாலும் குறளாய் வளர்ந்தீரண்டு மாணடியான்
 ஞால முழுது நயத்தளத்தான்—வாலறிவின்
 வள்ளுவருந் தங்குறள்வேண் டாவடியால்
 வையத்தா ஞள்ளுவவேல் லாமளத்தா தோர்க்கு-
 திருவள்ளுவ மாலை 5

. (இ-ள்.) மாலும் குறளாய் வளர்ந்த இரண்டு
 மாண் அடியால் ஞாலம் முழுதும் நயந்து
 அளந்தான் = திருமாலும் குறளாய்ப் பிறந்து
 வளர்ந்த இரண்டு பெரிய அடிகளால் உலக
 மனைத்தையும் விரும்பி அளந்தான்;— வாலறிவின்
 வள்ளுவரும் தம் குறள் வெண்பா அடியால்
 வையத்தார் உள்ளுவ எல்லாம் ஓர்ந்து
 அளந்தார் = மெய்யறிவினை யுடைய
 திருவள்ளுவரும் தம் மினின்றுந்தோன்றி அந்நிலை
 நிற்சின்ற வெண்பாக்குறளின் இரண்டு சிறிய
 அடிகளால் அவ்வுலக மனைத்தினுமுள்ளோரால்
 நினைக்கப்பட்ட வற்றை யெல்லாம் ஆராய்ந்து
 அளந்தார். ஏ-று.

உம்மை யிரண்டும். முறையே தேவரிற்
 பெரியோனாகிய வென்றும், மனிதரிற் சிறியராய்க்
 காணப்பட்ட வென்றும், பொருள்பட நின்றன.
 உவமானத்திலே வளர்தலும் பெருமையும்
 சொல்லுதலால், உவமேயத்திலே அவற்றுக்கு
 முரணாகிய நிலை நின்றலும்
 சிறுமையும் வருவிக்கப்பட்டன. மாலுக் குத்தானே
 குறளாதலும் பின்பு அச்சிலே சில்லாது வளர்தலும்
 பேரடிகளால் அளவுபட்ட உலகத்தை யளத்தலும்,
 திருவள்ளுவருக்குத் தம்மினின்றுங் குறளை
 உண்டாக்குதலும் அது தன்னிலே நின்றலும்
 அதன் சிற்றடிகளால் அளவுபடாத நிலைப்பின்
 ஸீடயங்களை அளத்தலும், சொல்லப்படுதலானும்,
 வேற்றுமை யறிக. நினைக்கப்பட்டன வெல்லாம்
 இதுகனகத்து அளவு செய்யப்பட்டமை சொல்லியபடி.
 (சு)

நக்கீரர்.

எ. தானே முழுதுணர்ந்து தண்டமிழின்
 வெண்குறளா

லானு வறமுதலா

வந்நான்து—மேனேருக்

கூழி னுரைத்தாற்கு மொண்ணீர்
முகிலுக்கும்

வாழியுல கேன்றாற்று மற்று.

(கு-ள்.) தானே முழுது உணர்ந்து = தானே
வேதப் பொருள் அணைத் தையும்

அறித்து—தண்டமிழின் வெண்குறனால் ஆன அறம்

முதலா அந்நான் கும் ஏனேருக்கு ஊழின்

உரைத்தாற்கும் = தண்ணிய தமிழின்கண் குறள்

வெண்பாக்களால் விட்டு நீங்குதல் கூடாத

அறமுதலிய அந்நான்கு

பொருள்களையும் அவற்றை அறியாதவர்களுக்கு அவர் எளிதினறிய முறையாத்

செய்வியருளிய திருவள்ளுவருக்கும்—ஒண்ணீர் முகிலுக்கும் = ஒன்றிய நிரை

தத்த மேகத்துக்கும்—உலகு மற்று என் ஆற்றும் = இவ்வுலகம் எதிர் நன்றி

யாது செய்யும்? செயல் விடந்தது ஒன்றாயிற்று

;—வாழி = அவரும் அதுவும் வாழ்க. எ-று.

திருவள்ளுவ மாலை

ஆளுமை நீங்காமை, தானே
முழுதுணர்ந்தெனவே, ஆசிரியராயிருந்து பிறர்
அறிவிக்க அறிந்தில ரென்றநாயிற்று. முழுது
மென்னு மும்மை தொக் கது, ஒன்மை
இனிமைமேல் நின்றது. முறை தூவின்
முப்பொருள்களின் கிடக்கையொழுங்கு, காயனார்
கொடைச் சிறப்புச் சொல்லியபடி. (எ)

மாமூலனார்.

அ. அறம்பொரு ளின்பம்லீ டென்னுமக்
நான்கின்

நிறந்தேரிந்து சேப்பிய

தேவை—மறந்தேயும்

வள்ளுவ னென்பானார் பேதை
யவன்வாய்ச்சொற்

கொள்ளா ரறிவுடை யார்.

(இ-ள்.) அறம் பொருள் இன்பம் வீடு

என்னும் அந்நான்கின் திரும் தெரிந்து செப்பிய
தேவை == அறம் முதலாகச் சொல்லப்பட்ட
அவ்வேதப் பொருள்களாகிய நான்கனது
கூறுபாட்டையும் தெரிந்து உலகத்தார்க்குச்
சொல்லிய தேவனை - மறந்தேயும்
வள்ளுவனென்பான் பேதை==மறந்தாயி னும் ஒரு
மனிதனாக உட்கொண்டு வள்ளுவனென்று
சொல்லுதற்கு ஒருவின் உளவியின், அவன்
அறிவில்லாதவனாவன் ;—அவன் வாய்ச்சொல்
அறிவு உடையார் கொள்ளார் =அவனது வாயிற்
பிறந்த அச்சொல்லை அறிவுடையார் கொள்ளார்.
எ-று.

அறமுதலியவற்றின் கூறுபாடு அவற்றினது
தொகை வகை விரிகள் மறந்தேயும் என்றதனால்,
நினைப்புடன் சொல்லுவோன் பேதையிற் பேதை
யாம் என்பதாயிற்று. முன்னும் பின்னுமுள்ள
பாட்டுக்களில் இப்பெயர் தெய்வத் தன்மையைக்
குறிப்பிக்கும்படி நன்கு மதித்து உயர்த்திச்
சொல்லப் படுதலால், ஒரு மனிதனாக
உட்கொண்டென்பது வருவிக்கப்பட்டது ; அன்றி

ஒலிக்குறிப்பினாலே சாதி யிழிவு தோன்ற
 உள்ளவனென்பா னெளி னுமமையும்.
 இக்குறிப்பொலியை வட தூலார் காருகாமென்பர்.
 தெய்வப் புலனை அவமதிப் பினிழிவு
 சொல்லியபடி. (அ)

கல்லாடர்.

கூ. ஒன்றே பொருளெனின் வேறென்ப
 வேறெனி

என்றென்ப வாறு

சமயத்தார்—நன்றென வேப்பா லவரு

மீயைபவே வள்ளுவனார்

முப்பான் மொழிந்த மொழி.

திருவள்ளுவ மாலை

7

(இ-ள்.) ஆறு சமயத்தார் ஒன்றே பொருள்
 எனின் வேறு என்பது வகை மதத்தோறும்
 ஒருமதத்தார் தமது தூவிலே உலகமும் உயிரும்

கடவுளுமாகிய பொருள்கள் ஒன்றே என்று காட்டு
 வராயின், மற்றொரு மதத்தார் தமது தூவிலே
 அதனை மறுத்து அவை வேறும் என்று
 காட்டுவர்;—வேறு எனின் அன்று என்பது அப்படி
 வேறு என்று காட்டின், பின்னொரு மதத் தார்
 அதனை அன்றென்று மறுப்பார்; ஆதலால், சமய
 தூல்களெல்லாம் இவ்வாறு
 மறுக்கப்படுகின்றன,—வள்ளுவனார் முப்பால்
 மொழிந்த மொழி என்று என எப்பாலவரும்
 இயைபு = திருவள்ளுவராலே முப்பாலாகச் சொல்
 லப்பட்ட தூலை நன்றென்று கொள்ளுதற்கு
 எவ்வகைப்பட்ட பகுதியோரும் உடன்படுவார்.
 எ-று.

மொழி ஆகுபெயர். ஆறு மதமாவன
 வியாச மதம், சைமினி மதம், பதஞ்சலி மதம்,
 கபிலமதம், கணாதமதம், அஷ்பாதமதம்; அன்றிச்
 சைவ வைணவ முதலியவற்றைக் கூறினுமாம்.
 எச்சமயத்தாரு மென்னுது எப்பால வரும்
 என்றதனால், வேதத்துக்குட்பட்ட சமயத்தாரோ
 யன்றி புறப்பட்ட சைனம், பெளத்தம் முதலிய

மதத்தாரும், பலவகைப்பட்ட சாதியாரும்
தேசத்தாரும், காலத்தாரும், பிறரும்
வேதமென்றபடி.

தழுவப்படுதலறிக. இதுவே பொது

(க)

சீத்தலைச் சாத்தனார்.

யி. மும்மலையு முந்நாடு முந்நதியு
முப்பதியு

மும்முரசு முத்தமிழு
முக்கோடியு—மும்மாவுந்
தாமுடைய மன்னர் தடமுடிமேற்
றாரன்றே

பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்.

(இ-ள்.) வள்ளுவர் பாமுறை தேர்
முப்பால் = திருவள்ளுவரது பாக்களின் முன்பின்
முறை தெரிதற்கிடனாகிய
திருக்குறளானது, —மும்மலையும் = கொல்லிமலை,
சேரிமலை, பொதியமலை எனப்படுகின்ற மூன்று

மலைகளையும்— முந்நாடும் = குடநாடு புனநாடு
 தென்னாடு எனப்படுகின்ற மூன்று நாடுகளையும்—
 முந்நாடு = பொருநாடு நதி காவிரி நதி
 வைகை நதி எனப்படுகின்ற மூன்று
 நதிகளையும்— முப்பாடு = கருஆர் உறையூர் மதுரை
 எனப்படுகின்ற மூன்று பதிகளையும்
 —மும்முரசும் = யங்கல முரசு வெற்றி முரசு
 கொடை முரசு எனப்படுகின்ற மூன்று
 முரசுகளையும்— முத்தமிழும் = இயற்றமிழ்
 இசைத்தமிழ் நாடகத் தமிழ் எனப்படுகின்ற
 மூன்று தமிழ்களையும்— முக் கொடியும் = விற்கொடி
 புலிகொடி மீனக்கொடி எனப்படுகின்ற மூன்று
 கொடிகளையும்— மும்மாவும் = தனவட்டம் பாடலம்
 கோரம் எனப்படுகின்ற 8
 திருவள்ளூர் மாலை
 மூன்று குதிரைகளையும் — தாமுடைய மன்னர்
 தடமுடிமேல் நாரன்றோ = தாம் முறையேயுடைய
 சேர சோழ

பாண்டியகொளப்படுகின்ற மூவரசருடைய பெரிய
முடிகளின் மேலும் கொள்ளப்பட்ட மாலையன்றே .
எ-று.

அன்றே என்றது பலரறிதேற்றம். மூப்பால்
ஆகுபெயர். மும்முரசும் மூத்தமிழும்
அம்முவரசர்க்கும் பொதுமையவாயினும்,
இம்முறையுரிமை அவர் சூடிமரபிற்ரு இயைத்தன
போலும். அரசர் மூவரும் மேற்கொண்ட சிறப்
புச் சொல்லியபடி.

(ய)

மருத்துவன்றாமோ தரணர்.

யக. சீந்திரீர்க் கண்டந் தேழிகக்குத்
தேனளாய்

மோந்தபின் யார்க்குந்
தலைக்குத்தில்—காந்தி
மலைக்குத்து மால்யாணை
வள்ளுவர்மூப் பாலாற்
றலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு.

(இ- ள்.) காந்தி மலைக்குத்தும் மால்யாணை
=தன்பகையென வெகுண்டு மலையைக் குத்துகின்ற

பெரிய களிற் போலுன்ன அரசனே,—சீந்திரீர்க்கண்டம் தெரிசுக்குத் தேன் அனாய் மோந்த பின் யார்க்கும் தலைக்குத்து இல் = சீத்திரீர்ச்சருக்கரையையும் சிதைக்கப்பட்ட க்கையும் தேனெடுகலந்து மோந்த பின் அதனால் தலைக்குத்துடையோர் யாவர்க்கும் தலைக்குத்து இல்லை யாகும். — வள்ளுவர் முப்பாலால் சாத்தற்குத் தலைக்குத்துத் தீர்வு = சிருவன் ஞவர் அருளிச்செய்த முப்பாலினாலே சீத்தலைச் சாத்தனூர்க்குத் தலைக்குத்து இல்லையாயிற்று. ஏ-ற.

யாண்போல்பவனை யாணயெனலால், ஆகுபெயர் . முன்கேட்கப் பட்ட னல்களிலெல்லாம் பல சொற்குற்றங்களும், பொருட் குற்றங்களும், கண்டு பொறுது தலையில் அறைந்துகொண்டு வந்தமையால், புண்பட்டிக் குத்தல் உண்டாயிருந்தது ; இதன் கண் ஓர் குற்றமும் காணப்பெறாமை யால் அது நீக்கிற்றென்க. எப்படி அம் மூன்று சாக்கும் அதற்கு மருந்தாமோ அப்படியே இதற்கு இம்மூன்று பாலும் மருந்தாயின வென்பதாம், தீர்வென் னும்

தொழிற்பெயர் முற்றுப் பொருளில் வந்தது.
 இதன் குற்றமற்ற வினங் குகை சொல் வியபடி .
 (யக)

நாகன் றேவுனர்.

யிஉ. தாளார் மலர்ப்பொய்கை
 தாங்குடைவார் தண்ணீரை
 வேளா தொழிதல்
 வியப்பன்று—வாளாதா
 ம்பா லோடுபாவை யாய்பவோ
 வள்ளவனர்
 மூப்பான் மொழிமுழ்த வார்.

திருவள்ளுவ மாலை

9

(இ-ள்.) தாள்ஆர் மலர்ப்பொய்கை குடைவார்
 தண்ணீரை வேளா தொழி தல் வியப்பு அன்று =
 நாளத்தோடு பெருந்திய தாமரைமலர்க்?ளயுடைய
 ஒரு குளத்து நீரின்கண்ணே மூழ்குவோர் வேறு
 தண்ணீரை விரும்பாதொழி தல் வியப்பைச்

செய்வதன்று ;—வள்ளுவனார் முப்பால் மொழி
 மூழ்குவார் தாம்வானா அப்பால் ஒருபாவை
 ஆப்பவோ = திருவள்ளுவரது முப்பால்களை யுடைய
 தாலின் கண்ணே மூழ்குவார் தாம் வீணாக அப்பால்
 ஒருநூலை விரும்புவரோ! விரும்பார் ; ஆதலின்,
 இதுவே வியப்பைச் செய்வதாம். ஏ-று.

தாளார் மலரொனலால்,

தாமரைமலரொனப்பட்டது. வியப்பைச் செய்வதை
 வியப்பென்றார். மூழ்குதல் இங்கே கருத்து
 முழுதும் அழுந்தி நின்றன் மேனின்றது. மொழி
 ஆகுபெயர். ஓகாரம் எதிர்மறை. விரும்புதலாகிய
 காரணத்தை ஆப்பவோவெனக் காரியமாக
 உபசரித்தார். அது வியப்பன்றென்றமையால், இது
 வியப்பென்றதாயிற்று. உயர்வானபொருள்

பெற்றோர்க்கு அகினிழிவான பொருள்களையும் பெற
 விரும்புதல் இயல்பாயிருக்க, குளிர்ச்சி இன்சுவை
 நறுமணம் முதலிய குணங்களாலே சிறந்த ஒரு
 தாமரைக் குளத்து நீரைப் பெற்றோர்க்கு
 அதன்றானே அமைதி பெற்று வேறு
 தண்ணீரைப் பெறு விரும்பாமை வியப்பைச்

செய்வதாயிற்று ; ஆயினும் இதுகாறும் ஒரு தூலைக்
கற்றோர்க்கு வேறுதூலைக் கற்கவிரும்புதலன்றி
விரும்பாமை யில்லா திருக்க, இப்போது
உணதாதலின், இதுவே பெருவியப்பைச்
செய்வதென்ற தாயிற்று. இதனால் இந்நூலகத்து
எந்நூற்பொருளும் அடங்கியிருக்கின்ற மைக்
குறிப்பிக்கப்பட்டது. பல நூல்களையும் கற்க
விரும்புவோர்க்கு இது வொன்றே அமைதல்
சொல்லியபடி. (

யஉ)

அரிசிற்கிழார்.

யக. பரந்த போருளேல்லாம் பாரறிய
வேறு

தேரிந்து திறந்தோறுஞ்
சேரச்—சுருங்கிய

சொல்லால் விரித்துப் போருள்
விளங்கச் சொல்லுதல்

வல்லாரார் வள்ளுவரல் லால்.

(இ-ள்.) பரந்த பொருளெல்லாம் பார் அறிய
 வேறு தெரிந்து = வேதத் திலே ஒன்றோடொன்று
 மயங்கி நின்ற நால்வகைப் பொருள்களையும் இப்
 பூமியிலுள்ளோர் அறிதற்பொருட்டு வேறாகப் பிரித்த—திறத்தொறுஞ்சேரச்
 சுருங்கிய சொல்லால் பொருள் விளங்க விரித்துச் சொல்லுதல் வல்லார் =
 அது அது தனது தனது வகையோடு சேரும்படி சுருங்கிய சொல்லால்
 பொருள் விளங்க விரியும்படி வைத்துச் சொல்லுதல் வல்லார்—வள்ளுவர்
 வால் ஆர் = வள்ளுவரில்து ஒருவருமில்லை. எ-ற.

2

10

திருவள்ளுவ மாலை

பார் ஆகுபெயர், திறம் அறமுதலியவற்றின்
 கூறுபாடு. சுருங்கச் சொல் வல் விளங்கவைத்தன்
 முதலிய அழகுகள் எப்படி இவரால்
 அமைக்கப்பட்டனவோ அப்படிப் பிறரால் அமைக்
 கப்படுதல் கூடாமை காட்டியதாயிற்று. தூலுக்கும்
 காயனுக்கும் தகுதி சொல்லியபடி.
 (பக)

பொன்முடியார்.

யசு. கானின்ற தொங்கலாய் கா சிபனார்
தத்ததுமுன்

கூரின் றளத்த குறளேன்ப—
நுன்முறையான்

வானின்று மண்ணின் றளத்ததே
வள்ளுவனார்

தானின் றளத்த குறள்.

(இ-ள்.) கான் சின்று

தொங்கலாய் = மணத்தக்கப்பெற்ற மாலையை

யுடைய பாண்டியராஜனே, — முன்காசிபனார்

தத்தது கூசின்று அனத்த குறள் என்ப = முன்

காசிபராலே தாப்பட்ட குறளை

மண்ணின்கண்ணே சின்று உலகத்தை அனத்த

குறளென்று சொல்லுவர்; — தாம் சின்று

உள்ளுவனார் அனத்த குறள் நன்முறையான் வான்

சின்று மண் சின்று அனத்தத = தாம் இங்கே

எழுத்தருளித் திருவள்ளுவராலே தாப்பட்ட குறள்

நாவின் மூலற யோடு கூடி விண்ணின் கண்ணே

ஏன்றும் மண்ணின் கண்ணே நின்றும் உலகத்தை
அளந்தது. எ-று.

கு உ என நீண்டது. ஆணுருபு ஒலியுருபின்
பொருளில் உத்தது. அக்குறள் வஞ்சித்துப்
பெற்றனத்தலால் தன்முறையோடு
உடாதநாயிற்று. இக்குற ளுக்கு ஒலிவடிவும்
உரிவடிவுமென இரண்டு வடிவுண்மையால்,
ஒலிவடிவுக் கிடம் வானுவின் வானின்றென்றும்,
உரிவடிவுக்கிடம் மண்ணுவின் மண் னின்
றென்றும், கூறினார். இக்குறளுக்கு தன்முறையோடு
உடலும் வானிற்ற ளும் மிகுத்துச் சொல்லி
வேற்றமை செய்யப்பட்டது. முன் மாலுமென்
பாட்டிலே காயனார்க்கும் மாலுக்கும் இப்பாட்டிலே
திருக்குறளுக்கும் மாலவநா ரக் குறளுக்கும்,
ஒப்புமை குறித்துச் சொல்லலால் வேறுபாடும்.
உலகத்துப் பொருளெல்லாம் இஃது அளத்தற்
கிறப்புச் சொல்லியபடி. (வச)

கோதமனார்.

யிடு. ஆற்றலழியுமென் றக்தணர் கணன்

மறையைப் போற்றியுரைத் தேட்டின்
 புறத்தெழுநா—சேட்டெழுதி வல்லுகரும்
 வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
 சொல்லிடினு மாற்றல்சோர் வின்று.

திருவள்ளுவ மாலை

11

(இ-ள்.) அந்தணர்கள் நான் மறையை
 உரைத்துப் போற்றி ஆற்றல் அழி யும் என்று
 வட்டின் புறத்து எழுநாள் = அந்தணர்கள் நான்கு
 வேதங்களையும் வாய்ப்பாடமாகக் காப்பாற்றி,
 வட்டின்கண் எழுதிவைத்தால் வலியில்லாரும்
 ஒதுவாராகலின் இவற்றின் வலிமை குறையுமென்று
 வட்டின்கண் எழுநாள்; — வள்ளுவனார் முப்பாலை
 வட்டில் எழுதி வல்லுகரும் வல்லாரும் சொல்லிடி
 னும் ஆற்றல் சோர்வின்று = திருவள்ளுவரது
 திருக்குறளை வட்டின்கணெழுதிவைத்து
 வலியுடையவரும் வலியில்லாரும் ஒதினாலும்,
 வலிமை குறைத வில்லை. எ-து.

அவ்வேதத்துக்கு உதாத்தம் அதுதாத்தம்
 சுவரிதமென்னுஞ் சாங்களின் வழுவாமல்

ஓதல்வேண்டும் மென்னும் விதியுடையதாவின்,
 அதற்குத் தகுதி யுடைய அந்தணரோ
 அதிகாரிகளாயினர் ; இதற்கு அஃதில்லாமையால்
 யாவும் அதிகாரிகளாவ வொன்றாக.
 சொல்லியது மென்றதனால் பொருளு ணர்ச்சிக்கும்
 இதற்கும் வலிமை வேண்டாமென்பது
 பெறப்பட்டது. ஆற்றல் சொற் செறிவின்
 றிட்டம். இங்ஙனம் உதரவே, அவ்வேதம்
 சொல்லின் கண்ணே தலைமையுடைத்
 தென்பதும் இவ்வேதம் பொருளின் கண்ணே
 தலைமை யுடைத்தென்பதும் பெறப்பட்டன.
 ஓதப்படுதவின் அவ்வேதத்
 தினும் இது சிறப்புகளையு சொல்லியபடி .
 (யது)

கத்தத்தனார்.

யக. ஆயிரத்து முக்கூற்ற முப்ப
 தருங்குறளும்
 பாயிரத்தி னேடு
 பகர்ந்ததற்கின் -- டோயொருத்தா

வாய்க்கேட்க ஶ்ரீராம வோ மன்னு

தமிழ்ப்புலவ

வாய்க்கேட்க வீற்றிருக்க லாம்.

(கு-ள் .) பாயிரத்தினோடு சூயர்த்த

முத்தர்த்த முப்பது அருங்குறளும் பார்த்ததற்பின்
போய் ஒருத்தர் வாய்க்கேட்க

தல்உளவோ = பாயிரம் காள் கறிகாரங்களோடு

சேர்ந்து தொகையாகிய அரிய சூயிர்த்த முத்தர்த்த

முப் பது குறள் வெண்பாக்களையும் சூரி

யுணர்ந்தபின்பு, போய் ஒருவாறு வாயரவே

கேட்டறிதற்கு துணவோ! இல்லை:—மன்னு

தமிழ்ப் புலவாய்க் கேட்க

வீற்றிருக் காலம் = கலைபெற்ற தமிழிலே புலமை

காம்பியோராகிப் பிறர் தம்மிடத்து வந்து கேட்க

வீற்றிருக்கலாம். ஏ-ற.

வீற்றிருத்தல் ஒரு சபை கவிலியே உயர்வாகிய

ஆதனத்தல் ஏறியிருத் தல். இவற்றுட்

பலவகைப்பட்ட ஜங்களின் கருத்துக்களெல்லாம்

விளக்கி சிற்றவின், கேட்க துணவோ வென்றார்.

புவவாயெனவே, புவமை நிரம்பு நற்கு இவை
 ஆயிரத்து முத்தாற்று முப்பது குறள்களும் போது
 மென்பது பெறப்பட்டது. உதிப்பார்த்து வரும்
 இம்மைப் பயன் சொல்லியபடி. (உ) 12

திருவள்ளுவ மாலை

முகையலூர்ச்

சிறுகருந்தும்பியார்.

உள. உள்ளுத லுள்ளி யுரைத்த
 லுரைத்தனைத்

தேள்ளுத லன்றே

சேயற்பால—வள்ளுவனார்

முப்பாலின் மிக்க மொழியுண்

டெனப்பகர்வா

ரேப்பா வலரினு மில்.

(இ-ள்.) வள்ளுவனார் முப்பாலின் மிக்கமொழி
 உண்டு எனப் பகர்வார் எப்பாவலரினும் இவ்
 = திருவள்ளுவரது திருக்குறளின் மேற்பட்ட
 துலொன்று உளதென்று சொல்ல வல்லவர்

எவ்வகைப்பட்ட புலவருள்ளும் இல்லை;—செயல் பால
உள்ளுதல் உள்ளி உரைத்தல் உரைத்ததனைத்
தெள்ளுதல் அன்றே = ஆதலால், 'எாம் இத்தலைக்
குறித்துச் செய்கடவன எாம் இதன் பொருளைச்
சிந்துத்துக் கொள்ளுதலும், சிந்தித்துப் பிறர்க்கு
அதனைச் சொல்லுதலும், பிறராலே சொல்லப்பட்ட
அதனைத் தெளிதலும் அன்றே. ஏ-று.

மொழி ஆகுபெயர். ஒப்பது வடமொழி
வேதமிருந்தலின் மிக்க மொழி என்றும், தமிழின்
மாத்திரமன்றி வடமொழி முத லியவற்றினுள்ள
புலவரை யும் தழுவதற்கு எப்பாவளினு மென்றும்,
அறி வொப்புக் காண்டற்கு உலகத் ததனைத்
தெள்ளுதல் என்றும், கூறினார்.

உள்ளுதலெனவே கேட்டலும், தெளிதலெனவே
அவ்வா ரொழுதலும் அடங்கின. இது பயிற்சி
செய்தொ முகுமாறு சொல்லியபடி.

(யஎ)

ஆசிரியர் நல்லந்துவனார்.

யஅ. சாற்றிய பல்கலையுக் தப்பா
வருமறையும்

போற்றி யுரைத்த
 பொருளெல்லாந்—தோற்றவே
 முப்பான் மொழிந்த முதற்பா
 வலரோப்பா

ரேப்பா வலரினு மில்.

(ஆ-ள்.) சாற்றிய பங்கலையும் தப்பா
 அருமறையும் போற்றி உரைத்த
 பொருளெல்லாம் தோற்ற = அறிவுடையோரால்
 சொல்லப்பட்ட பல துள்
 களாலும் தப்பாத அரிய வேதத்தினாலும்
 காப்பாற்றி யைத்திருந்து உலகத் தார்த்துச்
 சொல்லப்பட்ட விடயங்க சொல்லாம்
 தன்னிடத்தே காட்டும்படி — முப்பால்மொழிந்த
 முதற் பாவவர் ஒப்பார் எப்பாவவரினும் இவ்
 = இருக் குறியைச் சொல்லியிருவள்ளவரை ஒப்பவர்
 எவ்வகைப்பட்ட பாவலருக்கும் இல்லை. எ-து.
 தம்மாலே சொல்லப்பட்டவற்றில்

உழுவுருமையால் தப்பாவென்றும்,
 பொருளுணர் தற்கேயன்றி ஓதுதற்கும்
 எளிதன்ருகீவின் அருவென்றும், திருவள்ளுவ
 மாலை 13

விடுசடனஞ் செய்யப்பட்டது. எப்பாவலரினும்
 இதற்கு முன்னுணர்க்கப் பட்டபடியே கொள்க. முதற்
 பாவலர் முதன்மையையுடைய பாவலர் ; நால்
 வகைப் பாக்களில் வெண்பாக்களும் அவற்றன்றும்
 குறள் வெண்பாவும் தலை மைபெற்று சிற்றவின்,
 அக்குறள் வெண்பாவால் துல்செய்த
 வல்லமையுடைய ரென்றமாம். புலமையிலே
 நாயனருக்கு ஒப்பின்மை சொல்லியபடி. (யஅ)

கீரந்தையார்.

யகூ. தப்பா முதற்பாவாற் ருமாண்ட
 பாடலினன் முப்பாலி னாற்பான்
 மொழிந்தவ—ரேப்பாலும்
 வைவைத்த கூர் வேல் வழி
 மனமகீழ்த்

தெய்வத் திருவள் ளுவர்.

(ஔ- ன்.) எப்பாலும் கைவைத்த கூர்வேல்
வழுதி மனம் மகிழ்=எவ்வி டத்திலும்
கூர்மைவைத்த சிறப்புப்பொருத்திய வேலையுடைய
பாண்டிய நாசன் மனமகிழ்—தப்பா முதற்பாடால்
தாம் மாண்ட பாடலினால் முப்பாவின நாற்பால்
மொழிந்தவர்=சொல்லப்பட்ட பொருள்
வழுவாமல் முதன்மை யுடைய பாவாயி . குறள்
வேண்பாக்கனாலே தாம் மாட்சிபெற்ற பாடற்
செழிவினா வே மூன்று பால் களிஞலே அறம்
முதவிய காங்கு பகுதிப்பொரு ளையும் திருவாய்
மலர்க்கவர்—தெய்வத் திருவள்ளுவர்=தெய்வத்
தன்மை யுடைய திருவள்ளுவ கையார். ஏ-று.

கூர் சிறப்பு. காண்கலுண் மூன்றட வ்ருவதன்றி
மூன்றலுண் காண்கடங் காமையின், வியத்து
கூறப்பட்டதாயிற்று. தூய்செய்த சிறப்பும்,
அதனால் அந்நாள் மகிழ்வித்தமையும், சொல்லியபடி.

(யக)

சிறுமேதாவியார்.

உய். னீடொன்று டாயிர காண்கு விளங்குற
காடிய முப்பத்து

முன்றென்றாழ்—கூடுபொரு
ளேள்ளி லெழுப திருபதிற்
றைந்தீன்பம்

வள்ளுவர் சோன்ன வகை.

(கு.ந்.) உள்ளுவர்

சோன்னவகை = திருவள்ளுவராலே சொல்லப்பட்ட
திருக்குறளின் அதிகாரத்தை, —பாயிரம்
காண்கு = பாயிரம் காண்கு அதி காண்கு
உடைத்து, அறம் முப்பத்துமுன்று = அறம்
முப்பத்துமுன்று அதி காண்கு உடைத்து, —ஊழ்
முன்று = ஊழ் அதிகாரத்தை உடைத்து, —பொருள்
எழுபது = பொருள் எழுபது அதிகாரத்தை
உடைத்து, —இன்பம் இருபதிற்றைந்து = காண்கு
இருபதிற்றைந்து அதிகாரத்தை உடைத்து. எ-று.

14 திருவள்ளுவ மாலை

அறத்துப்பாலுள் அடங்காது அதனைவிட்டு

தூர்கெல்லாம் பொதுவாய் சிற்றலின் வீடொன்று
 பாயிரமென்றும், இம்மை மறுமை வீடு மூன்றும்
 பய்த் தற் சிறப்பிற்குய் மூன்றனுள் முதலிற்றலின்
 வினக்கறமென்றும், யாவர்க்கும் பொதுப்பட காடித்
 தொகுக்கப்பட்ட அறத்தின் கூறுபாடு இவையே
 யாகலின் காடிய முப்பத்து மூன் றென்றும்,
 முன்னின்ற அறமும் பின் னின்ற இன்பமும்
 கைகூடுதற்குத் துணையாய் சிற்றலின், கூடுபொருள்
 என் றும், அப்பொருளின் பாசுபாடுகளெல்லாம்
 இவற்றினடங்குதலின் எள்ளி லெழுபதென்றும்,
 கூறினார். என்னல் இகழ்தல். சீலர் பழைய
 தூவ்களிலே சிலவற்றைச் சாதியாரும் சமயத்தாரும்
 மிகுத்தும் குறைத்தும் வேறு படுத்த வால் அப்படி
 ப்பட்ட வேறுபாடு இதற்கும் வரினும் வருமென்று
 ஆசங்கித்து, இதனநிகாங்களுக்கு இங்ஙனம் தொகை
 செய்தார். பின் இவ்வாறு தொகை செய்யப்பட்டு
 வருவனவற்றிற்கும் இதுவே கருத்தாகக் கொள்க.
 முப்பால் களுக்கும் அதிகாரத்தொகை சொல்லியபடி.
 (௨௦)

நல்கூர்வெள்வியார்.

உக. உப்பக்க கோக்கி யுபகேசி
 தோண்மணந்தா
 னுத்தர மாமதுரைக்
 கச்சென்ப—விப்பக்க
 மாதானு பங்கி மறுவில்
 புலச்செந்நாப்

போதார் புணற் கூடற் கச்சு.

(இ-ள்.) உப்பக்கம் கோக்கி உபகேசி
 தோண்மணந்தான் உத்தரமா மது ரைக்கு அச்சு
 என்ப = அப்பக்கத்தைக் குறித்துச் சென்றோனாகிய
 உ மாதேவி யினது தோண்மணந்த கடவுளை
 வடமதுரைக்கு ஆதாரமென்று சொல்லுவார்;—
 இப்பக்கம் மாதானு பங்கி மறு இல் புலச் செந்நாப்
 போதார் புணற்கூடற்கு அச்சு = இப்பக்கம் மாதானு
 பங்கி எனப்படுகின்ற குற்றமற்ற புலமையாகிய
 தேனைச் சொரிகின்ற செவ்விய கா காகிய
 மலரையுடையவர் நீர்வனத்தை யுடைய தென்
 மதுரைக்கு ஆதாரமாவார். ஏ-று.

உப்பக்கம் இடைக்காடர் அரசன் தன் பாடலை
 அவமதித்தமைப் பற்றிப் பிணங்கிச் சென்ற பக்கம்.
 உப்பக்கரோக்கி என்றது விணையாலணையும் பெயர்
 கேசி திருமால்; இது அக்கடவுள் சகிர
 காமத்திற் கண்டது. கேசிக்குப் பின்னே
 பிறத்தவள் உபகேசி என்றாயது உபேத்திரன்
 என்பதுபோல. மாதா அனுபங்கி மாதாவை கிகாராகக்
 கொண்டு கடக்கின்ற ஒழுங்கினனெப்பழுத வின்
 அவன் பின்னே மேலேபோல் இவர் உலகத்தார்மேல்
 அருள் செய்தல் சொல்லப்பட்டதாயிற்று.
 காப்போதென்றதற்கேற்பப் புலமையிலே தேனா.

திருவள்ளுவ மாலை

15

ரோயிக்கப்பட்டது. அச்சப்போற் றுக்குதலால்,
 அச்சென்றார். நாயனாலே தீங்கட் குடையுடைச்
 சீர்சால் வழுதியுஞ் சங்கப்புலவருள் தழைத்தினி
 தோங்கிய மதுரைக்குண்டான சிறப்பு சொல்லியபடி.

(உச)

தோடித்தலை

விழுத்தண்டினார்.

உஉ. அறநான் கறிபோரு ளேழொன்று
காமத்

திறமுன் நெனப்பகுதி செய்து—
பெறலரிய

காலு மொழிந்தபெரு காவலரே
கன்துணர்வார்

போலு மொழிந்த பொருள்.

(இ-ள்.) அறத்திறம் காங்கு =பாயிரம்,
இல்லறம், துறவறம், ஊழென அறப்பாலினுட்
பிரிவுகள் காண்கும்,—அறி பொருட்டிறம்
எழ்=அரசு, அமைச்சு, அரண், கூழ், படை, எப்பு,
ஒழிபென அறியப்பட்ட பொருட்பா வினுட்
பிரிவுகள் எழும்,—காமத்திறம் மூன்று எனப் பகுதி
செய்து=ஆண் பார் கூற்று, பெண்பார் கூற்று, அவ்
விரூபா ற் கூற்றெனக் காமத்துப் பாலி னுள்
பிரிவுகள் மூன்றுமாகப் பகுதிசெய்து —பெறலரிய
காலும் மொழிந்த பேருளாவலரே=பெறலறத்திரிய

அறம் பொருள் இன்பம் வீடு எனப்படுகின்ற காண்கு
 பொருள்களையும் சொல்லிய பெருகாலரே - - ஒழிந்த
 பொருள் கெடு உணர்வார்போலும் = அயற்றன்
 அடக்காது ஒழிந்த பொருள் உளதாயின், அதனை
 கெட்டுக் அறியவல்லவர் போலும். ஏ-ற.

திறமென்றது அறமுதலியவற்றோடுக்
 கூட்டப்பட்டது. காவல்லரே என்றமையால்,
 பிறரால் அறியப்படுவதன்றென்றதாயிற்று
 முப்பாலியற்றொ ளையும், இவற்றினடக்காதது
 ஒன்றில்லை என்பதும், சொல்லியபடி. (உஉ)

வேள்ளி வீதியார்.

உக. செய்யா மொழிக்குக் திருவள்
 ளுவர்மொழிந்த
 பொய்யா மொழிக்கும்
 பொருளொன்றே—செய்யா
 வதற்குரிய ரந்தணரே யாராயி
 னேனை
 யிதற்குரிய ரல்லாதா ரில்.

(இ-ள்.) செய்யா மொழிக்கும் திருவள்ளுவர்
 மொழிந்த பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே ...
 ஒருவராலே செய்யப்படாத மொழியாகிய வேதத்
 துக்கும் திருவள்ளுவரால் அருளிச்செய்யப்பட்ட
 தன்வழியினொழுவுவோர்க் குப் பயன் வினைவிலே
 பொய்ப்படாத மொழியாகிய திருக்குறளுக்கும்
 பொரு ளொன்றே;—ஆராயிற் செய்யா அதற்கு
 உரியர் அந்தணரே=ஆராயுங்கால், 16
 திருவள்ளுவ மாலை

செய்யப்படாத அவ்வேதம் ஒதுதற்குரியவர்
 அந்தணரே, —ஏனையிதற்கு உரியவல்லாதார்
 இல் =பொய்ப்படாத இத்திருக்குறள் ஒதுதற்கு
 உரியவரல்லாதவர் உலகத்தில் இல்லை. ஏ-று.

பூர்வவேதத்தை சித்தியமென்பார் மதம்பற்றிச்
 செய்யாமொழி யென்றார். அது வடமொழியும் இது
 தென்மொழியுமாய் வன்று சில வேறுபாடுடையன
 போல் தோன்றினும்
 துண்ணுணர்வானோக்குவார்க்குக் கருத்த வேறு
 படாமையின், பொருளொன்றேயெனத்

தேற்றேகாரம் கொடுத்துக் கூறினார்.
 செய்யாமொழி பொய்யாமொழி அன்மொழித்
 தொகைகள். இதற்குரியால்லா தாரில்லென்றதனாலும்
 பொதுவேதமாதலற்க. அதற்கும் இதற்கும்
 பொருள் வேரூவென்றும், இதனை
 யோதற்க்குகாரிகளா உர் யாவரோவென்றும்
 நிகழ்கின்ற ஐயமொழித்தபடி.
 (உரு)

மாங்குடி மருதனார்.

உச. ஒதற்கேளிதா யுணர்தற் கரிதாதி
 வேதப் பொருளாய்

மிகவிளங்கித்—தீதற்றே

ருள்ளுதோ . றுள்ளுதோ னுள்ள

முருக்குடே

வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

(தி-ள்.) வள்ளுவர் வாய்மொழி

மாண்பு=திருவள்ளுவரது வாயினின் றுந் தோன்றிய
 திருக்குறளினது 'மாத்சியைச் சொல்லின், —ஒதற்கு
 வளிதாய் உணர்தற்கு அரிதாதி வேதப் பொருளாய்

எறிச்சலூர் மலாடனார்.

உரு. பாயிர நான்கில் லறமிருபான்
பன்முன்றே

கூய தறவறமோன் றாழாக—வாய
வறத்துப்பா னால்வகையா
வாய்ந்துரைத்தார் னாலின்
றிறத்துப்பால் வள்ளுவனார்
தேர்ந்து.

(ரு-ள்.) வள்ளுவனார் ஆய்ந்து தாலின்
றிறத்துப்பால் தேர்ந்து = திரு
வள்ளுவனாயனார் அவ்வேதத்தி ன் கருத்துக்களை
யாராய்ந்து தம்மாலே செய் யப்பட்ட தாலினது
றிறத்திற்குத் தக்க கன்மையுடைமையால் இவையே
உரி

யவை பென்று தெரிந்து, —பாயிரம்
நான்கு = பாயிரம் நான்கதிகாரமும், — இல்லறம்

இருபான் = இல்லறவியல்
 இருபத்திகா ரமும், — துறவறம் பன்
 மூன்று = துறவறவியல் பதின்மூன்றதிகாரமும்,
 — ஊழ் ஒன்றாக = ஊழ் ஓர்
 திகாரமுடையனவாக, — ஆய அறத்துப்பால்
 கால்வகையா உரைத்தார் = இவ் வாரூய
 அறத்துப்பாலை பாயிர முதலிய கால்வகையுடைத்
 தாகக் கூறினார்.

முப்பாற் பொருள்களினும் முத்திக்குக்
 காரணமாதற் சிறப்புடைமை யினீ,
 தாயதுறவறமென்றார். துப்பு கன்மை; அது
 எல்லா வருணாச்சிரமம் களுக்கும் பொதுவா யிருக்கை.
 அறப்பாவிய லதிகாரத்தொகை சொல்லியபடி.

போக்தியார்.

உசு. அரசிய லையைந் தமைச்சிய லீரைந்
 இருவல் லரணிரண்டொன்
 ருண்கூ — ழிருவிய
 ழிண்படை நட்புப் பதினேழ்
 குடிபதின்மன்

றேண்பொரு ளேழா யீவை.

(இ-ள்.) அரசியல் ஐயைந்து = அரசியல்

இருபத்தைத் ததிகார முடைத்து, — அமைச்சியல்
 ஈரைந்து = அமைச்சியல் பத்ததிகாரமுடைத்து,

அரண் இரண்டி = அரணியல்

இரண்டதிகாரமுடைத்து, — உழ ஒன்று =

பொருளியல் ஓரதிகாரமுடைத்து, — படை

இருவியல் = படையியல் இரண்

டதிகா ரமுடைத்து, — ஈட்டிப்

பதினேழ் = ஈட்டியல் பதினேழ்திகா

முடைத்து, — குடி பதின்மூன்று = ஒழிபியல்

பதின்மூன் றதிகாரமுடைத்து, — என்பொருள் இவை

ஏழாம் = எண்ணப்பட்ட பொருட்பாலுக்கு

இவ்வியல்க ளேழாம். ஏ-று.

அரணுக்கு உருத்திட்பம் சிறத்தவின்

உருவல்லாணென்றும், பொரு ளுடையார்க்கே ஒளி

அமைவதாகவின் ஒன்பொருளென்றும், படைக்குக்

கடும்போரிற் றின்கொடாத திண்மை

உரித்தாகவின், திண்படையென்

றும் கூறினார். பிற்காலத்தார் அமைச்ச முதலிய
வைந்தனையும் அங்கலிய
லென தூரியலாகியும் வழங்குப. பொருட்பாலிய
வகிகாரத்தொகை சொல்
வியபடி.

(உக)

மோசிகீரனார்.

உஎ. ஆண்டாலே ழாழிரண்டு பெண்பா
வடுத்தன்பு

பூண்பா லிருபாலோ

ராறாக—மாண்பாய

காமத்தின் பக்கமொரு முன்றாகக்
கட்டுரைத்தார்

காமத்தின் வள்ளுவனார் னன்கு.

(இ-ள்.) ஆண்பால் ஏழ்=ஆண்பாற் கூற்று
ஏழுகாரமும்,—பெண்பால்

ஆறிரண்டு = பெண்பாற்

கூற்றுப்

பன்னிரண்டதிகாரமும், — அடுத்து அன்பு பூண்பால்
இருபால் ஓராசுக = ஒருவரை யொருவர் அடுத்து
அன்பைப் பூணு

தற் பகுதியுடைய அவ்விருபாற் கூற்று
ஆறதிகாரமுமாக, — மாண்பு ஆயகாமத் தின் பக்கம்
ஒரு மூன்றாக காமத்தின் வள்ளுவனார் கங்கு
கட்டுரைத்தார் = மாட்சியான காமத்துப்
பாலினியல்கள் மூன்றாகப் பெயர் பெற்ற திருவள்ளு
வர் கங்கு கூறினார். எ-று.

இவையே பொருளிலக்கணத்துக்கமையக்

காவியல் கற்பியலென இரண் டாக்கப்பட்டன.
காமத்துப் பாலியலதிகாரத் தொகை சொல்லியபடி.

(உ௭)

காவிரிப்பும்

பட்டினத்துக்

காரிக்கண்ணனார்.

உஅ. ஐயாறு ஐய மதிகார மூன்றுமா

மெய்யாய

வேதப்

பொருள் விளங்கப் — போய்யாது

தந்தா னுலகிற்குத் தான்வள்

ளுவனாகி

யந்தா மறைமே லயன்.

(கு-ள்.) அதிகாரம் துறம் ஐயாறம்
மூன்றாமம் = அதிகாரம் தாற்றுமும்
பத்து மூன்றாக, -- மெய்யாய வேதப்பொருள்
பொய்யாது வினங்க = வட மொழியிலிருந்து
மெய்யாகிய வேதப்பொருள் பொய்யுருது வினங்கும்
பொருட்டு, -- அந்தாமரை மேல் அயன் தான்
வள்ளுவனாகித் தந்தான் = அழகிய தாமரை
மலர்மேல் வீற்றிருக்கும் காள்முகம் கடவுள் தான்
திருவள்ளுவனாகி உணர்த்தாருக்குத் தமிழ்செய்து
தந்தான். ஏ-று.

உலகு இங்கே மக்களை உணர்த்தி நின்றது.
மெய்யாய வேதப்பொருள் பொய்யாது
வினங்கவேண்டி, இதற்குமுன் மெய்யாய
பொருள் பொய்யாய் மறைத்தும், பொய்யாய
பொருள் மெய்யாய் வினங்கியும், கிடத்தலை
சொல் வப்பட்டதாயிற்று. அதிகாரத் தொகையோடு

தற்பொருளியல்பு சொல்லிய
(உ.அ)

திருவள்ளுவ மாலை

19

மதுரைத் தமிழ் நாயகனார்.

உக. எல்லாப் பொருளு மீதன்பா

வளவிதன்பா

லில்லாத

வேப்பொருளு

மில்லையாற்—சொல்லாற்

பரந்தபா

வாலேன்

பயன்வள்

ளவனார்

சுரந்தபா வையத் துணை.

(இ-ள்.) எல்லாப் பொருளும் இத ன்பால்

உள=பலவகை நூல்களாலுஞ்

சொல்லப்பட்ட

எல்லாப்

பொருளும்

இந் தூலகத்தடங்கி யிருக்கின்றன;— இதன்பால்
 இல்லாத எப்பொருளும் இல்லை
 = இதனிடத்தில்லாத யாதொரு
 பொருளும் எந் தூலகத்தும் இல்லை,—சொல்லாற்
 பார்த்த பாவால் பயன் என் = ஆதலால்,
 சொல்லனவினாலே விரித்த தூல்களாற் பயன் யாது !

வள்ளுவனார்
 கார்த்தபா வையத் துணை = திருவள்ளுவராலே
 தாப்பட்ட இந் தூலொன்றே
 மண்ணூலகத்தாருக்குத் துணையாதலமையும். ௭-ற.

எல்லாப்பொருள்களுமாவன, முதல் வழி

சார்பென மூடகைப்பட்ட அற
 தல் பொருளால் இன்பதல் கீட்டுதல் என்பவற்றிற் செம்பொருள் ஆக்கப்
 பெருகுள் குறிப்புப்பொருளென இம் மூலகையாற் கொள்ளக்கிடந்த காட்சிப்
 பொருள்களும் கருத்திப்பெருள்களுமாம். தொழிலும் பண்பும் ஓரோவழிப்
 பொருளெனற் தேற்புடைமையின், அவையும் இவற்றின் அடங்குமாறிக.
 பின்னும் அதனை வலியுறுத்தற்கு இதன்பால்ல்லாத வெப்பொருளு மில்லை
 யென்றார். சொல்லாற் பார்த்தவெனவே, அவை பொருளாற் பாப்பின்மை
 பெறப்பட்டது. பார்த்தல் பதினாயிரம் தூறியிர

முதலிய கிரத்தவனவையால் விரிதல்.
 சொல்லாற்பார்த்த தூல்களை ஆய்வோர்

மலையகழ்ந்து எலிபிடித்தல்

போல மிகவருத்திச் சிறபயன் கொள்ளாதவால், என்பயனென்றார். ஆல்
அரசு. பா, வையம் ஆகுபெயர்கள். சின்னூட் பல்பிணிச்செற்றறிவுடையோர்க்கு
விதிவிலக்குக்கண் முற்றும் உள்ளங்கை சொல்லிக்கொளிபோலக் கண்டு தெளியு
மாறு உணர்த்தித் தடிமாற்றக் தீர்த்தலின், வையத்துணை பென்றார். முற்றொரு
ருங்குணர் விழைவார்க்கு இஃது இன்றியமையாச் சிறப்பிற்றென்றபடி. (உ.க)

பாரதம்பாடிய

பெருந்தேவனார்.

௩௦. எப்பொருளும் யாரு ம்யல்பி
னறிவுறச்

செப்பிய

வள்ளுவர்தாஞ்

செப்பவரு—முப்பாற்குப்

பாரதஞ்சீ

ராம

கதைமனுப்

பண்டைமறை

கேர்வனமற் றில்லை நிகர்.

(கு-ந்.)

பாசதம்

சீராமகதை

மனுப்

பண்டைமறை

கேர்வன = பாசதம

பழைய

சீராமகதையையும்,

மனுய்குறி

பழைய

வேதத்தையும், ஒப்பன வாரும்; — எப்பொருளும்

யாரும் இயல்பின் அறிவுநர் செப்பிய வஞ்சுவர்
20 திருவள்ளுவ மாலை

செப்பவரும் முப்பாற்கு நிகர் இல்லை =
எவ்வகைப்பட்ட பொருள்களை யும்
எவ்வகையோடும் அவற்றின் நன்மையோடு அறிய
அவர்க்குச் சொல்லும் படிக்குத் திருவள்ளுவர்
சொல்லால் வந்த திருக்குறளுக்கு உவமானமாகத்
தக்கது ஒன்றில்லை. ஏ-று.

மற்று அகை. அறிதற்கரிய வேதாந்தப்
பொருளுமென்றற்கு எப்பொரு ளுமென்றும்,
உயர்குலத்தாரேயன்றி ஏனையோரு மென்றற்கு
யாருமென்றும், ஐயத்திரி பின்றியறிய வென்றற்கு
இயல்பினறிவுற வென்றும் இதுவே சுருதி
குருவிரண்டுமா மென்றற்குச் செப்பிய வென்றும்,
உறிஞர். பண்டை யென் பது சீராமகதைக்கும்
கூட்டுக. கதாருபமாயிருந்து பாரத ராமாயண
மெனவும், விதிருபமாயிருந்து சுருதி
மிகுதியெனவும் கூட்டிச் சொல்லப்படுதலால்,
உவமான உவமேயங்களாதலறிக. எப்பொருளும்

யாருமியல்பினறிவுறச்	செப்பு	தல்
வேத்திற்கின்மையால்,	முன்	முப்பாலின்
மிக்கதொழியென்ற	அதனார்	பெறப்பட்ட
வேதத்தினொப்புமையை		மறுத்தபடி.

(௩௨)

உருத்திரசன்மகண்ணார்.

௩௧. மணற்கிணக்க நீருறு மைந்தர்கள்,
வாய்வைத்

துணச்சாக்குத் தாய்முலை
யொண்பால்—பிணக்கிலா
வாய்மொழி வள்ளுவர் முப்பான்
மதிப்புலவோர்க்

காய்தொறு முறு மறிவு.

(இ-ள்.) மணற்கிணக்க நீர் ஊறும் = மணலைத்
தோண்டித் தோறும் நீர் பெருகும், —மைந்தர்கள்
வாய்வைத்து உணர் தாய் முலை ஒண்பால் சாக்கும்
= புதல்வர்கள் வாய்வைத்து உண்ணுந்தோறும்
தாயினது முலைக்கண் கல்ல பால் பெருகும்;
—பிணக்கு இலா வாய் மொழி வள்ளுவர் முப்பால்

ஆய் தொ றும் மதிப்புலவோர்க்கு அறிவு ஊறும்
 =அவைபோல, பிணங்குதற்கு ஏது வில்லாத
 வாய்மைச் சொல்லையுடைய திருவள்ளுவாது
 திருக்குறளை ஆராயுந் தோறும், அறிவுடைய
 புலவர்க்கு அறிவு வளரும். ஏ-து.

கற்பித மா ளிய சாதிசமயங்களின் மாணம்பற்றி
 உள்ளதை இல்லதாகவும் இல்லதை உள்ளதாகவும்,
 சிறிதைப் பெரிதாகவும், பெரிதைச் சிறிதாகவும்,
 தீயதை கல்லதாகவும், கல்லதைத் தீயதாகவும்,
 புணந்து பிறர் பிணங் கும்படி
 சொல்லப்பட்டதல்லாமையால், பிணங்கிலா
 வாய்மொழி யென்றார். மதிப்புல வோர்க் கறிஞ்ஞ
 மெனவே, அவர் அவ்வறிவைக்கொண்டு
 பிறர்க்கெல்லாம் விதி விலக்குகளைக் கற்பித்தல்
 வேண்டுமென்றதாயிற்று. இதனைச் சிலகாற்
 பயிற்வினமையாது பலகாலும் பயிற்சி செயல்
 வேண்டுமென்றபடி. (கக) திருவள்ளுவ

பேருஞ்சீத்தனார்.

ந.உ. ஏதமில் வள்ளுவ ரின்குறள்வேண்
பாலினு

லோதிய வோண்பொரு
ளெல்லா—முரைத்ததனார்
முதவிழ் தார்மாற தாமே
தமைப்பயந்த
வேதமே மேதக் கன.

(இ-ள்.) தாது அவிழ்தார்மாற=பொடியொடு
விரிந்த பூமாலையையுடைய பாண்டியராசனே,—ஏதம்
இல் வள்ளுவர் இன் குறள் வெண்பாலினுல் ஓதிய
ஒண்பொரு ளெல்லாம் உரைத்ததனார் =
குற்றமில்லாத திருவள்ளுவர் இனிய குறள்
வெண்பாக்களாலே காண்கு வேதங்களினுஞ்
சொல்லப்பட்ட ஒன்றிய பொருள்களை யெல்லாம்
கூறினமையால்,—மேதக்கன தாமே தமைப்பயந்த
வேதமே=மேம்பாட்டுக்குத் தக்கவை அக்குறள்
வெண்பாக்களே, முத ளாலாய் சின்று அவற்றைப்
பயந்த வேதங்களோ! நீ சொல்லுவாயாக. எ-று.

தாம் தம்மை எனப்பட்டவை அவை
 அவற்றை என்னும் பொருளைத் தந்து உன்றன.
 வகாரம் இரண்டும் வினா. பிறநூலாசிரியர்க்கெல்லாம்
 அவ்வொ திரிகளாலே மறுக்கப்பட்டிருக்கும்
 குற்றம்போல்வது இவர்க்கு இவ்வையென்றற்கு எதிரில்
 வள்ளுவரோன்றும் தாங்குறியவாய் நின்று
 தற்போர்க்கு வருத்தம் வினையாமை பற்றி
 இன்குறவென்றும், உணர்வுடையோராலே
 விரும்பப்பட்ட தற்குண முடைமைபற்றி
 ஒன்பொருளென்றும், கூறினார். நூலாசிரியர்க்கும்
 நூலுக்கும், நூலுதவிய பொருளுக்கும்,
 தகுதிதோன்றச் சொல்லப்பட்ட விசேடண
 குணங்களாலே, இவ்வேதம் அவ்வேதத்தினுஞ்
 சிறப்புடைமை குறிப்பித்தபடி.

(கஉ)

நரிவேருத்தலையார்.

௩.௩ இன்பம் பொருளறம் வீடென்னு
 யிக்கான்கு

முன்பறியச் சொன்ன
முதுமொழிநூன்—மன்பதைகட்
குள்ள வரிதேன் றவைவள்
ளுவருலகங்

கொள்ள மொழிந்தார் குறள்.

(இ-ள்.) இன்பம் பொருள் அறம் வீடு
என்னும் இக்காண்கும் மன்பதை கட்டு முன்பு
அறியச் சொன்ன முதுமொழி நூல் உள்ள அரிது
என்று = இன்ப முதலிய இக்காற் பொருளியல்புக
ளையும் மக்கட் பரப்புக்கு அக்காலத் தில் அறியும்
வண்ணஞ் சொல்லப்பட்ட பழமொழி வேதமானது
ஒதியுணரப் படுதற்கரிதென்று,—வள்ளுவர் அவை
உலகம் கொள்ளக் குறன்மொழிந்தார் =

திருவள்ளுவர் அவற்றை உலகத்தார்

எளிதினுணரும்படி திருக்குறளைக் கூறி

னார். ௪-து.

முன்பறியவெனவே, உற்சர்ப்பீணியாகலின்,
அக்காலத்தோர்க்கு உணர்
தற்கேற்ற ஆயுணீட்சியும் உணர்வுவலியும்
இருந்தனவென்பதும், அவசர்ப்பீ
ணியாகலின் இக்காலத்தோர்க்கு அவையில
வென்பதும், பெறப்பட்டன.

இவ்விரண்டும் அவாவறுத்தன் முதற்பாட்டுரையிற்
காண்க. தேயவழக்கிற்

படாததும் வருந்திக் கற்போர்க்கு மாத்திரம்
புலப்படுவதுமாய் எல்லாமொழி

கட்கும் முற்பட்டுக் கடவுண் மொழியாய்
கிற்றலின், முதலொழி யென்றார்.

அறமுதலிய நான்கும் பிரிவுபட்டுத்
தோன்றாமையே உடைத்தாகலின், உள்ள

வரிதாயிற்று. பழையவேதம் உளதாகவும் வேறிது
சொல்லுதற்குக் காரணம்

உணர்த்தியபடி.

மதுரைத் தமிழாசிரியர்
செங்குன்றூர்க்கிழார்.

கூச. புலவர் திருவள் ளுவான்றிப்
பூமேற்

சிலவர் புலவரென ச்
செப்ப—னிலவு

பிறங்கோளிமா லைக்கும்
பெயர்மலை மற்றக்

தறங் கிருண்மா லைக்கும் டெயர்.

(இ-ள்.) பூமேல் புலவர் திருவள்ளுவான்றிச்
சிலவர் புலவரெனச் செப்பல்—பூவுலகின் கண்ணே
புலவரெனத் திருவள்ளுவராயன்றி வேறு சிலவர்
யும்புலவரென்ற சொல்லுதல்,—மலைசிலவு பிறங்கு
ஒளி மலைக்கும் பெயர் மற்றம் கறங்கு இருள்
மலைக்கும் பெயர் (செப்பல்)= மலையென்பது
சிலவால் விளங்குகின்ற அத்திக்கும் பெயராக மற்றம்
குழிசின்ற விருணியுடைய அத்திக்கும் பெயராகச்
சொல்லுதல் போலும். ஏ-ற.

செப்பலென்றது பின்னுகட்டப்பட்டது.

புலமையாவது பஸ்தேறு வகைப்பட்ட
 துணுநர்ச்சிகளை யெல்லாம் ஒருங்கேகொண்ட
 பேரநிலை மையாம். உயர்வொப்பற்ற இவரது
 புலமையைச் சூழித்து நோக்கும்கால் ஏனையோர்
 புலமை புலமையன்றாய் முடிதவின் இவ்வாறு
 கூறினார். புலவ ரென்பது காயனர்க்கே காரணப்
 பெயராமென்றபடி. (௩௪)

மதுரை யறுவைவாணிகர்
 இளவேட்டனார்.

௩௫. இன்பமும் தன்பமு மென்னு
 யீவைவிரண்டு

மன்பதைக் கேல்லா
 மணமீழ—வண்பொழியா
 துள்ளி யுணர வுரைத்தாரே
 யோதுசீர்

வள்ளுவர் வாயுறை வாழ்த்து.
 (௫-ஈ.) இன்பமும் தன்பமும் என்னும்
 இவை இரண்டும் உள்ளி உணர=பின்
 வரக்கடவனவாய நகமும் தக்கமென்னப்பட்ட

இவற்றினு டைய இருவகைக் காரணங்களுடையம்
ஆராய்ந்தறியவும், — அன்பு ஒழியாத

திருவள்ளுவ மாலை

23

மனம் மகிழ் = தம்மேனன்பு சீங்காமல்
உள்ளங்களிகுறவும், — மன்பதைக் கெல்லாம் இது
சீவள்ளுவர் வாயுறை வாழ்த்து உரைத்தார்
= மக்கட் பரப்புக் கெல்லாம் புதற்ப்படுஞ்
சீவையுடைய திருவள்ளுவர் வாயுறை வாழ்த்தாகத்
திருக்குறளைக் கூறினார். எ.ற.

இன்பத்தின் காரணம் விதிக்குறனாலும்,
துன்பத்தின் காரணம் விலக் குக் குறனாலும்,
சொல்லப்பட்டன. மூன்பறித ற்குப் பயன்
அவற்றைச் செய் தனும் தவிர்த்தலுமாம்.
வேண்டுவனவெல்லாம் தொகுத்துணர்ந்தவின்,
மன மகிழ்தல் சொல்லப்பட்டது .
அவ்வேதம்போலாது பலர்க்கும் உபயோகியாகக்
கூறலின், மன்பதைக் கெல்லாமென்றார்.

வாயுறை வாழ்த்தினியல்பு "வாயுறை வாழ்த்தே
வயங்க நாடின—வேம்புங் கடுவும்
போலவெஞ்சொற்— சூங்குதவின்றி வழியெளி
பயக்குமென்—சே ம்படைக் கினவியின் வாயுறத்
தந்தே" என்னுங் தொல்காப்பியச்
சூத்திரத்தாலறிக. எதிர்கால வினை ஷுணர்ச்சி
பயத்தல் சொல்லியபடி .

(கூடு)

கவிசாகரப் பெருந்தேவனார்.

கூ.கூ. பூவிற்குத் தாமணையே
பொன்னுக்குச் சாம்புனத
மாவீழ் கருமுனியா
யாணைக்—கமரகும்ப
றேவிற் றிருமீ லெனச்சிறக்த
தேன்பவே

பாலிற்கு வள்ளுவர்வேண் பா.

(இ- ள்.)

பூவிற்குத்தாமணை—மலர்களுக்கும் தாமரை
மலரும்,— பொன்னுக்குச் சாம்புனதம்

=பொன்சுருக்குள்ளே சாம்புனதப் பொன்னும்,
 சூயிற்ரு அருமுனிசூ =பசுக்களுக்குள்ளே
 காமதேனுஷம் —யானைக்கு அமரர் உம்பல்
 =யானைகளுக்குள்ளே ஐராவதமும், —தேவில
 திருமால் என — தேவர் களுக்குள்ளே திருமாலும்
 போல,—பாவிற்ரு வஞ்சுவர் வெண்பா சிறத்தது
 என்பஃ தூங்களுக்குள்ளே திருவஞ்சுவரது
 குறள்வெண்பாச் சிறத்தது என்ற அநிஷ்டையோர்
 சொல்லுவர். ஏ-து.

வ அசை. பா சூருபெயர். பொன் சூடகம்,
 கிளிச்சிறை சாதருபம், சாம் புனதம் என
 நால்வகைப்படும். காமதேனு

உசிட்டமுனியினிடத்துள்ளதாக வின்,
 அருமுனியாவென்றார். உவமான முகத்தால்
 இஃது பல் தூல்களினும் சிறத்த சிற்சின்த மாட்சிமை
 சொல்லியபடி. (கக)

மதுரைப் பெருமருதனார்.

*உள. அறமுப்பத் தேட்டுப் பொருளேமுப
 தின்பத்

திறமீருபத் தைத்தார் நேளிய

—முறைமையால்

வேத விழுப்பொருளை

வேண்குறளால் வள்ளுவன

ரோதவழிக் கற்ற துலகு.

24

திருவள்ளுவ மாலை

(இ-ள்.) அறத்திறம் முப்பத்தெட்டால்
= அறத்தின் கூறுபாடு முப்பத்
தெட்டதிகாரங்களாலும், —பொருட்டிறம்
எழுபதால் = பொருட் கூறுபாடு
எழுபத்திகாரங்களாலும், -இன்பத்திறம்
இருபத்தை த்தால் = காமத்தின் கூறு பாடு
இருபத்தை த்ததிகாரங்களாலும், —தெளிய
= தெளியும் பொருட்டு, முறைமையால்
வேதவிழுப்பொருளை வேண்குறளால் வள்ளுவனார்
ஒத = காரண காரியவொழுங்கால் வேதத்தினுயர்வாயிய
பொருளை குறள்வெண்பாக்களாலே திருவள்ளுவனார்
ஒதவால், —உலகு வழக்கு அற்றது = உலகமானது
வழுவதவின்றம் கீங்கிற்று. எ-று.

திறமும் ஆலும் முன்னுள் கட்டப்பட்டன.
 உயர்வாயியபொருள் கரும் காண்டம் பிரமகாண்ட
 பிரண்டினுள்ளும் சிறத்தபொருள். உழுக்குதல் விதி
 யை விலக்கென்றும் விலக்கை விதியென்றும்
 கோடல். உலகு மக்களை யுணர்த்தி நின்றது.
 துணிவுபற்றி அற்றதென இறத்தகாலத்தாற்
 கூறினார். முன்னதின் வேறப்பட்ட
 முப்பால்களினதிகாரத்தொகைகளோடு உலகிற்கு
 விளையும் கன்மை சொல்லியபடி.
 (௩௭)

கோவூர்க்கிழார்.

௩௮. அறமுத னுன்கு மகவிடத்தோ
 ரேல்லாக்

திறமுறத் தேர்க்கு
 தேளியக்—குறள்வேண்பாப்
 பன்னிய வள்ளுவனார்
 பான்முறைகே ரோவ்வாதே
 முன்னை முதுவோர் மொழி.

(௮-௩.) அறமுதல் காங்கும் அகவிடத்தோர்

எல்லாம் திறம்-றத் தேர்ந்து தெளியக்குறள்
 வெண்பாப் பன்னியவள்ளுவனார் பான்முறை
 - அறமுதலிய காண்குபொருள்களையும்
 மண்ணுவகைத்தோரெல்லாம் வகைப்பட ஆராய்ந்து
 தெளியும் பொருட்டுக் குறள் வெண்பாக்களாலே
 சொல்லப்பட்ட திருவன் சுவகாயனாது
 முப்பாக்களையுடைய புத்தகத்தின் கண்ணே
 - முன்னை முதுவோர் மொழிகேள்
 ஒவ்வாது = முற்காலத்துள்ள பொரியோரது தல்
 கருக்கு கேர்தல் பொருத்தாது. எ-து.

மொழி ஆகுபெயர். பெரியோராவார்
 வடமொழியிலும் தென்மொழியிலும்
 பிறமொழிகளிலும், தல் செய்த முனிவரும்,
 புலவரும், பிறரும். அந் தல்களாவன மனு
 முதலியோராலே செய்யப்பட்ட அறதன்
 முதலியன. இதன் புத்தகத்தில்
 முன்னூல்களிலொன்றும் சேர்க்கப்படுதற்கு
 தருவதன் நென்ற சொல்லியபடி.

(44)

உறையூர் முதுகூற்றூர்.

நக. தேவீற் சிறந்த திருவன்

ளுவர்குறள்வேண்

பாவீற்

சிறந்திடுமும்

பால்பகரார்—காவீற்

திருவள்ளுவ மாலை

25

சுயவில்கை

சொற்கவை

யோர்வில்கை மற்றஞ்

செயவில்கை

யெண்ணுந்

திரு.

(இ-ள்.) தேவீற் சிறந்த திருவள்ளுவர்

குறள்வெண்பாவீற் சிறந்திடுமும் பால்

பகரார் = தெய்வத்தன்மையாற் சிறந்த

திருவள்ளுவரது குறள்வெண்பாக் களேரடு

கூடிச்சிறந்து தோன்ற நின்ற மும்பால்களையும்

ஒதாரது—நாசிற்ரு உயல் இல்லை=வாக்சிற்கு
 இன்சொற் சொல்வி வாழ்தல் உண்டாகாது,—
 சொற்கவை ஒர்வு இல்லை= மனத்திற்குச்
 சொற்களின் சுவையை அறிதல்
 உண்டாகாது,—மற்றும் செயல்
 இல்லை = இவையன்றியும் காயத்துக்கு கல்ல
 செயலுண்டாகாது—என்னும் திரு=என்று
 வினைத்துத் திருமகள் அவரிடத் துச் சேரான். ௪-று,

அலையோர்தற்கும் செயலுக்கும் உரிய
 மனமும், காயமும், வருவிக்கப்பட்டன. திருமகள்
 சேராமையாகிய காரியத்தைக் காரணமாக
 உபசரித் தார். ஒதார்க்குளவாகாமை கூறவே
 ஒதுவோர்க்கு இவையுளவாகலின், வாக் சிற்குக்
 கடுஞ்சொல், பொய், கோள், புறங்கூறல்களும்,
 மனத்திற்குப் பிற னில் விழைதல், பிறன்பொருள்
 விழைதல், பிறன்பொருட்டுக் கேடெண் ணல்.
 பிறவுயிர்க்கிதுதி யெண்ணல்களும், காயத்திற்குப்
 பிறன்மனை புணர் தல், உயிர்க்கொலை செய்தல்,
 பழியுணுணல், பிறன்பொருள் வெளவல்களும், ஆகிய
 குற்றங் கெல்லாம் சீக்குமென்பதும்

பெறப்பட்டது. அறவின்பங் கட்டுக் காரணமாதற்
 சிறப்புடைய பொருட்டேபற இஃதே அதவின்
 2.னதா மென்றபடி .

(கக)

இழிகட் பேருங்கண்ணாரர்.

சு. இம்மை மறுமை யிரண்டு
 மேழுமைக்குள்
 செம்மை நெறியிற்
 நெளிவுபெற — மும்மையின்
 லீடவற்றி னுன்கின் வீதிவழங்க
 வள் ளுவனார்

பாடினரின் குறள்வேண் பா.

(இ . ள்.) இம்மை மறுமை இரண்டும்
 எழுமைக்கும் செம்மை நெறியின்
 நெளிவுபெற — இகபரங்கட்காடன விரண்டையும்
 விணைப்பயன் னெடர்தற் சூரிய ஏழு
 பிறப்பிற்குமாகச் செவ்வையான வழியால் யாவரும்
 நெளிதல் பெறவும், — மும்மையின் அவற்றின் வீடு
 காண்கின் வீதிவழங்க = அறம்பொ ருள்

இன்பமென்னும் மூப்பாக்களுள் அம்மூப்பாற்
 பொருள்களோடு வீடு மாயிய காற்பொருள்களது
 விதிகளும் வழக்கவும், — உன்னுடனார் இன்குறள்
 வெண்பாப் பாடினார் = திருவள்ளுவ நாயனார்
 இனிய குறள் வெண்பாவைப் பாடினார். எ-று.

4

26

திருவள்ளுவ மாரிலை

செவ்வையான வழி விதியும் பத்தியும்

ஞானமும் நோயாளிக்கு மருள்

தும் அனுபானமும் பத்தியமும் போல்

ஒன்றற்கொன்று முாணுது கூடி நிற்

கும் வழி. வீட்டு விதி துறவறத்திற் காண்க.

இம்மை மறுமை வீடு மூன்

றம் பயக்குமாறு சொல்லியபடி.

(சா||)

செயர்க்காவிரியார்மகனார்

சாத்தனார்.

சக. சூவனவு மாகா தனவு

மறிவுடையார்

யாவரும் வல்லா

ரேடுத்தியம்பத்—தேவர்

திருவள் ளுவர்தாமுஞ் செப்பியவே

செய்வார்

பொருவி லொழுக்கம்பூண் டார்.

(இ-ள்.) ஆவனவும் ஆகாதனவும்

அறிவுடையார் யாவரும் எடுத்தியம்ப

வல்லார் = மக்களுக்கு ஆவன உற்றையும்

ஆகாதவற்றையும் அறிவுடையார்

யாவரும் இனி இதிவிருந்து எடுத்துச் சொல்லுதற்கு

வல்லவராவார்;—தேவர்

திருவள்ளுவர் செப்பியவே பொருவில் ஒழுக்கம்

பூண்டார் செய்வார் = ஆத

வால், தேவராகிய திருவள்ளுவராலே

சொல்லப்பட்டவற்றையே ஒப்பில்வாத

ஒழுக்கத்தை மேற்கொண்டவர் செய்வார். ஏ-ஆ.

இங்ஙனம் கூறலே, அவ்வேதத்திவிருந்து

உள்ளவாறு எடுத்துச்சொல்லுதல் அறிவுடையார்க்கு

முடியாமையால், ஒழுக்கம் பூண்டதற்கு அதன்

கண்ணை சொல்லப்பட்டபடி வழுவாமற் செய்தல்
கடாமை காட்டப்பட்டது. நாம், உம், அசைகள்.
ஆவன இன்பத்தைத் தருவன. ஆகாதன துன்
பத்தைத் தருவன. ஒப்பில்லாத ஒழுக்கம்
கொல்லாமை முதலியன. போதகா சிரியருக்கும்
கேட்டு ஒழுகுபவர்க்கும், உரும் கன்மை
சொல்லியபடி. (சுச)

சேயலூர்க் கோடுஞ்

சேங்கண்ணாரர்.

சஉ வேதப் பொருளை வீரகால்
விரித்துலகோ

ரோதத் தமிழா

ஹரைசெய்தா—ராதலா

ஹள்ளுக ருள்ளும் பொருளெல்லா

முண்டென்ப

ஹள்ளுவர் ஹாய்மொழி மாட்டு.

(இ-ள்.) வேதப்பொருளை உலகோர் ஓத
விரகால் விரித்துத் தமிழால் உரை

செய்தார்—வேதத்தின் பொருளை உலகத்தார்

ஓதியுணரும் பொருட்டு உபாயத்தால் விரித்தத்
 தம்நீமொழியினாலே சொல்லியருளினார்;— ஆதலால்
 உன்னுகர் உன்னும் பொருளெல்லாம் வன்னுவர்
 வாய்மொழிமாட்டு உண்டு என்ப = ஆதலால்,
 நினைப்பவர் நினைக்கும் பொருள்களெல்லாம் திரு
 வன்னுவர் திருவாயிற் பிறந்த திருக்குறளின்
 கண்ணே உண்டென்று அறிவு

திருவள்ளுவ மாலை

27

உபாயத்தால் விரித்தல் சொற்கருக்கத்தால்
 ஓதற்கெளிதென மன வெழுச்சியுண்டாக்கிக்
 கற்போரது அறிவுளவிற் கேற்பப் பொருளனைவு
 விரிய வைத்தல். ஏனைக்கப்படும்
 பொருள்களெல்லாம் இதன் கண்ணே இக்கா
 ணத்தால் தோன்றா நின்றனவென்று கூறியபடி.
 (சஉ)

வண்ணக்கஞ்சாத்தனார்.

சு. ௩. ஆரியமுஞ் செந்தமிழ் மாராய்க்

திதனினிது

சீரிய

தென்றென்றைச்

செப்பரிதா—லாரியம்

வேத

முடைத்துத்

தமிழ்திரு

வள்ளுவன

ரோது குறட்பா வுடைத்து.

(சு-ள்.) ஆரியமும் செந்தமிழும் ஆராய்க்த

இத னின் இது சீரியது என்ற ஒன்றைச்

செப்பரிதா = வடமொழியையும் தென்

மொழியையும் ஆராய்க்த இதைக் காட்டிலும் இது

சிறப்புடைத்தென்று ஒன்றைத்தெரிந்து சொல்லுதல்

கூடாது, —ஆரியம் வேதம் உடைத்துத் தமிழ்

திருவள்ளுவனார் இது

குறட்பாவுடைத்து = வடமொழி வேதமுடைத்து,

தமிழ்மொழி திருவள்ளுவ காயனார் சொல்லிய

குறட்பா உடைத்து, ஆதலால். எ-று.

ஆல் தகை. உடமொழியும் தென்மொழியும்

பிறமொழிகள் போலாது பாணினியாரும்
 அகத்தியனார் முதலாய முனிவர்களாலே
 செய்ப்பட்ட இலக் கணதூல்களாலே சீர்திருத்தி
 சற்றன் முதலிய குணங்களுடைமையாலும், அது
 பிராகிருத முதலியவற்றுக்குப் போல் இது ஆக்கி
 முதலியவற்றுக்கு முதலாய் சற்றலாலும்,
 ஒன்றற்கொன்று குறைபாடுடைத்தன்றேனும், வேத
 முடைமை பற்றி வட மொழிக்குச் சொல்லப்பட்ட
 உயர்வு தென்மொழிக் கண்ணே ஈருக்குறள்
 உண்டாதலின் இனியில்லை யென்றற்கு,
 இதனினிது சீரியதென்முன்றைச் செப்பரிதெ
 ன்றார். இது ஈருக்குறளாலே வடமொழி யோடு
 தென்மொழிக்கு ஒப்புமை நிறைவு சொல்லியபடி.

(சக)

களத்தூர்க்கிழார்.

சச. ஒருவரிருகறளே முப்பாலி னோதுக்
 தரும முதனன் குஞ்

சாலு—மருமறைக

கைத்துஞ்

சமயநூ

லாறுநம்

வள்ளுவனார்

புத்தி மொழிந்த பொருள்.

(இ-ள்.) அருமறைகள் ஐந்தும் சமயநூல்
ஆறும் சம் வள்ளுவனார் புத்தி மொழிந்த பொருள்
= இருக்கு முதற் பாரதமீசுவிய அரியவேதங்கள்
ஐந்தும் அவ்வேதத்தின் வழிப்பட்ட
சமயநூல்களாறும் சம்முடைய இருவள்ளுவ ரால்
சுலகத்தார்த்துப் புத்தியாகச் சொல்லப் பட்ட
நூல்களும், — ஒருவர் 28

இருவள்ளுவ மாலை

இரு ழநனே முப்பாவின் ஒதும் தருமர் முதல்
நான்கும் சாறும் = ஆதலால், ஒருவர் ஒருவிகற்பமும்
இருவிகற்பமுமாகிய இருவகைக்குறள்களையுமே
முப் பால்களில் அத்தியயனஞ்செய்த
அறியப்படுகின்ற அறமுதலிய காற்பொருள் களையும்
அவர்க்குப் போதும். எ-று.

ஒருவனுக்கே ஐந்தும் ஒதியுணர் முடிவு
போகாது வேறு வேறான அறி
காரிகளுடைமைபற்றி, அருமறைகளைத்த மென்றார்.
சமயநூலாறும் ஒன்றே பொருளென்னும்

பாட்டுரையிற் காண்க. சமக்கெல்லாம்
 அறிவொழுக்கங் கொளுத்தி கல்வழிப்படுத்த வந்த
 பாமாசாரியர் இவரே யென்னு முரிமை
 தோன்றற்கு கம்வள்ளுவனார் என்றார்.
 மறைகளைத்துஞ் சமயநூலாரும் கம் வள்ளுவனார்
 புத்திமொழிந்த பொருளைனலால், அவை
 பலவற்றினும் வேறு வேறு வகைப்பட்டுச் சிறந்து
 கின்ற கருத் தக்கனெல்லாம் இவ்வொரு நூற்
 கண்ணே அடங்கி கிற்கின்றமை
 சொல்லப்பட்டதாயிற்று. பொருள் சூகு பெயர்.
 ஒருவனைப் பொதுப்படக் கூறலால், இதனை
 ஒதுதற்குப் பெண்
 பாலார்க்கும் அஃகா ரமுண்டென்ப து
 கொள்ளப்பட்டது. இவ்வொரு நூலோடு
 யுணர்த்தோர் அருமறைகளைத்துஞ் சமயநூலாரும்
 ஒடு யுணர்த்தோர் சூனர் என்றபடி.

(சச)

நச்சுமனார்.

சநி. எழுத்தசை சீரடி சொற்பொருள்
 யாப்பு

வழக் கில் வனப்பணி வண்ண —
மீழக்கின்றி

யென்றேவர் செய்தன வெல்லா
மியம்பின

வீன்றிவ ரின்தறள் வேண்பா.

(இ-ள்., எழுத்து அசை சீர் அடி சொல்
பொருள் யாப்பு வழக்கு இல் வனப்பு அணி
வண்ணம் இழுக்கு இன்றி என்று எ வர்
செய்தன = எழுத்து முதல் வண்ணமீருகச்
சொல்லப்பட்ட இவற்றன் வழவுதலில்லாமல் எக்
காலத்தில் எவரால் எவை

செய்யப்பட்டன, — எல்லாம் இன்று இவர் இன்
தறள் வெண்பா இயம்பின = அகையெல்லாம்
இக்காலத்து இத்திருவள்ளுவ ராலே செய்யப்பட்ட
இவ்வியை தறள் வெண்பாக்களிற்
சொல்லப்பட்டன.

வனப்பு, அம்மை, அழகு, தொன்மை, தோல்,
வீருத்து, இயைபு, புலன், இழைப்பு, அணி,
சொல்லணி, பொருளணி, ஓலியணி.

வண்ணம்குறில & வற்றாக் கிசை வண்ண முதலியன.

ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு பாவலர் ஒவ்வொரு குணத்தினாலே சிறந்து விளங்க தூய் செய்தனர், இவரோடுவெனின் எல்லாக் குணங்களாலும் சிறந்து சிறந்து விளங்கச் செய்தமைதான், இங் வாறு கூறினார். இதன் பாக்களின் சிறப்புச் சொல்லியபடி. (சுரு)

திருவள்ளுவ மாலை

29

அக்காரக்கனி நச்சுமனார்.

கலைநிரம்பிக் காண்டற் கினிதாகிக்

கண்ணி

னிலைநிரம்பு

நீர்மைத்

தேனினுந்—தொலைவிலா

வானூர் மதியந் தனக் குண்டோ

வள்ளுவர்முப்

பாணா னயத்தின் பயன்.

(சு-ள்.) கலை சீரம்பிக் காண்டற்கு இனிதாகிக்

கண்ணினிலை சீரம்பு நீர் மைத்து

எனினும் = மதியமும் முப்பாணாலும் பதினாறு

கலைகளாலும், அது பத்து நாட்கலைகளாலும்,
 சிறைத்து, நோக்குதற்கு ஆராய்ச்சி செய்தற்கினி
 தாடி, முகக்கண்ணினிலையில், அ
 க்கண்ணினிலையில், நிரம்புகின்ற தண்மை
 யுடை த்தாயினும்

*குணமுடைத்தாயினும்,—வள்ளுவர் முப்பானால்
 நயத்து இன்பயன் தொலைவு இலாவாம் ஊர்
 மதியத்தனக்கு உண்டோ—திருவள்ளுவ ரது
 முப்பானாலினது நயத்தால் வினை வதாகிய இனிய
 பயனானது ஒழிவின்றி
 ஆகாசத்தின் கண்ணே திரிபின்ற மதியினிடத்து
 உண்டோ? ஏ-று.

மதியத்தனக்கு ஏன் தது வேற்றுமை
 மயக்கம். ஓகாரம் ஏதிர்மறை. ஆதாரமாகக்
 கொள்ளுதற்கு ஏற்புடைத்தல்லாத வாண
 ஆதாரமாகக் கோட வினீ, இழிதோன்றத்
 தொழிலிலா வானூர் மதியம் என்றார். நயம்
 மறுப் படாமை. மழுக்காமை, குறைவுருமை
 முதலியன. பயன் இம்மை மறுமை வீட்டின்பங்கள்.
 ஒப்புமை சொல்லுதற்கு நூல்களில் ஒன்றும்

இன்மையால், ஏனைப்பொருள் பலவற்றினுஞ் சிறந்த
மதியையாயினும், சொல்லுதுமெனப் புதின அதுவும்
இதனும் நருவதன் நென்றபடி .

(சக)

நப்பாலத்தனார் .

சா. அறத்தகளி யான்ற பொருடிரி யின்பு
சிறந்தநெய் செஞ்சொற்றீத்

தண்டு — குறும்பாவா

வள்ளுவன ரேற்றினார் வையத்து

வாழ்வார்க

எள்ளுரு ணீக்கும் விளக்கு.

(இ-ள்.) அறம் தகளி = தருமம்

அகலும், — பொருள் திரி = பொருள் திரியும், — இன்பு

நெய் = காமம் நெய்யும், —

செஞ்சொல் தீ = செவ்விய சொல்

செருப்பும், — குறும்பாத்தண்டா = குறும்பாத்

தண்டும், சூக, — வள்ளுவனார் வையத்து

வாழ்வார்கள் உள்ளிருள் நீக்கும் விளக்கு ஏற்றினார் =

நிருவள்ளுவனார் பூமியின் கண் வாழ்வோரது

அகத்திருளை ஒழிப்பதாகிய விளக்கு ஏற்றினார்.

எ-ற.

ஆன்றல் மேம்படுதல். அகத்திருள்
அஞ்ஞானம். தீச்சடர் தகளி முத லியவற்றோடு
கடிக்ப் பீறத்திருளை எப்படியோ அப்படி
காயஞ்சூறு திருவா

30

திருவள்ளுவ

மாலை

யிற் பிறந்த செஞ்சொல் அற முத லியவற்றோடு
கூடி அகத்திருளைக் கெடுத்
தவின், இங்ஙனம் உருவகஞ் செயலாயிற்று.
மனையகத்தேற்றப்படுகிற விளக்கு
அம்மனையகத்துள் மாத்திரமே உபயோகியாய்
நிற்றலாலும், அகத்திருளைக்
கெடுக்க வல்ல தன்மையாலும், இஃது
உலகத்து வாழ்வோர் பலர்க்கும்
உபயோகியாய் நிற்றலாலும், அகத்திருள்
கெடுதலாலும், அதனின் இது பல
கோடி மடங்கு மிக்குச் சிறந்து நிற்கின்றமை

உணர்ந்தியபடி.

(சஎ)

குலபதி நாயனார்.

ச-அ. உள்ளக் கமல மலர்த்தி

யுளத்தூள்ள

தள்ளற் கரியலிநு

டள்ளுதலால்—வள்ளுவனார்

வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரு

மோக்குமேனக்

கொள்ளத் தகுங்குணத்தைத்

கொண்டு.

(இ-ள்.) உள்ளக் கமலம் மலர்த்தி உணர்து

உணர்த்தன்னற்கு அரிய இருள்

தன்னுதலால் = கொஞ்சமாயி நாமரை மலரை

மலர்த் தி மக்களது அகத்திலுள்ள

பிறிதொன்றானிலே கீக்கப்படாத அஞ்ஞானயிருளை

கீக்குத வால்,— வள்ளுவனார் வெள்ளைக்

குறட்பாவும் வெங்கதிருக் குணத்தைக் கொண்டு

ஏக்கும் எனக் கொள்ளத்தரும் = திருவள்ளுவரது

குறள் வெட்பாவும், புறத் தத் தாமரை மலரை

மலர்த்திப் புறத்திருளை கீக்குகின்ற சூரிய னும்,

அச்செய்கையைக் கொண்டு ஒக்குமென்ற

கொன்னத்தும். ஏ-று.

செயலும் தொழிற் பண்பெனப்படுதலின்
குணமெனப் பட்டது ; அது மலர்த்தலும்
தன்னுதலுமாம். குணத்தைக் கொண்டெனவே
செயப் படுபொருளைக் கொண்டு ஒக்குமெனக்
கொன்னத் தகாதென்றதாயிற்று. உலகுக்கெல்லாம்
பேரொளியாயிய சூரியனும் இதற்கு ஒருபுடை
யொப்பாம் என்றபடி.

(ச.அ)

தேனீக்குழக்கீரணர்.

கூ போய்ப்பால போய்யேயாய்ப்
போயின போய்யல்லாத
மேய்ப்பால மேய்யாய்
விளங்கினவே—முப்பாலிற்
றெய்வத் திருவள் ளுவர்செப்
பியகுறளால்
வையத்து வாழ்வார் மனத்து.

(இ-ள்.) நெய்வத் திருவள்ளுவர் முப்பாலிற்

செப்பிய குறளால் தெய்வத் தன்மையையுடைய
 திருவள்ளுவனானுள் முந்து பால்களை யுடையதா
 கக்கூறியகுறளானால் தேட்டறிதலால்,—கையத்து
 வாழ்வார் மனத்துப்பொய்ப் பால பொய்யேயாய்ப்
 போயின = உலகின்கண் வாழ்வாருடைய
 மனத்துப்

பொய்யின் பருதியிற் பட்டவை எல்லாம்
 பொய்யேயாய்ப் போயின,—பொய்

திருவள்ளுவ மாலை

31

யல்லாத மெய்ப்பால மெய்யாய்
 விளங்கின = பொய்யைமயல்லாத மெய்யின் பருதியிற்
 பட்டவை யெல்லாம் மெய்யேயாய் விளங்கின.
 எ-து.

குறளாற் பொய்ப்பால பொய்யேயாய்ப்
 போயின மெய்ப்பால மெய்யே யாய் விளங்கின
 எனவே, இதற்கு முன்னெல்லாம் உண்மைத்
 துணியப்படா மையின், பொய்ப்பால மெய்ப்பாலப்
 போன் மேற் கொள்ளப்பட்டும், மெய்ப் பால

பொய்ப்பால போல் கைவிடப்பட்டும், மயங்கிக்
 கிடத்தன வென்றதாயிற்று. இதன் மெய்யுணர்வு
 பயத்தற் சிறப்புச் சொல்லியபடி. (சக)

கோடிஞாழன் மாணி

பூதனார்.

நி. அறனறிக்தே மான்ற போருளறிக்தே
 யின்பின்

நிறனறிக்தேம் வீடு தேளிக்தே—
 மறனேறிக்த

வாளார் கேடுமாற வள்ளுவனார்
 தம்வாயாற்

கேளா தனவேல்லாங் கேட்டு.

(தி.ள்.) மறன் ஏறிக்த வான் ஆர்

கெடுமாற=பகைவரை யெறிக்த வாட் படை தங்கிய
 வீரோங்கும் பாண்டியராசனே, —வள்ளுவனார் தம்
 வாயாற் கேளாதன வெல்லாம் கேட்டு அறன் நிறன்
 அறிக்தேம்=திருவள்ளுவனாய் னூது வாக்கால்
 இசற்கு மூன் கேட்கப்பட்டில்லாதவை
 யெல்லாம் இப் போது கேட்டு, அறத்தின்

திறத்தை அறிந்தேம்,—பொருட்டிறன் அறிந்தேம் = பொருளின் திறத்தை

அறிந்தேம், — இன்பின் திறன் அறிந்தேம் = இன்பத்தின் திறத்தை அறிந்தேம்,—வீட்டுத்திறன் தெளிந்தேம் = வீட்டின் திறத்தை அறிந்தேம். எ-று.

திறன் அற முத வியவற்றோடுங் கூட்டப்பட்டது. மறன் ஆகு பெயர். கேளாதன பிரதாலாசிரியர்க்கெல்லாம் அறிந்து சொல்லுதற்கெட்டா திருத்த அற முதவியவற்றினுட்பங்கள். இம்மை மறுமை வீடுகளைக் குறித் துணர்தற்குரிய உருகிப் பொருளுண்டு முணர்தவின், இனியாதொன்றலுங் குறைவில்லை யென்றபடி.

(ஆவ)

கவுணியனார்.

இஃ சிந்தைக் சீனிய சேவிக்கீனிய வாய்க்கீனிய

வந்த 'விருவினைக்கு
மாமருந்து—முத்திய
நன்னேறி காமழிய காப்புலமை

வள்ளுவனார்

பன்னிய வின்குறள் வெண்பா.

(இ-ள்.) முத்திய கண்ணெறி காம் அறிய
 காப்புலமை வள்ளுவனார் பன் னிய இன்குறள்
 வெண்பா = முற்பட்டதாயி கல்ல வழியை காம்
 அறியும் பொருட்டு காவால் வின்குறளின்
 புலமையையுடைய திருவள்ளுவனாரை
 சொல்லப்பட்ட இனிய குறள்
 வெண்பாக்கள் - சிந்தைக்கு இனிய = நினைத்தால் 32
 திருவள்ளுவ மாலை

மனத்திற்கு இன்பம் செய்வன, — செ விக்கு
 இனிய = கேட்டாற் காதற்கு இன்பஞ் செய்வன,
 — வாய்க்கு இனிய = ஒதினும் வாய்க்கு
 இன்பஞ்செய்வன,
 — வந்த இருவினைக்கு மாமருத்த = தொடர்ந்து
 வருகின்ற இருவினைகளா
 யிய கோய்க்குக்குப் பெரிய மருத்தகனாவன.
 ஏ-த.

குறட்பாவை

மருத்தென்றமைக்கு

ஏற்கவினையை நோய் என்னுமையால் ஏகதேச
 ரூபகம். நல்வினையும் பிறவிக்கு ஏது வாகலால்
 இருவினை யென் றார். முற்பட்ட கல் வழி
 கன்மக்களுக்கு அனாதியாயமைந்துள்ளது; அது சம
 யந்தாது பலவகைப்ப ட்ட கற்பனையினாலே
 மறைபட்டு நின்றமையின், காம நிய வென்றார் .
 இத்துவின் பாக்களைச் சித்தித்தன் முதலியன
 செய்யுங்கா லும் சொற் பொருணையங்களாலே
 துன்பம் வினைத் துத் தெய்வத் தன்மை யால்
 வினைத்துயரும் சூழிக்கு மென்றபடி .

(இச)

மதுரைப் பாலாசிரியனார்.

இஉ. வேள்ளி வியாழம் விள க்கிரவி
 வேண்டிங்கள்

பொள்ளென நீக்கும்
 புறவீருகைத்—தெள்ளிய
 வள்ளுவரின் குறள் வேண்பா
 வகிலத்தோ

குள்ளிரு ணீக்கு மொளி.

(இ-ள்.); வெள்ளி வியாழம் விளங்கு
 இரவி வெண்டிங்கள் புற விருளைப் பொன்னென
 நீக்கும் = சுக்கிரன் சாரகு சூரியன் சந்திரன்
 என்பன புறத்திருளை வினாவிலே நீக்கும்
 ஒளிகளாம் ;—தெள்ளிய வஞ்சுவர் இன் குறள்
 வெண்பா அகலத்தோருள்ளிருள் நீக்கும்
 ஒளி = முற்றுணர்ந்த திருவன் சூவ வாயனாது இனிய
 குறள் வெண்பா உலகத்தோரது உள்ளிருளை நீக்கும்
 ஒளியாம். எ-று.

இங்மனக் கூறவே, புறத்திருளுக்கு அனை
 யபலவுள, அ சந்திருளுக்கு இஃ தொன்றே
 உளதென்றதாயிற்று. அவற்றுள் ஒன்ருதும்
 நீக்கப்படாத அசத் திருளை நீக்கவல்லதாகலின்,
 இதற்கு எவ்வாறானும் ஒப்பதொன்றின்றென்ற படி.
 (இஉ)

ஆலங்குடிவங்கனார்.

சூ. வள்ளுவர் பாட்டின்

வளமுறைக்கின் வாய்மடுக்குக்

தெள்ளமுதின் நீஞ்சுவையு

மோவ்வாதாற்—தெள்ளமுத

முண்டறிவார் தேவ குலகடைய

வுண்ணுமால்

வண்டமிழின் முப்பான் மசிழ்க்து.

திருவள்ளுவ மாலை

33

(தி-ள்.) வள்ளுவர் பாட்டின் வளம்

உரைக்கின் வாய்மடுக்கும் தெள்ள முதின நீஞ்

சுவையும் ஒவ்வாது=திருவள்ளுவாது பாட்டினது

நீஞ்சுவை வாய் சொல்லுமிடத்து,

உண்ணப்படுகின்ற தெள்ளிய அமுதினது தித்திப்

பாசிய சுவையும் ஒப்பா காது,—தெள்ளமுதம்

உண்டு அறிவார் தேவர்= தெள்ளிய

அமுதையுண்டு அதன் சுவையை அறிபவர்

தேவர்கள்;—வண்டமிழின் முப்பாலுலகடைய

மகிழ்ச்சி உண்ணும் = வளம் பொருந்திய தமிழின் கண்ணதாயி முப்பாலாயி அதின் மும்மடி சிறந்த பாலை எல்லாவுல கத்தாரும் மகிழ்ச்சி உண்டு தீஞ்சுவை யறிவார். ஏ-று.

வளம் ஆகுபெயர். ஆல் அசை. அவ்வமிர்தம் வாயுட் பெய்த வழி காவிர்ப்பட்ட, சிறிதுபொழுது அளவே தீஞ்சுவை பயப்பது, இப்பாட்டு கெஞ்சின்கணிலபெற்று ஒழிவின்றித் தீஞ்சுவை பயத்தலின், ஒவ்வாதென் றார். முப்பால் சிலிவட்ட ரூபகம். இனி எவ்வுலகத்தாருக்குக் கரும பூமி யாயி இவ்வுலகத்துட்டே ான்றி மெய்ப்பொருளுணர்ந்தன்றி வீட்டின்பம் பெறுதல் கூடாமையின், உலகடைய உண்ணுமென்றார். அன்றி, அவ்வுல கத்துத் தேவர்களும் தம்து மேற்பட்ட வறிவினாலே இதனது உயர்வொப்

பற்றுபுருணத்தை யறிந்து முக்கிய
 பிரமாணமாகக் கொண்டு மகிழ்குறவர் என்பது
 பற்றி, அவ்வளங் கூறினாரெனினுமமையும்.
 இஃது இவ்வகத் தார்க்கையன்றி
 அவ்வகத்தார்க்கும் பயன்படுமாறு சொல்லியபடி.
 (௫௬)

திருத்தணிகைச் சரவணப் பெருமாகையர்
 செய்த

திருவள்ளுவமலை யுரை ழம்நின்று.

34

திருவள்ளுவ மலை

இடைக்காடர் பாடல்.

௫௭. கடுகைத் துகைத்தேழ் கடலைப் புடட்டிக்

குறுகத் தறித்த குறள்.

(இ-ள்.) குறள் = காயனாது துவின்
 ஆயிரத்து முந்துற்று முப்பது குறள்
 வெண்பாக்களும், —கடுகைத் துளைத்து வழ்கடலைப்
 புகட்டிக் குறுகத் தறித்த = கடுகை அதனடுவே
 துளைசெய்து வழுகடனீரையும் அத் துளையட்
 பெய்து தண்ணளவிற் குறுகும் உண்ணம் தறித் து
 லைத்தால், அதுபோல்துணைவாகும். எ-று.

மிக்க சிற்றளவிற்கு எடுத்துச்
 சொல்லப்படுகின்ற நண்பொருளாகி,

வின், கடுகு சொல்லப்பட்டது. இரண்டனுருபு தரித்த வென்வினை கொள்
 டது. துளைத்தல் உன்ளீடு போக்குதல். புகவிடென்பது புகட்டு
 விகாரப்பட்டு முதனிலையாய் திற்றலின், புகட்டி பென்ருயது. துளையினிடை
 வெளிக்கும் அதன் புறமுடிக்கும் கொண்னப்பட்ட பங்கு சிறியதாக வெழுந்த
 பங்கு பெரியதாகலின் குறுகுவென்றார். தறித்தாலென்ன வெண்புலது
 தறித்தவென இடைக்குறைத்து தின்றது. இவ்வாத பொருளை உணர்
 மாகக் கூறலின் இவ்வொருருமை. குறட்பாக்களுள் ஒவ்வொன்றும்
 போன்றவின் தறித்தவெனப் பன்மையால் கூறலாயிற்று. குறள் பாடல்
 வஹிணைப் பெயராகலின், இங்கே பன்மைக்காயது. இவ்வணங்கூறவே
 பாவின் சொற்கருக்கமும் அதனுள் அடக்கப்பட்ட பொருள் விரிவும்
 கும் வழி, அக்கடுகும் ஏழ் கடல் நீரும் போலு மென்றதாயிற்று. பொருள்
 விரிவினைவு படாமை சொல்லியபடி.

இப்பாட்டிலே "அணுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்-குறுக
 தறித்த குறள்" என முதற் சொல்லை மாற்றி ஓளையாராற் புகழ்க்கி
 யப்பட்டது.